

DIGITALLY EMPOWERED

எண்ணியல் உலகிற்கு சக்திமிக்க தீர்வு

மக்கள் வங்கி
ஆண்டறிக்கை 2018



The Bank of the People

எண்ணியல் உலகிற்கு சக்திமிக்க தீர்வு

வங்கியலை சௌகரியமாக்கும் பொருட்டு ஒரு சிறந்த தொழில்நுட்ப முன்னேற்ற அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில், மக்கள் வங்கியானது வங்கித் தொழில்துறையில் முன்னணி வகிக்கின்றது. புரட்சிகரமான கண்டபிடிப்புகள் மற்றும் சௌகரியமான தன்மைகளை ஒருங்கிணைத்து அமைந்திருக்கும் எமது அறிக்கையானது உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் உறுதியான இயல்போடு முன்னோக்கி நகர்வது கவனிக்கப்படுகின்றது. எனவே தான் பாராட்டுக்களுடன் கூடிய அங்கீகாரத்தினை பெற்று டிஜிட்டல்மயமாக்கல் தேசத்தின் செயற்பாடுகளை நடுநிலைமையாகவும் முன்னிலையாகவும் முன்னெடுப்பதில் முன்னணியாகத் திகழ்கின்றோம்.

உள்ளடக்கம்

முன்னுரை

அறிக்கையை பற்றி	3
எம்மைப் பற்றி	5
எமது இலக்கு, குறிக்கோள் மற்றும் மதிப்புகள்	6
குழுமத்தைப் பற்றி	7

2018 ஆம் ஆண்டு தொடர்பான குறும்பார்வை

நிதியியல் சிறப்பம்சங்கள்	10
நிதிசார்பற்ற சிறப்பம்சங்கள்	11
மைல்கற்கள்	12
தலைவரின் செய்தி	16
பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளரின் செய்தி	19

மேற்பார்வையாளர்

பணிப்பாளர் சபை	24
கூட்டு முகாமைத்துவம்	28
நிறைவேற்று முகாமைத்துவம்	36
இடர் முகாமைத்துவம்	40
கூட்டிணைந்த ஆளுகை அறிக்கை	49
கணக்காய்வுக் குழு அறிக்கை (BAC)	71
சபை துணைக்குழு அறிக்கைகள்	72
உள் கட்டுப்பாடு தொடர்பில் இயக்குனர்களின் அறிக்கை	75
கணக்காய்வாளர் நாயகத்தின் உள் கட்டுப்பாடுகள் ஆதார அறிக்கை	77

மதிப்பு உருவாக்க வரைபடம்

வியாபார மாதிரி	80
பங்குதாரர்களின் ஈடுபாடு	82
பொருள் மதிப்பீடு	84
மூலோபாயம் மற்றும் வளங்கள் ஒதுக்கீடு	88

முகாமைத்துவ வர்ணனை

இயக்க சூழல்	94
வணிகப் பிரிவின் செயற்திறன்	96
சில்லறை வங்கி	96
நிறுவன வங்கியியல்	98
பெருநிறுவன வங்கி	99
திறைசேரி	100
வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்	101
சர்வதேச வங்கி	102
மூலதன நிர்வாகம்	103
நிதி மூலதனம்	104
உற்பத்தி மூலதனம்	109
அறிவுசார் மூலதனம்	112
மனித மூலதனம்	116
சமூக மற்றும் உறவு மூலதனம்	124
இயற்கை மூலதனம்	134
நிலையான செயற்பாட்டு இலக்குகளுக்கான பங்களிப்பு	137

நிதியியல் அறிக்கைகள்

நிதி அறிக்கையிடலுக்கான பணிப்பாளர்களின் பொறுப்பு	144
நிதிநிலை அறிக்கைகள் பற்றிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிவித்தல்	145
வருமானக் கூற்று	147
முழுமையான வருமான அறிக்கை	148
நிதிநிலை அறிக்கை	149
உரிமை மூலதன மாற்றங்கள் பற்றிய அறிக்கை - வங்கி	150
உரிமை மூலதன மாற்றங்கள் பற்றிய அறிக்கை - குழுமம்	152
காசுப்பாய்ச்சல் கூற்று	154
நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்	155

ஏனைய தகவல்கள்

வருமானக் கூற்று ஐ.அ.டொலர்	266
நிதி நிலைக் கூற்று ஐ.அ.டொலர்	267
பத்து ஆண்டு கால சுருக்கம் - வங்கி	268
பத்து ஆண்டு கால சுருக்கம் - குழுமம்	269
பாசல் III - சந்தை ஒழுக்க வெளிப்படுத்தல் தேவைப்பாடு	270
நிலைத்திருத்தல் அறிக்கை மீதான வெளியக உத்தரவாதம்	282
உலகலாவிய அறிக்கையிடல் (GRI) உள்ளடக்கக் கூட்டிகள் - 'இன்றியமையாத அம்சங்களுக்கு' ஏற்ப	283
நிதி / வங்கி விதிமுறைகளின் சொற்பொருளகராத	287
பெரு நிறுவனத் தகவல்	292

அறிக்கையை பற்றி



அறிமுகம்

இது எங்கள் நான்காவது ஒருங்கிணைந்த வருடாந்த அறிக்கை என்பதுடன் ஒருங்கிணைந்த அறிக்கைகளின் கொள்கையை நாங்கள் தொடர்ந்தும் ஆதரிக்கின்றோம். அரசிற்கு சொந்தமான ஒரு வங்கி என்பதன் அடிப்படையில் மக்கள் வங்கியின் முன்னேற்றத்தை பற்றிய முக்கிய நோக்கத்திற்கான கட்டமைப்பை வழங்குவதால் இந்த அனுகுமுறை கடந்த ஆண்டுகளில் நன்கு பயன்தந்ததாக நாம் நம்புகின்றோம்.

வங்கியின் பங்குதாரர்களின் நன்மைக்காக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய முக்கிய பங்குதாரர்கள், நம் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சமூகங்கள் உள்ளடங்கலாக நம் மதிப்பை வெளிக்கொண்டுவரும் வகையில் தொடர்புடைய தகவல்களை கொண்டு இது அமைந்துள்ளது.

GRI 102-51

எமது மிக சமீபத்திய ஒருங்கிணைந்த அறிக்கை 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நிறைவடைந்ததுடன், கடந்த மூன்று வருடங்களின் அறிக்கைகளை எமது இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.



<https://www.peoplesbank.lk>

GRI 102-45, 102-46, 102-48, 102-49, 102-50, 102-52

நோக்கம் மற்றும் எல்லை

இந்த அறிக்கையானது எமது நிதி அறிக்கை சுழற்சிக்கு அமைய, 2018 ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான கால எல்லையை உள்ளடக்குகின்றது. மக்கள் வங்கி மற்றும் அதன் மூன்று துணை நிறுவனங்களான பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பிளான்ஸ் நிறுவனம், பீப்பிள்ஸ் மேர்ச்சாண்ட் பிளான்ஸ் நிறுவனம் மற்றும் பீப்பிள்ஸ் டிரவல்ஸ் (தனியார்) நிறுவனம் என்பவற்றை "குழுமம்" என்று இவ்வறிக்கை குறிப்பிடுவதுடன் அவை இந்த தொகுக்கப்பட்ட நிதி அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் இது எங்கள் மூலோபாயம், இலக்குகள் குறிக்கோள்கள் மற்றும் வருடத்தின் முக்கிய செயல்திறன்களையும் உள்ளடக்குகின்றன. எங்கள் முக்கிய பங்குதாரர்களுடன் தொடர்புடைய மதிப்பை உருவாக்குவதற்கான திறனில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு செலுத்தும் ஒருங்கிணைந்த சிந்தனைக்கு ஒதுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதுடன், நிதி செயல்திறன் அல்லாத மற்றும் நிதி அறிக்கைக்கு அப்பாற்பட்டதாகிறது. மேலும் வாய்ப்புகள், அபாயங்கள், மற்றும் விளைவுகள் என்பவற்றை கொண்டுள்ளது. மனித மூலதனம், சுற்றுச்சூழல் அம்சங்கள் வங்கியின் சூழலில் வாடிக்கையாளர் மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான அம்சங்கள் குறித்தும் வங்கியினால் விவாதிக்கப்படுகின்றன.

அறிக்கை ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வருடாந்த அறிக்கைகளுடன் ஒப்பிடுகையில், கடந்த அறிக்கையில், நோக்கம் மற்றும் எல்லைகளில் குறிப்பிடத்தக்க எதுவித மாற்றங்களும் ஏற்படவில்லை.

உள்ளடங்குபவை

அறிக்கையில் சமர்ப்பிக்கவேண்டிய உள்ளடக்கத்தை வரையறுக்க நாம் பொருள் கொள்கையை பயன்படுத்துகின்றோம். மக்கள் வங்கியின் பொருந்தத்தக்க வாய்ப்புகள் மற்றும் சவால்கள் இவ் அறிக்கையில் உள்ளடங்குவதால் அது நிலையான வணிக திறனை தொடர்வதற்கான நன்மதிப்பை பங்குதாரர்களுக்கு வழங்குகின்றது. இது தொடர்பான விடயங்கள் இவ்வறிக்கையின் 85 முதல் 87 வரையான பக்கங்களில் விபரிக்கப்பட்டுள்ளன.

GRI 102-12, 102-54

அறிக்கையிடல் கட்டமைப்புகள்

எமது ஒருங்கிணைந்த அறிக்கையின் செயல்முறைகளும், இவ்வறிக்கையின் உள்ளடக்கங்களும் சர்வதேச ஒருங்கிணைந்த அறிக்கை கவுன்சில் (IIRC) மற்றும் ஒருங்கிணைந்த அறிக்கையிடல் கட்டமைப்பு (IR) போன்றவற்றின் முதன்மை வழிநடத்தல் கொள்கைகளால் வழிநடத்தப்படுகின்றன. வெளிப்படைத்தன்மை மீதான ஆர்வத்தினால் அறிக்கையின் சில பிரிவுகள் உலகளாவிய அறிக்கை ஆரம்ப (GRI) நியமங்களிலிருந்து "In Accordance-core" தெரிவு செய்கின்றோம்.



வங்கி சட்ட இயக்கத்தின் இலக்கம் 2007 இன் 11 இற்கமைய பெருநிறுவன கவர்னன்ஸ் பிரிவு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையிலுள்ள உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கான பெருநிறுவன ஆளுகைகளுக்கு அமைய மத்திய வங்கியினால் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

GRI 102-11

முன்னெச்சரிக்கை கோட்பாடு

இவை எமது சமூக மற்றும் சூழல் பேண்தகைமைகளுக்கமைய பிரயோகிக்கப்படுகின்றன. பொறுப்புமிக்க நிறுவனம் என்ற வகையில், நாம் எமது நடவடிக்கைகளால் சமூகத்திற்கும் சூழலுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இவை சமுதாய மூலதனம் மற்றும் இயற்கை மூலதனம் ஆகிய தலைப்புகளின் கீழ் 132 -136 வரையான பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அறிக்கையை பற்றி

இணக்கம்

மக்கள் வங்கியின் நிதி அறிக்கையானது இலங்கைப் பட்டையக் கணக்காளர் நிறுவனத்தின் விதிகளுக்கமைய தயாரிக்கப்பட்டதாகும். 1961 ஆம் ஆண்டு மக்கள் வங்கிச் சட்டத்தின் இல. 29 மற்றும் 1988 ஆம் ஆண்டின் மக்கள் வங்கிச் சட்டத்தின் இல. 30 ஆகியவற்றின் விதிகள் இவ்வறிக்கையின் தயாரிப்பின்போது அனுசரிக்கப்பட்டுள்ளன.

GRI 102-56

காப்பீட்டுறுதி

வணிக நடவடிக்கைகளின் பல்வேறு அம்சங்களை உறுதிப்படுத்தவும் மதிப்பீடு செய்யவும் ஒரு கூட்டு உத்தரவாத மாதிரியை நாங்கள் பயன்படுத்துகின்றோம்.

Internal		External / Independent
நிதி அறிக்கை	இயக்குனர்கள் குழு, உள்ளக கணக்காய்வு	பொது கணக்காய்வாளர் மேஸ்ஸர்ஸ் ஏன்ஸ்ட் அன்ட் யங், இலங்கை பட்டய கணக்காளர்கள்,
நிலைத்தன்மையின் அறிக்கை	இயக்குனர்கள் குழு, உள்ளக கணக்காய்வாளர்கள், வணிக தலைவர்கள்	மேஸ்ஸர்ஸ் ஏன்ஸ்ட் அன்ட் யங்,
பெருநிறுவன ஆளுமை	இயக்குனர்கள் குழு, உள்ளக கணக்காய்வு	பொது கணக்காய்வாளர் மேஸ்ஸர்ஸ் ஏன்ஸ்ட் அன்ட் யங், இலங்கை பட்டய கணக்காளர்கள்,
உட்கட்டுப்பாட்டாளர்கள்	இயக்குனர்கள் குழு, உள்ளக கணக்காய்வு	பொது கணக்காய்வாளர் மேஸ்ஸர்ஸ் ஏன்ஸ்ட் அன்ட் யங், இலங்கை பட்டய கணக்காளர்கள்,

அறிக்கை பற்றிய - முன்னோக்குப் பார்வை


இந்த அறிக்கையில், மக்கள் வங்கியின் செயற்பாட்டின் நிதி நிலைமைகள் மற்றும் அதன் விளைவுளைப் பொறுத்து சில முன்னோக்கு பார்வைகள் உள்ளன, அவை இயல்பான, ஆபத்து மற்றும் நிச்சயமற்ற தன்மைகளை கொண்டிருப்பதால் அவை எதிர்காலத்தில் நிகழாதிருப்பதற்கு ஏதுவான சூழ்நிலைகளுமே காணப்படுகின்றன. தேசிய பொருளாதார நிலைமைகள், வட்டி விகிதங்கள், மாற்று விகிதங்கள், கடன் அல்லது முதலீட்டு நடவடிக்கைகள் போட்டியிடும் மற்றும் ஒழுங்குபடுத்தும் காரணிகள் மற்றும் ஏனைய ஒழுங்குமுறை காரணிகள் என்பன முன்னோக்கு அறிக்கையில் உண்மையான முடிவுகளை எற்படுத்தக்கூடிய காரணிகள் மாறுபடக்கூடும். இதன் விளைவாக முன்னோக்கு பார்வையின் பின்னர் மறுபரிசீலனை செய்யப்பட்டு அறிக்கையில் திருத்தங்களை மேற்கொள்ளும் எப்பணியையும் வங்கி முன்னெடுக்காது.

GRI 102-53

விசாரணைகள் மற்றும் கருத்துக்கள்

வினாக்கள் மற்றும்/அல்லது பின்னாட்டல்கள் அனுப்பப்பட வேண்டியது:

முகாமைத்துவ தகவல் திணைக்களம்
மக்கள் வங்கி,
இல. 75, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு 02
தொலைபேசி: +94112327841, +94112446315, +94112481481
மின்னஞ்சல்: info@peoplesbank.lk
இணையத்தளம்: www.peoplesbank.lk



எம்மைப் பற்றி



**PEOPLE'S
BANK**

The Bank of the People

கிராமிய பொருளாதாரத்திற்கு வங்கிச் சேவைகளை அறிமுகப்படுத்தும் முகமாக 1961 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க மக்கள் வங்கி சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வர்த்தக நிறுவனமாக மக்கள் வங்கி நிறுவப்பட்டது. 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதியளவில் 1,734.7 பில்லியன் ரூபாய் சொத்து அடிப்படையாகக் கொண்ட இலங்கையின் மிக முக்கிய வங்கியாக மக்கள் வங்கி திகழ்கின்றது. ஆரம்பத்திலிருந்தே, மக்கள் வங்கியானது “மக்களுக்கான வங்கி” எனும் உறுதியை நிலைநிறுத்திக்கொண்டதுடன், கடந்த ஐந்து தசாப்தங்களாக தயாரிப்புகளின் தொகுப்புகள் மற்றும் சேவைகளை நாடு முழுவதும் விரிவாக்குதல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துவருகின்றது.

இன்றளவில் நாடு முழுவதிலும் 10 மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதுடன், மக்கள் மத்தியில் இலங்கை வங்கியியல் துறையில் மதிப்பிற்குரிய நம்பகமான மற்றும் சமங்காக 35.3 பில்லியன் ரூபாய் கொண்ட நிலையான வர்த்தக நாமமாகவும் திகழ்கின்றது. 2018 ஆம் ஆண்டிற்கான “ஆண்டின் மக்கள் சேவை வழங்குனர்” மற்றும் “மக்கள் சேவைகளுக்கான சிறந்த வர்த்தக நாமம்” என விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையானது, மக்களால் இந்த வர்த்தக நாமம் எதுவரை தூரம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கின்றது.

ஒரு முற்போக்கு வங்கியாக, 2025 ஆம் ஆண்டளவில் மக்கள் வங்கி இலங்கையின் முன்னணி டிஜிட்டல் வங்கியாக தன்னை விருத்தி செய்யும் ஓர் இலட்சிய முன்முயற்சியை அண்மையில் மேற்கொண்டதுடன், வருங்கால புதிய தலைமுறை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற வங்கியாக மக்கள் வங்கியை தேர்ந்தெடுப்பதற்கு வழிவகுக்கும் படிமுறையாகவும் அமைகின்றது.



எமது இலக்கு, குறிக்கோள் மற்றும் மதிப்புகள்



எமது நோக்கம்

- ◆ இலங்கையின் நிதிச் சேவைகளுக்கான தன்னிகரில்லாத சந்தை முன்னோடியாக திகழ்தல்.



எமது குறிக்கோள்

- ◆ வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதற்கான நிதி உதவிகளை வழங்குதல் மற்றும் இலகுவான, அடையத்தக்க மற்றும் வினைத்திறனுடைய நடைமுறைகளின் ஊடாக தொழில் துறைகளை மேம்படுத்தல் என்பவற்றை எமது முதன்மையான வியாபாரமாகக் கொண்டுள்ளோம்.
- ◆ எமது வாடிக்கையாளர்களின் நலனில் அக்கறை செலுத்தி அதனை பாதுகாக்கும் முகமாக எமது மனித வளங்களை நாம் ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் செய்கின்றோம்.
- ◆ இலாபமீட்டும் நிறுவனமாக இருப்பதுடன் எமது நாட்டின் பொருளாதார விருத்தியிலும் நாம் பங்களிப்புச் செய்கின்றோம்.
- ◆ எமது சமூகத்திற்கு “கைமாறு செய்தல்” ஊடாக நாம் எமது வியாபாரத்தின் பேண்தகைமையினை நிலைநிறுத்துகின்றோம்.

GRI 102-16







எமது மதிப்புகள்

- ◆ தேசத்தின் நாடித் துடிப்பாக விளங்குதல்
- ◆ வாடிக்கையாளர் நலன் பேணல் மற்றும் துரிதத்தன்மை
- ◆ நேர்மை மற்றும் பொறுப்புடைமை
- ◆ தொடர்ச்சியான கற்றல் கலாச்சாரம் மற்றும் கூட்டு முயற்சி
- ◆ ஊக்கப்படுத்தல் மற்றும் பன்முகத்தன்மை

குழுமத்தைப் பற்றி

மக்கள் வங்கிக் குழுவானது, வங்கி மற்றும் மூன்று துணை நிறுவனங்களால் அடையாளம் காணப்பட்ட தம் வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு திருப்திகரமான சேவையை வழங்குகின்றது. 10 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குதல் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள 11,000 இற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கி ஒவ்வொரு வருடமும் இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு ஓர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றது.

மக்கள் வங்கிக் குழுமானது, மக்கள் வங்கி, பீப்பிள்ஸ் லீசிங் பினான்ஸ் பிஎல்சி, பீப்பிள்ஸ் டிரவல்ஸ் பிரைவட் லிமிட்டெட் மற்றும் பீப்பிள்ஸ் மேச்சண்ட் பினான்ஸ் பிஎல்சி ஆகியவற்றுடன் செயற்படுகின்றது. 91% சொத்துக்கள் மற்றும் 80% வருவாயை கொண்டிருப்பதால் மக்கள் வங்கியானது, குழுமத்திற்கு மிகப்பெரிய பங்காற்றுகின்றது.

வாடிக்கையாளர்	தயாரிப்புகள் மற்றும் சேவைகள்	PB இன் பங்கு விகிதம்	சிறப்பம்சங்கள்
மக்கள் வங்கி  The Bank of the People	தனிநபர்கள், நுண் தொழில் நிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், அரச மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள்.	<ul style="list-style-type: none"> ◆ சில்லறை வங்கியியல் ◆ நிறுவன வங்கியியல் ◆ பெருநிறுவன வங்கியியல் ◆ சர்வதேச வங்கியியல் 	சொத்துக்கள் : ரூ. 1,735 மில்லியன் வைப்புகள் : ரூ. 1,423 மில்லியன் நிகர இலாபம் : ரூ. 17,095 மில்லியன் ஊழியர்கள் : 8,093
பீபிள்ஸ் லீசிங் மற்றும் பினான்ஸ் பிஎல்சி 	தனிநபர்கள், நுண் தொழில் நிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர வியாபார நிறுவனங்கள்.	<ul style="list-style-type: none"> ◆ குத்தகை மற்றும் வாடகை ◆ கொள்முதல் மைக்ரோ நிதி ◆ வைப்பு ◆ கடன்கள் 	75% சொத்துக்கள் : ரூ. 188,099 மில்லியன் வைப்புகள் : ரூ. 74,445 மில்லியன் நிகர இலாபம் : ரூ. 5,445 மில்லியன் ஊழியர்கள் : 3,160
பீபிள்ஸ் டிரவல்ஸ் (தனியார்) நிறுவனம் 	தனிநபர்கள், நுண் தொழில் நிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர வியாபார நிறுவனங்கள்.	<ul style="list-style-type: none"> ◆ உள்நாட்டு சுற்றுலா ◆ வெளிநாட்டு சுற்றுலா ◆ இலக்கு முகாமைத்துவம் 	99% சொத்துக்கள் : ரூ. 134 மில்லியன் நிகர இலாபம் : ரூ. 12.4 மில்லியன் ஊழியர்கள் : 28
பீபிள்ஸ் மேச்சண்ட் பினான்ஸ் நிறுவனம் 	தனிநபர்கள் மற்றும் பெருநிறுவனங்கள்	<ul style="list-style-type: none"> ◆ குத்தகை மற்றும் வாடகை கொள்முதல் ◆ வைப்புகள் ◆ நிதி வர்த்தகம் 	50.16% சொத்துக்கள் : ரூ. 3,373 மில்லியன் நிகர இலாபம் : ரூ. 2,278 மில்லியன் ஊழியர்கள் : 127

ஒரு ஸ்வைப்பின் மூலம் பரிவர்த்தனைகள்

இலங்கை வங்கியியல் வரலாற்றில் முதல் முறையாக புரட்சிமிக்க மற்றும் ஒழுங்குமுறையான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கிளைகள், மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காணும் புதிய தலைமுறையினருக்கான நவீன தொழில்நுட்ப ரீதியிலான வங்கியியல் அனுபவம்.





Cash Deposits

Green Banking

ATM
Cash Withdrawals

ATM
Cash Withdrawals
Balance Inquiry

Welcome To
People's Bank ATM

Welcome To
People's Bank ATM




நிதியியல் சிறப்பம்சங்கள்


GRI 102-7

	2018	வங்கி 2017	மாற்றம் (%)	2018	குழுமம் 2017	மாற்றம் (%)
இயக்க செயல்திறன் (ரூ பில்லியன்)						
வட்டி வருமானம்	171.1	149.2	14.7	200.3	173.8	15.2
நிகர வட்டி வருமானம்	60.1	50.5	19.1	75.9	62.7	20.9
மொத்த வருமானம்	186.0	162.2	14.7	219.4	190.2	15.3
வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபம்	32.0	32.2	(0.7)	40.6	37.3	9.0
வரிக்கு முன் இலாபம்	24.4	25.9	(5.8)	31.2	29.9	4.3
வரி	7.3	7.7	(4.6)	9.7	9.4	3.3
வரிக்கு பின்னான இலாபம்	17.1	18.2	(6.3)	21.5	20.5	4.8
GOSL இற்கு வழங்கப்படும் சுவத்தொகை	3.4	5.2	(34.5)	3.4	5.2	(34.9)
தக்கவைக்கப்பட்ட இலாபம்	13.7	13.0	4.9	18.1	15.3	18.3
நிதிநிலை (ரூ. பில்லியன்)						
மொத்த சொத்துக்கள்	1,734.7	1,467.1	18.2	1,908.5	1,619.1	17.9
மொத்த கடன்கள் மற்றும் முற்பணங்கள்	1,334.4	1,074.2	24.2	1,489.9	1,209.1	23.2
மொத்த வைப்பு	1,423.0	1,244.0	14.4	1,495.3	1,305.6	14.5
பங்குதாரர்களின் நிதி	91.2	77.5	17.8	123.5	106.4	16.0
செயல்திறன் விகிதங்கள் (%)						
சராசரி சொத்துக்கள் மீதான வரி (வரிக்கு முன்)	1.5	1.9	(19.8)	1.8	1.9	(7.0)
மீளப்பெறல் சமயங்கு	20.3	26.6	(23.8)	18.7	21.4	(12.7)
வருமான விகிதத்திற்கான செலவு	57.5	54.8	4.9	57.7	56.6	2.0
செயல்திறனற்ற வட்டி விகிதம்	2.5	1.9	31.6	2.7	2.0	35.0
ஒதுக்கீட்டு காப்பீடு	72.3	97.5	(25.8)	71.6	92.7	(22.8)
சட்டரீதியான பணபுழக்க விகிதம் - DBU	23.0	24.1	(4.4)			
- FCBU	30.4	32.4	(6.2)			
வைப்பு விகிதத்திற்கான கடன்	93.8	86.4	8.6	99.6	92.6	7.6
மூலதனத்திற்கு போதுமான விகிதம் - அடுக்கு I	11.0	10.8	1.7	11.7	11.5	1.0
- மொத்தம்	14.5	13.5	7.4	14.5	13.7	5.0
பங்குதாரர் விகிதங்கள் (ரூ.)						
பங்கு ஆதாயங்கள்	17,095	18,250	(6.3)	19,978	19,296	3.5
பங்குக்கு நிகர சொத்து மதிப்பு	91,209	77,457	17.8	123,513	106,443	16.0


வரிக்கு முந்தைய லாபம் (குழுமம்)



மொத்த சொத்துக்கள் (குழுமம்)




மொத்த வைப்புகள் (குழுமம்)




நிதிசார்பற்ற சிறப்பம்சங்கள்

GRI 102-7




வாடிக்கையாளர் நன் மதிப்பு



பணியாளர்கள் மதிப்புகள்



தேசிய பங்களிப்பு



வணிக பங்குதாரர்கள்



சமூகம்

மைல்கற்கள்

1961 >>>

மக்கள் வங்கி 1961ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதலாவது கிளை கொழும்பு டிபுக் வீதியில் திறக்கப்பட்டது. அதே வருடத்திற்குள் போலன்னறுவை, ஹிங்குரக்கொட, அம்பாந்தோட்டை, அநுராதபுரம், புத்தளம், மாத்தளை, மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களிலும், கொழும்பில் மேலதிகமாக திறக்கப்பட்ட வெளிநாட்டு கிளையும் உட்பட எட்டு கிளைகள் திறந்துவைக்கப்பட்டன. மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 169 ஆக இருந்தது.

1962 >>>

எமது தலைமை அலுவலகமானது, கொழும்பு 2 யூனியன் பிளேஸிலுள்ள ரத்னம் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டதுடன் மேலும் 17 கிளைகள் திறக்கப்பட்டன.

1964 >>>

கட்டுறவு கிராமப்புற வங்கித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

1963 >>>

வங்கி அடகு சேவைகளை ஆரம்பித்தது.

1965 >>>

வங்கியின் சில துறைகள், கொழும்பு 2 சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தையிலுள்ள GCSU கட்டிடத்திற்கு இடமாற்றப்பட்டது. மேலும் ஹெரரண, கெகிராவ, பதவிய, மன்னார், எம்பிலிபிட்டிய, கஹடகஸ்திகிலிய, ராகல மற்றும் தலவாக்கலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கிளைகள் உள்ளடங்கலாக மொத்த கிளைகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்தது.

1967 >>>

சிறு விவசாய துறையை முன்னெடுப்போருக்காக ஒரு புதிய விவசாய கடன் திட்டம் வங்கியால் ஆரம்பிக்கப்பட்டது.

1970 >>>

முறைசாரா துறையினரின் பொருளாதார தேவைகளை தீர்க்கும் முகமாக "அதமாறு" கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வழமையான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முகமாக, முதலீட்டு கடன் திட்டம், கடன் இணைந்த சேமிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

1971 >>>

வங்கியின் நூறாவது கிளை மரதகஹமுல்லையில் திறந்துவைக்கப்பட்டது.

1973 >>>

உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு கடன் வசதியை வழங்குவதற்காக ஒரு விரிவான கிராமப்புற கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வங்கி தன் வாடிக்கையாளர்களை நற் தருணங்களிலும் ஊக்கப்படுத்தும் முகமாக சிங்கள தமீழ் புத்தாண்டு பாரம்பரியங்களுடன் தொடர்புடைய "கனு - தெனு" வழக்கத்தை நடைமுறைப்படுத்தியது.

1975 >>>

அதி தீவிரமான எமது கிளை விரிவாக்கல் திட்டம் எமது மொத்த கிளைகளின் எண்ணிக்கையை 158 ஆக அதிகரித்தது.

1977 >>>

எமது 200வது கிளை கொள்ளுபிட்டியில் திறந்துவைக்கப்பட்டது. எமது தலைமை காரியாலயம் கோட்டையிலுள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 5000 ஆக அதிகரித்தது. மீனவருக்கான முதல் வங்கி கொரொலவெல்லியில் திறந்துவைக்கப்பட்டது.

1981 >>>

எமது கிளை வலையமைப்பு 290ஆக அதிகரித்தது. விரிவாக்கப்பட்ட சிறுவர் சேமிப்புக் கணக்குத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

1981 >>>

எமது 300வது கிளை இங்கிரியவில் திறந்துவைக்கப்பட்டது. ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 10,000 ஆக அதிகரித்தது.

1984 >>>

வங்கியின் துணை நிறுவனமாக மக்கள் வணிக வங்கி நிறுவப்பட்டது. கொம்பனித்தெருவிலுள்ள கிளை கோட்டையிலுள்ள எமது கிளையுடனும் சர்வதேசப் பிரிவுடனும் இணைக்கப்பட்டது.

1986 >>>

எமது தலைமை காரியாலயம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரக் கிளைகள் கணினிமயமாக்கப்பட்டதுடன், பிளாக் லைட் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்களுக்கான நேரம் கணிசமாக குறைக்கப்பட்டது.

1987 >>>

எமது தலைமையகம் முதல் முறையாக முழுமையான தானியங்கி வங்கி ஆக்கப்பட்டது. CBE உடன் இணைந்து கிராமிய மின் வழங்குக்கான சிறப்பு கடன் திட்டம் செயற்படுத்தப்பட்டது.

1989 >>>

EPF நிலுவைக்கு எதிராக வீட்டுக்கடன் வசதி வழங்குவதற்கான தொழிலாளர் அமைச்சின் நிதியுதவி வழங்கல் கடன் திட்டத்தில் வங்கி பங்கேற்றது. இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்துடன் வெளிநாட்டில் வேலை தேடுவோருக்கு கடன் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 1983ம் ஆண்டு நாட்டில் நிலவிய அமைதியின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் வழங்குவதற்காக REPIA இனால் ஆரம்பிக்கப்பட்ட கடன் திட்டத்துடன் வங்கியும் கைகோர்த்தது. ஜனசவிய கடன் திட்டமும் இவ்வாண்டு ஆரம்பிக்கப்பட்டது. வங்கி சேமிப்பு சான்றிதழ்களை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தது.

1990 >>>

ஒரு நிவாரண சேமிப்பு வைப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. விசா இன்டர்நெனலுடன் இணைந்து மக்கள் விசா அட்டை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், எமது 24 கிளைகள் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டது.

1991 >>>

முதல் ATM எமது தலைமை காரியாலயத்தில் நிறுவப்பட்டது.

1992 >>>

அரசாங்கத்தின் 200 ஆடை தொழிற்சாலைகள் நிறுவும் திட்டத்திற்கு வங்கி ஆதரவளித்தது. "பீபில்ஸ் ஆட்டோமேட் பேங்கிங் சிஸ்டம்" (PABS) உருவாக்கப்பட்டு நேரடி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.

1993 >>>

நாடுமுழுவதிலும் 330 வங்கிக் கிளைகள் செயற்பட ஆரம்பித்ததுடன், 35 கிளைகள் முழுமையாக தானியங்கி முறையில் இயங்கின. "வனிதா வாசனா" எனும் பெண்களுக்கான சேமிப்புக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1994 >>>

எட்டு புதிய ATM கள் நிறுவப்பட்டதுடன், 160 கிளைகள் தானியங்கி திட்டத்தின் கீழ் கணினிமயமாக்கப்பட்டது.

1995 >>>

கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் அரசாங்க ஆசிரியர்களுக்கு புதிய வைப்பு மற்றும் கடன் திட்டங்களை வழங்குவதற்காக "குருசேத" திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

1996 >>>

அரசு துறை சுகாதார ஊழியர்களுக்காக "சுவசேவன்" எனப்பட்ட ஒரு கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சிசு உதான எனப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான புதிய வைப்புத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கியின் ADB இன் நிதியுதவியுடன் கூடிய கடன் திட்டங்களான - சிறிய தேயிலை நிறுவனங்களின் அபிவிருத்தி திட்டம் என்பவற்றுடன் இணைந்து செயற்பட்டது. வங்கியின் இணைநிறுவனங்களான பீபில்ஸ் லீசிங் கம்பனி (PA) மற்றும் பீபில்ஸ் டிரவல்ஸ் (தனியார்) லிமிடெட் என்பவை தமது செயற்பாடுகளை ஆரம்பித்தன. நிர்வாகத்தை பரவலாக்கவும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை அளிக்கவும் வலய வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டன.

1997 >>>

சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு உதவும் பொருட்டு "சுரதா" கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜோடி நிதி உதவி அளிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவன உதவி திட்டத்தின் (SMEAP) கீழ் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் மற்றும் தொழில்களுக்கு வங்கி தனது கடன் உதவிகளை விஸ்தரித்தது.

1998 >>>

ஏடிஎம்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது, 125,000 இற்கு அதிகமானோர் PET அட்டை பயன்பாட்டாளர்கள் ஆயினர். நூற்று எழுபத்து ஐந்து கிளைகள் முழுமையான தானியங்கி வங்கியாக இயங்கியதுடன், அடகுச் சேவைக் கொண்ட வங்கிகள் 188 ஆக அதிகரித்தது. "விதேக" என அழைக்கப்பட்ட ஒரு சிறப்பு கடன் தொகை வைப்புத்திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் இணைந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது.

1999 >>>

"இசுரூ உதான" எனும் ஓர் வைப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பிள்ளைகளின் நலனுக்காக பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் சேமிக்கும் திட்டம் ஊக்குவிக்கப்பட்டது.

2000 >>>

"ஜன ஜய" சேமிப்பு மற்றும் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட "ஜெய ரூ" சீட்டிழுப்பின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்பட்டது. ஏடிஎம் வலையமைப்பு நாடு முழுவதிலும் 74 இயந்திரங்களாக விரிவடைந்தன. மத்திய ATM ஸ்விட்ச்குகள் PABS கிளைகள் மற்றும் ATM ஆகியவற்றை இணைக்கும் முகமாக அறிமுகப்படுத்தப்பட்டன.

2001 >>>

வங்கி கூட்டுறவு முகாமைத்துவ குழு தனியார் வங்கியிடமிருந்து சில பிரிவுகளை இணைப்பதன் மூலம் பலப்படுத்தப்பட்டது. வங்கியின் மறுசீரமைப்பு ஒரு முலோபாய திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டது. ATM இயந்திரங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்தது.

2002 >>>

PABS தானியங்கி கிளைகளின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்ததுடன் 119 கிளைகள் மத்திய ATM ஸ்விட்ச் உடன் இணைக்கப்பட்டன. அத்துடன் ஒரு திறைசேரி தானியங்கி தொகுப்பு செயல்படுத்தப்பட்டது.

2003 >>>

வங்கியின் 11வது தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமையாளர் அசோக டி சில்வா 2003 பெப்ரவரி 1ம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றார். இளைஞர்களுக்கான சேமிப்பு கணக்கான (YES) ஆரம்பிக்கப்பட்டது. வங்கியின் சில்வர் லேக் சிஸ்டம் SDV BUD மலேசியாவுடன் இணைந்து தலைமை அலுவலகம் உட்பட 60 தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் மைய வங்கித் தொகுப்புக்கள் நிறுவப்பட்டன.

2004 >>>

அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட 2004 - 2008ஆம் ஆண்டிற்கான மறுசீரமைப்பு திட்டத்தின் இரண்டாவது கட்டமானது ADB இன் ஆதரவை அடிப்படையாகக் கொண்டது. இலங்கை Fitch மதிப்பீடுகளின் அடிப்படையில் நாட்டின் முதலாவது BBB+ எனப்படும் பொது மதிப்பீட்டை வங்கி பெற்றுக்கொண்டது. முக்கிய வங்கியியல் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

2005 >>>

வங்கியின் 15வது தலைவராக டாக்டர். பி.ஏ கிரிவந்தெனிய 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் முதல் பகுதியில் தன் கடமைகளை பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து அரசாங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றிற்கு இடையில் கையெழுப்பப்பட்ட உடன்படிக்கை அடிப்படையில் வங்கியின் மூலதன முதலீட்டின் முதலாவது பரிமாணமாக 2 பில்லியன் ரூபாய் பெறப்பட்டது. கிளை வலையமைப்பு முழுவதும் மைய வங்கித் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. டிசம்பர் 2004 சனாமிக்குப் பிறகு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மீள்கட்டுமான நிதி உதவியைப் பெற்றுக்கொடுப்பதில் வங்கி ஒரு இடைத்தரகராக செயற்பட்டது.

2006 >>>

இலங்கை பிட்சு மதிப்பீடுகள் லிமிட்டெடிலிருந்து A தர மதிப்பீட்டை வங்கி பெற்றுக்கொண்டமையானது, முந்தைய மதிப்பீட்டிலிருந்து முன்னேற்றத்தைக் குறிக்கின்றது. இலங்கையின் சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் வங்கி மற்றும் நிதி சேவைகள் துறையில் 2006 ஆம் ஆண்டிற்கான POP விருதினை மக்கள் வங்கி பெற்றுக்கொண்டது. இலங்கை அரசாங்கத்திலிருந்து இரண்டாவது தடவையாக 1 பில்லியன் ரூபாய் வைப்பிலிடப்பட்டது.

2007 >>>

வங்கியின் 16வது தலைவராக திரு. டபிள்யூ. கருணஜீவ அவர்கள் 2007ம் ஆண்டு மே மாதம் தம் கடமைகளை பொறுப்பேற்றார். Fitch தரப்படுத்தலில் இருந்து A தர மதிப்பீடு ஆண்டு முழுவதும் பராமரிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் தனது மூன்றாவது பாரிய முதலீடான 1.5 பில்லியனை மக்கள் வங்கியில் வைப்பிலிட்டது. மக்கள் வங்கி, ஆண்டிற்கான வங்கி மற்றும் நிதி சேவைகள் வர்த்தகத்திற்கான மக்கள் விருதினை தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் கவிகரித்துக்கொண்டது. 2007ம் ஆண்டளவில் வங்கியின் மொத்த வைப்புத் தொகை 300 பில்லியனை எட்டியது.

2008 >>>

வங்கியின் 12வது தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமையாளராக திரு. விக்கிரமசிங்க பொறுப்பேற்றார். இலங்கை அரசாங்கம் 4வது தடவையாக 1.5 பில்லியன் ரூபாவை வைப்பிலிட்டது. ஆண்டின் இறுதியில் 10.5% போதுமான அளவிலான மூலதனத்தை வங்கி அடைந்திருந்தது. மேலும் இவ்வருடத்தில் வங்கியின் முதல் கடன் பத்திரங்கள் தீர்வு 2.5 பில்லியன் ரூபா அளிக்கப்பட்டது. வங்கியின் பணம் செலுத்தும் சேவையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் "பீபிஎல் ஈ - ரெமிட்டன்ஸ்" வலையமைப்பு அடிப்படையிலான பணம் அனுப்பும் சேவை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிமிடங்களில் வெளிநாடுகளிலிருந்து பணத்தை மீள்பெற உதவுகின்றது. "தா தரு எதலெல்சு" சிறுவர்களுக்கான வெளிநாட்டு நானாய் வைப்பு மற்றும் "விசேட வெளிநாட்டு முதலீட்டு வைப்பு கணக்கு" (SFIDA) என்பவையாகும்.

2009 >>>

13வது தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமையாளராக திரு. பி.வி. பதிரன, 2009 ஜனவரி மாதம் தன் கடமைகளை பொறுப்பேற்றார். வங்கியின் இரண்டாவது முந்தைய பொருள் கொள்வனவு தொகை ரூ. 2.5 பில்லியன் அளிக்கப்பட்டது. 214 கிளைகள் மற்றும் 236 சேவை மையங்கள் ஒன்லைன் உடன் இணைக்கப்பட்டன. வங்கி நாடு முழுவதிலும் 300 ATM களை நிறுவியது. மொத்த வைப்புத்தொகை 400 பில்லியன் ரூபாவை எட்டியது. முதல் தடவையாக பதியப்பட்ட உயரிய வரிக்கு முற்பட்ட தொகையாக 6.1 பில்லியன் ரூபாய் லாபம் ஈட்டப்பட்டது. தனது 2008 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கைக்காக தென்கிழக்கு ஆசிய கணக்காளர்கள் கூட்டமைப்பின் (SAFA) விருதைப் பெற்றது.

2010 >>>

திரு. தர்மசிநி, 2010ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வங்கியின் 14வது தலைமை நிர்வாக அதிகாரி ஃ பொது மேலாளர் பதவிக்கு பொறுப்பேற்றார். கிளை மற்றும் வலையமைப்புச் சேவைகள் 679 ஆக அதிகரித்தன. ATM கள் 330 ஆக அதிகரித்தன. பீப்பிஎல் சர்வதேச விசா டெபிட் கார்ட் 2010 ம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது. பிட்சு மதிப்பீடுகள் லிமிட்டெடின் AA - தரத்தையும் ராம் மதிப்பீடுகளின் AAA தரத்தையும் வங்கி பெற்றுக்கொண்டது. வங்கியின் மொத்த வைப்புகளின் தொகை 462 பில்லியன் ரூபாவை எட்டியது. பதியப்பட்ட உயரிய வரிக்கு முற்பட்ட இலாபமாக 8.7 பில்லியன் பெறப்பட்டது. நியூயோர்க்கில் நடைபெற்று ARC விருதுகளில் மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கை இரண்டு தங்க விருதுகளை வென்றது. 2009ம் ஆண்டு அறிக்கைக்கு பொதுத்திறை பிரிவில் முதல் இடத்திற்கு SAFA அமைப்பின் (கணக்காளர்கள் சங்கத்தின் தெற்காசிய கூட்டமைப்பு) விருதைப் பெற்றது.

2011 >>>

திரு. என் வசந்த குமார் 2011ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி வங்கியின் 15வது பிரதம நிறைவேற்று அதிகாரி/ பொது முகாமையாளராக பொறுப்பேற்றார். 2011 ஜூலை மாதம் 1ம் திகதி தனது பொன் விழாவை கொண்டாடியது. வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 714 ஆக அதிகரித்ததுடன் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஏழாம் வலையமைப்புகள் நிறுவப்பட்டு அதன் மொத்த எண்ணிக்கை 382 ஆக அதிகரித்தது. வங்கியின் மொத்த வைப்பு மற்றும் மொத்த கடன்கள் மற்றும் வரவுகள் முறையே ரூ. 663 பில்லியன், ரூ. 539 பில்லியன், மற்றும் ரூ. 478 ஆக காணப்பட்டது. ரூ. 15.3 பில்லியன் வரிக்கு பிந்திய லாபமாகியதுடன் 10.2 பில்லியன் அடைவைப் பெற்றது. SLIM-Nielsen people's விருது மற்றும் ஆண்டின் சிறந்த வர்த்தக சேவை பிரிவில் SLIM Brand Excellence விருதுகள் - 2011 இல் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றது.

2012 >>>

மொத்தமாக வங்கியின் கிளைகளின் எண்ணிக்கை 728 ஆகவும், கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து பகுதிகளும் உள்ளடங்கனாக விஸ்தரிக்கப்பட்ட ATM களின் எண்ணிக்கை 420 ஆகவும் அதிகரித்தது. பிட்சு மதிப்பீட்டு நிறுவனத்தின் (நிலையான) AA+ தரத்தினை வங்கி பெற்றது. வங்கியின் மொத்த சொத்துக்கள், மொத்த வைப்புகள் மற்றும் மொத்த கடன்கள் மற்றும் வரவுசெலவுத் தொகை என்பவை முறையே ரூ. 837 பில்லியன், ரூ. 683 பில்லியன், மற்றும் ரூ. 660 பில்லியன் ஆக இருந்தது. வங்கியின் 2011 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை 2012 ஆம் ஆண்டின் ARC சர்வதேச விருதுகளின் தேசிய பிரிவில் ஒரு கிராண்ட் விருது மற்றும் மூன்று தங்க விருதுகளை வென்றது.

2013 >>>

திரு. காமினி எஸ். சேனரத் பெப்ரவரி மாதம் வங்கியின் 17வது தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றார். நாடுமுழுவதிலும் இருபத்து மூன்று SME மையங்கள் நிறுவப்பட்டன. உலகலாவிய ரீதியில் 30 பில்லியன் விசா அங்கீகாரம் பெற்ற வர்த்தகர்களை அணுகியதன் மூலம் இந்த ஆண்டு ஒரு பில்லியன் அட்டைகள் வாடிக்கையாளர்களை எட்டியுள்ளது. EPF, ETF மற்றும் சுங்க வரிக் கட்டணங்கள் ஆகியவற்றுக்கான வரிநேர கட்டணத்திற்கான ஒன்லைன் வசதி கூட்டுறவு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. தேசிய பொது ATM சலிசு உடன் இணைக்கப்பட்ட முதல் வங்கியாக திகழ்ந்தது. ATM கள் 460 ஆக விஸ்தரிக்கப்பட்டதுடன் ரூ. 5 பில்லியன் மதிப்புள்ள கடன்கள் வழங்கப்பட்டன.

2014 >>>

2014ம் ஆண்டு வங்கியின் மொத்த சொத்து தளம் 1 டிரில்லியனை எட்டி, தொழில் துறையில் இரண்டாவது மிகப் பெரிய வங்கியாக பரிணமித்தது. ஐரோப்பிய குளோபல் வங்கி மற்றும் நிதி விருதான "2014ம் ஆண்டிற்கான ஆண்டின் சிறந்த வங்கி", ஆண்டின் சிறந்த வங்கிக் குழுமம்", மற்றும் உலக நிதி வங்கி விருதுகள் - 2014 இல் "மிக உறுதியான வங்கி" ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றது.

2015 >>>

வங்கி அதன் வாடிக்கையாளர்களின் மதிப்பினை மேம்படுத்துதல், செயல்திறனை உருவாக்குதல் மற்றும் அரைத்த மேலாண்மை திறன்களை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கத்துடன் ஒரு இலட்சிய இலக்கமயமாக்கலின் முன்னுயற்சியை ஆரம்பித்தது. அதனடிப்படையில் வங்கி தனது ATM வலையமைப்பை வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. கோர் வங்கியியல் முறை, தரவுக் கிடங்கு வசதிகள் மற்றும் POS உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் முதலீடுகள் செய்யப்பட்டன.

வங்கியானது தனது கீரின் வங்கியியல் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலம் தனது நிலைத்தன்மையினை நிலைப்படுத்தி. 2016 - 2020க்குள் வங்கியின் மூலோபாயத் திட்டத்தை வெற்றிகரமாக பங்குபற்றி வங்கியின் சந்தை நிலையை மேலும் உறுதிப்படுத்தி அதன் பங்குதாரர்களுக்கு நீண்ட கால மதிப்பை வழங்குவதற்கான செயற்திட்டத்தை ஆரம்பித்தது.

2016 >>>

மக்கள் வங்கிக் குழுமம் இவ்வாண்டில் தனது மைல்கல்லான ஒரு டிரில்லியனை வைப்புத்தொகைகள் மற்றும் முற்பணத்தின் மூலம் எட்டியது. ஒரே ஆண்டில் இரண்டு டிரில்லியன் என்ற இலக்கை எட்டிய ஒரே நிதி நிறுவனம் இதுவாகும். மூன்றாம் தடவையாக உலக நிதி வங்கி விருதுகளில் "மிகவும் நிலையான வங்கி" என்ற விருதினை வென்றதுடன் ஆசியாவில் 387வது மிகப்பெரிய வங்கியாகவும் காணப்பட்டது. கொழும்பிலுள்ள 7 இடங்களில் வைப்பு இயந்திரங்கள் (CDM), ATM கள் மற்றும் kiosk கள் என்பவை உள்ளடங்கிய சுய வங்கி முறைமை வாடிக்கையாளர் தங்கள் வங்கியியல் தீர்வுகளை மிகவும் செளகரியமாக பெற்றுக்கொள்ளும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய உலக போக்குகள் மற்றும் வாடிக்கையாளர்களின் அபிவிருத்திகளின் நிமித்தம் வங்கி தனது புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தியது.

2017 >>>

2017ம் ஆண்டில் மக்கள் வங்கிக் குழுமம் புதிய பல மைல்கற்களை அடைந்தது. மொத்த இயக்க வருமானமாக 79 பில்லியன் ரூபாயினை பெற்றுக்கொண்டு தொழில்துறையில் அதி உச்சம் பெற்றது. கடந்த பத்து ஆண்டுகளில் வரிவிதிப்பு, சிறப்பு வரி மற்றும் மேலதிக நிதியின் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு ஒருங்கிணைந்த பங்களிப்பாக 150.0 பில்லியன் ரூபாய் பங்களிப்புச் செய்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் 5.0 பில்லியன் ரூபாய் மூலதன அதிகரிப்பை காட்டிய ஒரே வங்கி இதுவாகும்.

டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இலங்கையின் முதலாவது முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கிளையினை கொழும்பில் திறந்ததன் ஊடாகவும் சிறப்புவாய்ந்த ISO/IEC27001:2013 தரச் சான்றிதழினை தகவல் பாதுகாப்பிற்காகப் பெற்றுக்கொண்டதன் ஊடாகவும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பல சிறப்புகளையும் மக்கள் வங்கி பெற்றுக்கொண்டது. இது தகவல் பாதுகாப்பிற்கான மிக உயரிய விருது என்பதும் நாட்டில் அத்தகைய விருதினைப் பெற்ற முதல் நிதி நிறுவனம் மக்கள் வங்கி என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் வங்கி பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருதுகளை வென்றது. ஆசிய வங்கிகள் சஞ்சிகையால் ஆசியாவின் மிகப்பெரிய நானூறாவது வங்கியாகவும், உலக வங்கிகள் சஞ்சிகையினால் (UK) உலகில் சிறந்த 1000 வங்கிகளுள் ஒன்றாகவும் இணங்காணப்பட்டது. உள்நாட்டில் நென்ஸ் பில்லன் எக்ஸலன்ஸ் விருதுகளில் "2017 இற்கான நாட்டின் மிகச்சிறந்த வங்கியாக தெரிவுசெய்யப்பட்டதுடன், உலக வர்த்தக குறியீட்டு நிறுவனத்தினால் இலங்கையில் இரண்டாவது மிகச் சிறந்த நிறுவனமாகவும் மக்கள் வங்கி அங்கீகாரம் பெற்றது. 11வது தடவையாக நாட்டின் வங்கித் தேவையைப் பூர்த்தி செய்யும் நிறுவனம் என்ற விருதினை SLIM -Nielson People's Awards in 2017 விழாவில் பெற்றுக்கொண்டது.

2018 >>>

ஒருங்கிணைந்த மொத்த இயக்க வருமானம் 94.5 பில்லியன் ரூபாயாக அதிகரித்ததுடன், YoY இன் வளர்ச்சியும் 22% ஆக உயர்ந்தது. வாடிக்கையாளர் வைப்புத்தொகை 14.5% வளர்ச்சியடைந்ததன் காரணமாக 1.495 டிரில்லியன் ரூபாயினை அடைந்த அதேவேளை வாடிக்கையாளர்களின் முற்பணத் தொகை 23.8% ஆனதுடன் 1.416 டிரில்லியன் ரூபாயை எட்டியது. வங்கியானது பாரிய அளவிலான தனியார் துறை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் முன்னணி நிதியாளராக இருந்தமை கடந்த ஆண்டு பகுப்பாய்வின் மூலம் தெரியவந்ததுள்ளது. அண்மையில் ஹேலிஸ் இற்கு 10.0 பில்லின் ரூபாய் கடன் தொகை நடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பட்டியியலிடப்பட்ட பெருநிறுவனம் ஒன்றுடனான மிகப்பெரிய தொகை கொண்ட ஒன்றை பரிவர்த்தனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வங்கி டிஜிட்டல் ரீதியிலும் ஆதிக்கம் செலுத்துவதற்காக, வாடிக்கையாளர்கள் நலன் கருதி, செளகரியமான வங்கியியல் நடவடிக்கைகளை மக்கள் முன்னெடுக்கும் பொருட்டும் பிப்ள்ஸ் வேவ் - மொபைல் APP உள்ளிட்ட மேலும் ஆறு டிஜிட்டல் வழிமுறைகள் 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பிப்ள்ஸ் வேவ் இன்டர்நெட் வங்கியியல் வசதி, பிப்ள்ஸ் Wiz - Express வங்கியியல், பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கான பிப்ள்ஸ் WYN இணைய வங்கிச் சேவை மற்றும் Mobile APP, RLOS - சில்லறை கடன் தோற்றம் மற்றும் CLOS காப்பீடுட் கடன் அமைப்பு என்பனவாகும். நாட்டிலுள்ள பல நிதியியல் சார்ந்த APP களில் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்படும் APP ஆகவும் இது திகழ்கின்றது.

இவை Google Play இல் 4.7 எனும் சிறப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளதுடன், நாடுமுழுவதிலும் 300,000 இற்கு அதிகமான வாடிக்கையாளர்களை பயன்பாட்டாளர்களாக கொண்டுள்ளது.

மக்கள் வங்கியானது தொடர்ச்சியாகவும் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் அங்கீகாரங்களை பெற்று வருகின்றது. தொடர்ந்து 12வது ஆண்டாகவும் "ஆண்டின் மக்கள் வங்கிச் சேவை வழங்குனர்" எனும் விருதினையும் "மக்கள் சேவை வழங்கும் வர்த்தக நாமம்" எனும் விருதினையும் 2018ம் ஆண்டிற்கான SLIM- Nielson People's Awards இடமிருந்து பெற்றுக்கொண்டது. 2018 ஆண்டுக்கான லங்காபோ டெக்னோவேவ் விருது வழங்கலில் "ஆண்டின் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த செளகரியமான சேவை வழங்குநர்" எனும் விருதினை பெற்றுக்கொண்டது. மேலும் 2018ம் ஆண்டிற்கான தேசிய வர்த்தக சிறப்பு விருது வழங்கல் விழாவில் "சிறந்த உள்நாட்டு சந்தை ஈர்ப்பிற்கான" விருதினையும் வென்றது.

சர்வதேச ரீதியிலும், உலகின் சிறந்த 1000 வங்கிகளுள் ஒன்றாக, உலக வங்கி சஞ்சிகையினால் அங்கீகரிக்கப்பட்டதுடன், இங்கிலாந்தின் தெரிவின் அடிப்படையில் ஐரோப்பியாவின் உலக வங்கியியல் மற்றும் நிதியியல் விருதுகள் - 2018 விழாவில் "இலங்கையின் சிறந்த வங்கி" எனும் விருதையும் பெற்றுக்கொண்டது. மேலும் டிஜிட்டல் மயமாக்கலிற்காக தொடர்ந்தும் சிறப்பான செயற்படுவது எமது அர்ப்பணிப்பிற்கு சான்று பகிர்வதுடன், ஆசிய பசுபிக் பிராந்தியத்தின், நிதி தொழில்நுட்ப கண்டுபிடிப்பிற்கான ஆசிய வங்கியாளர் வணிக சாதனை விருதுகள் 2018இல் "சிறந்த கிளை டிஜிட்டல்மயமாக்கலுக்கான முன்னெடுப்பு திட்டம்" எனும் விருதினை வென்றது.

தலைவரின் செய்தி



“

பொருளாதார சூழலில் பல சவால்கள் வெளிவரும் போதிலும் வங்கியின் ஆர்வத்தில் எந்தவித மாற்றமும் இருக்கவில்லை, இலங்கையின் சிறந்த வெற்றிகரமான வர்த்தக வங்கியாக இருக்கவே நாம் விரும்புகின்றோம்.

”



GRI 102-23

பணிப்பாளர்கள் சபையின் சார்பாக, 2018ம் ஆண்டிற்கான மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கையை உங்களிடம் சமர்ப்பிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த நான்கு ஆண்டு காலமாக இது நடைமுறையில் இருந்துவருகிறது. 2018ம் ஆண்டு அறிக்கை GRI கொள்கைகளுக்கு இணங்க நமது அனைத்து பங்குதாரர்களின் நலனுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட வடிவமைப்பில் தயார் செய்யப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரம்

2018ம் ஆண்டு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பலவீனமான பொருளாதார சிக்கல்களைக் கொண்ட, சற்றே சவால் மிக்க ஆண்டாக அமைந்திருந்தது. 2018ம் ஆண்டு ஆரம்பத்தில் உலகலாவிய பொருளாதாரத்தின் 2017ம் ஆண்டின் துரித முன்னேற்றம் காணும் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்தது. உண்மையில் உலக வர்த்தகம் மற்றும் முதலீடுகள், மத்திய பொருளாதார ரீதியில் துரித முன்னேற்றம் காண அதிக அழுத்தம் உள்ளது. இந்த சாதகமற்ற பின்னணியில், வளர்ச்சியில் நிலைத்திருக்கும் அமெரிக்கா தவிர்ந்த ஏனைய அனைத்து நாடுகளும் வளரும் பொருளாதாரங்கள் 2018ம் ஆண்டு முழுவதும் மிதமான வளர்ச்சியை மட்டுமே பதிவுசெய்திருந்தது.

இலங்கையின் பொருளாதாரம்

உலகலாவிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் இலகுவடுத்தல் அதிகரித்துள்ளமையானது இலங்கை உட்பட பல வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு எதிர்மறையான அபத்ததை விளைவிக்கின்றது. அத்தோடு பல உள்நாட்டு பொருளாதார சவால்களுடனும் போராட வேண்டியிருந்தது. தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் முகம் கொடுக்க நேரிட்ட சீரற்ற காலநிலை காரணமாக 2018ம் ஆண்டு நாட்டின் மொத்த உற்பத்தி 3.1% மட்டுமே வளர்ச்சி கண்டது. மேலும் வெளிப்புற நடப்புக் கணக்குகளின் பற்றாக்குறை அதிக இறக்குமதி சீட்டினால் விரிவடைந்தது, உலக சந்தையில் ரூபாவின் பெறுமதி அதிக அழுத்தம் கண்டது. எனினும், பணவீக்கம் குறிப்பாக உணவு பணவீக்கம் குறைந்த ஒற்றை இலக்க அளவைக் கொண்டிருந்தது.

இதற்கிடையில் அரசாங்கம் அதன் பாரிய பொருளாதார சீர்திருத்தக் கொள்கை நிகழ்ச்சி நிரலை தொடர்ந்தது. ஒரு சிக்கலான அரசின் சூழ்நிலை காரணமாக மற்றும் கொள்கை நடைமுறைப்படுத்தலில் சில நிறுவனங்கள் கொண்டிருந்த கட்டுப்பாடு காரணமாக மெதுவான வேகத்திலேயே நகர முடிந்தது. இருப்பினும் கொள்கை சீர்திருத்த அடிப்படையில் பல முக்கியமான மைல்கற்கள் எட்டப்பட்டிருக்கின்றன, பொருளாதார அபிவிருத்திக்கு மிகவும் ஒழுக்கமான அணுகுமுறை இதற்கு காரணமாக இருக்கலாம் என்பதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மக்கள் வங்கியின் மூலோபாயம்

பொருளாதார சூழலிலிருந்து பாரிய சவால்கள் வந்த போதிலும் வங்கியின் முக்கிய உந்துதல் மாற்றமடையவில்லை. இலங்கையின் மிக வெற்றிகரமான வங்கியாகவே நாங்கள் இருக்க விரும்புகின்றோம். இந்த இலக்கை அடைய நாங்கள் எங்கள் வணிக நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு விடாமுயற்சியுடன் பணியாற்றி வருகின்றோம், மேலும் எமது முழு வெற்றியும் பல பங்குதாரர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட மதிப்பின் மூலம் அளவிடப்படுகின்றது.

2018ம் ஆண்டுக்கான மதிப்பீட்டை வழங்க இந்த வாய்ப்பை நான் எடுத்துக் கொள்கின்றேன்.

நிதி முடிவுகள்

மக்கள் வங்கியின் ஒருங்கிணைந்த மொத்த இயக்க வருமானம் 20.0% அதிகரித்துள்ளது, மேலும் தொழில்துறை உயர்வு 94.5 பில்லியனாகும். மொத்த வரிச்சலுகை லாபம் கடந்த ஆண்டு 4.8% அதிகரிப்பை பதிவு செய்து, 2018ம் ஆண்டிற்கான தரப்படுத்தல் கூறு 21.5 பில்லியன்களின் மற்றுமொரு

தொழில்துறை குறியீடாக அமைந்தது, வங்கியின் முழுமையான அடிப்படையில் இவை முறையே 74.6 பில்லியன் மற்றும் இலங்கை ரூபாவாக 17.1 பில்லியன் ஆகும். மிகப்பெரிய பொருளாதார அழுத்தங்களை பிரதிபலிக்கும் ஒருங்கிணைந்த செயற்பாடா கடன் நட்ட செலவு 189. 2% ஆக உயர்ந்து 8.8 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது. முழுமையான அடிப்படையில் 2017ம் ஆண்டு 1.3 பில்லியன் ரூபாவிலிருந்து, 443% அதிகரித்து, 2018ம் ஆண்டிற்கான வங்கியின் செயற்பாடா கடன் நட்டச் செலவு 7.3 பில்லியனை எட்டியுள்ளது.

வாடிக்கையாளர் வைப்புகள் 14.5% வளர்ச்சியடைந்து 1,495 பில்லியன் ரூபாவை எட்டியது, மேலும் ஒருங்கிணைந்த வாடிக்கையாளர்களின் முன்னேற்றம் 23.8% ஆக அதிகரித்து 1,416 பில்லியன் ரூபாவை எட்டியது. ஒரு குழுவின் கண்ணோட்டத்தில், மொத்தமாக ஈட்டப்படும் மொத்த கடன் செயல்பாடாகத் திரும்ப செலுத்தாத கடன்களை 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.03% இறுதியில் இருந்து 2.7% எட்டியுள்ளது., வங்கியின் முழு உரிமை அடிப்படையில் இது 2017ம் ஆண்டில் 1.87% ஆக இருந்து 2.48% ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும் நிறுவன சராசரிக்கு குறைவாக இது அமைந்துள்ளது.

மூலதன முகாமைத்துவம் மற்றும் நிதி ஒதுக்கீடு

2017ம் ஆண்டின் பிற்பகுதியில் பாசெல் III மூலதன போதுமான கட்டமைப்பு அறிவிப்பை தொடர்ந்து, 2018ம் ஆண்டு முழுவதும், ஒழுங்குபடுத்தப்பட்ட மூலதன வளர்ச்சியால் வழிநடத்தப்பட்ட மூலதன மற்றும் நிதி நிலைமைகளை வலுப்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். இந்த முயற்சியின் பலனாக பாசெல் III ம் கட்டமைப்பின் கீழ் குறைந்தப்பட்சத் தேவைகளுக்கு மேலாக, 2018 டிசம்பர் 31ம் திகதிக்குள் CAR குழுவானது 14.48% ஆக இருந்தது.

அதே நேரத்தில் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட அதிக அளவு வைப்பு நிதி மூலம் வங்கியின் கடன் வழங்கும் வளர்ச்சியின் கணிசமான பகுதியுடன், பழமைவாத இருப்புநிலை அமைப்புகளை பராமரிக்க தொடர்ந்தது.

வாடிக்கையாளர் திருப்தி

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதும், மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதும், இறுதியில் எங்கள் வணிகத்தை நீண்ட காலத்திற்கு நீடித்து நிலைக்கச் செய்யும் என்பதை நாங்கள் நம்புகிறோம். மக்கள் வங்கியின் ஒவ்வொரு வாடிக்கையாளரும் வங்கியிடமிருந்து எதிர்பார்ப்புக்கும் தனிப்பயனாக்கப்பட்ட தேவைகளை வழங்கும் பொருட்டு மேலும் நாங்கள் மாறுபட்ட சேவைகள், புரட்சிகர தயாரிப்புகள் மற்றும் விநியோக சேவைகள் போன்றவற்றில் தொடர்ந்தும் முதலீடு செய்துவருகின்றோம்.

வாடிக்கையாளர் திருப்தி என்பது உண்மையில் “மக்கள் வங்கியாக” எமது வெற்றியை அளவிட பயன்படுத்தும் முக்கிய அளவீடுகளில் ஒன்றாகும். நாம், எமது அனைத்து முக்கிய வர்த்தக பிரிவுகளிலும் வாடிக்கையாளர் சேவையின் தரத்தை தொடர்ந்தும் பராமரிப்போம் என்பதை இத்தருணத்தில் நான் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இவை அனைத்தும் உண்மையான சாதனைகள் என்றாலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் உயரும் மற்றும் பரிணாம வளர்ச்சி பெறும் என்பதை நாங்கள் முழுமையாக அறிந்திருக்கின்றோம். எனவே எமது வாடிக்கையாளர்களை முழுமையாக திருப்திப்படுத்த எங்கள் தரநிலைகளை உயர்த்தி தொடர்ந்தும் பராமரிப்போம்.

புத்தாக்கம்

இது இன்னும் முக்கியமான ஓர் அம்சமாகும். தொழில்துறை புத்தாக்கம் முன்னணியில் இருப்பதால், சமீபத்திய ஆண்டுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அதிகமாக முதலீடு செய்கின்றோம், எமது வாடிக்கையாளர்களின் செளகரியத்திற்காக நாம் முன்னெடுத்த அனைத்து தயாரிப்புகளையும், சேவைகளையும் தொடர்ந்து தக்க வைக்க உதவியது.

தலைவரின் செய்தி

தொழில்துறையில் முன்னணி வகிக்கும் பீப்பிள்ஸ் Wave app முறையானது மக்கள் வங்கியுடன் இணைந்து டிஜிட்டல் சேவையை வழங்க உதவியது, இது தற்போத 300,000 இற்கும் அதிகமான வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகின்றது. சுய வங்கி அலகுகளில் நடைபெற்றுவரும் முதலீடுகளுக்கு நன்றி இதனாலேயே நாம் டிஜிட்டல் மயமாக்கலில் ஆதிக்கம் செலுத்துவதை மேலும் பலப்படுத்த முடிந்தது. வழக்கமாக 80% வாடிக்கையாளர்கள் சுயவங்கி சேவைகளில் ஈடுபடுகின்றனர், மேலும் இது வாடிக்கையாளர்களின் கருத்தையும் மறுபரிசீலனை செய்கின்றது.

ஆளுமை

பெருநிறுவன ஆளுமைக்கான எங்கள் அணுகுமுறை இணக்கத்திற்கு அப்பாற்பட்டது. உண்மையில், ஆளுமை என்பது, மேம்பட்ட பொறுப்பு, திறமையான இடர் முகாமைத்துவம், தெளிவான செயல்திறன் முகாமைத்துவம், அதிக நிபந்தனாவும் மற்றும் பயனுள்ள தலைமை மூலம் போட்டியிடும் நன்மைகளை உருவாக்குகிறது. வங்கியின் நிறுவன கட்டமைப்பையும் மற்றும் அதன் பங்குதாரர்களின் நலன்களை சமரசம் செய்து கொள்ள நீண்ட மற்றும் குறுகிய கால விளைவுகளை இணைக்கின்ற ஒருங்கிணைக்கப்பட்ட மூலோபாய முடிவெடுக்கும் திறன் கட்டமைக்கப்பட்டுள்ளது. எமது ஆளுமை கட்டமைப்போடு கைகோர்த்து, வங்கியின் அடிப்படை மதிப்புகளை வழிகாட்டி மற்றும் எங்கள் மக்கள் மத்தியில் சேரும் தொழில் முன்னணி முடிவு வழங்க செலுத்தும் ஒரு வலுவான கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதே எங்கள் பணிப்பாளர் சபை மற்றும் நிர்வாக தலைவர்களின் ஊக்குவிப்பாகும்.

விருதுகள்

மக்கள் வங்கி பல்வேறு உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற தொடர்ந்து, எங்கள் வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் சிறப்பாக செயல்படுகின்றது என்பதற்கான உறுதிப்பாட்டை நிரூபிப்பதாக நான் நம்புகிறேன். SLIM நீட்சன் பீப்பிள்ஸ் விருதுகள் 2018 இல், மக்கள் வங்கி ஆண்டின் சிறந்த வங்கியியல் சேவை வழங்குநராகவும் ஆண்டின் சிறந்த மக்கள் சேவை வர்த்தக நாமத்திற்கான விருதையும் சுவீகரித்துக் கொண்டது. வங்கியானது இங்கிலாந்தின் வங்கியாளர் சஞ்சிகையினால் உலகின் முதல் 1000 வங்கிகளில் ஒன்றாகவும், மற்றும் ஐரோப்பிய குளோபல் பேங்கிங் மற்றும் நிதி விருதுகள் 2018 இல் இலங்கையில் சிறந்த வங்கிக்கான விருதையும் பெற்றுள்ளது.

மேலும், 2018ம் ஆண்டின் நிதியியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான ஆசிய வங்கி வணிக சாதனையாளர் விருதுகள் மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சிறந்த கிளை டிஜிட்டல்மயமாக்கல் இன்னிசியேட்டிவ் புரோகிராம் விருதையையும் வங்கி பெற்றது. 2018ம் ஆண்டிற்கான லங்கா பே டெக்னோ புத்தாக்க விருது வழங்கும் விழாவில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கும் ஆண்டிற்கான சிறந்த வங்கி என்னும் விருதினை பெற்றுக்கொண்டது.

நீண்ட கால திட்டமிடல்

பொருளாதார காரணிகள், அதிகரித்த போட்டி மற்றும் எமது நீண்ட கால திட்ட முலோபாயத்திற்கு முதலீடு செய்வதன் மூலம் நீண்ட கால திட்டத்தில் நிலைத்து நிற்பதில் உறுதியாய் இருக்கின்றோம்.

அதன்படி எங்கள் சந்தை பங்குகளில் வளர்ச்சி காண்கையில், வாடிக்கையாளர் பக்கத்தில் அவர்களின் திருப்திப்படுத்தும் வகையில் சந்தையில் முதலிடம் வகிப்பதையே நாம் விரும்புகின்றோம். அதேவேளையில் தொடர்ச்சியான முதலீடுகளின் மூலம் வங்கியின் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப வசதிகளையும் வலுப்படுத்தி எமது இருப்பு நிலை குறிப்புகளையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். இந்த பலத்தைக் கொண்டு மக்கள் வங்கியை இலங்கையின் வெற்றிகரமான மற்றும் வலுவான வங்கியாக நிலைநிறுத்துவோம் என நம்புகின்றோம்.



பெருநிறுவன கவர்ச்சிக்கான எங்கள் அணுகுமுறை இணக்கத்திற்கும் அப்பாற்பட்டது. உண்மையில், ஆளுமை என்பது ஒரு மேம்பட்ட செயலாகும், அது மேம்பட்ட பொறுப்புடன் போட்டித்திறன்மிக்க நன்மைகளை உருவாக்குகின்றது, பயனுள்ள இடர் மேலாண்மை, தெளிவான செயல்திறன்மிக்க முகாமைத்துவம், அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பயனுள்ள தலைமைத்துவத்தை கொண்டதாக அமைகிறது.



பெருநிறுவன கவர்ச்சிக்கான எங்கள் அணுகுமுறை இணக்கத்திற்கும் அப்பாற்பட்டது. உண்மையில், ஆளுமை என்பது ஒரு மேம்பட்ட செயலாகும், அது மேம்பட்ட பொறுப்புடன் போட்டித்திறன்மிக்க நன்மைகளை உருவாக்குகின்றது, பயனுள்ள இடர் மேலாண்மை, தெளிவான செயல்திறன்மிக்க முகாமைத்துவம், அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பயனுள்ள தலைமைத்துவத்தை கொண்டதாக அமைகிறது.

பாராட்டு

என்னுடைய இந்த அறிக்கையை முடிக்கும் முன், கௌரவ அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் கௌரவ அமைச்சர் ஏரான் விக்ரமரத்ன ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். அனைத்து விடயங்களுக்கு ஒழுங்குமுறைகளுக்கும் சிறந்த வழிகாட்டலை வழங்கும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னுடைய பணிப்பாளர் சபைக்கும், குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கின்றேன், வங்கிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் எமது பிரதம நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளரான திரு. வசந்த குமார் அவர்களுக்கும், எமது முகாமைத்துவ குழு மற்றும் ஊழியர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இறுதியாக மக்கள் வங்கியின் மீது அதிக நம்பிக்கைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இனிவரும் காலங்களிலும் மேலும் மேலும் முன்னேற்றம் காண உங்கள் ஒத்துழைப்பு சிறந்த உத்வேகத்தை தரும் என எதிர்பார்க்கிறேன்.

நிலங்க நானயக்கார
தலைவர்


பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளரின் செய்தி



“

அண்மைக்காலமாக, மக்கள் வங்கியின் நிலையை இலங்கையில் மிகவும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வங்கியாக முன்னிலைப்படுத்த துரித செயற்பாட்டில் நாம் எடுத்த முயற்சிகள் பெரும் முன்னேற்றத்தை கொடுத்து.

”



பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளரின் செய்தி

GRI 102-14

2018ம் ஆண்டு மிகவும் ஒரு சவாலான ஆண்டாகும், அமெரிக்கா தவிர்ந்த பெரும்பாலான உலக நாடுகள் அனைத்தும் மட்டுபடுத்தப்பட்ட வளர்ச்சியை தான் காண்கின்றன. இது போல இலங்கையின் பொருளாதாரம் மேலும் பல கடினமாக காலங்களை எதிர்கொண்டது. எவ்வாறாயினும், இந்த சவால்களுக்கு நாம் இணங்கவில்லை, நாட்டின் முன்னணி வர்த்தக வங்கியாக மக்கள் வங்கியின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க தேவையான அனைத்து செயற்பாடுகளையும் நாம் மேற்கொண்டோம்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கான பங்களிப்பு

கடந்த 57 வருடங்களாக மக்கள் வங்கியால் நாம் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது, அரசு வங்கி என்ற வகையில் இது எமது முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும். நாம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நாடுமுழுவதிலும் 738 வங்கிக் கிளைகளை நாடு முழுவதிலும் நிறுவினோம், இந்த அனைத்து மக்களினதும் சமூக பொருளாதார சுயதேவைகளை நிறைவேற்றவும், சில்லறை வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கவும், பல்வேறுவிதமான நிதியியல் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கும் ஏற்றதாக அமைந்தது. வங்கியின் வெற்றிக்கு இது மிக முக்கிய காரணம் என்று நான் நம்புகின்றேன். 2018ம் ஆண்டு, எமது அனைத்து கிளை வலையமைப்பு விரிவாக்கமும் சில்லறை வங்கியியலில் அதிக கவனம் செலுத்தி அதை நோக்கி நகர்ந்தது, எனினும் புதிய வாடிக்கையாளர்களை கைப்படுத்தல் மற்றும் ஏற்கனவே எம்மோடு இணைந்திருக்கும் வாடிக்கையாளர்களை தக்கவைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கும் சம முக்கியத்துவம் வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், அவர்களின் அபிவிருத்திகளை அடையும் வாய்ப்பை வழங்குவதற்காக புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தல், வைப்பு திட்டம் நடவடிக்கைகள் என்பன மேலும் விரிவாக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டின்போது எங்கள் சில்லறை வாடிக்கையாளர் தளத்தை 500,000 இற்கும் மேலாக வளர்த்துள்ளோம், இது மக்கள் வங்கியின் வர்த்தக நாமத்திற்கு எஞ்சியிருந்த ஒட்டுமொத்த நம்பிக்கையை நோக்கி செல்கிறது, இந்த நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

மேலும் நிதிசேர்க்கையை ஊக்குவிப்பதையும், சில்லறை வாடிக்கையாளர்களை வளர்ப்பதையும் மிக முக்கிய கடமை என கருதுவதுடன், வணிக நிறுவனங்களுக்கு உதவதற்கும் சம அளவிலான முக்கியத்துவம் வழங்குகின்றோம். 2018ம் ஆண்டு அளவில், இலங்கை SMED (சிறு மற்றும் நடுத்தர நிறுவன அபிவிருத்தி கடன் திட்டத்தின் கீழ், வர்த்தக அளவிலான பால் உற்பத்தி அபிவிருத்தி கடன் திட்டம், சிறு மற்றும் நடுத்தர அளவிலான கடன் திட்டம் மற்றும் அத்துடன் மக்கள் வங்கியின் சொந்த உற்பத்தியான ஐய இசர கடன்திட்டம் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தோம். இருப்பினும் பலவீனமான ஒரு பொருளாதார நிலைமை காணப்பட்டதால், கடன் தரத்தைக் காப்பாற்றுவதற்காக ஒரு அளவிடப்பட்ட கடன் மூலோபாயத்தை பராமரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டோம், இது சாதகமான முடிவின்மேல் வழங்கியுள்ளது என நான் நம்புகின்றேன்.

சவாலான பொருளாதார சூழ்நிலைகளின் காரணமாக, நம் தற்போதைய DB மற்றும் MF வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் திருப்பிச் செலுத்தும் திறனை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இந்த சூழலில், தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு உதவ எங்கள் நிதியியல் கல்வியறிவுத் திட்டத்தின் சேவையை தொடர்ச்சியாக துரிதப்படுத்தியதோடு, அவர்களின் கடன்களில் தொடர்ந்து சேவையாற்றுவதை ஊக்குவித்தோம்.

எமது நிறுவன வங்கியியலில் நாம் பிரதானமாக வர்த்தக மற்றும் ஏற்றுமதித் துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தினோம், இது 2018 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றிய துறைகளாக காணப்பட்டது. இந்த துறைகளில் எமது ஊடுருவலை அதிகரிப்பதற்கு, நாங்கள் விரிவான விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம், வாடிக்கையாளருக்கு சேவையை வழங்குவதற்காக எங்கள் உள் செயல்முறைகளுக்கு பரவலாக மாற்றங்கள் செய்தோம்.

இதற்கிடையில் நமது பெருநிறுவன வங்கியியல் SEO நிறுவனங்களுக்கான ஆதரவை நீடிக்கும் அதே வேளையில், பல பெரிய நிறுவனங்களில் முன்னணி நிதியாளர்களின் பங்கை எடுத்துக் கொண்டு சில பெரிய அளவிலான தனியார் துறையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை ஆதரிப்பதில் நாங்கள் நல்ல முன்னேற்றம் கண்டோம். சிங்கர் ஸ்ரீ லக்ஷா நிறுவனத்தை கையகப்படுத்துவதற்காக Hayleys நிறுவனத்துக்கு நீட்டிக்கப்பட்ட LKR 10.9 பில்லியன் கடன் வசதி வழங்கப்பட்டது, இது சமீபத்திய காலங்களில் நாட்டில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்திற்கான மிகப்பெரிய பரிவர்த்தனை ஆகும். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிவாயு சேமிப்பு முனையத்தின் நிராமணத்திற்கான நிதி தேவை 80 சதவீதத்திற்கும் மேலாக தொகைக்கு லாஃப்ட்ஸ் டெர்மினல் லிமிடெட் நிறுவனத்தின் பிரதான நிதி பங்களியாக கையொப்பமிட்டோம். 2019 செப்டம்பரில் முடிக்கப்பட்டு, இந்தியா, பங்களாதேஷ், மியான்மார் மற்றும் ஆபிரிக்க கண்டத்தில் சேவை வழங்கும் ஒரு முக்கிய பிராந்திய நிறுவனமாக டெர்மினல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கன் ஸ்பென்ஸ் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கழிவுகளைக் கொண்டு சக்தியை தயாரிக்கும் திட்டத்திற்கு எதிராக விரிவாக்கப்பட்ட கடன் திட்டத்தில் மக்கள் வங்கியும் உள்ளது. மொத்த LKR 13.0 பில்லியன் நிதி தேவைக்கு 9.0 பில்லியன் LKR பங்களிப்பு வழங்கி இங்கு மீண்டும் முன்னணி நிதி நிறுவனமாக திகழ்ந்தோம்.

ஒரு மறுசீரமைப்பு நிதிச் செயல்திறன்

2018 ஆம் ஆண்டில் வங்கியின் ஒருங்கிணைந்த மொத்த வருமானம் 22.0% ஆக அதிகரித்துள்ளது. இலாபம் ரூபா 94.5 பில்லியனை எட்டியது. இலாபமாக பதிவு செய்யப்பட்ட பின்னர், இலாபம் ரூபா 21.5 பில்லியனை எட்டியுள்ளது. ஒரு வங்கியின் முழுமையான அடிப்படையில், இவை முறையே 74.6 பில்லியன் மற்றும் LKR 17.1 பில்லியன் ஆகும்.

பேரின பொருளாதார அழுத்தங்களை பிரதிபலித்தல் மற்றும் அதிக அளவிலான செயல்படாத முன்னேற்றங்கள், ஒருங்கிணைந்த செயற்பாடா கடன்களுக்கான செலவுகள் பதிவழிப்பு 189.2% ஆக உயர்த்தியது, இது LKR 8.8 பில்லியனை அடைந்தது. 2017 ஆம் ஆண்டிற்கான செலவினம் 2017 ஆம் ஆண்டில் LKR 1.3 பில்லியனிலிருந்து 442.7% ஆக உயர்ந்துள்ளது. ஒருங்கிணைந்த இயக்க செலவுகள் 21.2% வளர்ச்சியடைந்து LKR 45.1 பில்லியனை எட்டியது, இது குறிப்பிடத்தக்க பங்கில், ஒவ்வொரு முன்று ஆண்டுகளிலும், ஒவ்வொரு மாதத்திலும், ஒரு வழக்கமான பணியாளர்களின் செலவினங்கள் அதிகரிப்பதை பிரதிபலிக்கும்.

2017 ஆம் ஆண்டில் 1.95% ஆக இருந்த சொத்துக்களின் மீதான வருவாய் (வரிக்கு முன்னரான) 2018 ல் 1.77% ஆக இருந்தது, இது இலாபவீதத்தின் மீதான அழுத்தம் பிரதிபலித்தது. 2018 ஆம் ஆண்டின் வரி, சிறப்பு வரி மற்றும் பங்கிலாபம் LKR 24.1 பில்லியன் (2017: LKR 23.3 பில்லியன்) அரசாங்கத்தில் மொத்தமாக ஒருங்கிணைந்த பங்களிப்பாக இருந்தது.

வாடிக்கையாளர் வைப்புகள் 14.5% வளர்ச்சியடைந்தன, இது 1,495 பில்லியன் ரூபாயை எட்டியதுடன் வாடிக்கையாளர் முன்னேற்றங்கள் 23.8% வளர்ச்சி கண்டது. ஒரு குழு முன்னோக்கிலிருந்து, 2017 ஆம் ஆண்டின் இறுதியில் உடன் ஒப்பிடுமே போது, 2.03% இருந்து ஒட்டுமொத்த கடன்களின் முழு செயல்பாடு 2.7% ஆக அதிகரித்தது. ஒரு வங்கியின் முழுமையான அடிப்படையில், இது 2017 இறுதியில் 1.87% இல் இருந்து 2.49% ஆக உயர்ந்துள்ளது.

2018 இறுதியில் (முறையே 2017 11.49% மற்றும் 13.71%) முறையே ஒன்றிணைக்கப்பட்ட கட்டம் I மற்றும் மொத்த மூலதனத்திற்கு போதுமான அளவு 11.66% மற்றும் 14.48% ஆக இருந்தது. ஒரு வங்கியின் முழுமையான அடிப்படையில், இது 11.02% மற்றும் 14.47% ஆக இருந்தது (இறுதி 2017: 10.82% மற்றும் 13.51%)

இலங்கையில் முன்னணி வகிக்கும் டிஜிட்டல் வங்கியியல்

அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட துரித சேவையை வழங்கும் வகையில், இலங்கையில் மிகவும் டிஜிட்டலாக்கப்பட்ட வங்கியாக மக்கள் வங்கியை நிலைநிறுத்த நாம் முன்னெடுக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றங்களைச் செய்துள்ளோம். எங்கள் முழு தானியங்கி வங்கி அலகுகளிலிருந்து சேவையை மேலும் துரிதப்படுத்த, நாங்கள் 108 புதிய SBU களை ஆண்டுக்கு வழங்கினோம், இது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் 210 ஆக உயர்ந்தது. ஆண்டுதோறும் மொத்தம் 108 புதிய எக்ஸ்பிரஸ் வங்கி மையங்களும் நிறுவப்பட்டுள்ளன. வங்கியின் டிஜிட்டல் சாலை வரைபடத்தில் அடுத்த கட்டத்தில் நகரும், 2017 ஜூன் மாதத்தில் மக்கள் வங்கியின் முதல் டிஜிட்டல் கிளையை நாங்கள் அறிமுகப்படுத்தினோம், 2018 ஆம் ஆண்டு பிப்ரவல் வெப் வெகுவாகவும் 2018 மார்ச் மாதத்தில் பீல்ஸ் மொபைல் வெப் (Web) வங்கிச்சேவை பயன்பாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இணையாக, புதிய டிஜிட்டல் பிரயோகங்களை வழங்குவதற்கு எங்கள் புதிய கோர் வங்கியியல் சிஸ்டத்தின் இறுதி-புள்ளி செயல்பாட்டு திறனைத் தீர்மானிக்க நாங்கள் சோதனைகளை ஆரம்பித்தோம், இது பிபிஎஸ் விஸ், செயல்திறன் கொண்ட வாடிக்கையாளர்-போர்ட்டிங் கருவியில் அறிமுகப்படுத்த வழிவகுத்தது. இது அனைத்து தொடர்புடைய செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, மக்கள் விஸ் 10-நிமிடங்களுக்குள் முடிக்கப்படும்-போர்ட்டிங் செயல்முறைகளை செயல்படுத்துகிறது, சந்தேகத்திற்கு இடமின்றி மற்றுமொரு தொழிற்துறை-முதலில் மக்கள் வங்கி ஆரம்பித்தது.

மக்கள் வங்கிக்கு சகல மக்களுக்கும் ஒரு உறுதியான எல்லையை வழங்கும் அதே வேளையில், இந்த முயற்சிகள், மிக முக்கியமாக நீண்ட காலத்திற்கு இலங்கையின் டிஜிட்டல் வங்கி மாற்றத்தை வழிநடத்தும் பாதையில் நம்மை உறுதியாக நம்புகின்றன என நான் நம்புகிறேன்.

முன்னுதாரணமாக திகழும் இடர் பணிகள்

எங்களது இடர் மேலாண்மை நடவடிக்கைகளில் நாங்கள் எப்பொழுதும் செயல்படத் தொடங்கிவிட்டாலும், 2018 ஆம் ஆண்டில் எமது கடன் அபாய நெறிமுறைகளை மேலும் வலுப்படுத்துவது முக்கியம் என்று உணர்ந்தோம். எமது போர்ட்டிங்-போலியோ தரத்தில் மோசமடைவதை தடுக்கிறது. குறிப்பாக வளர்ந்து வரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் நமது நணர் நிதி மற்றும் வளர்ச்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பும். இதன் விளைவாக, ஒரு சுயாதீன போஸ்ட் கிராண்ட் கடன் விமர்சனம் பிரிவு இயக்குநர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த பிரிவு அலகுக்குரிய மதிப்பீட்டுப் பணிகளைக் கையாளுவதன் மூலம், ஏற்கனவே இருக்கும் வசதிகளுக்கு, கடன் தரத்தை வலுப்படுத்தும் நோக்குடன் கையாளப்படுகிறது.

மேலும் வங்கியின் வணிக மாதிரியின் பெரிய பகுதிகள், டிஜிட்டல்-மையமாக்கல் மூலோபாயத்தால் பாதிக்கப்படுகின்றன, எனவே நாங்கள் எங்கள் தகவல் தொழில்நுட்ப இடர் முகாமைத்துவ கட்டமைப்பை மறுபரிசீலனை செய்தோம். மேம்படுத்தப்பட்ட தொழில் அடிப்படையிலான கட்டிடக்கலை மூலம் வாடிக்கையாளர் தனியரிமையை பாதுகாப்பதற்கான வங்கியியல் திறனை வலுப்படுத்தும் ஒரு பிரத்தியேக பாதுகாப்பு இயக்க முறையைமையில் முதலீடு செய்தோம் மற்றும் ISO 27001 தகவல் பாதுகாப்பு முகாமைத்துவ தரநிலைகள் சான்றிதழ் புதுப்பித்தல் செயல்முறையின் ஒரு பகுதியாக எங்கள் இணைய பாதுகாப்பு கட்டமைப்பிற்கு கூடுதல் மேம்பாடுகளை மேற்கொண்டோம். மேலும், புதிய CBSL அடிப்படை இணைய பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணங்க, சைபர் (Cyber) இடர் முகாமைத்துவம் ஒரு பிரத்தியேக தகவல் பாதுகாப்பு அலுவலரின் கீழ் கொண்டு வரப்பட்டது, அவர் பிரதான இடர் அதிகாரிகளுடன் நேரடியாக செயற்பட்டார்.

ஒரு மதிப்புமிக்க ஊழியர்

ஒரு சேவை அமைப்பாக இருப்பதால், எங்கள் ஊழியர்கள் எங்கள் மிகப்பெரிய சொத்து என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். நமது பணியாளர்களிடம் நாம் கடமைப் பட்டிருப்பதை தெளிவாக உணர்கிறோம். மக்களுக்கான தேவைகளை

பணிவுடனும் கடமையுணர்வுடனும் தொடர்ந்து செய்யத் தூண்டப்படுவதை உறுதிப்படுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம். எமது ஊழியர்கள் மதிப்புமிக்க மக்கள் வங்கி ஊழியராக இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும்.

மேலும் எங்கள் ஊழியர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவும், 2018 ஆம் ஆண்டில் எங்கள் ஊழியர் மதிப்பீடு கருத்திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் வலுப்படுத்தி கவனம் செலுத்தி வருகிறோம்.

வங்கியில் உள்ள அனைத்து மட்டங்களிலும் சேவை கலாச்சாரத்தை வலுப்படுத்தும் நோக்கம் கொண்ட, ஒரு கலாச்சார வடிவமைப்பைத் தொடங்குவதற்கான முயற்சி 2018 ஆம் ஆண்டின் மத்தியில் வங்கியின் டிஜிட்டல் உருமாற்ற மூலோபாயத்திலிருந்து உருவாக்கப்பட்டது. எங்கள் முயற்சியில் அனைத்து வணிக அலகுகளிலும் ஒரு மாறும் சேவை கலாச்சாரம் உருவாக்க தேவையான மூலோபாய கவனம் செலுத்துவதற்கு திட்ட திறமையாளர்கள் நியமிக்கப்பட்டனர் கிளை வலையமைப்பின் சிரேஷ்ட நிர்வாகத்திற்கு தொடர்ச்சியான பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன, அதன்பின் நடுத்தர முகாமைத்துவம் மற்றும் நிர்வாகிகளுக்கு அறிவு பகிர்வு அமர்வுகளும் வழிகாட்டுதலும் வழங்கப்பட்டன.

எதிர்கால நோக்கு முன்னுரிமைகள்

நமது வாடிக்கையாளர்களின் அனுபவங்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை கொண்டிருக்கும், மக்களுக்கு பணியாற்றும் வங்கியாக முன்னோக்கி செல்லும், மக்கள் வங்கி வங்கி மரபுவழிக்கு தொடர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதிகரித்து வரும், எளிமையான, அதிக கவனம் செலுத்தும் வங்கியை உருவாக்குவதற்கு, அதிகமான இடர் முகாமைத்துவம் மூலம் தயாரிப்புத் திறன் வாழ்ந்த அல்லது சேவையை வழங்குவதற்கான அறிவுறுத்தலுடன் தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயற்படுவோம்.


இன்று நாளை மற்றும் எதிர்காலத்தில் இலங்கையில் மிகவும் நம்பத்தகுந்த வங்கியாக மக்கள் வங்கியை வலுப்படுத்தும் வலிமையுடைய வாடிக்கையாளர்களின் பயனத்தை நாம் உருவாக்க முடியும்.

பாராட்டுக்கள்

தொடர்ச்சியாக எனக்கு நல்கிய ஆதரவிற்கு, இயக்குநர்கள் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எனக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். சவாலான சூழல்களிலும் ஆண்டுதோறும் ஆண்டின் முடிவுகளை வழங்குவதில் அவர்களின் விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக வங்கி முகாமைத்துவ குழு மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதற்கு இத்தருணத்தை சிறந்த வாய்ப்பாக எடுத்துக்கொள்கின்றேன்.

அரசாங்க நிறுவனங்களின் அபிவிருத்தி, அரசாங்க திறைசேரி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவை வழங்கிய அறிவுரை மற்றும் வழிகாட்டலுக்களுக்கு என் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இறுதியாக, மக்கள் வங்கியின் அனைத்து பங்குதாரர்களுக்கும், எங்கள் மதிப்புள்ள வாடிக்கையாளர்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன், வங்கியின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும், ஆதரவையும் இனிவரும் காலங்களிலும் எதிர்பார்க்குகிறேன்.



என். வசந்த குமார்

பிரதம நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளர்

நீங்கள் எங்கு இருந்தாலும் அணுகிட முடியும்

எமது மொபைல் **APP** ஆனது குறுகிய காலத்தில் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டதொன்றாக மட்டும் அல்லாமல் மக்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சிறந்த சௌகரியமான சேவையை வழங்குவதிலும் முன்னிலை வகிக்கின்றது.





பணிப்பாளர் சபை



இடமிருந்து வலம்: >>>
திரு. ஹேமசிபி பெர்னாண்டோ - பணிப்பாளர், திரு. கே.டி.என். ரஞ்சித் அசோகா - பணிப்பாளர், திரு. நிஸ்ஸங்க நாணயக்கார - தலைவர்



இடமிருந்து வலம்: >>>

கலாநிதி அமிந்த எம். பெரேரா - பணிப்பாளர், திரு. ஏ. எம். பி. எம். பி. அத்தபத்து - பணிப்பாளர், திரு. நிலங்க மெவான் பீரிஸ் - பணிப்பாளர்

பணிப்பாளர் சபை

GRI 102-22, 102-23

திரு. கே. ஏ. டி. என் நாயக்கார
தலைவர்

திரு. நிஸ்ஸங்க நாயக்கார ஜனாதிபதி ஆலோசகர் ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் சட்ட செயலாளராகவும் பணியாற்றும் அவர் அதன் பணிக்குழு உறுப்பினராகவும் அங்கம் வகிக்கின்றார்.

முன்னர், லிட்ரோ கேஸ் லங்கா லிமிட்டெட் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

திரு. ஹேமசிரி பெர்ணான்டோ
பணிப்பாளர்

கொழும்பு பல்கலைக்கழக பொருளாதார பிரிவில் விசேட பட்டம் பெற்ற இவர் இலங்கை கடற்படையில் இணைந்து ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் மூன்று தடவைகள் தேசிய சாதனையாளராக வெற்றி பெற்றதுடன், 1982ம் ஆண்டில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் டிப்ளோமாவைப் பெற்றார்.

1994 இல் பிரதமரின் செயலாளராக பொதுத் துறைக்குள் நுழைந்தார். அவர் ஸ்ரீ லங்கா டெலிகொம், விமான நிலையம், விமான போக்குவரத்து மற்றும் சுயாதீன தொலைகாட்சி அலைவரிசை போன்ற பல அரசு நிறுவனங்களின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது அவர் இலங்கையின் முதலீட்டு சபையின் தலைவர் ஆவார். மேலும் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராகவும் கடமையாற்றுகிறார்.

பொதுநலவாய விளையாட்டு அமைப்பு (CGF) மற்றும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (OCA) என்பவற்றின் துணைத் தலைவராகவும் இரண்டு பதவிகளை வகித்த முதலாவது ஆசியனாக விளங்குகின்றார்.

இலங்கை ரயில் திணைக்களம் தொடர்பாக மூன்று சிறப்பு புத்தகங்களை எழுதியவர், தற்போது தேசிய ரயில்வே அருங்காட்சியகக் குழுவின் தலைவராகவும் கடமையாற்றுகிறார்.

இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகராக இரு தடவை நியமிக்கப்பட்டுள்ள இவர், இலங்கையின் கிரிக்கெட் குடியரசிற்கான கொளரவ துணைத் தூதராகவும் கடமையாற்றியுள்ளார்.

கலாநிதி அமிந்த எம் பெரேரா
பணிப்பாளர்

கலாநிதி அமிந்த மெத்சில பெரேரா இலங்கையின் வயம்ப பல்கலைக்கழக கணக்கறிக்கை திணைக்களத்தின் நிதி முகாமைத்துவத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆவார். மாத்தளை புனித தோமஸ் கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியை கற்ற அவர் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ ஆய்வுகள் மற்றும் வர்த்தக உயர்நிலைப் பிரிவில் பொது நிர்வாகத்தில் பி.எஸ். சி (சிறப்பு) பட்டம் பெற்றார்.

கலாநிதி பெரேரா இந்தியாவின் IGNOU நிறுவனத்திடம் இருந்து சர்வதேச நிதித் துறையில் வர்த்தக நிர்வாகத்தில் தனது முதலாவது முதுகலைப் பட்டம் மற்றும் இலங்கையின் வயம்ப பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் பிரிவு வணிக நிர்வாகத்தில் இரண்டாவது முதுகலை பட்டமும் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் தனது நுகர்வோர் நடத்தையில் PhD முடித்தார். 1998 ஆம் ஆண்டு ஜேர்மனியில் உள்ள கிளாஸ்ட்ரூஃப் அகடமியில் நடத்தப்பட்ட NGO ஊழிய முகாமைத்துவத்தில் டிப்ளோமாவைப் பெற்றார். கொரிய பல்கலைக்கழகத்தில் KESEI வியாபார முகாமைத்துவத்தில் PhD பட்டமும் பெற்றுள்ளார்.

தனது தொழில் வாழ்க்கையின் போது, கலாநிதி பெரேரா பல்வேறு அரசாங்க தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார். தற்போது அவர் சிவில் வான் போக்குவரத்து ஆணையம், தேசிய நூலகம் மற்றும் ஆவணங்கள் வாரியம் மற்றும் சிலோன் பிரைட் (பிரைவட்) லிமிட்டெட் ஆகியவற்றில் பணிப்பாளராக சேவை புரிகிறார். மேலும் பெரேரா அவர்கள் ஆஸ்திரேலியாவின் AKSAP International இன் இலங்கைக்கான பிரதிநிதியுடனாவார்.

கலாநிதி பெரேரா மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபைக்கு 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.

திரு. கே.டி.என் ரஞ்சித் அசோக
பணிப்பாளர்

திரு. ரஞ்சித் அசோக தற்போது தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளராக பணியாற்றி வருகிறார். அவர் இலங்கை நிர்வாக சேவையின் மூத்த உறுப்பினராவார். மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராக இணைவதற்கு முன்னர், இலங்கையின் பொது திறைசேரி பிரதிநிதியாகவும் DFCC வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

நீண்ட கால சேவையில், அவர் பொதுத் துறையில் பல நிர்வாக பதவிகளையும் வகித்துள்ளார். பொது நிறுவனங்களின் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக, நிதி அமைச்சி வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கையின் திணைக்களம், தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர், மாத்தளை மெதகம் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர், இரத்தின புரி மாவட்டத்தின் இம்புல்பே பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர், நிதி கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான உதவி இயக்குனர், மனிதவள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் போன்ற பல பதவிகளை வகித்துள்ளார்.

திரு. ரஞ்சித் அசோக அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் Bcom (Sp.) கொழும்பு பல்கலைக்கழக பொருளாதார முன்னேற்ற முதுகலைப் பட்டம், உள்ளூராட்சி நிறுவன படிப்பில் டிப்ளோமா, முகாமைத்துவக் கற்கைக்கான முதுகலை நிறுவனத்திலிருந்து HRM இல் MBA மற்றும் ஐப்பான் யோகோஹாமா தேசிய பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் (MSC) ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

இலங்கை அபிவிருத்தி நிர்வாக கல்வி நிறுவனம் (SLIDA) இன் மூத்த ஆளுனராக பணியாற்றியுள்ளார்.

திரு. ரஞ்சித் அசோக மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபைக்கு 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.

திரு. நிலங்க மேவன் பீரிஸ் பணிப்பாளர்

திரு. பீரிஸ் அவர்கள், நிதி திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு, நிதி தணிக்கை, கடன் நடவடிக்கை மற்றும் மேலாண்மை, வணிக மேம்பாடு மற்றும் பகுப்பாய்வு, தகவல் தொழில்நுட்பம், திட்ட மேலாண்மை மற்றும் லாஜிஸ்டிக் செயற்பாடுகள் மேலும் பல்வேறு துறைகளில் 20 வருடங்களுக்கு மேல் அனுபவமிக்கவராவார்.

இவர் இலங்கை கடன் மேலாண்மை நிறுவனத்தில் சக உறுப்பினராவார், இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் இணை உறுப்பினராவார் மேலும் மேலாண்மை கணக்கியல் பட்டய நிறுவனம் மற்றும் உலகலாவிய பட்டய கணக்கியல் மேலாண்மை கணக்காளர் நிறுவனத்தின் இணை உறுப்பினருமாவார்.

திரு பீரிஸ் அவர்கள் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஓர் சுதந்திர நிர்வாகி அல்லாத பணிப்பாளராக மக்கள் வங்கி சபைக்கு நியமிக்கப்பட்டார். மேலும் இவர் ஆர்பிகோ நிதி நிறுவனம் பிஎல்சி யின் ஒரு சார்பற்ற நிர்வாக இயக்குனராக இருப்பதுடன் தணிக்கை மற்றும் தொடர்புடைய கட்சி பரிவர்த்தனை குழுக்களின் தலைவராகவும் பணியாற்றுகின்றார். வங்கியில் மற்றும் வங்கிசாரா நிதியியல் துறையில் தனது நியமனங்களுக்கு அப்பால் அவர் இலங்கை மற்றும் மாலைதீவுகளின் சந்தையில் தொழிற்துறைக்கான மிகப்பெரிய மென்பொருள் அபிவிருத்தி நிறுவனமான Gensoft (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் ஆவார்.

தற்போது அவர் இலங்கை கடன் மேலாண்மை நிறுவனத்தில் பணியாற்றுவதுடன், Sinhalese விளையாட்டு கழகத்தின் உதவி பணியாளராகவும் பணியாற்றுகிறார்.

திரு. ஏ. எம். பி. எம். பி. அத்தபத்து பணிப்பாளர்

திரு. ஏ. எம். பி. எம். பி. அத்தபத்து தற்போது திறைசேரி துணை செயலாளராகவும், நிதி அமைச்சகத்திலும் பணியாற்றுகிறார். இவர் வங்கி, நிதி மற்றும் வணிக நிர்வாகத்தில் பணியாற்றிய 25 வருடங்கள் அனுபவம் உள்ளவர்.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. பிரிவில் பட்டம் பெற்றார். இரண்டாம் நிலை மேல்நிலைப் பட்டப் படிப்பில், இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபிளைண்டர்ஸ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அபிவிருத்தியில் முதுகலைப் பட்டத்தை பெற்றுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார அபிவிருத்தி பிரிவில் இரண்டு முதுகலை பட்டப் படிப்பு டிப்ளோமாக்களை நிறைவு செய்துள்ளார்.

இலங்கையின் பட்டய கணக்காளர் நிறுவனத்தின் ஒரு உரிம சான்றிதழை இவர் பெற்றுள்ளார். தேசிய திட்டமிடல் திணைக்களம், அபிவிருத்தி நிதித் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

திரு அத்தபத்து அவர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவன பிராந்திய அபிவிருத்தி செயற்றிட்டத்தின் (SMERDP) துணைப் பணிப்பாளராகவும், உலக வங்கி நிதியளித்த சிறு மற்றும் நடுத்தர நிறுவன அபிவிருத்தி வசதி திட்டத்தின் (SMEDeF) துணைத்

திட்டப் பணிப்பாளராகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன் (SMELoC) இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், அவர் ஜேர்மன் சர்வதேச கூட்டுறவினால் (GIZ) நிதியளிக்கப்பட்ட SME அபிவிருத்தி திட்டத்தையும், கூரை சோலார் மின்சக்தி அபிவிருத்தி கடன் (RSPGLOC) திட்டத்தையும் நிறைவேற்றியுள்ளார். தற்போது திரு. அத்தபத்து அவர்கள் அரசாங்கத்தின் “இலங்கை நிறுவன கடன் திட்டம்” இற்கு பொறுப்பாளராக உள்ளார்.

2004 ஆம் ஆண்டில் ஃபிளைண்டர்ஸ் பல்கலைக்கழகம் வழங்கிய சர்வதேச அபிவிருத்தியில் தனது மாஸ்டர் பட்டத்திற்கான “இலங்கையில் தொழிற்துறை அபிவிருத்திக்கான நியாயப்படுத்தல்” எனும் அவரது ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். திரு. அத்தபத்து அவர்கள் இலங்கை தேயிலை சபை, தேசிய லொத்தர் சபை மற்றும் இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணையகம், ஆகியவற்றின் திறைசேரி பிரதிநிதியாகவும் கடமையாற்றியுள்ளார்.

கூட்டு முகாமைத்துவம்



இடமிருந்து வலம்: >>>

திருமதி. பி. எஸ். ஜே. குருகுலகுரிய - பிரதிப் பொது முகாமையாளர் - சில்லறை வங்கி

திரு. ஆர். கொடிதுவக்கு - பிரதிப் பொது முகாமையாளர் - வர்த்தக வங்கி மற்றும் டிஜிட்டலாக்கம்

திருமதி அருணி குணதிலக்க - கூட்டுறவு வங்கியியல் தலைவர்

திரு. பி. எஸ். ஏ. எதிரிசிங்க - தகவல் தொழில்நுட்பத் தலைவர்

திருமதி ஜி. பி. ஆர். ஜயசிங்க - பிரதிப் பொது முகாமையாளர் - செயலாக்க முகாமைத்துவம் மற்றும் தரக் காப்புறுதி

திரு. பி. ஆர். எஸ். ஜெயதிஸ்ஸ - பிரதிப் பொது முகாமையாளர் - மனித வளங்கள்

திருமதி சீ. வேரபிட்டிய - மூத்த பிரதிப் பொது முகாமையாளர் - மூலோபாய திட்டமிடல், செயல்திறன் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி

திரு ஜி. லயனல் - பிரதிப் பொது முகாமையாளர் - கிளை முகாமைத்துவம்

திரு. எம். ஏ. பி. சில்வா - சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் - வங்கி செயற்பாடுகள்

திரு. பி. எம். பிரேமநாத் - பிரதிப் பொது முகாமையாளர் - வங்கி ஆதரவு சேவைகள்

திரு. என். வசந்தகுமார் - பிரதம நிறைவேற்று அதிகாரி | பொது முகாமையாளர்



இடமிருந்து வலம்: >>>

திரு. ஜி. பி. ஆர். பி. குணவர்தன - பிரதம நிறைவேற்று அதிகாரி | பொது முகாமையாளர் - நியமனம்

திரு. கே. பி. இராஜபக்ச - சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் - சில்லறை வங்கி

திருமதி எஸ். பிரதாபசிங்க - பிரதிப் பொது முகாமையாளர் - சர்வதேச வங்கி

திரு. ஆர். பத்திரகே - சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் - மனிதவள மற்றும் நிதி | சபை செயலாளர்

திரு. களைவ் பொன்சேகா - திறைச்சேரி மற்றும் முதலீட்டு வங்கியின் தலைவர்

திருமதி வி. கே. நாரங்கொட - பிரதிப் பொது முகாமையாளர் - நிறுவன வங்கி

திரு. அஸ்ஸாம் ஏ. அஹமத் - நிதி தலைவர்

திரு. எஸ். வன்னியராச்சி - பிரதிப் பொது முகாமையாளர் - மீளாய்வு

திருமதி ஜி.எம். ஆர். பி. விஜேரத்ன - பிரதிப் பொது முகாமையாளர் - இடர் முகாமைத்துவம்

திருமதி என். ஆர். விஜயரத்ன - பதில் பிரதிப் பொது முகாமையாளர் - பரிவர்த்தனை வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள்

திரு. இ. ஏ. டி. ஜே. பிரியசாந்த - பிரதான உள்ளகக் கணக்காய்வாளர்

திருமதி. எம். ஏ. டி. முதித்தா கருணாரத்ன - மேலதிக பிரதான சட்ட உத்தியோகத்தர்

கூட்டு முகாமைத்துவம்

திரு. என் வசந்த குமார்

பிரதம நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளர்

திரு. என் வசந்தகுமார், வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தையும், தொழிலாண்மை திறைசேரி முகாமைத்துவத்தில் டிப்ளோமா பட்டத்தினையும் கொண்டுள்ளார். 2001ம் ஆண்டு மார்ச் மாதம் மக்கள் வங்கியில் இணைந்து கொண்ட இவர் இதற்கு முன்னர் பல வருடங்களாக கொழும்பில் ANZ Grindlays வங்கியில் பொருளாளராக சேவையாற்றியுள்ளார்.

இவர் பீப்ளஸ் மேர்சன்ட் பினான்ஸ் பிஎல்சி, பீப்ளஸ் டிரவல்ஸ் (பிரைவட்) லிமிட்டட், பீப்ளஸ் இன்சூரன்ஸ் லிமிட்டட், பீப்ளஸ் புரொப்பர்டி டிவலப்மென்ட் லிமிட்டட், பீப்பிள்ஸ் லீசிங் கன்சலொக் புரொப்பர்டி லிமிட்டட், கடன் தகவல் பணியகம், தேசிய கொடுப்பனவு சபை மற்றும் இலங்கை நிதிச் சேவைகள் பணியகம், லங்கா அலையன்ஸ் பினான்ஸ் லிமிட்டட் பங்காளதேசம் ஆகியவற்றின் பணிப்பாளராவார். இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் ஆளுகைச் சபையின் உறுப்பினரும் ஆவார்.

இவர் முதன்மை தரகர் சங்கத்தினதும் இலங்கை Forex சங்கத்தினதும் முன்னாள் தலைவர் ஆவார்.

திரு. ஜி. பி.ஆர்.பி. குணவர்தன

பிரதம நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளர் - நியமனம்
சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் - வணிக வங்கி

திரு. ரசித குணவர்தன மக்கள் வங்கியில் 30 வருட சேவை அனுபவத்தைக் கொண்டுள்ளார். அவர் வங்கியின் சிரேஷ்ட நிதி அலுவலராக 1987 இல் இணைந்து கொண்டார்.

நிதி, செயற்றிறன் முகாமைத்துவம், கூட்டுறவு மற்றும் வர்த்தக கடன், திறைசேரி செயற்பாடுகள், கடன் கட்டுப்பாடு மற்றும் இடர் முகாமைத்துவம் ஆகியவற்றில் அவர் சிறந்த அனுபவத்தை பெற்றுள்ளார். வங்கியில் உள்ள பெருநிறுவன மற்றும் நிறைவேற்று முகாமைத்துவ பதவிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் உள்ளவர் மற்றும் அதன் பிரதான இடர் அதிகாரியும் ஆவார். 2012 முதல் 2017 வரையான காலப்பகுதியில் வங்கியின் மொத்த இடர் முகாமைத்துவ கட்டமைப்பு வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார் மேலும் 2012/2013 தங்க அடைவு நெருக்கடிகள் தொடர்பில் முகாமைத்துவப்படுத்தலில் செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்

தனது தற்போதைய பணியில் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளராக (வணிக வங்கி), அவர் வங்கியின் பெருநிறுவன மற்றும் நிறுவன கடன் புத்தகத்தை மேற்பார்வையிடுகிறார் - இதில் அரச நிறுவனங்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான கடன்கள் கொண்ட ஒட்டுமொத்த வங்கியின் மொத்த கடன் புத்தகத்தின் 50% க்கும் அதிகமாக கணக்கு இதில் உள்ளடங்குகின்றன.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் பதவி வகிக்கும் வகையில் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளராக திரு. குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி., பீப்பிள்ஸ் லீசிங் ஃபர்னீட் மெனேஜ்மென்ட் லிமிடெட் மற்றும் லங்கன் அலையன்ஸ்/பினான்ஸ் லிமிடெட் (வங்காளதேசம்) ஆகியவற்றில் தற்போது அவர் பணிப்பாளர் சபை உறுப்பினராக பணியாற்றுகிறார். மக்கள் வங்கியில் இணைவதற்கு முன்னர், திரு. குணவர்தன அவர்கள் தனியார் துறையிலும் சுற்றுலா, தேட்ட மற்றும் கட்டுமானத் துறைகளில் பணியாற்றிய அனுபவத்தை கொண்டுள்ளார்.

அவர் 1985 ஆம் ஆண்டு முதல் பட்டய முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தின் (இங்கிலாந்து) உறுப்பினர் ஆவார்.

திரு. கே.பி. ராஜபக்ஷ

சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் - சில்லறை வங்கி

திரு. ராஜபக்ஷ அவர்கள் சில்லறை வங்கி, செயற்பாட்டு முகாமைத்துவம் மற்றும் தர உறுதிப்பாடு மற்றும் வங்கியின் டிஜிட்டல் மயமாக்கல் என்பன தொடர்பான சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் ஆவார். அவர் முகாமைத்துவ பயிற்சி பெறுபவராக 1987 இல் வங்கியில் இணைந்தார். மக்கள் வங்கியில் அவர் 31 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ளார்.

பொது நிர்வாகத்தில் இரண்டாம் வகுப்பு சிறப்பு பட்டத்தினை கொண்டுள்ள அவர் இலங்கை வங்கியாளர் நிறுவனம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஆகியவற்றின் உறுப்பினர், கடன் முகாமைத்துவம் முதுகலை டிப்ளோமா மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவத்தில் முதுகலை பட்டம் ஆகியவற்றினையும் கொண்டுள்ளார்.

அவர் வங்கி மற்றும் பெருநிறுவன வங்கிப் பிரிவிலும் கிளை வலையமைப்புப் பிரிவிலும் பரந்த அனுபவம் பெற்றுள்ளார். அவர் தற்போது சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளராகப் (சில்லறை வங்கி) பணியாற்றுகிறார்.

திரு. ராஜபக்ஷ வங்கியாளர் நிறுவன இயக்குனர், இலங்கை கடன் தகவல் நிறுவன மாற்று இயக்குனர், பிராந்திய அபிவிருத்தி வங்கி இயக்குனர் மற்றும் கமநல காப்புறுதி சபையின் பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகிப்பதோடு இலங்கைத் தொழில்முறை வங்கியாளர்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.

திரு. எம். ஏ. பொனிபஸ் சில்வா

சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் - வங்கி செயற்பாடுகள்

திரு. சில்வா 1987 இல் வங்கியில் இணைந்துகொண்டுள்ளதன் வங்கி நடவடிக்கைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தையும் ஆழமான அறிவையும் கொண்டுள்ளார்.

வங்கி செயற்பாடுகளின் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளராக பதவி வகிக்கும் திரு. சில்வா நான்கு முக்கிய பிரிவுகளான கிளை முகாமைத்துவம் [737 கிளைகள் மற்றும் 50 இற்கும் மேற்பட்ட தன்னியக்க இயந்திரங்கள் (ATMS) பணவைப்பு இயந்திரங்கள் / (CDMS) கொடுப்பனவு இயந்திரங்கள் (kiosks)] சந்தைப்படுத்தல் மற்றும் ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கி உதவிச் சேவை பிரிவு என்பவற்றை மேற்பார்வை செய்கிறார்.

திரு. சில்வாவின் தொழில் ரீதியான அனுபவம் வங்கியின் அனைத்து பகுதிகளையும் தழுவிவதாகும். கிளை முகாமையாளர், பிராந்திய முகாமையாளர், வலய உதவி பொது முகாமையாளர், தற்போது வங்கி செயற்பாடுகளின் - சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் என நீண்டுக்கொண்டே செல்கின்றது.

அவர் விரிவான உள்ளாட்டு மற்றும் சர்வதேச பயிற்சியுடன் கூடிய / நிபுணத்துவமிக்க செயற்பாடுகளைக் கொண்டுள்ளார் மேலும் அவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் (பி.ஏ) பட்டதாரியுமாவார். இவர் இலங்கை வங்கியியல் நிறுவனத்தின் இணை உறுப்பினருமாவார்.

திருமதி. சாந்தனி வேரபிட்டிய

சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் - தந்திரோபாய திட்டமிடல், செயல்திறன் மற்றும் ஆராய்ச்சி

திருமதி சாந்தனி வேரபிட்டிய அதிசிறந்த ஆற்றல் கொண்ட ஒரு திறமையான வங்கியாளர், உண்மையிலேயே வங்கியியலில் அதிக விருப்பம் கொண்டவர். வங்கியின் செயல்திறனை மேம்படுத்துவது அல்லது தந்திரோபாய பாதையை முன்னெடுத்துச் செல்வதில் முன்னணி வகிக்கிறார், அவர் தனது சக பணியாளர்களையும், துணை உறுப்பினர்களையும் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் எனும் அவரது புதிய பதவியிலிருந்து மிகவும் திறம்பட்ட செயல்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கீழ்வரிசை முடிவுகள் அவரது தந்திரோபாய திட்டமிடல், செயல்திறன் முகாமைத்துவம் மற்றும் ஆராய்ச்சி மூலம் தொடர்ச்சியாக ஊக்கமளிக்கின்றார்.

அவர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. இரண்டாம் நிலை (உயர்) மற்றும் எம்.எஸ்.சி (முகாமைத்துவம்) பட்டங்களைப் பெற்றுள்ளார்.

1987 ஜூன் மாதம் ஒரு முகாமைத்துவப் பயிற்சியாளராக வங்கியில் இணைந்துகொண்டார். கிளைச் செயற்பாடுகள், கணக்காய்வு, அறவீடுகள், கடன், சர்வதேச வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி போன்ற பரந்த அளவிலான துறைகளில் கிட்டத்தட்ட 32 வருடங்களாக பணியாற்றி வருகிறார். தந்திரோபாய தலைமைத்துவ பதவிகளில் தடையல்லாத சாதனை, வங்கியியல் மற்றும் மூலோபாய வணிக நிர்வாகத்தின் ஆழமான மற்றும் பரந்த புரிதலை கொண்டிருப்பது இந்த பதவிக்கு மிகவும் பொருந்துகிறது. ஆராய்ச்சி மற்றும் தந்திரோபாய திட்டமிடல் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும் வங்கியின் ஆராய்ச்சி நடவடிக்கைகளை முயற்சிமைப்பதற்காகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். வளர்ந்துவரும் உள்ளக ஆராய்ச்சிக் குழுவில் மற்றும் தந்திரோபாய திட்டத்திற்கு தீவிரமாக செயல்படும் ஒரு ஆய்வாளராக, வழிகாட்டியாக பணியாற்றுகிறார். பல்வேறு தலைப்புகள் தொடர்பான வங்கி மற்றும் பத்திரிகை கட்டுரைகள் / கருத்தரங்கங்களுக்கான சிரேஷ்ட முகாமைத்துவ ஆளணி வெற்றிட மதிப்பீடு, தந்திரோபாய திட்டமிடல் நடைமுறை கையேடு, ஆராய்ச்சி கையேடு ஆகியவற்றை முன்னோடியாகக் கொண்டிருக்கும் கொள்கை ஆவணங்களை அவர் இறுதிப்படுத்தினார். ஒரு தொழில்முறை வங்கியாளர் என்ற முறையில் அவர் வங்கியியல் துறையில் ஆராய்ச்சியாளராகவும், விரிவுரையாளராகவும், தொகுப்பாளராகவும், பதிப்பாளராகவும் பங்களிக்கிறார். ஆசிரிய வங்கியியல் / வணிக மன்றங்கள் உட்பட, நிலையற்ற, சிக்கலான மற்றும் தெளிவற்ற (VUCA) உலக மற்றும் நிலையான ஆற்றல் திட்டங்களிலும் அவர் உலக பேச்சாளராக செயற்பட்டார்.

இவர் இலங்கை வங்கியாளர் நிறுவன (IBSL) ஆளும் குழுவிற்கு மாற்று இயக்குனராகவும், சக உறுப்பினராகவும், தொழில் மற்றும் வர்த்தக மகளிர் சங்கம் (WCIC) உறுப்பினராகவும் உள்ளார். இவர் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் துணைத் தலைவராகவும், பிராந்திய அபிவிருத்தி வங்கியின் (RDB) பணிப்பாளராகவும், இலங்கை கைத்தொழில்கள் சபையின் இடைக்கால குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

திரு. ரொஹான் பத்திரகே

சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் - மனித வளம் மற்றும் சட்டம் / பணிப்பாளர் சபை செயலாளர்

திரு பத்திரகே 1995 இல் மக்கள் வங்கியின் இணைந்துகொண்டார். அவர் மனித வளங்கள், சட்டம் மற்றும் நிர்வாகம் வங்கியின் பணிப்பாளர் சபை மற்றும் அதன் தலைவர் அலுவலகம் போன்றவற்றில் மொத்தமாக 24 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் பட்டம் பெற்று 2003 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்திலுள்ள மாஸ்க் பல்கலைக்கழகத்தில் வங்கி முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு சட்டத்தரணி ஆவார். அவர் வங்கியியலில் ஒரு முதுகலை டிப்ளோமா பட்டத்தினையும் கொண்டுள்ளார்.

அவரது தற்போதைய பதவியின் அடிப்படையில் அவர் வங்கியின் 10,000 இற்கும் அதிகமான வலிமையான பணியாளர் படையினை மேற்பார்வை செய்கிறார் மேலும் சிரேஷ்ட நிர்வாகியாக மனிதவள தேவைகள் தெர்ப்பிலும் பணியாற்றுகிறார். மேலும், அவர் வங்கியின் 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட குழுவிற்கு தலைமை வகிக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கார்ப்பரேட் மற்றும் நிர்வாக முகாமைத்துவ பதவிகளில் நன்மதிப்பைப் பெற்றவர் ஆவார். முன்னர் பிரதி பொது முகாமையாளர் / பணிப்பாளர் சபைக்கான செயலாளராக ஆகஸ்ட் 2010 முதல் மார்ச் 2019 வரை பதவியில் இருந்த திரு. பத்திரகே, வங்கியின் பணிப்பாளர்கள் மற்றும் அதன் பல்வேறு துணை குழுக்களிற்ும் வங்கி தொடர்பான அனைத்து விடயங்களிலும் நிர்வாக உதவி வழங்கினார். அவரது பணி காலத்தில் சிறந்த நடைமுறைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார், மேலும் பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பிளான்ஸ் பி.எல்.சி., பீப்பிள்ஸ் இன்சூரன்ஸ் பி.எல்.சி., பீப்பிள்ஸ் புரொப்பெட்டி டெவலப்மன்ட் லிமிட்டெட் மற்றும் பீப்பிள்ஸ் மைக்கிரோ கொமர்ஸ் லிமிட்டெட் உள்ளிட்ட வங்கியின் பல துணை நிறுவனங்களை நிறுவுவதில் பெரும் பங்காற்றினார்.

திருமதி. ஜி. பி. ஆர் ஜயசிங்க

பிரதி பொது முகாமையாளர் - செயலாக்க முகாமைத்துவம் மற்றும் தர உத்தரவாதம்

திருமதி. ஜேணுகா ஜயசிங்க 1987ம் ஆண்டு ஒரு முகாமைத்துவ பயிற்சியாளராக வங்கியில் இணைந்துகொண்டார், தற்போது வங்கித்துறையில் 30 வருட அனுபவத்தை கொண்டுள்ளார்.

கிளை முகாமையாளர், வலய முகாமையாளர், பிராந்திய முகாமையாளர் மற்றும் உதவி பொது முகாமையாளர், பிரதி பொது முகாமையாளர், (பெருநிறுவன மற்றும் மேம்பாடு) மற்றும் பிரதி பொது முகாமையாளர் (சில்லறை வங்கி) எனப் பல பதவிகளையும் வகித்தார். தற்போது பிரதி பொது முகாமையாளராக (செயலாக்க முகாமைத்துவம் மற்றும் தர உத்தரவாதம்) பணியாற்றி வருகிறார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பி. கொம் இல் முதல் வகுப்பு சிறப்பு பட்டம் பெற்றுள்ளதுடன் தொழில்முறை வங்கியியல் தகுதியையும் (AIB) பெற்றுள்ளார். இவர் இலங்கையின் தொழில்சார் வங்கியாளர்களின் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினருமாவார்.

கூட்டு முகாமைத்துவம்

திரு. கிளைவ் பொன்சேகா

திறைசேரி மற்றும் முதலீட்டு வங்கியின் தலைவர்

திரு. பொன்சேகா அவர்கள் வங்கியாளர் சங்கத்தில் ஒரு சக உறுப்பினராவார். இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வியாபார முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவராவார். மேலும் ACI ஒப்பந்தச் சான்றிதழைப் பெற்றுள்ள இவர் 25 ஆண்டுகால திறைசேரி அனுபவமுடையவராவார். மேலும் இவர் அவுஸ்திரேலிய முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தினால் சான்றளிக்கப்பட்ட (CMA) உறுப்பினருமாவார்.

இவர் 2002 ஆம் ஆண்டில் மக்கள் வங்கியில் இணைந்துகொண்டார். அதற்கு முன்னர் இவர் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி மற்றும் எட்டாண்டர் சார்ட்டர் வங்கியில் பணியாற்றியுள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மக்கள் வங்கியின் கூட்டு முகாமைத்துவ குழுவின் சிரேஷ்ட உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது அவர் முதன்மை வணிகர்களின் சங்கத்தின் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.

திரு. பி. எம். பிரேம்நாத்

பிரதி பொது முகாமையாளர் - வங்கித் துணை சேவைகள்

திரு. பிரேம்நாத் மக்கள் வங்கியில் கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். அவர் மக்கள் வங்கியில் ஒரு முகாமைத்துவப் பயிற்சியாளராகவே இணைந்துகொண்டார். தற்போது இவர் விநியோகம், போக்குவரத்து, பாதுகாப்பு, பராமரிப்பு பொறியியல், கட்டிடம் பொறியியல் மற்றும் டெஸ்க் டாப் ப்னிஷிங் ஆகியவற்றை உள்ளடக்கும் ஆறு அலகுகளுக்கு பொறுப்பாக உள்ளார். கொள்முதல், நிர்மாணம், பராமரிப்பு, பாதுகாப்பு கிடங்கு மற்றும் சரக்குக் கட்டுப்பாடு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடைமுறை போன்ற சேவை வழங்குதலிலும் வங்கிக் கிளை வியாபார முகாமைத்துவத்திலும் பரந்துபட்ட அனுபவத்தினைக் கொண்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் பி.காமில் 2 வது வகுப்பு (உயர்) பட்டம் மற்றும் AIB - இடைநிலை (இலங்கை) பட்டம் பெற்றார். தனது வங்கித் தொழிற்சாலைப்போது, அவர் உள்ளாட்டிலும், சர்வதேச ரீதியிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

திரு. லயனல் கலகெதர

பிரதி பொது முகாமையாளர் - கிளை முகாமைத்துவம்

திரு. லயனல் கலகெதர, வங்கியின் கிளை முகாமைத்துவ திணைக்களத்தின் பொறுப்பாளராக உள்ளார். வங்கியில் ஒரு முகாமைத்துவப் பயிற்சியாளராக இணைந்த அவர், வங்கியில் 31 வருட சேவை அனுபவம் பெற்றுள்ளார். சேனல் முகாமைத்துவம், சில்லறை வங்கி, பெருநிறுவன வங்கியியல், திட்ட நிதி, கடன் நிர்வாகம் மற்றும் அறவிடு ஆகியவற்றின் பிரிவுகளிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பி.கொம் (சிறப்பு) பட்டம் மற்றும் இலங்கையின் திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் (LLB) பட்டம் பெற்றுள்ளார். இவர் இலங்கை வங்கியியல் நிறுவனத்தின் இணை உறுப்பினர் மற்றும் சட்டத்தரணியும் ஆவார்.

திரு. பி.எஸ்.ஏ எதிரிசிங்க

தகவல் தொழில்நுட்ப தலைமை அதிகாரி

திரு. எதிரிசிங்க 2015 பெப்ரவரி மாதம் 2ம் திகதி தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக வங்கியில் இணைந்துகொண்டார். இவர் அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தில் வர்த்தக இளங்கலை (விசேடமாக தகவல் தொழில்நுட்பம்) மற்றும் வர்த்தக முதுகலை பட்டங்களைப் பெற்றுள்ளார்.

திரு. எதிரிசிங்க அவர்கள் 27 வருடங்களாக காப்புறுதி வங்கி மற்றும் தொலை தொட்பாடல் உள்ளிட்ட பல்வேறு வியாபார பிரிவுகளில் சேவையாற்றியுள்ளார். மக்கள் வங்கியில் இணைவதற்கு முன்னர் சிங்கப்பூர் -சிட்டி பேங்க் லிமிட்டட் நிறுவனத்தில் திட்ட முகாமையாளராக பணியாற்றினார். சிட்டி பேங்க் (அவுஸ்திரேலியா, சிங்கப்பூர்) AON லிமிட்டட் -அவுஸ்திரேலியா, கிளாரிட்டி இன்டர்நேஷனல் லிமிட்டட் -சிங்கப்பூர், மற்றும் ஸ்ரீ லாங்கா டெலிகொம் போன்ற முக்கிய நிறுவனங்களில் ஆய்வாளர், நிகழ்ச்சி திட்ட முகாமையாளர், தகவல் அலுவலர் போன்ற பல பதவிகளை வகித்துள்ளார்.

திரு. கனில் வன்னியாராச்சி

பிரதி பொது முகாமையாளர் - அறவிடுகள்

திரு. கனில் வன்னியாராச்சி முகாமைத்துவப் பயிற்சி பெறுபவராக 1987இல் மக்கள் வங்கியில் இணைந்துகொண்டார். கிளை வங்கியியல், SMI கடன் சேவைகள், சர்வதேச வங்கியியல், வர்த்தக கடன் மற்றும் குத்தகை போன்ற பல துறைகளிலும் அனுபவம் உடையவர். கடல் கடந்த வங்கிச் செயற்பாடுகள் மற்றும் கடன் அறவிடுகள் போன்றவற்றிலும் மிகுந்த அனுபவம் உடையவராவார்.

இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பி.எஸ்.சி (சிறப்பு) பட்டம் பெற்றுள்ளார். பட்டம் பெற்ற பின்பு செயல்முறையாளராக மற்றும் வேதியியல் உதவி விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் வியாபார முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் இலங்கை வங்கியாளர் சங்கத்தில் சக உறுப்பினராக இருக்கின்றார். அவர் இலங்கை வங்கியாளர்கள் சங்கம் மற்றும் வங்கி வர்த்தகர்களின் நிதி சங்கம் ஆகியவற்றில் சமீபத்தில் தலைவர் மற்றும் சிரேஷ்ட துணைத் தலைவர் பதவிகளை வகித்தார். 01.02.2017 ஆம் திகதி முதல் கடந்த 03 வருட காலமாக இலங்கை வங்கியியல் நிறுவனத்தின் ஆளுநர்கள் சபையின் உறுப்பினராகவும், IBLS இன் கணக்காய்வுக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். அதிருப்தி கையாள்தல் குழு தலைவர், மாவட்ட இடமாற்ற மேல்முறையீட்டுக் குழுவின் தலைவர், கொள்வனவு குழுவின் உறுப்பினர், விலை பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினர், DGMM மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர் போன்ற வங்கியின் உள்ளக ரீதியிலும் இவர் பல பதவிகளை வகிக்கின்றார்.

திருமதி. எஸ் பிரதாபசிங்க

பிரதி பொது முகாமையாளர் - சர்வதேச வங்கியியல்

திருமதி ஷோபானி பிரதாபசிங்க 1990ம் ஆண்டில் மக்கள் வங்கியில் இணைந்துகொண்டார், இன்றளவில் 27 வருட வங்கியியல் அனுபவத்தைக் கொண்டுள்ளார். இவர் சாட்டர்ட் மேனேஜ்மன்ட் கணக்காளர் - UK (ACMA / CGMA) இன் மற்றும் இன்சிட்யூஷன் ஒப் செர்டிபைட் மெனேஜ்மன்ட் அக்கவுண்டன்ட் - இலங்கை என்பவற்றில் உறுப்பினராவார். மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தில் (அவுஸ்திரேலியா) வியாபார முகாமைத்துவம் (MBA) மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிதியியல் பொருளியல் (MAFE) இன் முதலிலை பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

SME திட்ட நிதி, முகாமைத்துவம் / நிதி கணக்கியல், முகாமைத்துவ தகவல், செயல்திறன் முகாமைத்துவம், பெருநிறுவன வங்கியியல், வர்த்தகக் கடன் மற்றும் சர்வதேச வங்கியியல் ஆகியவற்றில் அனுபவம் பெற்றுள்ளார்.

மக்கள் வங்கியில் இணைய முன்னர் அவர் பொது மற்றும் தனியார் துறைகளிலும் இலங்கை மேர்ச்சன்ட் வங்கியிலும் பணியாற்றியுள்ளார்.

திரு. ஆர் கொடிதுவக்கு

பிரதி பொது முகாமையாளர் - வர்த்தக வங்கியியல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல்

திரு. ரஞ்சித் கொடிதுவக்கு அவர்கள், கிளை வங்கியியல், நுகர்வோர் வங்கியியல், வர்த்தக வங்கியியல் பெருநிறுவன வங்கியியல் கடல் கடந்த வங்கியியல், சர்வதேச வங்கியியல் ஆகியவற்றில் 35 ஆண்டுகால அனுபவம் கொண்டவராவார்.

உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியியல் விரிவான பயிற்சி / பல்வேறு நிபுணத்துவ திறன்களை கொண்டுள்ளார் மேலும் வங்கியின் வர்த்தக வங்கி மற்றும் டிஜிட்டலாக்கம் ஆகிய இரண்டு துறைகளிலும் பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

வங்கியின் டிஜிட்டல்மயமாக்கல் முன்முயற்சிக்கான பிரதி பொது முகாமையாளர் என்ற வகையில், தொழில் செயல்முறை மற்றும் மறுதொழில் செயல்முறைகளில் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் டிஜிட்டல் மேடையில் வணிகத் தேவைகளை தீர்ப்பதை தனது பணியின் முதன்மையாக கொண்டுள்ளார். வங்கியின் வர்த்தக வங்கியியல் துறைக்கும் அவர் தலைமை வகிக்கிறார்.

திரு. கொடிதுவக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகத்தில் முதுகலை (MBA) பட்டம் பெற்றுள்ளதடன் இலங்கையின் வங்கி நிறுவனத்தில் சக அங்கத்துவரும் ஆவார்.

திருமதி. அருணி குணதிலக்க

பெருநிறுவன வங்கித் தலைவர்

அருணி குணதிலக்க 20 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கியியல் மற்றும் நிதித்துறையில் அனுபவம் கொண்டவராவார். அவர் தற்போது பெருநிறுவன வங்கியியலின் தலைவராக உள்ளார். மக்கள் வங்கியில் இணைவதற்கு முன்பு, சர்வதேச ரீதியில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி - சிங்கப்பூரிலும், பிராந்திய ரீதியில் ஆசியா, அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா போன்ற பல நாடுகளிலும் செயற்பட்டுள்ளார். ANZ கிரைன்ட்லெவ்ஸ் மற்றும் ஸ்டேன்டர்ட் சார்ட்டட் வங்கியில் பணியாற்றிய காலத்தில், சில்லறை, பெருநிறுவனம் மற்றும் SME வங்கி, கிளைகள், இடர், கணக்காய்வு மற்றும் விசேட சொத்துக்கள் முகாமைத்துவம் உட்பட பல சிரேஷ்ட பதவிகளை அவர் வகித்துள்ளார்.

அமெரிக்காவின் ஹாவர்ட் சட்டப் பள்ளியில் சட்டத்தில் முதுகலைப் பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்தரணிகளுக்கான பட்டத்தையும் பெற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் பட்டப் படிப்பு திணைக்களத்தின் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

திருமதி. அருணி குணதிலக்க, வங்கியின் இடர் வல்லுனர் சங்கத்தின் உறுப்பினராகவும், தொழில்துறை மகளிர் வர்த்தக சங்கத்தின் EXCO உறுப்பினராகவும் இலங்கையின் வர்த்தக சங்கத்தின் நிதித் திணைக்களத்தின் உறுப்பினராகவும் மற்றும் சிங்கப்பூர் ஹர்வர்ட் கிளப்பின் EXCO உறுப்பினராகவும் இருந்துள்ளார். கொழும்பு வெளிநாட்டு பாடசாலை பணியாளருமாக இருக்கின்றார்.

திரு. அலாம் ஏ. அஹமட்

நிதித்துறை தலைவர்

திரு. அஹமட் அவர்கள் மக்கள் வங்கியில் 2017 ஜனவரி மாதம் இணைந்துகொண்டார். அவர் தந்திரோபாய நிதி முகாமையாளர் மாற்று முதலீடுகள் மற்றும் நிறுவன இடர்முகாமை ஆகியவற்றில் உள்ளாட்டிலும், சர்வதேச ரீதியிலும் 16 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ளார். பல்தேசிய தொழில்சார் சேவை நிறுவனங்கள் மற்றும் ஏனைய பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் ஏனைய அடிப்படை (Tier I) சேவை வழங்குனர்கள் உள்ளிட்ட சந்தை சார் தொழில்துறைகளில் அவர் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் சார்ட்டட் இன்ஸ்டிடியூட் ஒப் செக்கியூரிட்டிஸ் அன்ட் இன்வெஸ்ட்மன்ட் (UK), சார்ட்டட் இன்ஸ்டிடியூட் ஒப் மெனேஜ்மன்ட் அக்கவுண்டன்ட்ஸ் (UK), சாட்டர்ட் சர்டிபைட் அக்கவுண்டன்ட்ஸ் (UK) சான்றளிக்கப்பட்ட பயிற்சிப்பெற்ற கணக்காளர் (AUST), இன்ஸ்டிடியூட் ஒப் ரிஸ்க் மெனேஜ்மன்ட் (UK) ஆகியவற்றின் உறுப்பினராவார்.

கூட்டு முகாமைத்துவம்

திரு. ஈ.ஏ.ஐ.ஜே. பிரியசாந்த

பிரதான உள்ளக கணக்காய்வாளர்

திரு. ஜனீத பிரியசாந்த இலங்கையின் பட்டய கணக்காளர் நிறுவனத்தின் அங்கத்துவ உறுப்பினரும், IBISL இன் இணை உறுப்பினரும், அவுஸ்திரேலியாவின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் சங்கத்தின் உறுப்பினரும் ஆவார். இவர் இரண்டாம் வகுப்பு மேல் பிரிவு பி. கொம் சிறப்பு பட்டம் பெற்றுள்ளார்.

ஏற்றுமதி அபிவிருத்தி வாரியத்தில் 1988 இல் தனது பணியினை ஆரம்பித்து அதே வருடம் கணக்காய்வாளர் திணைக்களத்தில் ஒரு கணக்காய்வு பரிசோதகராக இணைந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு வங்கியில் சேர்வதற்கு முன்னர் அரசாங்க கணக்காளர் சேவையில் இணைந்தார். 1994 இல் முகாமைத்துவ பயிற்சியாளராக மக்கள் வங்கியில் நுழைந்தார். ஆறு வருடங்கள் பணியாற்றிய பிறகு 2000 ஆம் ஆண்டில் உள்ளக கணக்காய்வாளர் திணைக்களத்தில் இணைந்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வெளிப்பாடுகளுடன் கூடிய உள்ளகக் கணக்காய்வில் அவருக்கு அதிக அனுபவம் உண்டு.

திருமதி. எம். ஏ. டி. எம் கருணாரத்ன

மேலதிக தலைமை சட்ட அதிகாரி

திருமதி. முதித்த கருணாரத்ன வங்கி மற்றும் காப்புறுதி நிறுவனத்தில் சட்ட டிப்ளோமாவை பெற்றுள்ளதுடன், சட்டத்தரணியாக 30 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றுள்ளார். மேலும் இவர் வங்கிச் சட்ட விருதினை (2007) வெற்றவருமாவார். ஜனாதிபதியின் ஆலோசகரான திரு. ஜே.ஈ.பி ஜயசிங்ஹவின் தலைமை சட்ட அலுவலராகவும் பிரவுன்ஸ் குழும நிறுவனத்தில் பிரதான சட்ட உத்தியோகத்தின் உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் மக்கள் வங்கியில் ஒரு சட்ட உதவியாளராக 1992ம் ஆண்டு இணைந்தார், கனத்திறை, காலி பிரதேசங்களில் சட்ட வேலைகள் மற்றும் காணி மீட்பு தலைமையகத்தில் சட்ட உத்தியோகத்தராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் 2006 இல் சிரேஷ்ட சட்ட அதிகாரியாக தரமுயர்த்தப்பட்டார். வடக்கு மற்றும் கிழக்கு தலைமை அலுவலத்திலும் சட்டப்பணிகளை மேற்பார்வை செய்துள்ளார்.

2007 ஆம் ஆண்டில் இவர் பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகத்தில் செயலாளராகப் பணியாற்றினார். தனது 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தின் ஊடாக அவர் சட்டத்தரணியாகவும் பல உள்ளாட்டு மற்றும் சர்வதேச நாடுகளில் நடைபெற்ற சட்டம் தொடர்பான நிகழ்வுகளில் வளவாளராகவும் பணியாற்றியுள்ளார்.

திருமதி. வி. கே. நாரங்கொட

பிரதி பொது முகாமையாளர் - நிறுவன வங்கியியல்

திருமதி. கிருஷ்ணா நாரங்கொட 1987 ஆம் ஆண்டில் மக்கள் வங்கியில் ஒரு முகாமைத்துவப் பயிற்சியாளராக பணியில் சேர்ந்தார். வங்கியில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்தார்.

கிளை வங்கி, வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள், கடல் கடந்த வங்கி மற்றும் பெருநிறுவன வங்கி ஆகியவற்றின் பல்வேறு நிர்வாக திறன்களின் மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளதுடன் தற்போது SME, அபிவிருத்தி நிதி மற்றும் மைக்ரோ நிதிகளை உள்ளடக்கிய பிரிவுகளுக்கு பிரதி பொது முகாமையாளராக பணிபுரிகிறார்

அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வியாபார முகாமைத்துவத்தில் பி.எஸ்.சி. (Hons) மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வியாபாரக் கற்கையில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் இலங்கை வங்கியாளர் நிறுவனம் மற்றும் இலங்கையின் கடன் முகாமைத்துவ நிறுவனத்தின் இணை உறுப்பினர் ஆவார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் வாடிக்கையாளர் உறவு முகாமைத்துவ உயர் தராதரப் பத்திரத்தையும் பெற்றுள்ளார்.

தனது வங்கியியல் சேவை காலப்பகுதியில் பல்வேறு வங்கி சார்ந்த உள்ளாட்டு மற்றும் சர்வதேச அளவில் முகாமைத்துவ திட்டங்களில் பங்குபற்றியுள்ளார். அவர் தொழில்முறை வங்கியாளர்களின் சங்கத்தின் வங்கி ஒருங்கிணைப்பாளர் ஆவார் மற்றும் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் பதிவுபெற்ற ஆய்வாளர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

திரு. பி. ஆர். எஸ். ஜெயதீஸ்ஸ

பிரதி பொது முகாமையாளர் - மனித வளங்கள்

திரு பி.எஸ். ஜெயதீஸ்ஸ 1990 ஆம் ஆண்டில் முகாமைத்துவ பயிற்சியாளராக வங்கியில் சேர்ந்தார். இவரின் 28 வருட வங்கியியல் அனுபவம் கிளை வலையமைப்பு மற்றும் மனித வள அம்சங்களின் நடவடிக்கைகளை உள்ளடக்குகின்றது. மனித வள முகாமைத்துவத்தில் விரிவான அறிவுடைய இவர் குறிப்பாக சிறந்த தொழில்துறை உறவு முகாமைத்துவம் உள்ளடக்கிய மனித வள நிர்வாகத்தில் 18 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

அவர் மனித வளத்துடன் தொடர்புடைய பல நிகழ்வுகளை உள்ளாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் பங்குபற்றியுள்ளார். திரு ஜெயதீஸ்ஸ அவர்கள் தற்போது வங்கியின் மனித வளங்கள் - பிரதி பொது முகாமையாளராக கடமைகளை முன்னெடுக்கிறார். அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வர்த்தக (சிறப்பு) பட்டம் பெற்றார். அவர் AIB- இலங்கை தொழில்முறை வங்கி தகுதி கொண்டுள்ளார் என்பதுடன், இலங்கையின் வங்கியாளர்களின் நிறுவனத்தின் இணை உறுப்பினருமாவார். திரு ஜெயதீஸ்ஸ அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிர்வாக மற்றும் கல்வி நோக்கத்திற்கான ஆங்கில மொழியில் ஒரு மேம்பட்ட டிப்ளோமா பெற்றிருக்கிறார்.

திரு. பி.எஸ்.ஜே குருகுலகுரிய

பிரதி பொது முகாமையாளர் - சில்லறை வங்கியியல்

ஜெயந்தி குருகுலகுரிய 1994 ஆம் ஆண்டில் முகமைத்துவப் பயிற்சியாளராக வங்கியில் இணைந்துகொண்டார். இவர் வங்கியியல் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்டுள்ளார். இவர் குறிப்பாக கிளை வங்கியியல், கடன், பணியாளர்கள் பயிற்சி, மனித வள மேம்பாடு, கடன் நிர்வாகம் மற்றும் சேனல் முகமைத்துவம் போன்ற பிரிவுகளில் அதிக அனுபவம் கொண்டவராவார். வங்கியில் இணைவதற்கு முன்னர் இவர் சாலை கட்டுமான மற்றும் மேம்பாட்டு நிறுவனமொன்றில் சிரேஷ்ட உதவி கணக்காளராக பணியாற்றிய அனுபவத்தை கொண்டுள்ளார்.

இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வியாபார நிர்வாகத்தில் இரண்டாம் வகுப்பு பி.எஸ்.சி. (விசேட) பட்டம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் (MBA) ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றார். அவர் மனித வள முகமைத்துவத்தில் டிப்ளோமா (Dip.HRM) பட்டம் பெற்றுள்ளார். இவர் இலங்கை AAT இல் உறுப்பினராக உள்ளார், சார்ட்டர்ட் அக்கவுண்ட்ஸ் இன்ஸ்டிடியூட்டின் இன்சென்டியேட் உறுப்பினர் (LICA) SL மற்றும் IBSL, (FIB), உறுப்பினருமாவார்.

அதிகபட்ச எண்ணிக்கையிலான உயர் சித்திகளைப் பெற்று, தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கான பரீட்சைகளை நிறைவுசெய்து, இடைநிலை மற்றும் இறுதி தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றுக் கொண்டதற்காக, இலங்கையின் வங்கியாளர்கள் நிறுவகத்தின் மூன்று தங்க பதக்கங்களை (1997) வென்றெடுத்தமையானது இவரது சாதனைகளுள் ஒன்றாகும்.

திருமதி. ஜி. எம். ஆர். பி விஜேவர்தன

பிரதி பொது முகாமையாளர் - இடர் முகமைத்துவம்

திருமதி ரோஷினி விஜேவர்தனா வங்கியின் இடர் முகமைத்துவம் மற்றும் கடன் கட்டுப்பாட்டு செயல்பாட்டிற்கு பொறுப்பாளராக இருக்கிறார். 1990 ஆம் ஆண்டு ஒரு முகமைத்துவ பயிற்சியாளராக வங்கியில் சேர்ந்தார். வங்கியியல் திறைசேரியில் 26 ஆண்டுகள் அனுபவத்தைக் கொண்டுள்ளார். 2003 ஆம் ஆண்டு முதல் வங்கியின் முதன்மை தரகர் பிரிவை அவர் பிரதிநிதித்துவப்படுத்தி பணியாற்றினார் பின்னர் திறைசேரி பிரிவில் பணியாற்றி தற்போது இடர் முகமைத்துவத்தில் பணிபுரிகிறார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வகுப்பில் பி.எஸ்.சி (இயற்பியல் அறிவியல்) பட்டம், கொழும்பிலுள்ள பல்கலைக்கழகத்தின் வர்த்தக நிர்வாகத்தின் முகலை பட்டம் மற்றும் IBSL இலிருந்து திறைசேரி மற்றும் இடர் முகமைத்துவத்தில் டிப்ளோமா பெற்றவராவார். ACI ஒப்பந்த தனிச்சிறப்பு சான்றிதழ் பெற்றுள்ளதடன், இலங்கை நிதி சந்தைகள் சங்கம் மற்றும் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனம் ஆகியவற்றில் அங்கத்துவம் வகிக்கிறார்.

இவர் வணிக சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆவார், மேலும் இவர் இலங்கை பொருக்கல் சங்கம், தொழில்முறை வங்கியாளர்கள் சங்கம், வங்கித்துறை இடர் முகமைத்துவ நிபுணர் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கிறார்.

திருமதி. என். ஆர். விஜேவர்தன

பிரதி பொது முகாமையாளர் - வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் நிதி நிறுவனங்கள்

திருமதி. நிபினிகா விஜேவர்தன, பதில் பிரதி பொது முகாமையாளராக (வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் நிதி நிறுவனங்கள்) தற்போது பணியாற்றுகிறார். இவர் 1990 இல் வங்கியில் ஒரு முகமைத்துவ பயிற்சியாளராக இணைந்துகொண்டார். மேலும் இவர் 28 வருட வங்கியியல் அனுபவத்தை கொண்டவராவார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பிரிவில் பிஎஸ்சி பட்டம் பெற்றுள்ளதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிதியியலில் வியாபார முகமைத்துவ முதுகலை (MBA) பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் இவர் வர்த்தக சேவை மற்றும் பிரதி நிதி வங்கியியல் அனுபவம் உள்ளவர் ஆவார். வங்கியில் இணைவதற்கு முன்னர், அவர் தனியார் துறையில் பணியாற்றியுள்ளார். அவர் இலங்கையின் வங்கியாளர்களின் நிறுவனத்தில் இணை உறுப்பினரும் ஆவார்.

நிறைவேற்று முகாமைத்துவம்



இடமிருந்து வலம்: >>>

திருமதி எஸ். டபிள்யூ. ஏ. டி. எஸ். கல்யாணி - உதவிப் பொது முகாமையாளர் - சில்லறை வங்கி
திரு. எச். சி. பெர்னாண்டோ - உதவிப் பொது முகாமையாளர் - திறைச்சேரி பின்புல அலுவலகம்
திருமதி பி. ஆர். மதுராவல - உதவிப் பொது மேலாளர் - கணக்காய்வு
திருமதி என். சி. முதலிகே - உதவிப் பொது முகாமையாளர் - மனித வள அபிவிருத்தி
திருமதி ஏ. எஸ். வியனாராச்சி - உதவிப் பொது முகாமையாளர் - வர்த்தக கடன்கள்
திருமதி கே. என். செனர்தன் - உதவிப் பொது முகாமையாளர் - கடன் பிரிவு ஐஐ - சி.பி.டி
திரு. ரி. டி. டி. இஸட். குணவர்தன் - உதவிப் பொது முகாமையாளர் - இடர் முகாமைத்துவம்
திருமதி யு. எஸ். கர்டி - உதவிப் பொது மேலாளர் - கடன் மதிப்பீடு
திரு. ஐ. டி. எஸ். எஸ். இலுக்கும்புர - உதவிப் பொது முகாமையாளர் - சில்லறை வங்கி
திரு. ஏ. எஸ். எம். வி. குமாரசிரி - உதவிப் பொது முகாமையாளர் - வர்த்தக நிதி



இடமிருந்து வலம்: >>>

திரு. எல். விதான - உதவிப் பொது முகாமையாளர் - நிறுவன வங்கியியல்

திரு. எஸ். என். பி. எம். டபிள்யூ. நாராயண - உதவிப் பொது முகாமையாளர் - சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

திரு. எம். கே. டி. எஸ். குணரத்தன - உதவிப் பொது முகாமையாளர் - கிளை முகாமைத்துவம் (ஏ.டி.எம். செயற்பாடுகள்)

திரு. கே. டி. கருணாதிலக்க - உதவிப் பொது முகாமையாளர் - புலனாய்வு மற்றும் விசாரணைகள்

திருமதி பி. ஏ. கே. பத்திரன் - உதவிப் பொது முகாமையாளர் - நிதி மற்றும் கணக்கியல்

திரு. கே. ஜே. விஜேவர்தன - உதவிப் பொது முகாமையாளர் - ஓட்டைகள்

திருமதி. ஆர். பி. என். பிரேமலால் - நிதி துணைத் தலைவர்

திரு. ஏ. திசாநாயக்க - உட்கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகளின் தலைவர்

திருமதி. எச். எல். எஸ். எஸ். சேனாநாயக்க - உதவிப் பொது முகாமையாளர் - இணக்கம்

நிறைவேற்று முகாமைத்துவம்



இடமிருந்து வலம்: >>>

திருமதி எம். பி. ஏ. கே. பி. முத்துவ - உதவிப் பொது முகாமையாளர் - வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்

திரு. ஏ. யு. எல். ஏ. அன்சார் - உதவிப் பொது முகாமையாளர்

திருமதி. கே. டபிள்யூ. எம். ஜே. சேனாதீர் - பிரதி பிரதான சட்ட அதிகாரி

மேஜர் ஜெனரல் எல். பி. ஆர். மார்க் (ஓய்வு பெற்றவர்) - பாதுகாப்புத் தலைவர்

திரு. கே. பி. என். சீலநாத - தொழில்நுட்ப முறைமைகளின் தலைவர்

திருமதி எம்.எஸ். எல். பெரோரா - உதவிப் பொது முகாமையாளர்

திரு கே. ஏ. நிஹால் - உதவிப் பொது முகாமையாளர்

திரு டபிள்யூ. ஏ. வசந்தகுமார் - உதவிப் பொது முகாமையாளர்

திருமதி ஜி.எஸ். கலபத்தி - உதவிப் பொது முகாமையாளர்

திரு. டி. எம். டபிள்யூ. சந்திரகுமார் - உதவித் துணை முகாமையாளர் - வங்கி ஆதரவு சேவைகள்



இடமிருந்து வலம்: >>>

திரு டி. ரி. எஸ். ஜி. விஜேசுவரன் - உதவிப் பொது முகாமையாளர் - அச்சிடுதல்

திரு. டபிள்யூ. ஏ. எஸ். பி. ஜயரத்ன - உதவிப் பொது முகாமையாளர் - முதலீட்டு வங்கி

திரு டி. ஜி. எஸ். பி. குமாரசிரி - பதில் உதவிப் பொது முகாமையாளர்

திருமதி டபிள்யூ. டி. ஏ. பி. லியன்குணவர்தன - பதில் உதவிப் பொது முகாமையாளர்

திருமதி. டி. எம். டி. தசநாயக்க - பதில் உதவிப் பொது முகாமையாளர்

திரு. ஆர். ரவிகரன் - பதில் உதவிப் பொது முகாமையாளர்

திரு. எம். ரி. பாசல் முகமத் - பதில் உதவிப் பொது முகாமையாளர்

திரு ஏ. ஜயசித் - பதில் உதவிப் பொது முகாமையாளர்

திருமதி. கே. எஸ். ஆர். எஸ். லொக்கு களுகே - பதில் உதவிப் பொது முகாமையாளர்

இடர் முகாமைத்துவம்

GRI 102-15,102-30

இடர் முகாமைத்துவமானது வங்கி நடவடிக்கைகளில் முக்கியமான நடவடிக்கையாகும். வங்கி வணிக ரீதியான மற்றும் இணக்க தேவைகளுடன் இடர் முகாமைத்துவம் முறையாக நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்ய ஒருங்கிணைந்த இடர் மேலாண்மை கட்டமைப்பினை ("IRMF") வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது.

வங்கி அனைத்து நேரங்களிலும் ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் கட்டமைப்பானது அதியுயர் மற்றும் சமீபத்திய சர்வதேச தரவரிசைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்து ஒவ்வொரு வருடமும் ஒதுக்கப்பட்ட கணிசமான வளங்களைக் கொண்டு அதன் இடர் முகாமைத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு வங்கி தொடர்ச்சியாக செயற்படுகின்றது.

இடர் முகாமைத்துவக் கட்டமைப்பு "மூன்று படி பாதுகாப்பு: மாதிரி செயல்பாட்டு மட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இடர் மிகு உரிமையாளர்களாக இருக்கும் வணிக மற்றும் செயற்பாட்டு அலகுகள், பாதுகாப்பின் முதல் நிலையை கொண்டிருக்கும், அதேநேரம் இரண்டாம் நிலை ஆனது இடர்களை வினைத்திறமாக கட்டுப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதுடன் பொறுப்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளை கொண்டிருப்பதுடன் மேலும் அவை மூலோபாய இடர் விதிமுறைக்கு அமைவாக நிர்வகிக்கப்படுகின்றன. மூன்றாம் நிலை பாதுகாப்பானது கட்டுப்பாட்டின் கடைசி அடுக்காகும், அத்துடன் கொள்கைகள், முறைகள் மற்றும் நடைமுறைகள் போதுமானதாக இருத்தலை தொடர்ந்து மதிப்பீடு செய்யும் கயாதீன அமைப்புகளை உள்ளடக்கியதுடன் இடர் முகாமைத்துவக் கொள்கைக்கு இணங்க அவை வினைத்திறனுடன் அமுலாக்கப்படுகின்றதா என்பதனையும் சோதனைக்கு உட்படுத்தும்.

பாதுகாப்பின் மூன்று நிலைகள்



பாதுகாப்பின் 1வது நிலை

அடையாளங்காணல், முகாமைத்துவம் மற்றும் வணிக அலகு மட்டத்தில் இடர் அறிக்கை, ஆகியவற்றை குறிப்பிட்ட இடர் திறனுடன் முடிந்தவரை ஆதாரபூர்வமாக நிர்வகிக்கப்படுவதை உறுதிப்படுத்துகின்றது.

சில்லறை, மொத்த மற்றும் நிறுவன வங்கி

திறைசேரி

கிளை செயற்பாடுகள்

தகவல் தொழில்நுட்பம்

பாதுகாப்பின் 2வது நிலை

இடர் கட்டமைப்பை நிறுவுதல், இடர் தன்மைகளை மறுபரிசீலனை செய்தல் மற்றும் செயலாக்கங்களில் கயாதீனமான சரிபார்த்தல் உட்பட வணிக அலகுகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக மையப்படுத்தப்பட்ட மேற்பார்வை.

இடர் முகாமைத்துவ பிரிவு

இணக்க நடவடிக்கை பிரிவு

நிதி

மனித வளங்கள்

பாதுகாப்பின் 3வது நிலை

இடர் வெளிப்பாடுகள், செயல்முறை மற்றும் நடைமுறைகளில் கயாதீன மற்றும் புறநிலை உத்தரவாதமளிக்கின்றது.


உள்ளக கணக்காய்வு

வெளிப்புற கணக்காய்வு

ஒழுக்க கட்டப்பாடுகள்

இடர் ஆளுகை

பணிப்பாளர்கள் ஒருங்கிணைந்த பணிப்பாளர் சபை இடர் முகாமைத்துவ குழுவுடன் (BIRMC) இணைந்து வங்கிகளின் அளவு, அளவுகோல், செயற்பாடுகளின் நோக்கம் மற்றும் நீண்டகால தந்திரோபாய நோக்கங்களை கருத்திற்கொண்டு செயற்படும் திறனுள்ள வங்கியின் பரந்த இடர் முகாமைத்துவ கட்டமைப்பை உருவாக்குவதற்கான கூட்டுப்பொறுப்பினைக் கொண்டிருப்பார்கள். அவர்களின் கடமைகளுள் தொடர்ச்சியான இடர் மூலோபாயத்தினையும் இடர் ஏற்பு அளவினையும் பரிசீலனை செய்தல் மற்றும் தற்போதைய வளர்ச்சியின் வேகத்துடன் இணக்கமான நிலைகளை கொண்டிருத்தல் ஆகியன அடங்கும். வங்கி அதன் செயற்பாடுகளின்போது ஏற்படக்கூடிய சாத்தியமான இடர்களை அடையாளம் காண்பதற்காக புதிய கொள்கைகளை உருவாக்குவதற்கு அல்லது தற்போதுள்ள நடைமுறைகளை வலுவூட்டுவதற்கான அழைப்பினை தொடர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க தொடர்ச்சியான மதிப்பீடுகளை மேற்கொள்ளும். இடர் முகாமைத்துவம் தொடர்பான அதன் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பல துணை குழுக்கள் நிறைவேற்றுக் குழுக்களும் சபைக்கு உதவும்.



இடர் முகாமைத்துவ கருவிகள்

வங்கியானது பொருண்மைகள் அல்லது பல்வேறு வியாபார பிரிவுகளிலுள்ள இடர்களை மதிப்பீடு செய்தல், இடர்களைக் கண்காணிக்கவும் பல்வேறு கருவிகளை பயன்படுத்துகின்றது. இதில் கடன் ஸ்கோர் கார்டுகள், இடர் மதிப்பீட்டு வார்ப்புருக்கள், எதிர்பார்க்கப்படும் இழப்பு மாதிரிகள், அழுத்த சோதனை மற்றும் சூழ்நிலை பகுப்பாய்வு போன்றவைகள் அடங்கும்.

அழுத்த சோதனை

அழுத்த சோதனையானது வங்கியின் இடர் முகாமைத்துவ கட்டமைப்பில் மிக முக்கிய கருவிகளில் ஒன்றாகும். இது மூலோபாய மட்டத்தில் மட்டுமன்றி வங்கியிலுள்ள பல்வேறு வியாபார பிரிவுகளிலுள்ள இடர் முகாமைத்துவ மற்றும் தீர்மானமெடுக்கும் செயல்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

- அழுத்த சூழ்நிலைகளின் தாக்கத்தை தீர்மானிக்க உள் மாதிரிகளை தொடர்ந்து புதுப்பித்தல் இதில் உள்ளடங்கும்.
- பல்வேறு நிகழ்வுகளின் விளைவுகளை கண்காணிக்கும், அவை: - பொருளாதார, ஒழுங்குமுறை மற்றும் ஏனைய பெரும்பொருளாதார அபிவிருத்திகள்
- உள் மூலதன அளவு மதிப்பீட்டு செயல்முறை (ICAAP) அளவுருக்களை பராமரித்தல்.
- வங்கியின் இடர் மூலோபாயத்தினை உருவாக்குவதற்கு துணை நிறுதல்.

இடர் முகாமைத்துவம்

பிரதான இடர்நேர்வு விடயங்கள் எல்லாவற்றிற்கும் அழுத்த சோதனையானது ஆகக்கூறாந்தது காலாண்டிற்கு ஒருமுறை செயற்படுத்தப்படுகின்றது. வியாபாரத்தின் இடர்களிற்கு அதிதூலங்கல்களை வெளிப்படுத்தக்கூடிய தொகுதிகளான கடன் தொகுதி, வெளிநாட்டு நாணய மாற்றம் மற்றும் வட்டி வீதங்களிற்கு துலங்கலை வெளிப்படுத்துகின்ற சொத்துக்கள், பொறுப்புக்கள் மற்றும் திரவநிலை தொடர்பில் தொகுதி குறித்து அழுத்த சோதனையானது காலாண்டிற்கு ஒருமுறை மேற்கொள்ளப்படுகின்றது.

இடர் மூலோபாயம்

இடர் மூலோபாய அறிக்கையானது வியாபாரத்தை நிர்வகிப்பதற்கான வரம்புகளின் வெளிப்பாடாக செயற்படுவதுடன் வங்கியின் செயற்பாடுகளுக்கு முக்கியமானதாக கருதப்படும் முக்கிய இடர் பிரிவுகளுக்கான இடர் ஏற்பு எல்லைகளை குறிப்பிடும் இதில் அடங்குவன:

- ❖ கடன் இடர்
- ❖ கடன் செறிவு இடர்
- ❖ சந்தை இடர்
- ❖ வட்டி விகித இடர்
- ❖ உரிமைப் பங்கு இடர்
- ❖ அந்நிய செலாவணி இடர்
- ❖ திரவநிலை இடர்
- ❖ செயற்பாட்டு இடர் (மக்கள், தகவல்தொழில்நுட்பம், சட்டம்)
- ❖ தந்திரோபாய இடர்
- ❖ நன்மதிப்பு இடர்

இடர் மூலோபாய அறிக்கையானது அதன் வர்த்தக நடவடிக்கைகளை தொடர்வது அவசியமென சபை கருதினால் சபையினால் ஒப்புதல் அளிக்கப்பட்டு வருந்நதோறும் அங்கீகரிக்கப்படும். இது வங்கியின் தந்திரோபாயத் திட்டங்கள், கொள்கைகள் மற்றும் வரம்புகளுக்கு இணங்கும் அதேநேரம் வங்கியின் பல்வேறு பங்குதாரர்களின் நலன்களிற்கு எதிராக அபாயங்கள் மற்றும் வெகுமதிகளை சமன்நிலைப்படுத்தும் நிலையில் மேற்கொள்ளப்படும்.

இடர் கலாச்சாரம்

சரியான கொள்கைகள், நடைமுறைகள், வரம்புகள் மற்றும் மாதிரிகள் ஆகியன செயற்திறன் மிக்க இடர் முகாமைத்துவத்திற்கான முக்கிய ஆதாரங்கள் என வங்கி நம்புகின்றது. அதேவேளை ஊழியர்கள் தங்கள் நாளாந்த கடமைகளையும் பொறுப்புக்களையும் சிறந்த முறையில் செயற்படுத்துவதற்கான வழிமுறையை வடிவமைக்கும் சரியான மதிப்புக்கள் மற்றும் நடத்தைகளையும் வடிவமைப்பது மிகவும் முக்கியமாகும். மேலும் செயற்திறன் மிக்க இடர் கலாச்சாரம் சிறந்த அறிக்கையிடல் மற்றும் அபாயத்தை வெளிப்படுத்துவதற்கு வழிவகுக்கின்றது. பொருத்தமான இடர் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கு, ஊழியர்கள் மத்தியில் பின்வரும் நடத்தைகளை ஊக்குவிப்பதற்காக வங்கி பின்வரும் வழமையான பயிற்சிகளை வழங்கிவருகின்றது.

இடர் அறிக்கையிடல் மற்றும் வெளிப்படுத்தல்

வங்கியின் இடர் முகாமைத்துவ கட்டமைப்புக்குள் அனைத்து இடர் கொள்கைகள், நடைமுறைகள், சகிப்புத் தன்மை வரம்புகள் முதலியன முறையான தகவல் தொகுதி அமைப்பின் மூலம் தகவல்தொழில்நுட்ப ஊழியர்களிடையே பரவலாக ஆவணப்படுத்தப்படுகின்றன. மேலும் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இடர் ஆளுமை முறை மூலம் சிக்கல்களை கவனத்தில் கொண்டுவருவதற்கு குறிப்பிட்ட இடர் அறிக்கை மற்றும் வெளிப்படுத்தல் வழிகாட்டுதல்கள் உள்ளன. இதற்கு மேலதிகமாக நிலையான மற்றும் இடைக்கால முகாமைத்துவ அறிக்கைகள் இடர் முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பல்வேறு சிரேஷ்ட குழுக்களுக்கு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.



ஒத்துழைப்பு

- ❖ குழுவின தந்திரோபாய முன்முயற்சிகள் மற்றும் தற்போதைய வியாபார நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கு அனைத்து 3 பாதகாப்பு நிலைகளுடன் இணைந்து பணியாற்றுதல்.



புத்தாக்கம் மற்றும் எளிமைப்படுத்தல்

- ❖ விரைவான மற்றும் புத்தாக்க தீர்வுகளை வழங்குதல்.
- ❖ சாத்தியமான சிக்கல்களை மட்டுப்படுத்த பணியாற்றல்.



புரிந்துகொள்ளும் செயற்படுத்தலும்

- ❖ எமது தயாரிப்புகள் / சேவைகள் எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை புரிந்துகொள்ளல்.
- ❖ எமது தயாரிப்புகள் / சேவைகளில் உள்ள உள்ளீர்ந்த அபாயங்களை புரிந்துகொள்ளல்.
- ❖ ஏற்றுக்கொள்ளப்பட்ட இடர் கட்டுப்பாட்டு நியமங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த இடர்களை தணிக்க கட்டுப்பாடுகளை செயற்படுத்தல்.



சிறப்பானதை உறுதியளித்தல்

- ❖ எமது வாடிக்கையாளர்களின் நலன் கருதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை குழு வழங்குவதனை இயலுமாக்குதல்



உரிமை எடுத்துக் கொள்ளல்

- ❖ குழுவின் நோக்கத்தை அடைவதற்கான பொறுப்புக்கூறலை கொண்டிருத்தல்.
- ❖ எமது பங்குதாரர்கள்/முதலீட்டாளர்களுக்கு எழும் பிரச்சனைகளை கண்டுபிடித்து/தீர்க்க உறுதி கொள்ளுதல்.

பொருண்மை இடர் முகாமைத்துவம்



கடன் இடர்

கடன் இடர் என்பது வாடிக்கையாளரிருந்து அல்லது எதிர்தரப்பினரிடமிருந்து கடப்பாட்டு திகதியில் முழுமையான நிதி கடப்பாட்டினை அல்லது ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் போகும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் இழப்பு.

ஆளுமை அமைப்புகள்

- ◆ இயக்குநர் சபை
- ◆ இயக்குநர் சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவ குழு (BIRMC)
- ◆ இடர் மற்றும் தொகுதி ஆய்வுக் குழு
- ◆ இடர் மற்றும் இணக்கக் குழு
- ◆ இடர் முகாமைத்துவம் மற்றும் கடன் கட்டுப்பாட்டு பிரிவு (RM&CC)

கட்டமைப்புகள் மற்றும் கொள்கைகள்	செயல்வழிமுறைகள் மற்றும் கருவிகள்
இலங்கை மத்திய வங்கியுடன் (CBSL) உடன் இணக்கமான கடன் இடர் முகாமைத்துவ கட்டமைப்பு	முன் கடன் மதிப்பீட்டு நடைமுறை
மக்கள் வங்கியின் (PB'S) கடன் கொள்கை	அறவீடு தாமதமான கடன் வசதிகளை கண்காணித்தல் (பிராந்தியங்களாக)
BASEL தேவைகள்	கண்காணிப்பு பட்டியல், கடனாளி இடர் மதிப்பீடு, ஒற்றை கடனாளியின் வரம்பு பகுப்பாய்வு நுட்பம்.
கடன் வழங்கல் தோற்றம், நிர்வாகம் மற்றும் இடர் மதிப்பீடு ஆகியவற்றிற்கு இடையில் கடமைகளை பிரித்தல்.	பிந்தைய கடன் கண்காணிப்பு மற்றும் கடன் மறு ஆய்வு நுட்பம் கடன் அனுமதிக்காக அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அளவுகள் சபை மற்றும் BIRMC மூலம் கடன் கொள்கை வருடாந்த ஆய்வு

2018 இன் நோக்கு

இந்த ஆண்டின் பிரதான முயற்சிகள் பிந்தைய கடன் கண்காணிப்பு செயலாக்கங்களை வலுப்படுத்துவதாகும். இது சம்பந்தமாக எடுக்கப்பட்ட முக்கிய படிகளில் அடங்குவன,

- ◆ ஒரு சுயாதீன கடன் வழங்கலுக்குப் பின்னான கடன் மறுஆய்வு பிரிவை அமைத்தல், இது நேரடியாக இயக்குநர் குழுவின்ருக்கு அறிக்கையை சமர்ப்பிக்கும். குறிப்பிட்ட இடப்பிரிவு கடன் தொகுதிகளின் தரத்தினை வலுப்படுத்தும் நோக்குடன் தற்போதுள்ள வசதிகளுக்கு திறனாய்வு நடவடிக்கைகளிற்கு உட்படுத்தி மற்றும் காலாண்டு அடிப்படையில் பணிப்பாளர் சபைக்கு அவதானிக்கப்பட்ட குறைபாடுகளை அறிவிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும்..

கடன் செறிவு இடர்

சில பொருளாதார துறைகளில் ஏற்படும் பாரிய வெளிப்பாட்டின் காரணமாக ஏற்படும் ஆபத்து.

கட்டமைப்புகள் மற்றும் கொள்கைகள்	செயல்வழிமுறைகள் மற்றும் கருவிகள்
சபையின் அங்கீகாரம் பெற்ற எல்லைகள் மற்றும் அதிகப்பட்ச வெளிப்பாட்டு வழிகாட்டுதல்கள்.	தேவைப்படும் நடவடிக்கைகளுக்கு BIRMC க்கு காலாண்டு தீர்வுகளுடன் தொகுப்பை பாதிக்கும் முதன்மை இடர் காரணிகளை தீர்மானிக்க அழுத்த சோதனை, நடைமுறைப்படுத்தப்பட்ட காலாண்டு முடிவுகளை உரிய நடவடிக்கைக்காக BIRMC இற்கு அறிக்கையிடுதல்
தனிப்பட்ட ஒருவரின் கடன் பெறுகக்கான மத்திய வங்கியின் வழிகாட்டுதல்களை இணங்கி ஒழுக்குதல்	Herfindhal - Hirshman (HH) குறியீட்டின் அடிப்படையிலான செறிவு ஆய்வுத்துக் கணக்கீடு. வெளிப்பாடு வரம்புகளுக்கான வருடாந்த சபை ஆய்வு வங்கியின் செறிவு ஆய்வு நிரணயிப்பதற்கான தொடர் மதிப்பீடு மொத்த தொகுதி வகையாக உற்பத்திப் பொருள் வகையாக துறை வகையாக, பிராந்தியம் வகையாக உள்ளிட்ட 20 சதவிகித உயர்வு. காலாண்டு போக்குப் பகுப்பாய்வு கடன் அனுமதிக்காத அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அளவுகள்

இடர் முகாமைத்துவம்

நாட்டு இடர்

அரசியல், பொருளாதார, இறையாண்மை மற்றும் கடல் கடந்து வழங்கும் கடன்கள் தொடர்பிலான பரிமாற்ற ஆபத்து.

கட்டமைப்புகள் மற்றும் கொள்கைகள்	செயல்வழிமுறைகள் மற்றும் கருவிகள்
இறையாண்மை இடர் அளவிடு	நாட்டு ரீதியான வெளிப்பாடுகளை கிரமமாக கண்காணித்தல்
இடர் மூலோபாய வரம்பு மற்றும் அதிகபட்ச கடன் எல்லை இடைவெளிகள்	பொருளாதார மற்றும் அரசியல் அபிவிருத்திகளின் தொடர்ச்சியான மதிப்பீடு



சந்தை ஆபத்து

குறைந்த வருவாய் இடரானது சந்தையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக தொகுதி பெறுமதி வீழ்ச்சியினை சந்திக்கும்போது ஏற்படும். அவை வட்டி விகிதங்கள், பரிமாற்ற விகிதங்கள் மற்றும் உரிமைப்பங்கு போன்ற சந்தை மாறுபடு காரணிகளால் ஏற்படும்.

ஆளுமை அமைப்புக்கள்

- ◆ இயக்குநர் சபை
- ◆ BIRMC
- ◆ ALCO
- ◆ BIBC

கட்டமைப்புகள் மற்றும் கொள்கைகள்	செயல்வழிமுறைகள் மற்றும் கண்காணிப்பு வழிமுறைகள்
மத்திய வங்கி (CBSL) உடன் இணக்கமான சந்தை இடர் முகாமைத்துவ கட்டமைப்பு	ALCO, BIRMC மற்றும் BIBC க்கு கிரமமான கண்காணிப்பு/அறிக்கையிடல் மற்றும் குறியிடல் நிகழ்வுகள்/பொருந்தும் பட்சத்தில்
அங்கீகாரம் பெற்ற சபை எல்லைகள்	ALCO எல்லைகள், வெளிப்பாடுகள், மேலதிகங்கள் (ஏதாவது இருப்பின்) அவை தொடர்பான வருடாந்த ஆய்வு
BASEL தேவைகள்	ALCO மற்றும் BIRMC ஆகியவற்றின் காலாண்டு மதிப்பாய்வு
சபை அங்கீகாரம் பெற்ற ALCO கொள்கைகள்	BIRMC மற்றும் BIBC க்கு கிரமமான கண்காணிப்பு/அறிக்கையிடல் மற்றும் குறியிடல் நிகழ்வுகள்/பொருந்தும் பட்சத்தில்
சபை அங்கீகாரம் பெற்ற திறைசேரி கொள்கை	ஒவ்வொரு ஆண்டிலும் தேவைப்படும்போது அல்லது ஆண்டுக்கு குறைந்தது ஒரு தடவை BIRMC மற்றும் BIBC இற்கு ALCO மற்றும் குறிப்பிடல் நிகழ்வுகளை பின்பற்றி உறுதிப்படுத்தப்படும்.
சபை அங்கீகாரம் பெற்ற முதலீட்டுக் கொள்கை	
சபை அங்கீகாரம் பெற்ற சந்தை இடர் முகாமைத்துவ கட்டமைப்பு	

திரவநிலை இடர்

வங்கியின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொகுப்பில் ஏற்படும் முதிர்ச்சி பொருந்தாத காரணத்தினால் ஏற்படும் நிதிசார் கடமைகளை சந்திக்க இயலாத காரணத்தினால் ஏற்படும் ஆபத்து.

கட்டமைப்புகள் மற்றும் கொள்கைகள்	செயல்வழிமுறைகள் மற்றும் கருவிகள்
சபையினால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட இடர் மூலோபாய வரம்பு உட்பட திரவநிலை முகாமைத்துவ கட்டமைப்பு	BIRMC இற்கு அறிவிக்கப்பட்ட முடிவுகளுடன் கிரமமான அழுத்த சோதனை
சபையினால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்பாராத திரவநிலை முகாமைத் திட்டம்.	பிரதான விகிதாசாரங்களை கண்காணித்தல், அதிலடங்குவன: நிகர கடன்கள்/மொத்த சொத்துக்கள் கடன்கள், மொத்த கடன்கள் /வாடிக்கையாளர் வைப்பு, திரவ சொத்துக்கள், குறுகிய கால கடன்கள் போன்றவை.
BASEL தேவைகளுக்கு இணங்குதல்	“சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் முதிர்ச்சி” அறிக்கையை நேர உணர்திறனில் தயாரித்தல். உள்நாட்டு மூலதன போதுமான மதிப்பீட்டு தேவைக்கமைய பொருளாதார மூலதனக் கணக்கீட்டின் கீழ் பண்புமுக்க அபாயத்தை மதிப்பீடு செய்தல், (ICAAP) இடர் மூலோபாய வரம்பின் வருடாந்த ஆய்வு

வட்டி விகித இடர்

வங்கியின் சொத்து மற்றும் பொறுப்பு மதிப்பீட்டு மாதிரி பொருத்தமற்றதாய் இருக்கும் காரணத்தால் ஏற்படும் அபாயம்.

கட்டமைப்புகள் மற்றும் கொள்கைகள்	செயல்வழிமுறைகள் மற்றும் கருவிகள்
சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகார வரம்புகள்	BIRMC க்கு அறிவிக்கப்பட்ட முடிவுகளுடன் கிரமமான அழுத்த சோதனை
BASEL தேவைகளுக்கு இணங்குதல்	வாராந்த இறுதி முடிவுகளுடன் ALCO மற்றும் BIRMC க்கு வழங்கப்படும் கிரமமான வரம்பு கண்காணிப்பு
சபையினால் அங்கீகரிக்கப்பட்ட விவேக இழப்பு வரம்புகள்	பல்வேறு நேர அட்டவணைகளுக்கான நிலையான மற்றும் மிதக்கும் வட்டி விகிதங்களின் துலங்கலை தீர்மானிக்க "துலங்கல் மிக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்" அறிக்கையை தயாரித்தல். உள்நாட்டு மூலதன போதுமான மதிப்பீட்டு தேவைக்கமைய பொருளாதார மூலதனக் கணக்கீட்டின் கீழ் தீர்வறிலை இடர் மதிப்பீடு செய்தல், (ICAAP)
	ALCO க்கு முடிவுகளை அறிவிப்பதடன் திறைசேரி உண்டியல் /முறி பத்திரங்களுக்கான VaR கணக்கீடு

அந்நிய செலாவணி இடர்

குறிப்பிட்ட வெளிநாட்டு நாணயங்களின் சொத்து மற்றும் பொறுப்புகளின் பொருத்தமின்மை காரணமாக ஏற்படும் இடர், நாணய மாற்றங்களின் காரணமாக நிகர வெளிப்பாட்டு மாற்றம் ஏற்படும்.

கட்டமைப்புகள் மற்றும் கொள்கைகள்	செயல்வழிமுறைகள் மற்றும் கருவிகள்
BIRMC சபை அங்கீகாரம் பெற்ற மூலோபாய எல்லைகள்	BIRMC க்குத் தெரிவிக்கப்பட்ட முடிவுகளுடன் கிரமமான அழுத்த சோதனை.
சபை அங்கீகாரம் பெற்ற VaR எல்லைகள்	மாதாந்த / காலாண்டு முடிவுகளுடன் BIRMC மற்றும் ALCO ஆகியவற்றிற்கு வழங்கப்படும் கிரமமான எல்லை கண்காணிப்பு
சபையினால் அங்கீகரிக்கப்பட்ட முன் அலுவலகம், நடுத்தர அலுவலகம் மற்றும் பின்புல அலுவலகம் ஆகியவற்றிற்கு இடையே திறைசேரி கடமைகளை பிரிக்கப்படும்.	பல்வேறு இடவெளிகளில், நிலையான மற்றும் மாறுபடுகின்ற வட்டி வீதங்களின் அடிப்படையில் துலங்கல் மிக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் அறிக்கையினை தயாரித்தல். பொருளாதார மூலதன கணக்கீடு கீழ் அந்நிய செலாவணி வீதம் இடர் மதிப்பீடானது, உள்ளக மூலதன போதுமான மதிப்பீடு செயல்முறை ஒரு தேவைப் (ICAAP) பாட்டிற்கு அமைவாக துலங்கல் மிக்க அந்நிய செலாவணி தொகுதிகளிற்கான VaR கணக்கீடு வெளிநாட்டு நாணயச் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான வெளிப்பாடு வரம்புகள் மற்றும் முதிர்வு இடவெளிகளை கண்காணிக்க சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் மென்பொருளின் பயன்பாடு திறந்த நிலைகளின் தினசரி வெளிப்பாடு

உரிமைப் பங்கு இடர்பாடு

பங்குச் சந்தையில் எதிரமறையான இயக்கங்களின் விளைவாக வங்கியின் உரிமைப் பங்கு மீதான எதிரமறையான தாக்கத்தின் இடர்.

கட்டமைப்புகள் மற்றும் கொள்கைகள்	செயல்வழிமுறைகள் மற்றும் கருவிகள்
சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகார வரம்புகள்	BIRMC இற்குத் தெரிவிக்கப்பட்ட முடிவுகளுடன் கிரமமான அழுத்த சோதனை முதலீட்டுக் குழுவினால் உரிமைப்பங்கு பட்டியலின் கிரமமான மதிப்பாய்வு பொருளாதார மூலதனக் கணக்கீட்டின் கீழ் உரிமைப்பங்கு வீதம் இடர் மதிப்பீடு, உள் மூலதன போதுமான மதிப்பீட்டு செயல்முறை (ICAAP)
	பங்குச் சந்தையின் முதலீட்டுத் தரத்தை பராமரிப்பதற்காக பங்கு சந்தைகளில் இயக்கங்களுடன் இணைந்து உரிமைப்பங்கு தொகுதியின் கிரமமான கண்காணிப்பு

2018 ஆண்டிற்கான நோக்கு

2017 ஆம் ஆண்டில் BASEL III மூலதன போதுமான தேவைகள் அமல்படுத்தப்பட்டதன் பின்னர், 2018 க்கு மையமாக பின்வருவது அமைந்தது.

- ♦ தரவு கிடங்கு திட்டத்தின் (DWH) கீழ் புதிதாக செயல்படுத்தப்பட்ட சந்தை இடர் மதிப்பீட்டு தொகுதி பயன்படுத்தி சந்தை அபாயகரமான முதலீட்டுக் கணக்கீட்டு கணிப்பு செயல்முறை தன்னியக்கமாக்கல்

இடர் முகாமைத்துவம்



செயல்பாட்டு இடர்

போதுமற்ற அல்லது தோல்வியுற்ற உள் அமைப்புகள், மக்கள் அல்லது செயல்முறைகள் காரணமாக ஏற்படும் இழப்பு இடர்

கட்டமைப்புகள் மற்றும் கொள்கைகள்	செயல்வழிமுறைகள் மற்றும் கருவிகள்
மத்திய வங்கிக்கு (CBSL) இணக்கமாக செயல்பாட்டு இடர் முகாமைத் கட்டமைப்பு	ORMC மற்றும் BIRMC ஆகியவற்றின் கிரமமான மதிப்பாய்வு செயல்பாட்டுக் கொள்கைகளின் போதுமான மற்றும் திறனையும் தீர்மானித்தல் உள் அமைப்பு இடைவெளிகளை அடையாளம் காண கிரமமான உள்ளக கணக்காய்வு அறிக்கை செயல்பாட்டு ஆபத்தின் கிளை மதிப்பீடுகள் கிளை வலையமைப்பின் செயற்பாட்டு இழப்பு நிகழ்வுகளை கண்காணித்தல் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிக்கை செய்தல்

2018 ஆம் ஆண்டிற்கான நோக்கு
வங்கியின் செயல்பாட்டு இடர் முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதே ஆண்டுக்கான முக்கிய முயற்சி. இது சம்பந்தமாக எடுக்கப்பட்ட முக்கிய படிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது

- ◆ கிளை வலையமைப்பு முழுவதும் சாத்தியமான இழப்பு சம்பவங்களை உள்வாங்குவதற்கு ஒரு புதிய தொழில் ஆளுமை இடர் மற்றும் இணங்குதல் (EGRC) மாதிரியை உருவாக்குதல். புதிய தரவு கிடங்கு திட்டத்தின் கீழ் EGRC தொகுதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மக்கள் இடர்பாடு
வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுவதில் மற்றும் வணிக மூலோபாயத்தை செயல்படுத்துவதற்காக ஆதரவு செயற்பாடு ஆகியவை போதியளவு ஊழியர்களிடம் இல்லாததால் ஏற்படும் இடர் மற்றும் விளைத்திறனுடனும்

ஆளுமை அமைப்புகள்

- ◆ இயக்குநர்கள் சபை
- ◆ BHRRC
- ◆ மனிதவள பிரிவு
- ◆ உள்ளக கணக்காய்வு செயல்பாடு

கட்டமைப்புகள் மற்றும் கொள்கைகள்	செயல்வழிமுறைகள் மற்றும் இயங்குமுறைகள்
ஆட்சேர்ப்பு கொள்கை	திணைக்களத்தின் தலைவர்களுடன் ஆலோசனை / ஒத்துழைப்புடன் வங்கியின் மனித வள திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. வணிகத் தேவைகள் மிகவும் தேவைப்பட்டால், ஆண்டுதோறும் மனிதவளத் துறையால் இந்த திட்டம் அல்லது குறைந்த கால இடைவெளியில் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
இழப்பீடு மற்றும் அனுகூலக் கொள்கை	இழப்பீட்டுத் தொகை பெரும்பாலும் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஊழியர்களின் கூட்டு ஒப்பந்தத்தால் நிர்வகிக்கப்படுகிறது. கூடுதலாக, ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் செயல்திறன் ஆய்வு மூலம் அனுபவ அடிப்படையிலான அதிகாரப்புகள் மற்றும் பிற செயல்திறன் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
செயலாற்றல் ஆய்வு கொள்கை	வருடாந்த அடிப்படையில் மனித வளத் திணைக்களத்தினால் ஊழியர் செயலாற்றலை மதிப்பீடு செய்யப்படுகின்றன. இது இரண்டு வழி செயல்திறன் மதிப்பீடு வழிமுறை மற்றும் ஒரு குணவியல்பு மற்றும் குணாம்ச இயல்பு ஆகியவற்றை உள்ளடக்கிய அகநிலை செயல்திறன் மதிப்பீடு வழிமுறையின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விளம்பரங்கள் மற்றும் இதர அங்கீகாரங்களின் நோக்கங்களுக்காக இவை பயன்படுத்தப்படுகின்றன
பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் கொள்கை	தரம் அடிப்படையில், பதவி உயர்வு செயல்திறன், எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகின்றது. வங்கியின் மனிதவள திணைக்களத்தினால் வருடாந்தம் இடமாற்றம் மீளாய்வு செய்யப்படும்.
பயிற்சி மற்றும் அபிவிருத்தி கொள்கை	தொடர்ச்சியான அடிப்படையிலான வங்கி அனைத்து மட்டங்களிலும் அதன் ஊழியர்களின் பயிற்சி தேவைகளை வழங்குகின்றது. ஒரு தேவை அடிப்படையில் ஊழியர்களை நியமிக்க திணைக்களத் தலைவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி திட்டங்கள் உள்ளாட்டிலும் வெளிநாடுகளிலும் நடத்தப்படுகின்றன. பயிற்சித் தேவைகள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை மதிப்பீடு செய்யப்படும்.
பணியாளர் உறவுகள் கொள்கை	ஒவ்வொரு வருடமும் ஒரு ஊழியர் திருப்தி கணக்கெடுப்பு மற்றும் வேலைவாய்ப்பு அணுகல் ஆய்வின் மூலமாக இது நடத்தப்படுகிறது. மேலும் வங்கி ஒரு வலுவான பணியாளர் குறைகளை கையாளும் முறையை நிறுவியுள்ளது, அங்கு எந்தவொரு தீர்க்கமுடியாத குறைபாடுகளும் பிரதான நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளருக்கு நேரடியாகத் தெரிவிக்க முடியும்.
ஒழுக்காற்று கொள்கை	இதனடிப்படையில் எழுக்கின்ற விடயங்கள் வங்கியின் உள்ளக விசாரணைகள் மற்றும் விசாரணைகள் பிரிவு மனிதவள திணைக்களத்தின் எல்லைக்குள் விடும். அவற்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட அனைத்து விடயங்களும் தேவையான மற்றும் தேவையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் முற்றிலும் ஆராயப்படுகிறது

2018 ஆண்டிற்கான நோக்கு
மனித மூலதன அறிக்கைக்கு பக்கம் 116 முதல் 123 வரை பார்க்கவும்

தகவல் தொழில்நுட்ப நுண்ணறிவு

நிர்வகிப்பதற்கு, அபிவிருத்தி செய்வதற்கு, பராமரிப்பதற்கு, தந்திரோப நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு வேண்டிய தொழில்நுட்ப தீர்வுகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் இயலாமை காரணமாக ஏற்படும் இடர் மற்றும் மீறல் அல்லது மீறல்களிலிருந்து புகழை சேதப்படுத்துதல் அல்லது வலைத்தளத்தின் மீது தாக்குதல், அமைப்புகள் அல்லது வலையமைப்புகள் வாயிலாக ஏற்படும் நிதி இழப்பு இடர்கள்.

ஆளுமை அமைப்புகள்

- ◆ இயக்குநர்கள் சபை
- ◆ BIRMC
- ◆ தகவல் தொழில்நுட்ப வழிகாட்டும் குழு
- ◆ தகவல் தொழில்நுட்ப பிரிவு

கட்டமைப்புகள் மற்றும் கொள்கைகள்	செயல்வழிமுறைகள் மற்றும் கருவிகள்
தகவல் தொழில்நுட்ப தந்திரோபாயத் திட்டம்	தேவைக்கேற்ப வெளிப்புற ஆலோசகர்களால் மேற்கொள்ளப்பட்ட சுயாதீனமான இடர்த்தன்மை மதிப்பீடு
பேரறிவு மீட்பு மற்றும் தற்செயல் திட்டம் உட்பட வணிக தொடர்ச்சி திட்டம்	BCP யின் செயல்திறனை அளவிடுவதற்கு இரு அரையாண்டு மதிப்பீடு
ICASL (பட்டய கணக்காளர் நிறுவனங்களின் நிறுவனம் - இலங்கை) வழங்கிய நிறுவன ஆளுகைக்கான சிறந்த நடைமுறைகளின் கீழ் தகவல் தொழில்நுட்ப நர்வாக வழிகாட்டுதல்கள்	தகவல் தொழில்நுட்ப ஆளுமையை வலுப்படுத்தும் தொடர்ச்சியான மற்றும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகள்
ISO தரநிலைகள் உட்பட சர்வதேச சிறந்த நடைமுறைகளை தரப்படுத்துதல்	ஊழியர்களுக்கான சைப்ர பாதுகாப்பு பயிற்சி
	இடைவெளிகளை அடையாளம் காண ISO 27001 கணினி ஆய்வுகள்
	கொள்முதல் நடைமுறை

2018 ஆண்டிற்கான நோக்கம்

சைப்ர பாதுகாப்புக்கான மத்திய வங்கி அடிப்படை தரங்களைக் கடைப்பிடிப்பதே ஆண்டுக்கான முக்கிய முயற்சி. இது சம்பந்தமாக எடுக்கப்பட்ட முக்கிய படிகள். பிரதான இடர் அதிகாரிக்கு நேரடியாக அறிக்கையிடும் IT தகவல் தொழில்நுட்பத்திலிருந்து சுயாதீனமாக தொழிற்படும் இடர் முகாமைத்துவ திணைக்களத்தில் பணிபுரிய தகவல் பாதுகாப்பு உத்தியோகத்தர் நியமனம்

இணக்க இடர்பாடு

பொருந்தும் சட்டங்கள், விதிமுறைகள் அல்லது ஒப்பந்த கடமைகளின் இணக்கமின்மையால் ஏற்படுகின்ற அபராதங்கள், அல்லது பிற பொறுப்புகள் காரணமாக இழப்பு ஏற்படும் இடர்.

ஆளுமைக்கு பொறுப்பானவர்கள்

- ◆ இயக்குநர்கள் சபை
- ◆ BIRMC
- ◆ ORMC
- ◆ உள்ளக கணக்காய்வு செயல்பாடு
- ◆ சட்டத்துறை
- ◆ இணக்க அலகு
- ◆ நிறுவனத்தின் செயலாளர்

கட்டமைப்புகள் மற்றும் கொள்கைகள்	செயல்வழிமுறைகள் மற்றும் இயங்குமுறைகள்
சபை அங்கீகாரம் பெற்ற இணங்கு கொள்கை	இணங்குதல் பிரிவு மற்றும் கம்பெனி செயலாளரால் மேற்பார்வையிடப்படுதல் மற்றும் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யுமாறு உறுதிப்படுத்துகிறது. இவை வங்கியின் உள்ளக மற்றும் வெளிப்புற தணிக்கையாளர்களால் பரிசீலனை செய்யப்படுகின்றன
CRMU மற்றும் இணங்குதல் அலகு இருவரும் இறுதி கையொப்பத்துடன் அனைத்து சட்ட ஆவணங்கள் / சேவை நிலை ஒப்பந்தங்களுக்கான பல அடுக்கு ஒப்புதல் செயல்முறை.	அதில் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய சட்ட துறையின் தொடர்ச்சியான மற்றும் தொடர்ச்சியான ஆய்வு
1961 ஆம் ஆண்டு மக்கள் வங்கியின் சட்டம் இ 29	திணைக்களம் மற்றும் வெளிநாட்டு ஆலோசகர்கள் ஆகியவற்றுக்கு தேவையான மற்றும் அவசியமான சட்டப்பூர்வ ஆலோசனைகள்.
1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கியியல் சட்டதிருத்தங்கள்	ஒழுங்குமுறை இயல்புடைய எல்லா விடயங்களுக்கும் தொடர்புடைய மத்திய வங்கி உடன் வழக்கமான ஆலோசனை மற்றும் செயல்திறன் வாய்ந்த உரையாடல். மேலும், மதிப்பாய்வு செய்யப்படும் பகுதிகள் தொடர்பான ஆண்டு மதிப்புகளின் ஒருங்கிணைந்த பகுதியை உருவாக்குதல், வங்கியின் உள்ளக மற்றும் வெளிப்புற கணக்காய்வாளர்கள் இருவரும் வங்கிச் சட்டம் வழிகாட்டுதல்களுக்கும் அதனுடன் திருத்தங்களுக்கும் இணங்குவதை மதிப்பீடு செய்கின்றனர்.
உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கான பெருநிறுவன ஆட்சி 2007 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க வங்கி சட்டம் இயக்கம்	அதில் உள்ள அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய இணங்குதல் அலகுகள் மற்றும் BIRMC ஆகியவற்றால் மேற்பார்வை செய்யப்படுகிறது. மேலும், அதன் வருடாந்திர அறிக்கை வெளியீடுகளின் ஒருங்கிணைந்த பகுதியை உருவாக்குவதன் மூலம், வங்கியானது பெருநிறுவன ஆளுமைத் தேவைகள் பற்றிய வருடாந்தர ஆய்வை மேற்கொள்கிறது. கணக்காய்வாளர் திணைக்களத்தினால் நியமிக்கப்படும் வங்கியின் வெளியக கணக்காய்வாளரால் இது மேற்கொள்ளப்படுகிறது

இடர் முகாமைத்துவம்

கட்டமைப்பின் மற்றும் கொள்கைகள்	செயல்வழிமுறைகள் மற்றும் இயங்குமுறைகள்
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு வருவாய் சட்டமும் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்கச் சட்ட திருத்தங்கள்	வங்கியின் உள்ளக மற்றும் வெளிநாட்டு கணக்காய்வாளர்களால் பரிசீலனை செய்யப்படும். மேலும் உள்நாட்டிற்கான வருவாய் சட்டம் தொடர்பான இணக்கத்துடன் உதவி செய்ய மூன்றாம் தரப்பு ஆலோசனை நிறுவனத்தை வங்கி ஈடுபடுத்தியது.
1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர் சட்டங்கள் மற்றும் திருத்தங்கள்	இவை வங்கியின் உள்ளக மற்றும் வெளிப்புற கணக்காய்வாளர்களால் பரிசீலனை செய்யப்படுகின்றன
1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு நியதிச் சட்டங்கள்	இவை வங்கியின் வெளியக கணக்காய்வாளரால் பரிசீலனை செய்யப்படுகின்றன - உதாரணமாக கணக்காய்வாளர் நாயகம்

2018 ஆண்டிற்கான நோக்கு
வங்கியின் இணங்குதல் அமைப்புகளை வலுப்படுத்துவதே ஆண்டுக்கான முக்கிய முயற்சி ஆகும்



தந்திரோபாய இடர்

தவறான வணிக தந்திரோபாயத்தை ஏற்படுத்துதல், வணிக தந்திரோபாயத்தை ஒழுங்காக நிறைவேற்றுவதில் தோல்வி, அல்லது தொழிற்துறை / பொருளாதாரம் ஆகியவற்றில் மாற்றங்களை திறம்பட பிரதிபலிப்பதில் தோல்வி போன்றவற்றால் ஏற்படும் இடர்.

ஆளுமைக்கு பொறுப்பானவர்கள்

- ◆ இயக்குநர்கள் சபை
- ◆ தந்திரோபாய திட்டமிடல் குழு
- ◆ BIRMC

கட்டமைப்புகள் மற்றும் கொள்கைகள்	செயல்வழிமுறைகள் மற்றும் கருவிகள்
சபையினால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்கு தந்திரோபாய திட்டம்	தந்திரோபாய திட்டமிடல் குழு மற்றும் சபையின் காலாண்டு தந்திரோபாய மதிப்பாய்வு
தந்திரோபாய இடர் முகாமைத்துவக் கொள்கை	ORMC இன் தொடர்ச்சியான மற்றும் தொடர்ச்சியான ஆய்வு



நன்மதிப்பு இடர்பாடு

பங்குதாரர்களின் எதிர்மறையான உணர்விலிருந்து எழும் இழப்பு இடர்.

ஆளுமை அமைப்புக்கள்


- ◆ இயக்குநர்கள் சபை
- ◆ BIRMC

கட்டமைப்பின் மற்றும் கொள்கைகள்	செயல்வழிமுறைகள் மற்றும் கருவிகள்
நன்மதிப்பு இடர் முகாமைக் கொள்கை	பொருளாதார மூலதனக் கணக்கீட்டின் கீழ் மறுசீரமைப்பு அபாயத்தை மதிப்பி, உள் மூலதன போதுமான மதிப்பீட்டு செயல்முறை (ICAAP)
வணிக தொடர்ச்சி திட்டமிடல்	BCP யின் செயல்திறனை அளவிடுவதற்கும், 100% முறைமை உறுதிப்படுத்த அரையாண்டு மதிப்பீடு நடத்தப்படுகிறது
ஊழல் எதிர் கொள்கை	BIRMC தொடர்ச்சியான மற்றும் தொடர்ச்சியான மதிப்பாய்வு
வர்த்தகநடவழி வழிகாட்டுதல்கள்	ஒரு சுயாதீனமான மூன்றாம் தரப்பினரின் மூலம் பகுப்பாய்வு ஆய்வு
வாடிக்கையாளர் புகார் கையாளுதல் கொள்கை	மக்கள் வங்கி "வாடிக்கையாளர் சார்ட்டர்" நாணய வாரியத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுடன் 2011 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க வங்கியியல் திணைக்களம் மற்றும் வாடிக்கையாளர் புகார்கள் 03 ஆம் பிரிவின் கீழ் "புகார்களைக் கையாளும் முறை"
CSR மற்றும் நிலைத்தன்மை கொள்கை	
மோசடி எதிர்ப்பு கொள்கை	உள்துறை கட்டுப்பாட்டு இயக்குநரின் அறிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளைத் தொடர்ந்து தொடர்ந்து இயக்குநர் சபை கணக்காய்வு குழுவினரால் உள் கட்டுப்பாட்டு குறைபாடுகள் தொடர்ச்சியாக மறுபரிசீலனை செய்யப்படுகின்றன
பணத்தாய்மையாக்கல் கொள்கை	அனைத்து சட்டபூர்வ கடமைகளும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யப்படுதல் இணங்குதல் அலகு மற்றும் BIRMC ஆகியவற்றால் மேற்பார்வை செய்யப்படுகிறது.
ஊழியர் நடத்தை விதி	
பொருண்மை வாழ்க்கை சுழற்சி நிர்வகிக்க பொருண்மை கொள்கை	

கூட்டிணைந்த ஆளுகை அறிக்கை

மக்கள் வங்கியின் கூட்டிணைந்த ஆளுகை அணுகுமுறையானது, குறுகிய மற்றும் நீண்ட கால பலன்களை வங்கியின் தேவைகளுக்கு இயைபொத்துப் போகக்கூடிய வகையில் மூலோபாய தீர்மானங்களை எடுத்தல் மற்றும் மேம்படுத்தல் என்பனவற்றை இலக்காகக் கொண்டு அமைந்துள்ளது. எங்களது பங்குதாரர்களுக்கு பேண்தகு பலன்களை உருவாக்கிக் கொடுத்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட பொறுப்பு கூறுதல்களின் ஊடாக போட்டி மிகுந்த நலன்களை உருவாக்குதல், காத்திரமான அபாய முகாமைத்துவம், அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பயன்தரு தலைமைத்துவம் என்பனவற்றின் ஊடாக விரிவான சமூகத்தின் ஊக்கக் காரணியாக நாம் ஆளுகையை நோக்குகின்றோம்.

மக்கள் வங்கியின் கூட்டிணைந்த ஆளுகை சட்டகம்




2018 ஆம் ஆண்டுக்கான முக்கிய கவனம்

- வங்கித் தொழிற் துறையில் புரட்சிகரமான மாற்றமான சுய வங்கி அலகுகள் எண்ணக்கருவினை உருவாக்கி அமுல்படுத்தல், வாடிக்கையாளர்கள் 24 மணித்தியாலங்களிலும் அனைத்து நாட்களிலும் வங்கிச் சேவையை பெற்றுக்கொள்ள வழி அமைத்தல்
- வங்கியின் கொள்கைகள், செயல்முறைகள், முக்கிய அளவீடுகள் மற்றும் அவற்றை வங்கியின் தந்திரோபாய திட்டத்திற்கு அமைவான வகையில் மீள ஒழுங்குபடுத்தல் என்பனவற்றின் ஊடாக வங்கிக் கொள்கைகளை மீளாய்வு செய்தல் மற்றும் அனுமதித்தல்.
- வியாபாரத்தின் குவிய மையமானது செயற்திறன், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப முன்னாக்கல் ஆகியவற்றின் ஊடாக உந்தப்படுவதுடன், இது முற்போக்கு தந்திரோபாயத்தின் ஓர் அங்கமாகும்.
- இன்றைய அவசர உலகிற்கு பொருந்தக் கூடிய பண்புகளையும் சேவைகளையும் கொண்டமைந்த மேம்படுத்தப்பட்ட இலத்திரனியல் விநியோக வழிகள் உள்ளிட்ட அதி உச்ச தொழில்நுட்ப சூழலை உருவாக்குதல்
- எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் இலங்கையின் மிகவும் அதிகளவில் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட வங்கி என்ற இலக்கை அடைவதற்கு புத்தாக்கம் அர்ப்பணிப்பிற்காக நிதியியல் ரீதியான உள்ளடக்கங்கள் வழங்கப்படுகின்றன.
- அறிவு மதிப்பீட்டு முறைமையினை அறிமுகம் செய்ததன் மூலம் உயர் தர வாடிக்கையாளர் சேவையை (CSQ) பேணுதல்

கூட்டிணைந்த ஆளுகை அறிக்கை

GRI 102-18, 102-22



GRI 102-19

ஆளுகை கட்டமைப்பு

எமது உள்ளக ஆளுகை கட்டமைப்பு பல்வேறு அடுக்குகளைக் கொண்டமைந்ததாகும். சபையானது மேற்பார்வை தேவையை பூர்த்தி செய்யும் வகிபாகத்தை வகிப்பதுடன், தந்திரோபாய ஆலோசனை வழிகாட்டல்கள், நிதி இலக்குகள், வள ஒதுக்கீடு மற்றும் அபாய வேட்கை என்பன தொடர்பில் நிறைவேற்று முகாமைத்துவத்துடன் கலந்துரையாடும். மேலும் எமது அனைத்து பங்களார்களின் சார்பிலும் பங்குப் பெறுமதியை உருவாக்குவதற்கு, சபையினால் உருவாக்கப்படும் நியமங்களை அமுல்படுத்தும் கடப்பாடு முகாமைத்துவத்தைச் சாரும்.

உத்தரவாதம்

வங்கியின் நிதியியல் கூற்று தொடர்பிலான உத்தரவாதத்தை கணக்காய்வாளர் நாயகம் வழங்குகின்றார் மற்றும் அகநிலை கட்டுப்பாடு தொடர்பில் பணிப்பாளர்களின் கூற்றுக்கள் 145 மற்றும் 75 ஆம் பக்கங்களில் முறையே பிரசுரிக்கப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டு 11 ஆம் இலக்க வங்கியியல் சட்டதிற்கு அமைய, அனுமதி பெற்ற வணிக வங்கிகளின் கூட்டிணைந்த ஆளுகை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் எந்தளவிற்கு பின்பற்றப்பட்டுள்ளன என்பது குறித்து கணக்காய்வாளர் நாயகம் உத்தரவாதம் வழங்குவார்.

GRI 102-22, 102-23,102-24

கூட்டிணைந்த ஆளுகையின் திறன்மிகு நடைமுறைக்கான ஒழுக்க விதிகளுக்கு இணங்குதல்

சபை (கோட்பாடு A.1)

நிதி அமைச்சர் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரினால் மக்கள் வங்கியின் பணிப்பாளர்கள் நியமிக்கப்படுவர். நடப்பு சபையானது தலைவர் மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்களைக் கொண்டமைந்ததாகும். அனைத்து பணிப்பாளர்களும் அரசு மற்றும் தனியார் துறையில் கௌரவம் வாழ்ந்தவர்களாவர். நடப்பு தலைவர் 20 ஆண்டுகள் சட்டத்துறையில் பண்பட்ட அனுபவம் மிக்க ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்கள் திறமை மற்றும் அனுபவத்தில் பல்வகையையுடையவர்கள் என்பதனால் வங்கியின் செயல்திறனை ஆராய்ந்து, வங்கியின் அபாய முகாமைத்துவத்தை மதிப்பீடு செய்து கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் மிக்கவர்களாக திகழ்கின்றனர். சபையின் முழு அளவிலான விபரத் திரட்டுக்கள் 26 மற்றும் 27ம் பக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

வழமையான சபை கூட்டங்களை நடாத்துதல் (கோட்பாடு A.1.1)

சபைக் கூட்டங்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ஒரு தடவையேனும் கூட்டப்படுவதுடன் தேவை ஏற்பட்டால் மேலதிக கூட்டங்கள் நடத்தப்படும். ஒரு ஆண்டுக்கு 12 தடவைகள் கூட்டங்கள் கூட்டப்படுவதுடன் அனைத்து கூட்டங்களிலும் அதிகப்பட்சமான உறுப்பினர்களின் பிரசன்னம் உறுதி செய்யப்பட்டிருக்கும். மேலும் கூட்டங்களில் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பினை வழங்கும் உறுப்பினர்கள் ஆக்கபூர்வமானதும், திறந்த அடிப்படையிலானதுமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்கள்.

சபையின் அனைத்து கூட்டங்களிலும் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்பதுடன், குழுக்களின் உறுப்பினர்கள் குழுக் கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டியது அவசியமானதாகும். பொதுவாக முன்கூட்டியே ஏற்பாடான நிகழ்வுகள், தனிப்பட்ட கட்டப்பாடுகள் மற்றும் நோய் போன்ற ஏதுக்களின் அடிப்படையில் மட்டும் சபையின் உறுப்பினர்கள் கூட்டங்களுக்கு சமூகமளிக்காமல் கூட்டங்களை தவிர்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு.

இதற்கு மேலதிகமாக சிரேஸ்ட முகாமைத்துவ குழுவின் மற்றும் வங்கியின் ஆலோசகர்கள் ஆகியோர் ஏதேனும் குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரல், விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக அழைப்பின் பேரில் மட்டும் கூட்டத்தில் இணைந்து கொள்வர். கூட்டிணைந்த முகாமைத்துவ குழு அல்லது புற நிபுணர்கள் ஆகியோரும் வங்கியின் மூலோபாயங்கள் தொடர்பிலான விடயங்கள் குறித்து முன்னிலைப்படுத்துகக்கூடிய சபை மற்றும் துணைக்குழு கூட்டங்களில் வழமையான அடிப்படையில் பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படுவர்.

கடந்த 2018ம் ஆண்டில் சபைக் கூட்டங்கள் மற்றும் துணைக்குழு கூட்டங்களில் ஒவ்வொரு பணிப்பாளர்களின் வரவு பற்றிய விபரங்கள் கீழ்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிப்பாளரின் பெயர்	சபைக் கூட்டம்	சபைக் கணக்காய்வு குழு	சபை நிறைவேற்று கட்டள் குழு	சபை மனித வளங்கள் மற்றும் ஊதியக் குழு	சபை ஒன்றிணைக்கப்பட்ட அபாய முகாமைத்துவ குழு	சபை பரிந்துரை குழு	சபை முதலீட்டு வங்கிக் குழு	சபை தகவல் தொழில்நுட்பக் குழு	சபை மூலோபாய திட்ட மீளாய்வு குழு
1. திரு. ஹேமசிநி பெர்னாண்டோ- தலைவராக - NI/NEX	10/10			5/5		5/5		1/1	1/1
திரு. ஜெஹான் பீ. அமரதுங்க - NI/NEX	8/1	3/3			2/2	5/5	1/1	1/1	1/1
செல்வி ஜி.டி.சி. ஏக்கநாயக்க - I/NEX	10/10	3/3			2/2	4/5	1/1		1/1
திரு. கிரிஸ் ராஜேந்திரன் - I/NEX	8/8		16/16						
திரு. ரீ.டி. என்டன் எஸ். ஹேமந்த - I/NEX	8/10		18/20	5/5					
கலாநிதி அமிந்த பெரேரா - I/NEX	10/10		20/20					4/4	
திரு. கே.டி.என். ரஞ்சித் அசோக - NI/NEX	9/10	3/3			2/2	1/1	1/1	1/1	
திரு. நிலன்கா மெவான் பீரிஸ் - I/NEX	3/3							4/4	
திருமதி. சுஜாதா குரே - I/NEX	2/2								
2. திரு. ஹேமசிநி பெர்னாண்டோ - பணிப்பாளராக - NI/NEX	1/2								
திரு. கே.டி.என். ரஞ்சித் அசோக - NI/NEX	2/2	1/1			1/1				
திரு. கே.எஸ். குணதிலக்க - I/NEX	2/2		1/1					1/1	
திரு. டி. விதானகமராச்சி - I/NEX	2/2	1/1			1/1				
திரு. ஏ.எச். விஜேசிநி அம்பவத்த - I/NEX	1/2		1/1					1/1	
திரு. ஜயம்பதி மொல்லிகொட - I/NEX	2/2		1/1					1/1	
செல்வி தமிழ்தா ரட்நாயக்க - NI/NEX	2/2	1/1			0/1				

I - சுயாதீன / NI - சுயாதீனம் அற்ற / NEX - நிறைவேற்று அதிகாரம் இல்லாத

சபையின் வகிபாகம் (கோட்பாடு A.1.2)

வங்கியின் நீண்ட கால வெற்றிக்காக தலைமைத்துவம் வழங்குதல், மேற்பார்வை செய்தல் கட்டுப்படுத்தல், அபிவிருத்தி செய்தல் என்பன வங்கியின் சபையின் கடப்பாடுகளாகும். பிரயோகிக்கக் கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு அமைய பங்குதாரர்களுக்கான பெறுமதியை உருவாக்குவது சபையின் மற்றுமொரு பொறுப்பாகும். நிறுவனத்திற்கு பொருத்தமான கலாச்சாரம், பெறுமதிகள் மற்றும் நடத்தைகள் என்பனவற்றை அமுல்படுத்துதல் கடப்பாடும் சபையைச் சாரும் என்பதுடன் நல்ல பெறுமதிகளை நிறுவனம் முழுவதிலும் வியாபிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கும் கடப்பாடும் சபையைச் சாரும்.

கூட்டிணைந்த ஆளுகை அறிக்கை

சபைக்காக ஒதுக்கப்பட்ட அதிகாரபூர்வ விடயங்கள் நிரல்படுத்தப்பட்டுள்ளன, இந்த நிரல்படுத்தல் விடயங்கள் நடப்பு விவகாரங்களை உள்ளடக்கியுள்ளதாக என்பது அடிக்கடி உறுதி செய்துகொள்ளப்படும். சபைக்காக ஒதுக்கப்பட்டுள்ள விடயங்களின் நிரல்படுத்தல்கள் உள்ளடங்கிய அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

ஆளுகை	முலோபாயம் மற்றும் வழிப்படுத்தல்	அபாய முகாமைத்துவ பொறுப்பு கூறல் மற்றும் கட்டுப்பாடு
<ul style="list-style-type: none"> ஆளுகை ஒழுங்குகள் குறித்த மீளாய்வு சபைக்காக நியமித்தல் மற்றும் நீக்குதல் சபைக் குழுக்களின் அங்கத்துவம் மற்றும் அதற்காக விதிமுறைகள் 	<ul style="list-style-type: none"> தந்திரோபாயம் மற்றும் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தை அங்கீகரித்தல் கையகப்படுத்தல் மற்றும் அகற்றுதல் செயற்பாடுகளுக்கான அதிகாரமளித்தல் அபாய முகாமைத்துவ தந்திரோபாயங்கள் மற்றும் அபாய வேட்கை ஆகியவற்றை உறுதி செய்தல் 	<ul style="list-style-type: none"> நிதிக் கூற்றுக்கள், ஏனைய சந்தை தகவல்கள் மற்றும் பங்கிலாப பரிந்துரைகள் என்பவற்றை அங்கீகரித்தல், நிதியியல் மற்றும் திறைசேரி கொள்கைகளை அதிகார தரத்தில் அங்கீகரித்தல் அகநிலை கட்டுப்படுத்தல் மற்றும் அபாய முகாமைத்துவம் என்பவற்றை மீளாய்வு செய்தல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை அங்கீகரித்தல்

சபையானது தனது பொறுப்புகளின் சிலவற்றை துணைக் குழுக்களிடம் ஒப்படைத்துள்ளது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளின் தன்மை பற்றிய விபரங்களும் வருடத்தில் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றியும் அறிக்கையின் 71 மற்றும் 74 பக்கங்களில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

அபாய முகாமைத்துவத்தின் செயல்திறனை கண்காணித்தல் மற்றும் அகநிலை கட்டுப்பாட்டு முறைமை என்பன சபையின் அபாய முகாமைத்துவ குழுவிடமும், சபையின் கணக்காய்வு குழுவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அபாய சகிப்புத்தன்மை, அபாயங்களை அடையாளம் காணுதல் மற்றும் நிச்சயமற்றத் தன்மைகள் குறித்து கண்காணிக்கும் அறி உச்ச பொறுப்பு சபையையே சாரும். மேலும், அபாய முகாமைத்துவம் தொடர்பில் குழு எவ்வாறான நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது குறித்து சபை ஒன்றிணைக்கப்பட்ட அபாய குழுவின் தலைவர் மற்றும் கணக்காய்வு குழுவினால் சபைக்கு அறிக்கைகள் கிடைக்கப்பெறும்.

தொழில் வாண்மை ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் முறைமை மற்றும் விபாபார நடவடிக்கைகளை முன்னெடுத்தல் என்பன தொடர்பில் நாட்டின் சட்டத்திற்கு அமைய இணங்குதல் (கோட்பாடு A. 1.3)

சபை ஒட்டுமொத்தமாகவும் பணிப்பாளர்கள் தனிப்பட்ட ரீதியிலும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது, வங்கி பல்வேறு விபாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுவான சட்டங்கள், ஒழுங்குகள் என்பவற்றுக்கு அமைவாக அனைத்து செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டப்பாடு சபை உறுப்பினர்களைச் சாரும்.

சபையின் குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பில் காலத்திற்கு காலம் சுயாதீன தீர்ப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை வங்கி ஒப்புக்கொள்கின்றது. இதன்பிரகாரம் சபையின் உறுப்பினர்கள், சுயாதீன தொழில்வாண்மை ஆலோசனைகளை (சட்டம், கணக்கியல் மற்றும் நிதி ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில்) வங்கியின் செலவில் பெற்றுக்கொள்ள முடியும், தங்களது கடமைகள் பொறுப்புகள் தொடர்பிலான எந்தவொரு விடயம் தொடர்பிலும் இவ்வாறு ஆலோசனை பெற்றுக்கொள்ள முடியும்.

கம்பனி செயலாளர் (கோட்பாடு A. 1.4)

சபையின் அனைத்து பணிப்பாளர்களும் சபையின் செயலாளரை அணுகுவதற்கு சந்தர்ப்பம் உண்டு. ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகள் மற்றும் பிரயோகிக்கப்பட வேண்டிய நியதிகள், ஒழுங்குகள் என்பன சபையினால் கடைபிடிக்கப்படுகின்றதாக என்பதனை உறுதி செய்ய வேண்டிய கட்டப்பாடு சபைச் செயலாளரைச் சாரும். மேலதிகமாக, சபையின் செயலாளர் பதவியை வகிப்பவரே அனைத்து குழுக்களினதும் செயலாளராகவும் கடமையாற்றுவார், சபையினதும், குழுக்களினதும் அனைத்து கூட்டங்களின் அறிக்கைகளையிடல் மற்றும் அவற்றைப் பேணிப் பாதுகாத்தல் சபைச் செயலாளரின் கடப்பாடும். சபைச் செயலாளரின் ஏனைய பொறுப்புகளாவன

- சபை கூட்டங்கள் மற்றும் குழுக் கூட்டங்களை நடாத்துவதற்கான இணைப்பு, ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
- மக்கள் வங்கிச் சட்டம் மற்றும் தொடர்புடைய சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
- உரிய சட்டங்களின் அடிப்படையில் கிரமமான முறையில் துணை பணிப்பாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை தெளிவுபடுத்தல் உள்ளிட்ட கூட்டிணைந்த ஆளுகைக்கான உதவிகளை வழங்குதல் மற்றும் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தல்.
- முகாமைத்துவத்திற்கும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்களுக்கும் இடையில் தொடர்புடைய இணைப்பாளராக தொழிற்படுத்தல்
- ஒழுங்குபடுத்தல் நியமங்களுக்கு அமைவான முறையில் தொடர்புடைய தரப்பினர் மற்றும் தொடர்புடைய கொடுக்ககல் வாங்கல்கள் தொடர்பிலான உரிய விபரங்களை, தகவல்களை உறுதிப்படுத்தல்.
- மக்கள் வங்கிச் சட்டம் மற்றும் தொடர்புடைய சட்டங்கள் தொடர்பில் சபையின் இணைக்கப்பட்டுள்ள சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்வதன் மூலம் வங்கி அனைத்துவிதமான நடைமுறைப்படுத்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக செயற்படுகின்றது என்பதனை உறுதி செய்தல்.

பணிப்பாளர்களின் சுயாதீன தீர்ப்பு (கோட்பாடு A. 1.5)

வங்கியின் தீர்மானங்களை தாங்கிக் கொள்ளக்கூடிய சுயாதீன தீர்ப்பு உடையவர்களாக பணிப்பாளர்கள் இருக்க வேண்டியது அவசியமானதாகும். அனுபவம் மிக்க தொழில்வாண்மையாளர்கள் என்பதனால் அவர்களது கடமைகள் வேறு நபர்களின் செல்வாக்கு இன்றி முன்னெடுக்கப்படும். நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்கள் சவால் மிக்க சூழ்நிலைகளில் காத்திரமான பங்களிப்பினை வழங்குவதனை சபை வரவேற்பதுடன், அதற்கு ஊக்கத்தையும் அளிக்கும்.

போதுமான நேரம் மற்றும் முயற்சி குறித்த பணிப்பாளர்களின் அப்பணிப்பு (கோட்பாடு A. 1.6)

சபையின் ஆவணங்களை மீளாய்வு செய்வதற்கு பணிப்பாளர்கள் போதியளவு நேரத்தை ஒதுக்கி கூட்டத்திற்கு முன்னதாக ஆயத்தங்கள் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஏதேனும் மேலதிக தகவல்கள் அல்லது தெளிவுபடுத்தல்கள் தேவைப்பட்டால் அது குறித்து தெரிந்து கொள்வதுடன், விடயங்களை தொடர்ச்சியாக பின் தொடர வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அனைத்து கூட்டங்களின் போதும் பணிப்பாளர்கள் போதுமான அளவு நேரத்தை ஒதுக்கீடு செய்து தங்களது அனைத்து பொறுப்புகளையும் திருப்திகரமான முறையில் நிறைவேற்ற வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பணிப்பாளர்களுக்கான பயிற்சி (கோட்பாடு A. 1.7)

அனைத்து பணிப்பாளர்களும் தொடர்ச்சியாக முன்னேற்றத்தினை இலக்காகக் கொண்டு பொருத்தமான பயிற்சி வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள உரித்துடையவர்களாவார். பணிப்பாளர்களினால் சபைக்கும் குழுக்களுக்கும் வழங்கப்பட்டு வரும் பங்களிப்புகள் பொருத்தமானதாக அமைய வேண்டும் என்ற காரணத்தினால் அறிவாற்றல் விருத்தியாவதுடன், வங்கியினால் முன்னெடுக்கப்படும்

வியாபாரம் மற்றும் சந்தைகள் தொடர்பிலான புரிதல் திறன் விருத்தியாகின்றது. வங்கியின் வர்த்தகம், கூட்டிணைந்த ஆளுகை, சட்டம் மற்றும் ஒழுங்குபடுத்தல் நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் வங்கியின் சிரேஸ்ட் நிறைவேற்று அதிகாரிகள் அல்லது வெளி வளவாளர்கள் ஊடாக முன்னிலைப்படுத்துகைகள் மற்றும் சபையின் எழுத்து மூல அறிக்கைகள் ஊடாக தெளிவுபட்டல்கள் மேற்கொள்ளப்படும்.

தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி (கோட்பாடு A. 2)

மக்கள் வங்கியின் தலைமைத்துவத்திற்கு வங்கியின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அல்லது பொது முகாமையாளர் ஆகியோர் கூட்டாக பொறுப்புடையவர்களாவர். நேர்மை, நாணயத்தில் ஆதி உயர் தரத்தை பேண வேண்டிய கடப்பாடு உண்டு. பொறுப்பு கூறுதல் மற்றும் கடப்பாடு என்பன தொடர்பில் தலைவருக்கும் பிரதம நிறைவேற்று அதிகாரி அல்லது பொது முகாமையாளருக்கு இடையில் தெளிவானதும் வினைத்திறனாதமான வேறுபாடு காணப்படுகின்றது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் தனித்துவமான வகிபாகத்தை வகிக்கின்ற போதிலும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடன் அதிகாரங்களையும், ஆளுகைகளையும் சமனிலையான அடிப்படையில் பேணுவதுடன், தீர்மானம் நிறைவேற்றதல் மற்றும் கட்டுப்படுத்தும் தருணங்களின் போது எந்தவொரு தனி நபருக்கும் ஏதேச்சதிகார பலம் கிடையாது.

சபை வினைத்திறனாக செயற்படுதல் மற்றும் முழு அளவில் சட்ட மற்றும் ஒழுங்குபடுத்தல் கடப்பாடுகளை பூர்த்தி செய்தல் என்பதனை உறுதிப்படுத்துவதற்கான தலைமைத்துவத்தை வழங்குதல், நெறிப்படுத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் ஆகிய கடப்பாடுகள் தலைவரைச் சாரும்.

தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அல்லது பொதுமுகாமையாளர் ஆகிய பதவிகளை இணைப்பது குறித்த தீர்மானம் நியாயப்படுத்தப்பட்டு கட்டிக்காட்டப்பட வேண்டும் (கோட்பாடு A. 2.1)

தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அல்லது பொது முகாமையாளர் ஆகிய பதவிகள் தெளிவாக வேறுபடுத்தப்பட்டுள்ளன, இந்த பதவிகளை ஒரே நபர் வகிப்பதனால் தீர்மானம் எடுக்கும் போது எதேச்சதிகார நிலைமையை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு வேறுபடுத்தப்பட்டுள்ளது.

தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அல்லது பொது முகாமையாளர் ஆகியோர் யார் என்பது குறித்து அடையாளப்படுத்தல்கள் ஆண்டறிக்கையின் 26 மற்றும் 30ம் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

GRI 102-23

தலைவரின் வகிபாகம் (கோட்பாடு A. 3)

பிரதம நிறைவேற்று அதிகாரி அல்லது பொது முகாமையாளர் மற்றும் முகாமைத்துவம் ஆகிய தரப்புகள் சபையினால் இணங்கப்பட்ட கொள்கைகள் மற்றும் மூலோபாயங்களை வினைத்திறனான வகையில் அமுல்படுத்தப்படுகின்றனவா என்பதனை உறுதி செய்யும் பொறுப்பு தலைவரைச் சாரும்.

சபையின் செயற்பாடுகளை கிரமமான முறையில் முன்னெடுத்தல் (கோட்பாடு A. 3.1)

தலைமைத்துவத்தை வழங்குவது மட்டும் தலைவரின் பொறுப்பு கிடையாது, சபையின் தொழிற்பாடுகளை மேற்பார்வை செய்தல் மற்றும் வங்கி மற்றும் அதன் பங்குதாரர்களின் சிறந்த நலன்களை பாதுகாத்து உறுதி செய்தல் என்பனவும் தலைவரின் பொறுப்புக்களாகும். தவிசாளர் இவைகளுக்கு பொறுப்புடையவராவார்

- ◆ சபைக் கூட்டங்கள் திட்டமிட்வாறு, செயற்திறனான முறையிலும் நடைபெறுகின்றதா என்பதனை உறுதி செய்தல்
- ◆ சபைக் கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலை நிர்ணயம் செய்தல், ஏனைய பணிப்பாளர்கள், பல்வேறு துணைக்குழுக்களின் உறுப்பினர்கள் அல்லது செயலாளர் ஆகியோரினால் பரிந்துரை செய்யப்படும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துதல்.
- ◆ சபையின் உறுப்பினர்கள் உரிய நேரத்தில் தெளிவானதும், துல்லியமானதுமான தகவல்களை பெற்றுக் கொள்வதனை உறுதி செய்தல்

- ◆ கூட்ட அறிக்கைகள் துல்லியமான முறையில் பதிவு செய்யப்பட்டு, பணிப்பாளர்களுக்கு இடையில் சரியான முறையில் விநியோகம் செய்யப்படுகின்றதா என்பதனை உறுதி செய்தல்
- ◆ சிறந்த தலைமைத்துவத்தையும், ஆளுகையையும் வழங்குவதன் மூலம் ஒட்டுமொத்த சபை, தனிப்பட்ட பணிப்பாளர்களின் வினைத் திறனை மேம்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்குதல். உரிய நேரத்தில் அனைத்து விதமான முக்கியமான விடயங்கள் சரியான முறையில் சபைக் கூட்டங்களில் கலந்துரையாடப்படுகின்றது என்பதனை உறுதி செய்தல்.
- ◆ நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்களுக்கு இடையில் திறந்ததன்மை மற்றும் ஆக்கபூர்வமான வாதங்களையும், சவால்களையும் கொண்ட கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் சபையின் விவகாரங்களில் பூரண பங்களிப்பினை பெற்றுக் கொள்ள முடிவதுடன், இது சபையின் வினைத்திறனான தொழிற்பாட்டுக்கும் உறுதுணையாக அமையும்.
- ◆ குழுவின் மூலோபாயங்கள் மற்றும் கொள்கைகளை அபிவிருத்தி செய்தலில் ஒட்டுமொத்த அடிப்படையல் சபையின் ஆக்கபூர்வமான பங்களிப்பினை உறுதி செய்தல் மற்றும் வங்கியின் மிகச் சிறந்த நலன்களை உறுதி செய்யும் வகையிலும் சபையின் இணக்கப்பாட்டை நியாயமாக பிரதிபலிக்கக் கூடிய வகையிலும் சபையின் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றது என்பதனை உறுதி செய்தல்.
- ◆ சபையின் செயற் திறனை மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக அர்த்தமுள்ள பின்னாட்டலை உருவாக்கி, சுய மதிப்பீடு செயன்முறைக்கு தலைமைத்துவம் வழங்குதல்

நிதியியல் மதிநுட்பம் (கோட்பாடு A.4)

நிதியியல் விவகாரங்கள் தொடர்பிலான போதியளவு கூரிய மதிநுட்பமும் அறிவாற்றலும் தன்னகத்தே கொண்டவர்களாகவே சபையின் உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். சிரேஸ்ட் பட்டயக் கணக்காளர்கள் மற்றும் பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் ஆகியோர் நிதியியல் விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர். இதற்கு மேலதிகமாக சபையின் ஏனைய பணிப்பாளர்களின் பண்பட்ட அனுபவ முதிர்ச்சியானது நிதியியல் மதிநுட்பம் தொடர்பில் போதிய கூர்மையை உறுதி செய்கின்றது.

சபையின் சமநிலை (கோட்பாடு A. 5)

சபையானது மிகவும் சமநிலையான அடிப்படையிலேயே காணப்படுகின்றது. தீர்மானம் எடுக்கும் செயன்முறையில் எந்தவொரு தனிப்பட்ட நபரும், குழுவும் செல்வாக்கு செலுத்துவதற்கு அனுமதியில்லை என்பது உறுதிப்படுத்தப்படும். நிறைவேற்று அதிகாரமற்ற 10 பணிப்பாளர்கள் சபையில் அங்கம் வகிக்கின்றார்கள். இலங்கை பங்கு பரிவர்த்தனை மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனம் ஆகியன கூட்டாக இணைந்து வெளியீட்டுள்ள கூட்டிணைந்த ஆளுகைக்கான காத்திரமான நெறிப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குறைந்தபட்ச தகுதிகளை பூர்த்தி செய்த 6 பணிப்பாளர்கள் சுயாதீன அடிப்படையில் சேவையாற்றுவார்கள்.

அனைத்து சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்கள் முகாமைத்துவ நடவடிக்கைகளில் சுயாதீனமாக செயற்படுவார்கள், சாதன ரீதியாக தலையீடு செய்யக் கூடிய எந்தவொரு வியாபாரம் அல்லது வேறும் தொடர்புகளிலிருந்து சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது, அல்லது சுயாதீன தீர்ப்பிற்கு அமைய சாதன ரீதியாக தலையீடு செய்ய சந்தர்ப்பம் உண்டு.

ஒவ்வொரு நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளரும் சுயாதீனத்தன்மை அல்லது குறித்த சில விடயங்கள் தொடர்பில் சுயாதீனத்தன்மையற்ற நிலைமைகள் குறித்து கட்டிக்காட்டி கையொப்பமிடப்பட்ட உறுதியுரையொன்றை சமர்ப்பிப்பார்கள், இந்த விடயங்கள் மதிப்பீடு செய்து அவை சுயாதீனத்தன்மை குறித்த தேவைப்பாடுகளை பூர்த்தி செய்துள்ளமையை உறுதி செய்தல்.

ஆண்டு குறித்த மீளாய்வுகளின் பதிலீடாக பணிப்பாளர்களை நியமிப்பதற்கு எந்தவொரு சூழ்நிலையிலும் அவசியம் ஏற்படுவதில்லை. மேலும் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அல்லது பொது முகாமையாளர் ஆகிய பதவிகள் வேறுபடுத்தப்பட்டுள்ள நிலையில் சிரேஸ்ட் சுயாதீன பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கான அவசியப்பாடு எழுவதில்லை. சுயாதீன பணிப்பாளர் ஒருவர்

கூட்டிணைந்த ஆளுகை அறிக்கை

நியமிக்கப்பட்டதன் பின்னர், தவிசாளர் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ஆகியோர் வங்கியின் துணை நிறுவன பணிப்பாளர் வீதத்தில் கடமையாற்றுவார்.

தகவல் விநியோகம் (கோட்பாடு A. 6)

சபை கூட்டங்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நிரல்படுத்தப்படுவதுடன், அனைத்து பணிப்பாளர்களுக்கும் போதுமான அளவு அறிவித்தல் வழங்கப்படும். கூட்டம் குறித்த ஆவணங்கள் தெளிவான நிகழ்ச்சி நிரல், முகாமைத்துவ முன்னிலைப்படுத்தல் குறித்த சாரம்ச அறிக்கை உள்ளிட்ட விபரங்களை கம்பனி செயலாளர் சபை மற்றும் குழுக்கூட்டங்களுக்கு முன்னதாக அனைத்து பணிப்பாளர்களுக்கும் விநியோகம் செய்வார். கூட்டம் நடைபெறுவதற்கு 7 வேலை நாட்களுக்கு முன்னதாக இந்த தகவல்கள் பணிப்பாளர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டங்களுக்கு பங்கேற்க முடியாத பணிப்பாளர்களுக்கு கூட்டத்தின் அறிக்கையினை ஆவணமாக வழங்கி கூட்டம் பற்றிய விபரங்கள் வழங்கப்படும். அடுத்த கூட்டத்தில் பின்னூட்டல்கள் உள்ளடக்கப்பட்ட அறிக்கைகள் ஆவணமாக சமர்ப்பிக்கப்படும்.

குறிப்பிட்ட மாதத்திற்கான மாத கணக்கு விபரங்கள் தயாரிக்கப்பட்டு பணிப்பாளர்களுக்கு விநியோகம் செய்யப்படும், இந்த அறிக்கையில் ஒவ்வொரு பிரிவு அல்லது துணை நிறுவனங்களின் முக்கிய குறிகாட்டிகள் அடிப்படையிலான நிதியியல் விளைதிறன்களின் அடிப்படையிலான விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். வழங்கப்பட்டுள்ள தகவல்கள் தரவுகளில் ஏதேனும் ஐயப்பாடுகள் அல்லது தெளிவற்ற நிலைமை காணப்பட்டால் அது குறித்து தெரிந்து கொள்வதற்கான பூரண உரிமை சபைக்கு உண்டு, தேவை ஏற்பட்டால் எந்த துறையில் தெளிவற்ற நிலைமை காணப்படுகின்றதோ அதனுடன் தொடர்புடைய முகாமைத்துவ பிரதிநிதியை கூட்டங்களுக்கு அழைத்து மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

GRI 102-24

சபைக்கான நியமனம் (கோட்பாடு A. 7 & A.8)

மக்கள் வங்கிச் சட்டத்திற்கு அமைவாக உச்சபட்சமாக 10 பணிப்பாளர்களை துறைசார் அமைச்சர் நியமிப்பதுடன், இந்த நியமனத்தில் இரண்டு பணிப்பாளர்கள் அமைச்சரின் துறைசார் கூட்டிணைந்த செயற்பாடுகளை கையாளும் நோக்கில் அமைச்சரினால் பரிந்துரை செய்யப்படுவார். பதவி நியமனங்கள் ஒரு தவணைக்கு முன்று ஆண்டுகள் என்ற அடிப்படையில் உச்சபட்சமாக ஒன்பது ஆண்டுகள் பதவி வகிக்கக் கூடிய வகையில் மேற்கொள்ளப்படும். பணிப்பாளர்களின் உச்ச வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு 11ம் இலக்க வங்கிச் சட்டத்தின் அடிப்படையில் வயதெல்லை அல்லது தவணைக்காலம் ஆகியவற்றில் எது முதலில் பூர்த்தியாகின்றதோ அதன் அடிப்படையிலேயே பதவியில் நிகழ்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சபைக்கான அனைத்து பணிப்பாளர்களின் நியமனங்கள் தொடர்பிலான தகுதிகள் குறித்து இலங்கை மத்திய வங்கியினால் மதிப்பீடு செய்யப்படும், பணிப்பாளராக பதவி வகிப்பதற்கு தகுதியுடையவரா என்பது குறித்து மத்திய வங்கி சில நியமனங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யும்.

சபையின் விளைதிறன் பற்றிய மதிப்பீடு (கோட்பாடு A. 9)

சபையின் அனைத்து உறுப்பினர்களும் தனி நபர் என்ற ரீதியிலும் சபையின் குழு உறுப்பினர் என்ற ரீதியிலும் குறிப்பிட்ட ஆண்டில் வழங்கிய பங்களிப்பின் விளைதிறன் தொடர்பில் சுய மதிப்பீடு செய்துகொள்வார். வங்கியின் விளைதிறன் தொடர்பிலான மதிப்பீடு கட்டிகள் காரணிகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு பணிப்பாளர்களினதும் சுய மதிப்பீடு அறிக்கைகளை சபையின் செயலாளர் திரட்டி சாரம்ச அறிக்கையாக சபையில் சமர்ப்பிப்பார்.

பணிப்பாளர்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிடுதல் (கோட்பாடு A. 10)

இந்த ஆண்டறிக்கையில் பணிப்பாளர்கள் தொடர்பிலான விபரங்கள் அடங்கிய தகவல் தொகுப்பு பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது

- ◆ பெயர், தகுதிகள், சிறிய சுயவிபரத் தொகுப்பு மற்றும் எந்தெந்த துறைகளில் நிகழ்ந்துவரும் கொண்டுள்ளார் என்பது பற்றிய விபரங்கள் 26ம் மற்றும் 27ம் பக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது

- ◆ சபை கூட்டங்கள் மற்றும் குழுக் கூட்டங்களின் எண்ணிக்கை மற்றும் உறுப்பினர்களின் வருகை ஆகிய விபரங்கள் 51ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
- ◆ எந்தெந்த குழுக்களின் எந்தெந்த பணிப்பாளர்கள் அங்கம் வகிக்கின்றார்கள் என்ற பெயர் விபரங்கள் குழுக்களில் எந்தப் பணிப்பாளர் தலைவராக கடமையாற்றுகின்றார் என்பது பற்றிய விபரங்கள் 71 மற்றும் 74ம் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது
- ◆ தரப்புக்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய விபரங்கள் 70ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதம நிறைவேற்று அதிகாரி குறித்த மதிப்பீடு (கோட்பாடு A. 11)

பிரதம நிறைவேற்று அதிகாரி அல்லது பொது முகாமையாளர் மதிப்பாய்வு செய்வதே சபையின் மிக முதன்மையான பொறுப்பாகும். மதிப்பாய்வு செயல்முறையானது வங்கியினது செயல்திறனையும், பிரதம நிறைவேற்று அல்லது பொது முகாமையாளரின் தலைமைத்துவம் தொடர்பிலும் வங்கி மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அல்லது பொது முகாமையாளருக்கு ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை உத்தியோகபூர்வமான முறையில் முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பமாக அமையும். சபை மனித வள மற்றும் ஊதிய குழுவின் (BHRRC) ஊடாக சபையானது மதிப்பாய்வு செயல்முறையை அமுல்படுத்தும். நிதியாண்டு ஆரம்பிக்கப்பட்ட முன்னதாக, அனைத்து தரப்பினரதும் நலன்களை கருத்திற் கொண்டு நீண்ட கால, குறுகிய கால மற்றும் இடைக்கால அடிப்படையிலான வியாபார இலக்குகளை (நிதியியல் மற்றும் நிதியியல் சாரா) சபை மனித வள மற்றும் ஊதிய குழு நிர்ணயிக்கும். பிரதம நிறைவேற்று அதிகாரி அல்லது பொது முகாமையாளருடன் கலந்துரையாடியே இந்த இலக்குகள் நிர்ணயிக்கப்படும். பிரதம நிறைவேற்று அதிகாரி அல்லது பொது முகாமையாளர் தொடர்பில் சபை மனித வள மற்றும் ஊதிய குழுவின் இலக்குகளின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படும் என்பதுடன், இந்த இலக்குகளை சபை உறுதி செய்து ஒப்புதல் அளித்திருக்கும்.

இந்த இலக்குகளில் யோசனை மாறுதல்கள் ஏதேனும் பதிவாகியிருந்தால் அது குறித்து பிரதம நிறைவேற்று அதிகாரி அல்லது பொது முகாமையாளர் விளக்கம் அளிக்க வேண்டியதுடன் அவற்றை திருத்தி அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபட்ட வேண்டும்.

பணிப்பாளர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகளின் ஊதிய செயல்முறை (கோட்பாடு B.1, B.1.1, B.1.2, B.1.3)

நிதி அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைவாக சபையின் ஊதிய விடயங்கள் நிர்ணயம் செய்யப்படும். தன்னுடைய ஊதியம் தொடர்பில் தீர்மானம் எடுக்கவோ தாக்கம் செலுத்தவோ எந்தவொரு பணிப்பாளருக்கும் சந்தர்ப்பம் கிடையாது. பிரதம நிறைவேற்று அதிகாரி அல்லது பொது முகாமையாளர் மற்றும் முக்கிய முகாமைத்துவ அதிகாரிகள் ஆகியோரின் ஊதியம் மற்றும் ஏனைய நலன்கள் தொடர்பில் சபை மனித வள மற்றும் ஊதிய குழுவினால் பரிந்துரைகள் செய்யப்படுவதுடன், இந்த பரிந்துரைகள் வங்கியின் ஊதிய கொள்கைகளுக்கும், கூட்டு உடன்படிக்கைக்கும் அமைவானதாக காணப்படும். சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும், தகுதியுடைய, அனுபவம் மிக்க வங்கியின் ஊழியர்களுக்கான ஊதியமானது அவர்களை கவரக்கூடியதும், அவர்கள் தொடர்ந்தும் பணியாற்றக் கூடியதும், அவர்களை ஊக்கப்படுத்தக் கூடியதுமான வகையில் வடிவமைக்கப்படும். கூட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் சபையின் சம்பளப் பரிந்துரைகள் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன், அமைச்சரே ஊதியம் தொடர்பிலான இறுதி அனுமதி வழங்கும் அதிகாரம் படைத்தவராக காணப்படுகின்றார்.

சபை மனித வள மற்றும் ஊதிய சபையானது (BHRRC) பொறுப்புக்களை நிறைவேற்றுவது தொடர்பில் இன்றியமையாத தருணங்களில் தொழில் வான்மையுடைய ஆலோசனைகளை வங்கிக்கு வெளியே இருந்து பெற்றுக்கொள்ளும். BHRRC இன் ஊதியக் கொள்கை மற்றும் குழுவின் தலைவர், உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய 72ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (நிறைவேற்று அதிகாரம் இல்லா) பணிப்பாளர்களுக்கான மொத்த ஊதியம் தொடர்பிலான விபரங்கள் 182ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்குதாரர்களுடனான உறவு (கோட்பாடு C.1, C.2)

அரசு வங்கி என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கமே வங்கியின் பிரதான பங்குதாரர், மக்கள் வங்கியானது நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்குகின்றது. நாட்டின் சமூகப் பொருளாதார அபிவிருத்தி இலக்குகள் நோக்கி வங்கியின் செயற்பாடுகளை குவியப்படுத்துவதனை சபையானது அமைச்சுடன் தொடர்பு கொள்வதன் ஊடாக உறுதி செய்யும்.

ஆண்டறிக்கையானது ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் அச்சிடப்பட்டு நிதி அமைச்சின் ஊடாக நாடாளுமன்றில் விநியோகம் செய்யப்படும். நிதி அமைச்சு குறித்த விடயங்கள் தொடர்பில் நிதி அமைச்சுடன் தொடர்பு கொண்டு வங்கி கருமங்களை ஆற்றும்.

பிரதான மற்றும் சாதன கொடுக்கல்வாங்கல்கள் (கோட்பாடு C.3)

குறிப்பு 49 ஊடாக நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் அன்றி, வங்கியின் அல்லது குழுமத்தின் தேரிய செய்து அடிப்படையே சாதன ரீதியாக கொடுக்கல் வாங்கல்களின் மூலம் திருத்தி அமைக்கப்பட முடியாது. இந்த விடயம் 238ம் பக்கத்தில் காணப்படுகின்றது.

நிதி அறிக்கையில் (கோட்பாடு D.1)

ஆண்டறிக்கையானது வங்கியின் நிதி நிலைமை, செயல்திறன் மற்றும் எதிர்காலம் ஆகிய விடயங்கள் தொடர்பில் நடுநிலையான அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கையிடலாக அமையும். கதை கூறும் அல்லது எடுத்துரைத்தல் பாங்கிலும் காட்சி ஊடகங்களின் ஊடாகவும் தெளிவான அடிப்படையில் தகவல்கள் வெளியிடப்படும். வங்கியின் செயல் திறன் தொடர்பில் சமனிலையான அடிப்படையிலான நோக்கு ஒன்றை நாம் வழங்கியுள்ளதுடன், நிதி அமைச்சு மற்றும் ஒழுங்குபடுத்துபவர்கள் உள்ளிட்ட ஏனைய துறைசார் அதிகாரிகளுக்கும் இந்த அறிக்கை தகவல்கள் வழங்கப்படும். ஆண்டறிக்கை மற்றும் இடைக்கால நிதி செயற்பாடு குறித்து அறிக்கை என்பனவற்றை சட்ட ரீதியான தேவையாடுகளுக்கு இணங்கும் வகையில் சமர்ப்பிப்பதனை உறுதி செய்வதில் வங்கி மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்ளும்.

வீதிகளின் பிரகாரம் இந்த அறிக்கையில் பின்வரும் வெளிப்படுத்தல்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டியது இன்றியமையாததாகும்

- ❖ பணிப்பாளர்களின் பொறுப்புக் குறித்த அறிக்கை 144 பக்கத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், நிதி அறிக்கைகள் தயாரித்தல் மற்றும் முன்னிலைப்படுத்தல் என்பன குறித்த சபையின் பொறுப்புக்களை நிர்ணயிக்கும் பொறுப்பு சபையைச் சாரும்
- ❖ சுயாதீன கணக்காய்வாளர்களின் பொறுப்புக்கள் மற்றும் அவர்களது அறிக்கைகள் என்பன அறிக்கையின் 145ம் பக்கத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
- ❖ அகவய கட்டுப்பாடு குறித்த பணிப்பாளரின் அறிக்கை 75ம் பக்கத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
- ❖ முகாமைத்துவ வர்ணனை 94 மற்றும் 141 பக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
- ❖ நிறுவனத்தின் தொடர்ச்சியாக இயங்குவது குறித்த கரிசனை குறித்த அறிக்கை, பணிப்பாளர்களின் பொறுப்பு என்ற தலைப்பில் 145 பக்கத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது
- ❖ தொடர்புடைய தரப்புக்களின் கொடுக்கல் வாங்கல்கள் 49ம் இலக்க குறிப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நிதி அறிக்கை மற்றும் கூட்டிணைந்த ஆளுகை ஆகிய பிரிவுகளில் இந்த விடயங்கள் 70ம் பக்கத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அகநிலைக்கட்டுப்பாடு மற்றும் கணக்காய்வு குழு (கோட்பாடு D.2 & 3)

பங்குதாரர்களின் நலன்களையும் வங்கியின் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு அபாய முகாமைத்துவம் மற்றும் சிறந்த அகநிலை கட்டுப்பாட்டு முறைமைகளை உருவாக்கி, உரிய நேரத்தில் சரியான கிரமமான முறையில் அமுல்படுத்தும் பொறுப்பினை தெரிந்து கொள்ளும் அறிவாற்றல் சபைக்கு உண்டு. அபாய முகாமைத்துவங்களில் தொடர்பில் BAC சபைக்கு உதவும் அதேவேளை, அபாய முகாமைத்துவம் தொடர்பிலான கடமைகளை முன்னெடுப்பதற்கு BIRMC உதவும். குழு அறிக்கைகளில் அவர்களின் வகிபாகம் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பிலான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது. முறையே 71 மற்றும் 74 பக்கங்களில் இந்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வங்கியின் அபாய முகாமைத்துவ திணைக்களத்திற்கு BIRMC உதவும். வங்கி எவ்வாறு அபாய முகாமைத்துவம் செய்கின்றது என்பது குறித்த பூரண அறிக்கை 40 முதல் 48ம் பக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது. வங்கியின் அகநிலை கணக்காய்வு தொழிற்பாடுகளுக்கு சபை கணக்காய்வு குழு (BAC) உதவுவதுடன், அகநிலை கணக்காய்வு திணைக்களம் அகநிலை கட்டுப்பாட்டு முறைமைகளின் பொருத்தப்பாடு மற்றும் செயல்திறன்மீது குறித்து மீளாய்வு செய்வதுடன் சபை கணக்காய்வு குழுவிற்கு கிரமமான முறையில் அறிக்கையிடப்படுகின்றது. கணக்காய்வு மற்றும் அதன் செயல்திறன் போன்றவற்றின் நோக்கங்கள், பெறுதிகளை தொடர்ச்சியாக மீளாய்வு செய்தல் முதலியன BAC இன் கடமைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. வங்கியின் புறநிலை கணக்காய்வு மேற்கொள்ளும் கணக்காய்வாளர் நாயகத்துடன் தொடர்புடைய பேணும் அடிப்படை வகிபாகத்தையும் BAC தன்னகத்தே தாங்கியுள்ளது.

வியாபார ஒழுக்க விதிகள் மற்றும் கூட்டிணைந்த ஆளுகை அறிக்கை (கோட்பாடு D.4 & D.5)

வங்கி இரண்டு வியாபார ஒழுக்க விதிகளை கொண்டமைந்துள்ளது, ஒன்று பணிப்பாளர்களுக்காக அமுல்படுத்தப்படுவதுடன் மற்றையது பணியாளர்களுக்கானது. குறித்த ஒழுக்க விதிகள் வங்கியின் வியாபார செயற்பாடுகளுக்கு பொருத்தமானதும் தொடர்புடையதுமாக காணப்படுகின்றது என்பதனை ஆராய்ந்து உறுதி செய்யும் பொறுப்பு BHRRC ஐச் சாரும். கூட்டு ஆளுகையின் சிறந்த நடைமுறை விதியின் நிரல் ஒன்றின் தேவைப்பாடுகளுக்கு அமைவான வகையில் வியாபார ஒழுக்க விதிகள் அமைந்திருக்கும்.

கூட்டு ஆளுகை அறிக்கை 49ம் பக்கம் தொடக்கம் 70ம் பக்கம் வரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 145 கோட்பாட்டில் கூட்டிணைந்த ஆளுகையின் சிறந்த ஒழுக்க விதி நடைமுறை பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பங்குதாரர் உறவுகள் (கோட்பாடு E & F)

மக்கள் வங்கியின் பிரதான பங்குதாரர் இலங்கை அரசாங்கம் என்ற காரணத்தினால் ஒழுக்க விதிகளின் நியமங்கள் நடைமுறைப்படுத்தப்படாது.

GR1 102-18, 102-19, 102-32

பேண்தகுஅறிக்கை (கோட்பாடு G)

வங்கிக்கான பேண்தகு கொள்கை ஒன்றை சபை அனுமதித்துள்ளது. சமூக மற்றும் சுற்றூடல் அபிவிருத்தி குறித்த ஆளுகை சட்டகத்தின் ஊடாக தத்துவார்த்த, நோக்கங்கள் மற்றும் மூலோபாய இலக்குகள் அமுல்படுத்தப்படுவதனை உறுதி செய்தல், அனைத்து பூகோள பகுதிகளிலும் வங்கியின் செயற்பாடுகளின் போது மூன்று கீழ் நிலை பெறுமதிகள் நிலைநாட்டுப்படுவதனை உறுதி செய்தல். போட்பாட்டு நியதிகளின் அடிப்படையில் வங்கியின் பேண்தகு வியாபார முனைப்புக்கள் பின்வருமாறும் பட்டியலிடப்பட்டுள்ளன.

- கோட்பாடு 1 - பொருளாதார பேண்தகு நிலைமை - நிதி மூலதானம் 104 முதல் 108ம் பக்கங்களில் காணப்படுகின்றது
- கோட்பாடு 2 - சுற்றூடல் - இயற்கை மூலதானம் 134 முதல் 136 பக்கங்கள் வரையில்
- கோட்பாடு 3 - தொழிலாளர் நடைமுறைகள் - மனித மூலதானம் 116 முதல் 123ம் பக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
- கோட்பாடு 4 - சமூகம் - சமூக மற்றும் தொடர்புடைய மூலதானம் : சமூகம் 132 முதல் 133ம் பக்கங்களில்
- கோட்பாடு 5 - உற்பத்தி பொறுப்பு - சமூக மற்றும் உறவு மூலதானம்: வாடிக்கையாளர் 126ம் பக்கத்தில்
- கோட்பாடு 6 - பங்குதாரர் அடையாளம் காணுதல், உறவாடுதல் மற்றும் காத்திரமான தொடர்புடல், பங்குதாரர்களின் பங்களிப்பு பக்கம் 82 மற்றும் 83 உள்ளடக்கப்பட்டுள்ளது.
- கோட்பாடு 7 - பேண்தகு அறிக்கையிடல் அறிக்கையிடும் செயல்முறையின் அதிகாரபூர்வமான ஓர் அங்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. அடிக்கடி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த அறிக்கை தொடர்பில் 3 முதல் 4ம் பக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கூட்டிணைந்த ஆளுகை அறிக்கை

2007 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க வங்கியியல் திணைக்களம் மற்றும் மத்திய வங்கியால் வழங்கப்பட்ட இலங்கையிலுள்ள உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு கூட்டுறவு அரசின் திருத்தங்கள்.

பிரிவு	கொள்கை	இணக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல்	இணக்கம்
3 (1)	சபையின் பொறுப்புகள்		
	வங்கியின் பாதுகாப்பும் வலுவும் பின்வரும் வழிகளில் பலப்படுத்தப்பட்டுள்ளது:		
a.	மூலோபாய நோக்கங்கள் மற்றும் பெருநிறுவன பெறுமதிக்களை அமைத்தல்	சபையினால் அங்கீகரிக்கப்பட்ட மூலோபாய திட்டம் 2016-2020 உள்ளது. இது 24.10.2016 அன்று நடைபெற்ற சபையின் கூட்டத்தில் பின்னர் உறுதி செய்யப்பட்டது. வங்கியின் மூலோபாய குறிக்கோள்கள் வணிக அலகுத் தலைவர்களுக்கும் செயல்பாட்டு ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், 2016 முதல் 2020 வரையிலான மூலோபாய திட்டத்தின் மாதாந்த முன்னேற்றம், சபையினால் பரிசீலிக்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டிற்கான பாதீடு நிதியத் தலைவரால் வழங்கப்பட்டு, சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.	இணக்கமாக
b.	அபாய கொள்கை மற்றும் மேலாண்மை உட்பட ஒட்டுமொத்த வணிக மூலோபாய ஒப்புதல்.	வங்கியின் மூலோபாயத் திட்டம் 2019 முதல் 2020 வரையிலான காலப்பகுதிக்கான மூலோபாய குறிக்கோள்கள் மற்றும் ஒட்டுமொத்த வணிக மூலோபாயத்தை உள்ளடக்கியது. இடர் மேலாண்மை கொள்கை கையேடு மற்றும் சமயங்கு சந்தையின் வெளிப்பாட்டிற்கான இடர் மேலாண்மை கொள்கை ஆகியன BIRMC பரிந்துரைக்கப்பட்டு சபையினால் அங்கீகரிக்கப்படுகிறது. மூலோபாய திட்டத்தில் வணிக நோக்கங்கள் 2019 முதல் 2020 வரையான அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான அளவிடத்தக்க குறிக்கோள்களாகும்.	இணக்கமாக
c.	இடர் மேலாண்மை	சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழு (IRMC) CRO மற்றும் தொடர்புடைய KMPs உதவியுடன் வங்கியின் அனைத்து ஆபத்துக்களை மதிப்பிடுகின்றது. குழுவின் உறுப்பினர்கள் வங்கியின் புதிய உத்திகள், புதிய உத்திகள் மற்றும் அபாயங்களைக் குறைப்பதற்கான வழிகள் மற்றும் வழிகளிலிருந்து எழும் அபாயங்கள் ஆகியவற்றைப் பற்றி சபையின் உறுப்பினர்கள் விவாதிக்கும் செயல்முறையைத் வங்கி ஆரம்பிக்கும்.	இணக்கமாக
d.	அனைத்து பங்குதாரர்களுடனும் தொடர்பாடல்	அனைத்து பங்குதாரர்களுடனும் பயனுள்ள இரு வழி தொடர்பு கொள்கையை குழு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியுள்ளது.	இணக்கமாக
e.	உள்ளக கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மேலாண்மை தகவல் அமைப்புகள்	நிதி அறிக்கையின் மீது உள் கட்டுப்பாட்டின் வடிவமைப்பு மற்றும் செயல்திறன் பற்றிய செயல்முறை மூலம் நிதித் தகவல்களின் துல்லியம் மற்றும் வங்கியின் உள் கட்டுப்பாட்டு அமைப்புகள் இயக்குநர் சபையினால் அடையாளம் காணும் வருடாந்த சபை இயங்கு முறைமை வங்கி கொண்டுள்ளது. மேலே உள்ள செயல்முறையின் செயல்திறனை சரிபார்க்கும் செயல்முறைக்கு வங்கியின் கூடுதலான உள்ளக கணக்காய்வு பிரிவு பெறுமதி சேர்க்கிறது. மேற்படி அறிக்கையை மேற்பார்வை செய்துள்ளதன், வங்கியின் MIS இன் துல்லியத்தன்மை மற்றும் ஏற்றத்தாழ்வுகளுடன் திருப்திகரமானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கையின் படி செயல்முறைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுப்பதாக நிர்வாக இயக்குனர் / தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்திருக்கிறார்.	இணக்கமாக. எனினும், வங்கி இந்த செயல்முறையை முன்னெடுத்துச் செல்லும்.
f.	KMP	வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி, பிரதிப்பொது முகாமையாளர்கள் மற்றும் உதவிப் பொது முகாமையாளர்கள் 2010 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க வங்கி உறுதித் தன்மை மற்றும் வங்கி மேற்பார்வைத் திணைக்களம் 02.12.2015 அன்று வழங்கப்பட்ட வழிகாட்டு நெறி 02/17/550/0002/003 இல் வரையறுக்கப்பட்டபடி KMP களாக வரையறுக்கப்பட்டுள்ளது.	இணக்கமாக

பிரிவு	கொள்கை	இணக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல்	இணக்கம்
g.	இயக்குநர்களுக்கும் KMP க்கும் அதிகாரம் மற்றும் முக்கிய பொறுப்புகளை வரையறுத்தல்	இயக்குநர்கள் மற்றும் KMP இன் இடையே அதிகாரம் மற்றும் பொறுப்புகளின் தெளிவான பிரிவு உள்ளது. வங்கியின் மூலோபாய முடிவுகளை எடுப்பதற்கு KMP வாரிய உறுப்பினர்கள் பொறுப்புள்ளவர்கள். குழுமத்தின் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளின் முடிவுகளை நிறைவேற்றுவதற்கான பொறுப்பும் KMP சாரும். மேலும், மக்கள் வங்கியின் சட்டம் தலைமை நிர்வாக அதிகாரி உட்பட இயக்குநர்கள் சபைக்கு அதிகாரம் மற்றும் முக்கிய பொறுப்புகளை வரையறுக்கப்படுகின்றது KMP யின் முக்கிய பொறுப்புகள் முற்றிலும் செயல்பாட்டு அடிப்படையிலானவை மற்றும் அவற்றின் வேலை விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. முக்கிய நிர்வாக அதிகாரிகளின் ஆணையம் பிரதிநிதி அதிகார கட்டுப்பாட்டின்கீழ் வரையறுக்கப்படுகிறது.	இணக்கமாக
h.	KMP மூலம் வங்கி விவகாரங்களில் மேற்பார்வைகள்	வங்கியின் விவகாரங்களை மேற்பார்வையிடுவதற்காக சபை நிர்வாக முகாமத்துவ அலுவலர்கள் நியமித்துள்ளது	இணக்கமாக
i.	சொந்த ஆளுமை நடைமுறைகளை மதிப்பீடு செய்தல்.	1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டம் பிரிவு 8 வரையறுக்கப்பட்டபடி, அவர்கள் இருவரும் கூட்டுறவு பொறுப்பான அமைச்சர் மூலமாக நியமிக்கப்படல் வேண்டும். 1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டம் பிரிவு 11 இயக்குநர்கள் குழு கவனத்திற்கொள்ளப்படும் சிக்கல்கள் பற்றி உரையாடுகிறது. மேலும், செப்டம்பர் 2011 இல் சபையின் ஒப்புதலுக்கான சிறந்த நடைமுறை பிரிவு 2.13. கோட் உறுப்பினர்களின் கவனத்திற்கொள்ளப்படும் சிக்கல்கள் பற்றி உரையாடுகிறது. வங்கி இயக்குநர்களின் சொந்த ஆளுமை நடைமுறைகளை மதிப்பீடு செய்வது உட்பட இயக்குநர்கள் குழுவுக்கு ஒரு சுய மதிப்பீட்டு செயல்முறை உள்ளது. மேலும், செப்டம்பர் 2011 இல் வாரியத்தின் ஒப்புதலுக்கான சிறந்த நடைமுறை பிரிவு 2.23.4 இன் குறியீடு, சுய மதிப்பீட்டு செயல்முறை பற்றி பேசுகிறது 2017 ஆம் ஆண்டிற்கான சுய மதிப்பீடு சேகரிக்கப்பட்டு ஒரு சுருக்கத்தை வாரியத்தின் மதிப்பாய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டு, பலவிமான பகுதிகளில் விவாதிக்கவும் தேவையான மாற்றங்களை பரிந்துரை செய்யும். 2018 ஆம் ஆண்டிற்கான சுய மதிப்பீடு 2019 ன் முதல் காலாண்டில் சேகரிக்கப்பட்டு சபையில் சமர்ப்பிக்கப்படும்.	இணக்கமாக
j.	KMP க்க வழிமுறைத் திட்டம்	சபையினால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைத் திட்டம் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பிற முக்கிய நிர்வாக பணியாளர்கள் (DGM கள் மற்றும் AGM க்காக) உள்ளது. இருப்பினும், KMP களுக்கு முறையான தொடர்ச்சியான ஏற்பாட்டைக் கொண்டுவருவதற்காக குறைந்தபட்சம் வருடாந்தம் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.	இணக்கமானது. இருப்பினும், முறையான தொடர்ச்சியான ஏற்பாட்டைக் கொண்டுவருவதற்காக, ஏற்கனவே இருக்கும் அடுத்தடுத்த திட்டத்தை ஆண்டுதோறும் திருத்தப்படும்.
k.	KMP உடன் வழக்கமான கூட்டங்கள்	நடைமுறை செயல்பாடுகள் தொடர்பான விவங்களை விளக்கும்படி சபைக்கு தேவைப்படும்போது, முக்கிய நிர்வாக அலுவலர்கள் வழக்கமாக அழைக்கப்படுவார்கள்.	இணக்கமாக

கூட்டிணைந்த ஆளுகை அறிக்கை

பிரிவு	கொள்கை	இணக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல்	இணக்கம்
l.	ஒழுங்குமுறை சூழல் மற்றும் ஒழுங்குபடுத்தலுடன் ஒரு பயனுள்ள உறவை பராமரித்தல்.	இயக்குநர்களாக நியமனம் செய்யும்போது, சபையின் செயலாளர் பெருநிறுவன ஆட்சியின் சிறந்த நடைமுறை குறியீட்டின்படி தற்போதுள்ள இயக்குநர்கள் பற்றிய விவரங்களை சபையின் செயலாளருக்கு வழங்குவார். இணக்க நடவடிக்கை அலுவலர் வாராந்த அடிப்படையில் சபைக்கு ஒரு இணக்க அறிக்கை சமர்ப்பிக்கிறார். 30.09.2017 அன்று CBSL சட்டப்பூர்வமான தேர்வு அறிக்கை குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சபை, காலம் கடந்து செயல்படும் திட்டத்துடன் மீதமுள்ள சிக்கல்களை தெளிவாக விபரிப்பதுடன் அனைத்து கவனிப்புகளையும் முன்னுரிமை பற்றி பேச வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தும். CBSL கூட்டங்களில் CEO இன் வருகையானது கட்டுப்பாட்டுடன் தொடர்புடைய உறவை மேலும் ஆதாரமாகக் காட்டுகின்றது.	இணக்கமாக
m	வெளிப்புற தணிக்கையாளர்கள் பணியமர்த்தல்	மக்கள் வங்கியின் சட்டம் பிரிவு 34 ன் படி கணக்காய்வாளர் நாயகமே வங்கியின் தணிக்கையாளர் ஆவார். பெருநிறுவன ஆட்சி (CBPCG) பிரிவு 6.1 (2) விதிமுறைகள் குறித்த சிறந்த நடைமுறையின் படி, சபை தணிக்கை குழு (BAC), வெளிப்புற தணிக்கையாளர்களின் பணி நியமனம் மற்றும் மேற்பார்வைக்கு பரிந்துரைக்கிறது.	இணக்கமாக
3.1 (ii)	தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நியமனம் மற்றும் அவர்களின் செயல்பாடுகளை மற்றும் பொறுப்புகளை வரையறுத்து ஒப்புதலித்தல்.	மக்கள் வங்கியின் சட்டம் பிரிவு 10 ன் படி, சபை உறுப்பினர்களிலிருந்து சபையின் தலைவர் நியமிக்கப்பட வேண்டும். திரு. ஹேமசிரி பெர்னாண்டோ வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் 06.02.2015 திகதியிட்ட ஒரு கடிதம் நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் 09.11.2018 தொடக்கம் திருமதி சஜாதா குரே நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சின் தலைவராகவும் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். திரு. வசந்த குமார் தலைமை நிர்வாக அதிகாரி / ஜெனரல் 01.06.2011 வங்கியின் பெருநிறுவன ஆளுமையில் சிறந்த நடைமுறையின் குறியீடு 2.22 மற்றும் 2.23 ஆகியவற்றில் தலைவர்கள் பாத்திரங்களை வரையறுத்துள்ளார். பெருநிறுவன ஆட்சி (CBPCG) பிரிவில் சிறந்த நடைமுறையின் குறியீடு பிரிவு 3.9 வங்கியின் துணை III CEO/GM இன் பங்கு, கடமைகள் மற்றும் பொறுப்புகள் வரையறுக்கிறது.	இணக்கமாக
3(1) (iii)	வழக்கமான குழு கூட்டங்கள்	2018 ஆம் ஆண்டில் வங்கி 12 கூட்டங்களை நடத்தியது. 2018 ஆம் ஆண்டில் எந்தவொரு சுற்றுறிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும், அக்டோபர் மாதங்களிலும், நவம்பர் 2018 ஆம் ஆண்டிலும் முறையான சபை இல்லாததால், குழு கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இயக்குநர்களின் வருகை நிறுவன செயலாளரால் ஆதாரமாக வழங்கப்பட்டது.	இணக்கமாக இணக்கமற்ற
3.1.(iv)	நிகழ்ச்சி நிரலில் உள்ள பரிந்துரைகளை சேர்க்க இயக்குநர்களுக்கான ஏற்பாடுகள்.	ஒரு நடைமுறையாக, இயக்குநர்கள் வழக்கமான கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலில் விடயங்கள் மற்றும் திட்டங்களை உள்ளடக்கியுள்ளனர். அனைத்து இயக்குநர்களும் வழக்கமான குழு கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலில் விடயங்கள் மற்றும் முன்மொழிவுகளைச் சேர்க்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நடைமுறை உள்ளது.	இணக்கமாக
3.1.(v)	கூட்டங்களின் அறிவிப்பு	பெருநிறுவன ஆட்சியில் சிறந்த நடைமுறைக் குறியீட்டில் கொடுக்கப்பட்ட சபையின் செயலாளரின் கடமைகளை ஒவ்வொரு ஆண்டும் வழக்கமான சபைக் கூட்டங்களை காலவரையறையின்படி தயாரிப்பது சபையின் செயலாளரின் கடமையாகும். 2018 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் கூட்டங்களுக்கான அட்டவணைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு நடைமுறையில், ஒவ்வொரு இயக்குநருக்கும் வழக்கமான சந்திப்புகளில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்க குழுவுக்கான அறிவிப்புக்கு குறைந்தது 7 நாட்கள் வழங்கப்படுகிறது.	இணக்கமான
3.1 (vi)	இயக்குநர்கள் வருகை	சபை கூட்டத்தின் அட்டவணையின்படி, அனைத்து இயக்குநர்களும் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற போதுமான எண்ணிக்கையில் இடம்பெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டனர்.	இணக்கமாக

பிரிவு	கொள்கை	இணக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல்	இணக்கம்
3.1 (vii)	கம்பெனி செயலாளரின் நியமனம் மற்றும் பொறுப்புகளை அமைத்தல்	08.08.2010 முதல் சபை செயலாளர் நியமிக்கப்பட்டார். சபைச் செயலாளர் 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் பிரிவு 43 ன் விதிமுறைகளை திருத்திப்படுத்தும் சட்டமா அதிபர் ஆவார். அவரது பணியானது குழு மற்றும் பங்குதாரர் சந்திப்புகளுக்கு செயலக சேவைகளை கையாளும் பொறுப்பு மற்றும் சட்ட மற்றும் பிற கட்டுப்பாடுகள் குறிப்பிடப்பட்ட பிற செயல்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்புகளை கொண்டுள்ளனர்.	இணக்கமாக
3.1 (viii)	நிறுவனத்தின் செயலாளரை ஆலோசனை மற்றும் சேவைகளுக்காக இயக்குநர்கள் அணுகல்	பெருநிறுவன ஆட்சியில் சிறந்த நடைமுறைக் குறியீட்டுப் பிரிவு 2.25 இது சம்பந்தமாக ஒரு விதியைக் கொண்டுள்ளது. 30.09.2011 அன்று நடைபெற்ற அவர்களின் கூட்ட சபையின் சிறந்த நடைமுறைக் குறியீடு அங்கீகரிக்கப்பட்டது.	இணக்கமாக
3.1 (ix)	சபை பராமரிப்பு செய்தல்	சபையின் செயலாளரின் கடமைகள் பெருநிறுவன ஆட்சி (பதிப்பு 1.2) இன் சிறந்த நடைமுறையின் குறியீட்டில் இது சம்பந்தமாக ஒரு விதி சபை ஒப்புதலுடன் உள்ளடக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.	இணக்கமாக
3.1 (x)	நிகழ்ச்சிக் குறிப்புகள் போதுமான விவரம் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் மேற்பார்வை அதிகாரிகளுக்கான குறிப்புக்களையும் வழங்கும்.	விரிவான நிகழ்ச்சிக் குறிப்புகள் கொடுக்கப்பட்ட அளவுகோல்களையும், குழு நிமிட சான்றுகளையும் உள்ளடக்கியுள்ளன, உறுப்பினர்கள் தனிப்பட்ட கருத்துக்கள், சபையின் இறுதி முடிவை, வங்கியின் உத்திகள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றைப் பொறுத்து, மேலும் அவர்கள் தரவைப் பற்றி பேசுகிறார்களா என்பதைப் பற்றிய விவரங்கள் உள்ளன மற்றும் வாரிய உறுப்பினர்கள் முடிவுகளை எடுக்கும் தகவல்களைப் பயன்படுத்துகின்றனர்.	இணக்கமாக
3.1 (xi)	சுயாதீனமான தொழில்முறை ஆலோசனையை பெற இயக்குநர்கள் திறனை வழங்குகின்றனர்	வங்கியின் செலவில், பொருத்தமான சூழ்நிலைகளில் சுயாதீனமான தொழில்முறை ஆலோசனையை பெற, சபையின் ஒப்புதல் கொள்கை உள்ளது.	இணக்கமாக
3.1 (xii)	வட்டி முரண்பாடுகளை கையாளுதல்	1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வங்கியின் சட்டம் பிரிவு 11. பணிப்பாளர் சபை முரண்பாடுகளைப் பற்றி பேசுகிறது. இந்த நடைமுறையானது அவர் / அவள் நெருங்கிய உறவு அல்லது ஒரு இயக்குனர் கணிசமான அக்கறையை கொண்டிருக்கும் தொடர்புடைய நபருக்கும் குறைந்தபட்ச ரீதியில் அவரது அக்கறை செலுத்தப்படல் குழுவின் எந்தவொரு தீர்மானத்திலும் வாக்களிப்பதற்கு இயக்குனர் தவிர்க்கப்படுகின்றமை ஆதாரமாக காட்டப்படுகின்றது. சபை ஒப்புதல் அளித்த வங்கியின் சிறந்த நடைமுறையின் குறியீடு 2.13 பிரிவில் இது தொடர்பான ஒரு விதி உள்ளடக்கப்பட்டுள்ளது	இணக்கமாக
3.1 (xiii)	சபை முடிவுக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களின் முறையான அட்டவணை	சபை பிரிவு 2.28 ஆல் அங்கீகரிக்கப்பட்ட வங்கியின் சிறந்த நடைமுறையின் குறியீடு சபைக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்களை வரையறுக்கிறது.	இணக்கமாக
3.1 (xiv)	கடனளிப்பு பிரச்சினைகள் இருந்தால் மத்திய வங்கிக்கு தெரிவிக்கவும்	வங்கியிடம் அடையாளம் காணும் நடைமுறைகள் அல்லது அதன் கடமைகளை பூர்த்தி செய்ய இயலாது என்று கருதினால், எந்தவொரு முடிவையோ நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், வங்கியின் நிலைமையை வங்கி மேற்பார்வை இயக்குனருக்கு அறிவிப்பதற்காக வங்கியில் ஒரு நடைமுறை உள்ளது. அத்தகைய ஒரு நிகழ்வு 2018 ஆம் ஆண்டில் எழுப்பவில்லை.	இணக்கமாக
3.1 (xv)	மூலதன ஆதாயம்	வங்கி மாஸிட வாரியத்திற்கு தேவையான அளவுகளை வங்கியின் மூலதனமாக்கியுள்ளது. இணக்க நடவடிக்கை அலுவலரால் சமர்ப்பிக்கப்பட்ட மாதாந்த இணக்க சான்றிதழில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. IRMC இன் பரிந்துரையின் அடிப்படையில், 2018 ICAAP அறிக்கை (01.01.2017 முதல் 31.12.2017 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியது) குறித்து சபை உறுதிப்படுத்தியுள்ளது	இணக்கமாக
3.1 (xvi)	வருடாந்த அறிக்கையில் பெருநிறுவன நிர்வாக அறிக்கையை வெளியிடல்	இந்த வருடாந்திர அறிக்கையின் பக்கம் 49 முதல் 70 வரை இந்த திணைக்களத்தின் பிரிவு 3 இணங்குவதற்காக அதன் பெருநிறுவன நிர்வாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.	இணக்கமாக
3.1 (xvii)	இயக்குநர்கள் சுய மதிப்பீடு	வங்கியில் இயக்குநர்களின் சுய மதிப்பீடு திட்டம் உள்ளது மற்றும் கம்பனி செயலாளர் ஒவ்வொரு இயக்குநர்களிடமிருந்தும் மதிப்பீட்டு வடிவங்களை பெறுகிறார்.	இணக்கமாக

கூட்டிணைந்த ஆளுகை அறிக்கை

பிரிவு	கொள்கை	இணக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல்	இணக்கம்																					
3.(2)	சபைகளின் அமைப்பு																							
3.(2) (i)	இயக்குநர்களின் எண்ணிக்கை	31.08.2018 முதல் 08.11.2018 வரை தவிர்ந்து, 2018 ஆம் ஆண்டில் ஏழு (7) இயக்குநர்களை விட குறைவாக இருந்துள்ளனர். அதன்பிறகு, நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் புதிய குழு நியமனம் 09.11.2018 நடைபெற்றது	இணக்கமற்ற																					
3.(2) (ii) (a) & (b)	ஒரு இயக்குனரின் சேவை காலம்	2018 ஆம் ஆண்டில் இயக்குநர்கள் எவரும் ஒன்பது ஆண்டுகள் சேவை செய்திருக்கவில்லை 2015 ஆம் ஆண்டில் திரு ஜஹான் பி அமரதுங்க தவிர்ந்த அனைத்து இயக்குநர்களும் இந்த விடயத்தில் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சரினால் நியமிக்கப்பட்டதுடன் திரு ஜஹான் பி அமரதுங்க அவர்கள் 2010 ஆம் ஆண்டு இந்த விடயத்தில் பொறுப்பேற்ற அமைச்சரால் முதன்முறையாக நியமிக்கப்பட்டார்.	இணக்கமாக																					
3.(2) (iii)	குழு இருப்பு	மக்கள் வங்கியில் நிர்வாக இயக்குநர்கள் இல்லை.	இணக்கமாக																					
3.(2) (iv)	சுயாதீன நிர்வாகம் அல்லாத இயக்குநர்கள்	தற்போதைய ஆண்டு வழிகாட்டலுக்கு இணங்க குழு சார்பில் சுயாதீனமான அல்லாத நிர்வாக இயக்குநர்கள் கொண்ட குழு அடங்கப்பெற்றிருந்தது. விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.	இணக்கமாக																					
<table border="1"> <thead> <tr> <th>காலம்</th> <th>இயக்குநர்களின் எண்ணிக்கை</th> <th>சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்களின் எண்ணிக்கை</th> </tr> </thead> <tbody> <tr> <td>01.01.2018 - 11.07.2018</td> <td>7</td> <td>3</td> </tr> <tr> <td>12.07.2018 - 30.08.2018</td> <td>8</td> <td>4</td> </tr> <tr> <td>31.08.2018 - 23.10.2018</td> <td>6</td> <td>3</td> </tr> <tr> <td>24.10.2018 - 08.11.2018</td> <td>0</td> <td>0</td> </tr> <tr> <td>09.11.2018 - 23.11.2018</td> <td>7</td> <td>5</td> </tr> <tr> <td>24.11.2018 - 31.12.2018</td> <td>8</td> <td>5</td> </tr> </tbody> </table>				காலம்	இயக்குநர்களின் எண்ணிக்கை	சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்களின் எண்ணிக்கை	01.01.2018 - 11.07.2018	7	3	12.07.2018 - 30.08.2018	8	4	31.08.2018 - 23.10.2018	6	3	24.10.2018 - 08.11.2018	0	0	09.11.2018 - 23.11.2018	7	5	24.11.2018 - 31.12.2018	8	5
காலம்	இயக்குநர்களின் எண்ணிக்கை	சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்களின் எண்ணிக்கை																						
01.01.2018 - 11.07.2018	7	3																						
12.07.2018 - 30.08.2018	8	4																						
31.08.2018 - 23.10.2018	6	3																						
24.10.2018 - 08.11.2018	0	0																						
09.11.2018 - 23.11.2018	7	5																						
24.11.2018 - 31.12.2018	8	5																						
3.(2) (v)	மாற்று இயக்குநர்கள்	மக்கள் வங்கியின் சட்டம் வேறு மாற்று இயக்குநர்களை நியமிப்பதற்கு எந்தவிதமான விதிமுறைகளும் இல்லை மற்றும் அத்தகைய நிலைமைகள் எதுவும் எழவில்லை.	ஏற்புடையதல்ல																					
3.(2) (vi)	நிர்வாக இயக்குனர் அல்லாதவர்களுக்கான வரையறைகள்	1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழ், சபையின் நியமனங்கள் அமைச்சின் கீழ் இடம்பெறும்.	இணக்கமாக																					
3.(2) (vii)	நிர்வகிக்கப்படாத நிர்வாக இயக்குநர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்கள்	வங்கியின் அனைத்து இயக்குநர்கள் நிறைவேற்று அதிகாரம் அற்றவர்கள் என்பதுடன் வங்கியின் சிறந்த நடைமுறையின் குறியின்படி, குழுவின் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்சம் ஐந்து பேர் கலந்துகொள்ளவேண்டும். 2018 நிதியாண்டிற்கான கம்பெனி செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டத்தின் படி, தேவையான அனைத்து குறைந்தபட்ச உருப்பினர்களும் அனைத்து சபை கூட்டங்களுடனும் இணங்குவதற்கு சான்றுகள் உள்ளன.	இணக்கமாக																					
3.(2) (viii)	தகவல்தொடர்புகளில் சுயாதீனமான நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குநர்களை அடையாளம் கண்ட வருடாந்த அறிக்கையில் இயக்குநர்கள் வகைகளை வெளியிட வேண்டும்.	2018 ஆம் ஆண்டு 51 வது ஆண்டு அறிக்கையில், தலைவர், நிர்வாக இயக்குநர்கள், நிர்வாக இயக்குநர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குநர்கள் ஆகியோரின் பெயர்கள் உட்பட குழுவின் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளன.	இணக்கமாக																					
3.(2) (ix)	சபையின் நியமனங்களுக்கு முறையான மற்றும் வெளிப்படையான செயல்முறை	1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழ், சபையின் நியமனங்கள் அமைச்சின் கீழ் இடம்பெறவுள்ளன. 04.12.2018 அன்று 1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் பிரிவு 8 (1) மற்றும் 8 (5) ன் கீழ் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் ஏழு உறுப்பினர்களை நியமனம் செய்துள்ளது.	இணக்கமாக																					
3.(2) (x)	சாதாரண காலியிடங்களை நிரப்புவதற்கான இயக்குநர்களின் மறு-தேர்வு	இந்த விடயத்தில் பொறுப்பான அமைச்சர் பதவியில் நியமிக்கப்பட்டதில் இருந்து அத்தகைய நிலைமை எழவில்லை.	ஏற்புடையதல்ல																					

பிரிவு	கொள்கை	இணக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல்	இணக்கம்
3.(2) (xi)	பணிப்பாளர் பதவி நீக்கம் அல்லது ராஜினாமா செய்வதற்கான காரணங்கள் தொடர்பானது.	மக்கள் வங்கியின் சட்டம் பிரிவு 8 ன் படி, ஒரு அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதன் மூலம் பதவி விலக வேண்டும். மேலதிக விபரங்களை வெளியிடுவதன் மூலம் அமைச்சர் ஒரு இயக்குனரை நீக்க முடியும். இயக்குநர்களின் ராஜினாமா மற்றும் அத்தகைய ராஜினாமாக்கான காரணம் இலங்கை மத்திய வங்கியிடம் (CBSL) முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8 இயக்குனர்கள் ஆண்டுதோறும் ராஜினாமா செய்துள்ளனர். இது சம்பந்தமாக சிபிஎஸ்எல் ஆதாரமாக கடிதங்களை அனுப்பியுள்ளோம்.	இணக்கமாக
3.(2) (xii)	ஒரு வங்கியின் இயக்குநர்கள் அல்லது ஊழியர்கள் மற்றொரு வங்கியில் ஒரு இயக்குனராக நியமனம் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது	வங்கி ஒரு வங்கியின் இயக்குநர் நியமிக்கப்படுகிறதா என்பதை தீர்மானிக்க ஒரு செயல்முறை உள்ளது. பிரகடனம் (பிரிவு 4.1) அடிப்படையில் மற்றொரு வங்கியின் இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பரிந்துரைக்கப்பட்டு CBSL வருடாந்தம் சமர்ப்பிக்கப்படுகிறது. மேலும், மக்கள் வங்கியின் சிறந்த நடைமுறை 2.1 ன் குறியீடையும் இது சம்பந்தமாக வழங்கப்பட்டுள்ளது.	இணக்கமாக
3.(3)	இயக்குநர்களின் உடற்பயிற்சி மற்றும் உரிமையையும் மதிப்பிடுவதற்கான அளவுகோல்		
3.(3) (i)	பணிப்பாளர் வயது 70 க்கு மேல் இருக்கக்கூடாது	2018 ஆம் ஆண்டு இயக்குநர்கள் யாரும் 70 வயதை அடைந்திருக்கவில்லை.	இணக்கமாக
3.(3) (ii)	இயக்குநர்கள் 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்களாக இருக்கக்கூடாது, மற்றும் குறிப்பிட்ட நிருவகங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள 10 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்களாக இருக்கக்கூடாது	இயக்குநர்கள் யாரும் 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் / நிருவகங்கள் / ஸ்தாபனங்கள் வங்கியின் துணை நிறுவனங்கள் அல்லது அதனுடன் இணைந்த நிறுவனங்களில் இயக்குநர்களாக ஆண்டு முழுவதும் இயங்கவில்லை.	இணக்கமாக
3.(4)	சபையிடமிருந்து மேலாண்மை பணிகள்		
3.(4) (i)	குழு ஏற்பாடுகளை புரிந்து கொள்ளுங்கள்	வங்கியின் எந்த அதிகாரியிடமும் அதன் அதிகாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மக்கள் வங்கியின் சட்டத்தின் 32 வது பிரிவு மூலம் சபை	இணக்கமாக
3.(4) (ii)	குழுவினரின் விரிவுபடுத்தல் அதன் செயல்பாடுகளை வெளியேற்றுவதற்கான சபை திறனை தடுக்கக் கூடாது	அதிகாரம் அளிப்பதுடன் மற்றும் வழக்கை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யலாம்	இணக்கமாக
3.(4) (iii)	வங்கியின் செயல்பாட்டிற்கு பொருத்தமானதை உறுதிப்படுத்துவதற்காக குழுக் குழுக்களை அவ்வப்போது பரிசீலிக்க வேண்டும்	வங்கியின் தேவைகளுக்கு அவை பொருத்தமானவையாக இருப்பதை உறுதி செய்வதற்காக குழுவினர் குறிப்பிட்ட காலப்பகுதியில் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ள அதிகாரங்களை மதிப்பாய்வு செய்கின்றனர். 28.11.2016 அன்று நடைபெற்ற கூட்டத்தில் திருத்தப்பட்ட பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட கடன் அதிகார வரம்புகளை சபை அங்கீகரித்துள்ளது.	இணக்கமாக
3.(5)	தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி		
3.(5) (i)	பொறுப்புக்களை பிரிப்பு	தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் பொறுப்புக்கள் சபையினால் நியமிக்கப்பட்ட இரண்டு நபர்களால் முன்னெடுப்படுகிறது	இணக்கமாக
3.(5) (ii)	நிறைவேற்று அதிகாரமற்ற தலைவர் மற்றும் ஒரு மூத்த சுயாதீன இயக்குநர்கள் நியமனம்	தலைவர், ஹேமசிநி பெர்னாண்டோ நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குநர் ஆனால் அவர் வங்கியின் மற்றொரு பணிப்பாளர் துணை நிறுவனமாக பணியாற்றுவதால் சுயாதீன கருதப்படவில்லை. எனவே, இயக்குநர் அமிந்த பெரேரா, சுயாதீனமாக, நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குனராக சபையினால் நியமிக்கப்பட்டார். 24.04.2018 திகதியிடப்பட்ட சபை நிகழ்ச்சி குறிப்பு இல 13.2 நாம் கவனித்துள்ளோம். மேலும், திருமதி சஜாதா குரே வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார், இவர் ஒரு சுயாதீனமான, நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குநர் 09.11.2018. முதல்.	இணக்கமாக
3.(5) (iii)	தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியின் அடையாளத்தை வெளிப்படுத்துதல் மற்றும் சபை உறுப்பினர்களுடனான உறவை வெளிப்படுத்துதல்.	வங்கி இந்த விடயத்தில் ஒரு செயல்முறை உள்ளது. கம்பெனி செயலாளரிடமிருந்து 2018 ஆம் ஆண்டிற்கான சான்றுகளாக பெற்றுக் கொண்ட பிரகடனத்தின் படி, தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநர்களிடையே எந்தவொரு நிதி, வியாபாரம், குடும்பம் அல்லது பிற பொருள் / தொடர்புடைய உறவுகள் இல்லை	இணக்கமாக

கூட்டிணைந்த ஆளுகை அறிக்கை

பிரிவு	கொள்கை	இணக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல்	இணக்கம்
3. (5) (iv)	சபைக்கான தலைமைத்துவத்தை தலைவர் வழங்குவார்.	சபையின் இயக்குநர் குழுவிற்கான சுய மதிப்பீட்டுத் திட்டம், தேவைக்கேற்ப இணக்கமாக உள்ளது.	இணக்கமாக
3. (5) (v)	செயல்திட்டத்திற்கான பொறுப்பைத் தலைவர் கொண்டிருப்பதுடன், நிறுவனத்தின் செயலாளரிடம் ஒப்படைக்கப்படலாம்	சபை கூட்டங்களுக்கான நிகழ்ச்சித்திட்டமானது, சபை ஆலோசனையுடன் சபை செயலாளரால் தயாரிக்கப்படுகிறது.	இணக்கமாக
3. (5) (vi)	இயக்குநர்கள் ஒழுங்காக விளங்கப்படுத்தல் மற்றும் போதுமான தகவல்களை வழங்குவதை உறுதி செய்யவும்	குழுவின் கூட்டங்களில் எழும் பிரச்சினைகள் குறித்து அனைத்து இயக்குநர்கள் சரியாகக் கலந்துரையாடப்படுகிறார்கள் என்று தலைவர் உறுதிப்படுத்துகிறார். ஆவணங்கள் மற்றும் குழுத் தாள்கள் செல்ல போதிய நேர இடைவெளியில் இயக்குநர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. முந்தைய மாத குழு கூட்டத்தின் நிமிடங்கள் வாரிய உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டு, அதன்பின் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.	இணக்கமாக
3. (5) (vii)	எல்லா இயக்குநர்களாலும் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் வங்கியின் நலன்புரி விடயங்களில் விருப்புக்கு வழிவகுக்கும்.	சபையின் இயக்குநர் குழுவிற்கான தன்னார்வத் திட்டத்தின் ஒரு திட்டம் உள்ளது	இணக்கமாக
3. (5) (viii)	நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குநர்கள் பங்கு மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற அதிகாரிகள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் இடையே உறவுகளை ஊக்குவித்தல்.	சுய மதிப்பீடு செயல்முறை நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குநர்களின் பங்களிப்பை உள்ளடக்கியது.	இணக்கமாக
3. (5) (ix)	KMP மற்றும் நிர்வாக கடமைகளின் நேரடி மேற்பார்வையிலிருந்து விலக்கு.	தலைமை நிர்வாக அதிகாரி அல்லது வேறு எந்த நிர்வாக கடமைகளின் மேற்பார்வையில் நேரடியாக பங்கு பெற முடியாது.	இணக்கமாக
3. (5) (x)	பங்குதாரர்களுடன் பயனுள்ள தொடர்பை உறுதிப்படுத்தவும்	வங்கியின் பிரதான பங்குதாரராக உள்ள இலங்கை அரசாங்கத்துடன் சிறப்பான தகவல் தொடர்பாடலை சபை கொண்டுள்ளது.	இணக்கமாக
3. (5) (xi)	தலைமை நிர்வாக அதிகாரி பணியில் தலைமை நிர்வாகியாக செயல்படுகிறார்.	தலைமை நிர்வாக அதிகாரிகளின் பொறுப்புகள் மற்றும் பொறுப்புகளை பொறுத்தவரையில், அவர் வங்கியின் நடவடிக்கைகள் மற்றும் வணிகத்தின் தினசரி நிர்வாகத்திற்கு தலைமை நிர்வாகியாக பொறுப்பு வகிப்பார்.	இணக்கமாக

பிரிவு	கொள்கை	இணக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல்	இணக்கம்
	சபையினால் நியமிக்கப்பட்ட குழுக்கள்		
3 (6)(i)	சபை குழுக்களை உருவாக்குதல், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் அறிக்கைகள்	வங்கி சபையானது சபை கணக்காய்வு குழு, மனித வளம் மற்றும் சபை ஊதியம் குழு, சபை நியமனக் குழு மற்றும் சபை ஒருங்கிணைந்த இடர் மேலாண்மைக் குழு, ஆகிய நான்கு வங்கி சபை குழுக்களை நிறுவியது. CBSL திணைக்களத்தின் படி மேலே உள்ள குறைந்தபட்ச தேவைகளை தவிர வங்கி 4 மேலதிக துணை குழுக்களை நியமனம் செய்துள்ளது. அவை சபை நிர்வாகக் கடன் குழு, சபை முதலீட்டு வங்கி குழு, சபை IT குழு மற்றும் சபை மூலோபாய திட்டம் விமர்சனம் குழு ஆகியனவாகும். அத்தகைய குழுக்களுக்கான அறிக்கைகள் / நிகழ்ச்சிக் குறிப்புகள், சபையின் தகவல் மற்றும் ஆய்வுக்கான முக்கிய குழுவில் சமர்ப்பிக்கப்படும். வருடாந்த அறிக்கை 2018 ஒவ்வொரு சபை துணைக்குழுவினதும் தனிப்பட்ட குழு அறிக்கைகள் மற்றும் பிரதான குழுக்களின் அறிக்கையின் தொடர்புடைய பக்க எண்கள் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய அறிக்கையில் ஒவ்வொரு குழுவின் அதன் கடமை, பாத்திரங்கள் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உள்ளடக்கப்பட்டுள்ளது. பக்கம் 71 இல் ஆணையக் குழு, பக்கம் 72 இல் குழு மனிதவள மற்றும் சபை ஊதியக் குழு, பக்கம் 73 இல் சபை பரிந்துரைக் குழு, பக்கம் 72 இல் ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழு, பக்கம் 73 இல் நிர்வாக கடன் குழு, பக்கம் 73 இல் சபை முதலீட்டு வங்கி குழு, பக்கம் 74 இல் குழு தகவல் குழு, மற்றும் பக்கம் 74 இல் சபை மூலோபாய திட்ட மதிப்பாய்வுக் குழு.	இணக்கமாக
3 (6) (ii)	கணக்காய்வு குழு		
a.	குழுவின் தலைவர் சுயாதீனமான நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குனராக இருக்கவேண்டும்.	திரு ஜஹான் பி. அமரதுங்க, சுயாதீனமற்ற, நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குநர்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.	இணக்கமற்ற
	தகுதிகள் மற்றும் தொடர்புடைய அனுபவம் பெற்றிருக்கிறார்	திரு. ஜெகன் பி. அமரதுங்க இலங்கையின் பட்டய கணக்காளர் நிறுவனத்தின் ஒரு அங்கத்தவர் ஆவார், மேலாண்மை நிறுவனம், இங்கிலாந்தில் கல்வி பயின்றதுள்ளதன் கணக்கியல் மற்றும் கணக்காய்வில் 35 வருட அனுபவத்தை கொண்டுள்ளார்.	இணக்கமாக
b.	நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குனர்களை மட்டுமே கொண்ட குழு.	குழுவின் அனைத்து மற்ற உறுப்பினர்களும் நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குநர்களாவர். அவர்கள் திரு. ஜி.டி.சி. ஏக்கநாயக்க மற்றும் எம்.ஹெச். ஜமால்தீன் ஆவர். 04.12.2018 அன்று சபையின் சபை குழுக்களின் மறுசீரமைப்புடன், திரு.கே.டி.என். ரஞ்சித் அசோகா மற்றும் திருமதி. தமிழா ராமநாயக்க ஆகியோர் BACக்கு நியமிக்கப்பட்டனர்.	இணக்கமாக

கூட்டிணைந்த ஆளுகை அறிக்கை

பிரிவு	கொள்கை	இணக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல்	இணக்கம்
c.	கணக்காய்வு குழு செயல்பாடுகள்.	குழுவின் மறுபதிப்பு தொடர்பாக கணக்காய்வாளர் திணைக்களத்தில் இருந்து 06.06.2018ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில் வெளிநிலை மறு நியமனம் பற்றி குழு குறிப்பிட்டுள்ளது என்என்எட் என்ட் யங் வங்கியின் கணக்காய்வாளர் என்ற நிலை 31.12.2018 திகதியுடன் நிறைவடையும். CBSL சட்டரீதியான பரிசோதனை அறிக்கையால் எழுப்பப்பட்ட விவகாரங்கள் மற்றும் நடவடிக்கை திட்டத்திற்கும் இலக்கு தேதியுடனான அவற்றை தீர்க்க வங்கியால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் குழு விவாதித்துள்ளது. தேவைப்படும் போது, சம்பந்தப்பட்ட கணக்கியல் தரங்களைக் குழு பரிசீலனை செய்து கருத்து தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு ஏன்என்எட் என்ட் யங் நிறுவனம் தணிக்கை செய்வதற்கு கணக்காய்வாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டில் கணக்காய்வாளர் ராஜினாமா அல்லது பதவி நீக்கம் செய்யப்படவில்லை. கணக்காய்வாளர் கூட்டாளர் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக (2017 இல் நியமிக்கப்பட்டார்), மற்றும் குறிப்பிட்ட கணக்காய்வு கூட்டாளர் மூன்று ஆண்டுகள் காலாவதியாவதற்கு முன் கணக்கியலுக்கு மீண்டும் ஈடுபடுத்தப்படுவதில்லை. கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளிநாட்டு கணக்காய்வாளர் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதுடன் கணக்காய்வு கட்டணத்திற்கான ஒப்புதல் குழு மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தினால் அளிக்கப்படும்.	இணக்கமாக
d.	வெளி கணக்காய்வு சுதந்திரம் மற்றும் புறநிலை மற்றும் கணக்காய்வு செயல்களின் செயல்திறனை மதிப்பாய்வு செய்து கண்காணிக்கலாம்.	கணக்காய்வாளர் நாயகம் (AG), தனது சுயாதீனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் SLAuS க்கு இணங்க கணக்கியல் மேற்கொள்வது உறுதிசெய்யப்பட்ட பின்னர், 2018 ஆம் ஆண்டிற்கான வெளிப்புற கணக்கியலுக்கு வெளிப்புற கணக்காளராக Ms E&Y நியமிக்கப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக ஒரு சந்திப்பு கடிதத்தை கணக்காய்வாளர் நாயகம் வழங்கியுள்ளார்.	இணக்கமாக
e.	வெளிப்புற கணக்காய்வாளரால் கணக்காய்வு அல்லாத சேவை வழங்கப்படல்	வங்கியின் கணக்காளர், கணக்காய்வாளர் நாயகம் என்பதால் இது பொருத்தமானது அல்ல.	ஏற்படையதல்ல
f.	தணிக்கை நோக்கத்தை நிர்ணயிக்கிறது	கணக்காய்வு தொடங்குமுன் SLAuS க்கு இணக்கப்பாட்டிற்குகமைய, வெளிப்புற கணக்காய்வாளரிடமிருந்து கணக்காய்வு தன்மை மற்றும் நோக்கம் குறித்து BAC மதிப்பாய்வு செய்ய வேண்டும்.	இணங்கவில்லை. கணக்காய்வுத் தன்மை மற்றும் நோக்கம் பற்றி விவாதிக்க மற்றும் முடிவு செய்ய வெளிப்புற கணக்காய்வாளர்கள் முன்னோக்கிய செயற்பாட்டுடன் குழு நடவடிக்கை எடுக்கும்.
g.	வங்கியின் நிதித் தகவலை மதிப்பாய்வு செய்யவும்	வங்கியின் நிதித் தகவலை மதிப்பாய்வு செய்ய ஒரு செயல்முறை உள்ளது. காலாண்டு மற்றும் வருடாந்திர கணக்காய்வு செய்யப்பட்ட நிதி அறிக்கைகள் மற்றும் வெளியீட்டிற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் தலைமை நிதி அதிகாரிகளின் குழுவிற்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. காலாண்டு நிதி அறிக்கைகள் மற்றும் முக்கிய நிதியியல் விகிதங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவை ஊகமு 31.03.2018 முடிவடைந்த காலாண்டில் வழங்கப்பட்டது. குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கான அதே பரிந்துரைகளை குழு பரிந்துரைத்துள்ளது. 2018 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வங்கியின் வருடாந்த நிதி அறிக்கைகளை குழு பரிசீலனை செய்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது	இணக்கமாக

பிரிவு	கொள்கை	இணக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல்	இணக்கம்
h.	இடைக்கால மற்றும் இறுதி கணக்காய்வுகளில் வெளிப்புற கணக்காய்வாளர் கலந்துரையாடல்	கணக்காய்வாளர் நாயகத்தின் பிரதிநிதி வங்கியின் இருப்பதன் குழுவானது அவர்களை சந்திப்பதோடு, BAC கூட்டங்களில் அவர் அழைப்பின் மூலமாகவும் அழைக்கப்படுகிறார்.	இணக்கமாக
i.	மேலாண்மை கடிதம் மற்றும் வங்கி பதிப்பின் மதிப்பாய்வு	31.12.2017 ஆம் திகதி முடிவடைந்த ஆண்டிற்கான நீடிக்கும் தணிக்கையாளரின் மேலாண்மை கடிதத்தையும், நிர்வாகத்தின் பதில்களையும் பரிசீலனை செய்ய வேண்டும்.	இணக்கவில்லை. கணக்காய்வு தன்மை மற்றும் நோக்கம் பற்றி விவாதிக்க மற்றும் முடிவு செய்ய வெளிப்புற கணக்காய்வாளர்கள் முன்னோக்கிய செயற்பாட்டுடன் குழு நடவடிக்கை எடுக்கும்.
j.	உள்ளக கணக்காய்வு செயல்பாடு மதிப்பாய்வு	உள்ளக கணக்காய்வுத் துறையின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் ஊழியர்களின் பலம் பற்றி குழு விவாதித்தது. சி.ஐ.ஏ ஆடிட் திட்டத்தை 2018 ஆம் ஆண்டிற்கான குழுவுக்கு சமர்ப்பித்தது. பி.ஏ.சி இன்டர்நெட் ஆடிட் மற்றும் கிளைகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் பரவலைப் பற்றி விவாதித்ததோடு அதற்கான ஒப்புதலும் வழங்கியுள்ளது. வங்கியின் திணைக்களங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட உள் தணிக்கை அறிக்கைகளின் முடிவுகள் கணக்காய்வு நிலைமை குறித்து பரிசீலிக்கப்பட்டது. CIA ன் செயல்திறன் மதிப்பீடு 2017 ஆம் ஆண்டில், குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு, குழு CIA ன் செயல்திட்டத்தை மறுபரிசீலனை செய்துள்ளது மற்றும் AGM உள்துறை கணக்காய்வு மீது CIA ன் கருத்துக்களை மேலும் ஒப்புக் கொண்டுள்ளது. 2018 ஆம் ஆண்டின் போது, உள்துறை கணக்காய்வு செயலுக்கு தலைமை, மூத்த ஊழியர்கள் மற்றும் அயலக சேவை வழங்குநர்கள் நியமனம் அல்லது நிறுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்படவில்லை. 2018 ஆம் ஆண்டில் ராஜினாமா எதுவும் செய்யப்படவில்லை. உள் தணிக்கைத் துறையின் தலைவர், BAC க்கு நேரடியாக அறிக்கையிடுவார். எனவே செயல்பாடு சுயாதீனமாக மற்றும் கணக்காய்வு என்பது பாரபட்சமற்ற தன்மை, திறமை மற்றும் தொழில்சார் பராமரிப்பு ஆகியவை கருத்திற்கொள்ளப்பட்டு மேற்கப்படுகிறது.	இணக்கமாக
k.	உள் விசாரணைகள்	2018 ஆம் ஆண்டு நடப்பு ஆண்டில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருக்கவில்லை	இணக்கமாக
l.	கணக்காய்வுக் குழு கூட்டங்களில் பங்கேற்பாளர்கள்	மக்கள் வங்கியின் சபை நிறைவேற்று இயக்குநர்கள் இல்லை என்பதால் இது பொருத்தமானது அல்ல.	இணக்கமாக
m.	வெளிப்படையான அதிகாரம், ஆதாரங்கள் மற்றும் தகவல் அணுகல்	பெருநிறுவன ஆட்சியில் சிறந்த நடைமுறைப்படுத்துதல் சபை ஒப்புதல் பிரிவு 6.1 (ஈ) சபை கணக்காய்வு குழுவின் உரிமையைப் பற்றி பேசுவது குழுவிற்கு அத்தகைய அதிகாரங்கள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. BAC யின் / TOR குழு மதிப்பாய்வு செய்து, சபை ஒப்புதலுக்காக அதே பரிந்துரைக்கப்படுகிறது.	இணக்கமாக
n.	வழக்கமான கூட்டங்கள்	2018 ஆம் ஆண்டு BAC. நான்கு (04) சந்திப்புகளை நாடாத்தியதுடன் கூட்ட நிகழ்ச்சி குறிப்புகள் நிறுவனத்தின் செயலாளரால் நிர்வகிக்கப்படுகின்றன	இணக்கமாக
o.	வருடாந்த அறிக்கையில் வெளிப்படுத்தல்	குழு 71 ஆவது குழுவில் ஆண்டு அறிக்கை 2018 ல் வெளியிடப்பட்டுள்ளது, சபை குழுவின் நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள், கூட்டங்களின் எண்ணிக்கை மற்றும் அத்தகைய கூட்டங்களில் ஒவ்வொரு தனி இயக்குனரின் வருகை பற்றிய விவரங்களும் பக்கம் 51-ல் வெளிப்பட்டுள்ளன	இணக்கமாக
p.	கூட்டங்களை நிகழ்ச்சிக் குறிப்புகள் பராமரிக்கவும்	நிறுவனத்தின் செயலாளர் சபை கணக்காய்வு குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டு கூட்டங்களின் விரிவான நிகழ்ச்சிக் குறிப்புகளை மேற்கொள்வார்	இணக்கமாக
q.	வெளிப்புற கணக்காளருடன் விஸ்வரூபம் கொள்கையும் உறவும்	2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பாரிய கொள்கைத் திட்டத்தின் மீளாய்வு 03.07.2017 அன்று BAC இல் மறுபரிசீலனை செய்யப்பட்டது.	இணக்கமாக

கூட்டிணைந்த ஆளுகை அறிக்கை

பிரிவு	கொள்கை	இணக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல்	இணக்கம்
	மனித வள மற்றும் ஊதியக் குழு		
3 (6) (iii) (a)	இயக்குநர்கள், தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமையாளர் மற்றும் வங்கியின் முக்கிய மேலாண்மை பணியாளர்கள் தொடர்பான ஊதியக் கொள்கை. GRI 102-35,102-36	நிதி அமைச்சகம் அமைத்துள்ள வழிகாட்டல்களால் இயக்குநர்களின் ஊதியம் தீர்மானிக்கப்படுகிறது. தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் KMP களுடன் தொடர்புடைய ஊதியம் (சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பிற நிதிக் கொடுப்பனவுகள்) நிர்ணயிக்க ஒரு நட்சு / ஊதியக் கொள்கையை குழு நடைமுறைப்படுத்தியுள்ளது.	இணக்கமாக
(b)	இயக்குநர்கள், தலைமை நிர்வாக அதிகாரி / ஜெனரல் மற்றும் முக்கிய நிர்வாக அதிகாரிகளுக்கு இலக்குகள் மற்றும் இலக்குகளை அமைத்தல்.	2016-2020 மூலோபாய திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டின் அதிரடி திட்டம் என்றாலும், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் கே.எம்.பி. 26.01.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான நடவடிக்கைத் திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 2018 ஆம் ஆண்டிற்கான இலக்குகள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பிரதான நிர்வாக அலுவலர்கள் (DGMS மற்றும் AGMs) இலக்குகள் மனித வள மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் நிறுவப்பட வேண்டும்.	இணக்கமாக. எவ்வாறாயினும், HRRC மூலம் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பிரதான நிர்வாக அதிகாரிகளுக்கு (DGMS மற்றும் AGMs) இலக்குகள் மற்றும் இலக்குகளை சமர்ப்பிக்க இந்த செயல்முறை பலப்படுத்தப்படும்.
(c)	தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் முக்கிய நிர்வாக பணியாளர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்தல்	குழு இலக்குகள் மற்றும் இலக்குகளுக்கு எதிராக CEO மற்றும் KMP இன் செயல்திறன் மதிப்பீடுகளை குழு கருதுகிறது. இருப்பினும், 2018 ஆம் ஆண்டுக்கான இலக்கு குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளுக்கு எதிராக தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் முக்கிய நிர்வாக அதிகாரிகளின் செயல்திறனை மதிப்பீடு செய்ய குழு முன்வந்துள்ளது.	இணக்கமாக. எவ்வாறாயினும், HRRC மூலமாக இலக்கு இலக்குகள் மற்றும் இலக்குகளுக்கு எதிராக தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் முக்கிய நிர்வாக அதிகாரிகளின் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்கு இந்த செயல்முறை பலப்படுத்தப்படும்.
(d)	தலைமை நிர்வாக அதிகாரி தன்னைப்பற்றிய விவகாரங்கள் விவாதிக்கப்படும்தோது தவிர, குழுவின் அனைத்து கூட்டங்களிலும் தலைமை நிர்வாக அதிகாரி இருக்க வேண்டும்.	தலைமை நிர்வாக அதிகாரி குழுவின் அனைத்து கூட்டங்களுக்கும் தலைமை தாங்குவார் என்பதைக் குறித்து சபை ஒப்புதல் அளித்துள்ளது.	இணக்கமாக

பிரிவு	கொள்கை	இணக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல்	இணக்கம்
	மேலுமையெவற்றை ஊழலுமையெவற்றை		
3(6) (iv)			
a.	இயக்குனர்கள், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் KMP நியமனம்	மக்கள் வங்கிச் சட்டத்தின் ஏற்பின்படி, இயக்குனர்கள் இந்த விடயத்தில் பொறுப்பேற்றுள்ளனர். 25.05.2017 அன்று வாரியத்தின் ஒப்புதலுக்கான அடுத்தடுத்துள்ள திட்டத்தின் ஆவணத்தில் புதிய CEO வை தேர்ந்தெடுக்க / நியமிக்க வேண்டும். மேலும், வங்கியின் KMP களைத் தேர்ந்தெடுத்த / நியமிப்பதற்கு ஒரு செயல்முறையை நியமனம் குழு நடைமுறைப்படுத்தியுள்ளது.	இணக்கமாக
b.	இயக்குனர்கள் மீண்டும் தேர்வு	மக்கள் வங்கிச் சட்டத்தின் ஏற்பின்படி, அந்தப் பொறுப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் இயக்குனர்கள் நியமனம் செய்யப்படுவதால் இந்தத் தேவை ஏற்படாது.	இணக்கமாக
c.	தலைமை நிர்வாக அதிகாரி உட்பட முக்கிய நிர்வாக பதவிகளுக்கு நியமனங்களுக்கு தகுதி வகிக்கின்றனர்.	பணி வாய்ப்புகள், அனுபவங்கள் மற்றும் முக்கிய வேலைகள் ஆகியவற்றிற்கான தகுதிக்கான தகுதிகள், பணி வாய்ப்புகள், தலைமை நிர்வாக அதிகாரி, DGMS மற்றும் AGMs (பதவி உயர்வு நிர்வாகிகள்) ஆகியவற்றின் பதவிக்கு நியமனம் அல்லது பதவி உயர்வு ஆகியவற்றிற்கான தகுதித் தகுதிகளை சபை அங்கீகரித்துள்ளது. 17.11.2017 அன்று JDs க்கள் BNC க்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், வங்கியில் KMP களின் தேர்வு மற்றும் நியமனம் குறித்த மதிப்பீட்டுத் தகுதிக்கு குழு ஒப்புதல் அளித்துள்ளது.	இணக்கமாக
d.	பொருத்துதல் மற்று முறையான நபர்கள்	இயக்குனர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகளின் அறிவிப்புகள் மற்றும் CBSL மூலம் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அலுவலர்களின் பிரகடனங்கள் மற்றும் சான்றிதழ்கள் நிறைவேற்று பணிகள் (முக்கிய நிர்வாகப் பணியாளர்கள்), CBSL மூலம் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.	இணக்கமாக
e.	வழிபுறமும் புதிய நிபுணத்துவம்	வங்கியின் இயக்குனர்களுக்கான முறையான தொடர்ச்சியான ஏற்பாடு சிறந்த நிர்வாகத்திற்காக இருக்க வேண்டும். தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இதர முக்கிய நிர்வாக பணியிடங்களுக்கு சபை ஒப்புதல் வெற்றி திட்டம் உள்ளது. இருப்பினும், KMP களுக்கு முறையான தொடர்ச்சியான ஏற்பாட்டைக் கொண்டுவருவதற்காக குறைந்தபட்சம் வருடாந்தம் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.	இணக்கமல்லாத
f.	குழு தலைவர் மற்றும் முன்னுரிமை பெரும்பான்மை இயக்குனர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். தலைமை நிர்வாக அதிகாரி அழைப்பின் பேரில் கலந்துகொள்ளலாம்.	சுயாதீனமற்ற ஒரு இயக்குனராக இருக்கும் திரு. ஹேமசிநி பெர்னாண்டோ குழுவின் தலைவராகவும் ஏனைய உறுப்பினர்களாக திருமதி. ஜி.டி.சி. ஏகநாயக்க, (சுயாதீனமற்ற), திரு. ஜெகன் அமரதாங்க (சுயாதீனமற்ற) மற்றும் திரு.கே.டி.என். ரஞ்சித் அசோகா (சுயாதீனமற்ற). CEO ஆனவர் அழைப்பின் பேரில் NC கூட்டங்களில் கலந்து கொள்வார். சுயாதீன இயக்குநர் தலைமையில் குழு நியமிக்கப்பட வேண்டும், மேலும் வழிகாட்டலுக்கு இணங்க சுயாதீன இயக்குனர்கள் பெரும்பான்மையுடன் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.	இணக்கமல்லாத
3 (6) (v)	ஒருங்கிணைந்த இடர் மேலாண்மை குழு / குழு இடர் மேலாண்மை குழு		
a.	BIRMC இன் கலவை	குழு மூன்று நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குனர்கள், CEO / GM மற்றும் DGM- ரிஸ்க் மேனேஜ்மென்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிரதான உள்ளக கணக்காய்வாளர் மற்றும் AGM இணக்கவியல் அழைப்பின் மூலம் பங்கேற்கின்றன. குழுவின் நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குனர்கள் திரு ஜனகன் பி அமரதாங்க (தலைவர்), திருமதி ஜி.டி.சி ஏக்கநாயக்க, திரு.கே.டி. என். ரஞ்சித் அசோகா, திரு. வைத்தியகமச்சி மற்றும் திரு. அமிதா ரத்நாயக்க.	இணக்கமாக

கூட்டிணைந்த ஆளுகை அறிக்கை

பிரிவு	கொள்கை	இணக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல்	இணக்கம்
b.	இடர் அளவீடல்	IRMC வங்கியின் கடன், சந்தை, மூலோபாய மற்றும் செயல்திறன் அபாயங்கள் போன்ற ஆபத்துக்களை மதிப்பிடுவதற்கான ஒரு நடைமுறை ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது சம்பந்தப்பட்ட ஆபத்து குறிகாட்டிகள் மற்றும் மேலாண்மை தகவல் மற்றும் அபாயங்கள் ஆகியவை IRMC க்கு காலாண்டு ரீதியான ஆபத்து அறிக்கை மற்றும் ஆபத்து மேட்ரிக்ஸ் அட்டவணை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன.	இணக்கமாக
c.	தற்போதைய விதிமுறைகள் (வுழுசு) எதிராக அனைத்து நிர்வாக மட்ட குழுக்களின் போதுமான மற்றும் திறனையும் குழு மதிப்பீடு செய்துள்ளது.	தற்போதைய விதிமுறைகள் (TOR) எதிராக அனைத்து நிர்வாக மட்ட குழுக்களின் போதுமான மற்றும் திறனையும் குழு மதிப்பீடு செய்துள்ளது.	இணக்கமாக
d.	விவேகமான அளவுகளை விட அபாயங்களைத் தடுக்க சரியான நடவடிக்கை	குறிப்பிடத்தக்க அளவிலான மற்றும் தரமான ஆபத்து வரம்புகள். இடையிலான அபாய குறிகாட்டிகளை மீளாய்வு செய்து, பரிசீலிக்க வேண்டும்.	இணக்கமாக
e.	கூட்டங்களின் அதிர்வெண்	2018 நிதியாண்டில் IRMC மட்டும் 03 கூட்டங்களை நடத்தியது. ஆண்டின் பிற்பகுதியில் போது சரியான வாரியம் இல்லாதது. எவ்வாறாயினும், 30/6/2018 மற்றும் 30.09.2018 ஆம் திகதி முடிவடைந்த இரு காலாண்டுக்கான அபாய மதிப்பீட்டு அறிக்கைகள் 31.12.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.	இணக்கமாக
f.	குறிப்பிட்ட அபாயங்களை அடையாளம் காணவோ அல்லது சரியான செயலைச் செயல்படுத்துவதில் தவறியவர்களுக்குப் பொறுப்பான அலுவலர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்.	வங்கியில், அபாயங்கள் ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழுவால் அடையாளம் காணப்படுவதோடு, அத்தகைய முடிவுகளை கூட்டாக எடுத்துக் கொள்கின்றனர்.	இணக்கமாக
g.	குழுவிற்கான இடர் மதிப்பீட்டு அறிக்கை	IRMC யின் சில நிகழ்ச்சிக் குறிப்புகள் குழு உடனடி கூட்டத்திற்கு வாரியத்தின் கருத்துக்கள், இணக்கம் மற்றும் / அல்லது குறிப்பிட்ட திசைகளில் கோருவதற்காக சமர்ப்பிக்கப்பட்டது.	இணக்கமாக
h.	இணங்குதல் செயல்பாடு	வங்கி சட்டங்கள், ஒழுங்குமுறை மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுடன் வங்கியின் இணக்கத்தை மதிப்பிடுவதற்கு ஒரு இணக்க செயல்பாடு ஒன்றை நிறுவிடப்பட்டுள்ளது. BIRMCக்கு இணங்குதல் ஆபத்து பற்றிய வாரியம் மற்றும் அறிக்கையின்படி அறிக்கை மற்றும் சட்டபூர்வமான தேவைகள் / ஒழுங்குவிதிகள் மற்றும் இணக்க நிலை பற்றிய மாதாந்த அறிக்கைகளை KMP என நியமிக்கப்பட்டுள்ள இணக்க அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். காலாவதியான இடர் மீதான காலாண்டு அறிக்கையானது, காலாண்டில் குறிப்பிடப்பட்ட இணக்க மீறல்களின் எண்ணிக்கை, காலாண்டில் வங்கி மீது சுமத்தப்பட்ட அனைத்து கட்டுப்பாட்டு மற்ற அபராதங்களின் STRS மதிப்பு மற்றும் வலையமைப்பால் அறிவிக்கப்பட்ட LKR களின் எண்ணிக்கை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது வங்கியின் வியாபார நடவடிக்கைகளின் அனைத்து பகுதிகளிலும் உள் கட்டுப்பாடுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் கொண்ட வங்கியின் இணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக, இணங்குதல் செயல்பாடு ஆண்டுதோறும் அனைத்து துறை தலைவர்களிடமிருந்து உறுதிப்படுத்தல் பெறுகிறது.	இணக்கமாக
3. (7)	தொடர்புடைய கட்சி பரிவர்த்தனைகள்		
3. (7) (i)	வட்டி முரண்பாட்டை தவிர்க்கவும். GRI 102-25	வங்கியின் சிறந்த நடைமுறைக் குறியீடு பிரிவு 2.14 (30.09.2011 அன்று வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டது) சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரிவுகளில் கூறப்படும் ஆவணம் சம்பந்தப்பட்ட கொள்கை கொள்கையை உள்ளடக்கியதுடன் வங்கியுடன் எந்தவொரு பரிவர்த்தனையிலிருந்தும் எழும் எந்தவொரு வட்டிமையையும் தவிர்ப்பதற்காகவும் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. மேலும், BAC ஆல் பரிந்துரைக்கப்பட்ட ஒரு சம்பந்தப்பட்ட கட்சி பரிவர்த்தனைக் கொள்கையை நிதித் தலைவர் நிறுவியிருக்கிறார். CBSL பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கொள்கை மறுபரிசீலனை செய்யப்பட்டு, சபை 19.03.2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.	இணக்கமாக
	ஒரே நோக்கில் விவாதிக்கப்படும் தொடர்புடைய கட்சி பரிவர்த்தனைகள்	வங்கியின் சிறந்த நடைமுறையின் குறியீடானது பிரிவு 2.14 இல் சம்பந்தப்பட்ட கட்சிக் பரிவர்த்தனைகளின் வகைகளை அடையாளம் காட்டும் ஒரு ஆவணப்படுத்தப்பட்ட கொள்கையை உள்ளடக்கியுள்ளதுடன் சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் எந்தவொரு பரிவர்த்தனையிலிருந்து எழும் எந்தவொரு வட்டி முரண்பாடையும் தவிர்க்க உதவுகின்றது.	இணக்கமாக

பிரிவு	கொள்கை	இணக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல்	இணக்கம்
3. (7) (iii)	தொடர்புடைய கட்சி பரிவர்த்தனை கண்காணிப்பு மிகவும் சாதகமான பயிற்சி	வங்கி 2.14 ன் சிறந்த நடைமுறையின் குறியீட்டு அங்கீகாரக் குறியீட்டின் படி, சம்பந்தப்பட்ட கட்சி பரிவர்த்தனைகளின் வகைகளை அடையாளம் காட்டும் ஒரு ஆவணப்படுத்தப்பட்ட கொள்கை உள்ளது மற்றும் அத்தகைய கட்சிகளுக்கு இத்தகைய கட்சிகளுக்கு "அதிகபட்ச அனுகூலங்களை வழங்குவதற்காக" வங்கி இத்தகைய பரிவர்த்தனைகளில் ஈடுபடாது என்பதை உறுதிப்படுத்துகிறது. "வங்கியில் உள்ள அதே பரிவர்த்தனையைச் செலுத்துகின்ற வங்கியின் மற்ற அங்கத்துவங்களுக்கும் இது பொருந்தும். வங்கியில் ஒரு தடுப்பு அல்லது கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டு வங்கியின் அடையாள அட்டையையும் BRCயினையும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைத்து வங்கி அதே வங்கியில் உள்ள மற்ற வங்கிகளுக்கு வழங்கப்பட்டதை விட, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வங்கி "அதிக சாதகமான பயிற்சி முறை" வழங்காது என்பதை உறுதி செய்வதற்காக கண்காணிப்பு செய்யப்பட வேண்டும்.	இணக்கம் அல்லாதது
3. (7) (iv)	ஒரு இயக்குனருக்கு வதிவிட வசதியை வழங்கல் அல்லது ஒரு இயக்குனருடன் நெருங்கிய உறவை வழங்குதல்	சிறந்த நடைமுறை பிரிவு 2.14.ஐ இன் வாரியம் அங்கீகரிக்கப்பட்ட குறியீட்டின் படி அதன் இயக்குநர்கள் அல்லது ஒரு (நெருக்கமான உறவு) மற்றும் முக்கிய நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு விடுதி வழங்குவதைப் பற்றி பேசும் ஒரு ஆவணப்படுத்தப்பட்ட கொள்கை உள்ளது. அத்தகைய விடுதி வசதியானது இயக்குநர்களின் சந்திப்பில் அனுமதிக்கப்படுகிறது, இயக்குனரைத் தவிர வேறு இயக்குநர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு குறைவாகவோ, அத்தகைய விடுதிக்கு ஆதரவாக வாக்களிப்பதுடன், இந்த விடுதி, அத்தகைய பாதுகாப்பு மூலம் பாதுகாக்கப்படலாம் அவ்வப்போது நானிய வாரிய தீர்மானிக்கப்படுகிறது.	இணக்கமாக
3. (7) (v)	தனிநபர்கள், அல்லது தனிநபர்களின் கவலைகள், அல்லது நபர்களின் நெருக்கமான உறவுகள், பின்னர் வங்கியின் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள்	வங்கியின் சிறந்த நடைமுறைக்கான குறியீட்டு அங்கீகார குறியீடானது பிரிவு 2.14 இலக்கம் 3 (7) (எ) இலிருந்து ஒரு ஆவணப்படுத்தப்பட்ட கொள்கையை உள்ளடக்கியுள்ளது.	இணக்கமாக
3. (7) (vi)	வங்கி ஊழியர்களுக்கோ அல்லது நெருக்கமான உறவுகளுக்கோ சாதகமான கவனிப்பு அல்லது விடுதி வசதி.	சிறந்த பயிற்சி பகுதி 2.14.பு வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற குறியீட்டின் படி இந்த நிலையில் வங்கியில் ஒரு செயல்முறை உள்ளது. ஊழியர் கடன் வசதி போன்ற வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும் பொதுத் திட்டங்கள் தவிர, சாதகமான அடிப்படையில் ஊழியர்களுக்கு எந்தவொரு விடுதி வசதி வழங்கப்படவில்லை.	இணக்கமாக
3. (7) (vii)	நானிய வாரிய ஒப்புதலுக்கு உட்பட்ட தங்கும் வசதிகளை அகற்றுதல்	சிறந்த பயிற்சி பகுதி 2.14.G சபை அங்கீகாரம் பெற்ற குறியீட்டின் படி இந்த நிலையில் வங்கியில் ஒரு செயல்முறை உள்ளது.	இணக்கமாக
வெளிப்பாடுகள்			
3.(8) (i)	ஆண்டு மற்றும் காலாண்டு நிதி அறிக்கைகளை வெளியிடல்	வங்கி அதன்படி நிதி அறிக்கையை தயார் செய்து வெளியிடுகிறது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுருக்கப்பட்ட வடிவில் செய்தித்தாள்களில் காலாண்டு நிதி அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.	இணக்கமாக
3. (8) (ii)	ஆண்டு அறிக்கையில் வெளிப்படுத்தல்கள்		
a.	வருடாந்த கணக்காய்வு செய்யப்பட்ட நிதி அறிக்கைகள் குறிப்பிட்ட கணக்குத் தரங்கள் மற்றும் ஒழுங்குமுறை தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது, குறிப்பிட்ட வெளிப்படுத்தல்களை உள்ளடக்கியது.	இந்த விளைவுக்கான அறிக்கையானது ஆண்டறிக்கை 2018 ஆம் ஆண்டின் 144 வது பக்கத்தில் நிதி அறிக்கைக்கான இயக்குநர்களின் பொறுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளது.	இணக்கமாக

கூட்டிணைந்த ஆளுகை அறிக்கை

பிரிவு	கொள்கை	இணக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல்	இணக்கம்																		
b.	வங்கியின் உள் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைபொறிமுறை	2018 ஆண்டின் ஆண்டறிக்கை 75 இல் உள்ள "உள் கட்டுப்பாட்டு மீதான இயக்குனர்களின் அறிக்கை" இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.	இணக்கமாக																		
c.	உள்ளக கட்டுப்பாட்டு பொறிமுறையின் செயல்திறன் பற்றிய வெளிப்புற கணக்காய்வாளரின் சான்றிதழ்	2018 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையில் 778 இன் கீழ் உள் கட்டுப்பாடுகள் பற்றிய கணக்காய்வாளர் பொதுமக்களின் உத்தரவாதம் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது	இணக்கமாக																		
d.	பெயர்கள், தகுதி மற்றும் உரிமையுடனான இயக்குநர்கள் பற்றிய விவரங்கள், வங்கியுடன் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி செலுத்திய மொத்தக் கட்டணம் / ஊதியம்	இயக்குநர்கள் விவரம், பெயர்கள், தகுதிகள் மற்றும் இயக்குநர்களின் விவரங்கள் கீழ் வெளியிடப்பட்ட விவரங்கள் உட்பட பக்கங்கள் 26 முதல் 27 வரை கொடுக்கப்பட்டுள்ளன. இயக்குனர்களுடன் பரிவர்த்தனைகள் பக்கம் 238 இல் வெளிப்படுத்தப்படுகின்றன. 182 பக்கத்திலுள்ள நிதி அறிக்கைகள் குறிப்பு 14 இன் கீழ் இயக்குநர்கள் ஊதியத்தை வெளியிடுள்ளது.	இணக்கமாக																		
e.	சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒவ்வொரு வகையிலும் வழங்கப்படும் மொத்த வசதியும், வங்கியின் கட்டுப்பாட்டு மூலதனத்தின் சதவீதமாகும்.	வங்கியின் ஒழுங்குமுறை மூலதனத்தின் ஒரு சதவீதத்தில் 2018 ஆம் ஆண்டின் ஒவ்வொரு பிரிவினரும் வழங்கப்பட்ட மொத்த நிகர வசதி. <table border="1" style="width: 100%; border-collapse: collapse;"> <thead> <tr> <th></th> <th>ரூ '000</th> <th>%</th> </tr> </thead> <tbody> <tr> <td>முக்கிய மேலாண்மை பணியாளர்கள் (KMP கள்)</td> <td>68,690</td> <td>0%</td> </tr> <tr> <td>துணை நிறுவனங்கள்</td> <td>17,471,287</td> <td>18%</td> </tr> <tr> <td>கூட்டாளர்கள்</td> <td>-</td> <td>-</td> </tr> <tr> <td>அரசு மற்றும் அரசு தொடர்பான நிறுவனங்கள்</td> <td>1,018,853,146</td> <td>1043%</td> </tr> </tbody> </table>		ரூ '000	%	முக்கிய மேலாண்மை பணியாளர்கள் (KMP கள்)	68,690	0%	துணை நிறுவனங்கள்	17,471,287	18%	கூட்டாளர்கள்	-	-	அரசு மற்றும் அரசு தொடர்பான நிறுவனங்கள்	1,018,853,146	1043%	இணக்கமாக			
	ரூ '000	%																			
முக்கிய மேலாண்மை பணியாளர்கள் (KMP கள்)	68,690	0%																			
துணை நிறுவனங்கள்	17,471,287	18%																			
கூட்டாளர்கள்	-	-																			
அரசு மற்றும் அரசு தொடர்பான நிறுவனங்கள்	1,018,853,146	1043%																			
f.	KMP களுடன் கூடிய ஊதியம் மற்றும் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு	<table border="1" style="width: 100%; border-collapse: collapse;"> <thead> <tr> <th>வகை</th> <th>ரூ '000'</th> </tr> </thead> <tbody> <tr> <td>குறுகிய கால ஊழியர் நன்மைகள்</td> <td>530,346</td> </tr> <tr> <td>பிந்தைய வேலை ஓய்வூதியம்</td> <td>207,278</td> </tr> <tr> <td>முடிவுறுத்தல் நன்மைகள்</td> <td>-</td> </tr> <tr> <td>பகிர் அடிப்படையிலான செலுத்துகை</td> <td>-</td> </tr> <tr> <td>பிற நீண்டகால நன்மைகள்</td> <td>-</td> </tr> <tr> <td>வசதிகள்</td> <td>70,623</td> </tr> <tr> <td>வைப்பு</td> <td>282,435</td> </tr> <tr> <td>முதலீடுகள்</td> <td>987</td> </tr> </tbody> </table>	வகை	ரூ '000'	குறுகிய கால ஊழியர் நன்மைகள்	530,346	பிந்தைய வேலை ஓய்வூதியம்	207,278	முடிவுறுத்தல் நன்மைகள்	-	பகிர் அடிப்படையிலான செலுத்துகை	-	பிற நீண்டகால நன்மைகள்	-	வசதிகள்	70,623	வைப்பு	282,435	முதலீடுகள்	987	இணக்கமாக
வகை	ரூ '000'																				
குறுகிய கால ஊழியர் நன்மைகள்	530,346																				
பிந்தைய வேலை ஓய்வூதியம்	207,278																				
முடிவுறுத்தல் நன்மைகள்	-																				
பகிர் அடிப்படையிலான செலுத்துகை	-																				
பிற நீண்டகால நன்மைகள்	-																				
வசதிகள்	70,623																				
வைப்பு	282,435																				
முதலீடுகள்	987																				
g.	இணக்கத்தின் வெளிப்புற கணக்காய்வாளர்களின் சான்றிதழ்	பெருநிறுவன ஆட்சி மீது கணக்காய்வாளர் நாயகத்தின் உண்மையான கண்டுபிடிப்பு அறிக்கையை சபை பெற்றுள்ளது. இந்த பெருநிறுவன ஆட்சி அறிக்கையில் கணக்காய்வாளர்களின் கண்டுபிடிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.	இணக்கமாக																		
h.	விவேகமான தேவைகள், விதிமுறைகள், சட்டங்கள் மற்றும் உள் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை உறுதிப்படுத்துகை	இது 2018 ஆண்டின் ஆண்டறிக்கையின் 144 ஆவது பக்கத்தில் இடம்பெறும் நிதி அறிக்கையின் இயக்குனரின் பொறுப்பு.	இணக்கமாக																		
i.	இணக்கமற்ற அறிக்கை GRI 102-34	வங்கியின் அபாய மேலாண்மை அமைப்புகளில் மேற்பார்வைக் கவனங்கள் குறைவாக இருந்தன அல்லது CBSL. வங்கியின் மேற்பார்வையாளர் இயக்குநரால் கட்டிக்காட்டப்பட்ட இந்த வழியில் இணக்கமின்றி இருந்தன.	இணக்கமாக																		

கணக்காய்வுக் குழு அறிக்கை (BAC)

வங்கியின் தணிக்கை குழுவானது (BAC) இலங்கையில் உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கான பெருநிறுவன ஆளுகை 2007 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க வங்கிச் சட்டப்பிரிவு திணைக்களத்தின் ஏற்பின்படி அமைந்துள்ளது. BAC இன் செயல்முறைகள் அனைத்தும் இக்குழுவின் செயல்பாட்டிற்கான பணிப்பாளர் சபையினால் ஏற்றுக்கொண்டுள்ள கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

ஆண்டின் இறுதியில் இந்த குழு 3 சார்பற்ற சுயாதீன இயக்குநர்கள் உள்ளடங்கி செயற்படுகிறது.

- ◆ திரு. டி. விதானகமாச்சி (தலைவர்)
- ◆ திருமதி. தமிழா ரத்நாயக்க
- ◆ திரு. கே. டி. என் ரஞ்சித் அசோக

BAC கூட்டத்திற்கான குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை (02) ஆகும்

BACயின் செயலாளராக சிரேஷ்ட துணை பொது முகாமையாளர் (சபை மற்றும் சட்ட / மனிதவள பிரிவின்) செயல்படுவாரதலைமை உள்ளக கணக்காய்வாளர், பிரதி பொது முகாமையாளர் (இடர் மேலாண்மை) மற்றும் உதவி பொது முகாமையாளர் (இணக்கம்) ஆகியோர் அழைப்பின் பேரில் BAC கூட்டங்களில் கலந்து கொள்வர். அரசாங்க தணிக்கை கண்காணிப்பாளர் இந்த கூட்டங்களில் கலந்து கொள்வர்.

BAC இல் குறிப்பாக

- ◆ சட்டத்தின் கீழ் நிதி அறிக்கை தேவைகள் மற்றும் இணக்கம் உறுதி அடிப்படையில் நிதி அறிக்கையிடல் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்கிறது
- ◆ வணிக அபாயங்களின் உள்ளகக்கட்டுப்பாடு மற்றும் முகாமைத்துவ முறைகளை ஆய்வு செய்கிறது.
- ◆ புற மற்றும் உள்ளக இரு தணிக்கை செயல்களையும் மதிப்பாய்வு செய்கிறது.
- ◆ இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டுதல்களோடு சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள், குறிப்பாக வழிகாட்டுதல்களுடன் கண்காணிப்பதற்கான நடைமுறைகளை மதிப்பிடுகின்றது.

இவ்வாண்டில் குழுவால் கண்காணிக்கப்பட்டவை


- a. 2018 ஆண்டு வங்கி பகுதிகளில் அபாயங்கள் அடிப்படையில் ஆண்டுத் தணிக்கை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
- b. 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 13 (7) (அ) பிரிவின் கீழ் வழங்கப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வாளர் நாயகத்தின் முகாமைத்துவ கடிதத்தையும் அறிக்கையையும் மீளாய்வு செய்து விவாதித்தது.
- c. 2018 ஆம் ஆண்டிற்கான வங்கியின் காலாண்டு நிதி செயல்திறன் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதே சபையில் சமர்ப்பிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
- d. 2016/2017 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியின் சட்டரீதியான பரிட்சை மற்றும் பின்தொடர் பரிட்சைகளில் எழுப்பப்பட்ட விவகாரங்களை மீளாய்வு செய்து விவாதித்ததோடு, திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் கண்காணித்தது.
- e. உள் தணிக்கை அறிக்கைகள் மற்றும் உள்ளக கணக்காய்வுத் துறையின் செயல்திறன் குறித்த கால ஆய்வினை மேற்கொண்டது.

- f. மீளாய்வு செய்யப்பட்ட தகவல் முறைமை நடைமுறைகள் மற்றும் பொருத்தமான மாற்றங்களை பரிந்துரைக்கின்றது மற்றும் அவற்றின் செயல்பாட்டின் முன்னேற்றத்தை கண்காணிக்கின்றது.

2018 ஆம் ஆண்டின் 31 ஆம் திகதி முடிவடைந்த நிதியாண்டில் நான்கு (04) கூட்டங்கள் நடைபெற்றன. BAC உள் தணிக்கை அறிக்கைகள், அதில் காணப்பட்ட குறைபாடுகள், சம்பந்தப்பட்ட DGMM / பிரிவு தலைவர்களிடமிருந்து வழங்கப்பட்ட பதில்கள் கவனிக்கப்பட்டு குறைபாடுகளை சரிசெய்ய எடுக்கப்பட்ட திருத்தமான நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கண்காணித்தது. BAC இன் கூட்ட அறிக்கைகள் சபைக்கு அறிவிக்கப்படுகின்றன.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி முடிவடைந்த அறிக்கையின்படி CBSL சட்டரீதியான பரிட்சை அறிக்கைகள் மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தினால் எழுப்பப்பட்ட விவகாரங்களில் 2018 ஆம் ஆண்டில் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட திருத்தமான நடவடிக்கைகள் தொடர்பில் BAC கண்காணித்து வருகிறது.

கணக்காய்வு தணிக்கைக்காக கணக்காய்வாளர் ஜெனரல் இனால் கோரப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் ஆவணங்கள் மற்றும் நிதியியல் அறிக்கைகளை தயாரித்தல் மற்றும் இலங்கை கணக்கியல் தரநிலைகளுடன் வழங்குகிறது. போதுமான கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகள் BAC உள்ளதுடன், BAC இன் சாசர் அனைத்து பொருளியல் அம்சங்களுக்கும் பொருந்தும்.



நிலன்க மேவன் பீரிஸ்
தலைவர்
தணிக்கை குழு

28 மார்ச் 2019

சபை துணைக்குழு அறிக்கைகள்

சபை மனித வள மற்றும் ஊதியக் குழு (BHRC) அறிக்கை

நோக்கம்

BHRC மனித வள மற்றும் ஊதிய கொள்கைகளை உருவாக்கும் மற்றும் மனித வள மேலாண்மை தொடர்பாக உத்திகளைத் தொடங்குவதற்கு பொறுப்பாகும். அவர்களால் நியமிக்கப்பட்ட கொள்கைகள் ஒழுங்காக மதிப்பாய்வு செய்யப்பட்டு எல்லா சூழ்நிலைகளிலும் பின்பற்றப்படுகின்றன என்பதைக் குழு உறுதிப்படுத்துகிறது.

ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பிற நலன்களை நிர்ணயித்தல், ஆட்சேர்ப்புகளில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது. நிர்வாக முகாமைத்துவத்தின் நீட்டிப்புகளை பரிசீலிக்கவும், சபைக்கு பரிந்துரைகளைத் தரவும் அதிகாரம் வழங்கியுள்ளது.

பெருநிறுவன மற்றும் நிர்வாக முகாமைத்துவம் குழு உறுப்பினர்களுக்கான வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை மீளாய்வு செய்யும் பொறுப்பு குழு உள்ளது.

அமைப்பு

குழுவில் குறைந்தது இரண்டு இயக்குநர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி / பொது மேலாளர் (தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமையாளர்) ஆகியோர் இருக்கிறார்கள். BHRC இன் தற்போதைய உறுப்பினர்கள்:

- ◆ திரு ஹேமசிநி பெர்னாண்டோ - தலைவர்
- ◆ திரு அன்டன் ஹேமந்த்
- ◆ திரு என். வசந்த குமார் - தலைமை நிர்வாக அதிகாரி / பொதுமுகாமையாளர்

DGM (HR) அழைப்பிற்கான கூட்டங்களில் கலந்துகொள்வார்கள் மேலும் வங்கியின் எந்தவொரு அதிகாரிகளும் அழைப்பின் மூலம் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம்.

குழு கூட்டங்கள்

குழு அதன் நோக்கங்களுக்கு உட்பட்டது மற்றும் வாரியத்தின் அறிக்கைகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சந்திக்கின்றது. BHRC. கூட்டத்தில் குறைந்தபட்சம் இரண்டு இயக்குநர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமையாளர் கலந்துகொள்வர்.

ரோஹன் பத்திரகே

SDGM - மனித வள மற்றும் சட்ட / பணிப்பாளர் சபை செயலாளர்
மனிதவள மற்றும் மனிதவள மேம்பாட்டு குழுவின் செயலாளர்
(BHRC)

27 மார்ச் 2019

குழு ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் கமிட்டி (BIRMC) அறிக்கை

நோக்கம்

BIRMC இயக்குநர்கள் சபையினால் வழங்கப்பட்ட வங்கியின் ஆபத்து மூலோபாயத்தை செயல்படுத்துவதற்கு பொறுப்பாகும். வியாபார பிரிவுகளின் திறமையான செயல்பாட்டிற்காக மற்றும் ஆபத்துகளை கண்காணிப்பதற்கான கட்டமைப்பை அங்கீகரிப்பதற்கான பொறுப்பு குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குழுவால் தீர்மானிக்கப்பட்ட சூழலில் வங்கியின் அபாய விவரங்களை மறு ஆய்வு செய்வதற்கு குழு பொறுப்பாக உள்ளது.

கடன், சந்தை, திரவ, செயல்திறன் மற்றும் மூலோபாய அபாயங்களைப் பொறுத்து எல்லா ஆபத்துகளையும் மதிப்பீடு செய்வதற்கு குழு, பொறுப்புள்ள ஆபத்து குறிகாட்டிகள் மற்றும் மேலாண்மை தகவல்களைப் பயன்படுத்தி, சபைக்கு அவசியமான பரிந்துரையை உருவாக்குகிறது.

இடர் மேலாண்மை தொடர்பான பிற பொறுப்புகளில், குழு, கடன், நிதி, செயல்பாடுகள் மற்றும் சட்ட / இணக்கம் தொடர்பாக செயல்படுத்துதல் மற்றும் இடர் மேலாண்மை ஆகியவற்றை மேற்பார்வையிடுவதோடு, ஆபத்து விளைவுகளைத் தடுக்க உடனடியாக சரியான நடவடிக்கைகளை எடுக்கும்.

கூட்டமைவு

குழுவில் குறைந்தது மூன்று இயக்குநர்கள், தலைமை நிர்வாக அதிகாரி / பொது மேலாளர் மற்றும் DGM (இடர் முகாமைத்துவம்) ஆகியவற்றைக் கொண்டிருக்கும். BIRMC இன் தற்போதைய உறுப்பினர்கள்

- ◆ திரு ஜஹான் பி. அமரதுங்க (தலைவர்)
- ◆ செல்வி ஜி. டி. சி. ஏக்கநாயக்க
- ◆ திரு கே. டி. என். ரஞ்சித் அசோகா
- ◆ திரு என். வசந்தகுமார் - தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமையாளர்

வங்கியின் வேறு எந்த அலுவலரும் அழைப்பின் பேரில் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம்.

குழு கூட்டங்கள்

இடர் மேலாண்மை தொடர்பாக விவகாரங்களில் கலந்து கொள்ளவும் மற்றும் அதன் பரிந்துரையை சபைக்கு வழங்குதற்காக குழு காலாண்டு ஒரு தடவை சந்திக்கிறது.

ரோஹன் பத்திரகே

SDGM - மனித வள மற்றும் சட்ட / பணிப்பாளர் சபை செயலாளர்
வாரிய நிர்வாக செயற்குழுவின் செயலாளர் (BECC)

27 மார்ச் 2019

சபை செயற்குழு உதவி குழு (BECC) அறிக்கை**நோக்கம்**

தலைமை நிர்வாக அதிகாரி / பொது மேலாளரின் வரம்பு மற்றும் உதவியாளர் பொது மேலாளருக்கு மேலாக ஊழியர்களின் உறுப்பினர்களுக்கு அனைத்து கடன் திட்டங்களையும் ஒப்புக் கொள்ள BECC அங்கீகாரம் பெற்றுள்ளது.

BECC ஆனது கடன் மறுநிதியளிப்பு திட்டங்கள் மற்றும் மொத்த தொகை தீர்வுகளை பரிசீலிக்க அதிகாரம் பெற்றது.

குழு கூட்டங்கள்

குழுவில் குறைந்தது இரண்டு இயக்குநர்கள், தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமையாளர் ஆகியோர் இருக்கிறார்கள். BECC இன் தற்போதைய உறுப்பினர்கள்

- ❖ டாக்டர் அமிண்டாபிரரா
- ❖ திரு அன்டன் ஹேமந்த
- ❖ திரு. கிறிஸ் ராஜேந்திரன்
- ❖ திரு என். வசந்த குமார் - தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமையாளர்

வங்கியின் வேறு எந்த அலுவலரும் அழைப்பின் பேரில் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம்.

குழு கூட்டங்கள்

குழுவானது ஒரு மாதத்திற்கு குறைந்தது இரண்டு முறை சந்திப்பார். BECC இன் கூட்டத்திற்கான ஞாயிறாதி குழு உறுப்பினர்களின் இரண்டு இயக்குநர்கள் உட்பட மூன்று உறுப்பினர்கள் அடங்குவர்.


ரோஹான் பத்திரகே

ஊழியர் - மனித வள மற்றும் சட்ட / பணிப்பாளர் சபை செயலாளர்
வாரிய நிர்வாக செயற்குழுவின் செயலாளர் (BECC)

27 மார்ச் 2019

சபை பரிந்துரைப்புக் குழு (BNC) அறிக்கை**நோக்கம்**

BNC இன் பிரதான செயல்பாடானது ஒரு தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமையாளர் மற்றும் முக்கிய நிர்வாக அதிகாரிகளை தெரிவுசெய்வதற்கும் / நியமிப்பதற்கும் ஒரு செயல்முறையை செயல்படுத்த வேண்டும். தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமையாளர் பதவிக்கான பதவி உயர்வு மற்றும் முக்கிய நிர்வாக நிலைகள் ஆகியவற்றிற்கு நியமனம் செய்வதற்கான தகுதிக்கான தகுதிகளை குழு நிர்ணயிக்கின்றது.

அவ்வப்போது பரிசீலனையையும் பரிந்துரையையும் பொறுப்பேற்றுக் கொள்ளும் குழு, மேலும் / புதிய நிபுணத்துவம் மற்றும் முக்கிய நிர்வாகி பணியாளர்களை ஓய்வூதியுடனான தொடர்ச்சியான ஏற்பாடுகள் ஆகியவற்றிற்கும் பொறுப்பாகும்.

கூட்டமைவு

- ❖ குழுவில் குறைந்தபட்சம் மூன்று இயக்குநர்கள் இருக்கிறார்கள். BNC இன் தற்போதைய உறுப்பினர்கள்
- ❖ திரு. ஹேமசிபி பெர்னாண்டோ - தலைவர்
- ❖ திரு. ஜேஹான் பி. அமரதாங்க
- ❖ செல்வி ஜி. ஜி. சி. ஏக்கநாயக்க
- ❖ தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமையாளர் ஆகியோர். அழைப்பின் பேரில் சந்திப்பார்.

குழு கூட்டங்கள்

குழு காலாண்டு இடைவெளியில் மீது சந்தித்து சபைக்கு அறிக்கையிடுவர். BNC யின் கூட்டத்திற்கான கோரம் வாரியத்தின் மூன்று இயக்குநர்கள் கலந்துகொள்வர்.


ரோஹான் பத்திரகே

SDGM - மனித வள மற்றும் சட்ட / பணிப்பாளர் சபை செயலாளர்
வாரிய நிர்வாக செயற்குழுவின் செயலாளர் (BECC)

27 மார்ச் 2019

சபை முதலீட்டு வங்கி குழு (BIBC) அறிக்கை**நோக்கம்**

வங்கியின் முதலீட்டு வங்கியியல் பிரிவின் முதலீட்டு வங்கி மாதிரி மற்றும் செயல்பாடுகளை தொடர்ந்து ஆய்வு செய்ய BIBC அமைக்கப்பட்டது. பங்கு வர்த்தக வரம்புகள், புதிய முதலீட்டுப் பொருட்கள் மற்றும் பங்கு தரகர்கள், வர்த்தக தளங்கள் மற்றும் IT அமைப்புகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கான ஒப்புதலை வழங்குவதற்கான அங்கீகாரத்தை குழு பெற்றுள்ளது.

கூட்டமைவு

குழுவானது குறைந்தது இரண்டு இயக்குநர்கள், தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமையாளர் SDGM (வர்த்தக வங்கி), திறைசேரி மற்றும் முதலீட்டு வங்கியின் தலைவர் மற்றும் பொது முகாமையாளர் (இடர் மேலாண்மை) ஆகியோரைக் கொண்டிருக்கும். BIBC இன் தற்போதைய உறுப்பினர்கள்

- ❖ திரு ஜேகன் பி அமரதாங்க - இயக்குநர் (குழுவின் தலைவர்)
 - ❖ செல்வி ஜி. ஜி. சி. ஏக்கநாயக்க - பணிப்பாளர்
 - ❖ திரு கே. டி. என். ரஞ்சித் அசோகா - இயக்குநர்
 - ❖ திரு. என். வசந்த குமார் - தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமையாளர்
 - ❖ திரு ரசித்த குணவர்தன - SDGM (வர்த்தக வங்கி)
 - ❖ திரு. கினிஸ் பொன்சேகா - திறைசேரி மற்றும் முதலீட்டு வங்கியின் தலைவர்
- வங்கியின் வேறு எந்த அலுவலரும் அழைப்பின் பேரில் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம்.

குழு கூட்டங்கள்

குழு அதிகாரத்தைக் கொண்டிருக்கும் விடயங்களில் கலந்து கொள்ள காலாண்டுக்கு ஒருதடவை சந்திக்கும். BIBC இன் கூட்டத்திற்கான கோரம் வாரியத்தின் இரு இயக்குநர்கள் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்கள் கலந்துகொள்வர்.


ரோஹான் பத்திரகே

SDGM - மனித வள மற்றும் சட்ட / பணிப்பாளர் சபை செயலாளர்
வாரிய நிர்வாக செயற்குழுவின் செயலாளர் (BECC)

27 மார்ச் 2019

சபை துணைக்குழு அறிக்கைகள்

துறை ஆணைய செயற்குழு (BITC) அறிக்கை

நோக்கம்

BITC தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும், IT ஆளுமை வளர்ந்து வரும் கோரிக்கைகளுடன் வங்கிக்கு உதவுவதற்காகவும் நிறுவப்பட்டுள்ளது.

IT க்கான ஒட்டுமொத்த உத்திகளை அமைப்பதற்கும் வரவிருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக புதிய தொழில்நுட்பங்களை சபைக்கு பரிந்துரை செய்வதற்கும் குழு பொறுப்பு நிற்கும்.

கூட்டமைவு

- ◆ குழுவில் இரு இயக்குநர்கள் குழு உள்ளனர். BITC இன் தற்போதைய உறுப்பினர்கள்
- ◆ திரு. ஹேமசிநி பெர்னாண்டோ - தலைவர்
- ◆ திரு. ஜெஹான் பி. அமரதுங்க - பணிப்பாளர்
- ◆ திரு கே டி என் ரஞ்சித் அசோகா

வங்கியின் வேறு எந்த அலுவலரும் அழைப்பின் பேரில் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம்.

BITC இன் கூட்டத்தில் இரண்டு உறுப்பினர்கள் கலந்துகொள்வர்.



ரோஹான் பத்திரகே

குறலுபுஆ - மனித வள மற்றும் சட்ட / பணிப்பாளர் சபை செயலாளர்
வாரிய நிர்வாக செயற்குழுவின் செயலாளர் (BECC)

27 மார்ச் 2019

சபை வினைத்திறத் திட்டம் மீளாய்வுக் குழு (BSPRC) அறிக்கை

நோக்கம்

மூலோபாய திட்டத்தில் குறிப்பிட்டுள்ள குறிக்கோள்களின் சுமுகமான செயல்பாட்டை தொடர்ந்து ஆய்வு செய்வதற்கு சபை மூலோபாய திட்ட ஆய்வுக் குழு நிறுவப்பட்டது. அனைத்து வணிகத் தலைவர்களின் செயல்திறனை மதிப்பாய்வு செய்யவும், குறிப்பிட்ட காலத்திற்குள் வணிக இலக்குகளை அடைவதற்கு அவர்களுக்கு உதவவும் குழு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைவு

குழுவானது சபையினால் நியமிக்கப்படுவதுடன் இதில் குறைந்தது இரண்டு இயக்குநர்கள், தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமையாளர், சிரேஸ்ட / துணை பொது முகாமையாளர் - மூலோபாய திட்டமிடல் மற்றும் செயல்திறன் முகாமைத்துவம் ஆகியவற்றை கொண்டுள்ளது.


BSPRC இன் தற்போதைய உறுப்பினர்கள்:

- ◆ திரு. ஹேமசிநி பெர்னாண்டோ - தலைவர்
- ◆ திரு. ஜெகன் பி. அமரதுங்க - பணிப்பாளர்
- ◆ திருமதி. ஜி.டி. சந்திர எக்கநாயக்க - பணிப்பாளர்
- ◆ திரு. என். வசந்த குமார் - தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமையாளர்
- ◆ திருமதி. சந்தானி வேரபிட்டிய - துணை பொது முகாமையாளர் (SP & PM)

வங்கியின் வேறு எந்த அலுவலரும் அழைப்பின் பேரில் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம்.

குழு கூட்டங்கள்

கூட்டம் காலாண்டில் நடைபெறுவதுடன் மற்றும் கூட்டத்தில் இரண்டு உறுப்பினர்கள் கலந்துகொள்வர்.



ரோஹான் பத்திரகே

SDGM - மனித வள மற்றும் சட்ட / பணிப்பாளர் சபை செயலாளர்
வாரிய நிர்வாக செயற்குழுவின் செயலாளர் (BECC)

27 மார்ச் 2019

உள் கட்டுப்பாடு தொடர்பில் இயக்குனர்களின் அறிக்கை

பொறுப்பு

2007 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க 3 (8) (ii) (b) வங்கியின் சட்டம் இயக்கம் திணைக்களத்தின் பிரதிபலிப்புடன், மக்கள் வங்கியின் (“வங்கி”) நிதி அறிக்கை தொடர்பாக உள்ளக கட்டுப்பாட்டு பற்றிய இந்த அறிக்கையை வழங்குகின்றது.

இயக்குநர்கள் குழு (“சபை”) வங்கியில் உள்ள உள்ளக கட்டுப்பாட்டு முறைமையின் போதுமான மற்றும் திறனுக்கான பொறுப்பாகும். இத்தகைய போதிய மற்றும் செயல்திறனை கருத்தில் கொண்டு, வங்கியின் வியாபாரத் தன்மை ஒரு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படையில் அபாயத்தோடு சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும், அத்தகைய உள் கட்டுப்பாட்டு அமைப்புகள் முதன்மையாக வரையறுக்கப்படும் வரம்புகள் மற்றும் குறிகளிலிருந்து எந்தவொரு பின்தொடர்வையும் முன்னிலைப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும், வங்கியின் ஆபத்து வெளிப்படுத்தும். இந்தக் கருத்தின் அடிப்படையில், உள் கட்டுப்பாடுகளின் அமைப்பு நிதியியல் தகவல் மற்றும் பதிவுகள் அல்லது நிதி இழப்புகள் அல்லது மோசடிகளுக்கு எதிராக தவறான பொருள்தன்மைக்கு எதிராக, முழுமையான உத்தரவாதத்தை மட்டும் வழங்க முடியாது.

வங்கி எதிர்கொள்ளும் குறிப்பிடத்தக்க அபாயங்களை அடையாளம் காண்பது, மதிப்பீடுதல் மற்றும் நிர்வகிப்பதற்கான ஒரு தொடர்ச்சியான செயல்முறையை ஸ்தாபித்துள்ளது. இந்த செயல்முறை வணிக அறிக்கைகள் அல்லது வணிக சூழல்களில் அல்லது ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு மாற்றங்கள் இருக்கும்போது, நிதி அறிக்கையின் மீது உள்ளக கட்டுப்பாட்டு அமைப்புகளை மேம்படுத்துவது இதில் அடங்கும். இலக்கையின் பட்டய கணக்காளர் நிறுவனத்தால் வழங்கப்பட்ட “உள்ளக கட்டுப்பாட்டு மீது இயக்குனர்களின் அறிக்கையில் வங்கிகள் இயக்குநர்களுக்கான வழிகாட்டுதலுடன்” குழு மற்றும் உடன்படிக்கை தொடர்ந்து இந்த செயல்முறை மதிப்பாய்வு செய்யப்படுகிறது. அந்த அறிக்கையில் நிதி அறிக்கையிடல் தொடர்பாக உள் கட்டுப்பாட்டை மதிப்பீடு செய்து, அந்த வழிகாட்டுதலில் கொடுக்கப்பட்ட உள் கட்டுப்பாட்டு முறையை மதிப்பீடு செய்வதற்கான கொள்கைகளை வாரியம் மதிப்பீடு செய்துள்ளது.

நிதி அறிக்கையின் நம்பகத்தன்மை தொடர்பாக நியாயமான உத்தரவாதத்தை வழங்குவதற்கும், வெளிநாட்டு நோக்கங்களுக்காக நிதி அறிக்கைகளை தயாரிப்பதற்கும் பொருத்தமான கணக்கியல் கொள்கை மற்றும் ஒழுங்குமுறை தேவைகள்.

நிர்வாகமானது இந்த அபாயங்களைக் கட்டுப்படுத்தி மற்றும் கட்டுப்படுத்துவதற்கு பொருத்தமான உள் கட்டுப்பாடுகள் வடிவமைப்பு, செயல்முறை மற்றும் கண்காணிப்பு மற்றும் எதிர்கொள்ளும் அபாயங்களை அடையாளம் மற்றும் மதிப்பீடுவதன் மூலம், ஆபத்து மற்றும் கட்டுப்பாட்டின் மீதான குழுவின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு சபை உதவுகிறது.

நிதி அறிக்கையின் மீது உள்ளக கட்டுப்பாட்டு முறையின் வடிவமைப்பு மற்றும் செயல்திறனை மீளாய்வு செய்வதில் செயல்படுத்தப்பட்ட செயல்முறைகளின் முக்கிய அம்சங்கள்.

நிதி அறிக்கை தொடர்பாக உள்ளக கட்டுப்பாட்டு முறைமையின் போதுமான மற்றும் நேர்மையை மீளாய்வு செய்வதில் நிறுவப்பட்டுள்ள முக்கியமான செயல்முறைகள் பின்வருமாறு:

♦ வங்கியின் அன்றாட நடவடிக்கைகளின் செயல்திறனை உறுதி செய்வதில் வாரியத்திற்கு உதவுவதற்காக பல்வேறு குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. வங்கியின் நடவடிக்கைகள் பெருநிறுவன நோக்கங்கள், உத்திகள் மற்றும் வருடாந்திர வரவு செலவுத் திட்டம் மற்றும் அதேபோல் அங்கீகரிக்கப்பட்ட கொள்கை மற்றும் வணிக வழிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.

♦ வங்கியின் உள்ளக கணக்காய்வுத் திணைக்களம் கொள்கைகளை மற்றும் செயல்முறைகளுடன் இணங்குதல் மற்றும் மாதிரிகள் மற்றும் சுழற்சி நடைமுறைகளைப் பயன்படுத்தி நடப்பு அடிப்படையில் உள்ளார்ந்த கட்டுப்பாட்டு அமைப்புகளின் செயல்திறன் மற்றும் எந்தவொரு இணக்கமின்மையிலும் கணிசமான கண்டுபிடிப்பை எடுத்துக்காட்டுகிறது. உள்ளக கணக்காய்வு பணிகள் அனைத்து அலகுகளிலும் கிளையிலும் நடைபெறுகின்றன, இது அதிர்வெண் மதிப்பீட்டின்படி, ஒரு சுயாதீனமான மற்றும் புறநிலை அறிக்கையை வழங்குவதற்காக நிர்ணயிக்கப்படுகிறது. வருடாந்த தணிக்கைத் திட்டத்தை சபை தணிக்கை குழு மதிப்பாய்வு செய்து அங்கீகரிக்கிறது. உள்நாட்டு கணக்காய்வுத் திணைக்களத்தின் கண்டுபிடிப்புகள் குழுக் கணக்காய்வுக் குழுவில் (BAC) அவற்றின் குறிப்பிட்ட கூட்டங்களில் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

♦ வங்கியின் BAC உள்ளக கணக்காய்வுத் துறை, ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்ட உள் கட்டுப்பாட்டு சிக்கல்களை மதிப்பாய்வு செய்து, இடர் மேலாண்மை மற்றும் உள்ளக கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றின் போதுமான மற்றும் திறனையும் மதிப்பீடு செய்கிறது. அவர்கள் கணக்காய்வின் நோக்கம், தரம் ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த உள் தணிக்கை செயல்களை மதிப்பாய்வு செய்கின்றனர். BAC கூட்டங்களின் நிமிடங்கள் ஒரு குறிப்பிட்ட கால அடிப்படையில் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டங்களில் கூட்டம். வங்கியின் BAC யினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விவரம் வாரியம் தணிக்கை குழு அறிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன (பக்கம் 71 ஐ பார்க்கவும்).

♦ உள் கட்டுப்பாட்டு முறைமையை மதிப்பீடு செய்வதில், வங்கியின் நிதிநிலை அறிக்கைகள் குறிப்பிடத்தக்க கணக்குகள் மற்றும் வெளிப்படுத்துதல்களுடன் தொடர்புடைய அனைத்து நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் மீளாய்வு செய்யப்பட்டு வங்கியின் அடையாளம் காணப்பட்ட உத்தியோகத்தர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். வங்கியின் உள் தணிக்கைத் துறை இந்த நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் வடிவமைப்பு மற்றும் செயல்திறன் ஆகிய தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.

♦ LKAS மற்றும் SLFRS ஆகியவற்றை உள்ளடக்கிய இலங்கை கணக்கியல் தரநிலைகளை அங்கீகரித்தல், மதிப்பீடு, வகைப்பாடு மற்றும் வெளிப்படுத்தல் ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான செயல்முறைகளை மேம்படுத்துவதானது பணிகள் மற்றும் முன்னேற்றங்கள், கடன் அட்டை நடவடிக்கைகள், மேலாண்மை தகவல் அமைப்பு மற்றும் ஆபத்து மேலாண்மை மற்றும் தொடர்புடைய கட்சிகளுடன் தொடர்புடைய நிதி அறிக்கையின் வெளிப்பாடுகள் ஆகியவற்றைக் குறைப்பதில் செயல்முறைகள் மேலும் வலுவாக நடைபெறுவதானல் முன்னெடுக்கப்படுகின்றன. மதிப்பீட்டில் வங்கி துணை நிறுவனங்களை சேர்க்கவில்லை.

♦ 2018ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி அல்லது அதற்கு பின்னர் ஆரம்பிக்கப்படும் நிதி அறிக்கை காலங்களுக்கு பொருந்தக்கூடிய SLFRS 9 நிதி கருவிகளை ஏற்றுக்கொள்வதற்கான கருத்தாய்வினை குழு வழங்கியுள்ளது. வங்கி SLFRS 9 இன் விண்ணப்பத்தின் தாக்கம் இறுதி மதிப்பீட்டில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. LKAS 39 அடிப்படையிலான கடன் இழப்பு மாதிரியிலிருந்து எதிர்பார்க்கப்படும் இழப்பின் அடிப்படையில் கடன் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

கணக்காய்வாளர் நாயகத்தின் உள் கட்டுப்பாடுகள் ஆதார அறிக்கை



ජාතික විගණන කාර්යාලය

தேசிய கணக்காய்வு அலுவலகம்

NATIONAL AUDIT OFFICE



මගේ අංකය
எனது இல.
My No. }

BAF/D/PB/IC/2018

මගේ අංකය
உமது இல.
Your No. }

දිනය
திகதி
Date }

09 May 2019

மக்கள் வங்கியின் உள்ளக கட்டுப்பாட்டின் மீதான இயக்குனர்களின் அறிக்கையில் இயக்குநர் குழுவில் கணக்காய்வாளர் நாயகத்தின் உத்தரவாத அறிக்கை

அறிமுகம்

2018 டிசம்பர் 31 ஆம் திகதி நிறைவடைந்த ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் மக்கள் வங்கியின் நிதிய அறிக்கை ("அறிக்கை") மீதான உள்ளக கட்டுப்பாட்டு மீதான இயக்குனர்களின் அறிக்கை இந்த அறிக்கை உத்தரவாதம் அளிக்கின்றது. இந்த உத்தரவாதத்தை மேற்கொள்வதில் நான் பொது நடைமுறையில் பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் உதவியை பெற்றுக்கொண்டேன்.

நிர்வாகத்தின் பொறுப்பு

வங்கியின் சட்டம் இயக்கம் பிரிவு 3 (8) (ii) (b) உடன் இணங்க வழங்கப்பட்ட "உள்ளக கட்டுப்பாட்டு மீதான இயக்குனர்களின் அறிக்கையில் வங்கிகள் இயக்குநர்களுக்கான வழிகாட்டுதலுடன்" 2007 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, இலங்கையின் பட்டய கணக்காளர் நிறுவனத்தால் நிறுவப்பட்டது.

SLSAE 3050 உடன் என் பொறுப்பு மற்றும் இணக்கப்பாடு

எனது பொறுப்பு, பணிப்பாளர் சபைக்கு அறிக்கையை வெளியிடுவதாகும். இலங்கையின் பட்டய கணக்காளர்களால் வழங்கப்பட்ட உள்ளக கட்டுப்பாட்டு தொடர்பான இயக்குனர்களின் அறிக்கையில் வங்கிகள் குறித்த உத்தரவாதம் அறிக்கையை SLSAE 3050 என்ற இலங்கை தர நிர்ணயத்தின்படி நான் எனது ஈடுபாட்டுடன் மேற்கொண்டேன்

செய்யப்பட்ட வேலையின் சுருக்கம்

இயக்குனர்களால் இயக்குநர்களுக்கு தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது ஆதாரங்களின்படி அறிக்கை ஆதரிக்கப்படுமா என்பதையும் இயக்குநர்கள் வங்கியின் நிதியியல் அறிக்கையில் தொடர்பாக உள்ளக கட்டுப்பாட்டு முறையை மறுபரிசீலனை செய்வதற்கு ஏற்ற செயல்முறையை பிரதிபலித்துள்ளதா என்பதையும் நான் மதிப்பீடு செய்துள்ளேன்.

வங்கியின் ஊழியர்களின் விசாரணையில் முக்கியமாக வரையறுக்கப்பட்ட நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இயக்குநர்கள் வாரியத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயல்முறைக்கு ஆதாரமாக அமைந்த ஒரு மாதிரி அடிப்படையில் ஆவணங்கள் இருந்தன.

SLSAE 3050 என்பது அறிக்கை அனைத்து ஆபத்துகளையும் கட்டுப்பாட்டையும் உள்ளடக்கியதா அல்லது வங்கியின் ஆபத்து மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகளின் செயல்திறனைப் பற்றி ஒரு கருத்தை உருவாக்குமா

என்பதைக் பற்றி என்னிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. மேலும் SLSAE 3050 வருடாந்த அறிக்கையில் வெளியிடப்பட்ட எந்த குறிப்பிடத்தக்க பிரச்சனையுமின்றி பொருள் உள்ளக கட்டுப்பாட்டு அம்சங்களை சமாளிக்க விவரித்த செயல்முறைகள் உண்மையில், பிரச்சினைகளை சரிசெய்யலாமா என்பதை நான் பரிசீலிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

தீர்வு

நிகழ்த்திய நடைமுறைகளின் அடிப்படையில், வங்கியின் நிதியியல் அறிக்கையில் மீது உள்ளக கட்டுப்பாட்டு முறையின் வடிவமைப்பு மற்றும் செயல்திறனை மதிப்பாய்வு செய்வதில் இயக்குநர்கள் சபையால் ஏற்கப்பட்ட வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள அறிக்கை செயல்முறையை எனது புரிதலுடன் பொருத்தமற்றதாவதுடன் நான் நம்புவதற்கு என் கவனத்திற்கு எதுவும் கொண்டுவரப்படவில்லை.

டபிள்யூ. பி. சி. விக்கிரமரத்ன

கணக்காய்வாளர் நாயகம்


எப்போதும் புதிய மாற்றம்

நீங்கள் யாரையும் சார்ந்திருக்க
வேண்டிய அவசியமில்லை.
எமது சுய வங்கி பிரிவுகள் உங்கள்
வசதிக்காக 24x7 திறந்திருக்கும்.






வியாபார மாதிரி



மதிப்பு

வெளியீடுகள்

விளைவுகள்



இலங்கை மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு உதவுதல்

நாட்டின் மைக்ரோ மற்றும் சிறிய நடுத்தர தொழில் துறையை மேம்படுத்துதல்

அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி செயற்பட்டியலை ஆதரித்தல்

நாடு முழுவதும் வேலை வாய்ப்புகளை வழங்குதல்

இலங்கையின் வங்கித் தொழிற்துறையின் தரத்தை உலகளாவிய மட்டங்களுக்கு தரத்தை உயர்த்துதல்

இலங்கையில் டிஜிட்டல் வங்கி மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லல்

பச்சை வங்கி கருத்துக்களை பின்பற்றுவதன் மூலம் தொழில்துறை அளவிலான முன்னுதாரண மாற்றத்தை உருவாக்குதல்

பங்குதாரர்கள்

மொத்த வருமானம் - ரூ.219.4 பில்லியன்
வரிக்கு முந்தைய லாபம் - ரூ.31.2 பில்லியன்

வாடிக்கையாளர்கள்

♦ மொத்த முன்னேற்றங்கள் - ரூ.1,489.9 பில்லியன்

♦ 210 சுய கடன் வங்கி அலகுகள் நியமிக்கப்பட்டுள்ளன.

♦ 238 CDM's பண வைப்பு இலத்திரங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

♦ சில்லறை வாடிக்கையாளர்களுக்காக மொபைல் வங்கி Peoples Wave app அறிமுகப்படுத்தினோம் (இன்று வரை 200,000 பதிவிறக்கங்கள்)

Peoples Wiz டிஜிட்டல் ஆன்-போர்டிங் கருவி அறிமுகம் (இன்று வரை 170,000 புதிய கணக்குகள்)

♦ Peoples Wyn மொபைல் பேங்கிங் பயன்பாட்டின் அறிமுகம் (இன்று வரை 750 பதிவுகள்)

ஊழியர்

♦ ஊழியர்கள் - 8,093

♦ பயிற்சி மணித்தியாலங்கள் - 161,378 மணி நேரம்

♦ முதன்மை விடுப்புக்குப் பிறகு பணிக்கு திரும்புவதற்கான வீதம் - 100%

♦ தொழில்துறை மோதல்கள் - ஒன்றும் இன்மை

கட்டுப்பாட்டாளர்கள்

♦ ரூ. 540.1 பில்லியன் டாலர் SOE's இன் கடன்

♦ செலுத்திய வரிகள் - ரூ. 20.0 பில்லியன்

♦ CAR - 14.5%

இலங்கை மத்திய வங்கியின் அடிப்படை சைபர் பாதுகாப்பு தரங்களுடன் இணக்கமாக உள்ளது

சமூகங்கள்

♦ ரூ. பொருளாதார ரீதியில் பின்தங்கிய பகுதிகளுக்கு 105.0 பில்லியன் கடன்

♦ கிராமப்புற தொழில்முனைவோர்களுக்கு 100 க்கும் மேற்பட்ட நிதியியல் கல்வியறிவு திட்டங்கள்

♦ ரூ. 42.3 பில்லியன் பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டங்கள்


சுற்றுச் சூழல்

பங்குதாரர்களின் ஈடுபாடு

GRI 102-40,102-42,102-43,102-44

எங்கள் மூலோபாய திட்டமிடல் செயல்பாட்டிற்கு முக்கிய உள்ளீடுகளை வழங்குவதன் மூலம் வணிகத்திற்கு வலுவான நேர்மறையான பங்களிப்பை வழங்குகிறது என்பதை பங்குதாரர்களின் ஈடுபாடுதல் நிரூபித்துள்ளது. ஒரு தொடர்ச்சியான அடிப்படையில் எமது பங்குதாரர்களின் ஈடுபாடானது எமது வியாபாரத்தின் வெளிப்புற கருத்துக்களை அணுகுவதற்கும், எமது வணிக மாதிரியை மேம்படுத்துவதற்கான வாப்புகளை அடையாளம் காணவும், புரட்சிகரமான செயற்பாடுகளை மேம்படுத்தவும் எமக்கு உதவுகிறது.

மேலும், புரிதல் மற்றும் அவற்றின் கேள்விகளுக்கு விரைவாகவும் திறம்படவும் பதிலளித்து தமது நம்பிக்கையை சம்பாதிப்பதுடன் மட்டுமல்லாது, வங்கி சந்தையில் அதன் போட்டி நிலையை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.



ஈடுபாட்டு முறைகள்	ஈடுபாட்டின் அதிர்வெண்	எழுப்பப்பட்ட தலைப்புகள் மற்றும் பற்றீடுகள்	எங்கள் மூலோபாய பதில்கள்
அக்கறை செலுத்துபவர்கள்			
வருடாந்த பொது கூட்டம்	வருடாந்தம்	<ul style="list-style-type: none"> முந்தைய நிதி ஆண்டின் செயல்திறன் மதிப்பாய்வு நிதி தகவல் மற்றும் வெளிப்படுத்தல் 	வருடாந்த அறிக்கை மற்றும் காலாண்டு நிதி அறிக்கைகளை சரியான நேரத்தில் வெளியிடுதல் மற்றும் பங்குதாரர்களுக்கு கிடைக்கச் செய்தல்.
வருடாந்த அறிக்கை	வருடாந்தம்	<ul style="list-style-type: none"> வருவாயில் நிலையான வளர்ச்சி கம்பனி நிர்வாக ஆளுமை நடைமுறைகள் 	எங்கள் செயல்திறன், இடர் முகாமைத்துவம், சொத்துக்களின் தரம் மற்றும் நிலைத்தன்மை போன்றவற்றை விரிவாக்கல் மற்றும் சரியான நேரத்தில் வெளிப்படுத்தல்.
காலாண்டு நிதி அறிக்கை	காலாண்டு	<ul style="list-style-type: none"> இடர் மேலாண்மை பெருநிறுவன நிலைத்தன்மை 	
பெருநிறுவன வலைத்தளம்	தொடர்ச்சியான	<ul style="list-style-type: none"> எதிர்கால உந்துதல் மற்றும் வளர்ச்சி சாத்தியம் குழு செய்்தி மற்றும் சமீபத்திய தகவல் மற்றும் மேம்படுத்தல்கள் தற்போதைய நிகழ்வுகள் 	வலைத் தளத்தை தொடர்ந்து புதுப்பித்து, சமீபத்திய பெருநிறுவன செய்்தி ஊடகத்தில் ஊடக அறிக்கைகளை வெளியிட்டல்.
ஊடக வெளியீடுகள் மற்றும் ஊடக சந்திப்புகள்	செயலிலுள்ளது		
வாடிக்கையாளர்கள்			
உறவு முகாமைத்துவம்	செயலிலுள்ளது	<ul style="list-style-type: none"> சேவைகளின் உரிமைகள் சேவை தரம் 	தகவலை வழங்க வாடிக்கையாளர் அழைப்பு மையத்தையும் எங்கள் பெருநிறுவன இணையதளத்தையும் நாம் அமைத்துள்ளோம்.
திருப்தி தொடர்பான கருத்துக்கணிப்பு	செயலிலுள்ளது	<ul style="list-style-type: none"> வசதி மற்றும் அணுகல் கண்டுபிடிப்பு தகவல் தனியுரிமை 	எளிதான அணுகலை வழங்குவதற்காக ஒரு பரந்த வலையமைப்பை அமைத்துள்ளோம்.
வாடிக்கையாளர் வலையமைப்பு	செயலிலுள்ளது		வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்புகளை வழங்க டிஜிட்டல் கிளைகளையும் ஒரு புதுமை மையத்தையும் அமைத்துள்ளோம்.
பெருநிறுவன வலையமைப்பு	செயலிலுள்ளது		

ஈடுபாட்டு முறைகள்	ஈடுபாட்டின் அதிரவேண்	எழுப்பப்பட்ட தலைப்புகள் மற்றும் பற்றீடுகள்	எங்கள் மூலோபாய பதில்கள்
ஊழியர்கள் / தொழிற்சங்கங்கள்			
செயல்திறன் மதிப்பீடுகள்	வருடாந்தம்	<ul style="list-style-type: none"> வெளிப்படையான, நியாயமான மற்றும் கவர்ச்சிகரமான ஊதியம் 	பணியாளர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சி வழங்குதல், ஒரு மாறும் மற்றும் ஊக்குவிக்கும் பணி சூழலை வழங்குதல், தொழில் தரநிலைகளின் அடிப்படையில் கவர்ச்சிகரமான ஊதியம், மற்றும் ஊழியர்களுக்கான பெருநிறுவன மதிப்பினை வழங்குதல்
கூட்டு பேரம் பேசல்	செயலிலுள்ளது	<ul style="list-style-type: none"> திறன் மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் 	
பல நிலைகளிலுள்ள ஊழியர்களுக்கான கூட்டங்கள்	செயலிலுள்ளது	<ul style="list-style-type: none"> தொழில் முன்னேற்றம் பணியிட பாதுகாப்பு தொழிலாளர் கண்ணியம் 	
ஊழியர் நோக்கு நிலைகள்	செயலிலுள்ளது		
பயிற்சி நிகழ்வுகள்	செயலிலுள்ளது		
குழு இணையத்தளம் மற்றும் மின்னஞ்சல்	செயலிலுள்ளது		
கட்டுபாட்டாளர்கள் / சட்டமன்ற உறுப்பினர்கள்			
தள கண்காணிப்பு	செயலிலுள்ளது	ஒழுங்குமுறை இணக்கம்	பொருத்தமான தகவல்களையும் அறிக்கையையும் சரியான முறையில் சமர்ப்பித்தல், தொழில் வளர்ச்சிக்கான பங்களிப்பு செய்யும், அதிகாரிகளுடன் ஒரு திறந்த உரையாடலை கொண்டுவரல்.
ஒழுங்குமுறை அறிக்கை	வருடாந்தம், காலாண்டு, மாதாந்தம், வாராந்தம்	பெருநிறுவன ஆளுகை இடர் முகாமைத்துவம் நிலையான வர்த்தக நடைமுறைகள்	
தொழில் மன்றங்கள் மற்றும் கூட்டங்கள்	செயலிலுள்ளது		
பத்திரிகை வெளியீடுகள்	செயலிலுள்ளது		
வழங்குநர்கள்			
வழங்குனர் கணக்கெடுப்புகள்	செயலிலுள்ளது	<ul style="list-style-type: none"> பரிவர்த்தனைகளின் எளிமை கூடுதல் மதிப்பு மற்றும் வழங்குனர் மேம்பாடு 	நீண்டகால பரஸ்பர பயன்மிக்க உறவுகளை நிறுவுதல், நிலையான மற்றும் நெறிமுறை நடைமுறைகளை மேம்படுத்துதல், சரியான நேரத்தில் பணம் செலுத்துதல், வழங்குனர்களின் பின்னூட்டம்,
வழங்குனர் உறவுகள்	செயலிலுள்ளது	<ul style="list-style-type: none"> நீண்டகால கூட்டு சேவை தரம் 	
தள வருகைகள் மற்றும் கூட்டங்கள்	செயலிலுள்ளது		
சமூகங்கள்			
சமூக ஈடுபாடு		<ul style="list-style-type: none"> வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆதரவு மற்றும் ஆதரவு அபிவிருத்தி முயற்சிகள் வணிகத்தின் பொருளாதார மற்றும் சமூக தாக்கங்கள் 	கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி மூலம் சமூகங்களின் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்துதல்.
நிதி ஓடுக்கம் சம்பந்தமான பயிற்சிப் பட்டறைகள்			
சமூக ஆய்வுகள்			


பொருள் மதிப்பீடு



எங்கள் பங்குதாரர்கள், சந்தை வாய்ப்புகள் மற்றும் அபாயங்கள் மற்றும் வங்கியின் முக்கிய பெறுமதி இயக்கிகள் ஆகியவற்றில் ஈடுபடுவதிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொருள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அடையாளம் காணப் பயன்படுகின்றன. பங்குதாரர்களின் அதன் விளைவுகளின் அடிப்படையில், ஒரு நிகழ்வின் சாத்தியக்கூறுகள் மற்றும் தாக்கத்தின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு அம்சத்தின் பொருண்மை தீர்மானிக்கப்படுகிறது. இந்த சூழலில், குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத்தின் மீது மதிப்பு உருவாக்கம் நமது செயல்முறையை கணிசமாக பாதித்தால் அது ஒரு பொருளாக கருதப்படுகிறது.







GRI வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு இரு பரிமாண மூலப்பொருட்களில் அடையாளம் காணப்பட்ட பொருள் தலைப்புகளாகும். மாறும் இயக்க சூழலைப் பின்தொடரவும், பங்குதாரர்களுக்கான முன்னுரிமைகள் மற்றும் கவனிப்புக்களினைக் கொண்டே புதுப்பிப்பதற்கும் இந்த சட்டரீதியான பட்டியல் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகிறது.

பொருள் மதிப்பீடு செயல்முறை




	பொருள் தலைப்பு GRI 102-47	தலைப்பு எல்லை GRI 102-46	GRI தொடர்பு	பொருளுக்கு காரணங்கள் (GRI 103 -1)	முக்கியத்துவத்தின் நிலை	மேலாண்மை அணுகுமுறை (GRI 103 -2)	மேலாண்மை அணுகுமுறை மதிப்பீடு (GRI 103 -3)
1.	நிதிநிலை செயல்பாடு	உட்புறம் / வெளிப்புறம்	GRI 201	ஒரு வலுவான நிதி செயல்திறன் விரிவாற்றலை அதிகரித்து வளர்ச்சி வேகத்தை பராமரிக்க உதவுவதுடன் வங்கிக்கு மேம்படுத்தப்பட்ட வியாபாரக் குறி சம்பங்கிற்கு வழிவகுக்கிறது	முன்னுரிமை சிக்கல் ●	பயனுள்ள செலவு மேலாண்மை நடவடிக்கைகள் இணைந்து அனைத்து வியாபாரங்களிலிருந்தும் வருவாய் சுட்ட சந்தை வாய்ப்புகளை சந்தைப்படுத்துவதுடன் மூலதன நிலைகளை வலுப்படுத்திக்கொள்ளவும், வங்கியின் இருப்புநிலைக் குறிப்பை வலுப்படுத்தவும், மூலோபாய முறையில் அபாயத்தை நிர்வகித்தல்.	நிதி மூலதனம் (பக்கம் 105) மேலாண்மை கருத்துரை - வணிக அலகுகளின் செயல்திறன் (பக்கம் 96-102) ஆபத்து மேலாண்மை அறிக்கை (பக்கம் 40)
2.	வாடிக்கையாளர் அனுபவம்	வெளிப்புறம்	நேரடி தொடர்பு இல்லை	இணையற்ற வாடிக்கையாளர் அனுபவம் அனைத்து வாடிக்கையாளர் பிரிவிலும் வாடிக்கையாளர் சந்தையில் பங்குகளை வளர்ப்பதற்கு வங்கிக்கு உதவுகிறது	முன்னுரிமை சிக்கல் ●	ஒவ்வொரு வியாபார நடவடிக்கைகளின் மையப்பகுதியிலும் வாடிக்கையாளரைக் முன்னிலைப்படுத்துவதன் மூலம் பல்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு வழங்கக்கூடிய தனிப்பயனாக்கப்பட்ட தீர்வை வழங்கமுடியும்.	உற்பத்தி மூலதனம் (பக்கம் 110) அறிவுசார் மூலதன (பக்கம் 113) சமூக மற்றும் உறவு மூலதனம் - வாடிக்கையாளர் (பக்கம் 126)
3.	செயல்பாட்டு திறன்	உட்புறம்	நேரடி தொடர்பு இல்லை	வங்கியின் அனைத்து பங்குதாரர்களுக்கும் மேம்பட்ட செயல்திறன் அதிகரிக்கும்.	முன்னுரிமை சிக்கல் ●	வணிக மாதிரியின் முக்கிய செயல்பாட்டுப் பகுதிகள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது.	உற்பத்தி மூலதனம் (பக்கம் 110) அறிவுசார் மூலதன (பக்கம் 113) சமூக மற்றும் உறவு மூலதன வாடிக்கையாளர் மற்றும் விறியோகஸ்தர் (பக்கம் 126 மற்றும் 128) மனித மூலதனம் (பக்கம் 117) இயற்கை மூலதனம் (பக்கம் 135)
4.	பணியாளர் உற்பத்தித்திறன்	உட்புறம்	நேரடி தொடர்பு இல்லை	சிறந்த மூலதன உற்பத்தித்திறன் அதன் மூலோபாய நோக்கங்களை அடைவதற்கு வங்கிக்கான கட்டமைப்பை வழங்குகிறது.	முன்னுரிமை சிக்கல் ●	அவர்களின் திறன்கள் மற்றும் திறன்களை கர்மைப்படுத்துவதற்காக வங்கியின் மனித மூலதனத்தை உருவாக்குவதற்கான திட்டமிட்ட முதலீடுகள்.	மனித மூலதனம் (பக்கம் 117)
5.	டிஜிட்டல் தலைமை	உட்புறம் / வெளிப்புறம்	நேரடி தொடர்பு இல்லை	மக்கள் வங்கியை சகலர்களிடமிருந்து வேறுபடுத்துவதுடன் அதன் சந்தை நிலையை வலுப்படுத்தவும் மற்றும் விரிவாக்க சமநிலை உருவாக்கவும் வங்கி செயல்படுத்துகிறது.	முன்னுரிமை சிக்கல் ●	டிஜிட்டல் தொழில்நுட்ப இயக்கப்படும் தளங்களில் தொடர்ச்சியான மற்றும் தற்போதைய முதலீடுகள் உள் செயல்முறைகள் மற்றும் உடல் கட்டமைப்பு மாற்றுவதோடு முதல் சந்தைக்கு தயாரிப்புகளை வெளியிடும்.	உற்பத்தி மூலதனம் (பக்கம் 111) அறிவுசார் மூலதனம் (பக்கம் 114) சமூக மற்றும் உறவு மூலதனம்-வாடிக்கையாளர் (பக்கம் 126)

பொருள் மதிப்பீடு

பொருள் தலைப்பு GRI 102-47	தலைப்பு எல்லை GRI 102-46	GRI தொடர்பு	பொருளுக்கு காரணங்கள் (GRI 103 -1)	முக்கியத்துவத்தின் நிலை	மேலாண்மை அணுகுமுறை (GRI 103 -2)	மேலாண்மை அணுகுமுறை மதிப்பீடு (GRI 103 -3)
6. ஆபத்து மற்றும் ஆளுமை	உட்புறம் / வெளிப்புறம்	நேரடி தொடர்பு இல்லை	வங்கியின் வணிக மாதிரி ஸ்திரத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.	முன்னுரிமை சிக்கல் 	செயல்முறை இடர் மேலாண்மை நிர்வாகத்தின் நடைமுறைகளால் ஆதரிக்கப்படும் வணிகத்தின் ஒவ்வொரு பகுதியிடலும் தொடர்புடைய முக்கிய அபாயங்களைக் குறிப்பதில் கவனம் செலுத்துகிறது.	ஆபத்து மேலாண்மை அறிக்கை (பக்கம் 41) பெருநிறுவன நிர்வாக அறிக்கை (பக்கம் 50)
7. இணங்குதல்	உட்புறம் / வெளிப்புறம்	GRI 416, GRI 417, GRI 418,	மேம்படுத்தப்பட்ட வர்த்தக சமயங்குக்கு வழிவகுக்க சந்தையில் வங்கியின் சான்றுகளை மேம்படுத்துகிறது.	முன்னுரிமை சிக்கல் 	பொருந்தும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுடன் 100% இணக்கத்தை உறுதிப்படுத்த ஒரு வலுவான ஆளுமை மற்றும் மேற்பார்வை கட்டமைப்பை பராமரித்தல்	சமூக மற்றும் உறவு மூலதனம்-வாடிக்கையாளர் (பக்கம் 126)
8. திறன் மேலாண்மை	உட்புறம்	GRI 401, GRI 402, GRI 403, GRI 404, GRI 405	அதிக ஈடுபாடு கொண்ட, மிகவும் திருப்திகரமான மற்றும் விகிதாசமுள்ள ஊழியர்களின் குழு வங்கியின் வருங்கால வெற்றியை நோக்கி முழுமையான ஈடுபடுவர்.	பொருத்தமான வெளியீடு 	ஆட்சேர்ப்பு, பராமரித்தல் மற்றும் தொழிற்துறை சிறந்த திறமை குழு ஆகியவற்றை உருவாக்குதல்.	மனித மூலதனம் (பக்கம் 121)
9. பொறுப்பு கடன்	உட்புறம் / வெளிப்புறம்	நேரடி தொடர்பு இல்லை	முக்கிய வணிக நடவடிக்கைகள் மூலம் சிறந்த நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.	தொடர்புடைய சிக்கல் 	கிராமப்புற சேவைகளற்ற சமூகங்களிடையே அதிக நிதி ஒதுக்கீடுகளை ஊக்குவித்தல்.	சமூக மற்றும் உறவு மூலதனம் - வாடிக்கையாளர் (பக்கம் 125)
10. ஊழல் தடுப்பு	உட்புறம் / வெளிப்புறம்	GRI 205	இணக்கத்தை நோக்கி வங்கியின் முயற்சிகள் ஆதரிக்கிறது.	தொடர்புடைய சிக்கல் 	ஊழல் எதிர்ப்பு நடைமுறைகளை பற்றி பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கை.	மனித மூலதனம் (பக்கம் 123)
11. சமூக பொருளாதார விளைவுகள்	வெளிப்புறம்	GRI 202, GRI 203, GRI 413	தேசிய முன்னுரிமை சிக்கல்களை எதிர்கொள்ள வணிகத்தை ஒழுங்கமைக்க வங்கிக்கு உதவுகிறது.	பராமரிப்பு சிக்கல் 	இலங்கை முழுவதும் சமூக சமத்துவமின்மையை குறைப்பதில் பங்களிப்பு.	சமூக மற்றும் உறவு மூலதனம் - சமூகம் (பக்கம் 132)

	பொருள் தலைப்பு GRI 102-47	தலைப்பு எல்லை GRI 102-46	GRI தொடர்பு	பொருளுக்கு காரணங்கள் (GRI 103 -1)	முக்கியத்துவத்தின் நிலை	மேலாண்மை அணுகுமுறை (GRI 103 -2)	மேலாண்மை அணுகுமுறை மதிப்பீடு (GRI 103 -3)
12.	வணிக கற்றுச்சூழல் தாக்கம்.	வெளிப்புறம்	GRI 302, GRI 305	இலங்கையின் முதலாவது “கிரீன் பாங்க்” ஆக ஒரு வாய்ப்பை வழங்குகிறது.	பராமரிப்பு சிக்கல் ●	பசுமை கிளைகள், டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் செயலாக்கங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட 5-புள்ளி கற்றுச்சூழல் மேலாண்மை கட்டமைப்பு, காகிதம் பயன்படுத்துவதை குறைக்கவும் மற்றும் ஊழியர்கள் மற்றும் பரந்த சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கற்றுச்சூழல்-நட்பு கலாச்சாரம் மாற்றத்தை உருவாக்குதல்.	இயற்கை மூலதனம் (பக்கம் 135)
13.	விநியோகஸ்தர் பெறுமதி உருவாக்கம்	வெளிப்புறம்	GRI 204	விநியோக சங்கிலியில் முறிவு ஏற்பட்டதால் வியாபார இடையூறுகளின் அபாயத்தை குறைத்தல்	பராமரிப்பு சிக்கல் ●	விநியோகச் சங்கிலியின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கு பரந்த அடிப்படையிலான விநியோக சங்கிலி மேலாண்மை நடைமுறைகள்.	சமூக மற்றும் உறவு மேலாண்மை மூலதனம் - விநியோகிப்பவர் (பக்கம் 128)



மூலோபாயம் மற்றும் வளங்கள் ஒதுக்கீடு



எமது மூலோபாய கருப்பொருட்கள்

எங்கள் உடனடி இயக்க சூழலில் விரைவான மாற்றங்கள் மற்றும் எமது வளர்ச்சிக்கான தேவைகள் மற்றும் எமது பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகள், என்பன எங்கள் 5 ஆண்டு (2016-2020) மூலோபாய திட்டம் நிறைவேற்றுவதில் எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்தி, "நிதிய சேவைகளுக்கான இலங்கையின் மறுக்க முடியாத சந்தைத் தலைவராக" மாற்றியுள்ளது.

எங்கள் மூலோபாய திட்டம் 11 விடயங்களைக் கொண்டுள்ளது (வாடிக்கையாளர், தயாரிப்புகள், சந்தைப்படுத்தல் தொடர்பாடல், சேனல்கள், தர அடையாளம், நிதியிடல், NPL செயற்படாக் கடன்கள், சர்வதேசமயமாக்கல், கட்டமைப்பு, பணியாளர்கள், சமூக பொறுப்பு, நிலைத்தன்மை, அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பம், இடர், ஆளுமை மற்றும் இணக்கம்) இது வணிக மாதிரியை உருவாக்கும் மதிப்பில் சிக்கலான வணிக செயல்முறைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

எமது மூலோபாய திட்டத்தின் முழுமையான செயற்பாடு, மக்களின் மனோபாவத்தை பெரிதும் சார்ந்துள்ளது. இந்த சூழலில், வங்கியின் செயல்திறன் உந்துதல் கலாச்சாரம், எமது தலைமை அணிகள் எங்கள் முக்கிய வணிக அடிப்படைகளுடன் கவனத்தில் எடுக்கும்படி செயல்படுகின்றன வங்கியின் நீண்டகால மூலோபாயத் திட்டத்துடன் இந்த மூலோபாய கருப்பொருள்களை வழங்குவதற்கு உரிமையை எடுத்துக்கொள்வது மேலும் தொடரப்படும்.

எமது நோக்கம்

செயல்திறன் உந்துதல் கலாச்சாரம்

வாடிக்கையாளர், தயாரிப்புகள், சந்தைப்படுத்தல் தொடர்பாடல், சேனல்கள், நாமம் (தர அடையாளம்), நிதியிடல், செயற்படாக் கடன், சர்வதேசமயமாக்கல், அமைப்பு, பணியாளர்கள், சமூக பொறுப்பு, நிலைத்தன்மை, அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பம், இடர், ஆளுமை, இணக்கம்

எப்பொழுதும் வியாபாரம் செய்வதற்கான சரியான வழி

ஒரு நிலையான வளர்ச்சி வேகத்தை பராமரிப்பது மற்றும் பின்னடைவு உருவாகாதல்.

நாம் செய்யும் அனைத்திலும் செயல்திறன் நிறைந்ததாக இருப்பது

புதுமையான சந்தை-முன்னணி மிக்க வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கல்

புத்திசாதார்ப்பமான நிதி முகாமைத்துவம்

ஒழுங்குபடுத்தப்பட்ட மூலதன திட்டமிடல்

செயல்திறன்மிக்க இடர் முகாமைத்துவம்

வலுவான ஆளுமை மற்றும் நடத்தை

அதிகாரமுள்ள மக்கள்

தொழில்நுட்ப உந்துதல் கண்டுபிடிப்பு

வர்த்தக நாம காப்பாளர்

இந்த மூலோபாய கருப்பொருளின் கீழ் பொருள்சார் தலைப்புகள் உரையாடப்பட்டன

வாடிக்கையாளர் அனுபவம்

டிஜிட்டல் தலைமைத்துவம்

புதுமையான சந்தை முன்னணியாக வாடிக்கையாளர்களுக்கு அனுபவங்களை வழங்கும்

அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் நம்பகமான வங்கி மற்றும் பங்காளியாக நாம் அறியப்பட வேண்டும். வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெறுவதும் அதை தக்கவைத்துக்கொள்வதும் வாடிக்கையாளர்களை நாங்கள் செய்யும் எல்லாவற்றின் மையப்பகுதியில் வாடிக்கையாளர்களை வைத்துக்கொள்வதும். இதன் பொருளாகும்.

- ◆ எங்கள் வாடிக்கையாளர்களைப் நன்கு புரிந்துகொள்வதோடு அனைத்து வாடிக்கையாளர் பிரிவினருக்கும் மிகச் சிறந்த சௌகரியத்தை வழங்குதல்.
- ◆ எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவாகவும், திறமையாகவும், நம்பத்தகுந்த, நிலையான மற்றும் மதிப்புமிக்க சேவையினை வழங்குதல்.
- ◆ வாடிக்கையாளர் தகவல் மற்றும் தரவினை முழுமையாக பாதுகாத்தல்

எங்கள் மூலோபாயம் தற்போத அதிக தொழில்நுட்பம் வாய்ந்த டிஜிட்டலாக மாறியுள்ளது. 2016 ஆம் ஆண்டிலிருந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நாம் இன்னும் அதிக உற்பத்தி செய்வதற்கு கவனம் செலுத்தி வருகிறோம். இலங்கையின் டிஜிட்டல் வங்கி மாற்றத்தின் முன்னணியில் இருப்பதை உறுதிப்படுத்த புதுமையான வாடிக்கையாளர் அனுபவங்களை பெற்றுத்தர தயாராக உள்ளோம்.

2018 இல் கவனம் செலுத்தியவை

வாடிக்கையாளர், தயாரிப்புகள், மார்கோம், சேனல்கள், நாமம் (தர அடையாளம்), முறைமை மற்றும் தொழில்நுட்பம், இடர், ஆளுமை, இணக்கம்

வாடிக்கையாளர் வசதி	வாடிக்கையாளர் சேவை	வாடிக்கையாளர் தனிப்பிரிமை
<p>210 SBU's கள் நிறுவப்பட்டது</p> <p>238 CDM கள் நிறுவப்பட்டது</p> <p>மக்கள் வங்கியின் முதலாவது டிஜிட்டல் கிளை திறக்கப்பட்டது.</p> <p>136 விரைவான வங்கியியல் மையங்கள் பிற வங்கிகளில் இருந்து சிப் அடிப்படையிலான அட்டைகளை மக்கள் வங்கியின் தன்னியக்க இயந்திரங்களில் பயன்படுத்த EMV வசதி பொருந்தக்கூடியது</p> <p>மக்கள் wiz வாடிக்கையாளர் on-boarding கருவி நிறுவப்பட்டது.</p>	<p>முன்னணி ஊழியர்களிடையே வாடிக்கையாளர் நோக்குநிலை மற்றும் அழைப்பு மைய ஊழியர்களை மேம்படுத்துதல் தொடர்பான பயிற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவு கவனம் செலுத்தப்பட்டது.</p>	<p>வாடிக்கையாளர் தனிப்பிரிமையை பாதுகாப்பதற்காக வங்கியின் திறனை பெரிதும் பலப்படுத்தும் ஒரு state-of-the-art பாதுகாப்பு இயக்க மையத்திற்கு (SOC) முதலீடு செய்யப்பட்டது</p>

மூலோபாய கருப்பொருளின் கீழ் பொருள் தலைப்புகள் கலந்துரையாடப்பட்டன

நிதிநிலை செயற்பாடுகள்

இடர் மற்றும் ஆளுமை

ஒரு வலுவான வளர்ச்சி மற்றும் விரிதிறன் பராமரிப்பினை உருவாக்குதல்

ஒர் அரச வங்கியாக, அனைத்து பொருளாதார துறைகளுக்கும் ஆதரவு வழங்க வேண்டியது எமது பொறுப்பாகும். 2018 ஆம் ஆண்டில் காணப்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக குறிப்பிடத்தக்க குறைபாடுகள் ஏற்படும் அபாயங்களும் உள்ளன.

2018 ஆம் ஆண்டில் கடுமையான செயல்பாட்டு நிலைமைகளை எதிர்நோக்கியுள்ளோம். சந்தைகளில் சாத்தியமான வளர்ச்சிக்கான வாய்ப்பை தட்டிக் கொள்ள எங்கள் உத்திகளைக் கையாள்வதன் மூலம் எங்கள் வருவாய் வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். 2018ம் ஆண்டு எமது சில்லறை வங்கியின் உரிமையை பலப்படுத்துவது தொடர்பிலான செயற்பாடுகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டது.

கீழ் மட்டத்தில் இருந்து பாதுகாக்க, முக்கியமாக சொத்து தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினோம், செலவுகள் / வருமான விகிதத்தில் ஒரு 10% குறைப்பு குறிவைத்து தொடர்ச்சியான சிறப்பு முயற்சிகள் செலவுகளை குறைக்க வழிவகுத்தது.

கடினமான சூழ்நிலை மற்றும் சிக்கல் நிலையில், நாம் நிலைத்திருக்கின்றோம் என்பதையும், புதிய வளர்ச்சி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான திறனைக் கொண்டிருப்பதையும் உறுதிப்படுத்துவதற்கு இருப்புநிலைப் பற்றாக்குறையை பராமரிப்பது மிகமுக்கியமாகிறது. மூலதன அளவுகளை நிர்வகிக்க நாம் பயன்படுத்தும் அணுகுமுறை, வணிக வளர்ச்சியை ஆதரிக்கவும், வைப்புதாரர் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை பராமரிக்கவும், எங்கள் பங்குதாரர்களுக்கு மதிப்பை உருவாக்குதல் மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. அவ்வாறு செய்ய, நிதி அழுத்தத்தை தாங்கிக்கொள்ளும் திறனை அளவிடுவதற்கு பொருத்தமான இடர் கட்டுப்பாட்டை பயன்படுத்துகிறோம். இது அதன் கீழ்மட்டம் மற்றும் சொத்து தரத்திலும் தாக்கம் செலுத்துகிறது.

மூலோபாயம் மற்றும் வளங்கள் ஒதுக்கீடு

2018 இல் கவனம் செலுத்தியவை

தயாரிப்புகள், சந்தைப்படுத்தல் தொடர்பாடல், சேனல்கள், தர அடையாளங்கள், நிதியிடல், NPL செயற்படாக் கடன், அமைப்பு, ஊழியர்கள், அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பம், இடர், ஆளுமை, இணக்கம்

விற்பனை வளர்ச்சி

அனைத்து தனிப்பட்ட வாங்கியியல் பொருட்களின் வர்த்தக சின்னங்கள் புதிய தர அடையாள கட்டமைப்பிற்கு இணங்க முத்திரை பதிக்கப்பட்டன. இது அதிக பார்வையை உருவாக்குவதன் மூலம், மக்கள் வங்கியின் சில்லறை விற்பனையின் தொகுப்பின் விற்பனை அதிகரிக்கப்பட்டது.

உறவு மேலாளர்களுக்கு பெருநிறுவன வியாபாரத்தை அர்ப்பணிப்புடன் ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவது தொடர்பில் பயிற்சி வழங்கப்பட்டது.

கிரய கட்டுப்பாடு

புதிய கிளைகளை அமைப்பதற்கு பதிலாக, SBU இன் எண்ணிக்கை அதிகரித்தது. கிளைகளுடன் ஒப்பீடும்போது, SBU யின் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மிகவும் குறைந்த செலவு முறையாகும்.

குறைந்த செலவிலான இயக்க மாதிரியை ஆதரிப்பதற்காக ஆளில்லாத டிஜிட்டல் வங்கி மையங்களை அமைக்கப்பட்டது.

மீட்பு முயற்சிகளுக்கு கிடைக்கக்கூடிய வளங்களை அதிகரித்துள்ளது.

மூலதன முகாமைத்துவம்

BASEL III தேவைகளுடனான இணக்கம்

இந்த கருப்பொருளின் கீழ் பொருள் தலைப்புகள் கலந்துரையாடப்பட்டன

செயல்பாட்டு வினைத்திறன்

டிஜிட்டல் தலைமைத்துவம்

பணியாளர் உற்பத்தித்திறன்

திறன் முகாமைத்துவம்

இடர் மற்றும் ஆளுமை

நாம் செய்யும் அனைத்தையும் திறம்பட செய்தல்

நாம் செய்யும் அனைத்து செயற்பாடுகளும் செயல்திறன்மிக்கதாயின், சந்தையில் கணிசமான போட்டித்திறன் வாய்ந்த அனுகூலத்தை வழங்கும் என்று நம்புகிறோம். எங்கள் இயக்க சூழலில் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை சமாளிப்பதில் எதிர்வினையை விட அதிக செயல்திறன் மிக்கதாக இருத்தல் ஒரு சுறுசுறுப்பான செயல்பாட்டு மாதிரிக்கு கொண்டு செல்லும் என்பது எங்கள் நோக்கமாகும்

தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் முதலீடு, அமைப்புகள், மக்கள் மற்றும் செயல்முறைகள் என்பன செயல்பாட்டு சிறப்புகளை அடைவது அவசியம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். அதன்படி செயல்பாட்டு சிறப்பம்சத்தை நோக்கி ஒரு உயர்மட்ட அணுகுமுறையை நாங்கள் பின்பற்றுகிறோம். வங்கி அனைத்து மட்டங்களிலும் சிறப்பான கலாச்சாரத்தை பேணுவதற்காக, வங்கியின் தலைமை மேல்நிலையிலிருந்து கட்டமைப்பை அமைக்கிறது,

சமீபத்திய ஆண்டுகளில் திறனை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து, அதிக செயல்திறன்மிக்க வங்கியாக மாறும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் இன்னும் அதிக முயற்சி எடுக்கின்றோம்.

2018 இல் கவனம் செலுத்தியவை

வாடிக்கையாளர், தயாரிப்புகள், சந்தைப்படுத்தல் தொடர்பாடல், சேனல்கள், தர அடையாளங்கள், நிதியிடல், செயற்படாக் கடன், சர்வதேசமயமாக்கல், அமைப்பு, பணியாளர்கள், சமூக பொறுப்பு, நிலைத்தன்மை, அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பம், இடர், ஆளுமை, இணக்கம்

முறைமை திறன் விரிவுபடுத்தல்

ஒரு தரவு சேகரித்து வைக்கும் தீர்விற்கு முதலீடு செய்தமை MIS முகாமைத்துவ தகவல் முறைமை நோக்கங்களுக்கான தரவைப் பயனுள்ள முறையில் பயன்படுத்த உதவுகிறது.

ISO 27001 (தகவல் பாதுகாப்பு முகாமைத்துவம்) தரநிலைகள் மறுசீரமைப்பு செயல்முறை கீழ் புதிய மாற்றங்களை நடைமுறைப்படுத்தியது.

இணைய பாதுகாப்பு நெறிமுறைகளை வலுப்படுத்துதல்

CBSL இன் அடிப்படை இணைய பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணங்க தகவல் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்படுதல்

சிறந்த கலாச்சாரம் வலுப்படுத்தல்

ஊழியர்கள் பயிற்சி திறன் மற்றும் திறன் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ரூ. 74 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டது.

சரியான வழியில் வியாபாரத்தை நடத்திச்செல்லல்

ஒரு பொறுப்பான வங்கியாக இருப்பது மக்கள் வங்கியின் ஒரு உறுதியான மற்றும் முக்கியமான கொள்கையாகும். குறைந்தபட்சமாக, இணக்கம், தரவு பாதுகாப்பு, பணத்தை மோசடி செய்வதற்கு எதிரான மற்றும் பெருநிறுவன ஆளுமை ஆகியவற்றோடு தொடர்புடைய ஒழுங்குமுறை தரங்களால் கட்டுப்படுத்தப்படுகிறோம். மேலும் OECD ஆல் வழங்கப்பட்ட தரங்கள், சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஐ.நா. உலகளாவிய காம்பேக்ட் கீழ் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள 10 கோட்பாடுகள் மற்றும் 2015 இல் ஐ.நா.வால் வழங்கப்படும் நிலைப்பாட்டு அபிவிருத்தி இலக்குகள் போன்றவற்றை ஆதரிக்கிறோம்.

எங்கள் வணிகங்களுக்கு பொருந்தும் இந்த சட்டங்கள், விதிமுறைகள், குறியீடுகள் மற்றும் தரங்களைக் கடைப்பிடிப்பதானது எமது திறனை மற்றும் எமது நற்பெயரைத் தீர்மானிக்கிறது என்பதை நாங்கள் நம்புகிறோம்.

பொறுப்புணர்வுடன் செயலாற்றுவதல் மற்றும் பல்வேறு பங்குதாரர்களின் குழுக்களின் நலன்களை இந்த செயல்முறையின் மூலம் பாதுகாப்பதற்கு நாம் உருவாக்கிய நன்மைகளுக்கு எதிரான இடர்களையும் தொடர்ந்தும் எடை போட வேண்டும். இந்த சூழலில், புதிய வர்த்தக முயற்சிகள், புதிய தயாரிப்புகள் அல்லது மாற்றங்கள் ஆகியவை கடுமையான மறுஆய்வு மற்றும் ஒப்புதல் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அறிமுகப்படுத்தப்படுகின்றன, சுற்றுச்சூழல் அல்லது சமுதாயத்தின் மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் வணிக முயற்சிகள் முடக்கப்பட்டிருக்கின்றன.

2018 இல் கவனம் செலுத்தியவை

வாடிக்கையாளர், தயாரிப்புகள், ஊழியர்கள், சமூக பொறுப்பு, நிலைத்தன்மை, அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பம், இடர், ஆளுமை, இணக்கம்

<p>நிதி சேர்த்தல் ஊக்குவித்தல்</p> <p>நிறுவன இலங்கை முயற்சியின் வழி நுண்ணிய நிதி கடன்களை வழங்குதல்.</p> <p>கிராமிய SME இன் திறனை அதிகரிக்க நிதி எழுத்தறிவு பட்டறைகளை நடத்துதல்.</p>	<p>ஊழியர்களின் உரிமைகளுக்கு உதவுதல்</p> <p>கூட்டு பேர ஒப்பந்தத்தை புதுப்பித்தல்.</p>
--	---

சிறந்த இலகுவான விரைவான

நாட்டில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட
எமது பன்மொழி இணையத்தளம், உங்கள்
கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன் அதே
நேரத்தில் உங்களுடைய வேகத்தில் நீங்கள்
பரிவர்த்தனை செய்ய உதவுகிறது.





இயக்க குழல்

உலக பொருளாதாரம்

2018 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சியானது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1 சதவீதத்தை அடைந்துள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய வளர்ச்சி வாய்ப்புகளை மேன்மையாக்குவதைப் பற்றிய கவலையும், முதலீட்டாளர் விழிப்புணர்ச்சியில் நிறைவுளிப்பதும் மற்றும் உலகளாவிய சமபங்கு விலைகளில் சரிவுக்கு பங்களித்ததன், மேலும் தொடர்ந்து வர்த்தக அழுத்தங்களைக் கொண்டுள்ளது. அமெரிக்க டாலர் வலுப்படுத்தி, அதிகமான நிதியச் சந்தையின் ஏற்றத்தாழ்வு மற்றும் உயரும் அபாய கட்டணங்களை பாரிய மூலதன வெளியேற்றங்களுக்கு வழிவகுத்தன, சில பெரிய வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் நாணய அழுத்தங்கள் விளைவிக்கப்பட்டன, சில பாதிக்கப்பட்ட நாடுகளில் கணிசமான நிதி அழுத்தத்தை எதிர்கொண்டன. எரிசக்தி விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்றத்தாழ்வைக் கொண்டுள்ளன, முக்கியமாக விநியோகக் காரணிகளால் 2018 ஆம் ஆண்டின் இறுதி வரை குறையும். பிற பொருட்களின் விலையுயர்வுகள் - குறிப்பாக உலோகங்கள் - பலவீனமடைந்துள்ளன, பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தன.

மேம்பட்ட பொருளாதாரங்கள்

வளர்ச்சி மிகவும் முன்னேறிய பொருளாதாரங்களில் மிதமானதாக இருந்தது, அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க விதிவிலக்குடன், பொருளாதார ஊக்கத்தொகை பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அமெரிக்க பொருளாதாரம் 2018 ஆம் ஆண்டில் 2.9% வளர்ச்சியடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது வருடத்தின் நடுப் பகுதியின் கணிப்புகளைவிட அதிகமாகும், இது எதிர்பார்த்ததைவிட வலுவான-எதிர்பார்த்த உள்நாட்டு தேவைகளை பிரதிபலிக்கிறது, இது அரசாங்க தலைமையிலான நிதிய ஊக்கத்தால் மத்திய இருப்பு நிதியளிக்கும் பணவியல் கொள்கையை ஆதரிக்கிறது.

முக்கியமாக யூரோவின் மதிப்பீட்டின் பின்னணியில் ஏற்றுமதிகள் மட்டுப்படுத்தப்பட்டு வெளிப்புற தேவை குறைந்ததன் காரணமாக யூரோ நாணயத்தின் போட்டி வளர்ச்சியில் 2018 ஆம் ஆண்டில் 1.9% எனும் கணிசமான அளவு குறைவடைந்தது

2018 ஆம் ஆண்டில் ஜப்பான் வளர்ச்சி 0.8% குறைந்தது, மோசமான வானிலை மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக முதல் மற்றும் முன்றாவது காலாண்டுகளில் வேறுபாடுகள் பிரதிபலிப்பதுடன், சீனா வளர்ச்சியில் சற்று மெதுவாக இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது, இருப்பினும் 2018 ஆம் ஆண்டில் 6.5% வலுவான நிலையில் இருக்கிறது, இது உள்நாட்டு உள்நாட்டுப் பயன்பாட்டிற்கு உதவுகிறது.

வளர்ச்சியடையும் பொருளாதாரங்கள்


வளர்ந்துவரும் பொருளாதார வளர்ச்சி 2018 ஆம் ஆண்டில் 4.2% ஆக முடக்கிவிடப்பட்டது. முன்னர் நிர்ணயிக்கப்பட்டதை விட இது குறைவாக இருந்தது. உயர் நடப்புக் கணக்கு பற்றாக்குறையுடன் கூடிய பல நாடுகளின் கணிசமான நிதிச் சந்தை அழுத்தங்கள் மற்றும் நடவடிக்கைகளில் கணிசமான மந்தநிலைகள் ஏற்பட்டதன் காரணமே இது. மேலும் பொதுவாக, சமீபத்திய உயர்-அதிர்வெண் குறிகாட்டிகளால் பரிந்துரைக்கப்பட்டபடி, ஏற்றுமதியாளர்களிடையே உள்ள மீட்பு மேலும் கணிசமாக விழ்ச்சியடைந்தது, இது பெரும்பாலும் நாட்டின் குறிப்பிட சவால்களுக்கு காரணமாக இருந்தது. வளரும் பொருளாதாரங்கள் முழுவதும் உள்நாட்டு தேவை மிதமானதாக இருந்தது, கடுமையான உள்நாட்டு கடன் நிலைமைகள், இலேசான நம்பிக்கை மற்றும் சில பெரிய பொருளாதாரங்களில் உள்நாட்டு விலை மற்றும் மூலதன வெளியேற்ற அழுத்தங்களை தடுக்க கொள்கை இறுக்கம் ஆகியவை இதன் பிரதிபலிப்பாகும். வெளிப்புற முன்னேற்றத்தில், இறுக்குமதி வளர்ச்சி மெதுவாக, வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் கடுமையான நாணய சரிவு காரணமாக, அதே நேரத்தில் ஏற்றுமதி வளர்ச்சி மெதுவாகவும், பலவீனமான வெளிப்புறக் கோரிக்கையும், உலகளாவிய முதலீட்டின் மேன்மையாலும் பிரதிபலிக்கிறது.

மூலம்: உலக வங்கி. 2019. உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள், ஜனவரி 2019. டார்க்லிங் ஸ்கைஸ்

இலங்கையின் பொருளாதார செயல்திறன்

கண்ணோட்டம்

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் தற்காலிக மதிப்பீடுகளின்படி, இலங்கைப் பொருளாதாரம் ஆண்டுக்கு 3.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. விவசாயம், காடு வளர்ப்பு மற்றும் மீன்பிடி நடவடிக்கைகள், ஆண்டின் முதல் பாதியில் 4.9% வீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பாதிக்கப்பட்ட பாதகமான வானிலை நிலைகளில் இருந்து மீட்டெடுப்பதைக் குறிக்கின்றன. தொழில்துறை நடவடிக்கைகள் வளர்ச்சி 1.6% விரிவாக்கம் அடைந்துள்ளது. குறிப்பாக கட்டுமான மற்றும் மிதமிருதல் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் மிதமான விரிவாக்கம் மத்தியில் நடவடிக்கைகள் சரிவு நிலையை அடைந்துள்ளது. இதற்கிடையில், சேவை நடவடிக்கைகள் மொத்தம் 4.8% நிதியியல் சேவைகளில் கணிசமான வளர்ச்சியை ஆதரித்தன, மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் பிற தனிப்பட்ட சேவை நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் விரிவாக்கப்பட்டது.



இலங்கையின் மத்திய வங்கி-அண்மையில் பொருளாதார அபிவிருத்திகள்: 2018 ஆம் ஆண்டின் சிறப்பம்சங்கள் மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான எதிர்பார்ப்புகள்

வேலையின்மை

2017 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வேலையின்மை வீதம் 4.5% ஆக அதிகரித்துள்ளது. இது 2017 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 4.3% ஆகும். 2018 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஆண் மற்றும் பெண் வேலையின்மை வீதம் முறையே 3% மற்றும் 7.4% அதேவேளை 2017 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 2.9% விருந்து 6.8% ஆகவும் இருந்தது. இதற்கிடையில் 2018 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தொழிலாளர் பங்களிப்பு வீதம் (LFPR) 51.5% விழ்ச்சியடைந்ததுடன் 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகிறபோது, அதே காலப்பகுதியில் 54.3% வீதமாக இருந்தது. அதே நேரத்தில் 2018 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 2017 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 8.18 மில்லியனிலிருந்து ஊழியர்களின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டு 7.97 மில்லியனாக சரிந்தது

பணவீக்கம்

2018 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் விலைகளில் ஒரு டிராசிசிட்டரி அதிகரிப்பு இருந்தபோதிலும், உள்நாட்டு பெற்றோலியப் பொருட்களின் விலை மற்றும் இது நிர்ணயிக்கப்பட்ட விலைகளின் விலைகள் உயர்ந்ததன் காரணமாக, நுகர்வோர் விலைக் குறியீட்டின் பணவீக்கமடைந்தது. தேசிய நுகர்வோர் விலை குறியீட்டு (NCPI> 2013=100) மற்றும் கொழுப்பு நுகர்வோர் விலை குறியீட்டு (CCPI> 2013=100) ஆகியவற்றின் அடிப்படையிலான பிரதான பணவீக்கம், பிரதானமாக உணவுப் பொருட்களின் விலை வீழ்ச்சி காரணமாக 2018 ஏப்ரல் மாதத்தில் குறைவான மட்டங்களில் வீழ்ச்சியடைந்தது. காலநிலை தொடர்பான சிக்கல்கள் வீழ்ச்சியுடன் சாதகமான விநியோக பக்க முன்னேற்றங்கள் பாதிப்படைந்தன. இருப்பினும், உள்நாட்டில் டெட்ரோல் விலையை அதிகரிப்பது மற்றும் பருவகாலத்தின் உள்நாட்டு உணவுப் பொருட்களின் மீது அதிகரித்த அழுத்தம் ஆகியவை வருடத்தின் சில மாதங்களில் பணவீக்க வீதத்தில் ஒரு முடுக்கத்தை ஏற்படுத்தியது. அதேசமயம், NCPI அடிப்படையிலான ஆண்டு பணவீக்கம் 3.1% ஆக இருந்தது, அதே நேரத்தில் CCPI இன் அடிப்படையிலான ஆண்டு பணவீக்கம் 2018 செப்டம்பரில் 3.8% ஆக இருந்தது.

வெளிப்புற துறை

2018 ஆம் ஆண்டின் முதலாவது மற்றும் மூன்றாவது காலாண்டில் அதிகரித்த இறக்குமதி செலவு மற்றும் அதிக மூலதன வெளியேற்றங்கள் ஆகியவற்றின் கீழ் மிதமான அந்நிய செலாவணி முதலீடுகளை மேற்கொண்டதன் காரணமாக நாட்டின் வெளிப்புற துறை ஒரு பின்னடைவை சந்தித்தது. இறக்குமதி செலவீனத்தில் எதிர்பார்க்கப்படும் வருமானம், ஏற்றுமதி வருவாயில் அதிகரித்தது, இதன் விளைவாக 2018 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் வர்த்தக பற்றாக்குறையை கணிசமாக விரிவுபடுத்தியது. ஏற்றுமதியில் இருந்து வருவாய் 5.8% ஆக அதிகரித்தது, அமெரிக்க டாலர்கள் 7,842 மில்லியனாக அதிகரித்தது, அதே நேரத்தில் இறக்குமதிகளின் செலவீனம் 10.9%, வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் அமெரிக்க டாலர்கள் 15,083 மில்லியனாக அதிகரித்தது. விவசாய ஏற்றுமதியிலிருந்து குறைந்த வருவாய்களின் மத்தியில் தொழில்துறை ஏற்றுமதிகளில் இருந்து ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதற்கிடையில், இறக்குமதி செலவீனங்களின் விரிவாக்கம் எரிபொருள், வாகனங்கள், புடவைக் கைத்தொழில் துறையில் இறக்குமதி அதிகரித்தது. இந்த முன்னேற்றங்களுக்குப் பின், 2018 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் வர்த்தக பற்றாக்குறை 7,240 மில்லியனாக அதிகரித்துள்ளதுடன் 2017 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 6,184 மில்லியன் அமெரிக்க டாலர்களாக காணப்பட்டது.

நாணயமாற்று விகிதம்

2018 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ஒப்பீட்டளவில் நிலையாக இருந்த நாணய மாற்று விகிதம் உள்நாட்டு மற்றும் வெளிப்புற காரணிகளால் குறிப்பிடத்தக்க அழுத்தத்தின் கீழ் வந்தது. உள்நாட்டில், பரவலான வர்த்தக பற்றாக்குறை, இறக்குமதியாளர்களிடமிருந்து அதிக அந்நிய செலாவணி கோரிக்கைகளை பிரதிபலித்ததுடன், உலகளாவிய சந்தையில் அமெரிக்க டாலரின் பரந்த அடிப்படையிலான வலுப்படுத்தும் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வெளிப்பாடுகள் அமெரிக்க நோக்கி இயக்கப்பட்டன, இலங்கை ரூபாய் உட்பட பல வளர்ந்து வரும் சந்தை நாணயங்களின் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டது. பரிவர்த்தனை விகிதத்தில் கணிசமான அழுத்தம் இருந்தபோதிலும், இலங்கை மத்திய வங்கி பரிமாற்ற வீதத்தின் தீர்மானத்தில் அதிக நெகிழ்வுத்தன்மை அனுமதித்தது. சந்தை அடிப்படையிலான வரிகளில் தேய்மானத்தை அனுமதித்தது. இந்த பின்னணியில், இலங்கை ரூபாவானது, செப்டம்பர் 2018 ஆம் ஆண்டின் இறுதிவரை, அமெரிக்க டாலருக்கு எதிராக 9.7% வீழ்ச்சியடைந்துள்ளது.

நிதி கொள்கை வளர்ச்சிகள்

2018 ம் ஆண்டு 2017 ஆம் ஆண்டின் புதிய உள்நாட்டு வருவாய் சட்டம் 2017 ஆம் ஆண்டின் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டவுள்ளது. 2018 ஆம் ஆண்டின் புதிய உள்நாட்டு வருவாய் சட்டத்தை மேம்படுத்துவதற்காக 2018 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் பல்வேறு கொள்கை நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நேரடி வரித் தளத்தை விரிவுபடுத்துவதன் மூலமும், தற்போதுள்ள வருமான வரிக் கட்டமைப்பை எளிமையாக்குவதன் மூலமும் அரசாங்கத்தின் நிதி ஒருங்கிணைப்பு வழிமுறையை ஆதரித்தல்.

மூலம்: இலங்கை மத்திய வங்கி

வங்கித்துறை செயல்திறன்

இலங்கையின் வங்கி மற்றும் நிதி சேவைகள் துறையானது ஆரோக்கியமான கடன் வளர்ச்சி, பொருளாதார நிலைமைகளை மிதமிஞ்சி உயர்த்துவதற்கு வழிவகுத்தமை என்று கலவையான முடிவுகளின் ஒரு வருடமாக இருந்தது. சவாலான பொருளாதார நிலைமைகள் இருந்த போதிலும், வங்கியியல் துறை தொடர்ந்து விரிவடைந்து, குறைந்தபட்ச தேவைகளுக்கு மேலாக மூலதன மற்றும் பணப்புழக்கம் நிலைகளை பராமரித்து, அதன்மூலம் இந்த துறைகளின் பின்னடைவு உறுதிசெய்யப்பட்டது.

மேலும், நிகர வட்டி வருமானத்தில் (NII) விரிவாக்கம் இருந்தபோதிலும் மோசமடைந்த கடன் தரமானது வங்கித் துறையின் இலாபத்தை மிகையாக பாதித்தது.

சொத்து வளர்ச்சி

ஒட்டுமொத்தமாக, இந்த துறையின் சொத்துக்கள் 14.6% ஆக 2018 ஆம் ஆண்டில் வளர்ந்தது, இது கடன் சொத்துக்களில் 19.6% விரிவாக்கம் அளித்தது. உற்பத்திகளைப் பொறுத்தவரையில், மிகைப்பற்று வசதிகளின் வலுவான விரிவாக்கமும், காலவரையற்ற கடன், குத்தகைக்கு எடுத்துக் கொள்வதும் மற்றும் குறைந்த அளவிற்கு குத்தகைக்கு வழங்குவதன் மூலமும் வளர்ச்சி அதிகரித்தது. முதலீட்டுத் துறை வளர்ச்சி ஆண்டு முழுவதும் 5% ஆகக் குறைக்கப்பட்டது, இது கடன் சொத்துக்கள் மேலும் சாபத்துடன் 2018 இல் மொத்த சொத்துக்களில் 64% கணக்கு பதிவுசெய்யப்பட்டது.

நிதியளிப்பு

பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட வைப்புக்கள் 2018 ஆம் ஆண்டில் வங்கித் துறையின் சொத்து வளர்ச்சிக்கு முக்கிய நிதி ஆதரமாக இருந்தன. வங்கித் துறையின் சொத்துத் தளம் முக்கியமாக ரூபா. 8.5 டிரில்லியன் வைப்புக்கள் மற்றும் ரூ .1.8 டிரில்லியன் மதிப்புள்ள கடன்களும் ஆகும்.

சொத்து தரம்

சொத்து தரமானது ஒரு சரிவைக் காட்டியது, ஆனால் சமாளிக்கக்கூடியதாக இருந்தது. NPL கள் ரூ. 102.5 பில்லியன் ரூ. 2018 டிசம்பரில் 263.2 பில்லியன் ரூபாவிலிருந்து ரூ. 2017 ன் இறுதியில் 160.7 பில்லியன் டாலர்கள், 2017 இறுதியில் 2018 டிசம்பரில் 2018 ஆம் ஆண்டின் இறுதியில் NPL விகிதம் 3.4% ஆக அதிகரித்தது. மேலும், SLFRS 9 இன் கையகப்படுத்தலுடன், 30 சதவீதத்திலிருந்து 40 சதவீத வீதம் அதிகரித்தது. வங்கிகள் சேகரிப்பு மற்றும் மீட்பு முயற்சிகளை வலுப்படுத்துவதன் மூலம் கடன் தரத்தின் சரிவுகளைத் தடுக்க முயல்கின்றன, மேலும் கடன்களுக்கான ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறையை பின்பற்றின.

பணப்புழக்கம்

குறைந்தபட்ச கட்டுப்பாட்டு தேவைகளுக்கு மேல் மற்றும் போதுமான பணப்புழக்கம் கொண்ட வங்கியியல் துறை தொடர்ந்து செயல்படுகிறது. டிசம்பர் 2018 ஆம் ஆண்டிற்குள் உள்நாட்டு வங்கிக் கிளைகளின் (DBU) மற்றும் வெளிநாட்டு வங்கியின் அலகு (OBU) சட்டப்பூர்வ தீர்வு சொத்துக்கள் விகிதங்கள் (SLAR) முறையே 25% மற்றும் 45% ஆக இருந்தது, இது குறைந்தபட்ச சட்டப்பூர்வ தேவை 20 மொத்த சொத்துக்களுக்கான தீர்வு சொத்துக்களின் விகிதம் டிசம்பர் 2018 இறுதியில் 27. 6% ஆக இருந்தது.

மறுஆய்வு செய்யப்பட்ட ஆண்டில், ரூபாய் நாணய மற்றும் அனைத்து நாணய பரிமாற்ற விகிதங்களும் 90% குறைந்தபட்ச தேவைக்கு மேல் பராமரிக்கப்பட்டுள்ளன.

இலாபம்

நிகர வட்டி வருமானத்தில் (NII) 16% விரிவாக்கம் இருந்த போதிலும், இந்த ஆண்டு பல ஆண்டுகளில் முதல் தடவையாக 2018 ஆம் ஆண்டில் இலாபம் ஈட்டப்பட்டது. ஆண்டு ஒரு வருடத்தைக் குறிக்கிறது. டிசம்பர் 2018 ஆம் ஆண்டின் முடிவில், வரிக்குப் பிந்தைய வருமானம் ரூ .126 பில்லியனை எட்டியுள்ளது. இது 2017 உடன் ஒப்பிடும்தோது 12 பில்லியன் ரூபாய்களின் சரிவடைந்தது. இது செயல்பாட்டு செலவீனங்களின் அதிகரிப்பு மற்றும் கடன் இழப்பு ஏற்பாட்டின் 104% அதிகரிப்பு காரணமாகும். துறையின் பெருநிறுவன வரி 23 சதவிகிதம் அதிகரித்தது, இதன் விளைவாக இலாப காலத்தில் வரி 9 சதவிகிதம் குறைந்துவிட்டது.

மூலதன ஏற்ற இறக்கம்

பாதகமான அதிர்ச்சிகளை உறிஞ்சுவதற்காக, 2018 ஆம் ஆண்டில் வங்கித் துறை போதுமான மூலதன பற்றாக்குறையை பராமரிக்கிறது. செப்டம்பர் 2018 ஆம் ஆண்டின் இறுதியில், பொதுத்துறை பங்கு விகிதம் 12.4 சதவிகிதம் மற்றும் 15.7 சதவிகித மொத்த மூலதன விகிதத்துடன் செயல்பட்டு வருகிறது.

மூலம்: இலங்கை மத்திய வங்கி

வணிகப் பிரிவின் செயற்திறன்

சில்லறை வங்கி



கண்ணோட்டம்

ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் முதன்முதலில் சந்தையில் நுழைந்த சில்லறை விற்பனை வங்கி முறைமையானது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுத்தது. அன்றாட பரிவர்த்தனை வங்கியினைத் தாண்டிப் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கல் மற்றும் முதலீட்டு தீர்வுகளை வழங்குவதன் மூலம், இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும் மிகச் சிறந்த சலுகையாகும்.

இன்று மக்கள் வங்கியின் தனிப்பயனாக்கப்பட்ட கடன் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாழ்க்கை இலக்குகளை சந்திக்க வாய்ப்பளிக்கின்றது, ஒரு வீட்டை கட்டடுத்தல், வாகனம் வாங்குதல் அல்லது அவர்களது வாழ்க்கை முறையை உயர்த்திக் கொள்ளவும், தனிப்பட்ட முதலீட்டு தயாரிப்புகளின் தொகுப்பு வாடிக்கையாளர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக, ஓய்வூதியத்திற்காக சேமிப்பதன் மூலம் ஸ்மார்ட் தேர்வுசெய்ய உதவுகிறது.

சந்தையில் அதன் சில்லறை வங்கி முன்மொழிவை வழங்குவதில், வங்கியானது அதன் 738 கிளைகள் வலையமைப்பாக கொண்டுள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பரவலான வலையமைப்பாகும். மேலும் சமீபத்தில், டிஜிட்டல் வங்கியியலில் வளர்ந்துவரும் உலகளாவிய போக்குடன், சர்வதேச தரத்திற்கு நிகரான டிஜிட்டல் வங்கியாக மாறும் நோக்கத்துடன் மக்கள் வங்கியும் ஒரு இலட்சியமான டிஜிட்டல் மூலோபாயத்தை மேற்கொண்டது.

மூலோபாயம் மற்றும் இயக்க சூழல்

2018 ஆம் ஆண்டில், கடனளிப்பு புத்தகத்தை விரிவுபடுத்தவும், வைப்புகளை திரட்டவும் சில்லறை விற்பனையானது தொடர்ந்து கவனம் செலுத்தியது.

கடன் நடவடிக்கைகள்

கடன் கண்ணோட்டத்தில், தனியார் துறை மற்றும் அரசுத் துறையிலும் சம்பளம் பெறும் ஊழியர்கள் பற்றி முக்கிய கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இது சம்பந்தமாக முக்கிய உந்துதல் “பஹாசு” கடன், தனியார் / அரசு துறை சம்பள ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாழ்க்கை முறை கடன் திட்டத்தை ஊக்குவிப்பதாகும். முயற்சியை மேலும் நிறைவு செய்ய, 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் டிஜிட்டல் கடன் தோற்றம் அமைப்பு முறை தொடங்கப்பட்டது. மக்கள் வங்கியின் டிஜிட்டல் மாற்றம் பயணத்தின் முதல் படியாக, டிஜிட்டல் கடன் வலு இயக்க பொறிமுறையானது, வாடிக்கையாளர்கள் தங்கள் Android அல்லது iOS இல் ஸ்மார்ட் சாதனங்களைத் திறந்து, Peoples Wave app ஐ பதிவிறக்கம் செய்வதன் மூலம் கடன் விண்ணப்ப செயல்முறையை மேற்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது.

மேலும் சில குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவுகளில் இருந்து தனிப்பட்ட கடன்களுக்கான ஒரு வலுவான தேவை குறிப்பாக அரசு துறை காணப்பட்டதுடன், மக்கள் வங்கியானது இந்த பிரிவுகளில் கவர்வதற்கு முயற்சிகளை இரட்டிப்பாக்கியது. அதிக உரிமம் மற்றும் நீண்ட கால திருப்பி செலுத்தும் காலம் உட்பட கவர்ச்சிகரமான விதிமுறைகளுடன். ஒரு புதிய தொழில்முறை கடன் திட்டம் நீதித்துறை உறுப்பினர்களை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்டது. திரிபுர சக்திகளுக்கு வழங்கப்படும் “தயவிரு பிரணம்” கடன் திட்டம், மேலும் புதுமையான விதிகள் மற்றும் நிலைமைகளுடன் புதிய சிறப்பு விகிதத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு துறையில் அதிக கவனம் செலுத்தும் மக்கள் வங்கியானது தயாரிப்பு மற்றும் சேவைகளின் தேவை அதிகரிப்பதைத் தொடர்ந்து அரசுத்துறை ஆசிரியர்களுக்கான “குரு செத” அரசாங்க டாக்டர்களுக்கான “” திட்டம்,

அரசுத்துறை தாதிமார் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்காக “சுவ செவன்” மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் “ஜெய நிவாசா”, வீட்டு கடன் ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

தீவு முழுவதும் “ஸ்வரண பிரதிப” சிதைவு சேவையை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் 2018 ஆம் ஆண்டளவில் தொடர்ந்தன. உற்பத்தி மற்றும் உற்பத்திக்கு வலுவான கோரிக்கை காணப்பட்ட கம்பஹா, குருநாகல் ஆகிய மாண்டங்களில் எமது விரிவுரையை விரிவுபடுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கிடையில் கடன் பெறுமதி விகிதத்தை இறுக்கமாக்குவதற்கு அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து “பீப்பிள்ஸ் ஆட்டோ” என்ற முக்கிய தயாரிப்புக்கான தேவையை குறைக்க, வங்கி முக்கியமாக கடனுக்கான பெறுமதி விகிதம் இன் கட்டுப்பாடு மற்றும் போர்ட்ஃபோலியோ தரத்தை நிர்வகிக்கும் பொருட்டு மீட்பு முயற்சியில் கவனம் செலுத்தியது.

வைப்புத் திரட்டுதல்

2018 ம் ஆண்டு வங்கியின் வைப்புத் திரட்டிக்கு ஒரு சவாலாக இருந்தது நிரூபிக்கப்பட்டதால், பொருளாதார ரீதியில் பாதுகாமான விளைவை ஏற்படுத்தியது. இருப்பினும் ஒப்பீட்டளவில் நிலையான வித சூழலில் சாதகத்தைப் பெற முயன்றது மக்கள் வங்கியானது CASA பரவலை அதிகரிப்பதில் வைப்புகளை திரட்டும் முயற்சிகளை விரைவுபடுத்தியது.

சந்தையில் அதிகரித்துவரும் போட்டியிடும் அழுத்தம் காரணமாக, பரிமாற்ற / சேமிப்பு (CASA) கணக்குகளின் நில அளவை அதிகரிப்பதற்காக இலங்கை முழுவதும் நிலமட்ட பிரச்சாரங்களை நடத்த ஒரு பிரத்யேக விற்பனை குழு நியமிக்கப்பட்டது. மக்கள் வங்கியின் டிஜிட்டல் பிரசு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் குழுவினர் பணிபுரிந்தனர், இது ஒட்டுமொத்த CASA பொருட்களின் தொகுப்புகளை முழுமையாக இணைக்கிறது.

வங்கியின் முதன்மை சேமிப்புப் பொருட்களுக்கான “இசுறு உதான” (பிறப்பு முதல் 6 வயது வரை) மற்றும் “சிசு உதான” (6-18 வயதுக்கு உட்பட்டவர்கள்) ஆகியவற்றின் தொடர்ச்சியான விளம்பர ஊக்குவிப்பு ஆண்டு முழுவதும் தொடர்கிறது. இதற்காக மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு வருகை தரும் வங்கியின் பிரதிநிதிகள் இந்தத் தயாரிப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வாடிக்கையாளர் கையகப்படுத்துதலை முன்னெடுத்தனர். வங்கி அதன் மூலோபாயத்துடன் தொடரும் முயற்சியில் 2018 இல் திறக்கப்பட்ட அனைத்து புதிய “இசுறு உதான” மற்றும் “சிசு உதான” கணக்குகளுக்கு ரூ. 250/- வழங்கியது. மேலும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதியிலிருந்து 2018 பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி வரையில் ஒரு வாரம் சிறப்பு பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு புதிய “இசுறு உதான” கணக்கிற்கும் வங்கியின் பங்களிப்பு ரூ. 500/-வளங்கப்பட்டது. “சிசு உதான” முதல் நாள் சிறப்புத் திட்டத்தில் 2018 பாடசாலை ஆண்டின் முதல் நாளில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து புதிய “சிசு உதான” கணக்கிற்கும் ஆரம்ப வைப்புத் தொகைக்கு (அதிகபட்சமாக ரூபா 500/- வரை) சமமான தொகையை வங்கி வழங்கியது. இந்த முயற்சிகளை மேலும் நிறைவு செய்வதற்காக பாடசாலைகளில் பண வைப்புக் கருவிகளை நிறுவுவதற்கு ஒரு மூலோபாய முடிவை எடுத்தது. இது, அக்டோபர் 2018 ஆம் ஆண்டில் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட முதல் மக்கள் வங்கியின் முத்திரைப் பணம் வைப்பு இயந்திரத்திற்கு வழிவகுத்தது, இதனால் ஒரு குழந்தையின் சேமிப்பு கணக்குக்கு நேரடியாக ஒரு வைப்புச் செய்யக்கூடிய வசதி மற்றும் எளிதில் அணுகக்கூடிய வசதி பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டன.

2018 ஆம் ஆண்டில் மற்ற வாடிக்கையாளர் பிரிவுகளில் மற்றொரு முன்னுரிமை இருந்ததுடன் இதற்காக மகளிர் சேமிப்பு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புப் பிரிவுகளை இலக்கு வைத்து மக்கள் வங்கி செயற்பட்டது. மேலும் ஓர் உயர்-மையப்படுத்தப்பட்ட உள்ளூர் பிரச்சாரம் ஆண்டின் இரண்டாவது பாதியில் இயங்கி வந்தது, இதற்காக 2018 நவம்பரில் வங்கி கிளைகளின் வாப்புகளை ஊக்குவிக்க “வனிதா வாஸனா” மகளிர் சேமிப்பு “பரிணத” மூத்த குடிமக்கள் சேமிப்பு தயாரிப்பு ஆகியன நாடு முழுவதிலும் பிரச்சாரம் செய்யப்பட்டன.

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2018 ஆம் ஆண்டிற்குள் நடாத்தப்படும் YES - வைப்புத்தொகை திரட்டல் பிரச்சாரம், மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் கிளைகள் கையகப்படுத்தல் மற்றும் தக்கவைத்தல் இலக்குகளை முன்னெடுக்கப்பட்டன. YES வைப்புத் திரட்டுதல் பிரச்சாரத்தின் கீழ் உள்ளடக்கப்பட்ட தயாரிப்புகள் வெற்று வெணிலா கால வைப்பு மற்றும் முதலீட்டு சேமிப்பு கணக்குகள் (ISA), புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய கணக்கு வைப்புத் தயாரிப்புகள் இளம் தொழில்முனைவோருக்கான “பீப்பிள்ஸ் பவர்”, இளைஞர்களுக்கான “பீப்பிள்ஸ் பவர்”, புதிதாக சீரமைக்கப்பட்ட “ஜன ஜயா” சேமிப்புத் தயாரிப்பு, இது மில்லேனிய தலைமுறைக்கான முன்னோக்கிய மொபைல் இலக்காகும்.

இந்த முன்முயற்சிகளுக்கு மேலும் மதிப்பு சேர்க்கப்படுவது மக்கள் Wave மொபைல் பேங்கிங் ஆப் ஆகும். 2018 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட, மக்கள் Wave பயன்பாட்டை தங்கள் ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் தங்கள் சேமிப்பு 24/7, 365 கண்காணிக்க மற்றும் நிர்வகிக்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் வசதியான சேனல் வழங்குகிறது

முன்னேற்ற அறிக்கை

	2018	2017	வளர்ச்சி %
வைப்புத்தொகை (ரூ. மில்லியன்)	1,228,695	1,050,355	17.0
அடகு (ரூ. மில்லியன்)	149,826	136,475	9.8
கடன் அட்டைகள் (ரூ. மில்லியன்)	2,883	2,212	30.3
பிற சில்லறை கடன்கள் (ரூ. மில்லியன்)	357,504	326,366	9.5

எதிர்கால திட்டமிடல்

- ◆ கடன் வழங்கும் பிரிவைத் முன்னேற்றகரமாக மாற்றியமைப்பதன் மூலம் தொகுப்புசார் அபாயத்தை நிர்வகிக்கவும் ஒரு சில பொருட்களின் மேல் சார்ந்திருப்பதைக் குறைத்தல்.
- ◆ கடன் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துதல்.
- ◆ சந்தை வளர்ச்சி இலக்கு மற்றும் சந்தை ஊடுருவல் உத்திகள் போன்றவற்றின் ஊடாக வைப்பு சந்தையின் அடையாளம் காணப்பட்ட பிரிவுகளில் சந்தை பங்கை மேம்படுத்தல்.
- ◆ வங்கியின் வைப்புத்தொகைகளை சமமான சலுகைகளிலிருந்து வேறுபடுத்துவதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தல்.

வணிகப் பிரிவின் செயற்திறன்

நிறுவன வங்கியியல்



கண்ணோட்டம்

நிறுவன வங்கியியல் மாதிரி ஒரு இரண்டு பக்க அணுகுமுறையை பின்பற்றுகிறது. 1) இலங்கை கடனளிப்பவர்களின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட அனைத்து கால கடன்கள், வர்த்தக மற்றும் மூலதன வசதிகள், பண வரவு கடன்கள் ஆகியவை போன்ற வழக்கமான கடன் வழங்குதல் தயாரிப்புகள் 2) குறைந்த செலவு நிதி வழிகளில் வளர்ச்சி வங்கியியல் கருத்துக்களை ஊக்குவித்தல். இந்த சூழலில் வங்கியின் நிறுவன வங்கியியல் பிரிவானது இலங்கை அரசாங்கத்துடனும் உலகளாவிய உதவி முகமைகளுடனும் இணைந்து, என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா முன்முயற்சியைப் போன்ற சலுகைகள் வழங்குவதற்கான அனுகூலங்களை பெற்றுக்கொள்ள உதவுகின்றது.

இது வழக்கமான கடனாக அல்லது சிறப்பு நிதி வழிகளான, நிறுவன வங்கியியல் தொகுப்பு, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் உலக வர்க்கம் என்று பெயரிடப்பட்ட வங்கியியல் தீர்வை வழங்குவதற்கு அதிக தனிப்பயனாக்கப்பட்ட சேவையை ஒருங்கிணைக்கும் ஒரு தனித்துவமான மதிப்பீட்டு கருத்தை வழங்குகிறது.

மூலோபாயம் மற்றும் இயக்க சூழல்

பல நிறுவனங்களின் பல பிரிவுகளில், பலவீனமான பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் தொடர்ந்து மோசமான வானிலை ஆகியவற்றின் பின்னணியில் அழுத்தங்கள் ஏற்பட்டன. விவசாயம், அரசு தலைமையிலான கட்டுமான மற்றும் சுற்றுலாத்துறை தொழில்களில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், வேகமாக-நகரும் நுகர்வோர் பொருட்கள், போக்குவரத்து, மொத்த விற்பனை மற்றும் சில்லறை வணிகம் ஆகியவற்றிலும் பரந்த தாக்கங்கள் வெளிப்பட்டன. இறக்குமதியாளர்கள் அதிகமாக இறக்குமதி வரி விதிப்பு மற்றும் திருத்தப்பட்ட நானயத்தின் மதிப்பு சரிவு ஆகியவற்றின் காரணமாக 2018 ஆம் ஆண்டில் மன அழுத்தத்தில் இருந்தனர்.

இந்த சவால்களை ஒருங்கிணைத்து மக்கள் வங்கியின் என்டர்பிரைஸ் வங்கிப் பிரிவு 2018 இற்கு அதன் மூலோபாயத்தை மறுபரிசீலனை செய்ய வழிவகுத்தது. கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரோஷமான தொகுதி உந்துதல் மூலோபாயத்திலிருந்து விலகி, மையம் NIM இன் பாதுகாப்பை நோக்கி நகர்கிறது. இந்த நோக்கத்தை அடைய, சுற்றுலா, விவசாயம், சுகாதாரம் போன்ற துறைகளில் சிறப்பான சந்தை பங்குகளை அதிகரிக்க பரந்த அடிப்படையிலான வாடிக்கையாளர் தக்கவைப்பு மூலோபாயம் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் இந்தத் துறைகளில் வங்கியின் வலுவான பிரசன்னம் இருந்தபோதிலும், தற்போதுள்ள வாடிக்கையாளர்களுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு நிறுவன வங்கி உறவு மேலாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்த பிரிவுகளில் வங்கியின் நிலையை அதிகரிக்க குறுக்கு விற்பனை, தொகுக்கப்பட்ட சலுகைகள் மற்றும் வாடிக்கையாளர் ஆலோசனை சேவைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளோடு இது இணைக்கப்பட்டது. இதற்கிடையில், கட்டுமானப் பணிகள் போன்ற நல்வழி துறைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கடன் கொள்சை நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இந்த துறைகளுக்கு செயற்படா கடனின் நிர்வாகத்தை வலுவாக வலியுறுத்தியது.

மாறாக, ஏற்றுமதி துறை, குறிப்பாக உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியாளர்களிடம் இருந்து தேவைக்கான கடனுக்கான தேவை, மிதமிஞ்சிய நிலையில் இருந்தது, வங்கியின் என்டர்பிரைஸ் பேங்கிங் யூனிட், ஆடை மற்றும் மீள்வளத்துறை ஏற்றுமதித் தொழில்துறையில் வட்டிகளை வளர்க்க ஒரு ஆக்கிரோஷமான BTL பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. நாடு முழுவதும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு வேகமான சேவையை வழங்குவதன் நோக்கம் கொண்டிருக்கும் கடன் மேலாண்மை மாதிரியை சீரமைப்பதற்கான ஒரு மூலோபாய முடிவை இந்த முயற்சியை மேலும் ஆதரித்தது. இந்த

முயற்சியின் ஒரு பகுதியாக, 24 பிராந்திய கடன் அலகுகள் (RCU) நிறுவப்பட்டு மையப்படுத்தப்பட்ட கடன் செயலாக்க நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டது. ஒரு புதிய கடன் ஒப்புதல் அமைப்பு பிரதேச காரியாலய கடன் பிரிவு (RCU) தலைவர்களுடன் அங்கீகார எல்லைகளுடன் வழங்கப்பட்டது.

வாடிக்கையாளர் தொடர்பு புள்ளிகளாக சேவை செய்வது, பிரதேச காரியாலய கடன் பிரிவு (RCU) மாதிரியானது கிளைகளுடன் தொடர்புபடுத்துவது உட்பட எந்தவொரு செயலாக்க நடவடிக்கைகளிலிருந்தும் கிளைகள் விடுவிக்க வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் உடனடியாக அந்த RCU ஐ கையாளுகிறது. அத்துடன் கிளை கடன் குழுக்களின் வியாபாரத்தை உருவாக்குவதற்கு மட்டுமே கவனம் செலுத்தப்படுகின்றது. இந்த சூழலில், RCU மாதிரியானது மக்கள் வங்கியின் நீண்டகால துறையின் பல்வகைப்படுத்தல் மூலோபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது வங்கி, கல்வி, நிதி சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் ஈடுபட வழிவகுத்தது. ஆயினும், கடன், மக்கள் வங்கியானது ஒப்பீட்டளவில் புதிய பிரதேசமாக இருப்பதுடன், இந்தத் துறைகளின் வெளிப்பாடு அதிகரித்து வருவதன் மூலம் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடனளிக்கும் அணுகுமுறையை தொடர்ந்தும் பராமரிக்கக் கூடியவாறு உள்ளது.

செயல்திறன் சுருக்கம்

முக்கிய செயல்திறன் காட்டி	2018	2017	வளர்ச்சி %
முன்வைப்புகள் (ரூ. மில்லியன்)	195,992	172,778	13.4
செயற்படாத கடன்கள் (ரூ. மில்லியன்)	7,815	5,911	32.2
SME கல்வி கருத்தரங்கின் எண்ணிக்கை	2	3	
SME கல்வி கருத்தரங்கில் பயனாளிகளின் எண்ணிக்கை	405	525	

எதிர்கால நடவடிக்கை

- ◆ NIM ஐ அதிகரிக்க அதிகமான கைப்பற்றக்கூடிய சந்தை பங்குகளில் கவனம் செலுத்துதல்.
- ◆ பொருளாதாரத்தின் முக்கிய உயர் வளர்ச்சித் துறைகளில் வங்கியின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துதல்.
- ◆ துறையின் பல்வகைப்படுத்தலுக்கு ஆதரவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் மூலோபாயத்துடன் தொடரவும், ஒரு சில துறைகளுக்கு அதிகப்படியான விளைவை ஏற்படுத்தும் தொகுப்பாற்றல் செறிவு அடித்தை குறைத்தல்.
- ◆ இலங்கை ஸ்ரீலங்கா முன்முயற்சியால் கடன் வழங்கல்.

பெருநிறுவன வங்கி



கண்ணோட்டம்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் (SOE) ஆகியவற்றின் தேவைகளை பெருநிறுவன வங்கி அலகு உதவுகிறது. வங்கியின் தனித்துவமான மதிப்பீடு வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தனிப்பயனாக்கப்பட்ட நிதி தீர்வுகளை வழங்கும் மையமாக அமைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் நிதி மற்றும் முதலீட்டு தீர்வுகளின் வரம்பிலிருந்து பயனடைவார்கள், இது அவர்களுக்கு சமங்கு மற்றும் கடன் நிதியளிப்பு, ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்பட்ட கடன்கள், திட்டம் மற்றும் வர்த்தக நிதி ஆகியவற்றை வழங்குகிறது.

வங்கி சமீபத்தில் அதன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு கட்டணங்கள், வர்த்தகம் மற்றும் ஆன்லைன் சேனல்கள் மூலம் கடன் உட்பட பரிமாற்றங்களை மேற்கொள்ள வாடிக்கையாளர்கள் வசதியேற்படுத்தித் தருவதற்கான விரிவான ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கி தளத்தை ஆரம்பித்தது. செயல்திறன் மேம்பாடு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவையை வழங்குவதற்காக, நடப்பு உருமாற்றம் நிகழ்ச்சித்திட்டமானது, டிஜிட்டல் மற்றும் செயல்முறைகளின் தன்னியக்கத்தை உள்ளடக்கியுள்ளது.

மூலோபாயம் மற்றும் இயக்க குழல்

2018 ஆம் ஆண்டில் மக்கள் வங்கியின் கடன் வழங்குவோரை அரசு உரிமை நிறுவனம் (SOE) தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், பெருநிறுவன வங்கி அலகு தனியார் துறையில் சந்தை பங்குகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தியது. தனியார் துறையின் வளர்ச்சி கட்டுமான, உற்பத்தி, சில்லறை விற்பனை, உள்கட்டமைப்பு துறைகளில் இருந்து பெருமளவில் முன்னேற்றம் கண்டது. இருப்பினும், தனியார் துறையின் கடன் தேவை, பல நிறுவனங்களால் எடுக்கப்பட்ட எச்சரிக்கையற்ற அணுகுமுறை, மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்ளும் எச்சரிக்கையான அணுகுமுறையைத் தொடர்ந்தன. மக்கள் வங்கியானது, போர்ட்ஃபோலியோ ஆபத்துக்களை நிர்வகிக்கவும் மற்றும் NIM பராமரிக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் ஒரு விவேகமான கடன் மூலோபாயத்தை பின்பற்றத் தொடர்ந்திருந்தது. மக்கள் வங்கியானது, குறிப்பாக வணிக ரீதியான காணி வியாபார இடைவெளிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததுடன், இந்தத் துறைக்கான வெளிப்பாடு மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது குறைவாகவே காணப்படுகின்றது.

ஆண்டின்போது, போட்டித்திறன் அழுத்தங்களை அதிகரிப்பதன் மூலம், மக்கள் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிதி பரிமாற்றங்களில் முன்னணி மற்றும் பங்கு பெறுவதன் மூலம் மக்கள் வங்கியின் திறன்களைப் பற்றிக் கொள்ள முடிந்தது. பல குறிப்பிடத்தக்க பரிவர்த்தனைகள் 2018 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டன, அவை பின்வருவனவற்றை உள்ளடக்கியது.

- சமீபத்தில் இலங்கையில் ஒரு பட்டியலிடப்பட்ட கம்பனியின் ஒற்றை மிகப்பெரிய பரிவர்த்தனையான ரூ. 10.9 பில்லியன் கணக்கில் ஹேஸ்லீஸின் சிங்கர் கையகப்படுத்துவதற்கு நிதியுதவி வழங்கியது.
- அம்பார்தோட்டை துறைமுகத்தில் ஒரு எரிவாயு சேமிப்பு முனையத்தில் சுமார் 52 மில்லியன் ரூபாய் ஓர் வரலாற்று முதலீட்டின் ஒரு பகுதியான Laugfs Terminal Limited 42 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்தொகுதி நிதியுதவி வழங்கல். இந்தியா, பங்களாதேச, மியான்மர், கிழக்கு மற்றும் தென்னாபிரிக்க நாடுகளுக்கு சேவை வழங்கும் ஒரு பிராந்திய விராக டெர்மினல் எதிர்பார்க்கப்படுகிறது
- Aitken Spence குழுவினால் மேற்கொள்ளப்பட்ட இலங்கையின் முதல் கழிவுக்கு-ஆற்றல் திட்டத்திற்காக ஒருகிணைக்கப்பட்ட கடனில் மிகப்பெரிய கடனுதவி பங்களிப்பு செய்தது. சுமார் 13 மில்லியன் ரூபா (9 பில்லியன் ரூபா கடன்) மொத்த அளவிலான வடிவமைப்பில், கொழும்பு மாநகர சபை பகுதியில் உள்ள திடமான கழிவுகள் அகற்றுவதற்கான தற்போதைய சவால்களுக்கு இது ஒரு முக்கியமான மற்றும் மிகவும் அவசியமான தீர்வை பிரதிபலிக்கிறது.

- ஏகலவில் உள்ள Heyleys Advantis Logistics Park நிர்மாணிப்பதற்காக நிதியளிக்கப்பட்டது. இது நாட்டின் மிகப்பெரிய லாஜிஸ்டிக் சேவைகள் மையமாகும்.

இரண்டு பக்க மூலோபாயத்தால் வழிநடத்தப்பட்ட கடல் கடந்த கடன் நடவடிக்கைகளில் புதுப்பிக்கப்பட்ட முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது. 1) வெளிநாடுகளில் முதலீடு செய்ய விரும்பும் உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆதரவை வழங்குதல். 2) புகழ்பெற்ற சர்வதேச வங்கிகளை உள்ளடக்கிய பிராந்திய ஒருங்கிணைப்பு சந்தையில் மிகவும் கறுசுறுப்பாக இருக்க வேண்டும்.

செயல்திறன் சுருக்கம்

முக்கிய செயல்திறன் காட்டி	2018	2017	வளர்ச்சி %
நிகர வருமானம் (ரூ. மில்லியன்)	12,339	9,022	36.8
வரிக்குப் பிறகு லாபம் (ரூ.மில்லியன்)	4,082	4,013	1.7
சொத்துக்கள் (ரூ. மில்லியன்)	574,903	372,251	54.4
முன்வைப்புகள் (ரூ. மில்லியன்)	564,799	354,524	59.4
வைப்புகள் (ரூ. மில்லியன்)	156831	162,130	3.3
NPL விகிதம் (%)	2.5	1.5	1.0
SOE களுக்கு கடன் (ரூ. மில்லியன்)	425,033	247,493	71.7

எதிர்கால நடவடிக்கை

- அதிகமான பல்வகைப்பட்ட பிரிவின் மூலம் பிரிவுசார் அபாயத்தை நிர்வகிக்கவும்.
- நிலையான வளர்ச்சியை அடைய உயர் தரக் கடங்களில் கவனம் செலுத்துதல்.
- வாடிக்கையாளர் உறவுகளை பலப்படுத்துதல் மற்றும் பண்பை பங்கு / குறுக்கு விற்பனை / உயர்வு ஆகியவற்றை அதிகரிக்கும்.
- மக்கள் வங்கி மீது வரி செலுத்துதல் கட்டண அடிப்படையிலான வருமானத்திற்கான ஆதாரமாக டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தியுள்ளது

வணிகப் பிரிவின் செயற்திறன்

திறைசேரி



கண்ணோட்டம்

வங்கியின் நிதிபுதவி மற்றும் பணப்புழக்கத் தேவைகளை நிர்வகிப்பதற்கான திறைசேரித் திணைக்களம் வியாபாரத்தின் தினசரி நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. வங்கியானது எப்போதும் போதுமான அளவு திரவத் தன்மையுடன் இருப்பதால், வங்கியின் நீண்ட கால நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாக்க திறைசேரியும் பொறுப்பாகும்.

பத்திரங்கள், அந்நியச் செலாவணி மற்றும் பணக் கருவிகளில் வங்கியின் முதலீடுகளைக் கையாளுவது உட்பட சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவம் திறைசேரி திணைக்களத்தின் கடமைகளில் ஒரு முக்கியமான பகுதியை உருவாக்குகிறது. மேலதிகமாக, திறைசேரி திணைக்களம் பரந்த அளவிலான முதலீட்டு மற்றும் பண மேலாண்மை முகாமைத்துவங்களையும், அதேபோல நிறுவனங்கள் மற்றும் உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களுக்கான பாதுகாப்பு சேவைகளை வழங்குகிறது.

மூலோபாயம் மற்றும் இயக்க செயற்பாடுகள்

வங்கியின் ஸ்திரத்தன்மை மற்றும் செயல்திறன் மூலதனம், திரவத்தன்மை மற்றும் முதலீடுகளின் இடர் மேலாண்மை ஆகியவற்றின் மூலம் வளர்ச்சியை உறுதி செய்வதில் திறைசேரியானது தொடர்ந்து பணியாற்றி வருகிறது. கருவூலமானது நிலையான வருமானம் பிரிவில் வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஆண்டு முழுவதும் பிரதான ஏலத்தில் பங்கேற்ற போதிலும், 3 மாதங்களுக்கும் 6 மாதங்களுக்கும் திறைசேரி பில்கள் மேல்நோக்கி இயக்கம் 2018 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மூலதன ஆதாயங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகள் மட்டுமே இருந்தன.

சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவ நடவடிக்கைகளை வலுப்படுத்த முயற்சிகள் இதற்கிடையில் திறைசேரியானது பல முதிர்வு காலம் முழுவதும் உள்ளீர்ப்பை பரப்பியதுடன், பெரிய அளவிலான திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டது. நடுத்தர நீண்ட கால இடைவெளியில் கவர்ச்சிகரமான மற்றும் நிலையான விளைபொருட்களை உறுதிப்படுத்துவதற்காக, AFS மற்றும் HTM பிரிவைத் தயாரிப்பதற்கு சாதகமான வழிமுறைகளில் படிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

வங்கியின் திரவ சொத்துக்களை பகுப்பாய்வு செய்வதில் திறைசேரி கவனம் செலுத்துகிறது. மக்கள் வங்கியின் திரவக் கொடுப்பனவுகள் CBSL கட்டாய வரம்புக்குள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றது. அதே நேரத்தில் அரசியல் கொந்தளிப்பு மற்றும் LKR கடுமையான வீழ்ச்சியின்போது 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டு நாணயக் கடனை நிர்வகிப்பதற்கு ஒரு விவேகமான மூலோபாயம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

செயல்திறன் சுருக்கம்

முக்கிய செயல்திறன் காட்டி	2018	2017	வளர்ச்சி %
நிகர வருமானம் (ரூ. மில்லியன்)	11,417	9,100	25.5
வரிக்குப் பின்பு இலாபம் (ரூ.மில்)	8,125	8,089	0.4
சொத்துக்கள் (ரூ. மில்லியன்)	512,031	446,219	14.7
பொரெக்ஸ் இலாபம் (ரூ மில்)	2,119	746	184.0

எதிர்கால நடவடிக்கை

- ◆ தற்போதைய நடவடிக்கைகள் ஒருங்கிணைத்தல்.
- ◆ நிதி முகாமைத்துவ சேவைகளை வழங்குதல்.

வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்



கண்ணோட்டம்

கடந்த 30 வருடங்களாக மக்கள் வங்கியின் உள்நாட்டிலிருந்து பணம் செலுத்தும் வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள் (OCS) பிரிவானது இலங்கையின் மிக உயர்மட்ட நம்பகத்தன்மை வங்கி பங்காளியாக வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் இதயங்களை வென்றுள்ளது.

உலகளாவிய பங்காளிகளின் பரந்த வலையமைப்புடன் பணியாற்றும், OCS அதன் வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்தும் பல்வேறு வழிகள் மூலம் பணம் அனுப்புகிறது.

மேலும், OCS அதன் பரந்த வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக்களை நிர்வகிக்கப்பதற்காக வெளிநாட்டு நாணய வைப்பு பொருட்களின் தொகுப்பை வழங்குகிறது.

மூலோபாயம் மற்றும் இயக்க செயற்பாடுகள்

2018 ம் ஆண்டு நாட்டிற்கு உள்வரும் பணம் செலுத்தும் பல காரணிகள், மக்கள் வங்கிக்கும் பாரிய சவாலானது. இந்த சவால்களுக்கு இடையே, மக்கள் வங்கியின் முக்கிய முன்னுரிமை அதன் சந்தை பங்குகளை பராமரிப்பது, OCS அதன் உலகளாவிய எல்லைகளை பலப்படுத்தும் முயற்சிகளை இரட்டிப்பாக்க வழிவகுத்தது. பல முக்கிய ஆதார சந்தைகளில் மக்கள் உடனடி மீள்திருத்தல் அமைப்பு மூலம் புதிய முகவர்களை ஒருங்கிணைப்பதோடு புதிய பிராந்தியங்களில் பங்குதாரர் நெட்வொர்க்கை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வெளிநாட்டிலுள்ள இலங்கை சமூகம் மத்தியில் மக்கள் பணம் அனுப்பக்கூடிய சேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் பல விளம்பர பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டன.

வாடிக்கையாளர்களுக்கான சேவையை அதிகரிக்க பல செயல்பாட்டு முன்னேற்றங்களும் செய்யப்பட்டன, இவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது, மற்ற வங்கிகளுக்கு உடனடி இடமாற்றங்களை இயக்குவதற்கு CEFT ஒருங்கிணைப்பு செய்யப்பட்டன. இதனுடன் கைகோர்த்து, ஸ்மார்ட் ரெமிட் தளமானது மக்கள் பணம் அனுப்பும் சேவைகளின் திறனை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் மேலும் நெறிப்படுத்தப்பட்டது.

வெளிநாட்டு நாணய வைப்புத் தொகையானது 2018 ஆம் ஆண்டில் அழுத்தத்திற்கு உட்பட்டது, முக்கியமாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார் ஆகியவற்றில் விதிக்கப்பட்ட கணக்கு கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த முக்கிய மூல சந்தைகளில் இருந்து புதிய வெளிநாட்டு நாணய வைப்புகளை ஊக்குவிக்கும் ஒரு பெரிய தாக்கத்தை OCS ஏற்படுத்தியது. இந்த வளர்ச்சிகளின் காரணமாக வாடிக்கையாளர் கவனம் தக்கவைக்கப்பட்டது.

எதிர்கால நடவடிக்கை

- ◆ உலகளாவிய பங்குதாரர் வலையமைப்பை வலுப்படுத்தி, புதிய சந்தைகளுக்குள் நுழைதல்.
- ◆ உலகளாவிய பணம் அனுப்புபுவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல்.
- ◆ வங்கியில் போட்டியாளர்களின் மீது ஒரு பரிவர்த்தனையை வழங்குவதற்கு புதிய பணம் அனுப்பும் முகவர் தளங்களில் கைகோர்த்தல்.
- ◆ வாடிக்கையாளருக்கு சேவை வழங்குவதை மேம்படுத்த API ஒருங்கிணைப்புகளை விரிவாக்குதல்.

வணிகப் பிரிவின் செயற்திறன்

சர்வதேச வங்கி



கண்ணோட்டம்

சர்வதேச வங்கி பிரிவானது, அரசு துறை நிறுவனங்களுக்கும், தனியார் துறை நிறுவனங்களுக்கும், நடுத்தர அளவிலான SME க்கும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிதி வசதிகளை வழங்குகிறது. 900 இற்கும் அதிகமான முகவர்களைக் கொண்ட வலையமைப்பின் ஆதரவுடன், சர்வதேச வங்கி பிரிவு உலகெங்கிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

மூலோபாயம் மற்றும் இயக்க செயற்பாடுகள்

பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து வர்த்தக சேவைகளைக் கோரிக்கை 2018 ஆம் ஆண்டளவில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கவில்லை என்றாலும், தனியார் துறையின் தேவை வருடத்தின் போது மாறிக்கொண்டே இருந்தது. இறக்குமதி வர்த்தகத்தில் இருந்து வரும் கோரிக்கை, மிகப்பெரிய பொருளாதார சூழலில் மாற்றங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததுடன் வாகன இறக்குமதி வரி கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் இறக்குமதியை குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். ரூபாயின் தேய்மானம், அதேபோல் இலங்கை மத்திய வங்கியின் கடன்களின் தேவைக்கேற்ப பண வரவுத் தேவைகளை இறுக்கமாக்குவதற்கான இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் இறக்குமதி தொடர்பான வர்த்தக சேவைகளைக் கோருவதில் மற்ற முக்கிய காரணிகளாக இருந்தன. இந்த சவால்களுக்குப் பின், மக்கள் வங்கியின் வர்த்தக நிதி பிரிவு, இறக்குமதி வர்த்தக வியாபாரத்தில் சந்தை பங்கை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியது. ஒரு தீவிரமான கிளை தலைமையிலான முயற்சியினால் வர்த்தகத்தை மேம்படுத்த முடிந்தது. இதற்கிடையில், மக்கள் வங்கியின் வர்த்தக நிதி பெறுமதியானது மதிப்பீட்டாளர்களிடமிருந்து பிரதான சலுகைகள் வழங்கியதன் மூலம், பல்வேறு வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதன் மூலம், விரைவான செயலாக்க முறைகளை மேம்படுத்துவதன் மூலமாக, ஒரு கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது சம்பந்தமாக முக்கிய சிறப்பம்சங்கள் CLOS (பெரு நிறுவன கடன்கள் உருவாக்கும் முறைமை) கூட்டுறவு இணையத்தன் வங்கி மற்றும் பெரு நிறுவன மொபைல் வங்கி டிஜிட்டல் தீர்வுகளை அறிமுகப்படுத்தியது, இது செயலாக்க நேரங்களை 50% குறைப்பதை நோக்கமாகக் கொண்ட நேரடி ஒப்புதல் செயல்முறை அடிப்படையாகக் கொண்டது. உலகெங்கிலும் உள்ள வங்கி பங்களிகளிடையே அதிகமான பாதுகாப்பு அம்சங்களுடன் வேகமாக இணைப்பதை ஆதரிக்கும் உலகளாவிய ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொலைத்தொடர்பு தரநிலைகளுக்கு இணங்க, SWIFT அமைப்பு பதிப்பு 7.1 முதல் 7.2 வரை உயர்த்தப்பட்டது. 2013 முதல் SLSI அங்கீகாரம் பெற்ற வர்த்தக நிதி பிரிவு ISO 9001-2008 உடன் ஆதரிக்கப்படுகிறது.

தங்கள் தயாரிப்பு அறிவு மற்றும் சேவை திறன் மேம்படுத்த முயற்சியில், ஊழியர்கள் பயிற்சிக்கு அதிக முதலீடுகள் செய்யப்பட்டன.

இதற்கிடையில் ஏற்றுமதி நிதி அமைச்சகத்தை வளர்ப்பதற்கு ஒரு வலுவான உந்துதல் BTL பிரச்சாரங்களின் தொடர்ச்சியானது, பொருளாதாரத்தில் அடையாளம் காணப்பட்ட உயர் வளர்ச்சித் துறைகளில் முன்னணி பெரிய அளவிலான ஏற்றுமதியாளர்களை பெற்றவதற்கும் வழிவகுத்தது.

செயல்திறன் சுருக்கம்

	2018	2017	வளர்ச்சி %
இறக்குமதி நிதி (USD மில்லியன்)	5,286	4,392	20.3
ஏற்றுமதி நிதி (USD மில்லியன்)	997	596	67.3
இறக்குமதி புரள்வு (மில்லியன் டாலர்)	83	53	56.6
கட்டணம் மற்றும் தரகு வருவாய் (USD மில்லியன்)	18	16	12.5
சராசரி LC செயலாக்க நேரம் (மணி)	4	4	-

எதிர்கால நடவடிக்கைகள்

- ◆ ஏற்றுமதி நிதி வர்த்தகத்தில் சந்தை பங்குகளை வளர்ப்பதற்கான வாய்ப்பைப் பயன்படுத்துதல்.
- ◆ வாடிக்கையாளர்களுக்கான வர்த்தக சேவைகள் மதிப்பீட்டு கருத்திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் தீர்வுகளில் முதலீடு செய்தல்.
- ◆ வர்த்தக தொடர்புடைய வியாபாரத்தை ஊக்குவிக்க ஊழியர்களிடையே வர்த்தக தயாரிப்பு விழிப்புணர்வு அதிகரிக்கவும்

மூலதன நிர்வாகம்

நாம் எங்கள் முக்கிய பங்குதாரர்களால் மிகவும் பாராட்டப்படுவதற்காக நம் முன்னேற்றத்தை அளவிட அபிலாஷை மிக்க நடுத்தரம் தொடக்கம் நீண்ட கால இலக்குகளை அமைத்துள்ளோம்.



வாடிக்கையாளர்களுக்கு

வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி அனைத்து இலங்கையர்களாலும் தேர்வுசெய்யும் வங்கியாக திகழ்கின்றோம்.

முக்கிய கடமைகள்

- ◆ டிஜிட்டல் டெக்னாலஜி முதலீடு செய்ய, ஒரு ஒம்னி-சேனல் சூழலில் தடையற்ற இணைப்பை வழங்குதல்
- ◆ உரிய காலத்தில், பல சந்தைகளில் சந்தை பங்குகளை இயக்கும் முதல் முனைப்பு சாதகத்தை பெறக்கூடிய தொடர்புடைய தயாரிப்புகளை உருவாக்கல்
- ◆ செயல்திறன் மிக்க மற்றும் பயனுள்ள புகார் முகாமைத்துவம் மூலம் வாடிக்கையாளர் உறவுகளை பலப்படுத்துதல்
- ◆ ஊழியர்களிடையே வாடிக்கையாளர் நோக்குநிலையை மேம்படுத்துவதற்கும் பயிற்சியளிப்பதற்கும் முதலீடுகளை மேற்கொள்ளல்

சமூக மற்றும் உறவு மூலதனம் (வாடிக்கையாளர்), அறிவுசார் மூலதனம், மனித மூலதனம்



ஊழியர்கள்

ஒரு திறமையான, நிச்சயிக்கப்பட்ட மற்றும் அதிக உந்துதல் பணியிடங்களை உருவாக்குதல் மற்றும் தக்கவைத்தல்

முக்கிய கடமைகள்

- ◆ ஊழியர் சங்கங்களுடன் வலுவான உறவை பராமரித்தல்
- ◆ செயல்திறன் சார்ந்த வெகுமதிகளை அறிமுகப்படுத்துதல்
- ◆ தொழில் வாழ்க்கை சமநிலை முயற்சிகளில் முதலீடு செய்தல்

மனித மூலதனம்



பங்குதாரர்கள் / கட்டுப்பாட்டாளர்கள்

விதிவிலக்கான நிதி முடிவுகளை வழங்குதல் மற்றும் தொழில்துறை சார்ந்த சிறந்த மூலதன நிலைகளை பராமரித்தல்

முக்கிய கடமைகள்

- ◆ சந்தை வாய்ப்பை பயன்படுத்தி மூலோபாய இடர் முகாமைத்துவம் மூலம் தந்திரோபாய வருவாயை வளர்த்துக்கொள்ள முடியும்
- ◆ ஊழியர்களின் உற்பத்தித்திறன் மற்றும் குறைந்த செலவினங்களை மேம்படுத்துவதற்காக பயிற்சிகளை அதிகரித்தல்
- ◆ டிஜிட்டல் மற்றும் ஆப்டோமேஷன் செயல்பாட்டு செயல்திறன் செலவுக்கு வருவாய் விகிதத்தை அதிகரித்தல்.
- ◆ ஒழுங்குமுறை தேவைகளுக்கமைய இணங்குவதற்கு உறுதியான மூலதன திட்டமிடல்

நிதி மூலதனம், மனித மூலதனம், அறிவுசார் மூலதனம், இயற்கை மூலதனம்



சமூகம்

தன்னிறைவுடைய சமூகங்களை உருவாக்குவதற்கான நோக்கங்கள்

முக்கிய கடமைகள்

- ◆ இலங்கை முழுவதும் நிதிசேவையை ஊக்குவித்தல்
- ◆ தேசிய முன்னுரிமை சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையில் சமூகத்தில் முதலீடு செய்தல்

சமூக மற்றும் உறவு மூலதனம் (சமுதாயம்)



நிதி மூலதனம்

எமது நிதி மூலதனத்தின் மீதான அதிகரிப்பினை செய்வது ஆகியவற்றின் மூலம் நாம் ஒரு நிலையான வளர்ச்சியினை அடைய மற்றும் உள்ளூர் வங்கித்தொழில்துறை நம்முடைய நிலைப்பாட்டை பிடியை நம்வசம் கொண்டிருக்கின்றோம். இலாப உற்பத்தியை அதிகரிப்பதற்காக, செலவினங்களை நிர்வகிக்கவும், சமயங்கு மற்றும் கடன்களை உயர்த்தவும் விவேகமான உத்திகளைப் பின்பற்றுவதன் மூலமும் நிதி மூலதனத்தின் மதிப்பை அதிகரிக்க நாம் முயற்சியினை மேற்கொள்கின்றோம்.

- ஒருங்கிணைந்த மொத்த இயக்க வருமானம் **22%**
- வாடிக்கையாளர் வைப்பு **14.5%**
- மொத்த கடன் மற்றும் முன்னேற்றங்கள் **24.2%**
- 2010 ஆம் ஆண்டிலிருந்து **20%** க்கும் மேலான தொகையை திரும்ப பெற்றோம்.


2018 ஆம் ஆண்டு எங்கள் குழுவிற்கான விதிவிலக்கான சாதனை மொத்த வருமானம் ரூ. 219.4 பில்லியன், ஆண்டு ஒன்றிற்கு ஆண்டு (YoY) 16.2% அதிகரித்தமையாகும். 2018 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி கூட்டு உடன்படிக்கை புதுப்பிப்பதைத் தொடர்ந்து 2018 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் சம்பள உயர்வுகளால் ஏற்படும் அதிகமான செலவினங்களின் காரணமாக 21.2% YoY மூலம் இயக்க செலவுகள் அதிகரித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு எங்கள் குழுவிற்கான விதிவிலக்கான சாதனை மொத்த வருமானம் ரூ. 219.4 பில்லியன், ஆண்டு ஒன்றிற்கு ஆண்டு (YoY) 16.2% அதிகரித்தமையாகும். 2018 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி கூட்டு உடன்படிக்கை புதுப்பிப்பதைத் தொடர்ந்து 2018 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் சம்பள உயர்வுகளால் ஏற்படும் அதிகமான செலவினங்களின் காரணமாக 21.2% YoY மூலம் இயக்க செலவுகள் அதிகரித்துள்ளது. ஆண்டின் வலுவான, சீரான செயல்திறன், மக்கள் வங்கிக் குழுவின் திறனை பிரதிபலிப்பதுடன் மேலும் சவால்களின் மத்தியிலும் கூட உயர்தரமான செயல்திறனை அடைய முடியும் என்பது நிரூபணமான ஒட்டுமொத்த குழுமத்தின் கூட்டு முயற்சியின் வெற்றிக்கு ஒவ்வொரு துறையினரும் பங்களிப்பு செய்துள்ளனர்.

மேர்த்து வருமுன்னு வருவாய்

LKR பில்லியன்	2013	2014	2015	2016	2017	2018
மொத்த செயற்பட்ட வருமானம்	55.6	54.3	67.6	68.4	77.5	94.5
நிகர வட்டி வருமானம்	45.0	40.0	54.3	53.6	62.7	75.9
வட்டியற்ற வருமானம்	10.6	14.3	13.3	14.8	14.8	18.7
NIM - %	2013	2014	2015	2016	2017	2018
தொகுக்கப்பட்டது	4.5%	3.7%	4.5%	3.9%	4.0%	4.0%
வங்கி	4.1%	3.1%	4.0%	3.5%	3.5%	3.5%

ஒருங்கிணைந்த மொத்த இயக்க வருமானம் 2018ஆம் ஆண்டில் ரூபா 94.5 பில்லியன் ரூபாவிலையும் 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22.0% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2017ஆம் ஆண்டில் வங்கியின் செயற்பாட்டு வருமானம் ரூபா 77.5 பில்லியன் ஆகவும் 78.9% குழு செயற்பாட்டு வருவாயையும் குறிக்கின்றது.



தேறிய வருமான வட்டி

குழுமத்தின் முக்கிய செயற்பாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிகர வட்டி வருமானம், மொத்த இயக்க வருமானத்தில் ஏறத்தாழ 80.3% பங்கைக் கொண்டுள்ளது. 2018 ஆம் ஆண்டின் நிகர வட்டி வருமானம் 20.9% YoY 75.9 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. 2017 ல் 62.7 பில்லியன். நிகர வட்டி வருமானத்தின் பகுதியினரின் பகுப்பாய்வு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வட்டி வருமானம்

2018 ஆம் ஆண்டில் வட்டி வருமானம் 15.2% அதிகரித்தமையானது ரூ .200.3 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது வாடிக்கையாளர் நிகர வாடிக்கையாளர் முன்னேற்றத்தில் 23.8% அதிகரித்து, வட்டிவீத சொத்துக்களில் உயர்ந்த சராசரி வருமானம் பெற்றது. வட்டித் தாக்கும் சொத்துக்களின் மீதான சராசரி வருமானம், வருடத்திற்கு 12.4% ஆக உயர்ந்து, 2017 ல் 12.1% இருந்து, 0.3% வளர்ச்சியைக் காட்டுகிறது.

வாடிக்கையாளர் முன்னேற்றங்கள் மொத்த வட்டி வருமானத்தில் 80% பங்கைக் கொண்டுள்ளன. அதே சமயம் அரசாங்க பத்திரங்களைக் கொண்டிருக்கும் மற்ற முதலீடுகள் சமநிலையில் உள்ளன.


வட்டி வருமானம்

2018 ஆம் ஆண்டில் திரட்டப்பட்ட உயர் கட்டண கால வைப்புகளின் பெரிய அளவு காரணமாக வட்டி செலவுகள் 12.0% ஆக உயர்ந்துள்ளது. எவ்வாறெனினும், இது உயரும் வட்டி வீத சூழலில் ஒரு இயற்கை நிகழ்வு ஆகும். மேலும், வாடிக்கையாளர் முன்னேற்றங்கள் தொடர்பான கால வைப்புத் தொகைகளை விரைவாக மறுதலித்தல் வட்டி செலவினங்களை அதிகரிக்கும். ஏனென்றால், குழுவின் கால வைப்புத் தொகையில் 90% க்கும் அதிகமானவர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு முதிர்வுத் தன்மை கொண்டவர்களாவர்.

மொத்த வட்டி செலவினங்களில், வைப்புத் தொடர்பான செலவுகள், மொத்த வட்டி செலவினங்களில் சுமார் 90% ஆக உள்ளது. இதில் 50% க்கும் அதிகமான கால வைப்புத்தொகை தவணை வைப்பிலிடப்படும்.

நிதி முன்னோக்கிலிருந்து, மொத்தச் செலவுகளில் 84% வைப்புத்தொகை கணக்குகள் உள்ளன, இதில் நிலையான வைப்புத்தொகை 63% ஆக உள்ளது. 2018 ஆம் ஆண்டின் போது, நிகர அடிப்படையில் 189.7 பில்லியன் புதிய வைப்புத்தொகையை வெற்றிகரமாக திரட்டியது. இதில் நிலையான வைப்புத்தொகை ரூ .171.6 பில்லியனாக இருந்தது.

விளிம்பு அழுத்தத்தை நிர்வகிப்பதற்காக குழுவினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திறமையான மறுசீரமைப்பு உத்திகள் காரணமாக 2017 ல் 4.00% ஆக இருந்த நிகர வட்டி 2018 ஆம் ஆண்டில் 4.04% ஆக அதிகரித்தது. வங்கி மட்டத்தில், 2017 ஆம் ஆண்டில் 3.48% ஆக இருந்த வட்டி அளவு 2018 ஆம் ஆண்டில் 3.50% வரை அதிகரித்துள்ளது. ஒரு வங்கி மட்டத்தில் ஒப்பீட்டளவில் உயர்ந்த நடப்பு கணக்கு சேமிப்பு கணக்கை (CASA) விகிதம் வட்டி அழுத்தங்களை ஒரு அளவிற்கு அதிகப்படுத்தியது.



நிதி மூலதனம்

வட்டி இல்லா வருமானம்

வட்டி அல்லாத வருமானமானது கட்டணம் மற்றும் தரகு வருமானம், வர்த்தக வருமானம் மற்றும் பிற வருமானம் ஆகியவற்றை உள்ளடக்கியது. வங்கி மற்றும் குழுவினரது மேலதிக முன்னேற்றங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தல் அவசியமாகும்.

குழுமத்தின் வட்டி அல்லாத வட்டி வருமானம் 2017 ல் ரூ. 14.8 பில்லியன் ரூபாயிலிருந்து 2018 ல் 18.7 பில்லியன் ரூபாயாக 26.4% இனால் அதிகரித்தது. இதில் நிகர கட்டணம் மற்றும் தரகு வருமானம், நிகர வட்டி அல்லாத வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டதுடன் 2017 ல் 5.5 பில்லியன் ரூபாயிலிருந்து 35.3% அதிகரித்து ரூ. 7.4 பில்லியன் ரூபாயானது. நடப்பு மற்றும் நடப்பு அல்லாத இருப்புக்கள், உயர் வர்த்தக நிதி தொகுப்புகள், வங்கியின் ஏடிஎம் இன் அதிகரிப்பு மற்றும் சுய வங்கிக் கடன்களின் அதிகரிப்பு ஆகியவற்றுக்கிடையில் வைப்பு தொடர்பான கட்டணங்களின் நேர்த்தி காரணமாக உள் செயல்முறைகளில் முன்னேற்றம் உட்பட்டவைகளை வளர்ச்சி காரணிகளின் கலவையாகும்.

நிகர ஆதாயங்கள், மொத்த வருவாய் அல்லாத வருமானத்தில் 23.9% பங்களிப்பு, 2017 இல் 2.8 பில்லியன் ரூபாயிலிருந்து 2018 இல் 4.5 பில்லியன் ரூபாயாக அதாவது 58.7% இனால் அதிகரித்தது. இது முக்கியமாக அந்நியச் செலாவணி வர்த்தக வருமானத்தில் 283.9% அதிகரித்தது.


பிற இயக்க வருமானமானது இது 2017-இல் 6.7 பில்லியன் ரூபாயிலிருந்து ரூ. 6.4 பில்லியன் ஆக அதாவது 4.9% அதிகரித்தது. மற்ற இயக்க வருமானம் வங்கியின் காப்பீட்டு வியாபாரத்திலும் மோசமான கடனீட்டு மீறல்களிலும் நிகர சம்பாதித்தது.

சேதம் கட்டணங்கள்

குறைபாடு அறிகுறிகளானது 189.2% ஆல் உயர்ந்தமையானது. இது ரூ. 2018 ல் 8.8 பில்லியன் ரூபாய் மற்றும் முந்தைய ஆண்டில் 3.0 பில்லியன் ஆகும். 2018 ஆம் ஆண்டில் சேத கட்டணங்கள், அதிகபட்ச எதிர்கால SLFRS 9 இழப்பு மாதிரியை மாற்றுவதன் மூலமும், 1 நாள் விளைவு காரணமாகவும் ஒப்பீட்டளவில் உயர்ந்தது. இது வங்கியின் ஒருங்கிணைந்த இடர் மதிப்பீட்டு சொத்துக்களின் 0.1% க்கும் குறைவாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. LKAS 39 ன் கீழ் வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையை பிரதிபலிப்பின்படி தொழிற்துறைக்கு ஒப்பிடத்தக்க வகையில் ஒப்பீட்டளவில் குறைவான தாக்கமாகும்.

வங்கி மட்டத்தில், மொத்த கடன் அல்லாத மொத்த கடன்களால் அளவிடப்பட்ட சொத்துத் தரம் 2.5% ஆக இருந்தது, அதே நேரத்தில் குழு மட்டத்தில் அது 2017 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 2.0% இலிருந்து 2.7% ஆக அதிகரித்தது.

வங்கியின் மற்றும் குழு மட்டங்களில் இரு தரப்பினரின் விதிமுறைக் கொள்கையானது பழமைவாதமாக தொடர்ந்து செயல்பட்டு, 2018 நிதியாண்டின் இறுதியில் முறையே 72.3% மற்றும் 71.6% என்ற அளவைக் கொண்டிருக்கும்.



விலை நிர்ணயம்

மொத்த இயக்க செலவுகள் ரூ. 2017 ல் 37.2 பில்லியனிலிருந்து ரூ. 2018 இல் 45.1 பில்லியனாக 21.2% ஆல் அதிகரித்தது.

தனியான செலவுகள்:

தனியான செலவுகள் மொத்த இயக்க செலவுகளில் சுமார் 53% ஆகும். 2018 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி கூட்டு உடன்படிக்கை புதுப்பிப்பதைத் தொடர்ந்து 2018 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் சம்பள அதிகரிப்பு காரணமாக இந்த அதிகரிப்பு முதன்மையாக இருந்தது.

பிற இயக்க செலவு:

பிற இயக்க செலவுகள் ரூ. 2017 ல் 18.8 பில்லியனிலிருந்து தற்போதைய மறுஆய்வு ஆண்டு காலத்தில் ரூ. 21.2 பில்லியனாக 13.1% ஆல் அதிகரித்தது. சுமார் மூன்றில் ஒரு பங்கு அதிகரிப்பானது, நாடு முழுவதிலும் உள்ள சுய வங்கிக் கடன்களைத் தொடர்ந்த தீவுகளோடு தொடர்புபட்ட தொலைத்தொடர்பு, சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர செலவினங்களுக்கு காரணமாக இருக்கலாம்.

2017 ஆம் ஆண்டில் 56.6% லிருந்து 56.7% ஆகவும் வருமான விகிதம் 57.7% ஆக அதிகரித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் வங்கி விகிதம் 2017 ஆம் ஆண்டில் 54.8% ஆக 57.5% ஆக அதிகரித்துள்ளது.

மேம்பட்ட பணியாளர் உற்பத்தித்திறன் மற்றும் தற்போதைய வங்கியின் டிஜிட்டலைசேஷன் இயக்கத்தின் விளைவாக மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டு செயல்திறன் ஆகியவற்றுக்கு இடையே குறுகிய-நடுத்தர காலத்திற்குள் மேலும் மேம்பாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பெறுமதி சேர் வரி, NBT & DRL

ரூ. 2017 ல் 7.4 பில்லியனிலிருந்து 2018 ஆம் ஆண்டில் இல் 9.4 பில்லியனாக 27.7% ஆல் அதிகரித்தது.


இலாபம்

குழுமத்தின் வரிக்கு முந்திய இலாபம் 4.3% ஆக அதிகரித்துள்ளது. 2017 ல் 29.9 பில்லியனிலிருந்து ரூ. 2018 ல் அனைத்து பதிவுகளிலும் அதிகபட்சமாக 31.2 பில்லியனை 2017 ல் பதிவு செய்தது,

இதற்கிடையில், குழுமத்தின் வருவாய் (ROE) 2017 ல் 21.4% ஒப்பிடும்போது 18.7% ஆக குறைந்துள்ளது. வங்கி மட்டத்தில், இந்த விகிதம் 20.3% முந்திய ஆண்டில் 26.6% பதிவு செய்தது. இருப்பினும் மிக முக்கியமாக 2010 ஆம் ஆண்டு முதல் கடந்த 8 ஆண்டுகளாக வங்கி தொடர்ந்து 20% அதிகமாக ROE பராமரிக்கப்படுகிறது.




சொத்துக்கள் மீதான திரும்புதல் (ROA) ஐ 2018 இல் 1.8% இல் பராமரிக்கப்பட்ட சராசரியாக சொத்துக்களை விட வரிக்கு முந்திய இலாபம் அளவிடப்படுகிறது.

வரிக்குப் பின்னான இலாபமானது ரூ. 2017 ல் 20.5 பில்லியனிலிருந்து 2018 ஆம் ஆண்டில் இல் 21.5 பில்லியனாக 4.8% ஆல் அதிகரித்தது.



சுழுநிஷ்டை துள்ளு புதுப்புர்ப்புவு வைப்பு வளர்ச்சி

LKR பில்லியன்	2013	2014	2015	2016	2017	2018
CASA	288	370	432	484	525	543
கால வைப்பு	498	456	497	633	771	943
ஏனையவை	3	3	4	3	9	10
மொத்தம்	789	829	933	1,120	1,306	1,495
CASA %	36.5	44.7	46.3	43.2	40.2	36.3
நாணயம்						
உள்ளூர் %	92.0	91.8	89.0	88.7	90.6	93.4
வெளிநாட்டு %	8.0	8.2	11.0	11.3	9.4	6.6
மொத்தம்	100.0	100.0	100.0	100.0	100.0	100.0



குழுமத்தின் வாடிக்கையாளர் வைப்புக்கள் கடந்த நிதியாண்டின் இறுதியில் 1,305.6 பில்லியனிலிருந்து 2018 ஆம் ஆண்டில் இல் 1,495.3 பில்லியனாக 14.5% ஆல் அதிகரித்தது.

மொத்த வங்கியில் / குழு நிதியத்தில் சுமார் 84% வைப்புத்தொகைகளை வைத்திருக்கும் வைப்புகள் வங்கியின் வலுவான வைப்புத் தளத்தை பிரதிபலிக்கின்றன, இது நாடு முழுவதும் பரவலான தொழில்துறை மிகப்பெரிய வலையமைப்பு மூலம் ஆதரிக்கப்படுகிறது.

இதற்கிடையில் உயர் வட்டி விகித சூழல் பிரதிபலிப்பாக, 2018 ஆம் ஆண்டில் CASA 2017 ல் 40.2% இலிருந்து 2018 ஆம் ஆண்டில் 36.3% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வரவிருக்கும் ஆண்டில் அதன் CASA விகிதத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வங்கியிடம் அறிவுறுத்துகிறது.




உள்ளூர் நாணய வைப்புத் தொகை மொத்த வைப்புகளில் 93.4% ஆகும். வெளிநாட்டு நாணய வைப்புகளை மேம்படுத்துவதால் குறுகிய காலத்திற்கு நடுத்தர காலத்திற்கு முக்கிய கவனம் செலுத்துகிறது.

வாடிக்கையாளர் வளர்ச்சி முன்னேற்றங்கள்

LKR பில்லியன்	2013	2014	2015	2016	2017	2018
மொத்த முன்பணம் (மொத்தம்)	773	782	933	1,076	1,209	1,490
வகை மூலம்						
மிகைப்பற்று	67	72	86	58	116	126
வர்த்தக நிதி	103	168	191	177	141	281
அடகு	197	114	104	114	137	150
கால கடன்கள்	299	335	453	618	700	808
பெறத்தக்க குத்தகை வாடகை	79	77	79	84	89	95
மற்றவர்கள்	27	17	20	24	26	30
மொத்தம்	773	782	933	1,076	1,209	1,490
துறை மூலம்						
விவசாயம்	182	127	106	119	125	139
தயாரிப்பு	13	11	14	21	31	39
சுற்றுலா	5	5	4	7	15	22
போக்குவரத்து	16	16	15	26	58	78
கட்டமைப்பு	132	156	210	278	331	375
உள்கட்டமைப்பு	131	167	199	147	94	224
வர்த்தகர்கள்	76	92	102	110	108	152
புதிய பொருளாதாரம்	8	10	-	10	10	10
ஏனையவை	211	198	282	357	438	450
மொத்தம்	773	782	933	1,076	1,209	1,490

மொத்த கடன்கள் 2018 ஆம் ஆண்டில் ரூ. 1,489.9 பில்லியன் எனும் கட்டுப்பாடான 23.2% ஆல் உயர்ந்தது, இது முந்திய ஆண்டில் 1,209.2 பில்லியன் ரூபாய் ஆகும். ஆண்டின் போது மொத்த வாடிக்கையாளர் முன்னேற்றங்களில் முன்றில் ஒரு பகுதியினருக்கான நியம ஆதரவு பெற்ற முன்னேற்றங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.

நிதி மூலதனம்



2018 ஆம் ஆண்டில் மொத்த வாடிக்கையாளர் முன்னேற்றங்களில் 9.3 சதவிகிதம் விவசாயக் கணக்கியல் மூலம் பன்முகப்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் சமார் முன்னில் ஒரு பங்கு கட்டுமான வெளிப்பாடுகள் சொத்து அடமானங்களால் ஆதரிக்கப்படும் வீட்டுக் கடன்கள் ஆகும்.

சவாலான சந்தை நிலைமைகள் இருந்த போதிலும், குழுமத்தின் மொத்த சாராத கடன் விகிதம், தொழில் சராசரியின் கீழ் 2.7% இல் பராமரிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் குழு சார்பற்ற விகிதம் 2.0% ஆக இருந்தது.

முறைப்படுத்தப்பட்ட மூலதனம்

மொத்த பங்குதாரர்களின் பங்கு ரூ. 2017 ல் 106.4 பில்லியனிலிருந்து 2018 ஆம் ஆண்டில் இல் 123.5 பில்லியனாக 16.0% ஆல் அதிகரித்தது.

முக்கிய செயல்திறன் அளவுகள்

2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் Basel III அடுக்கு மற்றும் மொத்த மூலதன ஏற்ற இறக்கங்கள் முறையே 11.7% மற்றும் 14.5% ஆக பராமரிக்கப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டின் இறுதியில், முறையே 11.5% மற்றும் 13.7% ஆகியவை முறையே பதிவு செய்யப்பட்டுள்ளன. வங்கி மட்டத்தில், அடுக்கு I மற்றும் மொத்த மூலதன போதுமான அளவு 11.0% மற்றும் 14.5% ஆகியவை இருந்தன, அதேசமயம் ஆண்டு 2017 அடுக்கு I மற்றும் மொத்த மூலதன போதுமான நிலைகள் 10.8% மற்றும் 13.5% ஆக இருந்தன.

ஏனைய பாசல் III நடவடிக்கைகள்

- பணப்புழக்க எல்லை விகிதம், மொத்த உயர் தர திரவ சொத்துக்களின் 30 நாட்களுக்கு மேல் நிகர பணப்பாய்வு மூலம் அளவிடப்படுவதுடன் ஆண்டு முழுவதும் 100% க்கும் மேலாக தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது (குறைந்தபட்சம் 90%).
 - மொத்த வெளிப்பாடுகளின் மீது அடுக்கு II அளவிடப்பட்ட செயல்திறன் விகிதம் 2018 டிசம்பர் 31 ஆம் தேதி 3.0% க்கும் மேலாக இருந்தது, இது ஆண்டின் பிற்பகுதியில் நோக்கி கட்டுப்படுத்தப்பட்ட சொத்து வளர்ச்சி அளவை பிரதிபலிக்கிறது.
- ஜனவரி 1, 2018 முதல் குறைந்தபட்சத் தேவை 3.0% ஆகும்.

பங்குதாரர் பெறுமதி படைத்தல்

நேரடி மற்றும் மறைமுக வரிகள், பங்குகள் மற்றும் சிறப்பு சலுகைகளை செலுத்துவதன் மூலம் அரசாங்க வருவாயில் வங்கியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும். கடந்த 10 ஆண்டுகளில், குழு ரூ. 170 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியை அரசுக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வருடத்தின் போது, அரசாங்கத்திற்கான மொத்த மதிப்பு ரூ. 24.1 பில்லியன் ரூபாவாகும் இது 2017 ல் 23.3 பில்லியன் ரூபாவாகும். இதில், 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மதிப்பு வங்கியால் உருவாக்கப்பட்டது.



உற்பத்தி மூலதனம்

எந்த நிறுவனத்திற்கும், உற்பத்தி மூலதனம் நமது வணிகத்தின் வெற்றிக்கு அடிப்படை ஆகும். சந்தையில் மக்கள் வங்கியின் பிரசன்னத்தை அடையாளப்படுத்தி எமது உற்பத்தி மூலதனம் வாயிலாக வாடிக்கையாளர்களை அடைவதற்கான முக்கிய வழிமுறையாகும். வலுவான போட்டி அழுத்தம் காரணமாக வாடிக்கையாளர் தேவைகளும் அதிகரிக்க மக்கள் வங்கி உற்பத்தி மூலதன முதலீடுகளை அதிகரிக்க தொடங்கின.

● 2018 ஆம் ஆண்டில் புதிய **108** சுய வங்கிச் சேவைகளுடன் தற்போது

மொத்தம் 210 பிரிவுகள்.

● மொத்தம் **715 ATMs** ஏடிஎம்கள் (2017 இலிருந்து 25% வளர்ச்சி)

● **People's Wave** மொபைல் பயன்பாடு அறிமுகம்

● **People's Wiz** ஊடாக **170,000** க்கும் அதிகமான புதிய

கணக்குகள் திறக்கப்பட்டன

உற்பத்தி மூலதனம்

ஒரு தனித்துவமான காந்த-தேய பதித்தல்

கிளை வலையமைப்பு



GRI 102-4,102-6

ஆரம்பத்திலிருந்து, எமது கிளை வலையமைப்பானது நாட்டிலுள்ள எமது வாடிக்கையாளர்களுக்கான முதன்மை தொடர்பு மையமாக பணியாற்றி வருகிறது. எனவே, ஒவ்வொரு கிளையின் ஒவ்வொரு மூலோபாய நிலைப்பாட்டிற்கும் நாம் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். இதன் அடிப்படையில், எங்கள் பழைய கிளைகள் பல நாட்டில் வங்கிக்கு சொந்தமான வணிகரீதியான சொத்துக்களாகும் என்பதுடன் வளர்ந்து வரும் மக்கள்தொகை உள்ள பகுதிகளில் உள்ள புதிய கிளைகள் மற்றும் அதிகமான வியாபார நடவடிக்கைகள், குத்தகை உரிமையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு செயல்படுகின்றன.



கிளைகள் எண்ணிக்கை

மேல் மாகாணம்	தென் மாகாணம்
◆ கொழும்பு 121	◆ காலி 36
◆ கம்பஹா 60	◆ மாத்தறை 29
◆ களுத்துறை 35	◆ அம்பாந்தோட்டை 21
மத்திய மாகாணம்	கிழக்கு மாகாணம்
◆ கண்டி 51	◆ அம்பாறை 25
◆ மாத்தளை 19	◆ மட்டக்களப்பு 19
◆ நுவரெலியா 26	◆ திருகோணமலை 17
ஊவா மாகாணம்	வட மத்திய மாகாணம்
◆ புதுளை 35	◆ அனுராதபுரம் 32
◆ மொரராகல் 14	◆ பொலன்னறுவை 18
சபரகமுவ மாகாணம்	வட மாகாணம்
◆ கேகாலை 28	◆ யாழ்ப்பாணம் 30
◆ இரத்தினபுரி 28	◆ வன்னி 19
வடமேல் மாகாணம்	
◆ புத்தளம் 23	
◆ குருநாகல் 52	



கிளை வலையமைப்பின் புவியியல் விநியோக விபரம்

● வட மாகாணம்	6%
● வட மத்திய மாகாணம்	7%
● கிழக்கு மாகாணத்தில்	8%
● ஊவா மாகாணம்	7%
● தென் மாகாணம்	12%
● வடமேல் மாகாணம்	10%
● மத்திய மாகாணம்	13%
● மேல் மாகாணம்	29%
● சபரகமுவ மாகாணம்	8%

இலங்கையில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் மாவட்டங்களுக்கும் இடையில் எமது தடையை வளர்ப்பதற்கு இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையிலேயே நாம் செயற்பட்டோம். 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை 738 கிளைகள் வலையமைப்புடன், வங்கியானது உள்ளூர் வங்கியியல் துறையில் வலுவான மற்றும் மிகவும் பரவலான வலையமைப்பைக் கோருகிறது. இந்த வலுவான தீவுகளின் பிரச்சனம் காரணமாக, கிளை விரிவாக்கும் நோக்கி மிகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறையாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம். அதன்படி, புதிய கிளைகள் 2018 இல் திறக்கப்படவில்லை.

அதற்கு பதிலாக அவ்வாண்டில் வலையமைப்பை ஒருங்கிணைப்பதற்கும், கிளை மதிப்பீட்டு கருத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தினோம். ஒவ்வொரு கிளையிலிருந்தும் வெளியேற்றும் திறனை அதிகரிக்கவும், செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதோடு வலையமைப்பு முழுவதும் செலவினங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் எங்கள் வலையமைப்பின் விசேட செயல்திட்டமாக இந்த முயற்சியை முன்னெடுத்து வருகிறோம்.



மக்கள் வங்கி செல்லக்கதிரகாமத்தில் தனது 1000 ஆவது சுய சேவை இயந்திரத்தை திறந்து வைத்துள்ளது. வங்கியானது அதன் 57 வது ஆண்டு விழாவை கொண்டாடும் அதேவேளை இந்த 1000 வது சுய சேவை இயந்திரத்தின் ஆரம்ப விழவானது வங்கியை பொறுத்தவரை பெருமைக்குரிய மைல்சல் ஆகும்.

2017 இல் தொடங்கப்பட்ட எங்கள் வலையமைப்பு தேர்வுமுறை திட்டத்தின் முதல் கட்ட வர்த்தக நாம் மீள் உருவாக்கத்துடன் ஆரம்பித்தது. இதன்போது மூலோபாய மறுசீரமைப்பில் புதுப்பிக்கப்பட்ட முக்கியத்துவத்துடன் 2017 ஆம் ஆண்டில் 09 கிளைகள், மற்றும் 2018 ல் 17 கிளைகள் இடம்பெயரப்பட்டன. இதனடிப்படையில் எமது கிளை மாதிரி விலை நிர்ணயத்தை பாதுகாப்பதற்கான முயற்சியில், பல குத்தகை உடன்படிக்கைகளின் பல விதிமுறைகள் நீண்ட காலத்திற்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்டன.

அதே நேரத்தில், எங்கள் கிளை உட்கட்டமைப்பில் தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொண்டோம். இதன்படி 141 பண வைப்பு இயந்திரங்கள் (CDM) நிறுவப்பட்ட நிலையில், 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முதல் 238 இடங்களில் மொத்தமாக CDM களை விரிவுபடுத்தினோம். எமது டிஜிட்டல் மாற்றும் மூலோபாயத்திற்கு ஆதரவாக, நாடெங்கிலும் அடையாளம் காணப்பட்ட கிளைகளில் சிறப்பு டிஜிட்டல் வங்கி பிரிவுகளை (DBU) அமைக்க ஆரம்பித்தோடு. வாடிக்கையாளர்கள் தம் வழக்கமான பரிவர்த்தனைகளுக்கு கவண்டர்களில் வரிசையில் நிற்காமல் இணைய வங்கி தளத்திற்கு மாற்றுவீட்பதை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இதற்கு இணையாக, எங்கள் வலையமைப்பு தேர்வுமுறை திட்டத்தின் அடுத்த கட்டத்தை நாம் ஆரம்பித்தோடு, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மேம்பட்ட டிஜிட்டல் திறன்களைக் கொண்ட ஆற்றல்மிக்க டிஜிட்டல் கிளைகளை அமைப்பதில் எமது கவனத்தை திசைதிருப்ப ஆரம்பித்தோம். இதன்படி மொத்தம் 117 டிஜிட்டல் கிளைகள் 2018 ஆம் ஆண்டில் இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

ATM வலையமைப்பு

1991 ல் எங்கள் முதல் ஏடிஎம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் எங்கள் வலையமைப்பை வளர்ப்பதற்கு முயற்சி செய்தோம். அந்தவகையில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்று 715 ஏடிஎம்களின் மொத்தமாக அட்டைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எமது ஏ.டி.எம் களை பயன்படுத்தி பாதுகாப்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

வலையமைப்பை மேம்படுத்துவதற்கான எமது தற்போதைய முயற்சியின் ஒரு பகுதியாக, EMV இணக்கத்தன்மை அறிமுகப்படுத்தப்பட்டது. லங்கா பே வலையமைப்புடன் இணைந்து, மற்ற வங்கிகளிடமிருந்து சிப் அடிப்படையிலான அட்டைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எமது ஏ.டி.எம் களை பயன்படுத்தி பாதுகாப்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

மொத்த வலையமைப்பும் ஏடிஎம் பரிமாற்றங்கள் 24/7 கண்காணிப்பு செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஒரு பிரத்யேக அணியினருடன் ஏடிஎம் பாதுகாப்பை வலுப்படுத்தினோம்.

சுய வங்கிக் பிரிவுகள்

சுய வங்கிக் அலகுகள் (SBU கள்) எங்கள் டிஜிட்டல் நிகழ்ச்சி நிரலின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் சமீபத்திய வாடிக்கையாளர் தொடர்புமுறை ஆகும். ஒரு புரட்சிகர புதிய கருத்தின் அடிப்படையில், SBU தளம் ஒரு சுய-கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இது வாடிக்கையாளர் வங்கியின் பரிவர்த்தனைகளை வங்கிக்கு செல்லாமலே மேற்கொள்ள அனுமதிக்கிறது.

SBU கள் நிறுவல் திட்டம் 2018 இல் கணிசமான கவனத்தை ஈர்த்ததுடன் இதன்படி 108 புதிய பிரிவுகள் இயக்கப்பட்டதுடன் டிசம்பர் இறுதிக்குள் நாடு முழுவதும் 210 வலையமைப்புக்களை அமைக்க முடியுமென நம்பப்படுகின்றது.

மாற்று வழிமுறைகளை உருவாக்குதல்

People's Wave

எங்கள் சில்லறை வங்கி வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட People's Wave மார்ச் 2018 இல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இலங்கையில் மிகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட நிதி பயன்பாடாக இது பெயர்பெற்றது, Google Play இல் 4.7 மதிப்பீட்டைப் பெற்றது. குறுகிய காலத்திற்குள் 200,000 க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள் நாட்டில் உள்ள மற்ற அனைத்துப் பயன்பாடுகளையும் தாண்டி அதிவேகமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது.

People's Web

எங்கள் இணைய வங்கி தளமானது கார்போட் வலைத்தளத்தின் மூலம் உண்மையான வங்கி வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற வரம்பிரசாதமாகும். 2018 ஆம் ஆண்டில் இவ்வலைத்தளமானது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட People's Wave மொபைல் பயன்பாடு போல மேம்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

People's Wiz

வாடிக்கையாளர்கள் காசு படிவங்கள் எதனதும் தேவை இல்லாமல் கணக்கைத் திறக்க உதவும் ஒரு டிஜிட்டல் ஆன்-போர்டிங் கருவியான People's Wiz வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக 136 கிளைகளில் 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தத் தொகுதியைப் பயன்படுத்தி 170,000 க்கும் மேற்பட்ட புதிய கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.

People's Wyn

ஒரு இணைய வங்கி போர்டிங் மற்றும் ஒரு மொபைல் பயன்பாடு ஆகிய இரண்டிலும் கிடைக்கும், People's Wyn வங்கியின் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முடிவடைந்த 5 மாத காலப்பகுதியில் மொத்த 750 வாடிக்கையாளர்கள் புதிது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சில்லறை கடன் தோற்றம் அமைப்பு (RLOS)

ஒரு டிஜிட்டல் தீர்வு செயன்முறையை நேராக ஒப்புக்கொள்ளும் அடிப்படையில், இது சில்லறை கடன் ஒப்புதல்களை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அதன் மூலம் ஆரம்பிக்கும் மற்றும் வழங்குவதற்கும் இடையில் எடுக்கும் காலம் குறைக்கப்படுகிறது. 2018 ஜூன் மாதத்தில் RLOS இன் மென் பொருள் அறிமுகத்தைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை 23 கிளைகளில் இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

பெருநிறுவன கடன் பிற்போக்கு அமைப்பு (CLOS)

CLOS இன் இயக்கவியல் RLOS க்களை ஒத்த ஒரே மாதிரியானது, என்பதுடன் ஒரே வித்தியாசம் என்னவெனில் CLOS ஆனது பெருநிறுவன வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற தொகுதிகளுடன் கூடிய CLOS ஒருங்கிணைப்பு டிசம்பர் 2018 இல் நிறைவடைந்ததுடன், கூட்டு நிறுவனங்களுக்கு முழுமையான இறுதி முடிவு எடுக்கும் டிஜிட்டல் தீர்வுகளை எளிதாக்கும் Omni சேனல் டிஜிட்டல் பிளாட்பார்ட்டிற்கு இடம்பெயர் எடுக்கும் எங்கள் முயற்சிகளின் முதல் படியாகும்.



அறிவுசார் மூலதனம்

மக்கள் வங்கியில், எமது மூலோபாயத்தை நிறைவேற்றுவதிலும், நாட்டில் ஒரு முன்னணி அரசு வங்கியாக எமது நிலையை நிலைநிறுத்துவதற்கும் ஒரு கணமான விடயம் என அறிவார்ந்த மூலதனத்தை கருதுகிறோம். எனவே நமது அறிவுசார் மூலதனத்தில் தொடர்ந்து முதலீடுகளை வங்கியில் ஒரு குறிப்பிட்ட போட்டித்திறன் நன்மைகளை வழங்குவதற்கு எங்களில் அருகிவரும் சொத்து தளத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றோம்.

● மக்கள் தொகையில் **50%** ஆனவர்கள் மக்கள் வங்கியை தங்கள் நிதி

சேவை வழங்குனராக கருதுகிறது

● **91%** வாடிக்கையாளர் திருப்தி

● 2018 க்கு வர்த்தக நாம பெறுமதி சுமார் **35 பில்லியன்**

● வலுவான வர்த்தக நாம சம்பங்கு குறியீடு **3.5**

மூலோபாய வர்த்தக நாம கட்டமைப்பு

வர்த்தக நாம வேறுபாடு

ஆரம்பத்திலிருந்து, எமது வர்த்தக நாம பொருத்துதல் மூலோபாயம் சந்தையுடன் இணைந்து செயல்படுவது தொடர்கிறது. எவ்வாறாயினும், எமது முக்கிய வர்த்தக மதிப்புகளில் நாங்கள் உண்மையாகவே தங்கியிருக்கிறோம். எமது வர்த்தக நாம நோக்கிற்கு இணங்க - “இலங்கையில் நிதி சேவைகளுக்கு மறுக்க முடியாத தலைவராக இருக்க வேண்டும்”, என்பதுதான். வங்கி தனது வாழ்நாளில் ஒவ்வொரு இலங்கையருக்கும் மிகவும் நம்பகமான வங்கிப் பங்காளியாக தெரிவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த கோட்பாடுகளுக்கு உறுதியான உறுதியளித்ததன் காரணமாக, கடந்த 57 வருடங்களாக சேவையாற்றும் மக்கள் வங்கி, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையில் 10 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வலுவாக வளர்ச்சி கண்டு வருகின்றது.

- ◆ 32% அதியு விழிப்புணர்வு
- ◆ நாட்டின் மக்கள்தொகையில் 50% மக்கள் வங்கியின் நிதி தேவைகளைப் பூர்த்தி செய்ய பிரதான வங்கியாகக் கருதப்படுகிறது
- ◆ 91% வாடிக்கையாளர் திருப்தி

இன்று நாட்டில் மிகவும் பிரபலமான பிராண்டுகளில் ஒன்றாக கருதப்படும் மக்கள் வங்கி, 2018 ஆம் ஆண்டிற்கான LMD வருடாந்த பிராண்ட் தரவரிசையில் சுமார் ரூ. 35 பில்லியன் என மதிப்பீடு செய்யப்பட்டது. மக்கள் வங்கியானது AA தரவரிசை மதிப்பீடாக நியமிக்கப்பட்டதுடன் மற்றும் பிராண்ட் சமயங்கு சக்விட்டில் ((BEI) இல் 3.5 மதிப்பெண் இணையும் பெற்றது, அங்கு வலுவான பிராண்ட் சக்விட்டி 3.0 தொழில் தரநிலையாக கருதப்படுகிறது. மூன்று முக்கிய தூண்களின் அடிப்படையில் பிராண்ட் விழிப்புணர்வு, பிராண்ட் கருத்தாய்வு மற்றும் பிராண்ட் அசோசியேஷன், BEI கணக்கீடு வாடிக்கையாளரின் அறிவாற்றலை அவரது / அவசியமான தேவைகளை, வங்கி தொழில்நுட்பம் மற்றும் சேவை நோக்குநிலையின் காலவரிசை மற்றும் பொருத்தப்பாடு ஆகியவற்றைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதுடன் வங்கி சராசரி மதிப்பெண்களை விட அதிகமே பெற்றது.



எங்கள் பிராண்டு சான்றுகளின் வலிமைக்கு சாட்சியமளிக்க 2018 இல் மேலும் விருதுகளை பெற்றுக்கொண்டோம்.

SLIM நீல்சன் பீப்பிள்ஸ் விருதுகள் 2018

- ◆ ஆண்டின் மக்கள் வங்கிச் சேவை வழங்குநர்
- ◆ ஆண்டின் மக்கள் சேவை பிராண்ட்

SLIM பிராண்ட் எக்ஸலன்ஸ் விருதுகள் 2018

- ◆ ஆண்டின் சேவை பிராண்ட் (வெள்ளி விருது)

வங்கியாளர் இதழ், இங்கிலாந்து (ROC அடிப்படையில்)

- ◆ உலகில் சிறந்த வங்கி வரிசையில் 25 வது இடம்
- ◆ ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் 5 வது இடம்

2018 ஆம் ஆண்டின் நிதி தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான ஆசிய வங்கிக்கான வணிக சாதனை விருது 2018

- ◆ ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சிறந்த கிளை டிஜிட்டலிசேஷன் இன்டீவீவ், அப்ளிகேஷன் அல்லது புரோகிராம் விருது

ஐரோப்பிய குளோபல் வங்கி மற்றும் நிதி விருதுகள் 2018

- ◆ சிறந்த வங்கி - இலங்கை 2018
- ◆ சிறந்த பெருநிறுவன வங்கிச்சேவை - இலங்கை 2018

தேசிய வணிக சிறப்பு விருதுகள் 2018

- ◆ வெற்றியாளர் - சிறந்த உள்ளூர் சந்தை அடைதல்
- ◆ இரண்டாம் இடம் - வங்கித் துறை

லங்கா பே டெக்னோலஜி விருதுகள் 2018

- ◆ வெற்றியாளர்- வாடிக்கையாளர் வசதிக்காக சிறப்பான ஆண்டிற்கான வங்கி
- ◆ இரண்டாம் இடம் - மிகவும் பிரபலமான மின்னணு கொடுப்பனவு தயாரிப்பு

ISO / IEC 27001: 2013 இன் பாதுகாப்புக்கான சான்றிக்கும் முதல் மற்றும் ஒரே வங்கி

அறிவுசார் மூலதனம்

தயாரிப்பு வேறுபாடு

ஒரு சேவை வழங்குனராக, தனிநபர்கள், SME மற்றும் மைக்ரோ தொழில்முனைவோர், இலங்கையிலும் பரந்த தெற்காசிய பிராந்தியத்திலும் உள்ள பெரிய நிறுவனங்களிருந்தும் வரும் அனைத்து வாடிக்கையாளர் பிரிவிற்குமான சேவைகளை வழங்கும் நோக்குடன் வடிவமைக்கப்பட்ட பல்வேறுபட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நாம் வழங்குகிறோம். இலங்கையின் மக்களுக்கு மலிவான நிதி தீர்வுகளை வழங்குவதில் நாட்டின் முதல் தர வழங்குனராக திகழ்வதற்கான எமது உறுதியளிக்கப்பட்ட மதிப்பீட்டின் ஒரு உருவகமாக எமது தயாரிப்புகள் வெவ்வேறாக பிரிக்கப்பட்டு உள்ளன.

இந்த கருத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், 2018 ஆம் ஆண்டில் பரந்த அடிப்படையிலான மறுபெயர்வு பயிற்சிகள் புதிய பிராண்ட்ட் வடிவமைப்புடன் இணங்குவதற்கும், முக்கிய பிராண்டு பண்புக்கூறுகளுக்கு அதிகமான தன்மையை வழங்குவதற்கும் தனிப்பட்ட வங்கிச்சேவைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, அனைத்து முக்கிய தனிப்பட்ட வங்கிச்சேவை பொருட்களின் வர்த்தக சின்னம் ஒவ்வொரு தயாரிப்புகளின் முக்கிய கருத்திட்டத்திற்கும் அதிகமான தெளிவை அழுகப்படுத்த மறுவடிவமைப்பு செய்யப்பட்டன.

சேமிப்பு வர்த்தக சின்னம்	டிஜிட்டல் வர்த்தக சின்னங்கள்
	
சேமிப்புகள் பாஸ் புத்தகங்கள்	
	

அமைப்பு சார் மூலதன வலுப்படுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு

வாடிக்கையாளர் நடத்தை ஸ்மார்ட் சாதனங்கள், டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் பயன்படுத்தும் விதத்தில் தொடர்ந்தும் மாறுபடுகிறது ஒரு வங்கியாக நாம் போட்டிக்க நிலையில் முன்னோக்கி செல்ல புதுமையின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு செயற்படவேண்டும்.

நம்மை மாற்றிக் கொண்டு இம் மாற்றத்தை வழிநடத்த, டிஜிட்டல் டெக்னாலஜிகளில் முதலீடு செய்வதன் மூலம் புதிய கண்டுபிடிப்பை மேம்படுத்தவும், புதிய டிஜிட்டல் பிரசாதங்களை உருவாக்கவும் வாடிக்கையாளர்கள் “வங்கியியல் அனுபவத்தை மேம்படுத்தவும் நாம் முனைப்புடன் தொழிற்படுகின்றோம். 2017 ஆம் ஆண்டில் புதிய ஒருங்கிணைந்த வங்கியியல் செயல்முறை இடம்பெயர்வு முடிவடைந்த பின்னர், இலங்கையில் 2020 ஆம் ஆண்டளவில் முன்னணி டிஜிட்டல் வங்கியாக எம்மை நிலைநாட்ட உதவும் ஒரு சுறுசுறுப்பான வணிக மாதிரி ஒன்றை உருவாக்குவதற்காக 2018 ஆம் ஆண்டில் எமது டிஜிட்டல் சாலை வரைபடத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினோம். கணினி ஒருங்கிணைப்பு செயல்பாட்டின் வெற்றியைத் தீர்மானிப்பதற்காக பரந்துபட்ட பயன்பாட்டாளர்கள் ஏற்றுக்கொள்ளும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொழில்நுட்பத்தின் செயல்திறனை பரிசோதித்தோம்.

2018 நடுப்பகுதியில் வீதி வரைபடத்தின் 3 ஆவது பகுதிக்கு நகர்வதற்காக, புதிய டிஜிட்டல் பயன்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் கணினியின் திறனைச் சரிபார்க்க கணினி திறனை பரிசோதனை செய்தோம். இது டிஜிட்டல் பயணத்தில் பல முக்கிய மைல்கற்களை எட்டியுள்ளது, People's Wave பயன்பாட்டின் வெளியீடு, வங்கியின் ஆன்லைன் வங்கி தளத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு, முதன்முறையாக முழுமையாக ஒருங்கிணைந்த

டிஜிட்டல் கிளை மற்றும் 210 க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த சுய-வங்கி பிரிவுகளை நாடு முழுவதும் விஸ்தரித்தோம். இந்த நடவடிக்கையானது, புதிய வாடிக்கையாளரின் தேவைகளுக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய ஒரு முற்போக்கான டிஜிட்டல் வங்கியின் நிலையை வலுப்படுத்தும் ஒரு பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதி ஆகும்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

சந்தையில் உயர்ந்த போட்டித்தன்மையுடன், குறிப்பாக நிதியத் தீர்வுகளை வழங்குவதில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கையில் இருந்து, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R & D) வங்கிக்கு ஒரு முன்னுரிமையானதாகும். எமது R & D மூலோபாயம் இரண்டு பிரிவுகளை கொண்டதுடன், முக்கியமாக சந்தை ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு ஆராய்ச்சி மீது கவனம் செலுத்துகிறது.

சந்தை ஆராய்ச்சியானது, வாடிக்கையாளர் அணுகல் மூலோபாயத்துடன் கைகோர்த்து செல்கிறது, எமது கிளை குழு வாடிக்கையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர் தளத்துடன் தொடர்ச்சியான தயாரிப்புகள், சேவைகள் மற்றும் வலையமைப்புகளில் ஏற்கனவே உள்ள தொகுப்புடன் தங்கள் அனுபவம் பற்றிய கருத்துகளைப் பெறுவதற்கு தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். வாடிக்கையாளர்கள் வளர்ந்து வரும் முன்னுரிமைகளில் உள்ள நுண்ணறிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு இலக்காக கொண்டு நேரடியாக சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளும் நடாத்தப்படுகின்றன. இந்த செயல்முறை எங்கள் தயாரிப்பு ஆராய்ச்சி கட்டமைப்பிற்கான பிரதான ஊட்டியாக செயல்படுகிறது.

எங்கள் தயாரிப்பு ஆராய்ச்சி நடவடிக்கைகள் புதிதாக நியமிக்கப்பட்ட IT வள மையம் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன. எங்கள் R&D திறன் மேம்படுத்துவதன் முயற்சிகளின் பகுதியாக, தகவல் தொழில்நுட்ப மையம் ஒரு புதிய தரவுக் கிடங்கு தீர்வுக்கான அடிப்படையைத் தொடங்கியது. இது வாடிக்கையாளர் தகவல்களை ஒரு பொது மேடையில் சேமித்து வைக்கும். வாடிக்கையாளர் முன்னுரிமைகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (செயற்கை நுண்ணறிவு)

தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, இன்னும் அதிக துல்லியமான வடிவமைப்பைப் பெறுவதற்கு மேம்பட்ட தரவு பகுப்பாய்வுகளில் வங்கியினை இது அனுமதிக்கும். தரவுக் கிடங்கின் தீர்வு முழு ஒருங்கிணைப்பு 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தரவு பாதுகாப்பு மற்றும் ஆளுமை

தரவு பாதுகாப்பு மற்றும் ஆளுமை என்பது வாடிக்கையாளர் நம்பிக்கையை பேணுவதற்கான மூலோபாயங்கள் என்று நாம் புரிந்து கொள்கிறோம். 19.1 மில்லியன் வாடிக்கையாளர் கணக்குகளை கையாளுதல் தரவு பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய முன்னுரிமையை உருவாக்கியுள்ளது. வாடிக்கையாளர் தரவின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும், தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பதற்கான அதிகபட்ச பாதுகாப்புத் தரத்தை உறுதி செய்வதற்கும் நாங்கள் முழுமையாக உறுதியுடன் செயற்படுகின்றோம்.

இரகசியத்தன்மையைத் தக்கவைத்து தனிப்பட்ட தகவலைப் பாதுகாக்க உதவுவதற்கு, எமது தகவல் தொழில்நுட்ப மையம் தயார் நிலையில் உள்ளது. அந்தவகையில் வாடிக்கையாளர்கள் தம் தரவுகளை இழந்து, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, மாற்றப்பட்டு, அங்கீகரிக்கப்படாத கட்சிகளால் அல்லது திருடப்பட்டதைத் தடுக்க, பல தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு பாதுகாப்புகளை வங்கி செயல்படுத்தியுள்ளது.

இந்த முயற்சியை நோக்கி அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த 2018 ஆம் ஆண்டில் வங்கி அர்ப்பணிக்கப்பட்ட பாதுகாப்பு இயக்க மையத்திற்கு (SOC) முதலீடு செய்தது. இது மேம்பட்ட தொழில் அடிப்படையிலான வடிவமைப்பு மற்றும் நெறிமுறைகளின் மூலம் வாடிக்கையாளர் தனியுரிமையை பாதுகாப்பதற்கான எமது திறனை பெரிதும் பலப்படுத்தும். 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்படும் SOC செயலாக்கம், 2019 மார்ச் மாதத்தில் நேரடியாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இதற்கிடையில் இணைய தாக்குதல்களின் அபாயத்தை உரையாற்றுவதன் மூலம், அவை மீறப்படுவதைத் தடுக்க பொருத்தமான எதிர்-நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதோடு, அவை வளர்ந்து வரும் நிலையில் அச்சுறுத்தல்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டிற்கான முயற்சிகள் புதிய CBSL அடிப்படை இணைய பாதுகாப்புத் தரங்களைக் கடைப்பிடிப்பதை மையமாகக் கொண்டிருந்தன. இது அனைத்து இணைய பாதுகாப்பு தொடர்பான விடயங்களை மேற்பார்வையிட ஒரு முழு நேர தகவல் பாதுகாப்பு அதிகாரி (ISO) நியமனத்தை உள்ளடக்கியது. ISO 27001 (தகவல் பாதுகாப்பு மேலாண்மை) தரநிலை சான்றிதழ் புதுப்பித்தல் செயல்முறையின் ஒரு பகுதியாக எங்கள் இணைய பாதுகாப்பு கட்டமைப்பிற்கான கூடுதல் மேம்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டோம். இதில் பணியாளர்களின் திறனை வளர்ப்பதற்காக பயிற்சிக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது

வணிக தொடர்ச்சி முகாமைத்துவம்

ஒரு வங்கியாக எமது நம்பகத்தன்மையானது எந்த நேரத்திலும் கணினி கிடைக்கும் உத்தரவாதத்தில் எமது திறன் பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. எங்கள் வணிக தொடர்ச்சியான மேலாண்மை (BCM) திட்டமானது சேவை இடையூறுகளை குறைக்க மற்றும் வணிக, வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்களிடையே அதன் அடுக்கு விளைவுகளை நிர்வகிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. BCM திட்டத்தின் ஒரு பகுதியாக, நாம் ஒரு சுயாதீன 3 அடுக்கு தரவு மையம் மற்றும் தனித்தனி பேரழிவு மீட்பு தளம் ஆகியவற்றை பராமரிக்கிறோம், இவை இரண்டும் காலாண்டு வெளிப்புற தணிக்கைக்கு உட்பட்டிருக்கும் பராமரிப்பு செயற்பட்டியலுக்கு உட்பட்டவை.

மேலும், விரிவான வணிக தொடர்ச்சி மற்றும் பேரழிவு மீட்பு திட்டங்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவை இணைந்து BCM கொள்கைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. முக்கிய செயற்பாடுகள் மற்றும் அமைப்புகளை அதன் செயற்படுத்தும் காலப்பகுதியிலிருந்து மீள்பெறும் 03 மணி நேர கால அளவைக் குறிக்கும், BCP க்கள் திறைசேரிகள், மூலதனம் மற்றும் பணப்புழக்கம் மற்றும் பணம் செலுத்தும் சேவைகள் போன்றவற்றின் முக்கிய செயல்திறனை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதுடன் வாடிக்கையாளர்கள் தங்களுடைய ந்திகளுக்கு தடையில்லாமல் அணுகுவதோடு, வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் மற்ற பங்குதாரர்களுடனான பயனுள்ள தகவல்தொடர்புகளை பராமரிக்கின்றனர்.



மனித மூலதனம்

மிகவும் போட்டித்திறன் வாய்ந்த மற்றும் எப்போதும் வளர்ச்சியடைந்த தொழிற்துறையில் இயங்கி வருவதால், எமது ஊழியர்களின் திறன், அனுபவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை எமது தொலைநோக்கு பார்வையுடன் “நிதிச் சேவைகளுக்கான இலங்கையின் மறுக்க முடியாத சந்தைத் தலைவராக அங்கீகரிக்கப்படுவதற்கு” முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதை நாம் உடனடியாக ஏற்றுக்கொள்கிறோம். இதனைத் தற்காலிகமாக நிறுவுவது, நமது மனித மூலதன நிர்வாக மூலோபாயம், வங்கியின் போட்டித்திறன் நன்மைகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, எமது விரிவான மனித மூலதன மேம்பாட்டு கட்டமைப்பினை ஈர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் தொழில் நுட்பத்தில் சிறந்த திறமையை வளர்த்து, வங்கியின் வளர்ச்சிக்கான அபிலாஷைகளை இயக்கும் திறன் கொண்டது.

● இலங்கை முழுவதும் **8,093** ஊழியர்கள்

● பெண் ஊழியர்களில் **60%** க்கும் அதிகமானோர்

● பணியாளருக்கு **20 மணிநேர** பயிற்சி

ஆளுகை

மக்கள் வங்கியின் சபையானது மனிதவள கொள்கைகளை உருவாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. வங்கியின் மூலோபாயத்தை நிறைவேற்றும் மனிதவள மற்றும் ஊதியக் குழுவை சபை பொறுப்பேற்றுள்ளது. மனிதவள மற்றும் மனிதவள மேம்பாட்டுக் குழுவின் உத்தரவின் அடிப்படையில் மனித வளத் துறை (HRD) HR விபுலகத்தை செயல்படுத்துகிறது. SDGM மற்றும் (சட்ட / மனிதவளம்) மற்றும் துணை பொது முகாமையாளர் - மனிதவளம் சபை செயலாளர் தலைமையில், வங்கியின் மூலோபாய திசையை ஆதரிப்பதற்கு மக்கள் மூலோபாயத்தை மீளாய்வு செய்தல் மற்றும் சீரமைத்தல் ஆகியவற்றுடன் மனிதவள மேம்பாட்டுத்துறை பணிபுரியும்.

மனித மூலதன பின்னணி

	2014	2015	2016	2017	2018
ஆண் ஊழியர்கள்	3,439	3,443	3,367	3,402	3,184
பெண் ஊழியர்கள்	4,717	4,925	4,882	5,052	4,909
மொத்த ஊழியர்கள்	8,156	8,368	8,249	8,454	8,093
ஒரு பணியாளருக்கான லாபம் (ரூ. 000)	1,743	1,505	1,818	2,159	2,112
ஒரு பணியாளருக்கான வருமானம் (ரூ.)	11,817	12,368	14,804	19,182	22,980

GRI 102-8

ஊழியர் ஒப்பந்தம் மற்றும் பாலினத்தின் மூலம் மொத்த ஊழியர்கள்

	2017 (Nos.)			2018 (Nos.)		
	ஆண்	பெண்	மொத்தம்	ஆண்	பெண்	மொத்தம்
நிரந்தர ஊழியர்கள்	2,931	4,622	7,553	2,829	4,608	7,437
ஒப்பந்த ஊழியர்கள்	471	430	901	355	301	656
மொத்தம்	3,402	5,052	8,454	3,184	4,909	8,093

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பணியாளர்களின் பிரிவுகள் முழு நேர அடிப்படையில் உள்ளன.

GRI 102-8

2018 ஆம் ஆண்டிற்கான புவியியல் விநியோகம் மற்றும் பாலின அடிப்படையிலான மொத்த வேலை

	ஆண்		பெண்		மொத்தம்		மொத்தம் %	
	2018	2017	2018	2017	2018	2017	2018	2017
மேற்கு	1,183	1,270	2,007	2,055	3,190	3,325	39.4	39.3
தெற்கு	298	322	548	563	846	885	10.5	10.5
மத்திய	309	343	545	546	854	889	10.6	10.5
வடக்கு	185	191	201	216	386	407	4.8	4.8
வட மத்திய	230	247	304	323	534	570	6.6	6.7
ஊவா	221	229	263	287	484	516	6.0	6.1
சப்ரகமுவ	209	216	348	356	557	572	6.9	6.8
வடமேற்கு	256	271	385	401	641	672	7.9	7.9
கிழக்கு	293	313	308	305	601	618	7.4	7.3
மொத்த	3,184	3,402	4,909	5,052	8,093	8,454	100.0	100.0

மனித மூலதனம்

GRI 405-1

2018 ஆண்டிற்கான வேலைவாய்ப்பு வகை, பாலினம் மற்றும் வயது மூலம் மொத்தம் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை

வயது	பெருநிறுவன முகாமைத்துவம்		நிறைவேற்று முகாமைத்துவம்		அலுவலர்கள் (3-111 - தரம் 1)		ஊழியர்கள் உதவியாளர் தரம்		ஏளைய வகைகள்		முகாமைத்துவ பயிற்சியாளர்கள்		வாடிக்கையாளர் சேவை உதவியாளர்கள்		ஏளைய ஒப்பந்த ஊழியர்கள்		மொத்தம்		மொத்தம் (%)	
	ஆண்	பெண்	ஆண்	பெண்	ஆண்	பெண்	ஆண்	பெண்	ஆண்	பெண்	ஆண்	பெண்	ஆண்	பெண்	ஆண்	பெண்	ஆண்	பெண்	ஆண்	பெண்
	18-25									22	20		5	1	1	56	22	79	48	62.2
26-45	1		1	639	1,425	819	1,877	423	407	53	110	22	73	130	73	2087	3,996	34.5	65.5	
46-55	4	4	7	3	398	545	74	11	238	148				51		772	711	52.1	47.9	
Above 56	9	4	10	10	136	143	14		77	27						246	184	57.2	42.8	
மொத்தம்	14	8	17	14	1,173	2,113	907	1,888	760	602	53	115	23	74	237	95	3,184	4,909	39.3	60.7
சதவீதம் (%)	63.6	36.4	54.8	45.2	35.7	64.3	32.5	67.5	55.8	44.2	31.5	68.5	23.7	76.3	71.4	28.6	39.3			

மொத்தம் தொழிலாளிகள் - 2018 ஆம் ஆண்டிற்கான திணைக்களம் ரீதியாக

	ஊழியர்களின் எண்ணிக்கை		
	நிரந்தரம்	ஒப்பந்தம்	மொத்தம்
	கிளைகள்	5,454	396
RHO	787	111	898
திறைசேரி மற்றும் PDU	31	5	36
பெருநிறுவன மற்றும் OSBU	158	18	176
OCS	86	3	89
PCC	46	14	60
தலைமை அலுவலகம்	875	109	984
மொத்தம்	7,437	656	8,093

வயது மற்றும் பாலினம் அடிப்படையில் மொத்தம் ஊழியர்கள்

வயது	2018			2017		
	பெண்	ஆண்	மொத்தம்	பெண்	ஆண்	மொத்தம்
56 >	185	255	440	236	364	600
46 - 55	709	763	1,472	733	782	1,515
26 - 45	3,959	2,084	6,043	3,836	2,106	5,942
18 - 25	56	82	138	247	150	397
மொத்தம்	4,909	3,184	8,093	5,052	3,402	8,454

2018 சேவை ஆண்டொத்த ஊழியர்கள்

	சேவை ஆண்டுகளின் எண்ணிக்கை						மொத்தம்
	< 2	3- 10	11 - 20	21-30	31 - 35	> 36	
ஊழியர்கள்	697	4,027	1,479	1,647	61	182	8,093
எண்ணிக்கை							

2018 ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பு வகை மற்றும் ஆண்டுகள் மூலம் மொத்த ஊழியர்கள்

வகை	சேவை ஆண்டுகளின் எண்ணிக்கை						Total
	< 2	3- 10	11 - 20	21-30	31 - 35	> 36	
பெருநிறுவன முகாமைத்துவம்	-	-	-	6	9	1	16
நிர்வாக முகாமைத்துவம்	-	-	3	9	14	2	28
அலுவலர்கள் (3-111-தரம் 1)	53	667	1,304	1,073	27	162	3,286
ஊழியர்கள் உதவியாளர் தரம்	-	2,546	136	109	-	4	2,795
ஏனைய பிரிவுகள்	133	721	34	450	11	13	1,362
பெருநிறுவன முகாமைத்துவ-ஒப்பந்தம்	3	1	2	-	-	-	6
நிர்வாக முகாமைத்துவம்-ஒப்பந்தம்	3	-	-	-	-	-	3
முகாமைத்துவ பயிற்சி	168	-	-	-	-	-	168
வாடிக்கையாளர் சேவை உதவியாளர்கள்	97	-	-	-	-	-	97
ஏனைய ஒப்பந்த ஊழியர்கள்	240	92	-	-	-	-	332
மொத்தம்	697	4,027	1,479	1,647	61	182	8,093

வியூகத்துடன் திறமையாளர்களை பெறுதல்

ஆட்சேர்ப்பு

ஒரு அரசு நிறுவனமாக இருப்பதுடன், தேசிய ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, மிகவும் விரிவான ஆட்சேர்ப்பு செயல்முறையை பின்பற்ற வேண்டும். ஐ.நா. உலகளாவிய உடன்படிக்கை மற்றும் ஏனைய தொடர்புடைய தொழிலாளர் தரநிலைகளால் கோடிட்டுக் காட்டப்பட்ட மனித உரிமைகள் கொள்கைகளுக்கு எமது கொள்கைகள் மேலும் இணைக்கப்பட்டுள்ளன.

மக்கள் வங்கியானது பாகுபாடற்ற நிறுவனமாக உள்ளதுடன் வேலைத் தளத்திலும் முற்றிலும் பன்முகத்தன்மை மிக்க தன்மையை கடைபிடிக்கின்றது. எனவே, குறிப்பிட்ட வேலைப் பாத்திரத்திற்கான ஊழியர்களை ஆட்சேர்ப்புக்கும்போது அவர்களின் தகுதிகள், அனுபவம் மற்றும் மனப்போக்கு போன்றவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொள்கிறது. எனவே, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான திறன் கொண்ட தகுதி வாய்ந்த தனிநபர்களை நாம் ஆட்சேர்ப்பு செய்வதுடன் மேலதிக பொறுப்புக்களை கையாளும் திறன்களையும் நிரூபிக்கின்றோம்.

தகுதிகளை சோதனை மற்றும் முறையான பேட்டி செயல்முறை ஆகியவை வங்கியின் மிகவும் வெளிப்படையான ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு முக்கிய முன்னிபந்தனைகள் ஆகும். வேலைவாய்ப்பு மற்றும் நியமன விதிமுறைகள் மற்றும் பொதுவான சட்டத்துடன் கண்டிப்பான இணக்கத்திற்கு உட்பட்டது.

GRI 202 -2

தற்போதைய ஆட்சேர்ப்பு மூலோபாயத்தின் படி, வங்கியின் ஆட்சேர்ப்புகள் பெரும்பான்மை நுழைவு மட்டத்தில் தேர்வு செய்யப்படுகின்றன, முக்கியமாக முகாமைத்துவ பயிற்சி மற்றும் வாடிக்கையாளர் சேவை உதவியாளர்கள் ஒரு வழக்கமான அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர். இந்த மூலோபாயத்தின் முக்கிய கூறுகளில் ஒன்று, உள்ளூர் பணியமர்த்தல் கொள்கையாகும், இதன்மூலம் வங்கியானது ஒரு கிளை இருப்பு வைத்திருக்கும் அனைத்து பகுதிகளிலிருந்தும் தகுந்த வேட்பாளர்களை நியமிப்பதற்கு பாடுபடுகிறது. நாடெங்கிலும் அதன் விரிவாக்கத்தை விரிவுபடுத்துவதற்காக, நிர்வாக பயிற்சியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அளவுகோல் சமீபத்தில் விரிவுபடுத்தப்பட்டதுடன், இன்னும் கூடுதலான பணியிடத்தை கட்டியெழுப்ப வங்கியின் உறுதிப்பாட்டுக்கு சான்றளிக்கிறது. அதேவேளை வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ பதவிகளுக்கான அனைத்து பணியமர்த்தலும் இலங்கை பிரஜையாக இருக்கவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதற்கிடையில் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வங்கியின் டிஜிட்டல் மூலோபாயத்திலிருந்து 2018 ஆம் ஆண்டில் ஈசுனு வங்கியின் டிஜிட்டல் உருமாற்ற செயற்பட்டியலை முன்னெடுப்பதற்கான திறன் கொண்ட ஒரு கருகூறுப்பான மற்றும் மிகுந்த பதிலளிக்கக்கூடிய பணியகத்தை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்தியது. இந்த நோக்கத்திற்காக, டிஜிட்டல் வங்கி சூழலை முன்னெடுக்க தொடர்ச்சியான ஆட்சேர்ப்புகளை மேற்கொண்டது.

GRI 401-1

2018 ஆம் ஆண்டிற்கான வயதுக் குழு மற்றும் பாலின ரீதியாக ஆட்சேர்ப்பு

வயது வகை	ஆண்		
	எண்ணிக்கை	பெண் எண்ணிக்கை	மொத்த எண்ணிக்கை
18-25 வயது	3	-	3
26-45 வயது	9	-	9
46 -55 வயது	1	-	1
56 + வயது	-	-	-
மொத்தம்	13	-	13

மனித மூலதனம்

2018 ஆம் ஆண்டிற்கான பிராந்திய மற்றும் வழிகாட்டியின்படி புதியஆட்சேர்ப்புகள்

பிராந்தியம்	ஆண்	பெண்	மொத்தம்	ஆண் %	பெண் %
அனூராதபுரம்	1	-	1	8	-
பதுளை	4	-	4	31	-
மட்டக்களப்பு	-	-	-	-	-
கொழும்பு	6	-	6	46	-
கம்பஹா	-	-	-	-	-
காலி	-	-	-	-	-
யாழ்ப்பாண	-	-	-	-	-
கண்டி	-	-	-	-	-
களுத்துறை	-	-	-	-	-
குருநாகல்	-	-	-	-	-
கேகாலை	2	-	2	15	-
மாத்தறை	-	-	-	-	-
மாத்தளை	-	-	-	-	-
நுவரெலியா	-	-	-	-	-
இரத்தினபுரி	-	-	-	-	-
அம்பாறை	-	-	-	-	-
திருகோணமலை	-	-	-	-	-
பொலன்னறுவை	-	-	-	-	-
மொராகல	-	-	-	-	-
புத்தளம்	-	-	-	-	-
வன்னி	-	-	-	-	-
அம்பாந்தோட்டை	-	-	-	-	-
மொத்தம்	13	-	13	100	-

பிராந்திய மற்றும் பாலினத்தின் படி ஊழியர் புரள்வு - 2018

பிராந்தியம்	ஆண்	பெண்	மொத்தம்
அம்பாறை	11	1	12
அனூராதபுரம்	1	2	3
பதுளை	7	5	12
மட்டக்களப்பு	4	-	4
கொழும்பு	87	62	149
காலி	6	7	13
கம்பஹா	13	11	24
அம்பாந்தோட்டை	5	1	6
யாழ்ப்பாணம்	1	2	3
களுத்துறை	7	7	14
கண்டி	14	13	27
கேகாலை	5	6	11
குருநாகல்	14	3	17
மாத்தளை	7	1	8
மாத்தறை	14	4	18
மொராகல	1	1	2
நுவரெலியா	6	2	8
பொலன்னறுவை	2	-	2
புத்தளம்	5	3	8
இரத்தினபுரி	7	4	11
திருகோணமலை	3	4	7
வன்னி	2	3	5
மொத்தம்	222	142	364

2018 - வயதினரில் மற்றும் பாலினத்தின் படி ஊழியர் புரள்வு

வயது வகை	ஆண்	பெண்	மொத்த எண்ணிக்கை.
18-25 வயது	4	1	5
26-45 வயது	22	39	61
46 -55 வயது	18	8	26
56+ வயது	178	94	272
மொத்தம்	222	142	364

இழப்பீடு மற்றும் நன்மைகள்

அதன் 8,093 வலுவான பணியாளர்களை நிர்வகிப்பதில் வங்கியானது, பணியிடத்தில் அனைத்து ஊழியர்களும் வேலையின் தன்மைக்கு ஏற்ப நியாயமான மற்றும் போட்டிநிகரான ஊதியம் பெறுவதை உறுதி செய்கின்றது. எமது சம்பளம் மற்றும் நன்மைகள் கட்டமைப்புகள் தொழில் தரநிலைகளுக்கு இணையாக இருப்பதை உறுதி செய்வதற்காக ஒரு இழப்பீட்டுக் கொள்கை உள்ளது.

வயது குழு பாலினம் மற்றும் வேலைவாய்ப்பு வகையிலான ஊழியர் புரள்வு - 2018

	18-25 வயது		26-45 வயது		46-55 வயது		56 வயது மற்றும் அதற்கு மேல்	
	ஆண்	பெண்	ஆண்	பெண்	ஆண்	பெண்	ஆண்	பெண்
பெருநிறுவன முகாமைத்துவம்	-	-	-	-	1	-	1	-
நிர்வாக முகாமைத்துவம்	-	-	1	-	-	-	1	2
அலுவலர்கள் (3-111-தரம் 1)	-	-	7	18	5	7	124	82
ஊழியர்கள் உதவியாளர் தரம்	-	-	3	12	1	-	6	2
ஏனைய பிரிவுகள்	-	-	2	-	7	1	44	8
வாடிக்கையாளர் சேவை உதவியாளர்கள்	-	-	1	-	-	-	-	-
ஏனைய ஒப்பந்த ஊழியர்கள்	4	1	11	9	4	-	2	-
மொத்தம்	4	1	23	39	18	8	178	94

GRI 401 - 2

அனைத்து நிரந்தர ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு அடிப்படையில் பல்வேறு பலன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் போனஸ் உட்பட, சில வகுப்புகளுக்கு பயண முற்பணம், விடுமுறை பங்களாக்கள், ஊழியர்கள் கடன்கள், மருத்துவ நலன்கள், இறப்பு பணிக்கொடை, தனிப்பட்ட விபத்து காப்பீடு திட்டம், இயலாமை மற்றும் செல்லுபடியாகா காப்புறுதி, மகப்பேறு விடுப்பு மற்றும் ஓய்வூதிய நலன்கள் ஆகியன அடங்கும்.

கூட்டுப் பேரம் பேசும் ஒப்பந்தம் வங்கியின் ஊழியர்களில் 99% உள்ளடங்குகின்றது, ஒவ்வொரு ஊதியத்திற்கும் புதுப்பிப்பு சுழற்சியின் மூலம் அனைத்து ஊதிய / நன்மை அதிகரிப்புகளோடு இணைக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி - 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குட்பட்ட காலத்திற்கான ஒப்பந்தம் ஜனவரி மாதம் புதுப்பிக்கப்பட்டது.

GRI 401-3

மகப்பேறு விடுப்பு

	2014	2015	2016	2017	2018
மகப்பேறு விடுப்பு பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை	3,093	3,430	3,690	4,611	4,893
மகப்பேறு விடுப்பு எடுத்த ஊழியர்களின் எண்ணிக்கை	773	566	536	230	517
மகப்பேறு விடுப்புக்குப் பிறகு பணிக்கு திரும்பிய பணியாளர்களின் எண்ணிக்கை	773	566	536	230	517
வேலைக்குத் திரும்பியோர் (%)	100%	100%	100%	100%	100%

வேலைவாய்ப்பு வகையின்படி ஆண்கள் பெண்களுக்கிடையிலான அடிப்படை சம்பளம் மற்றும் ஊதிய விகிதம் 1: 1 ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் மகப்பேற்று விடுப்புக்கு தங்களை அனுமதித்த அனைத்து பெண் ஊழியர்களும் மகப்பேற்று விடுப்பு முடிந்தபின் வேலைக்குத் திரும்பியுள்ளனர்.

GRI 405-2

ஆண்கள் பெண்களுக்கிடையிலான அடிப்படை சம்பள மற்றும் ஊதியம் விகிதம் - 2018

	ஆண்	பெண்
பெருநிறுவன முகாமைத்துவம்	1	0.97
நிர்வாக முகாமைத்துவம்	1	1.02
அலுவலர்கள் (3-111 - தரம் 1)	1	1.14
ஊழியர்கள் உதவியாளர் தரம்	1	1.16
வாடிக்கையாளர் சேவை உதவியாளர்கள் மற்றும் ஏனையவை	1	1

இருப்பினும், இந்த விகிதம் வங்கி ஊழியர்களின் சேவை காலம் மற்றும் குறிப்பிட்ட சம்பளம் தரம் போன்ற பல்வேறு காரணங்களிற்காக மாறுபடலாம்

மூலோபாய திறன் முகாமைத்துவம்

GRI 404-3

திறனாய்வு

வங்கியானது தொடர்ச்சியான செயல்திறன் என்று அதன் வாக்குறுதியை வழங்குவதன் மூலம் ஒரு வலுவான செயல்திறன் பண்பாடு அவசியம் என நாங்கள் நம்புகிறோம். எனவே அனைத்து வங்கியின் பணியாளர்களும் செயல்திறன் மிக்கவர்களாய் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம் பங்கிற்கு நாம் ஒவ்வொருவருக்கும்

தங்கள் செயல்திறனைக் கொண்டே அடையாளம் காண உறுதிபூண்டிருக்கிறோம். இது வருடாந்த செயல்திறன் மறுஆய்வு முறையால் செயற்படுத்த முடிகிறது, அங்கு உயர் அதிகாரிகள் தங்கள் பணியின்கீழ் ஊழியர்களின் செயல்திறனை மதிப்பாய்வு செய்ய வேண்டியுள்ளனர். செயல்திறன் மறுஆய்வு செயல்முறை ஊழியர்களுக்கு முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளுடன் தங்கள் செயல்திறனைப் பற்றிய கருத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது, அவற்றின் பயிற்சியின் தேவைகளை தீர்மானித்தல் மற்றும் தொழில்சார் இயக்கத்தை ஆதரிக்க பரிந்துரைகளைப் பெறுகிறது. 2018 ஆம் ஆண்டில், வங்கி ஊழியர்களில் 100% வருடாந்த செயல்திறன் மதிப்பீடு பெற்றனர்.

செயல்திறன் மறுஆய்வு முறையை மேலும் மேம்படுத்தும் முயற்சியில், மூத்த நிர்வாக ஊழியர்களுக்கு ஒரு புதிய இரு வழி மதிப்பாய்வு தொகுதி உருவாக்கப்பட்டது. ஒரு புதிய பணியாளரின் செயல்திறன் உடனடி மேலதிகாரியால் மட்டுமல்லாமல் அவருடைய / அவரது பணியின்கீழ் பணிபுரியும் பணியாளர்களால் மேலும் விரிவான பார்வையை வழங்கும்படியாகவும் இம்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் இந்த புதிய செயல்திறன் மறுஆய்வு இயந்திரத்திலிருந்து மூத்த நிர்வாக முகாமிலும், மேலதிக பிரிவுகளிலும் 59 ஊழியர்கள் பயனைநதிருந்தனர்.

பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள்

திறமை மேலாண்மைக்கு ஒரு பரந்த மற்றும் ஆழமான அணுகுமுறையை எடுத்துக்கொள்வது, நம் ஊழியர்கள் வளர்ந்து வரும் நிலையில், நம் ஊழியர்கள் விரிவாக்கப் பணிகளைச் செய்வதற்கு நாம் முயற்சி செய்கிறோம். பொதுவாக, அவ்வப்போது திறக்கப்படும் பரிமாற்ற அல்லது பதவி உயர்வு வாய்ப்புகளை பரிசீலிப்பதன் மூலம் ஊழியர்களுக்கு தொழில்முறை மேம்பாடு மற்றும் தொழில் முன்னேற்ற வாய்ப்புகளை பயன்படுத்துவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இது நிதி நிறுவனங்களுக்கு பொருந்தக்கூடிய உள் கட்டுப்பாடுகள் ஏற்கெனவே உறுதிபடுத்தியுள்ளன.

எங்கள் ஊக்குவிப்பு மற்றும் பரிமாற்றக் கொள்கைகள் செங்குத்து மற்றும் பக்கவாட்டு தொழில் இயக்கத்தை எளிதாக்க வடிவமைக்கப்பட்டுள்ளன, இது வங்கியில் உள்ள எங்கள் ஊழியர்களின் வாய்ப்புகளை மேம்படுத்த உதவும். அனைத்து கொள்கைகளும் அனைத்து பதவிகளுமாக தகுதி அடிப்படையிலானவை என்பதையும் அனைத்து நிதி பரிமாற்றங்களையும் நிதி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்களுடன் இணங்குவதை உறுதிபடுத்துவதற்கான விரிவான வழிமுறைகளையும் உள்ளடக்கியுள்ளது.

GRI 404-2

பயிற்சி மற்றும் அபிவிருத்தி

எங்கள் பணியாளர்களின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் அறிவாற்றலை அனைத்து மட்டங்களிலும் வழங்கி அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளின் செயல்திறனில் அதிகபட்ச திறனைக் காப்பாற்றுவதற்கு அவசியமான பயிற்சியையும் பெற்றுக்கொடுக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். HRD தொடர்ச்சியான கற்றல் அணுகுமுறை மீது உள்ளார்ந்த பயிற்சி மற்றும் வெளிப்புற பயிற்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும். வணிக சூழலில், புதிய தொழில்நுட்பம், வங்கி கட்டுப்பாடுகள் மற்றும் தொழில் சிறந்த நடைமுறைகள் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்காக அவற்றை தயாரிப்பது ஆகியவற்றை எதிர்கொள்ள எங்கள் ஊழியர்களுக்கு உதவும் வகையில் பயிற்சித் திட்டங்களில் வருடாந்தர பயிற்சித் திட்டம் முக்கியமாக கவனம் செலுத்துகிறது. இது தொடர்ச்சியான பயிற்சி மற்றும் வழிகாட்டுதலுடன் இணைக்கப்படுகிறது, இது அறிவுரைகளை பகிர்ந்து கொள்வதற்கும் ஊழியர்களுக்கு தொடர்ச்சியான மேம்பாட்டு ஆதரவுகளையும் வழங்குகிறது. தலைமைத்துவ அபிவிருத்தி எங்கள் பயிற்சி மூலோபாயத்தின் மற்றொரு முக்கிய அங்கமாக உள்ளது, எங்களுடைய தலைவர்களை அடுத்த நிலைக்கு மாற்றுவதற்கு உதவ நாங்கள் இலக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளில் முதலீடு செய்கிறோம்.

வங்கியின் டிஜிட்டல் மாற்றம் மூலோபாயத்தை ஆதரிக்கும் ஒரு டிஜிட்டல் கட்டமைப்பை மையமாகக் கொண்ட 2018 ஆம் ஆண்டுக்கான பயிற்சி மையம் மக்கள் வங்கியின் முதலாவது டிஜிட்டல் வங்கியாக இலங்கையில் உருவாக்கப்பட்ட வேண்டும். இதன் முதல் படியாக, தகவல் தொழில்நுட்ப குழுவின்ருக்கு குறிப்பாக உயர்-மையப்படுத்தப்பட்ட பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மனித மூலதனம்

ஆண்டு	பயிற்சி செலவு (ரூ மில்லியன்)	பயிற்சி நேரங்கள்	பணியாளருக்கு சராசரி பயிற்சி நேரம்
2014	68	183,340	22.5
2015	66	180,849	21.6
2016	71	183,460	22.2
2017	72	199,956	23.6
2018	74	161,378	19.9

பயிற்சி வகை	திட்டங்கள் எண்ணிக்கை	பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை	பயிற்சி மணித்தியாலங்கள்
உள் பயிற்சி திட்டங்கள்	398	22,062	151,390
வெளிப்புற பயிற்சி திட்டங்கள்	161	719	8,244
வெளிநாட்டு பயிற்சி	18	41	1,744
மொத்தம்	577	22,822	161,378

2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புப் பிரிவு மற்றும் மூலம் பயிற்சி நேரம்

GRI 404-1

வேலைவாய்ப்பு வகை	சராசரி பயிற்சி மணித்தியாலங்கள்	
	ஆண்	பெண்
பெருநிறுவன முகாமைத்துவம்	21	39
நிர்வாக முகாமைத்துவம்	22	25
அதிகாரிகள் (3-மூன்றாம் - கிரே I)	25	24
ஊழியர்கள் உதவி தரங்கள்	20	20
முகாமைத்துவ பயிற்சி	49	49
வாடிக்கையாளர் சேவை உதவியாளர்கள்	8	9

வெகுமதிகள் மற்றும் அங்கீகாரம்

எமது மக்கள் மற்ற வழிகளில் நன்மதிப்பைப் பெறுவதையும், அங்கீகரிப்பதையும் நம்புவதுடன் அவர்கள் சிறப்பாக செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்கு மிகுந்த சக்திவாய்ந்த உந்துசக்தியாகவும் திகழ்கின்றோம். "Achievers" விருது நிகழ்ச்சித்திட்டமானது உயர் செயல்திறன்மிக்க ஊழியர்களை அங்கீகரிப்பதுடன் ஒரு நேர்மறையான உழைப்பு சூழலை ஊக்குவிப்பதோடு, மேலும் அதிகமான உற்பத்தி செயல்திறனை ஊக்குவிப்பதற்கும் உதவுகிறது. அதே நேரத்தில் வங்கியின் நீண்ட சேவை விருதுகள் தளம், 1986 ஆம் ஆண்டு முதல் வங்கிக்கு பணியாளரின் விசுவாசத்தை அங்கீகரிக்கிறது.

GRI 403-1

பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு

எமது ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வழி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வங்கி அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு பாதுகாப்பான பணிச்சூழலை வழங்கும் கடமையைக் கொண்டுள்ளதுடன் சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் அத்துடன் வங்கி முழுவதும் உரையாற்றுவதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வங்கியின் தலைமை அலுவலகம், புதுமை மையம் மற்றும் கிளை நெட்வொர்க்கில் உள்ள அனைத்து பொருத்தக்கூடிய பாதுகாப்பு தரங்களையும் நாம் கடைப்பிடித்து வருகிறோம். பணியாளர்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்தி, பயிற்சியினை ஊக்குவிப்பதன் மூலம் பாதுகாப்பு கலாச்சாரத்தை பேணிக்கொள்ள ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள முடியும். 2018 ஆம் ஆண்டில் வேலை சம்பந்தப்பட்ட ஊழியர் இறப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதுடன் தற்போது வங்கியில் ஒரு தொழில் சுகாதார மற்றும் பாதுகாப்புக் குழு இல்லை. எந்த நேரத்திலும் எங்கள் வளாகத்திலுள்ள அனைவரின் பாதுகாப்பிற்கும் தெளிவான வழிகாட்டுதல்களை அமைத்துள்ளோம்.

2018 ஆம் ஆண்டில் ஆரோக்கிய மற்றும் பாதுகாப்புக்கான உறவுகளில் ஏற்படும் செலவுகள்

சுகாதார மற்றும் பாதுகாப்பு செலவுகள்	ரூ. மில்லியன்
மருத்துவ செலவுகள்	1,605
தீ மற்றும் பாதுகாப்பு	107
மொத்தம்	1,712

எமது நல்வாழ்வு திட்டங்கள், ஊழியர்களுக்கு உதவுவதோடு ஆரோக்கியமான வேலை நேர வாழ்க்கைச் சமநிலைக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. நம் ஊழியர்களின் உடல் நலம் பேணுவதற்கு பலவிதமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஒரு முழுமையான உடற்பயிற்சி வசதி மற்றும் வழக்கமான யோகா மற்றும் பிற உடற்பயிற்சி தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்கான வசதிகள் வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு தனித்துவமான கலாச்சாரத்தை உருவாக்குதல்

GRI 402-1

பணியாளர் தொடர்பு

எங்கள் ஊழியர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் வங்கியின் வருங்காலத்தின் மீது ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நாம் எதிர்பார்க்கிறோம். எனவே திறந்த தகவல் தொடர்பு என்பது நமது கலாச்சாரத்தின் இன்றியமையாத பகுதியாகும். எங்கள் திறந்த கதவு கொள்கை ஊழியர்களை தங்கள் மேலதிகாரிகளோடு சுதந்திரமாக தொடர்பு கொள்ள ஊக்குவிக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக வாராந்த அணி விளக்கப்படங்கள், மாதந்த கிளை கூட்டங்கள், பிராந்திய மாநாடுகள் போன்ற பல வழிமுறைகளை வகுத்துள்ளோம்.

இது போன்ற மாற்றங்கள் காரணமாக ஊழியர்கள் மன ரீதியான அழிவுகளில் எந்தவொரு பாதகமான தாக்கங்களை கணிசமானளவு குறைப்பதில் இது உதவுகிறது. செயல்பாட்டு மாற்றங்களுக்கு குறைந்தபட்ச அறிவிப்பு காலம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாற்றத்தின் வகை	அறிவிப்பு காலம்
இடமாற்றங்கள்	2 வாரங்கள்
பதவி விலகல்	1 மாதம்
ஒய்வு	3 மாதங்கள்
பதவி துண்டிப்புகள்	1 - 3 மாதங்கள்

GRI 102-41

கூட்டு பேரம் பேசுதல்

பணியாளர் சபையுடன் முறையான கூட்டுப் பேரம் பேசும் ஒப்பந்தங்களை வங்கி கொண்டுள்ளதுடன் மேலாண்மை முகாமைத்துவ தலைமை மேலாளர்களின் வகையைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டு உடன்படிக்கைகள் மூலமாகவும், இதில் 94.7% வங்கி ஊழியர்களாகவும் காணப்படும். கூட்டுறவு சுதந்திரம் மற்றும் கூட்டு பேரம் பேசுதல் தொடர்பாக வங்கியின் நடவடிக்கைகளிலிருந்து அடையாளம் காணப்படாத தடைகள் ஏதும் இல்லை எனக் கூறலாம். அத்துடன் வங்கி தொடர்ச்சியான உரையாடலை தொழிற்சங்கங்களுடன் பராமரித்து வருவதுடன் வங்கியின் மூலோபாய நோக்கங்களுடன் ஒருங்கிணைப்பதை உறுதிப்படுத்துவதற்காக அத்தகைய ஊழியர் பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்படுகிறது. வங்கி தொழிற்சங்கத்துடன் வலுவான உறவை உறுதிப்படுத்துவதுடன், கூட்டாக பேரம் பேசும் ஒப்பந்தம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி மேலதிக முன்னு ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

வருடத்தின் போது, தொழில்துறை நடவடிக்கை எவ்வித வடிவத்திலும் தோன்றக்கூடிய எந்த பெரிய தடங்கல்களும் ஏற்படவில்லை.

பணியாளர் ஒன்றியம்	ஊழியர்கள் எண்ணிக்கை
இலங்கை வங்கி ஊழியர் சங்கம்	6,627
அலுவலர்கள் சங்கம்	388
எர்லங்கா நிதனாஸ் பேங்கு சேவக சங்கமாய	71
ஜாதிகா சேவக சங்கமாய	536
அனைத்து இலங்கை வங்கி ஊழியர் சங்கம்	43
மொத்தம்	7,665

குறைகளை கையாளுதல்

எமது பெருநிறுவன கலாச்சாரத்தின் மற்றொரு முக்கிய அம்சம் ஊழியர் குறைகளை நாம் கையாளும் முறையாகும். எந்தவொரு கவலையும் தீர்க்க உடனடி மேற்பார்வையாளருடன் பேசுவதற்கு அனைத்து ஊழியர்களும் கடுமையாக ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இருப்பினும் இந்த வகையில் தீர்க்கப்பட முடியாத சிக்கல்களுக்கு, வங்கி முறையான குறைகளை கையாளுதல் நடைமுறைகளுக்கு ஊழியர்கள் அணுக வேண்டும். பணிநீக்கக் குழு மீது அதிகாரம் உள்ள தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமையாளர் ஊழியர்களால் எழுப்பிய குறைகளை சரிசெய்யும் மனப்பான்மைகளுக்கு மேலதிக விளக்கங்களை வழங்குவதற்காக பெருநிறுவன நிர்வாக உறுப்பினர்களைக் கொண்ட குழுவை நியமித்துள்ளார். அனைத்து குறைகளை கையாளுதல் பிரச்சனைகளும் ஊழியர் வேண்டுகோள் விடுக்கும் கோரிக்கைகளுடன் வெளிப்படையாக கையாளப்படுகின்றன.

பணியாளர் திருப்தி ஆய்வு

எமது ஊழியர் ஈடுபாட்டு மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, நாம் வருடாந்த பணியாளர் திருப்தி ஆய்வு நடத்த வேண்டும். இந்த ஊழியர்கள் ஈடுபாடு மிக்க ஆய்வுகள் நடத்துவதன் முக்கிய நோக்கமானது நிறுவன வெற்றிக்கான மற்றும் பெருநிறுவன இலக்குகளை அடைய வேண்டிய உறுதிப்பாட்டை நோக்கி பங்களிக்க எந்த அளவிற்கு உந்துதல் அளிக்கின்றார்கள் என்பதை ஆராய்ந்து பார்ப்பதற்காகும். வங்கி ஊழியர்கள் ஒரு மாறுபடும் மாதிரி மூலம் ஆண்டுதோறும் பணியாளர்கள் ஈடுபாடு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆண்டில், 150 ஊழியர்கள் ஊழியர்கள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

பணியாளர் பணி - 2018 (பங்கேற்பாளர்கள்)

பதவி	ஆண்	பெண்	மொத்தம்
பிரதி பொது முகாமையாளர்	1	-	1
உதவி பொது முகாமையாளர்	2	1	3
தலைமை நிர்வாகி	2	-	2
மூத்த மேலாளர்	4	3	7
மேலாளர்	6	4	10
துணை மேலாளர்	8	14	22
உதவி மேலாளர்	10	11	21
ஊழியர் உதவியாளர்	23	26	49
பிரதி பொது முகாமையாளர்	12	3	15
உதவி பொது முகாமையாளர்	3	17	20
மொத்தம்	71	79	150

GRI 102-16, 102-17, 102-26, 205-2, 205-3

நெறிமுறைகள் மற்றும் நேர்மை

எங்கள் எதிர்கால நிலைத்தன்மையை வலுப்படுத்தும் வகையில் வங்கி முழுவதும் நன்னெறி மற்றும் நேர்மையை வற்புறுத்துவதில் எமது மதிப்புகள் மையமாக இருப்பதாக நாம் நம்புகிறோம். வங்கியின் மதிப்பீட்டு அறிக்கைக்கு இணங்க அனைத்து ஊழியர்களையும், நிர்வாகத்தினையும், சபையின் எல்லா நேர்ங்களிலும் நெறிமுறைகள் மற்றும் ஒருமைப்பாட்டின் மிக உயர்ந்த தரத்தோடு தங்களை நடத்த

வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நெறிமுறைகள் மற்றும் நேர்மை ஆகியவை வங்கி முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன, பின்வரும் கொள்கைகள் செயல்முறைகள் உட்படுத்தப்படுகின்றன

பெருநிறுவன ஆளுகை குறிப்பானது நெறிமுறை நடத்தை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த அனைத்து ஊழியர்களுக்கும், நிர்வாகத்திற்கும் மற்றும் பணியாளர் சபைக்கும் தொனியை அமைக்கும் குழுமத்தின் மதிப்புகள் மற்றும் நடத்தை உள்ளடக்கிய ஒரு சாதாரண ஆவணமாகும். ஊழியர்களுக்கான நடத்தை விதி - குழுவினரின் அனைத்து ஊழியர்களும் நடத்தை விதிகளின்மீது பின்பற்றப்பட வேண்டும் மற்றும் குழுவினால் நியமிக்கப்படும் குறியீட்டை கையொப்பப்பிட வேண்டும். அதன் பயன்பாட்டை வலுப்படுத்த தற்போதைய நிதி ஆண்டில் குறியீட்டை திருத்தியமைக்கப்பட்டது. ஊழல் எதிர்ப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு கொள்கை - எமது வணிக நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு நேர்மையான மற்றும் நெறிமுறை முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய ஒரு தெளிவான கொள்கையை நாம் பின்பற்றுகையில் நாம் லஞ்சம் மற்றும் ஊழல் ஒரு பூஜ்ய சகிப்புத்தன்மை அணுகுமுறையை பேணுவதுடன் அனைத்து ஊழியர்களும் தொழில்துறையாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம், மேலும் அதிகாரப்பூர்வமாக பராமரிக்கப்படும் அனைத்து வணிக நடவடிக்கைகளும் உறவுமுறையில் நேர்மையானதாக பேணப்படும். எங்கள் ஊழியர்களிடையே வங்கியின் ஊழல் எதிர்ப்புக் கொள்கையை தொடர்புகொள்வதற்கும் ஊழல் தொடர்பான வழக்குகள் தொடர்பாக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும் தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றது.

2018 ஆம் ஆண்டில் 9,848 பயிற்சி மணிநேரங்கள் ஊழல் எதிர்ப்புப் பயிற்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

மாற்றத்திற்கான முறைகள்	எண்	%
நிறுவனங்களின் ஊழிய எதிர்ப்புக் கொள்கைகளும் நடைமுறைகளும் அறிவிக்கப்படுபவர்கள் அதனுடன் தொடர்புடைய ஆளும் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் சதவீதம்	All	100
ஊழியர்களுக்கான ஊழல் எதிர்ப்புக் கொள்கைகளும் நடைமுறைகளும் அறிவிக்கப்படுபவர்கள் அதனுடன் தொடர்புடைய மொத்த எண்ணிக்கை மற்றும் ஊழியர்களின் சதவீதம்	All	100
ஊழலுக்கு எதிராக பயிற்சி பெற்ற ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் சதவீதம்	1,231	15.2
ஊழல் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் தன்மை	159	N/A
ஊழியர்களின் பணிநீக்கம் அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை	143	N/A

* கடன்கள் மற்றும் முன்னேற்றங்கள், ஏடிஎம் மோசடிகள், சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகள், ஆவணங்களின் தவறான கருத்துகள் மற்றும் ஊழியர்களின் தவறான நடத்தை ஆகியவற்றை வழங்குதல் என்பன இந்த ஊழல்களுடன் தொடர்புபடுவனவாகும்.

- ❖ **ஒழுங்குமுறைக் குறியீடு** - எது தவறான நடவடிக்கை என வரையறுக்கும் ஒரு முறையான ஆவணம், இதுபோன்ற நிகழ்வுகளில் முறையான ஒழுங்குமுறை நடைமுறைக்குப் பொருந்தும்.
- ❖ **விசில் புளோவர் கொள்கை** - ஊழல் தொடர்பாக வங்கியின் பூரண ஒத்துழைப்பு அணுகுமுறையைக் குறிக்கும் தவறான நடத்தை மற்றும் ஊழலுக்கு எதிராக விசில் புளோவர் கொள்கை உள்ளது. அத்தகைய புகார்களை மீளாய்வு செய்ய ஒரு பணியாளரை வங்கி நியமித்துள்ளது. உடனடி மேற்பார்வையாளருக்கு அல்லது நேரடியாக கணக்காய்வுக் குழுவுக்கு பின்வரும் புகார்களை ஒரு ஊழியர் தெரிவிக்கலாம். ஊழியரின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழி உத்தரவாதமளிக்கப்படுகின்றது:
 - i. ஒழுக்காற்றைக் குறியீட்டின் முறிவு
 - ii. சட்ட / கட்டுப்பாட்டுப் பொறுப்புடன் இணங்குவதில் தோல்வி
 - iii. நீதிக்கான துவ்பிரயோகம்
 - iv. நிதி முறைகேடுகள்




சமூக மற்றும் உறவு மூலதனம்

ஒரு வங்கியாக, எமது வெற்றி பெரும்பாலும் வாடிக்கையாளர் நம்பிக்கையை சார்ந்துள்ளது. மக்கள் வங்கியானது, எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு முறையும் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நம்பிக்கையை கட்டியெழுப்பவும், பராமரிப்பதற்கும் முதலீடுகளை மேற்கொள்கின்றது.

- ரூபா. 19.1 மில்லியன் வாடிக்கையாளர் கணக்குகள்
- 738 வாடிக்கையாளர் தொடுதல் புள்ளிகள்
- ரூபா. 12.8 பில்லியன் தொகை விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டது
- 20 வருட உறவுமுறையுடன் 73 உலக கூட்டுறவு
- கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டங்களில் ரூபா. 42.3 மில்லியன முதலீடு செய்யப்பட்டுள்ளது.
- 42,511 சமூகத்தின் அபிவிருத்தி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன

சமூக மற்றும் உறவு மூலதனம் (வாடிக்கையாளர்)

GRI 102-2




வாடிக்கையாளர் அனுபவ மேலாண்மை

வாடிக்கையாளர் வசதியளித்தல் - சந்தையில் சிறந்த, நிதி தீர்வை வழங்கும் வங்கியாக நாம் அறியப்பட வேண்டும். இது, நம்முடைய வங்கியை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தும் ஒரு நிருபணமான மதிப்பீட்டை உருவாக்குவதாகும்.

இதற்காக நாம் மூன்று முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகிறோம்.

கவனம் செலுத்தும் பகுதிகள்	2018 க்கான முக்கிய சிறப்பம்சங்கள்	வெற்றியை அளவிடுதல்
டிஜிட்டல் சேனல்களில் முதலீடு செய்தல்	“People’s Wave” மொபைல் வங்கி பயன்பாட்டை அறிமுகப்படுத்தியமை 200+ SBU’s யின் ஆணையம் முதல் டிஜிட்டல் கிளை அறிமுகம்	300,000+பதிவிறக்கங்கள்
செயல்முறைகளை நீக்குதல்	people’s WIZ கணக்கை திறந்தவுடன் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் வாடிக்கையாளர்களை பதிவுசெய்ய முடிந்ததுடன் எந்தவொரு காகிதமும் இல்லாமல் ஒரே நாளில் WIZcredit மூலம் தனிப்பட்ட சேவைகளை பெறவும் முடியும்.	
சேவை விநியோகத்தின் பண்பாட்டை வலுப்படுத்துதல்	முன்னணி ஊழியர்களிடமும் தொலைபேசி மைய ஊழியர்களிடமும் வாடிக்கையாளர் நோக்குநிலையை மேம்படுத்துவதற்கான பயிற்சிக்கு கணிசமாக வழங்கப்பட்டமை ஆணந்தா கல்லூரியில் கொழும்பில் முதல் தடவையாக பணம் வைப்பு இயந்திரத்தை ஆரம்பித்தமை	தொலைபேசி அழைப்பு மையத்தில் உடனடி சேவை வழங்கல்

சமூக மற்றும் உறவு மூலதனம் (வாடிக்கையாளர்)



GRI 417-1, 417-2, 417-3

வெளிப்படையான தகவல் பரிமாற்றம்

உத்தமத்தன்மைக்கு எமது உறுதிப்பாட்டைக் கடைப்பிடிப்பதன் மூலம், நம் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குவோம். அதன்படி, எமது தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றி நாம் வழங்கும் தகவல்களை தெளிவாக, புரிந்து கொள்ளக்கூடிய, துல்லியமானதும் மற்றும் அணுகக்கூடியதுமானதும் என்பதை உறுதிப்படுத்துவதே எமது நோக்கம் ஆகும்.

அதே சமயம், அச்சு மற்றும் எலக்ட்ரானிக் மீடியா மற்றும் பெருநிறுவன வலைத்தளம் மற்றும் யூடியூப், Instagram மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகச் சேனல்கள் போன்ற அனைத்து தளங்களிலும் எங்களுடைய வாடிக்கையாளர்களுடான தகவலுடன் தொடர்புபடுத்தப்பட்ட தகவல்களானது, சபை-அங்கீகாரம் பெற்ற சந்தைப்படுத்தல் கொள்கைகள் மற்றும் இணக்கத்துடன் அனைத்து தொடர்புடைய ஒழுங்குமுறை ஆகியவற்றுடன் இணக்கமாக உள்ளது. இந்த அச்சிடப்பட்ட மின்னணு ஊடகம் மற்றும் பெருநிறுவன வலைத்தளம் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் உள்ளன. எனவே எமது தகவல் தொடர்பாடல்களானது நெறிமுறை மற்றும் பொறுப்புடைய விளம்பரங்களின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. அவை வங்கியின் வர்த்தக வழிகாட்டுதல்களுடன் இணக்கத்தன்மை மற்றும் அனைத்து சந்தைப்படுத்தல், தகவல்தொடர்பாடல் ஆகியவற்றுடன் வெளியீட்டிற்கு முன் கடுமையான ஆய்வு மற்றும் பல நிலை ஒப்புதல் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டவை. மேலும், வட்டி விகிதங்கள், மாற்று விகிதங்கள் போன்ற அனைத்து கட்டாய வெளிப்பாடுகளும் எங்கள் கிளைகளில் வெளிப்படையாக காட்டப்படுகின்றன.

வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும், பொருத்தமான தயாரிப்புகளை பரிந்துரை செய்வதற்கும், கடன் மதிப்பீடுகளை நடத்துவதற்கும் உதவும் வகையில், அவர்களின் பயிற்சி அறிவை மேம்படுத்துவதற்காக எங்கள் ஊழியர்கள் வழக்கமான பயிற்சியைப் பெறுகின்றனர்.

மறுஆய்வு செய்யப்பட்ட ஆண்டில், தயாரிப்பு மற்றும் சேவைத் தகவல் மற்றும் லேபிளிங், சந்தைப்படுத்தல் தொடர்பு அல்லது ஏதேனும் தன்னார்வ குறியீடுகள் அல்லது பிற வழிகாட்டுதல்களுக்கு பொருந்தாத இணக்கமின்றி நிகழ்வுகள் எதுவும் இல்லை

வாடிக்கையாளர் தனியுரிமை

எமது 10 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்வது வாடிக்கையாளர் கணக்கு தகவல் மற்றும் பிற தனிப்பட்ட தரவிற்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நமது திறனைப் பெரிதும் மின்னிப் பிணைத்துள்ளது. வாடிக்கையாளர் தனியுரிமையை பாதுகாக்க, அனைத்து விநியோக சேனல்களிலும் மேம்படுத்தப்பட்ட சரிபார்ப்பு செயல்முறைகளை நாம் பயன்படுத்துகிறோம். உதாரணமாக, எமது ஆன்லைன் தளங்கள் முழுவதும், செயலாக்க பரிவர்த்தனைகளுக்கு முன்னர் பல அடுக்கு பாதுகாப்பு சரிபார்ப்பு நடைமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் எமது அழைப்பு மைய ஊழியர்கள், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு உதவுவதற்கு முன்னர், நேர்மறையான பல அடுக்கு பாதுகாப்பு சரிபார்ப்பு நடைமுறைகளை நாடாத்துகின்றனர். மேலும், வாடிக்கையாளர்களிடையே விழிப்புணர்வைத் தொடர்ந்து தகவல் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அத்தகைய மீறல்களுக்கு எதிராக தங்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதைப் பற்றிய நடைமுறை மற்றும் பயனுள்ள உள்ளடக்கத்தை வழங்குவதற்கும் பெருநிறுவன வலைத்தளம், சமூக ஊடக கணக்குகள், மின்னஞ்சல் அறிவிப்புகள் மற்றும் ஏடிஎம் திரையில் காட்சிகள் போன்ற முறைகளைப் பயன்படுத்துகிறோம்.

மோசடி தடுப்பு

மோசடி தடுப்பு தொடர்பான எமது உறுதிப்பாட்டை நிரூபிக்க, எமது வாடிக்கையாளர்களை சாத்தியமான நிதி திருட்டுகளிலிருந்து பாதுகாக்க கடுமையான கட்டுப்பாட்டு முறைகளை நாம் நடைமுறைப்படுத்தியுள்ளோம். அனைத்து வங்கி பரிவர்த்தனைகள் பாதுகாப்பான மற்றும் நம்பகமானவை என்பதை உறுதிப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கிளைகள் அல்லது

மின் வங்கிச் சேனல்கள் மூலம் நடத்தப்பட்டதா என்பதை உறுதி செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மோசடி வழக்குகள் மற்றும் கைப்பற்றப்பட்ட / காணாமல்போன / திருடப்பட்ட காட்டுகள் தொடர்பாக கடுமையான நடைமுறைகளுடன், PIN / அட்டை தரவு குறைத்தல் சாதனங்களுக்கான முறைப்பாடுகளுக்கு எமது ஏடிஎம்களில் மற்றும் SBU களில் வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எமது வாடிக்கையாளர்கள் தங்கள் PIN, ATM மற்றும் கிரெடிட் காட்டுகளை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஊக்குவிப்பதற்காக மின்னஞ்சல், சுவரொட்டிகள் மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் நாங்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடாத்தி வருகின்றோம். மோசடி மற்றும் தவறான பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிராக தனிப்பட்ட தகவல்களையும் கணக்குகளையும் பாதுகாப்பதற்காக வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்குவதற்கு எமது கிளை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம்.

முறைப்பாடு முகாமைத்துவம்

எமது வாடிக்கையாளர்களை அவர்களின் விசாரணைகள் மற்றும் கவலைகள் தொடர்பாக பல்வேறு வாடிக்கையாளர் சேனல்களை வழங்குவதுடன், ஒவ்வொரு சேவையையும் எமது சேவைகளை மேம்படுத்த மற்றும் வாடிக்கையாளர் அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வரவேற்கத்தக்க வாய்ப்பாக காணலாம். இந்த சேனல்களின் மூலம் அறிவிக்கப்பட்ட அனைத்து கவனிப்புகளும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வங்கி பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களுடன் இணக்கமாக ஆவணப்படுத்தப்பட்டு கையாளப்படுகின்றன. எமது 24 மணி நேர அழைப்பு மையத்தில் வாடிக்கையாளர் கரிசனைகளைப் பதிவு செய்து கண்காணிக்கும் ஒரு நம்பகமான நிகழ்வாக முகாமைத்துவ அமைப்பு ஒன்றை நாம் செயல்படுத்தியுள்ளோம். பெறப்பட்ட அனைத்து முறைப்பாடுகளும் தேவையான நடவடிக்கைகளுக்கு தொடர்புடைய பிராந்திய முகாமையாளருக்கு அனுப்பப்பட்டு, ஊழியர்களுக்கான முறைப்பாடு மற்றும் மனக்குறைகள் ஆகியவை வங்கியின் உள் விசாரணைகள் மற்றும் ஆய்வு நடவடிக்கைகளுக்கான திணைக்களம் ஆகியவற்றிற்கு அனுப்பப்படுகின்றன.

ஒரு கொள்கையாக அனைத்து வாடிக்கையாளர் முறைப்பாடுகளும் தீர்க்கப்பட வேண்டும் அத்துடன் முறைப்பாடானது அதிகபட்சம் 2 வேலை நாட்களில் தீர்க்கப்படும். அவ்வாறு முறைப்பாடு தீர்க்கப்பட்டுவிட்டால், இவ் வாடிக்கையாளருக்கு அழைப்பை மேற்கொண்டு வாடிக்கையாளரின் முறைப்பாடுகள் தீர்க்கப்பட்ட விதம் குறித்து திருப்தியடைந்தாரா மற்றும் வழங்கப்பட்ட தீர்மானம் திருப்தியளிக்கின்றதா போன்றவை சரிபார்க்கப்படும்.

நுகர்வோர் இந்த முடிவு குறித்து திருப்தி அடையாவிட்டால், அவர்கள் தங்கள் குறைகளை நேரடியாக நிதிக் குறைதீர்ப்பாளரிடம் தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது, அதன் தொடர்பு விவரங்கள் ஒவ்வொரு கிளைகளிலும் காட்டப்படும்.

அத்துடன் ATM இன் இலக்கமின்மை தொடர்பான முறைப்பாடுகள் மத்திய ஏடிஎம் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தால் கண்காணிக்கப்படுகின்றன, உடனடியாக இது தொடர்பில் சம்பந்த

2018 ஆம் ஆண்டில் வாடிக்கையாளர் முறைப்பாடுகளின் விவரங்கள் பெறப்பட்டன

விவரங்கள்	எண்ணிக்கை
வாடிக்கையாளர் முறைப்பாடுகளின் எண்ணிக்கை	393
வாடிக்கையாளர் முறைப்பாடுகளின் எண்ணிக்கை தீர்க்கப்பட்டது	316
நிலுவையிலுள்ள முறைப்பாடுகள்	
- விசாரணைகள் நிலுவையில்	12
- செயற்பாட்டில் உள்ளவை	65

GRI 416-1, 416-2

வாடிக்கையாளர் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு

எமது வாடிக்கையாளர்களுக்கு எமது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, வங்கியின் தயாரிப்புகள், சேவைகள் அல்லது சேனல்கள் அவற்றின் சுகாதார அல்லது பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்துகின்றன. CBSL வாடிக்கையாளர் சாசனத்திற்கு கண்டிப்பான ஒத்துழைப்புடன் செயல்பட்டு, சந்தையில் தடைசெய்யப்பட்ட அல்லது பங்குதாரர் பொது விவாதத்திற்கு உட்பட்ட சந்தை பொருட்கள் அல்லது சேவைகளை விற்பனை செய்வதில்லை. எமது கடன் கொள்கையில் சட்டவிரோதமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள எந்த சட்டவிரோதமான திட்டத்திற்கும் நாம் நிதி அளித்ததில்லை.

வாடிக்கையாளர் தனியரிமை, மோசடி தடுப்பு மற்றும் புகார் கையாளுதல் வெளிப்படையான தகவல்களை வழங்குவதற்கான எமது முயற்சிகள் இறுதியில் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் ஆதரிக்கின்றன.

மேலும், எமது வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் எமது வங்கியின், வங்கிக் கிளைகளில், ATM களில், SBU களில் அல்லது எங்கள் ஆன்லைன் தளங்களில் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு தேவையான பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கு தேவையான எல்லா பாதுகாப்பு வழிமுறைகளையும் நாம் கடைபிடிக்கிறோம். 24 மணி நேர CCTV கண்காணிப்புக்கு மேலதிகமாக தேசிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் இணங்குவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் எமது முக்கிய தொடு புள்ளிகளாகும்.

இந்த ஆண்டின்போது, தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் சுகாதார மற்றும் பாதுகாப்பு தாக்கங்கள் தொடர்பாக ஒத்துழைக்காத தகவல்கள் எவையும் காணப்படவில்லை.

சமூக மற்றும் உறவு மூலதனம் (விநியோகஸ்தர்கள்)

மக்கள் வங்கியின், எமது விநியோகஸ்தர்கள் எமது வர்த்தக செயற்பாடுகளை சுலபமாக உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் மற்றும் பங்குதாரர்களின் வழங்கல்களை சந்திக்கும் மூலோபாய வர்த்தக பங்காளர்களாக இருப்பதையே நாம் காண்கின்றோம். எனவே எங்களது சொந்த நடவடிக்கைகளில் செயல்படுவதற்கு நாம் முயல்கின்ற அதே நெறிமுறைகளையும் மதிப்பையும் பகிர்ந்து கொள்ளும் விநியோகஸ்தர்களுக்கான வலையமைப்பை வளர்த்துக் கொள்வதே எமது நோக்கம். அவ்வாறு மேற்கொள்ளும்போது தற்போதுள்ள மற்றும் எதிர்கால விநியோகஸ்தர்களுடனான எமது உறவுகளில் நியாயமான வணிக நடைமுறைகள், வெளிப்படைத்தன்மை மற்றும் சம வாய்ப்புகள் போன்றவற்றை வலியுறுத்துகிறோம்.


GRI 102-9

விநியோகஸ்தர் சங்கிலி முகாமைத்துவம்

விநியோகஸ்தர் முன்னுரிமை

இரண்டு முக்கிய கூறுகளை அடிப்படையாகக் கொண்ட எமது விநியோகஸ்தர்களுக்கு நாம் முன்னுரிமையளிக்கிறோம்.

- 1) குறிப்பிட்ட தொழில் அல்லது சேவையின் விநியோகத்தில் ஒரு தடங்கல் அல்லது தாமதம் ஏற்பட்டால் எமது வியாபாரத்திற்கான ஆபத்து 2) உறவைப் பேணுவதற்கான பரஸ்பர ஒத்துழைப்பு



கொள்முதல் கொள்கை

அவற்றின் முன்னுரிமை அளவைப் பொருட்படுத்தாமல், அனைத்து விநியோகஸ்தர்களும் சபை அங்கீகாரம் பெற்ற கொள்முதல் கொள்கைக்கு உட்பட்டுள்ளனர். அத்துடன் விநியோகஸ்தர் பதிவேடு ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்படுகிறது. விநியோகஸ்தர்கள் நடைபெற்ற ஆண்டின் இரண்டாவது பாதியில் பதிவு செய்யப்படுவதன் மூலம், விளம்பரதாரர்கள் ஒவ்வொரு பிரிவின்கும் தனித்தனியான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தேவையான பல பிரிவுகளின் கீழ் பதிவாளர்கள் பதிவு செய்து 13 வெவ்வேறு பிரிவுகளுக்கு

கீழ் பதிவு செய்ய வேண்டும். எமது கிளை வலையமைப்பிற்கான குறிப்பிட்ட தேவைகள் குறித்து உள்ளூர் சேவை வழங்குநர்களிடமிருந்து நாம் பதிவுகளை மேற்கொள்ள அழைக்கிறோம்.

தரம், செலவு, சேவை வழங்கல் மற்றும் கட்டண நெகிழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் விநியோகஸ்தர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்கிறோம். விநியோகஸ்தர்கள் நிதி அறிக்கைகள் மற்றும் CRIB, அறிக்கையின் ஒரு பரிசீலனையின் மூலம் மேலதிக சரிபார்ப்பு செய்யப்படும். பின்னர், தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் விவாதிக்கப்பட்டு, வழங்கப்பட்ட வருடத்தில் எந்த விநியோகஸ்தர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை தீர்மானித்து இறுதி முடிவு எடுக்கப்படும். அனைத்து கொள்முதல் நடவடிக்கைகளின் பின்னர் அனைத்து பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களை தெரிவுசெய்தல் திறந்த டெண்டர் செயல்முறை மூலம் நடத்தப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர் 3 தொடர்ச்சியான டெண்டர்களை மேற்கொளிடத் தவறினால், அவற்றின் பதிவு நிறுத்தப்படலாம். ஒரு ஒப்பந்த விநியோகஸ்தராக மீண்டும் வழங்கப்பட்டால், பதிவு செய்யப்படும் பொருட்களை வழங்குவதற்கு மீண்டும் முயற்சிக்க முடியும்.

நீண்ட கால உறவுகள்

பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே (பொது டெண்டர்களைத் தவிர) எமது டெண்டர் நடைமுறைகளை கட்டுப்படுத்துவதன் மூலம், நாம் நீண்ட கால வர்த்தக கூட்டுறவுகளை உருவாக்க முயல்கிறோம். மக்கள் வங்கியின் பெருநிறுவன குறிக்கோள்களை அடையக்கூடிய போட்டித் தீர்வுகளை முன்மொழியக்கூடிய நிதியியல் வலுவான விநியோகஸ்தர்களுடன் எங்கள் உறவுகளை பலப்படுத்துவதே எமது நோக்கம் ஆகும். அதே மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, நாம் எப்பொழுதும் உறவுகளை சமநிலைப்படுத்துவும், தேவைப்படும் போது நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளவும் ஊக்குவிக்கிறோம்.

GRI 204-1

விநியோகஸ்தர் ஈடுபாடு

எமது விநியோகஸ்தர்களின் கருத்துக்களைப் பெறவும் மேலும் விநியோகஸ்தர்களுடனான எமது உறவை மேம்படுத்துவதற்கான வாய்ப்பினையும் கருத்தில் கொள்ள நாம் ஈடுபடுகிறோம். எமது விநியோகஸ்தர்கள் புகார் அல்லது ஆலோசனையை வழங்குவதற்காக எந்தவொரு எமது அதிகாரி, மேலாளர், மூத்த நிர்வாகி மற்றும் தலைமை மேலாளருக்கு நேரடியாக சமர்ப்பிக்க முடியும். விநியோகஸ்தர்களிடம் பெறப்பட்ட அனைத்து புகார்களும் பரிந்துரைகளும் உடனடியாக மதிப்பாய்வு செய்யப்பட்டு உடனடியாக கவனத்திற்கொள்ளப்படுகின்றன.

	2018	2017
பதிவேட்டில் உள்ள விநியோகஸ்தர்களின் மொத்த எண்ணிக்கை	383	662
புதிய விநியோகஸ்தர்கள் சேர்க்கப்பட்டனர்	243	265
விநியோகஸ்தர்கள் எண்ணிக்கை நீக்கப்பட்டது	-	-
விநியோகஸ்தர்களுக்கு (ரூ. மில்லியன்) வழங்கப்படும் மதிப்பு - உள்ளூர்	12,622	10,551
- வெளிநாடு	202	617

உலக பங்குதாரர்கள்

எமது நடவடிக்கைகளின் அளவைப்பொறுத்து, எமது வணிகத்தின் சில அம்சங்களுக்கான உலகளாவிய கூட்டணியை நாம் நம்பியிருக்கிறோம். இந்த சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள நிருவாக வங்கிகள் மற்றும் உரிமையாளர்களின் ஏராளமான எண்ணிக்கையிலான நீண்ட கால பங்குதாரராக நாம் பேணி வருகின்றோம்.

	2018	2017	2016
கூட்டுறவு வங்கிகளின் எண்ணிக்கை	43	46	49
Vostro முகவர்களின் எண்ணிக்கை (வங்கிகள் / பரிமாற்ற கம்பனிகள்)	73	72	70

	உறவுக் காலம் (வருடங்கள்)				
	<1	1 - 5	5 - 10	10 - 20	>20
கூட்டுறவு வங்கிகளின் எண்ணிக்கை	-	1	6	7	29
Vostro முகவர்களின் எண்ணிக்கை (வங்கிகள் / பரிமாற்ற கம்பனிகள்)	2	7	6	14	44

GRI 102-13

தொழில் உறுப்பினர்கள்

நாட்டில் ஒரு முன்னணி வங்கியாக, மக்கள் வங்கியானது தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறப்பு சங்கங்கள் ஆகியவற்றுடன் உறுப்புரிமையைக் கொண்டுள்ளது. இது நாட்டின் வங்கித் துறையின் மேம்பாட்டிற்கு ஒத்துழைக்க உதவுவதோடு, எமது வணிகத்தை பாதிக்கும் சமீபத்திய உள்நூர் மற்றும் உலகளாவிய அபிவிருத்திகளைப் பின்தொடர்வதைத் தடுக்க உதவுகிறது. பின்வரும் அமைப்புகளில் நாம் உறுப்புரிமையை பேணுகின்றோம்.

- ❖ ஆசிய பசுபிக் கிராமப்புற மற்றும் விவசாய கடன் சங்கம்
- ❖ வங்கியின் இணக்க அலுவலர்களின் சங்கம்
- ❖ நிதிக் குறைதீர்ப்பாளர் இலங்கை (உத்தரவாத) லிமிடெட்
- ❖ இலங்கையின் வங்கியாளர்களின் நிறுவனம்
- ❖ இலங்கை வர்த்தக சம்மேளனம்
- ❖ இலங்கை வங்கியின் சங்கம் (உத்தரவாத) லிமிடெட்
- ❖ வங்கியியல் துறை ஆபத்து நிபுணர்களின் சங்கம் - இலங்கை
- ❖ வங்கியாளர்கள் கணக்கத்தீர்வு சங்கம்
- ❖ இலங்கையின் முதலாளிகள் சம்மேளனம்
- ❖ முதன்மை விற்பனையாளர்கள் சங்கம்

சமூக மற்றும் உறவு மூலதனம் (முதலீட்டாளர்)

முதலீட்டாளர்கள் வங்கியின் முக்கிய ஆதார ஆதாரங்கள். எனவே எமது முதலீட்டாளர்களை சந்தோஷமாக வைத்திருப்பது மக்கள் வங்கியின் வெற்றிக்கு அத்தியாவசியமானதொன்றாகும்.

முதலீட்டு வருமானங்கள்

பொருளாதார பெறுமதி சேர்ப்பு (EVA) - EVA வங்கியின் உண்மையான பொருளாதார இலாபத்தைக் குறிக்கிறது. அதிக EVA வடிவத்தில் பங்குதாரர்களுக்கு தொடர்ச்சியான மற்றும் நிலையான வருவாய் வழங்குவதே எமது அடிப்படை நோக்கமாகும். மூலதன அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கும், பங்குதாரர்களுக்கு நிலையான வருவாயை வழங்குவதற்கும் இடையே உகந்த சமநிலையைத் தாக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட மூலதன நிர்வாக மூலோபாயத்தை நாம் பராமரித்து வருகின்றோம். இந்த முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய முன்னுரிமைகள், முதலீட்டுத் திறனை மேம்படுத்துவதன் மூலம் வளர்ச்சி முதலீடுகளை வலியுறுத்துவதோடு, EVA I பங்குதாரர்களுக்கு வலுப்படுத்தும் ஒரு ஒலி நிதி நிலையை பராமரிப்பதிலும் தங்கியிருக்கிறது. 2018 ஆம் ஆண்டின் EVA ஆனது ரூ. 40.5 பில்லியன் ஆகும்.

பொருளாதார பெறுமதி சேர்ப்பு அறிக்கை

டிசம்பர் 31 ம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டு,	2018 ரூ. '000	2017 ரூ. '000	Change %
முதலீட்டு சமயங்கு			
பங்குதாரர்களின் நிதி	91,209,925	77,456,726	17.8%
சேர்: கடன் இழப்புகளுக்கான சேமநல ஒதுக்கீடு/சேத ஒதுக்கீடு	68,752,793	61,604,938	11.6%
மொத்தம்	159,962,718	139,061,664	15.0%
வருவாய்			
வரிவிதிப்பிற்குப் பிறகு இலாபம்	17,094,923	18,249,777	-6.3%
சேர்: கடன் இழப்புகள் மற்றும் ஒதுக்கீடுகள்/சேத ஒதுக்கீடு	7,317,461	2,678,366	173.2%
குறைவான: கடன்கள் தள்ளுபடி	(160,306)	(104,512)	53.4%
மொத்தம்	24,252,078	20,823,631	16.5%
சமயங்குசெலவினம் (12 மாதங்களின் அடிப்படையில் சராசரி திறைசேரி பில் விகிதம் + 2% இடர் பிரீமியம்)	10.9%	10.9%	
சராசரி சமயங்கு செலவு	16,296,829	14,115,847	15.5%
பொருளாதார பெறுமதி சேர்க்கப்பட்டது	40,548,907	34,939,478	16.1%

GRI 201-1

நேரடி பொருளாதார பெறுமதி திரட்டல் மற்றும் விநியோகம்

பொருளாதார பெறுமதி திரட்டல் மற்றும் விநியோகம் பங்குதாரர்களுக்கான நிதியை வங்கி எவ்வாறு உருவாக்கியது என்பதை அடிப்படையாகக் கொண்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரம் வங்கியின் பங்களிப்பு கீழே காட்டப்பட்டுள்ளது.

டிசம்பர் 31 ம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டு,	2014	2015	2016	2017	2018	வளர்ச்சி % 2017 Vs 2018
	ரூ. 000	ரூ. 000	ரூ. 000	ரூ. 000	ரூ. 000	
வருமான ஆதாரங்கள்						
வட்டி	84,479,961	92,485,979	109,970,256	149,184,471	171,134,700	14.7%
பரிமாற்றம்	1,598,506	3,050,646	2,572,743	2,119,499	6,016,099	183.8%
தரகு மற்றும் கட்டணம்	3,820,242	3,712,146	3,948,052	5,132,907	6,956,292	35.5%
மூலதன ஆதாயம்	1,042,108	305,011	531,921	125,763	162,923	29.5%
ஏனைய	5,436,664	4,095,182	5,091,388	4,272,751	1,707,356	-60.0%
மொத்தம்	96,377,482	103,648,964	122,114,360	160,835,391	185,977,370	15.6%
வருமானத்தைப் பயன்படுத்துதல்						
வைப்புத்தொகையாளர்களுக்கு வட்டி	54,362,126	48,731,974	66,845,869	98,718,636	111,034,922	12.5%
ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகள்	14,005,555	17,377,025	13,633,514	14,738,069	19,504,835	32.3%
பொருட்கள் மற்றும் சேவை வழங்குநர்கள்	7,414,998	7,160,999	8,588,379	11,168,408	12,822,211	14.8%
நிதி சொத்துக்கள் மீதான நிகர இழப்பு இழப்பு	(1,430,440)	3,739,914	1,246,748	1,348,460	7,317,461	442.7%
அரசாங்கத்திற்கு - வரி, சிறப்பு அறவீடு மற்றும் பங்கு	14,125,646	16,834,192	20,515,560	20,522,887	19,814,596	-3.5%
சமூகத்திற்கு	24,675	39,461	40,269	56,317	42,288	-24.9%
வளர்ச்சிக்குத் தக்கவைத்துக் கொண்டது	7,874,923	9,765,398	11,244,022	14,282,614	15,441,057	8.1%
மொத்தம்	96,377,482	103,648,964	122,114,360	160,835,391	185,977,370	15.6%

குறிப்பு: இலங்கையின் கணக்கியல் தரநிலைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கையிலிருந்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் பெறப்பட்டுள்ளன (SLFRS / LKAS)

முதலீட்டாளர் தொடர்பு

பொருள் தகவல் வெளியீடு

எமது வணிகத்திற்கு பொருந்தும் சட்டங்கள் மற்றும் நெறிமுறை வணிக நடைமுறைகளை முழுமையாக கடைப்பிடிப்பதில் எமது முதலீட்டாளர்களுக்கு பெருநிறுவன தகவலை வெளிப்படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். அதன்படி, எமது பெருநிறுவன வலைத்தளத்தில் உள்ள முதலீட்டாளர் உறவுகளின் பிரிவில் வெளியிடப்பட்ட எல்லா தகவல்களுடனும் எமது நிதி செயல்திறனைப் பற்றி துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் பெருநிறுவன தகவல்களை வெளியிடுகிறோம்.

மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கையானது, அனைத்து முதலீட்டாளர்களிடமும் வெளியிடப்பட்டு விநியோகிக்கப்படுகிறது, இது ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டிற்கான வங்கியின் செயல்திறனை விரிவாக அளிக்கிறது. வருடாந்த அறிக்கை பெருநிறுவன வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

சமூக மற்றும் உறவு மூலதனம் (சமூகம்)

ஆரம்பத்தில் இருந்து, சமூகத்தை நோக்கிய எமது கடமையை நாம் மிகவும் தீவிரமாக எடுத்துச் செல்கின்றோம், மேலும் மக்கள் வங்கியை ஒரு முன்மாதிரியான சமூகவியல் காரியாக வடிவமைக்க முயன்றோம். இலங்கையில் உள்ள மிகப்பெரிய வங்கி ஒன்றான மக்கள் வங்கியில் இலங்கையில் பின்தங்கிய சமூகங்களின் சமூக பொருளாதார நிலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திறன் மக்கள் வங்கியிடம் உள்ளது என நாம் நம்புகிறோம்.

சமூக முதலீடு

GRI 413-1

நேரடி சமூக ஆதரவு

கடந்த ஆண்டுகளில் எமது சமூக ஆதரவு முயற்சிகள் இரண்டு மட்டும்களாக இருந்ததன் தேசிய சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து பல்வேறு சமூக காரணிகளுக்கு நிதியுதவி வழங்குவதுடன் பெருமளவிலான கவனம் செலுத்தும் பிரச்சாரங்களையும் வழங்குகின்றது. அத்தகைய திட்டங்கள் எமது கிளை அலுவலக ஊழியர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன, அவர்கள் சேவை செய்யும் உள்ளூர் சமூகங்களுடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டு, இந்த சமூகங்களிடையே உள்ள சிக்கலான குறைபாடுகளை அடையாளம் கண்டுகொள்கின்றன. இந்த வகையில் அடையாளம் காணப்பட்ட திட்டங்கள் மக்கள் வங்கியின் மத்திய CSR குழுவுக்கு மூன்று பிரதான திட்டங்களின் கீழ் மீளாய்வு மற்றும் ஒப்புதல் அளித்துள்ளது அவையாவன கலை மற்றும் கலாச்சாரம், கல்வி, உடல்நலம் மற்றும் பிற நடவடிக்கைகள். இந்த துண்கள் ஒவ்வொன்றின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய CSR வரவு செலவுத் திட்டம் தயாராக உள்ளது. இந்த அங்கீகரிக்கப்பட்ட நிதியளிப்பு வரம்புகளுக்குள் உண்மையான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

வகை	விளக்கம்	தொகை ரூ. '000
கலை மற்றும் கலாச்சாரம்	கண்டி எஸல மகா பெரஹாரா பிரதான அனுசரணையுடன், அநுராதபுரம் ருவன்வெலிசியாவில் மணல் அடுக்கி வைத்தல் மற்றும் பல மத மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு அனுசரணை.	22,642
கல்வி	களனி பல்கலைக்கழக நிர்மாணத் திட்டத்திற்கான பங்களிப்பு, பாடசாலை புத்தகங்கள் மற்றும் எழுதுபொருள் விநியோகம், ஊக்கமளிக்கும் பள்ளிகள் மற்றும் நன்கொடை வழங்கல் பள்ளிகள் ஆகியவற்றிற்கு பங்களிப்பு.	15,745
சுகாதாரம் மற்றும் பிற சமூக நடவடிக்கைகள்	வீட்டுத் திட்டங்களுக்கு நன்கொடை, "லிட்டில் ஹார்ட்" தொண்டு திட்டங்கள் மற்றும் பிற நிதியுதவி	3,901
மொத்தம்		42,288

GRI 203-2

நிதி சேர்த்தல் ஊக்குவித்தல்
 நிதி சேர்த்தல் ஊக்குவித்தல் என்பது நாம் ஒரு அரசு வங்கியாக அதனை முக்கிய ஆணையாக கொண்டுள்ளோம். கிராமிய வங்கியில்லாத சமூகங்களை அடைய எங்கள் இணையற்ற இணைய இணைப்பு வலையமைப்புகள் மீது நாம் செல்வாக்கு செலுத்துகிறோம். அவற்றின் சிறிய அளவிலான மைக்ரோ நிறுவனங்களைத் தக்கவைத்து வளர்ப்பதற்கு அவர்களுக்கு தேவையான நிதி உதவி அணுகல்களை வழங்கியும், நாட்டிலுள்ள ஏராளமான பொருளாதார ரீதியாக குறைபாடுள்ள பிராந்தியங்களில் அதன் கதவை திறக்க முதல் நிதி நிறுவனமாக இருப்பது மக்கள் வங்கியே ஆகும். இன முரண்பாட்டின் முடிவிற்கும், அப்பகுதிக்கு பிற நிதி நிறுவனங்களின் தொடர்ச்சியான நலநலமிக்கும் நீண்ட காலத்திற்கு முன்னரே. அதாவது 56 வருடங்களுக்கும் மேலாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வங்கி முன்னிலையில் நிலைத்து நிற்கின்றது. இந்த பிராந்தியங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மூன்று மொழிகளிலும் தொடர்பு கொள்ள முடியும், அதேசமயம் பொருத்தமான மார்க்கெட்டிங் தகவல் மற்றும் கடிதங்கள் மூன்று மொழிகளிலும் கிடைக்கப்பெறும்.

	அனைத்து மாகாணங்கள்	பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகள்		
		Northern	Eastern	Uva
கிளைகளின் எண்ணிக்கை	738	49	61	49
ஏடிஎம்களின் எண்ணிக்கை	716	45	50	50
ஊனுடைய இன் எண்ணிக்கை	238	11	14	13
கியோஸ்க் எண்ணிக்கை	194	10	11	13
எக்ஸ்பிரஸ் பாங்கிங் சென்டர்கள்	136	10	9	6
முன்பணம் (ரூ. மில்லியன்)	1,334,420	26,058	45,222	33,757
வைப்பு (ரூ. மில்லியன்)	1,422,961	50,699	43,710	42,947



வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி எஸல பெரஹாரா நிகழ்வின் முக்கிய அனுசரணையாளராக மக்கள் வங்கி முன்னோக்கி வருகிறது.



மக்கள் வங்கி 'சூரிய மங்கல்ல' நிகழ்ச்சியை நடத்துவதற்கு சுயாதீன தொலைக்காட்சி நெட்வொர்க் (ITN) உடன் கைகோர்த்தது.



மக்கள் வங்கி சமீபத்தில் ஸ்ரீ பாத புனித மைதானத்தில் 2018 கற்றுச்சூழல் பிரச்சாரத்திற்கு நிதியளித்துள்ளது.

சமூக வளர்ச்சியை மேம்படுத்துதல்

மக்கள் வங்கியின் SME, அபிவிருத்தி மற்றும் நுண்நிதி பிரிவினர் வேலைத்திட்டங்களை உருவாக்குவதற்கும், தொழில் மற்றும் விவசாயத் துறைகளுக்கு உதவுவதற்கும் பங்களிக்க வடிவமைக்கப்பட்ட நிதிப் பொதிகளை வழங்குகிறது. நிதி உதவி இரு வங்கியினூடாகவும், பல அரசு சாரா நிறுவனங்களுடனும், அரசாங்க நிறுவனங்களுடனும் (மறுநிதிக்கடன் திட்டங்கள் மூலம்) இணைந்து வழங்கப்படுகிறது.

	2018 டிசம்பர் இறுதி வரை			
	வங்கியின் நிதியுதவி	மறுநிதித் திட்டங்கள் மூலம் நிதியளிக்கப்பட்டது		
	கடன்களின் எண்ணிக்கை	சிறந்த தொகை (ரூ மில்லியன்)	கடன்களின் எண்ணிக்கை	சிறந்த தொகை (ரூ மில்லியன்)
விவசாயம்	9,633	4,497.3	3,602	667.0
வணிகம்	376	122.1	554	122.3
நுகர்வு	1	0.1	3	0.3
நிதி	-	-	8	1.6
வீடமைப்பு மற்றும் சொத்து அபிவிருத்தி	2	0.1	8	0.9
தொழிற்சாலை	449	18.8	934	147.0
பிற பொருளாதார நடவடிக்கைகள்	24,121	3,140.7	2,240	206.6
சேவைகள்	29	8.4	535	74.8
சுற்றுலா	4	2.1	12	7.6
மொத்தம்	34,615	7,789.6	7,896	1,228.0

அறிவு பகிர்வு பட்டறைகள்

இது கிராமப்புற சமூகங்களின் முன்னேற்றத்திற்கு முக்கிய தடையாக கருதப்படும் எமது அறிவு பகிர்வு பட்டறைகள் மூலம் திறன் இடைவெளி பாலமாக செயற்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

திட்டம் / முன்முயற்சி	கருத்தியல் நோக்கம்	விளக்கம்	பிராந்தியம்/மாவட்டம்	பங்குபற்றியோர்
பெண்கள் “வனிதா வாஸனா” பட்டறை	பெண்கள் அதிகாரமளித்தல்	பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, குடும்ப ஊட்டச்சத்து, நிதி ஒழுக்கம், மனப்பான்மை மற்றும் ஆளுமை வளர்ச்சி ஆகியவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தல்	எல்லா பகுதிகளும்	3000 க்கும் மேல்
“சுஜாயா” பத்திரிக்கையுடனான சிக உதான தரம் - 05 புலமைப்பரிசில் கருத்தமர்வு செயற்றிட்டம்	தேசிய கல்வி நிகழ்ச்சித்திட்டத்தை ஆதரித்தல்	5 ம் தர புலமைப்பரிசில் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களைக் கற்பித்தல்.	தீவு முழுவதும் 90 கருத்தரங்குகள்	கமர் 50,000 மாணவர் மற்றும் 25,000 பெற்றோர்கள்
“சுஜாயா” செய்தித்தாளுடன் இணைந்து சிக உதான 5ம் தர புலமைப் பரிசில் பரிட்சைகளுக்கான கருத்தரங்கு திட்டம்	கிராமப்புற மக்களிடையே நிதி எழுச்சியை மேம்படுத்துதல்	வங்கி, நிதிக்கணக்கியல், நிதி மேலாண்மை, சந்தைப்படுத்தல், வணிக மூலோபாய மற்றும் வரி விதிப்பு ஆகியவற்றில் வாடிக்கையாளர்களைக் கற்பித்தல்.	மட்டக்களப்பு காலி	405 வாடிக்கையாளர்கள்



காலி மாவட்டத்தில் SME வாடிக்கையாளர்களுக்கான தொழில் முனைவோர் பெருமை நிகழ்ச்சித்திட்டம் நடாத்தப்பட்டது.



மட்டக்களப்பில் உள்ள SME வாடிக்கையாளர்களுக்கான தொழில் முனைவோர் பெருமை நிகழ்ச்சித்திட்டம்



இயற்கை மூலதனம்

நிதியியல் சேவைகளுக்கான இலங்கையின் சந்தையில் முதல்வனாக எமது பார்வையை ஒழுங்குபடுத்துதல், இலங்கையின் 50 வருட வரலாற்றில், தரமான வாழ்க்கை, பொருளாதார அபிவிருத்தி மற்றும் நிலையான வர்த்தக நடைமுறைகளை செயற்படுத்திட பங்களிப்பு செய்வதுடன் மேலும் எமது நடவடிக்கைகளில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஒருங்கிணைக்க பல உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். இந்த முயற்சிகளில் பச்சை வங்கி, பச்சை கட்டிடங்கள் மற்றும் கார்பன் முகாமைத்துவம் ஆகியவை அடங்கும்.

2016 ல் ஆரம்பிக்கப்பட்ட “மக்கள் பசுமை துடிப்பு” சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைத் தொடரும் முயற்சியாக இது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வங்கியானது பசுமையான எதிர்காலத்திற்கான அதன் அபிவிருத்திகளை அடைய அனுமதிக்கும் கட்டமைப்பை வழங்குகிறது.

● எமது தலைமை அலுவலகத்தின் கார்பன் எமிஷன் **22.62 tCO2e**

குறைக்கப்பட்டது

● People’s Wave மற்றும் People’s Wiz Mobile apps

மொபைல் பயன்பாடுகள் அறிமுகப்படுத்தியதன் மூலம் காகித கழிவுகளை குறைத்தல்

● “பசுமை அணி” மற்றும் “பச்சை கடன்கள்” அறிமுகப்படுத்தப்பட்டன

கார்பன் தடம்

நாட்டின் அரசியலமைப்பில் விதிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆணையை நிலைநாட்டும் கடமையாக நாம் இதனை கருதுகிறோம். இது, “இலங்கையில் உள்ள ஒவ்வொருவரினதும் கடமை என்பதுடன் இயற்கையைப் பாதுகாப்பதற்கும் அதன் செல்வத்தை காப்பாற்றுவதற்குமான” கடமைப்பாடாகவும் கருதமுடியும்.

‘People’s Green Pulse’ முயற்சியின் ஒரு பகுதியாக, 2016 ஆம் ஆண்டில் விரிவான மூன்று ஆண்டு கார்பன் மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எமது நிறுவன நடவடிக்கைகளின் கார்பன் தடம் அளவிடவும், நிர்வகிப்பதற்கும், குறைப்பதற்கும் இலக்காக இது அமையப்பெற்றது. 2020 வாக்கில் மக்கள் வங்கி நிலையான உறுதிப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவை வழங்குநர், த சஸ்டெய்னபல் பியூச்சர் க்ரூப் இனால் “கார்பன்சென்ஸ்யாய்ஸ் வங்கி” என சான்றளிக்கப்பட வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

எமது நிலைத்தன்மையும் தீர்வுகள் வழங்குனருடன் இணைந்து, கார்பன் கன்சல்டிங் கம்பனியானது, GHG மதிப்பீடுகளை மக்கள் வங்கியின் தலைமை அலுவலகம், 25 பிராந்திய தலைமை அலுவலகங்கள் மற்றும் 738 கிளைகள் மற்றும் சேவை மையங்களில் நடத்தப்பட்டன. அவையாவன மட்டக்களப்பு, கொழும்பு, காலி, காலி, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை, நுவரெலியா, பொலன்னறுவை, புத்தளம், இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களாகும். கொழும்பின் வடக்கு, கொழும்பு தெற்கு, புறக் கொழும்பு மற்றும் கண்டி உள்ளிட்ட ஐந்து பிரதேசங்களில் தரவு சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

GRI 305-1,305-2,305-3,305-4,305-5

மக்கள் வங்கியின் மொத்த நடவடிக்கைகளுக்கு மொத்த கார்பன் தடம் (நோக்கம் 1, 2 மற்றும் 3) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நோக்க அறிக்கை	எமிஷன் ஆதாரம்	2018 எமின் மொத்தம் (tCO2e)
நோக்கம் 1-நேரடி எமிஷன்	தளத்தில் சக்தி நிலையில் எமிஷன்ஸ் வங்கி உரிமையான வாகனங்கள்	441.24 3,087.15 1,701.52
மொத்த நோக்கம் 1		5,229.91
மொத்த அளவு 2-எரிசக்தி மறைமுக எமிஷன்	மின்சாரம் வாங்கியது	12,318.00
நோக்கம் 3-பிற மறைமுக எமிஷன்	மின்சாரம்-பரிமாற்றம் மற்றும் விநியோக இழப்புகள் வாகனங்கள் வாடகைக்கு உள்ளூர் மூன்றாம் தர விநியோகங்கள் கழிவு நீக்கம் ஊழியர் பரிமாற்றம் எரிபொருள் கொடுப்பனவு	1,409.71 50.39 203.80 303.11 2,019.85 91.05
மொத்த நோக்கம் 3		4,082.96
மக்கள் வங்கியின் மொத்த நடவடிக்கைகளுக்கு மொத்தமாக 1, 2 மற்றும் 3 கார்பன் தடம்		21,631.22

மக்கள் வங்கியின் மொத்த நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த உமிழ்வு 21,631.22 tCO2e ஆகும். 24.18%, முறையே 56.95% மற்றும் மொத்த வெளிப்பாட்டின் 18.88% ஆகியவற்றுக்கான நோக்கம் 1, நோக்கம் 2 மற்றும் நோக்கம் 3 கணக்குகள். வங்கியின் GHG உமிழ்வு ஆற்றல் விகிதம் 2018 (ஆண்டு ஒன்றிற்கு ஊழியர் வெளிப்பாடு) 2.67 (tCO2e) என கணக்கிடப்படுகிறது.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான எமது தலைமை அலுவலகத்திற்கு மொத்த கார்பன் தடம் (நோக்கம் 1, 2 மற்றும் 3):

நோக்க அறிக்கை	எமிஷன் ஆதாரம்	2017 எமிஷன் மொத்தம் (tCO2e)	2018 எமிஷன் மொத்தம் (tCO2e)
நோக்கம் 1 - நேரடி உமிழ்வுகள்	தள எரிசக்தி நிலையான எமிஷன்ஸ் வங்கி உரிமையாளர் வாகனங்கள்	65.16 585.54 571.91	45.96 83.01 437.30
மொத்த நோக்கம் 1		1,222.60	566.28
மொத்த அளவு 2-எரிசக்தி மறைமுக உமிழ்வுகள்	மின்சாரம் வாங்கியது	1,037.97	1,321.35
நோக்கம் 3-பிற மறைமுக உமிழ்வுகள்	மின்சாரம்-பரிமாற்றம் மற்றும் விநியோக இழப்புகள் கழிவு நீக்கம் ஊழியர் பரிமாற்றம் எரிபொருள் கொடுப்பனவு	118.79 1.31 8.83 104.72 10.59	151.22 17.34 20.90 336.03 69.09
மொத்த நோக்கம் 3		244.23	594.56
மக்கள் வங்கியின் தலைமைய மொத்த நோக்கம் 1, 2 மற்றும் 3 கார்பன் தடம்		2,504.81	2,482.19

இயற்கை மூலதனம்

அட்டவணையில் காட்டப்பட்டுள்ளவாறு, எமது தலைமை அலுவலகம் கார்பன் தடம் 2017 மதிப்பீட்டுடன் ஒப்பிடும்போது 22.62 tCO₂e (0.9%) இனால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் 2018 ஆம் ஆண்டில் நிலையான உமிழ்வுகள் (மின் குளிரூட்டி வாயு நிரப்பதல்) குறைத்தமை ஆகும். GHG மதிப்பீடுகளுக்கு மேலதிகமாக, தி கார்பன் கன்சல்டிங் கம்பெனி தலைமை அலுவலகத்திலும் ஊழியர்களின் சவால்களுக்கு ஊழியர்களைப் பயிற்றுவிப்பதற்காக ஒவ்வொரு பிராந்திய தலைமை அலுவலகத்திலும் பணியாளர் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தியது, இந்த ஆரம்ப முயற்சிகளில் நிறுவனத்தின் ஊழியர்களை பங்குபற்றி பலனடைந்தனர்.

GHG மதிப்பீடுகள் வங்கி GHG உமிழ்வுகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் மீது தாக்கத்தை குறைக்க மற்றும் குறைக்க அனுமதிக்கும். அத்தகைய மதிப்பீடுகள் குறைப்பு இலக்குகள் நீண்ட கால நடவடிக்கை திட்டங்களை உருவாக்கும் வசதிகளை வழங்குகிறது. இது பெருமளவில் சுற்றுச்சூழல் உணர்வுடன் சந்தையில் ஒரு தலைவராக மக்கள் வங்கியானது நமது பச்சை சான்றுகளையும் நிலைகளையும் உறுதிப்படுத்துகிறது.

கழிவு மேலாண்மை

ஒரு நிதி நிறுவனமாக இருப்பதால், எமது முதன்மை கழிவுப்பொருளானது காகிதமாகும். எனவே, ஒவ்வொரு நாளிலும் உருவாக்கப்பட்ட காகித கழிவுகளை குறைப்பதற்காக, வங்கி சமீப காலமாக காகிதத் தட்டுத் தீர்வுகளை மையமாகக் கொண்டு இத்திட்டத்தை முன்னெடுத்தது, இது காகிதத்தை பயன்படுத்துவதை முற்றிலும் குறைக்கிறது. 2016 ஆம் ஆண்டில் மின்-நிரல் திட்டத்தை முதலில் ஆரம்பித்து வைத்திருந்தோம், இப்போது நாம் டிஜிட்டல் தளத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான People's Wave மற்றும் People's Wiz மொபைல் வங்கி பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளோம். கடன் தோற்றம் செயல்முறை 2018 இல் டிஜிட்டல் செய்யப்பட்டது. டிஜிட்டல் முயற்சிகள் காரணமாக, எமது காகித பயன்பாட்டின் அளவு வங்கியில் கணிசமாக குறைந்தது. ஆன்லைன் தீர்வை மாற்றுவதற்கு மேலதிகமாக, எமது கிளை நெட்வொர்க்கில் மறுசுழற்சி புள்ளிகளை நிறுவிடப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் இலங்கையின் முதலாவது காகிதமற்ற வங்கியாக மாறும் பயணத்தில் குறிப்பிடத்தக்க நிலைக்கு எம்மை உயர்த்தியது. இதற்கு மேலதிகமாக ஏனைய கழிவு மேலாண்மை அமைப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, அதில் பிளாஸ்டிக், காகிதம் மற்றும் உணவு கழிவு ஆகியவற்றின் அடிப்படையில் கழிவுகள் பிரித்தெடுக்கப்படுகின்றன. கழிவுப்பொருட்களை குறைக்க மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மறுசுழற்சி வீதங்களை அதிகரித்து கழிவு வீதங்களை குறைப்புகளை மேம்படுத்த இந்த நடவடிக்கைகள் உதவிபுள்ளன.

நீர் மேலாண்மை

இரத்தினபுரி மற்றும் கண்டி சிறிய சிறுதொழில் நிலையத்தில் முதலீடு செய்ததன் மூலம் எமது நீர் முகாமைத்துவத்தை முன்னேற்றுவதற்கு பங்களிக்க முடிந்தது. இந்த ஓடும் நீரோட்ட நீர்த் திட்டம் மற்ற நீர்மின் சக்தி வசதிகளுடன் ஒப்பிடுகையில் குறைவான நீர் சேமிப்புகளைப் பயன்படுத்துகிறது, அதே சமயம் இலங்கை மின்சார வாரியத்திற்கான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்குகிறது. இந்தத் திட்டம், ஹைட்ரோ மின் நிலையங்கள் அருகே உள்ள பகுதியிலுள்ள சமூக நலன்களையும் வேலைவாய்ப்பையும் வழங்குகிறது.

பசுமை கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல்

நமது பசுமை கட்டமைப்பு கொள்கைகளை எமது கிளைகள் முழுவதும் திட்டமிடல் மற்றும் நடவடிக்கைகளில் ஊக்குவிப்பதில் ஒரு வலுவான கவனம் செலுத்துகிறோம். இலங்கை பசுமை கட்டிடம் கவுன்சிலின் GreenSL மதிப்பீட்டு முறையை பின்பற்றிய கார்பன் கன்சல்டிங் கம்பனி இந்த கொள்கையால் உருவாக்கப்பட்டது. எமது எரிசக்தி, நீர் மற்றும் கழிவுகளை திறம்பட நிர்வகிக்கவும், குறைக்கவும் எமக்கு உதவுகின்ற அனைத்து கிளைகள் மற்றும் அலுவலகங்கள் திட்டமிடல் மற்றும் நடவடிக்கைகளில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரங்களைப் பயன்படுத்துகிறோம். நமது சுற்றுச்சூழல் தாக்கத்தைத் தாங்கிக்கொள்ள ஒரு வங்கி கட்டமைப்பாட்டிற்குரிய, வங்கியின் சொந்தமான கட்டிடங்களில் அமைந்துள்ள கிளைகள் உள்ள சூரிய சக்தியில் முதலீடு செய்துள்ளோம்.

வங்கி மற்றும் ஊழியர்களின் சுற்றுச்சூழல் நட்பு முயற்சிகள்

சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்திற்காக "பசுமைக் குழு" ஒன்றை உருவாக்குவதன் மூலம் ஊழியர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்க மற்றும் ஊழியர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி சுற்றுச்சூழல் பொறுப்பு மீது விழிப்புணர்வு ஏற்பாடு செய்தல் ஆகியவற்றை ஊக்குவிக்க முடிகின்றது. தங்கள் வீடுகளுக்கு சூரிய சக்தி அமைப்புகள் முதலீடு செய்ய மற்றும் மின்சார அல்லது ஹைபிரிட் வாகனங்களை தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு வாங்குவதற்கு பணியாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையான "பசுமைக் கடன் திட்டம்" வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

GRI 302-1, 302-3

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மேம்பாடுகள்

எரிசக்தி செயல்திறத்தில் தொடர்ந்து முன்னேற்றம் அடைவதற்கும், பாதுகாப்பிற்காக சிறந்த நடைமுறைகளை செயல்படுத்துவதற்கும் நம் முயற்சிகள் பயனளிக்கின்றன. எமது கிளைகள் முழுவதும் சான்றளிக்கப்பட்ட ஆற்றல் மேலாண்மை அமைப்புகள் மூலமான ஆற்றல் சேமிப்பினால் நாம் எமது மின்சக்தி பயன்பாட்டை குறைக்க முடிந்தது. 2018 ஆம் ஆண்டில் தலைமை அலுவலக கட்டிடத்தின் மொத்த ஆற்றல் நுகர்வு 2,697,192 கிலோவாட் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் தலைமை அலுவலகத்தின் எரிசக்தி அடர்த்தி விகிதம் (வருடத்திற்கு ஒரு பணியாளருக்கு மின்சாரம் நுகர்வு) 2,741 கிலோவாட் அளவாக இருந்தது.

கடன் மற்றும் முதலீட்டுக் கொள்கையில் சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் பயன்படுத்துதல்

எமது கடன் மற்றும் முதலீட்டு கொள்கையில் சுற்றுச்சூழல் தாக்கங்களைக் கருத்தில் கொண்டதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது, பணவியல் நலன்கள் மட்டுமல்லாமல், எந்தவொரு எதிர்மறையான தாக்கங்களைக் குறைப்பதன் மூலமும், அத்தகைய முதலீடுகள் மூலம் நேர்மறையான சுற்றுச்சூழல் முன்முயற்சிகளை ஊக்குவிப்பதன் மூலமும் நீண்ட கால நன்மைகளை ஏற்படுத்தும். கடன் களை அங்கீகரிக்கும் போது எமது வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து சூழலின் தாக்கத்தை நாம் மதிப்பீடு செய்கிறோம்.

நிலையான செயற்பாட்டு இலக்குகளுக்கான பங்களிப்பு

நிதி வெற்றிக்கான முக்கியத்துவத்தை தாண்டி, மக்கள் வங்கியானது சமீபத்திய ஆண்டுகளில் முறையான தனது பொருளாதார நிபுணத்துவத்தை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை அதன் மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு சாதகமான பங்களிப்பைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. எமது வியாபாரத்தை ஒவ்வொரு விதத்திலும் நிலைநிறுத்துவதே இந்த இலக்கை அடைவதற்கான முக்கிய அம்சமாகும்.

வங்கியின் வர்த்தக கொள்கை மாதிரியின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக இருப்பது, கொள்கைகள், நடைமுறைகள், கலாச்சாரம் மற்றும் மனோநிலையில் வங்கியின் பரந்த மாற்றங்கள் ஆகியவற்றை நிலைநிறுத்துகிறது. நமது நாளாந்த வணிக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நிலைத்த தன்மையைக் கொண்டுவருவதற்கான ஒரு திட்டமிட்ட அணுகுமுறையை அறிமுகப்படுத்துவதற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் 2030 செயற்பட்டியலுக்கான நிலையான செயற்பாட்டு இலக்குகளை (SDG க்கள்) நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். நிலையான செயற்பாட்டு இலக்குகளுக்கான எங்கள் பொறுப்பு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

வங்கியின் ஒத்துழைப்பு

- ◆ நிலையான வளர்ச்சிக்கான உலகளாவிய ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகளை அமுல்படுத்துதல்
- ◆ கூட்டு அபிவிருத்தி முயற்சிகளை முன்னெடுக்க அரசாங்க, உள்நூர் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையுடன் ஒத்துழைப்பு

பொருளாதாரக் பரிமாணம்



தொழில் உருவாக்கம்
நியாயமான மற்றும் சமமான ஊதியம் மற்றும் சலுகைகள்
பாதுகாப்பான பணிச்சூழல், வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு, அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிகள்
“என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” முன்முயற்சியின் கீழ் கடன் நடவடிக்கைகள் மூலம் மறைமுகமான வேலைவாய்ப்பு வாய்ப்புகள்

2018 க்கான முக்கிய சிறப்பம்சங்கள்; >>>

வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன

வங்கியின் ஆட்சேர்ப்புகள் நுழைவு மட்டத்தில் செய்யப்படுகின்றன, முக்கியமாக முகாமைத்துவ பயிற்சி மற்றும் வாடிக்கையாளர் சேவை உதவியாளர்கள் ஒரு வழக்கமான அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டு வங்கி, டிஜிட்டல் வங்கிச் சூழலுக்கான தொடர்ச்சியான ஆட்சேர்ப்புக்களை வங்கியின் டிஜிட்டல் மாற்றம் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்தது.

2018 ஆம் ஆண்டில் 13 பணியாளர்களை வங்கி பணியமர்த்தியுள்ளது.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா முயற்சித் திட்டம்

இலங்கையின் SMEs மற்றும் சிறுதொழில் நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாக இலங்கையில் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக நிதி மற்றும் ஊடக அமைப்பின் முயற்சியாகும். ஒரு முன்னணி அரச வங்கியாக, வர்த்தகக் கடன் திணைக்களம், SME வங்கி அலகு, அபிவிருத்தி மற்றும் நுண்ணிய நிதித் திணைக்களம் மற்றும் சில்லறை வங்கி திணைக்களம் ஆகியவை திட்டத்தை மேம்படுத்துவதற்காக வங்கி முன்னுரிமையளிக்க கையொப்பமிட்டது.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா முன்முயற்சியுடன் தொடர்புபடுத்தப்பட்ட கடன் திட்டங்கள் தொடர்பாக கிளை மேலாளர்கள் மற்றும் கடன் உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு கிளையிலும் ஒரு சிறப்பு “Enterprise Sri Lanka” கருமபீடம் நிறுவப்பட்டது. கடன் திட்டத்தின் விவரங்கள் பின்வருமாறு:

- ◆ சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் வளர்ச்சி கடன் திட்டம்- (SMED)
- ◆ “ஜெய இசுர” கடன் திட்டம்
- ◆ சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் நிறுவனங்கள் கடன் திட்டம் (SMELOC)
- ◆ வணிக அளவிலான பால் வளர்ச்சி கடன் திட்டம் (CSDDL)
- ◆ “E-Friends II - மீளுருவாக்கம் நிதி கடன் திட்டம்” (சுற்றுச்சூழல் நட்பு தீர்வுகள் நிதியம் II)
- ◆ “ரன் அஸ்வென்” கடன் திட்டம்
- ◆ “டிரி சவிய” கடன் திட்டம்
- ◆ “கொவி நவோத” கடன் திட்டம்
- ◆ “செளபாக்யா” கடன் திட்டம்
- ◆ புதிய மக்கள் உடனடி கடன் திட்டம்
- ◆ சுய வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம் இரண்டாம் நிலை (SEPI-II)
- ◆ “கப்ருகா அயோஜனா” கடன் திட்டம்
- ◆ “கப்ருகா நிபாயம் டிரிய” கடன் திட்டம்
- ◆ “அத்வேல” கடன் திட்டம்
- ◆ சுற்றுச்சூழல் நட்பு “பகமை கடன்”
- ◆ “ரிய சக்தி”
- ◆ “ரிவி பால் சவி”
- ◆ “மாத்ய அருண”
- ◆ “சொதுரு பியச”
- ◆ “அரபும”

நிலையான செயற்பாட்டு இலக்குகளுக்கான பங்களிப்பு



உள்ளூர் வங்கியியல் தொழிற்துறையின் தரங்களை உயர்த்துவதற்காக தொழில்துறை முன்னணி டிஜிட்டல் உள்கட்டமைப்பில் முதலீடுகள் ஊடாக பிராந்திய உறுப்பினர்கள் SOE இன் கடன் மற்றும் இதன்மூலம் தேசிய உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக பங்களிப்பு செய்கிறது.

2018 க்கான முக்கிய சிறப்பம்சங்கள்; >>>

சுய வங்கி சேவை (SBU கள்)

வங்கியின் சுய-வங்கி சேவை கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளது, வங்கி மற்றும் நிதித் துறையில் நவீன தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ளும். எமது வாடிக்கையாளர்களை மட்டுமல்லாமல், எமது போட்டியாளர்களின் அந்த உயர்ந்த வாடிக்கையாளர்களையும் (உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள்) கவர்ந்துள்ளது. இதன் விளைவாக, புதிய வாடிக்கையாளர்களின் கணிசமான அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் இப்போது வங்கியின் தங்கள் வணிக உறவுகளை ஏற்படுத்தியுள்ளதன் சில மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுடன் இணைந்து எங்களை கடந்து வருகின்றனர். மேலும், சுய வங்கிக் அலகுகள் (SBU கள்) பிரபலமடைய அதிகரிப்புடன், எதிர்ப்பு மிகவும் குறைக்கப்பட்டு, வாடிக்கையாளர் சேவையை திறம்பட வழங்க கிளை வலையமைப்பில் ஒரு சாதகமான சூழலை உருவாக்குகிறது.

தன்னியக்க ரெலர் இயந்திரம் அடிப்படையிலான பரிவர்த்தனைகள்	பண வைப்பு இயந்திரம் அடிப்படையிலான பரிவர்த்தனைகள்	KIOSK அடிப்படையிலான பரிவர்த்தனைகள்
<ul style="list-style-type: none"> ◆ நிலுவை விசாரணை அட்டை (மக்கள் வங்கி வாடிக்கையாளர் மற்றும் ஏனைய வங்கி வாடிக்கையாளர்) ◆ பணம் மீள் பெறல் (மக்கள் வங்கி வாடிக்கையாளர் மற்றும் ஏனைய வங்கி வாடிக்கையாளர்) ◆ பணம் மீள் பெறல் அட்டை இன்றி பணம் மீள் பெறல் (மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும்) ◆ மினி அறிக்கைகள் அட்டை மூலம் (மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும்) ◆ முற்பணம் மக்கள் வங்கி கடன் அட்டை (மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும்) ◆ மொபைல் பணத்தை மீள் பெறல் * அட்டை இன்றி (மக்கள் வங்கி மற்றும் ஏனைய வங்கிகள்) 	<ul style="list-style-type: none"> ◆ நிலுவை விசாரணை அட்டை (மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும்) ◆ பணம் வைப்பு அட்டையுடன் (மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும்) ◆ பணம் மீள் பெறல் அட்டை இல்லாமல் (மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும்) ◆ 1 மில்லின் வரை - (மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும்) ◆ பணம் வைப்பு அட்டை இன்றி ரூ. 200,000 வரை - (மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும்) ◆ மினி அறிக்கைகள் அட்டையுடன் (மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும்) ◆ பட்டியல் கொடுப்பனவுகள் (அட்டை இல்லாமல் (மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும்) ◆ மொபைல் மீள்நிறப்பல் அட்டை இல்லாமல் (மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும்) 	<ul style="list-style-type: none"> ◆ அட்டை மூலம் (மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும்) ◆ சமநிலை விசாரணை ◆ ஒரு சொந்த கணக்குகளுக்கு இடையேயான நிதி பரிமாற்றங்கள் ◆ சொந்த கணக்கு மற்றும் பிற மக்கள் வங்கிக் கணக்குகளுக்கு இடையேயான நிதி பரிமாற்றங்கள் ◆ மினி அறிக்கைகள் ◆ மொபைல் ரீலோட் ◆ மொபைல் பண பரிமாற்றம்* ◆ பட்டியல் கொடுப்பனவு <p>* மக்கள் வங்கியில் உள்ள எந்த சேமிப்பு அல்லது தற்போதைய கணக்கு வைத்திருக்கும் அவன் / அவள் கையில் ஒரு மொபைல் போன் வைத்திருக்கும் எவருக்கும் SBU கள் மூலம் பணத்தை அனுப்ப முடியும் என்பதை குறிப்பாக கவனிக்க வேண்டும். (அதிகபட்சம் ரூ 10,000)</p>

People's Wave மொபைல் வங்கி பயன்பாடு

வங்கியின் மொபைல் பயன்பாடு "People's Wave" வெற்றிகரமாக Google Play Store மற்றும் Apple App Store மூலம் வெற்றிகரமாக வழங்கப்பட்டது.

நவீன மற்றும் அதிநவீன வங்கி அம்சங்களை உள்ளடக்கிய, "People's Wave" வாடிக்கையாளர்களின் வசதிக்கான சேவைகளை வழங்குகின்றது. இது கிளைகள் மற்றும் சேவை மையங்களில் உள்ள காசு கருமபீட வேலைப்பளுவை குறைக்க உதவுகிறது, இதன்மூலம் மிகவும் திறமையான மற்றும் உற்பத்தி சார்ந்த கிளை மாதிரிக்கு வழிவகுக்கிறது.

2018 ம் ஆண்டு உலக சிறுவர் தினத்தன்று தொடங்கப்பட்டது "பாடசாலை வங்கிக்கான பண வைப்பு எந்திரம்"

அக்டோபர் 1 ம் திகதி உலக குழந்தைகள் தினத்தை நினைவுகூரும் வகையில், வங்கியின் முதலாவது "பாடசாலை வங்கிக்கான பண வைப்பு இயந்திரம்" - கொழும்பு ஆனந்தா கல்லூரியில் 10 ஆம் திகதி அரம்பிக்கப்பட்டது. எங்கள் பணியாளர்களின் குறைந்த பங்கினைக் கொண்ட நாணயக் குறிப்புகள், "பாடசாலை வங்கிக்கான பண வைப்பு இயந்திரம்" கூட எந்தவொரு வைப்பு படிவங்களும் குழந்தைகள் தங்கள் சிறு சேமிப்புக் கணக்குகளுக்கு பணம் செலுத்துவதற்கு நிற்ப்பட்ட தேவையில்லை. இந்த அதிநவீன இயந்திரம் கைகேசை அடையாளம், ஊடாடும் தொடுதிரை, கண்காணிப்பு கேமரா மற்றும் நாணயங்கள் மற்றும் குறிப்புகள் வைப்பதற்கான தனி இடங்கள் உண்டு.

ISO 27001: 2013 இன் தகவல் பாதுகாப்புக்கான சான்றிதழ்

தகவல் பாதுகாப்பு முகாமைத்துவத்திற்கான ISO 27001: 2013 சான்றிதழ், 2018 ஆம் ஆண்டின் தரநிலையைப் பெறுவதற்கான முதல் மற்றும் ஒரே வங்கியாக வெற்றிகரமாக பெற்றுள்ளது. தகவல் பாதுகாப்புக்கான சர்வதேச தரநிலைக்கான இந்த சமீபத்திய பதிப்பு ISO / IEC 27001: 2013 ஒரு கட்டமைப்பை வழங்குகிறது மற்றும் வாடிக்கையாளர் தரவு இரகசியத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் பராமரிக்க உதவும் பயனுள்ள கட்டுப்பாடுகளை செயல்படுத்தும் ஒரு முறையான அணுகுமுறை. ISO / IEC 27001: 2013 உடன் வலுவூட்டப்பட்டது, அதன் முற்போக்கான மூலோபாயத்தின் ஒரு பகுதியாக திறனை, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் அதன் வணிகத்தை இயக்குவதற்கு வங்கி செயல்படுகிறது. இன்று வேகமாக வளர்ந்துவரும் உலகில் கிடைக்கக்கூடிய அம்சங்கள் மற்றும் சேவைகளை மேம்பட்ட மின்னணு டெலிவரி ஊடகங்களை உள்ளடக்கிய மிகவும் பாதுகாக்கப்பட்ட தொழில்நுட்ப சூழலை உருவாக்குவதன் மூலம் இது அடையப்படுகிறது.

ஒரு புதிய பாதுகாப்பு இயக்க முறைமையில் முதலீடு (SOC)

வங்கி அற்பப்பணித்துள்ள பாதுகாப்பு இயக்க மையத்தில் (SOC) முதலீடு செய்துள்ளது, இது மேம்பட்ட தொழில் சார்ந்த கட்டமைப்பு மற்றும் நெறிமுறைகளின் மூலம் வாடிக்கையாளர் தனியரிமையை பாதுகாக்க வங்கியின் திறனை பெரிதும் பலப்படுத்தும்.

தேசிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு பங்களிப்பு

பிராந்திய அனுசாரணை வளர்ச்சி, மின்சார மற்றும் நீர்ப்பாசன திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க தொகை வழங்கப்பட்டது.

சமூக பரிமாணம்



கிராமப்புறத்தில் உள்ள வங்கியில் பணத்தை சேமிப்பதை ஊக்குவித்தல்
 விநியோக அபிவிருத்தி
 உள்ளூர் பணியமர்த்தல்
 விநியோக அபிவிருத்தி

2018 க்கான முக்கிய சிறப்பம்சங்கள்; >>>

வங்கியின் கிளை வலையமைப்பு வங்கியின் கிளைகள், SBU க்கள் மற்றும் நாடு முழுவதும் வங்கிகள் முக்கியமாக வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா போன்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளிலும் கிழக்கு மற்றும் ஊவா பிராந்தியத்தில் வடக்கு பிராந்தியத்தில் 61 கிளைகளிலும் 49 கிளைகளிலும் வங்கி உள்ளது. ஏ.டி.எம்., வடக்கில் 45 , கிழக்கில் 50, ஊவாவில் 50 உள்ளது. வடகிழக்கில் 11 CDM க்கள், கிழக்கில் 14, ஊவாவில் 13, வட, கிழக்கு மற்றும் ஊவா பகுதிகளில் முறையே 10,11 மற்றும் 13 கியோஸ்க்குகளும் உள்ளன. வடக்குப் பகுதியில் 10 வெளிநாட்டு வங்கியியல் மையங்கள், கிழக்கில் 9, ஊவாவில் 6 உள்ளன.



ஊழியர் குடும்பங்களுக்கு மருத்துவ நன்மைகள்
 பணியாளர்களுக்கான ஆரோக்கியம் மற்றும் வேலை வாழ்க்கை இருப்புத் திட்டங்கள்

நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் நன்மைகள் மருத்துவ நலன்கள், இறப்பு மானியம், தனிப்பட்ட விபத்து காப்பீடு திட்டம், இயலாமை மற்றும் முரண்பாடு பாதுகாப்பு மற்றும் மகப்பேறு விடுப்பு ஆகியவை அடங்கும். மருத்துவ நலன்கள் ஊழியரின் குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கியது.

வங்கியின் நல்வாழ்வுத் திட்டங்கள் ஊழியர்களின் இடர்பாடுகளுக்கு உதவுவதோடு ஆரோக்கியமான வேலை வாழ்க்கைச் சமநிலைக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. வங்கி முழுமையான பொருத்தப்பட்ட உடற்பயிற்சி, வழக்கமான யோகா மற்றும் வங்கியால் ஒழுங்கமைக்கப்பட்ட பிற உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் உட்பட, ஊழியர்களின் உடல் நலத்தை ஆதரிக்க பலவிதமான முயற்சிகளுக்கு வங்கி உதவுகின்றது. மன அழுத்தம் முகாமைத்துவ பயிற்சி மூலம் உணர்ச்சி ஆதரவும் அளிக்கப்படுகிறது, அதே நேரத்தில் வங்கி ஊழியர்களால் வங்கியின் வருடாந்த விளையாட்டு மற்றும் பிற சமூக நிகழ்வுகள் அனைத்திலும் பங்கேற்க முடியும்.



கல்விக்கான குழந்தைகள் அணுகல் உதவுதல்
 ஊழியர் கல்வி உதவி
 அறிவு பகிர்வு பட்டறைகள்
 ஊழியர்கள் மற்றும் சமூகத்தின் தொடர் கல்விக்கு கல்வி நிறுவனங்களுடன் கூட்டுறவு

2018 க்கான முக்கிய சிறப்பம்சங்கள்; >>>

சிக உதான 5ம் ஆண்டு புலமையபரிசில் கருத்தரங்கு நிகழ்ச்சித் திட்டம் "சஜய" பத்திரிகையில் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் கல்வி 5 புலமையபரிசில் பரிட்சைக்கு உதவுகின்றது. ஊழியர்கள் தங்கள் மதுகலைப் படிப்புகளுக்கு சலுகையளிக்கும் விகிதத்தில் கல்விக்கூடலும் வழங்கப்படுகின்றது.

நிலையான செயற்பாட்டு இலக்குகளுக்கான பங்களிப்பு



பணியிடத்தில் பெண்களுக்கான ஊக்குவித்தல் அனைத்து வகையான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்துதலுக்கும் பூரண ஒத்துழைப்புக் கொள்கை. அனைத்து தொழிலாளர்கள் உறுதி - பெண்கள் மற்றும் ஆண்கள் பணியிட வழிமுறைகள் உட்பட, பணியிடத்தில் ஒரு சம உரிமை பேணப்படுகின்றது.

2018 க்கான முக்கிய சிறப்பம்சங்கள்; >>>

வங்கியில் பெண் பிரதிநிதித்துவம் பல ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் இது மொத்த ஊழியர்களில் 61.2% மற்றும் 2018 ஆம் ஆண்டில் வங்கியில் பெண்களின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் 62.0% ஆகும்.

நிறுவன நிர்வாகத்தில் பெண் பிரதிநிதித்துவம் 2017 முதல் 2018 வரை 3 முதல் 6 ஆண்டுகள் வரை அதிகரித்துள்ளது.



சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெறும் வகையில் முதலீடு செய்ய ஊழியர்களை ஊக்குவிப்பதற்கான சலுகை கடன் வழங்குதல்



ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான ஊதியம். அனைத்து ஊழியர்களுக்கும் பயிற்சி மற்றும் தொழில் வளர்ச்சியைப் பெறுவதற்கான சம வாய்ப்புகள் கிராமப்புறத்தில் உள்ள வங்கியில் பணத்தை சேமிப்பதை ஊக்குவித்தல் கல்விக்கான குழந்தைகளுக்கான அணுகு முறைகள் பெண்களுக்கு அதிகாரமளித்தல்

2018 க்கான முக்கிய சிறப்பம்சங்கள்; >>>

அடிப்படை சம்பள வீதம் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பின் மூலம் பெண்களுக்கு ஊதியம் 2018 ஆம் ஆண்டில் 1: 1 ஆகும். 2018 ஆம் ஆண்டில் ஊழியர் பயிற்சியின் பேரில் 74 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டது. பயிற்சி நேரங்களின் எண்ணிக்கை 161,378 மணிநேரம் எனக் கணக்கிடப்பட்டுள்ளதுடன் 2018 ல் 19.9 மணிநேரங்கள் ஆகும். கடந்த ஆண்டு 18 வெளிநாட்டு பயிற்சித் திட்டங்களுக்கு 41 ஊழியர்கள் அனுப்பப்பட்டனர்.

பல்வேறு பிரிவுகளுக்கு பின்வரும் திட்டங்கள் / முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன

மகனீர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, குடும்ப ஊட்டச்சத்து, நிதி ஒழுக்கம், மனப்பான்மை மற்றும் ஆளுமை மேம்பாடு ஆகியவற்றில் விழிப்புணர்வு பெற பெண்கள் “வனிதா வாஸனா” பட்டறை.

வங்கி, நிதிக் கணக்கியல், நிதி முகாமைத்துவம், சந்தைப்படுத்தல், வியாபார மூலோபாய மற்றும் வரிவிதிப்பு ஆகியவற்றின் மீது வாடிக்கையாளர்களுக்கு கல்வி கற்பதற்காக SME வாடிக்கையாளர்களுக்கான தொழில் முனைவோர் பெருமை.



உள்ளூர் ஆதாரங்கள் வங்கிகள் இல்லாத கிராமப்புற சமூகங்களிடையே நிதி சேமிப்பை ஊக்குவித்தல் பெண்களுக்கு அதிகாரமளித்தல்

“மக்கள் ஸ்மார்ட் லேடிஸ்” மற்றும் “வனிதா வாசனா மணி பிளானர்” போன்ற இரண்டு வகையான முதலீடுகள் உள்ளன. இதன் மூலம் வங்கியானது பெண்கள் தங்கள் பெண்களின் சேமிப்புகளை அதிகரித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஊக்குவிக்கிறது.



குழந்தை தொழிலாளர், கட்டாய உழைப்பு, அடிமை மற்றும் மனித கடத்தல் நடவடிக்கைகளுக்கு வங்கி இடமளிப்பதில்லை எதிர்ப்பு போட்டி மனப்பான்மை இல்லை இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு பூஜ்ய சகிப்புத்தன்மை வெளிப்படையான சுதந்திரம் உட்பட மனித உரிமைகளுக்கான ஆதரவு தொடர்ச்சியான மற்றும் தற்போதைய அக்கறை செலுத்துபவர்கள் அணுகல்

2018 க்கான முக்கிய சிறப்பம்சங்கள்; >>>

வங்கி ஊழியர்களுக்கான லஞ்ச ஊழல் மற்றும் லஞ்ச எதிர்ப்பு (AB & AC) கொள்கை வங்கியின் இயக்குனர்களின் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் லஞ்ச எதிர்ப்பு கொள்கை பொருத்தும் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க நன்னெறி மற்றும் பொருத்தமான முறையில் அதன் நடவடிக்கைகளை நடத்துவதற்கு வங்கி வழிகாட்டுதல்களை அமைக்கிறது.

எந்தவொரு சிக்கலையும் தீர்க்க உடனடி மேற்பார்வையாளருடன் பேசுவதற்கு அனைத்து ஊழியர்களும் கடுமையாக உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். இந்த விதத்தில் தீர்க்கப்பட முடியாத சிக்கல்களுக்கு, ஊழியர்களுக்கு வங்கி முறையான குறைகளை கையாளுதல் நடைமுறைகளை அணுகலாம். பணிநீக்கக் குழு மீது அதிகாரம் உள்ள பிரதான நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளர், ஊழியர்களால் எழுப்பிய குறைகளை சரிசெய்யும் மனப்பான்மைகளுக்கு மேலதிக விளக்கங்களை வழங்குவதற்காக பெருநிறுவன நிர்வாக உறுப்பினர்களைக் கொண்ட குழுவை நியமித்துள்ளார். அனைத்து சிக்கல்களையும் குழுவின் நடவடிக்கைகள் வெளிப்படையான முறையில் கையாளுகின்றன.

வங்கி திறந்த கதவு கொள்கையினை அமுல்படுத்தி ஊழியர்கள் தங்கள் மேலதிகாரிகளை சுதந்திரமாக தொடர்பு கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றார்கள். இந்த நோக்கத்திற்காக வாராந்த அணி விளக்கப்படங்கள், மாத கிளை கூட்டங்கள், பிராந்திய மாநாடுகள் போன்ற பல சாதாரண வழிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன

சுற்றுச்சூழல் அளவுகோல்



தேசத்தின் சேவை வர்த்தக நாமம் மற்றும் வங்கிச் சேவை வழங்கும் ஒரு வங்கியாளராக பசுமை உலகில் பசுமை சுற்றுச்சூழல் கருத்தியின் கீழ் பசுமை உலகத்திற்குள் சமூகத்தை முன்னேற்றி சமூகத்திற்கு உதவ எங்கள் வங்கி கடமைப்பட்டுள்ளது

“மக்கள் பசுமை துடிப்பு” சுற்றுச்சூழல் பேண்தகைமை முன்முயற்சி கீழ் , 2020 ஆம் ஆண்டில் ஒரு “கார்பன் உணர்வு மிக்க வங்கி” என தன்னை முன்னிலைப்படுத்தும் வங்கியாக மாற்றிட வங்கி உறுதி கொண்டுள்ளது.

வங்கியின் மொத்த நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த உமிழ்வு 21,631.22 tCO2e ஆகும். நோக்கம் 1, நோக்கம் 2 மற்றும் நோக்கம் 3 இன்படி முறையே 24.18% இ 56.95% மற்றும் 18.88% மொத்த உமிழ்வுகளை கொண்டுள்ளது.

ஒரு நொடியில் கடன்

எங்கள் சில்லறை கடன் தோற்றுவிப்பு
அமைப்பானது உங்கள் மாறுபட்ட
தேவைகளுக்கு கடன்களைப் பெறுவதில் மிக
விரைவான சேவை வழங்கும்.





நிதி அறிக்கையிடலுக்கான பணிப்பாளர்களின் பொறுப்பு

வங்கியின் பணிப்பாளர்கள் சபையானது, அது மேற்கொள்கின்ற சகல கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக உரிய கணக்குப் பதிவுப் புத்தகத்தினைப் பேணி வருகின்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுடன், வங்கியானது, நிலவரங்களின் நியாயமான பார்வையினையும், உண்மையான நோக்கினையும் தெளிவுபடுத்துகின்ற மேலும், வருடத்தின் இலாபம் அல்லது நட்டம் பற்றிய உண்மையானதும், நியாயமானதுமான பார்வையினை வழங்குகின்ற நிதிக் கூற்றினைத் தயாரிக்கின்றது என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பினையும் கொண்டுள்ளது.

இதற்கமைய பணிப்பாளர்கள் சபையானது, அதன் கிரமமான கூட்டங்களின் மீளாய்வுகள் மூலமாகவும், கணக்காய்வுக் குழு மூலமாகவும் நிதி அறிக்கையிடலுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்புக்களை மேற்பார்வை செய்கிறது. கணக்காய்வுக் குழுவின் அறிக்கையானது, பக்கம் 71 இல் வழங்கப்பட்டுள்ளது.

பணிப்பாளர்கள் சபையானது, செயற்றிறன் மிக்கதும், பூரணமானதுமான உள்நிலைக் கட்டுப்பாட்டு முறையினை நிறுவிடும். இது உள்நிலைப் பரிசீலிப்புக்கள், உள்நிலைக் கணக்காய்வு மற்றும் வங்கிச் சேவையினை ஒழுங்கான முறையில் நடத்திச் செல்வதற்கான நிதி மற்றும் ஏனைய தேவைப்படுத்தப்படுகின்ற கட்டுப்பாடுகளின் ஓட்டுமொத்த முறையினையும் கொண்டுள்ளதுடன், வங்கியின் சொத்துக்களைப் பாதுகாத்து, பதிவுகளின் துல்லியத் தன்மையினையும், நம்பகத்தன்மையினையும் இயலுமான அளவு சாத்தியமான வகையில் பெற்றுக்கொள்வதையும் கொண்டுள்ளது. தாம் தொடர்ச்சியான அடிப்படையில் பொருத்தமான கணக்கீட்டுக் கொள்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்துகின்றோம் என பணிப்பாளர்கள் கருதுவதுடன், 147 - 264 பக்கம் வரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள 2018 ஆம் ஆண்டுக்கான நிதிக் கூற்றினைத் தயாரிப்பதில் நியாயமானதும், நடைமுறைச் சாத்தியமிக்கதுமான தீர்மானங்களும், மதிப்பீடுகளும் இவற்றுக்கு உதவி வழங்கியுள்ளன.

பணிப்பாளர் சபையினர் பொருத்தமான தேவைகள், விதிமுறைகள், சட்டம் மற்றும் உள்ளகக் கட்டுப்பாடு மற்றும் பொருத்தமற்ற அறிக்கைகளை சீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கும் உத்தரவாதமளிப்பார்கள்.

இந்த நிதி அறிக்கையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள 2018 டிசம்பர் 31ல் முடிவடைந்த வருடத்திற்கான வங்கியின் நிதிக் கூற்றுக்கள் 1988ம் ஆண்டின் 30ம் இலங்க வங்கிச் சேவைச் சட்டம் மற்றும் அதற்கான திருத்தங்களுடனும் இலங்கை கணக்கீட்டு நியமங்கள் ஆகியவற்றின் தேவைப்பாடுகளுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டுச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இத்திகதியில் உள்ளவாறான புறநிலைக் கணக்காய்வாளர்களின் அறிக்கைக்கு அமைய நிதிக் கூற்றானது, வங்கியினதும் அதன் குழுமத்தினதும் விவகாரங்களின் உண்மையானதும், நியாயமானதுமான நோக்கினைப் பிரதிபலிக்கின்றது.



ரொஹான் பதிரகே

பிரதிப் பொது முகாமையாளர்
பணிப்பாளர்கள் சபை செயலாளர்

நிதிநிலை அறிக்கைகள் பற்றிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிவித்தல்



ජාතික විගණන කාර්යාලය

தேசிய கணக்காய்வு அலுவலகம்

NATIONAL AUDIT OFFICE



මගේ අංකය
எனது இல.
My No.

BAF/D/PB/2019/03

මගේ අංකය
உமது இல.
Your No.

දිනය
திகதி
Date

28 March 2019

மக்கள் வங்கியினதும் மற்றும் அதன் துணைக் கம்பனிகளினதும் 2018 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மற்றும் ஏனைய சட்டரீதியான மற்றும் பிரமாணரீதியான தேவைப்பாடுகள் மீது 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 12 ஆம் பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

மக்கள் வங்கியினதும் ("வங்கி") மற்றும் அதன் துணைக் கம்பனிகளினதும் ("தொகுதி") 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2018 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க பாராளுமன்றத்திற்கான எனது அறிக்கை காலக்கிரமத்தில் பட்டியல்படுத்தப்படும். இக் கணக்காய்வை மேற்கொள்வதற்கு பொதுத் தொழிலிலுள்ள பட்டயக் கணக்காளர்கள் நிறுவகமொன்று எனக்கு உதவியது.

வங்கியினதும் அதன் துணைக் கம்பனிகளினதும் 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையிணையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலையும் காசுப்பாய்ச்சலையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வின் நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பற்றியும் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றிணை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம்

நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, தொகுதியானது தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவின் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது தொகுதியினை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

வங்கி மற்றும் தொகுதியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் தொகுதியானது வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தொகுதி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாட்டென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பட்டிடையையும் பேணுகின்றேன். அத்துடன்

நிதிநிலை அறிக்கைகள் பற்றிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிவித்தல்



சுயேச்சை கணக்காய்வு அலுவலகம்
தேசிய கணக்காய்வு அலுவலகம்
NATIONAL AUDIT OFFICE

- ❖ மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான அடித்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடங்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- ❖ சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி தொகுதியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயல்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- ❖ பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- ❖ பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு தொகுதியில் உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையில் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் தொகுதி தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- ❖ வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எனது கணக்காய்வின் போது என்னால் இனங்காணப்படுகின்ற உள்ளகக் கட்டுப்பாடுகளிலுள்ள ஏனைய விடயங்களிற்கிடையேயான ஏதாவது முக்கியமான குறைபாடுகள் உள்ளடங்கிய முக்கியமான கணக்காய்வுக் காண்புகள் தொடர்பாக ஆளுகையுடன் தொடர்புபடுத்தப்பட்டவைகளை நான் தெரிவிக்கின்றேன்.

2. ஏனைய சட்டரீதியான மற்றும் பிரமாணரீதியான தேவைப்பாடுகள் மீதான அறிக்கை
2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் பின்வரும் தேவைப்பாடுகளிற்காக குறித்துரைக்கப்பட்ட ஏற்பாடுகளை உள்ளடக்குகின்றன.

- ❖ கணக்காய்விற்கு அவசியமான சகல தகவல்களையும் விளக்கங்களையும் நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என்பதுடன் இதுவரையான எனது பரிசீலனின் மூலம் தென்படுகின்றவாறு 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 12(அ) பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் வங்கி முறையான கணக்கீட்டுப் பதிவேடுகளை வைத்திருக்கின்றன.
- ❖ 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1) (ஈ) (க) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் ஒத்திருக்கின்றன.
- ❖ 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1) (ஈ) (க) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டில் என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் அனைத்தையும் உள்ளடக்குகின்றன.

மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில் பெறப்பட்ட சான்றுகளானவை பொருண்மையான விடயங்களிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் வேறு எதுவும் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கவில்லை.

- ❖ 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 12(ஈ) பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் வழமையான வணிக செயற்பாடுகளிற்கு வெளியே வங்கியினால் செய்துகொள்ளப்பட்ட ஏதேனும் ஒப்பந்தம் தொடர்பில் வங்கியின் ஆளுகை சபை உறுப்பினர் எவராவது நேரடியாக அல்லது நேரடியாகவல்லாமல் ஏதேனும் அக்கறை கொண்டுள்ளதை குறிப்பிடுதல்.
- ❖ 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 12(ஊ) பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் வங்கியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட ஏதேனும் ஏற்புடையற்பாலதான எழுத்தினாலான சட்டம், பொது அல்லது விசேட பணிப்புக்களுடன் வங்கியினால் இனங்கியொழுகாதுள்ளமையை குறிப்பிடுதல்.
- ❖ 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 12(எ) பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் வங்கி அதன் தத்துவங்கள், பணிகள் மற்றும் கடமைகளுக்கு இணங்க செயலாற்றியிருக்காதமையை குறிப்பிடுதல்.
- ❖ 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 12(ஏ) பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் வங்கியின் வளங்கள், காலவரையறைகளினுள்ளும் ஏற்புடையற்பாலவான சட்டங்களுக்கு இணங்கியொழுக்கவும் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும், பயனுறுதியாகவும் பெறப்பட்டுப் பயன்படுத்தப்பட்டிருக்காதமையை குறிப்பிடுதல்.

எச். எம். காமினி விஜேசிங்ஹு
கணக்காய்வாளர் தலைமை அறிவித்தல்

வருமானக் கூற்று

டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டு	குறிப்பு	2018 ரூ.000	வங்கி 2017 ரூ.000	மாற்றம் %	2018 ரூ.000	குழுமம் 2017 ரூ.000	மாற்றம் %
முழுமையான வருமானம்	7	185,977,370	160,835,391	15.6	219,357,457	188,853,787	16.2
வட்டி வருமானம்		171,134,700	149,184,471	14.7	200,310,780	173,820,509	15.2
வட்டிச் செலவினம்		(111,034,922)	(98,718,636)	12.5	(124,457,189)	(111,074,981)	12.0
தேறிய வட்டி வருமானம்	8	60,099,778	50,465,835	19.1	75,853,591	62,745,528	20.9
கட்டணம் மற்றும் தரகு வருமானம்		6,956,292	5,132,907	35.5	7,813,893	5,769,244	35.4
கட்டணம் மற்றும் தரகுச் செலவு		(363,442)	(260,773)	39.4	(363,442)	(260,773)	39.4
தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்	9	6,592,850	4,872,134	35.3	7,450,451	5,508,471	35.3
வர்த்தகம் மூலமான தேறிய இலாபம்/(நட்டம்)	10	4,555,089	2,782,102	63.7	4,467,581	2,815,322	58.7
ஏனைய செயற்பாட்டு வருமானம் (தேறிய)	11	3,331,289	3,735,911	-10.8	6,765,203	6,448,712	4.9
முழுமையான செயற்பாட்டு வருமானம்		74,579,006	61,855,982	20.6	94,536,826	77,518,033	22.0
பெறுமதி குறைப்புக் கட்டணம்	12	(7,317,461)	(1,348,460)	442.7	(8,821,027)	(3,049,861)	189.2
தேறிய செயற்பாட்டு வருமானம்		67,261,545	60,507,522	11.2	85,715,799	74,468,172	15.1
தனிப்பட்ட செலவினங்கள்	13	(19,904,835)	(15,227,458)	30.7	(23,882,867)	(18,440,828)	29.5
ஏனைய செலவினங்கள்	14	(15,404,948)	(13,094,394)	17.6	(21,230,488)	(18,768,628)	13.1
பெறுமதி சேர் வரி (VAT), தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) மற்றும் கடன் மீளச் செலுத்தல் வரிக்கு (DRL) முன்னரான செயற்பாட்டு வருமானம்		31,951,762	32,185,670	-0.7	40,602,444	37,258,716	9.0
நிதிச் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரி (VAT), தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) மற்றும் கடன் மீளச் செலுத்தல் வரி (DRL)		(7,545,272)	(6,272,565)	20.3	(9,440,846)	(7,390,285)	27.7
வரிக்கு முந்திய இலாபம்		24,406,490	25,913,105	-5.8	31,161,598	29,868,431	4.3
வருமான வரிச் செலவினங்கள்	15	(7,311,567)	(7,663,329)	-4.6	(9,669,455)	(9,357,510)	3.3
ஆண்டுக்கான இலாபம்		17,094,923	18,249,776	-6.3	21,492,143	20,510,921	4.8
பின்வருவன மூலம் கிடைக்கும் வருமானம்:							
வங்கியின் உரிமை முதல் பங்குதாரர்		17,094,923	18,249,776	-6.3	19,977,862	19,295,734	3.5
கட்டுப்படுத்தாத உரிமையாளர்கள்		-	-	-	1,514,281	1,215,187	24.6
		17,094,923	18,249,776	-6.3	21,492,143	20,510,921	4.8
ஒரு பங்கிற்கான வருமான இலாபம்	16						
சாதாரண பங்கென்றிற்கான அடிப்படை வருமானம் (ரூ.)	16.1	17,095	18,250	-6.3	19,978	19,296	3.5
சாதாரண பங்கென்றிற்கான வலுக்குறைந்த வருமானம் (ரூ.)	16.2	70	75	-6.3	82	79	3.5

பக்கம் 155 முதல் 264 வரை காட்டப்பட்டுள்ள குறிப்புகள் இந்த நிதி அறிக்கைகளுக்கான இன்றியமையாத பாகங்களாகும்.

முழுமையான வருமான அறிக்கை

டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டு	வங்கி		குழுமம்	
	2018 ரூ."000	2017 ரூ."000	2018 ரூ."000	2017 ரூ."000
முடிவடைந்த வருடத்திற்கான இலாபம்	17,094,923	18,249,776	21,492,143	20,510,921
ஏனைய முழுமையான வருமானம் / (செலவு)				
ஏனைய முழுமையான வருமானம் ஆனால் வருமான அறிக்கையில் மறுபரிசீலனை செய்யப்படாதது				
நியாயமான பெறுமதியில் உரிமை முதல் வாசிப்பு மீதான நிகர இலாபம்/(நட்டம்) OCI	17,560	-	17,560	-
வரையறுக்கப்பட்ட நன்மைத் திட்டங்களில் சம்பாதித்த நிகர இலாபம் மற்றும் இழப்பு	721,465	(3,222,626)	696,602	(3,246,834)
வரையறுக்கப்பட்ட நன்மைத் திட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட வரி விளைவு	(202,010)	(41,067)	(195,646)	(35,060)
காணி மற்றும் கட்டிடங்களின் மீள் மதிப்பீடு மூலமான இலாபம்	-	6,568,522	50,000	7,749,055
காணி மற்றும் கட்டிடங்களின் மீதான பிற்போடப்பட்ட வரிவிளைவு	-	(3,366,405)	(10,000)	(3,732,372)
முன்னைய ஆண்டுகளில் மீள்மதிப்பீட்டு மிகை மீதான ஒத்தி வைக்கப்பட்ட வரி விளைவு	-	-	(84,563)	-
	537,015	(61,576)	473,953	734,789
வருமான அறிக்கையில் மறுசீரமைக்கப்பட்ட ஏனைய முழுமையான வருமானம்				
கிடைக்கக்கூடிய விற்பனைக்கான நிதிச்சொத்துக்களின் மீள் அளவை மூல நிகர இலாபம்/(நட்டம்)	-	(177,930)	-	(175,331)
AFS முதலீட்டினை அகற்றலுக்கான இருப்பு மீதான AFS ஒதுக்கத்தின் மறுதலை	-	17,289	-	17,289
கடன் சாதனங்கள் மீதான நியாயப் பெறுமதியில் OCI நிகர இலாபம்/(நட்டம்)	(2,154)	-	(2,154)	-
பெறுதி நிதிச் சொத்துக்களின் பெறுமதியில் இலாபம் மற்றும் நட்டம்	-	-	-	(15,715)
வெளிநாட்டு நடவடிக்கைகளின் நிதி அறிக்கையின் மாற்றீடுகளில் தேறிய இலாபம்/(நட்டம்)	-	-	372,005	-
	(2,154)	(160,641)	369,851	(173,757)
ஆண்டுக்கான தேறிய வரிகளின் ஏனைய முழுமையான வருமானம்	534,861	(222,217)	843,804	561,032
ஆண்டுக்கான முழுமையான மொத்த வருமானம்	17,629,784	18,027,559	22,335,947	21,071,953
சேர வேண்டியவை:				
வங்கியின் உரிமை முதல் உடைமையாளர்	17,629,784	18,027,559	20,744,446	19,788,396
வங்கியின் கட்டுப்படுத்தாத உடைமையாளர்கள்	-	-	1,591,501	1,283,557
	17,629,784	18,027,559	22,335,947	21,071,953

பக்கம் 155 முதல் 264 வரை காட்டப்பட்டுள்ள குறிப்புகள் இந்த நிதி அறிக்கைகளுக்கான இன்றியமையாத பாகங்களாகும்.

நிதிநிலை அறிக்கை


டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டு	குறிப்பு	வங்கி			குழுமம்		
		2018 ரூ.'000	2017 ரூ.'000	மாற்றம் %	2018 ரூ.'000	2017 ரூ.'000	மாற்றம் %
சொத்துக்கள்							
காசும் காக்கு நிகரானவையும்	18	57,879,933	68,958,012	-16.1	58,835,090	69,675,003	-15.6
இலங்கை மத்திய வங்கியிலுள்ள நிலுவை	19	51,615,796	65,689,278	-21.4	51,615,796	65,689,278	-21.4
வங்கிகளுடனான வைப்புக்கள்	20	4,350,726	13,458,639	-67.7	9,096,252	18,944,087	-52.0
பெறுதி நிதிச் சாதனங்கள்	21	1,163,384	334,230	248.1	1,163,384	334,230	248.1
வர்த்தகத்திற்காக கையிருப்பிலுள்ள ஏனைய நிதிச் சொத்துக்கள்	22	-	53,042,557	-	-	53,354,989	-
நிதிச் சொத்துக்கள் - நியாயப் பெறுமதி மூலமான இலாபம் அல்லது நட்டம்	23	54,052,435	-	-	54,300,238	-	-
நிதிச் சொத்துக்கள் - பதிவுபிழைச் செலவில்							
வங்கிகளுக்கான கடன் மற்றும் கொடுப்பனவுகள்	24	32,167,421	86,097,515	-62.6	32,551,657	86,436,113	-62.3
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்கள்	25	1,265,667,467	1,012,642,714	25.0	1,415,927,536	1,143,766,774	23.8
கடன் கருவிகள் பதிவுபிழைச் செலவில் அளவீடப்பட்டது	26	201,650,435	-	-	209,696,173	-	-
முதிர்ச்சிபெற்ற நிதி முதலீடுகள்	27	-	112,351,039	-	-	117,137,814	-
நிதிச் சொத்துக்கள் - நியாயப் பெறுமதி மூலமான ஏனைய பூரண வருமானத்தில் [OCI]							
OCI ஊடான நியாயப் பெறுமதி மூலமான உரிமைப்பங்கு	28	1,179,922	-	-	1,179,956	-	-
OCI ஊடான நியாயப் பெறுமதியில் கடன் கருவிகள்	29	4,731,261	-	-	4,756,298	-	-
நிதி முதலீடுகள் - விற்பனை மூலம் கிடைக்கக்கூடியவை	30	-	3,415,344	-	-	4,483,905	-
துணை நிறுவனங்களில் முதலீடுகள்	31	1,027,542	1,325,766	-22.5	-	-	-
நன்மதிப்பு மற்றும் அருவச் சொத்துக்கள்	32	439,517	225,058	95.3	869,473	679,663	27.9
சொத்து, ஆலை மற்றும் உபகரணங்கள்	33	26,259,745	25,047,501	4.8	35,434,318	33,757,975	5.0
முதலீட்டுக் சொத்துக்கள்	34	1,264,752	1,222,299	3.5	175,795	177,501	-1.0
முற்பணக் குத்தகைகள்	35	461,043	483,886	-4.7	545,874	483,886	12.8
ஏனைய சொத்துக்கள்	36	30,791,610	22,805,270	35.0	32,392,393	24,157,374	34.1
மொத்தச் சொத்துக்கள்		1,734,702,989	1,467,099,108	18.2	1,908,540,233	1,619,078,592	17.9
பொறுப்புக்கள்							
வங்கிகளுக்கான கொடுப்பனவு	37	138,031,420	80,676,350	71.1	172,247,861	100,628,552	71.2
நிதிச்சாதனங்களுக்கான கொடுப்பனவு	21	2,512,205	273,975	816.9	2,512,205	273,975	816.9
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கொடுப்பனவு	38	1,422,961,240	1,244,002,768	14.4	1,495,326,489	1,305,625,750	14.5
ஏனைய கடன்கள்	39	35,575,554	24,380,962	45.9	35,082,488	33,634,482	4.3
நடைமுறை வரிப்பொறுப்புக்கள்	40	4,004,218	4,064,907	-1.5	5,075,102	4,367,318	16.2
தேறிய பிற்பாடப்பட்ட வரிப்பொறுப்புக்கள்	40	3,954,834	4,455,617	-11.2	7,347,484	7,277,032	1.0
ஏனைய பொறுப்புக்கள்	41	23,919,689	19,256,075	24.2	34,350,629	28,380,411	21.0
துணைநிலை தவணைக் கடன்கள்	42	12,533,904	12,531,728	0.0	33,084,526	32,447,923	2.0
மொத்தப் பொறுப்புக்கள்		1,643,493,064	1,389,642,382	18.3	1,785,026,784	1,512,635,443	18.0
உரிமை மூலதனம்							
கூறப்பட்ட மூலதனம்/ஒதுக்கப்பட்ட மூலதனம்	43	12,201,998	12,201,998	-	12,201,998	12,201,998	-
நியதிச் சட்ட ஒதுக்கு நிதி	44	6,669,490	5,814,744	14.7	6,669,490	5,814,744	14.7
ஏனைய ஒதுக்கங்கள்	45	26,008,948	25,117,785	3.5	28,027,230	26,913,806	4.1
தக்கவைத்திருக்கும் வருவாய்கள்	46	46,329,489	34,322,199	35.0	66,494,499	52,191,314	27.4
மொத்த பங்குதாரர்களின் பங்குமூலதனம்		91,209,925	77,456,726	17.8	113,393,217	97,121,862	16.8
கட்டுப்பாடற்ற உரிமை முதல்		-	-	-	10,120,232	9,321,287	8.6
மொத்த பங்குமூலதனம்		91,209,925	77,456,726	17.8	123,513,449	106,443,149	16.0
மொத்த பங்குமூலதனம் மற்றும் பொறுப்புக்கள்		1,734,702,989	1,467,099,108	18.2	1,908,540,233	1,619,078,592	17.9
வருநிலை நிகழ்வு பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகள்	47	402,761,963	303,344,150	32.8	409,575,397	304,101,876	34.7

பக்கம் 155 முதல் 264 வரை காட்டப்பட்டுள்ள குறிப்புகள் இந்த நிதி அறிக்கைகளுக்கான இன்றியமையாத பாகங்களாகும்.

இந்த நிதிநிலை அறிக்கைகளை தயாரித்தல் மற்றும் சமர்ப்பித்தலுக்கு பணிப்பாளர் சபையே பொறுப்பாக உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கைகள் பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்டு சபையின் சார்பில் பின்வருவோர் அதில் கைச்சாத்திட்டுள்ளனர்.



அனாம் ஏ அஹமட்
நிதித்துறைத் தலைவர்



என்.வசந்த குமார்
பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர்



நிஸ்ஸங்க் நாணயக்கார
தலைவர்

உரிமை மூலதன மாற்றங்கள் பற்றிய அறிக்கை - வங்கி

	கூறப்பட்ட மூலதனம்: ஒதுக்கப்பட்ட மூலதனம்		நியதிச்சட்ட ஒதுக்கு நிதியம் ரூ.'000	மீள்மதிப்புக் கையிருப்பு ரூ.'000
	சாதாரண பங்குகள் ரூ.'000	ஒதுக்கப்பட்ட மூலதனம் ரூ.'000		
01.01.2017 இல் உள்ளவாறான மீதி	49,998	7,152,000	4,902,255	10,843,204
வருடத்திற்கான இலாபம்	-	-	-	-
ஏனைய முழுமையான வருமானம்				
AFS முதலீடுகளுக்கான நியாயப்பெறுமதியில் மாற்றங்கள்	-	-	-	-
AFS முதலீட்டினை விற்றுத்தீர்த்தல் மீதான AFS ஒதுக்கத்தின் மறுதலை	-	-	-	-
காணி மற்றும் கட்டடங்களுக்கான மறுமதிப்பீடு	-	-	-	6,568,522
மீள் மதிப்பீட்டு மிகை மீதான பிற்போடப்பட்ட வரி விளைவு	-	-	-	(3,366,405)
தேறிய வரையறுக்கப்பட்ட நன்மைகள்	-	-	-	-
வரையறுக்கப்பட்ட பயன் திட்டங்களில் பிற்போடப்பட்ட வரி விளைவு	-	-	-	-
ஏனைய மொத்த முழுமையான வருமானம்/(செலவு)	-	-	-	3,202,117
மொத்த முழுமையான வருமானம் மற்றும்/(செலவு)	-	-	-	3,202,117
உரிமை முதல் வைத்திருப்போருடான கொடுக்கள் வாங்கல்கள், உரிமை முதலில் நேரடியாக அங்கீகரிக்கப்பட்டவை				
ஒதுக்கீட்டு மூலதனத்தில் அதிகரிப்பு	-	5,000,000	-	-
ஆண்டின் போது கையிருப்புக்களை மாற்றம் செய்தல்	-	-	912,489	-
ஆண்டின் போது பிடித்து வைத்த வருமானங்களில் மாற்றம்	-	-	-	6,590
திறைசேரி/பங்கிலாபத்திலிருந்தான விசேட அறவிடு	-	-	-	-
பங்குதாரர்களுடான மொத்தக் கொடுக்கல்வாங்கல்கள்	-	5,000,000	912,489	6,590
31.12.2017 இல் உள்ளவாறான மீதி	49,998	12,152,000	5,814,744	14,051,911
2018 ஜனவரி 01 இல் SLFRS 9 பொறுப்பேற்றல் விளைவு (குறிப்பு 6.2)				
01.01.2018 இல் SLFRS 9 இன் கீழ் மீள் ஆரம்ப தொடக்க மீதி சமநிலைகள்	49,998	12,152,000	5,814,744	14,051,911
ஆண்டுக்கான இலாபம்	-	-	-	-
ஏனைய மொத்த முழுமையான வருமானம்				
OCI ஊடான நியாயமான பெறுமதியில் உரிமை முதல் சாதனங்கள் மீதான நிகர இலாபம்/(நட்டம்)	-	-	-	-
OCI ஊடான கடன் சாதனங்கள் மீதான நியாயப் பெறுமதியில் நிகர இலாபம்/(நட்டம்)	-	-	-	-
வரையறுக்கப்பட்ட நன்மைத் திட்டங்களில் சம்பாதித்த நிகர இலாபம் மற்றும் இழப்பு	-	-	-	-
வரையறுக்கப்பட்ட பயன் திட்டங்கள் மீதான தேறிய நிகர இலாபம் அல்லது நட்டங்களின் பிற்போடப்பட்ட வரி விளைவு	-	-	-	-
மொத்த ஏனைய முழுமையான வருமானம்/(செலவு)	-	-	-	-
உரிமை முதல் வைத்திருப்போருடான கொடுக்கள் வாங்கல்கள், உரிமை முதலில் நேரடியாக அங்கீகரிக்கப்பட்டவை				
ஆண்டு காலப்பகுதியில் ஒதுக்கங்களுக்கான மாற்றம் (குறிப்பு 44) மற்றும் (குறிப்பு 45.4)	-	-	854,746	-
திறைசேரியின் விசேட அறவிடுகள்/பங்கிலாபம் (குறிப்பு 45.7)	-	-	-	-
பங்குதாரர்களுடான மொத்த மாற்றல்கள்	-	-	854,746	-
31.12.2018 இல் உள்ளவாறான மீதி	49,998	12,152,000	6,669,490	14,051,911

ஒதுக்கங்கள்

ஏனைய கையிருப்புகள் ரூ.'000	விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கையிருப்பு ரூ.'000	நிதிச் சொத்துக்களில் குழுஊழ்வு ஒதுக்கம் ரூ.'000	பிடித்துவைத்த வருமானம் ரூ.'000	மொத்தம் ரூ.'000
10,078,873	273,778	-	26,348,748	59,648,856
-	-	-	18,249,777	18,249,777
-	(177,930)	-	-	(177,930)
-	17,289	-	-	17,289
-	-	-	-	6,568,522
-	-	-	-	(3,366,405)
-	-	-	(3,222,626)	(3,222,626)
-	-	-	(41,067)	(41,067)
-	(160,641)	-	(3,263,693)	(222,217)
-	(160,641)	-	14,986,084	18,027,560
-	-	-	-	5,000,000
873,864	-	-	(1,786,353)	-
-	-	-	(6,590)	-
-	-	-	(5,219,690)	(5,219,690)
873,864	-	-	(7,012,633)	(219,690)
10,952,737	113,137	-	34,322,199	77,456,726
-	(113,137)	115,030	(458,787)	(456,894)
10,952,737	-	115,030	33,863,412	76,999,832
-	-	-	17,094,923	17,094,923
-	-	-	-	-
-	-	17,560	-	17,560
-	-	(2,154)	-	(2,154)
-	-	-	721,465	721,465
-	-	-	(202,010)	(202,010)
-	-	15,406	519,455	534,861
-	-	15,406	17,614,378	17,629,784
873,864	-	-	(1,728,611)	-
-	-	-	(3,419,690)	(3,419,690)
873,864	-	-	(5,148,301)	(3,419,690)
11,826,601	-	130,436	46,329,489	91,209,925

உரிமை மூலதன மாற்றங்கள் பற்றிய அறிக்கை - குழுமம்

	கூறப்பட்ட மூலதனம்/ ஒதுக்கப்பட்ட மூலதனம்		நியதிச்சட்ட ஒதுக்கு நிதியம் ரூ.'000	மீள்மதிப்புக் கையிருப்பு ரூ.'000
	சாதாரண பங்குகள் ரூ.'000	ஒதுக்கப்பட்ட மூலதனம் ரூ.'000		
01.01.2017 இல் உள்ளவாறான மீதி	49,998	7,152,000	4,902,255	11,883,155
வருடத்திற்கான இலாபம்				
ஏனைய முழுமையான வருமானம்				
AFS முதலீடுகளுக்கான நியாயப்பெறுமதியில் மாற்றங்கள்				
AFS முதலீட்டினை விற்றுத்தீர்த்தல் மீதான AFS ஒதுக்கத்தின் மறுதலை				
தேறிய வரையறுக்கப்பட்ட நன்மைகள்				
காணி மற்றும் கட்டடங்களுக்கான மறுமதிப்பீடு				7,582,372
மீள் மதிப்பீட்டு மிகை மீதான பிற்போடப்பட்ட வரி விளைவு				(3,640,880)
பெறுதி நிதிச் சொத்துக்கள் மீதான இலாபம் மற்றும் நட்டம்				
வரையறுக்கப்பட்ட பயன் திட்டங்களில் பிற்போடப்பட்ட வரி விளைவு				
ஏனைய மொத்த முழுமையான வருமானம்/(செலவு)	-	-	-	3,941,492
மொத்த முழுமையான வருமானம்/(செலவு)	-	-	-	3,941,492
உரிமை முதல் வைத்திருப்போருடான கொடுக்கல் வாங்கல்கள், உரிமை முதலில் நேரடியாக அங்கீகரிக்கப்பட்டவை				
ஒதுக்கீட்டு மூலதனத்தில் அதிகரிப்பு		5,000,000		
ஆண்டின் போது கையிருப்புக்களை மாற்றம் செய்தல்			912,489	
ஆண்டின் போது பிடித்து வைத்த வருமானங்களில் மாற்றம்				6,590
திறைசேரி/பங்கிலாபத்திலிருந்தான விசேட அறவிடு				
உரிமை மாற்றங்கள் காரணமான அசைவுகள்				
செலுத்தப்பட்ட பங்குலாபம்				
பங்குதாரர்களுடான மொத்தக் கொடுக்கல்வாங்கல்கள்	-	5,000,000	912,489	6,590
31.12.2017 இல் உள்ளவாறான மீதி	49,998	12,152,000	5,814,744	15,831,237
2018 ஜனவரி 01 இல் SLFRS 9 பொறுப்பேற்றல் விளைவு (குறிப்பு 6.5)				
01.01.2018 இல் SLFRS 9 இன் கீழ் மீள் ஆரம்ப தொடக்க மீதி சமநிலைகள்	49,998	12,152,000	5,814,744	15,831,237
வருடத்திற்கான இலாபம்	-	-	-	-
ஏனைய முழுமையான வருமானம்				
OCI ஊடான நியாயமான பெறுமதியில் உரிமை முதல் சாதனங்கள் மீதான நிகர இலாபம்/(நட்டம்)	-	-	-	-
OCI ஊடான கடன் சாதனங்கள் மீதான நியாயப் பெறுமதியில் நிகர இலாபம்/(நட்டம்)	-	-	-	-
வெளிநாட்டு நடவடிக்கைகளின் நிதி அறிக்கைகள் மாற்றீடுகளினான தேறிய இலாபம்/(நட்டம்)	-	-	-	-
வரையறுக்கப்பட்ட நன்மைத் திட்டங்களில் சம்பாதித்த நிகர இலாபம் மற்றும் இழப்பு	-	-	-	-
வரையறுக்கப்பட்ட பயன் திட்டங்கள் மீதான தேறிய நிகர இலாபம் அல்லது நட்டங்களின் பிற்போடப்பட்ட வரி விளைவு	-	-	-	-
காணி மற்றும் கட்டிடங்களின் மீள் மதிப்பீட்டு மிகை	-	-	-	37,500
மீள் மதிப்பீட்டு மிகை மீதான பிற்போடப்பட்ட வரி விளைவு	-	-	-	(7,500)
கடந்த ஆண்டுகளில் மீள் மதிப்பீட்டு மிகை மீதான பிற்போட்ட வரி விளைவு	-	-	-	(63,422)
மொத்த ஏனைய முழுமையான வருமானம்/(செலவு)	-	-	-	(33,422)
மொத்த முழுமையான வருமானம்/(செலவு)	-	-	-	(33,422)
உரிமை முதல் வைத்திருப்போருடன் கொடுக்கல் வாங்கல்கள், உரிமை முதலில் நேரடியாக அங்கீகாரம்				
ஆண்டு காலப்பகுதியில் ஒதுக்கங்களுக்கான மாற்றம் (குறிப்பு 44) மற்றும் (குறிப்பு 45.4)	-	-	854,746	-
திறைசேரியின் விசேட அறவிடுகள்/பங்கிலாபம் (குறிப்பு 45.7)	-	-	-	-
செலுத்தப்பட்ட பங்குலாபம்	-	-	-	-
பங்குதாரர்களுடான மொத்தக் கொடுக்கல் வாங்கல்கள்	-	-	854,746	-
31.12.2018 இல் உள்ளவாறான மீதி	49,998	12,152,000	6,669,490	15,797,815

ஒதுக்கங்கள்								
ஏனைய கையிருப்புகள் ரூ.'000	விந்நபனைக்காக வைக்கப்பட்டுள்ள கையிருப்பு ரூ.'000	நிதிச் சொத்துக்களில் FVOCI ஒதுக்கம் ரூ.'000	காசுப்பாய்ச்சல் காப்பு ஒதுக்கம் ரூ.'000	பிடித்துவைத்த வருமானம் ரூ.'000	மொத்தம் ரூ.'000	கட்டுப்படுத்தப் படாத உரிமை முதல் வட்டி ரூ.'000	மொத்த உரிமை முதல் ரூ.'000	
10,078,873	296,180		11,787	43,185,534	77,559,782	7,631,326	85,191,108	
				19,295,734	19,295,734	1,215,187	20,510,921	
					-		-	
	(177,011)				(177,011)	1,680	(175,331)	
	17,289				17,289	-	17,289	
				(3,240,752)	(3,240,752)	(6,082)	(3,246,834)	
					7,582,372	166,683	7,749,055	
					(3,640,880)	(91,492)	(3,732,372)	
			(11,787)		(11,787)	(3,928)	(15,715)	
				(36,570)	(36,570)	1,510	(35,060)	
-	(159,722)		(11,787)	(3,277,322)	492,661	68,371	561,032	
-	(159,722)		(11,787)	16,018,412	19,788,395	1,283,558	21,071,953	
					-		-	
					5,000,000		5,000,000	
873,864				(1,786,353)	-		-	
				(6,590)	-		-	
				(5,219,690)	(5,219,690)		(5,219,690)	
(6,626)					(6,626)	987,624	980,998	
					-	(581,222)	(581,222)	
867,238	-		-	(7,012,633)	(226,316)	406,403	180,086	
10,946,111	136,458		-	52,191,314	97,121,862	9,321,287	106,443,149	
	(136,458)	115,030		(1,031,973)	(1,053,401)	(198,836)	(1,252,237)	
10,946,111	-	115,030	-	51,159,341	96,068,461	9,122,451	105,190,912	
-	-		-	19,977,862	19,977,862	1,514,281	21,492,143	
					-		-	
-	-	17,560	-	-	17,560	-	17,560	
	-	(2,154)			(2,154)	-	(2,154)	
279,004	-		-	-	279,004	93,001	372,005	
				702,840	702,840	(6,238)	696,602	
				(197,243)	(197,243)	1,597	(195,646)	
					37,500	12,500	50,000	
					(7,500)	(2,500)	(10,000)	
					-	(63,422)	(84,563)	
279,004	-	15,406	-	505,597	766,585	77,219	843,804	
279,004	-	15,406	-	20,483,459	20,744,447	1,591,500	22,335,947	
					-		-	
873,864	-		-	(1,728,611)	-	-	-	
-	-		-	(3,419,690)	(3,419,690)	-	(3,419,690)	
-	-		-	-	-	(593,719)	(593,719)	
873,864	-		-	(5,148,301)	(3,419,690)	(593,719)	(4,013,409)	
12,098,979	-	130,436	-	66,494,499	113,393,217	10,120,232	123,513,449	

காசப்பாய்ச்சல் கூற்று

டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டு	குறிப்பு	வங்கி		குழுமம்	
		2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
செயற்பாட்டு நடவடிக்கைகள் மூலமான காசப்பாய்ச்சல்					
வரிக்கு முன்னரான இலாபம்		24,406,490	25,913,105	31,161,598	29,868,431
சீராக்கல்கள்					
வரிக்கு முந்திய இலாபத்தில் உள்ளடக்கப்பட்ட காச சாரா விடயங்கள்	52	11,033,110	4,044,519	12,855,135	6,004,394
செயற்பாட்டுச் சொத்துக்களின் மாற்றங்கள்	53	(193,146,843)	(137,084,970)	(213,458,425)	(147,647,369)
செயற்பாட்டுப் பொறுப்புக்களின் மாற்றங்கள்	54	249,321,384	136,623,690	266,028,450	146,347,373
துணை நிறுவனங்கள் மற்றும் ஏனையவற்றிலிருந்தான பங்கிலாப வருமானம்		(1,653,163)	(1,643,111)	(210,112)	(305,136)
துணைநிலை கடன்கள் மீதான செலவுகள்		1,612,592	1,612,500	3,960,814	4,209,131
விசேட ஓய்வூதியத்திட்டம்/பணிக்கொடை ஆகியவற்றுக்கு செலுத்தப்பட்ட பங்களிப்புகள்		1,629,163	1,169,904	1,751,198	1,254,748
செலுத்தப்பட்ட வரி		(8,075,049)	(5,046,022)	(9,096,865)	(6,735,303)
செயற்பாட்டு நடவடிக்கைகளின் மூலம் கிடைக்கும் தேறிய காச		85,127,684	25,589,615	92,991,793	32,996,268
முதலீட்டு நடவடிக்கைகளின் காசப்பாய்ச்சல்					
முதலீட்டு சொத்துக்களை கொள்வனவு செய்தல்		(44,160)	(1,040,000)	-	4,798
காணி, தொழிற்சாலைகள், இயந்திர உபகரணங்கள் கொள்வனவு		(2,863,760)	(2,805,073)	(3,505,913)	(3,328,075)
காணிகள், தொழிற்சாலைகள், இயந்திர உபகரண விற்பனை மூலம் கிடைத்த பணம்		74,206	27,306	78,220	46,041
நிதி முதலீடுகளை கொள்வனவு செய்தல்		(89,673,318)	(16,475,317)	(92,932,281)	(16,364,145)
அருவச் சொத்துக்களின் தேறிய கொள்வனவு		(321,788)	(158,080)	(344,224)	(191,723)
துணை நிறுவனங்கள் மற்றும் ஏனையவற்றின் முதலீடுகள் மூலம் கிடைக்கும் பங்கிலாபம்		1,653,163	1,643,111	210,112	305,136
துணை நிறுவன கையகப்படுத்தல் மூலம் தேறிய காசம் காசுக்கு சமமானவை		-	-	-	(1,114,082)
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்தான (பயன்படுத்தப்பட்ட) தேறிய காச		(91,175,657)	(18,808,053)	(96,494,086)	(20,642,050)
நிதி நடவடிக்கைகள் மூலமான காசப்பாய்ச்சல்					
ஒதுக்கப்பட்ட மூலதன அதிகரிப்பு		-	5,000,000	-	5,000,000
கீழ்நிலை கடன் வழங்குவதற்கான தேறிய செயற்பாடுகள்		-	-	6,000,000	-
கீழ்நிலை கடனை மீளச்செலுத்தல்		-	-	(5,213,713)	(3,785,560)
கீழ்நிலை கடனுக்கு செலுத்தப்பட்ட வட்டி		(1,610,416)	(1,612,500)	(4,110,498)	(4,501,445)
கட்டுப்படுத்தப்படாத உரிமை முதலுக்கான செலுத்தப்பட்ட பங்கிலாபம்		-	-	(593,719)	(581,222)
ஏனைய பங்குமூலதனத்திற்கு செலுத்தப்பட்ட பங்கிலாபம்/கட்டணம்		(3,419,690)	(5,219,690)	(3,419,690)	(5,219,690)
நிதி நடவடிக்கைகள் மூலமான (பயன்படுத்தப்பட்ட) தேறிய காச		(5,030,106)	(1,832,190)	(7,337,620)	(9,087,917)
காச மற்றும் காசுக்கு சமமானவைகளில் தேறிய அதிகரிப்பு/குறைவு		(11,078,079)	4,949,373	(10,839,913)	3,266,301
வருடத்தின் ஆரம்பத்திலுள்ள காச மற்றும் காசுக்கு சமமானவை		68,958,012	64,008,639	69,675,003	66,408,702
வருட இறுதியில் உள்ள காச மற்றும் காசுக்கு சமமானவை		57,879,933	68,958,012	58,835,090	69,675,003

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

1. அறிக்கையிடும் அமைப்பு

GRI 102-5

1.1 பெரு நிறுவனத் தகவல்

மக்கள் வங்கியானது 1961 ஆண்டின் 29ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் கீழ் 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, இலங்கையில் இயங்கி வருகின்ற அரசாங்கத்திற்குச் சொந்தமான வங்கியாகும். இவ்வங்கியின் பதிவுசெய்யப்பட்ட காரியாலயம் கொழும்பு 02, இலக்கம். 75, சேர் சித்தம்பலம் ஏ கார்டினர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2018ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்திற்கான வங்கியின் திரட்டிய நிதிக்கூற்றானது வங்கியினையும் அதன் துணைக் கம்பனிகளையும் (அனைத்தும் ஒரு குழுமம்) உள்ளடக்குகின்றது.

இந்தக் குழுமத்தின் தாய் நிறுவனம் மக்கள் வங்கி ஆகும்.

1.2 முதன்மை நடவடிக்கைகள்

வங்கி

முதலீடுகளை ஏற்றுக்கொள்ளுதல், கடன் வசதிகளை வழங்குதல், தனிப்பட்ட வங்கிச் சேவை, அபிவிருத்தி வங்கிச் செயற்பாடு, அடகு தரகச்சேவைகள், சர்வதேச வர்த்தகம், அரசு பிணையங்கள், அடக்களின் செயற்பாடு, முதலீட்டு வங்கி மற்றும் வெளிநாட்டு நாணயப் பரிமாற்றங்களுக்கான கடல்கடந்த வங்கிச்சேவை போன்றவற்றை உள்ளடக்குகின்றது.

துணை நிறுவனங்கள்

வங்கியின் துணை நிறுவனங்களின் முதன்மைச் செயற்பாடுகள் பின்வருமாறு:

நிறுவனத்தின் பெயர்	முதன்மை நடவடிக்கைகள்
பீப்ளஸ் லீசிங் மற்றும் பிளான்ஸ் பி.எல்.சி.	இதன் பிரதான வணிகத்துறை நடவடிக்கைகள் நிதிக்குத்தகை வழங்குதல், கடனுக்கு சொத்துக்களை வாங்குவதற்கு நிதி வழங்குதல், குறிப்பிட்ட காலப்பகுதிக்கான கடன்கள், இஸ்லாமிய நிதிச் செயற்பாடு, சிறிய அடிப்படையிலான வர்த்தகம், பங்கு வர்த்தகம், கடன் கருவிகளை வெளியிடல், பெக்ரிங், நகை அடகு பிடித்தல் மற்றும் பொதுமக்களிடமிருந்து முதலீடுகளைப் பெறுகொள்ளுதல் போன்றவற்றை உள்ளடக்குதல்.
பீப்ளஸ் ட்ரவல்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்.	பயணங்களை ஒழுங்கு செய்தல் மற்றும் விமானச் சீட்டுக்கள் விற்பனை (பிரயாணத் துறை முகவர் சேவை)
பீப்ளஸ் மேர்ச்சன்ட் பிளான்ஸ் பி.எல்.சி.	குத்தகை அடிப்படையில் சேவைகளை வழங்குதல், வாடகைக் கொள்வனவு, வர்த்தகத்திற்கு நிதியுதவி வழங்குதல், ஆதன வர்த்தகம், குறுகிய கால முதலீடுகள், பாரிய வணிகத்துறை நிதிச் சேவைகளை வழங்குதல்.

உப துணை நிறுவனங்கள்

வங்கியின் உப துணை நிறுவனங்களின் பிரதான செயற்பாடுகள் பின்வருமாறு:

நிறுவனத்தின் பெயர்	முதன்மை நடவடிக்கைகள்
பீப்ளஸ் லீசிங் பீரீட் மனேஜ்மென்ட் லிமிட்டட்.	வாகனங்களின் முகாமெத்துவம், வாகனங்களை மதிப்பீடு செய்தல், வாகனங்களை விற்பனை செய்தல், காப்புறுதி மதிப்பீடு மற்றும் வாகனப் பராமரிப்பு நிலையங்களை செயற்படுத்துதல்.
பீப்ளஸ் லீசிங் புரப்பட்டி டிவலப்மென்ட் லிமிட்டட்.	கலப்பு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சொத்து அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
பீப்ளஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி	பொதுக் காப்புறுதி வணிகத் துறையை மேற்கொள்ளுதல்.

நிறுவனத்தின் பெயர்	முதன்மை நடவடிக்கைகள்
பீப்ளஸ் மெக்ரோ பிளான்ஸ் லிமிட்டட் (பின்னர், பீப்ளஸ் மெக்ரோ - கொமர்ஸ் லிமிட்டெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது)	வங்கியல்லா நிதிச் சேவைகளை குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் சிறிய நிறுவனங்களுக்குப் பெற்றுக் கொடுத்தல்.
பீப்ளஸ் லீசிங் ஹெவ்லொக் புரப்பட்டி லிமிட்டட்.	அலுவலகக் கட்டடங்களை நிர்மாணித்தலும் பராமரித்தலும்
லங்கன் அலியான்ஸ் பிளான்ஸ் லிமிட்டட்.	அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களுக்கு குத்தகையைப் பெற்றுக் கொடுத்தலும் கடன் வழங்குதலும்.

2. தயாரிப்பின் அடிப்படை

2.1. இணக்க அறிக்கை

குழுமத்தின் ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகள் மற்றும் வங்கியின் நிதி அறிக்கைகளான வருமான கூற்று, முழுமையான வருமான அறிக்கை, நிதி நிலைக்கூற்று, உரிமை முதல் மாற்றங்கள் மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று ஆகியன இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தால் வழங்கப்படும் இலங்கை கணக்கீட்டு நியமத்திற்கமைய (LKAS மற்றும் SLFRS) தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிதி அறிக்கைகள் 1961ம் ஆண்டின் 29ஆம் இலக்க மக்கள் வங்கிச்சட்டத்திற்கு இயையும் வகையில் தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச்சட்டத்திற்கு இயையும்வகையிலும் இந்நிதி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

2.2 நிதி அறிக்கைகளுக்கான பணிப்பாளர்களின் பொறுப்புகள்

ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் தனியான நிதி அறிக்கைகளை இலங்கை கணக்காளர் தரத்திற்கமைய (LKAS மற்றும் SLFRS) 1988 ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கிச் சட்டம் மற்றும் 1961 ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் தேவைகளுக்கு ஏற்படையதாக வங்கியின் பணிப்பாளர் சபை பொறுப்புடையுடன் தயாரித்து சமர்ப்பிக்கின்றது.

2.3 நிதி அறிக்கைகளை அங்கீகரித்தல்

பணிப்பாளர் சபை 2019 மார்ச் 28ஆம் திகதி அன்று விடுத்த பணிப்புரைக்கமைய 2018 டிசம்பர் 31ஆம் திகதியில் முடிவடையும் வருடத்திற்கான முழுமையான மற்றும் தனியான நிதி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

2.4 அளவீட்டின் அடிப்படை

மதிப்பீட்டின் அடிப்படையிலான நிதி அறிக்கை, வரலாற்று ரீதியிலான செலவை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக பணவீக்க செயற்பாடுகளை சரிப்படுத்தாத நிலையில் தயாரிப்பதற்காகின்றது. எனினும், பின்வரும் நிதிநிலை அறிக்கை விடயங்களில் இதற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது:

- ◆ பெறுதி நிதிக் கருவிகள் நியாயமான பெறுமதியின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுதல்.
- ◆ வியாபாரத்திற்காக வைத்திருக்கப்பட்ட ஏனைய நிதிச் சொத்துக்கள் நியாயமான பெறுமதியில் மதிப்பிடப்பட்டது.
- ◆ இலாபம் அல்லது நட்டம் ஊடாக நியாயமான பெறுமதியில் உள்ள நிதிக்கருவிகள் நியாயமான பெறுமதியில் மதிப்பிடப்பட்டன.
- ◆ விற்பனைக்காக உள்ள நிதிச் சொத்துக்கள் நியாயமான பெறுமதியில் மதிப்பிடப்பட்டுள்ளன.
- ◆ OCI ஊடாக நியாயமான பெறுமதியிலுள்ள உரிமை முதல் கருவிகள் நியாயமான பெறுமதியில் மதிப்பிடப்பட்டுள்ளன.
- ◆ OCI ஊடாக நியாயமான பெறுமதியில் உள்ள கடன் கருவிகள் நியாயமான பெறுமதியில் மதிப்பிடப்பட்டுள்ளன.
- ◆ விசேட ஒய்வூதிய திட்டங்களுக்கான ஒழுங்குமுறைகள் பொறுப்புகளுக்கு அமைய மதிப்பீடு செய்யப்படுதல் மற்றும் விசேட ஒய்வூதிய திட்டங்களுக்கான உடன்பாட்டிற்கு அங்கீகரிக்கக் கூடிய வகையில் மதிப்பீடு செய்யப்பட்டு திட்டத்தின் மொத்த சொத்துக்களை விட நியாயப் பெறுமதியில் குறைவான வகையில் அமைந்துள்ளது.

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

❖ காணி மற்றும் கட்டடங்கள் கையேற்றின் போதுள்ள விலையில் மதிப்பிடப்பட்டதோடு, அதனையடுத்துள்ள மீள் மதிப்பிடப்பட்ட தொகைகள் கட்டடங்களுக்கான திரண்ட தேய்மானம் மற்றும் ஏதேனும் சேத நடட்டங்கள் என்பவற்றை கழித்து வரும் தொகை.

2.5 செயற்பாட்டு மற்றும் சமர்ப்பண நாயணம்

வங்கி தனது செயற்பாட்டிற்கு பயன்படுத்தும் இலங்கை ரூபாவை அதன் நிதி அறிக்கையில் சமர்ப்பிக்கின்றது. இலங்கை ரூபாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதி தவல்கள் வேறு விதமாக குறிப்பிடப்பட்டாலின்றி கிட்டிய ஆயிரத்திற்கு முழு எண்ணாக ஆக்கப்பட்டுள்ளன.

2.6 கொடுக்கள் வாங்குகளின் முக்கியத்துவமும் திரட்டமும்

இலங்கை கணக்கியல் நியமங்களின்படி - LKAS 01 (நிதிக் கூற்றுக்களைச் சமர்ப்பித்தல்), அதையொத்த ஒவ்வொரு பொருள் வகைகளும் நிதிக் கூற்றுக்களில் தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை பொருத்தமற்றவையாக இல்லாத போது தவிர வேறுபட்ட தன்மையுடைய பொருட்கள் அல்லது பணிகள் வெவ்வேறாக குறிப்பிடப்பட்டுள்ளன.

2.7 காசுப்பாய்ச்சல் கூற்று

இலங்கை கணக்கியல் நியமங்களின் (LKAS 7) "காசுப் பாய்ச்சல்களுக்கான கூற்று" என்பதற்கு அமைவாக காசுப் பாய்ச்சல் கூற்று தயாரிப்புக்காக "உட்கிலை முறைமை" பயன்படுத்தப்பட்டது. காசு மற்றும் காசுக்குச் சமமானவைகள் அழிந்த பணத்தொகைக்கு உடனடியாக மாற்றக்கூடிய வகையிலான குறுகியகால மற்றும் உயர் திரவ முதலீடுகள் என்பவற்றை உள்ளடக்குகின்றது. மேலும், இவை அவற்றின் பெறுமதிகளில் ஒரு முக்கியமற்ற இடங்களை ஏற்படுத்தும் நிபந்தனைக்கு உட்பட்டதாகும். காசு மற்றும் காசுக்குச் சமமானவைகள், கையிலுள்ள காசு, வங்கி மீதிகள், குறுகிய அறிவித்தலில் வரவேண்டிய பணம் என்பவற்றை உள்ளடக்குகின்றது.

2.8 ஒப்பீட்டுத் தகவல்கள்

சிறந்த சமர்ப்பணம் ஒன்றை வழங்குவதற்காக தற்போதைய வருட சமர்ப்பணத்தில் தேவையான போது இணங்கி நடப்பதற்காக ஒப்பீட்டுத் தகவல்கள் மறுவகுப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன.

SLFRS 9 எல்லைக்குள் 2017 ஆம் ஆண்டுக்கான நிதிக்கருவிகளுக்காக வங்கி ஒப்பீட்டுத் தகவல்களை மீள எடுத்துக் கூறவில்லை. எனவே, 2017 ஆம் ஆண்டுக்கான ஒப்பீட்டுத் தகவல் LKAS 39 இன் கீழ் அறிக்கையிடப்பட்டுள்ளது. அத்துடன், 2018 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ள தகவல்களுடன் இதனை ஒப்பிட முடியாது.

3. குறிப்பிடத்தக்க கணக்காய்வுத் தீர்வுகள், மதிப்பீடுகள் மற்றும் ஊகங்கள்

குழுமத்தின் கணக்கீட்டு கொள்கைகளை பிரயோகிக்கும் செயல்முறையில் முகாமைத்துவமானது நிதிக்கூற்றுக்களில் தொகைகளை பதிகையில் தீர்வுகள், மதிப்பீடுகள் மற்றும் ஊகங்களை பயன்படுத்தியுள்ளது. இதனால் உண்மையான தீர்வுகள் மதிப்பீட்டிற்கு மாறாகவும் அமையலாம்.

மதிப்பீடுகள் மற்றும் ஊகங்கள் நடைமுறையில் தொடர்ந்து இயங்கும் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படுகின்றது. இதனால் மதிப்பீட்டு கணக்கியல் மதிப்பீடுகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மதிப்பீடு செய்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்திற்கு அமைய மாற்றம் செய்யப்படுகின்றது.

தீர்வுகள் பற்றிய தகவல்கள் ஊகங்கள் மற்றும் மதிப்பீடுகள் ஆகியன கணக்காய்வுக் கொள்கையில் உள்ளடக்கப்பட்டு முழுமையான மற்றும் தனியான நிதி அறிக்கைகளை பின்வரும் அடிப்படையில் அங்கீகரிப்பதற்கு உடவுகின்றது.

3.1. தொடர்ந்து இயங்கும் என்ற ஊகம்

வங்கி முகாமைத்துவத்தவமானது, வங்கியும் குழுமமும் தற்போது இயங்கிவரும் விதத்திலே தொடர்ந்து இயங்குவதற்கான ஆற்றல் கொண்டுள்ளதா என்ற மதிப்பீட்டினை மேற்கொண்டு வங்கியானது எதிர்காலத்தில் வியாபாரத்தை மேற்கொள்வதற்கான வளங்களை கொண்டுள்ளதையிட்டி திருப்தி அடைகின்றது. மேலும், இதே நிலையில் வங்கி இயங்குவதற்கான அதன் ஆற்றல் மீது கணிசமான சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் எதுவும் முகாமைத்துவத்திற்கு எட்டவில்லை, எனவே வங்கியும் குழுமமும் தொடர்ந்து இதே நிலைமையில் இயங்கும் என்கின்ற ஊகத்திலேயே நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்படுகின்றன.

3.2 வரையறை செய்யப்பட்ட நலன் கடப்பாடுகள்

வரையறை செய்யப்பட்ட நலன் கடப்பாடுகளின் பெறுமதி நடைமுறை கணப்பீட்டு உத்தியை பயன்படுத்தி தீர்மானிக்கப்படுகின்றது. காப்பீட்டுப் பெறுமதி பின்வருவனவற்றோடு தொடர்புபடுகிறது. அவையாவன: கழிவு விகிதம் மீதான அனுமானங்களை மேற்கொள்ளுதல், சொத்து மீதான எதிர்காலக்கடப்பட்டு திருப்பல் விகிதங்கள், எதிர்கால சம்பள அதிகரிப்புகள் மற்றும் இறுப்பு விகிதங்கள் அனைத்து அனுமானங்களும் ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியிலும் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் நீண்ட தவணை இயல்பைக் கொண்டிருப்பதனால் அத்தகைய மதிப்பீடுகள் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மைக்கு உட்பட்டவையாகும். பயன்படுத்தப்பட்ட அனுமானங்களுக்காக குறிப்பு 41.1.5 மற்றும் 41.3.5 என்பவற்றைப் பார்க்க.

3.3 ஆதனம், ஆலை மற்றும் உபகரணங்களின் நியாயமான பெறுமதி

குழுமத்தின் இறையில் காணிகள், கட்டடங்கள் மற்றும் குத்தகைக்கு உட்பட்ட காணியின் மீது அமைந்துள்ள கட்டடங்கள் என்பன மறுமதிப்பீடு செய்யப்படும் திகதியில் அவற்றுக்கு ஏதேனும் திரண்ட தேய்மானம் மற்றும் சேத இழப்புக்கள் இருப்பின் அவை கழிக்கப்பட்டு, நியாயமான பெறுமதியில் பிரதிபலிக்கப்பட்டுள்ளன. குழுமமானது, அத்தகைய ஆதனங்களின் நியாயமான பெறுமதியைத் தீர்மானிப்பதற்கு சுயாதீனமான மதிப்பீடு மேற்கொள்ளும் நிபுணர்களை அமர்த்தியிருந்தது. அதையொத்த சொத்துக்களின் தற்போதைய சந்தை விலைகள் இருக்கின்ற போது அத்தகைய சான்றுகள் இந்தச் சொத்துக்களின் நியாயமான பெறுமதியைக் கணிப்பதில் கவனத்தில் கொள்ளப்படும்.

3.4 ஆதனம், ஆலை மற்றும் உபகரணங்களின் பாவனைக் காலம்

குழுமமானது, ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியிலும் ஆதனம், ஆலை மற்றும் உபகரணங்களின் எஞ்சிய பெறுமதிகள், பாவனைக் காலங்கள் மற்றும் தேய்மான முறைமைகள் என்பவற்றை மீளாய்வு செய்யும். இந்தப் பெறுமதிகள், விகிதங்கள், முறைமைகள் என்பவற்றை மதிப்பிடுவதற்கு முகாமைத்துவத்தின் தீர்மானம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, அவை, நிச்சயமற்ற தன்மைக்கு உட்பட்டவையாகும்.

குழுமமானது, வருமான வரிக்கு உட்பட்டது. அத்துடன், நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது இயையுடைய வரிச் சட்டங்களின் பொருள் விளக்கம் சம்பந்தமாக நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் தற்போதைய, ஒத்திவைக்கப்பட்ட மற்றும் ஏனைய வரிகளின் மொத்த ஏற்பாடுகளைத் தீர்மானிப்பதற்கு முகாமைத்துவத்தின் முடிவு அவசியமாகும்.

3.5 வருநிகழ்வு பொறுப்புக்கள் மற்றும் கடமைகள்

வருநிகழ்வு பொறுப்புக்கள், அவசிய நிலையில் ஏற்பட்ட பொறுப்புக்கள் ஆகியன அவசியமான பொறுப்புக்களாக கணிக்கப்படுவதனால் இவற்றினால் ஏற்படும் அவதானங்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இவற்றை என்னுதல் செய்வதற்கு எதிர்பாராத எதிர்கால நிகழ்வுகள் அல்லது தற்போதைய பொறுப்புக்கள் பொருளாதார பயன்பாடுகள் மாற்றம் செய்தல் செயற்படுத்தக் கூடியதல்லாதிருப்பது அல்லது அவை நம்பிக்கை தரக்கூடிய செயற்பாடாக இல்லாதிருப்பதுமாகும். வருநிகழ்வு தேவைகளுக்கான பொறுப்புக்கள் நிதிநிலை அறிக்கையில் போது அங்கீகரிக்கப்படுவதில்லை. ஆயினும், அவை ஒரு சிறிய தகவலாக இருக்கும் பட்சத்தில் மாதிரி அறிவிக்கப்படும். இவை பற்றிய விபரம் குறிப்பு 47 இல் தரப்பட்டுள்ளது.

3.6 முதலீட்டு சொத்துக்களை வகைப்படுத்தல்

ஆதனம் ஒன்று மூலதன ஆதனம் ஒன்றாகத் தகுதி பெறுகின்றதா என்பதைத் தீர்மானிப்பதற்கு முகாமைத்துவம் அதன் முடிவைப் பயன்படுத்த வேண்டும் எனத் தேவைப்படுத்தப்படுகிறது. வாடகை சம்பாத்தியத்தின் அல்லது மூலதன பராமுடனலுக்காக அல்லது இரண்டுக்குமாக ஆதனம் ஒன்று வைத்திருக்கப்படுகின்ற போது, அதனை அங்கீகரிப்பதற்கு குழுமமானது அதன் முடிவை ஒரு சீராகப் பயன்படுத்தி வந்துள்ளது. அத்துடன், இது குழுமத்தினால் மூலதன ஆதனங்களாக கணக்கில் வைக்கப்பட்டுள்ள ஏனைய சொத்துக்களில் இருந்து சுயாதீனமாக பெருமளவு நிதிப் பாய்ச்சல்களை ஈட்டுகின்றது. மறுபுறத்தில் ஒரு ஆதனமானது, செயற்பாடுகள் அல்லது சேவைகளை வழங்குவதற்காக அல்லது நிர்வாக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளபோது அத்துடன், அது ஆதனம், ஆலை, உபகரணம் என்ற வகையில் கணக்குக் காட்டப்பட்டு, ஒரு தனித்த ஆதனம் என்ற வகையில் நேரடியாக நிதிப் பாய்ச்சல்களை ஈட்டாது. குழுமமானது, அதன் சொத்துக்களின் தற்போதைய பாவனையைக் கருத்திற் கொண்டு அதன் சொத்துக்களுக்கான கணக்கியல் வகுப்பாக்கங்களை வருடாந்த அடிப்படையில் மதிப்பிடும்.

3.7 சிக்கலான கணக்கியல் அனுமானங்கள் மற்றும் மதிப்பீடுகள்

ஒவ்வொரு அறிக்கையிலும் திகதியிலும் மேற்கொள்ளப்படும் அனுமானங்கள் அந்தத் திகதியில் உள்ள சிறந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்தனவாகும். மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகள் நம்பக அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை உறுதிப்படுத்துவதற்கு உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகள் வங்கியில் இருந்த போதிலும், அத்தகைய மதிப்பீடுகளின் உண்மையான தொகைகள் வேறுபடலாம். மதிப்பீடுகள் மற்றும் அடிப்படையான அனுமானங்கள் ஆகியவை தொடர்ந்தும் இயங்கும் அடிப்படையில் மீளாய்வு செய்யப்படுகின்றன. கணக்கியல் மதிப்பீடுகளுக்கான மறுபரிசீலனைகள் அத்தகைய மதிப்பீடுகள் மீளாய்வு செய்யப்பட்ட காலப்பகுதியின் போது அங்கீகரிக்கப்படுவதோடு, ஏதேனும் எதிர்கால காலப்பகுதிகள் பாதிக்கப்படுமா என்பதும் கருத்திற் கொள்ளப்படும்.

தீர்ப்பு மதிப்பீடுகள் மற்றும் அனுமானங்களைப் பயன்படுத்துவதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கணக்கியல் கொள்கைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

(i) நியாயமான பெறுமதி அளவீடு

நிதிக் கருவிகளின் ஒரு குறிப்பிடத்தக்களவு பகுதி நிதி அறிக்கையிலும் திகதியில் உள்ளவாறு நியாயமான பெறுமதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நியாயமான பெறுமதி என்பது, மதிப்பீடுகின்ற திகதியில் உள்ள சந்தைப் பங்குதாரர்களுக்கு இடையில் ஒழுங்கான முறையில் நடைபெற்ற நடவடிக்கையில் சொத்து ஒன்றை விற்றபணை செய்தோ அல்லது பொறுப்பு ஒன்றைக் கைமாற்றுவோ தரப்படுகின்ற விலையாகும்.

நிதிச்சொத்து அல்லது பொறுப்பு ஒன்றின் வகுப்பாக்கம், நியாயமான விலையில் மேற்கொள்ளப்படும் மதிப்பில் இருந்து பெறப்படுகின்ற போது இயலுமான இடங்களில் வங்கி உடனடியாக அணுகக்கூடிய அதிகூடிய நன்மையுடைய துடிப்பான சந்தையில் நியாயமான பெறுமதி மேற்கோள் காட்டப்பட்ட ஏலம் அல்லது வழங்கப்படும் விலை என்பவற்றோடு தொடர்புபடுத்தி தீர்மானிக்கப்படும். கடன் இடருக்கான சீராக்கங்களும் பொருத்தமான வகையில் நியாயமான மதிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

செய்திறன்மிக்க சந்தையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள நிதிப் பொறுப்பு என்பது ஒரு நிகர திறந்த நிலைக்கான நியாயமான மதிப்பு ஆகும். அத்துடன், ஒரு நிதிச் சொத்துக்கான ஏல விலை வைத்திருக்கப்படுகின்ற அல்லது வழங்கப்பட்ட கூறுகளின் எண்ணிக்கையினால் பெருக்கப்படும்.

ஒரு குறிப்பிட்ட சொத்து அல்லது பொறுப்புக்கான செயற்பாட்டு சந்தை ஒன்று இல்லாத நிலையில் வங்கியானது, நியாயமான பெறுமதியைப் பெறுவதற்காக ஒரு மதிப்பீட்டு உபாயத்தைப் பயன்படுத்தும். இது, அறிக்கையிலும் திகதியிலுள்ள சந்தை நிலவரங்கள் மற்றும் இடங்களின் அடிப்படையில் அமைந்த அண்மைய கதந்திரமான நடவடிக்கைகளில் இருந்து பெறப்பட்ட விலைகள், கழிவு பெறப்பட்ட நிதிப் பாய்ச்சல் பகுப்பாய்வுகள், விருப்பத் தெரிவு விலையில் மாதிரிகள் மற்றும் ஏனைய மதிப்பீட்டு நடவடிக்கைகள் என்பவற்றை உள்ளடக்கும். அவ்வாறு செய்ய நியாயமான மதிப்பு ஒன்று அதிகபட்ச கண்காணிக்கக்கூடிய சந்தை உள்ளீடுகளின் பயன்பாடு மற்றும் நிறுவனத்திற்கு குறிப்பாக அமைந்த உள்ளீடுகள் மீதான நம்பகத் தன்மை, குறைந்த இடங்கள் என்பவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒரு மதிப்பீட்டு நடவடிக்கைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது.

ஆரம்ப அங்கீகாரத்தில் ஒரு நிதிக் கருவியின் நியாயமான மதிப்புக்கான சிறந்த ஆதாரம் பரிவர்த்தனை விலையாகும். (அதாவது, அந்தக் கருவியின் நியாயமான மதிப்புக்கான வழங்கப்பட்ட அல்லது பெறப்பட்ட பிரதி பயன்) அந்தக் கருவிக்கான மதிப்பு விலையானது, அதே கருவியினுடைய அவதானிக்கத்தக்க தற்போதைய சந்தை நடவடிக்கைகளின் ஒப்பீடு ஒன்றினால் சான்றுபடுத்தப்படாத வரை இது பொருத்தும். (அதாவது, மாற்றம் அல்லது மறுபெயர்யில் இல்லாமல்) அல்லது, அவதானிக்கத்தக்க சந்தைகளில் இருந்து பெறப்படும் தரவுகளை மாதிரிம் உள்ளடக்குகின்ற மாறிகளின் மதிப்பு நடவடிக்கை அடிப்படையாகக் கொண்டது. அத்தகைய சான்றுகள் இருக்கும் போது, வங்கியானது இலாபம் அல்லது நட்டத்தில் உள்ள நியாயமான மதிப்புக்கும், பரிவர்த்தனை விலைக்கும் இடையிலான வேறுபாட்டை ஆரம்ப அங்கீகாரத்தில் (முதல் நாளில் இருந்து) இருந்து அங்கீகரிக்கும்.

(ii) கடன்கள் மற்றும் முற்பணங்கள் மீதான சேத கட்டணங்கள்

கடன்கள் மற்றும் முற்பணங்களுக்காக ஒரு சேத நடத்தத்தைத் தீர்மானிக்கின்ற போது, எதிர்கால காசுப் பாய்ச்சல்களின் தொகை மற்றும் காலம் என்பவற்றை மதிப்பிடுவதில் முகாமத்துவத்தின் முடிவு தேவைப்படுகின்றது. இந்த காசுப் பாய்ச்சல்களை மதிப்பிடுவதில் வங்கியானது, முக்கியமாக கடனாளியின் நிதி நிலைமை மற்றும் நிகர

பிணையத்தின் உண்மையான பெறுமதியையும் பற்றி தீர்மானம் எடுக்கும். இந்த மதிப்பீடுகள் பல எண்ணிக்கையான காரணிகள் பற்றிய அனுமானங்களை அடிப்படையாக கொண்டு அமையும். அத்துடன், சேதக் கொடுப்பனவுகளை எதிர்காலத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களில் உண்மையான விளைவுகள் மாறுபடலாம்.

ஒரு கூட்டு சேத மதிப்பீடு கடன் இலாகாவிலுள்ள (கடன் தராதரம் / நிலுவைகளின் அளவுகள், கடன் பயன்பாடு போன்ற) கணக்கியல் தரவுகளையும் இடர் செறிவுகள் மற்றும் பொருளாதாரத் தரவுகளையும் (தொழிலின்மை மட்டங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தி பணவீக்கம் போன்ற) கருத்திற் கொள்ளும்.

4. கணக்கியல் கொள்கைகள் மற்றும் வெளிப்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள்

4.1. புதிய நியமங்கள் மற்றும் பொருள் விளக்கங்கள்

முதல் முறையாக 2018 ஜனவரி 01 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்கின்ற வருடாந்த காலப் பகுதியில் வலுவுக்கு வருகின்ற வகையில் நிதிக் கூற்றுக்களில் வங்கி / குழுமம் ஆனது SLFRS 9 ஐ பயன்படுத்தியது. வங்கியானது வேறு எந்த நியமம், விளக்கங்கள் அல்லது வழங்கப்பட்ட திருத்தம் பிறப்பிக்கப்பட்டு ஆனால், இன்னும் வலுவுக்கு வராதவைகள் என்பவற்றைப் பயன்படுத்தவில்லை.

4.2. SLFRS 9 – நிதிக் கருவிகள்

2018 ஜனவரி 01 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்குப் பின்னர் வருகின்ற வருடாந்த காலப்பகுதிகளுக்காக SLFRS 9, LKAS 39 ஐ பதிலீடு செய்கின்றது.

வங்கியானது, SLFRS 9 இன் எல்லைக்குள் நிதிக்கருவிகளுக்கான 2017 ஆம் ஆண்டுக்கான ஒப்பீட்டுத் தகவலை மீளக் குறிப்பிடவில்லை. எனவே, 2017 ஆம் ஆண்டுக்கான ஒப்பீட்டுத் தகவல் LKAS 39 இன் கீழ் அறிக்கையிடப்பட்டுள்ளதுடன், 2018 இல் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களுடன் இதனை ஒப்பீடு செய்ய முடியாது.

SLFRS 9 ஐ ஏற்றுக்கொண்டதில் இருந்து எழுகின்ற வித்தியாசங்கள் 2018 ஜனவரி 01 ஆம் திகதியில் உள்ளவாறு நேரடியாக எஞ்சிய வருவாய்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இது குறிப்பு 6 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

4.3. வகுப்பாக்கம் மற்றும் அளவீடு என்பவற்றுக்கான மாற்றங்கள்

அவற்றினுடைய வகுப்பாக்கம் மற்றும் அளவீட்டு வகைகளை தீர்மானிப்பதற்கு SLFRS 9 உரிமை முதல் கருவிகள் மற்றும் பெறுதிகள் என்பவற்றைத் தவிர்த்த நிறுவனத்தின் வியாபார மாதிரியின் கலவையை அடிப்படையாகக் கொண்டு சொத்துக்களையும், கருவிகளின் ஒதுக்கீடு கிடக்கும் நிதிப்பாய்ச்சல் பண்புகளையும் நிர்வகிப்பதற்காக அனைத்து நிதிச் சொத்துக்களையும் மதிப்பிட வேண்டுமென தேவைப்படுத்துகிறது.

நிதிச்சொத்துக்கள் (இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக நியாயமான பெறுமதி (FVPL) விற்றணைக்காக உள்ள சொத்துக்கள் (AFS), முதிர்ச்சியடைந்த முதிர்வு, மாற்றியமைக்கப்பட்ட செலவுகள் ஆகிய) LKAS 39 இன் அளவீட்டு வகைப்பாடுகள் பின்வருவனவற்றினால் பதிலீடு செய்யப்பட்டுள்ளன.

- ❖ மாறக்கூடிய விலைகளில் கடன்கருவிகள்
- ❖ அங்கீகரிக்கப்படாமையின் மீதான மறுகழற்சிக்கு உட்பட்ட இலாபம் அல்லது நட்டத்தினுடைய வருமானம் மற்றும் நட்டங்களுடன் ஏனைய விரிவான (FVOCI) வருமானத்தின் ஊடாக நியாயமான பெறுமதியில் உள்ள கடன் கருவிகள்
- ❖ அங்கீகரிக்கப்படாமையின் மீது உள்ள இலாபம் அல்லது நட்டத்திற்கு மறுகழற்சி அல்லாத வருமானம் அல்லது நட்டங்களுடன் FVOCI உள்ள உரிமைமுற்ற கருவிகள்
- ❖ இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக நியாயமான பெறுமதியில் உள்ள நிதிச் சொத்துக்கள்.

நிதிப் பொறுப்புக்களுக்கான கணக்கியல் LKAS 39 இன் கீழ் இருந்தவாறே இப்போதும் இருக்கின்றது. குழுமத்தின் நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் என்பவற்றின் வகுப்பாக்கம் குறிப்பு 5.5 இல் விளக்கப்பட்டுள்ளது. 2018 ஜனவரி 01 ஆம் திகதியில் உள்ளவாறு SLFRS 9 ஐ பிரயோகிப்பதன் அளவியல் தாக்கம் குறிப்பு 6 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

4.4. சேதங்களைக் கணக்கிடுவதில் ஏற்பட்ட மாற்றங்கள்

LKAS 39 இன் கீழ் உட்படுத்தப்பட்ட நட்ட அணுகுமுறை முன்னோக்கி எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு அணுகுமுறையுடன் பதிலீடு செய்யப்படுவதன் மூலம் SLFRS 9 இணை ஏற்றுக்கொண்டமை, கம்பனியின் கடன் இழப்பு சேதங்களுக்கான கணக்கியலை

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

அடிப்படையில் மாற்றியுள்ளது. கடன் கடப்பாடுகள் மற்றும் நிதி உத்தரவாத ஒப்பந்தங்களுடன் FVPL ஆக வைத்திருக்கப்படாத அனைத்துக் கடன்கள் மற்றும் பிற கடன் நிதிச்சொத்துக்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்புக்காக ஒரு கொடுப்பனைவைப் பதிவு செய்யுமாறு SLFRS 9 வங்கியை வேண்டுகிறது. ஆரம்பத்தில் இருந்து கடன் இடரில் ஒரு குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு ஏற்படாத வரை இந்தக் கொடுப்பனைவானது அடுத்து வரும் 12 மாதங்களில் ஏற்படும் செலுத்தத் தவறுகையின் நிகழ்கவுடன் சம்பந்தப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பை அடிப்படையாகக் கொண்டது.

வங்கியின் சேத முறை விபரங்கள் குறிப்பு 5.7 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 2018 ஜனவரி 01 ஆம் திகதியில் உள்ளவாறு SLSRS 9 ஐ பிரயோகிப்பதன் அளவியல் தாக்கம் குறிப்பு 6 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

4.5. இலங்கை கணக்கியல் நியமங்கள் SLFRS 7R - "நிதிக்கருவிகள் : வெளிப்படுத்தல்கள்"

SLFRS 9 மற்றும் LKAS 39, ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளைக் காட்டுவதற்கு SLFRS 7 "நிதிக்கருவிகள் : வெளிப்படுத்தல்கள்" மேம்படுத்தப்பட்டதோடு, 2018 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதியில் இருந்து வங்கி SLFRS 9 உடன் அதனை ஏற்றுக்கொண்டது. இந்த மாற்றங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றது. குறிப்பு 6 இல் காட்டப்பட்டவாறான நிதிக்கூற்றுக்களின் மாற்றங்கள் பற்றிய வெளிப்பாடுகள், நிதிக்கூற்றுக்களுக்காக இருக்கின்ற குறிப்பு 5.7 இல் குறித்துக்காட்டப்பட்டுள்ள அணுமானங்கள் மற்றும் உள்ளீடுகள் போன்ற எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பைக் கணக்கீடு செய்கின்ற விரிவான தர அடிப்படையிலான மற்றும் அளவியல் தகவல்கள் ஆகும். எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்புக் கொடுப்பனைகளை ஆரம்பித்தல் மற்றும் இறுதியாகுதல் என்பவற்றில் இருந்து எழுகின்ற சமரசங்கள் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்பு 6.3 இலும் 6.6 இலும் தரப்பட்டுள்ளன.

4.6. இலங்கை கணக்கியல் நியமங்கள் SLFRS 15 - "வாடிக்கையாளர்களுடனான ஒப்பந்தங்களில் இருந்து பெறப்படுகின்ற வருமானம்"

இந்த நிதிக்கூற்றுக்களில் வங்கி SLFRS 15 ஐ முதல் முறையாகப் பயன்படுத்தியுள்ளது. இது, 2018 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி அன்றோ அல்லது அதன் பின்னரோ ஆரம்பமாகும் வருடாந்தக் காலப்பகுதியில் இருந்து அமுலுக்கு வரும். இந்த நியமத்தை ஏற்றுக்கொண்டமையானது, 2018 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதியில் இருந்து வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட சொத்துக்கள் மற்றும் பெறப்படுக்கள் வாடிக்கையாளர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களில் இருந்து பெறப்படுகின்ற வருமானங்கள், கட்டணம் மற்றும் தரகுகளின் அளவு, கால நேரம் என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

5. குறிப்பிடத்தக்க கணக்கீட்டுக் கொள்கைகள்

இந்த திட்டிய மற்றும் தனி நிதி அறிக்கைகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சகல காலப்பகுதிகளுக்கும் குறிப்பு 5.1 முதல் 5.27 வரை குறிப்பிடப்பட்டுள்ள கணக்கீட்டுக் கொள்கைகளை குழுமம் தொடர்ச்சியாக பிரயோகிக்கக்கொண்டுள்ளது.

5.1. ஒன்றிணைத்தலுக்கான அடிப்படை

வங்கியின் மற்றும் குழுமத்தின் நிதி அறிக்கைகளானது வங்கியின் நிதி அறிக்கைகள் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் அறிக்கைகளை 2018 டிசம்பர் 31 ஆம் திகதி முடிவடையும் ஆண்டிற்காக கொண்டுள்ளது. ஒன்றிணைத்தல் நோக்கத்திற்காக வங்கியின் துணைக் கம்பனிகளின் நிதி அறிக்கைகளும் ஒத்திசைவான கணக்கீட்டுக் கொள்கைகளை பயன்படுத்திய மக்கள் வங்கியின் அறிக்கையிடல் காலப்பகுதிகளை தயாரிக்கப்பட்டுள்ளன.

5.1.1. வணிகத்துறை இணைப்புகள்

கவிகரிக்கும் தினத்தை அடிப்படையாக வைத்து வணிகத்துறை இணைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் கட்டுப்பாடு குழுமத்திற்கு மாற்றப்படும் போது அதன் பெறுமதி பொதுவாக நியாயமான பெறுமதியில் கணிக்கப்படுவதுடன் கவிகரிக்கப்பட்ட சொத்துக்களின் நிகர அடையாளமும் மதிப்பீட்டுக்கு எடுக்கப்படும். ஒன்றிணைத்தலினால் ஏற்படும் எவ்வித நன்மதிப்புக்கும் வருடாந்த பெறுமதி இழப்பு கணிப்பிடப்படும். இக்கொள்வனவில் பேரம்சேரலினால் ஏற்படும் இலாபங்கள் உடனடியாக வருமானக் கூற்றில் பதியப்படும். கடன் அல்லது உரிமை பிணையங்களுடன் தொடர்புடாத கொடுக்கல் வாங்கல்களுக்கான கிரயங்கள் செலவுகளாக கருதப்படும்.

முன்னர் ஏற்பட்டிருந்த உறவுக்கமைய இந்த மாற்றம் செயற்பாடுகளின் போது கணிக்கப்படுவதில்லை. இந்த தொகை பொதுவாக இலாபம் அல்லது நட்டத்தில் அங்கீகரிக்கப்படுகின்றது.

கவிகரிக்கப்பட்ட திகதியொன்றுக்குள் அத்தியாவசிய செயற்பாடுகளுக்கான கொடுப்பனைகள் நியாயமான மதிப்பீட்டின் மூலம் வழங்கப்படுகின்றது. அத்தியாவசிய செயற்பாடுகளானது உரிமை முதலாக வைக்கப்படுதல்படும் போது அது மீள் மதிப்பீடு செய்யப்படுவதில்லை. கொடுத்து தீர்த்தலானது உரிமை முதலில் கணக்குவைக்கப்படுகின்றது. இல்லாவிடின் அத்தியாவசிய செயற்பாடுகளின் நியாயப் பெறுமதியின் குறிப்பிடத்தக்க மாற்றமானது வருமானக்கூற்றில் கணக்கு வைக்கப்படுகின்றது.

5.1.2. கட்டுப்பாற்ற உரிமை ("NCI")

கவிகரிக்கப்படும் தினத்தன்று காணப்படுகின்ற இணங்காணப்பட்ட தேறிய சொத்துக்களின் விகிதார அடிப்படையில் கட்டுப்பாற்ற உரிமை (NCI) அளவிடப்படுகின்றது. கட்டுப்பாட்டு இழப்புக்கு இட்டுச்செல்லாத துணைக்கம்பனி ஒன்றில் குழுமத்தின் உரிமை பங்கில் ஏற்படும் மாற்றம் உரிமை முதல் கொடுக்கல் வாங்கல்களாக கணக்கு வைக்கப்படுகின்றன.

5.1.3. துணை நிறுவனங்கள்

துணை நிறுவனங்கள் குழுமத்தின் கட்டுப்பாட்டிலுள்ள முதலீட்டு நிறுவனங்களாகும். குழுமம் துணை நிறுவனங்களின் முதலீடுகளை கட்டுப்படுத்தி அவற்றின் முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை அவதானிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. துணைக்கம்பனிகளின் நிதி அறிக்கைகள் அதன் கட்டுப்பாடு ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து முடிவடையும் திகதிவரை குழுமத்தின் பூனை நிதி அறிக்கைகளில் உள்ளடக்கப்படும்.

5.1.4. கட்டுப்பாட்டை இழத்தல்

குழுமம் துணை நிறுவனத்தின் கட்டுப்பாட்டை இழக்கும் போது அது கிளை நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை அங்கீகரிப்பதில்லை. அது மட்டுமன்றி NCI ஏனைய பங்குமூலதன செயற்பாடுகளையும் அங்கீகரிப்பதில்லை. அதன் இலாபம் அல்லது நட்ட விபரங்கள் வருமான அறிக்கையில் அங்கீகரிக்கப்படும். இவ்விதம் முன்னர் துணை நிறுவனங்களின் உரிமை தடுத்து வைக்கப்பட்டிருப்பின் குழுமம் கட்டுப்பாட்டை இழத்திருக்கும் காலப்பகுதியில் நியாயப் பெறுமதிக்கமைய மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும்.

5.1.5. ஒன்றிணைத்தலின் போது அகற்றப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள்

குழுமத்திற்கு இடையிலான நிலுவைகளும் கொடுக்கல் வாங்கல்களும் மேலும் குழுமத்திற்கு இடையிலான கொடுக்கல் வாங்கல்களில் இருந்து எழுகின்ற ஏதாவது பூர்த்தி செய்யப்பட்டாத வருமானம் மற்றும் செலவுகளும் திட்டிய நிதிக்கூற்றுளைத் தயாரிக்கையில் அகற்றப்படுகின்றன (வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல் இலாபங்கள் அல்லது நட்டங்கள் நீங்கலாக), பூர்த்தி செய்யப்பட்டாத இழப்புகள் பூர்த்தி செய்யப்பட்டாத இலாபங்களைப் போல அகற்றப்படுகின்றன. ஆனால், சந்தை விலைக்குறைவினால் ஏற்படும் இழப்பு இல்லாமலான சான்று இருக்கும் வரையிலேயே இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது.

5.2. வெளிநாட்டு நாணய நடவடிக்கை

வெளிநாட்டு நாணய செயற்பாடுகள் அன்றைய தினத்தில் வெளிநாட்டுச் செலாவணி விகிதாசாரத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் கிடைக்கும் பண ரீதியிலான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அன்றைய தினத்தில் உடனடி அந்நியச் செலாவணி நிலைப்பாட்டுக்கமைய கணிக்கப்படுகின்றது. வியாபாரம் சாராத செயற்பாடுகளினால் எழுகின்ற அனைத்து வித்தியாசங்களும் வருமானக் கூற்றில் ஏனைய இயக்க வருமானமாகக் கொள்ளப்படுகின்றது.

வெளிநாட்டு நாணயமொன்றில் வரலாற்றுச் செலவு அடிப்படையில் அளக்கப்படுகின்ற பணம் சாரா விடயங்கள் பதிவின் திகதியில் உள்ளவாறான உடனடி அந்நிய செலாவணி வித்திணைப் பயன்படுத்தி மாற்றப்படுகின்றன. வெளிநாட்டு நாணயமொன்றில் விற்பனைப்பெறுமதியில் அளக்கப்படுகின்ற பணம் சாரா விடயங்கள் விற்பனை விலை தீர்மானிக்கப்படுகின்ற வித்திணைப் பயன்படுத்தி மாற்றப்படுகின்றன.

5.3. நிதிக்கருவிகள் - ஆரம்ப அங்கீகரிப்பு

5.3.1. அங்கீகரித்த திகதி

இந்த நிதிக்கருவியின் ஒப்பந்தம்சார் ஏற்பாடுகளுக்கு வங்கி திறத்தவராக வரும் போது, நிதிச் சொத்து அல்லது நிதிப்பொறுப்பு நிதிநிலைமைக் கூற்றில் அங்கீகரிக்கப்படும். இது பொதுவாக வணிகத் திகதியில் ஆரம்பிக்கும். கடனாளிகளுக்கு பணம் முற்கொடுப்பனவாக வழங்கப்படும் போது (அல்லது செலுத்தித் தீர்க்கப்படும் போது) கடன்கள் மற்றும் பெறுவனவுகள் அங்கீகரிக்கப்படும்.

இலாபம் அல்லது நட்டத்தில் ஊடாக நியாயமான பெறுமதியில் இருக்கின்ற நிதிச் சொத்துக்கள் ஆரம்பத்தில் நியாயப் பெறுமதியில் அங்கீகரிக்கப்படும். ஏனைய அனைத்து நிதிச் சொத்துக்களும் ஆரம்பத்தில் நியாயமான பெறுமதி மற்றும் நேரடியாக எழக்கூடிய கொடுக்கல் வாங்கல் செலவுகளைத் தீர்த்து அங்கீகரிக்கப்படும்.

கிரம அடிப்படையில் கொள்வனவு செய்யப்படாத நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் என்பன வணிக திகதியன்று அங்கீகரிக்கப்படும். அதாவது, வங்கி கருவியின் ஒப்பந்தம் சார் ஏற்பாடுகளுக்கு திறத்தவராக வரும் திகதி.

கிரமமான கொள்வனவு என்பது, ஒப்பந்தம் ஒன்றின் கீழ் நிதிச் சொத்து ஒன்றினைக் கொள்வனவு செய்தலாகும். இந்த ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட சந்தையில் ஒரு ஒழுங்கு விதி அல்லது உடன்படிக்கை மூலமாக பொதுவாக நிறுவப்பட்ட கால வரையறைக்குள் சொத்துக்களை விநியோகம் செய்ய வேண்டிய தேவைப்பாட்டைக் கொண்ட நியதிகளை உள்ளடக்கும்.

5.3.2. பணியாளர் கடன்களுக்கான “முதல் நாள்” வேறுபாடு

அனைத்து ஊழியர்களுக்கும் கடன்கள், சந்தை வட்டி வீதங்களைவிட குறைவான விகிதத்தில் வழங்கப்படுவதோடு, அது நியாயமான பெறுமதியில் அங்கீகரிக்கப்படும். நியாயமான பெறுமதிக்கும் செலுத்தப்பட்ட தொகைக்கும் இடையிலான வேறுபாடு முதலாம் நாள் வேறுபாடாக கருதப்படுவதோடு, பயனுள்ள வட்டி விகிதத்தை பயன்படுத்தி கடன் காலப்பகுதியின் போது வருமானக் கூற்றில் பணியாட்களின் செலவாகக் காண்பிக்கப்படும். இத்தொகை வட்டி வருமானமாகவும் காட்டப்படும். இவ்வகையில் வருமானக் கூற்றில் இதன் விளைவு பூச்சியமாகும்.

5.4. நிதிக்கருவிகளின் அடிப்படை அளவிடு (2018 ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து பிரயோகிக்கப்படும்)

கீழே தரப்பட்ட குறிப்புகள் 5.4.1 மற்றும் 5.4.2 என்பவற்றில் விபரிக்கப்பட்டவாறு, ஆரம்ப அங்கீகரிப்பில் உள்ள நிதிக்கருவிகளின் வகுப்பாக்கம் அவற்றின் ஒப்பந்த நியதிகள் மற்றும் கருவிகளை நிருவகிக்கும் வியாபார மாதிரியில் தங்கியுள்ளது. FVPL இல் பதிவு செய்யப்பட்ட நிதிச் சொத்துக்கள் மற்றும் நிதிப்பொறுப்புக்கள் தவிர்த்த ஏனைய நிதிக் கருவிகள் ஆரம்பத்தில் அவற்றின் நியாயமான பெறுமதியில் அளவிடப்படும். அத்துடன், இத்தொகையில் இருந்து நடவடிக்கைக்கான செலவுகள் கூட்டப்படும் அல்லது கழிக்கப்படும்.

5.4.1. வியாபார மாதிரி மதிப்பீடு

குழுமத்தின் வியாபார மாதிரி ஒரு குறிப்பிட்ட வியாபார இலக்கினை அடைவதை குறிக்கோளாகக் கொண்டு குழுமத்தின் நிதிச் சொத்துக்கள் எவ்வாறு நிருவகிக்கப்படும் என்பதை வெளிப்படுத்துகின்ற ஒரு மட்டத்தில் தீர்மானிக்கப்படும். குழுமத்தின் வியாபார மாதிரி ஒருதனிப்பட்ட கருவிகளுக்கான முகாமைத்துவத்தின் எண்ணத்தில் தங்கியிருக்காது. இவ்வகையில், குழுமத்தின் வியாபார மாதிரி வகுப்பாக்கத்திற்காக ஒவ்வொரு கருவி அடிப்படையிலும் தீர்மானிக்கப்பட மாட்டாது. ஆனால், ஒருவகிணைக்கப்பட்ட இலாகாவில் உள்ள உயர்ந்த மட்டத்தில் வகுப்பாக்கம் செய்யப்படுவதோடு, கீழே தரப்பட்ட அவதானிக்கத்தக்க காரணிகளின் அடிப்படையில் தங்கியுள்ளது:

- ❖ வியாபார மாதிரி ஒன்று எவ்வாறு செயற்படுத்தப்படுகிறது மற்றும் வியாபார மாதிரிக்குள் வைத்திருக்கப்படுகின்ற நிதிச் சொத்துக்கள் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது, மற்றும் அவை குழுமத்தின் முக்கிய முகாமைத்துவ ஆட்களுக்கு எவ்வாறு அறிக்கையிடப்படுகிறது;
- ❖ வியாபார மாதிரியின் நிலைப்பாட்டைப் பாதிக்கும் இடர் (மற்றும் வியாபார மாதிரிக்குள் வைத்திருக்கப்படுகின்ற நிதிச்சொத்துக்கள்) மற்றும் குறிப்பாக அத்தகைய இடர்கள் எந்த வழியில் நிருவகிக்கப்படுகின்றன;
- ❖ எவ்வாறு வியாபார முகாமையாளர்கள் ஈடுகட்டப்படுகிறார்கள் (நட்டசடானது, நிருவகிக்கப்பட்ட சொத்துக்களின் நியாயப் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டதா அல்லது சேரிக்ப்பட்ட ஒப்பந்தம் சார் நிதிப்பாய்ச்சல்களை அடிப்படையாகக் கொண்டதா)

வியாபார மாதிரி மதிப்பீடானது, “மோசமான சம்பவம்” அல்லது “அழுத்தமான சம்பவம்” ஒன்றைக் கருத்திற் கொள்ளாது நியாயமான சம்பவங்களை மாத்திரம் கருத்தில் எடுப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நிதிப் பாய்ச்சல்கள் குழுமத்தினுடைய ஆரம்ப எதிர்பார்ப்புகளில் இருந்து வேறுபட்டதாக அமைகின்ற போது அது, முன்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட தவறில் இருந்து பிரச்சினையைத் தோற்றுவிக்காது. அதேவேளை, வியாபார மாதிரியில் வைத்திருக்கின்ற எஞ்சிய நிதிச் சொத்துக்களின் வகுப்பாக்கத்தில்

மாற்றத்தை ஏற்படுத்தாது. எவ்வாறாயினும், குழுமம், புதிதாக தோன்றிய அல்லது புதிதாக கொள்வனவு செய்த நிதிச் சொத்துக்களுக்கு வியாபார மாதிரியை மதிப்பிடுகின்ற போது அனைத்து ஏனைய பொருத்தமான தகவல்களுடன் கடந்த காலத்தில் நிதிப்பாய்ச்சல்கள் எவ்வாறு உணரப்பெற்றன என்பதோடு சம்பந்தப்பட்ட தகவல்களையும் கருத்திற் கொள்ளும்.

5.4.2. ஒப்பந்தம்சார் காசுப்பாய்ச்சல் மதிப்பீடு - பிரதான தொகை மற்றும் வட்டிக்கு மாத்திரம் செலுத்தப்பட்ட கொடுப்பனவுகள் (SPPI பரிசீலனை)

குழுமமானது, அடிப்படை கடன் வசதியின் ஒப்பந்தம்சார் காசுப்பாய்ச்சலை அமை SPPI பரிசீலனையைப் பூர்த்தி செய்துள்ளதா என்பதை இனங் காண்பதற்காக மதிப்பீடு செய்யும். இது, நிலுவையில் உள்ள பிரதான தொகைக்கான முதன்மைத் தொகையும் வட்டியும் செலுத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்துவதாகும்.

இந்த நோக்கத்திற்காக “முதன்மைத் தொகை என்பது, ஆரம்ப அங்கீகாரத்தின் போது உள்ள நிதிச் சொத்தினுடைய நியாய மதிப்பு என வரையறை செய்யப்படுகிறது. எனினும், இந்த முதன்மைத் தொகை நிதிச்சொத்தின் காலப்பகுதியின் போது மாற்றமடையலாம்.

இந்த நோக்கத்திற்காக “வட்டி” என்பது, பணத்தினுடைய காலப்பெறுமதி, குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியின் போது நிலுவையிலுள்ள முதன்மைத் தொகையுடன் ஒன்றிணைந்துள்ள கடன் இடர் மற்றும் ஏனைய கடன் இடர் மற்றும் செலவுகள் அத்துடன் இலாப எல்லை என்பவற்றை உள்ளடக்கும் குழுமமானது, முடிவைப் பிரயோகித்து குறிப்பிட்ட நிதிச் சொத்து எந்த நாளையத்தில் முத்திரையிடப்பட்டுள்ளது மற்றும் எந்தக் காலப்பகுதிக்கு வட்டி குறித்துரைக்கப்பட்டுள்ளது போன்ற பொருத்தமான காரணிகளை கவனத்தில் எடுக்கும்.

5.5. நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் அளவிட்டு வகைகள் (2018 ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து பிரயோகமாகும் கொள்கை)

2018 ஜனவரி 01 ஆம் திகதியில் இருந்து ஒப்பரவுக் கருவிகள் மற்றும் வழித்தோன்றல்கள் தவிர்த்த அனைத்து நிதிச்சொத்துக்களும் சொத்துக்களை நிர்வகிப்பதற்காக நிறுவனத்தின் வியாபார மாதிரி கலவையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட வேண்டும். அத்துடன், கருவிகளின் ஒப்பந்தம்சார் நிதிப் பாய்ச்சல் பண்புகள் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி அளவிடப்படும்.

- ❖ பதிவுப்பிடிச் செலவு (குறிப்பு 5.5.1)
- ❖ ஏனைய விரிவான வருமானத்தினூடாக நியாயப் பெறுமதி (குறிப்பு 5.5.2)
- ❖ இலாபம் அல்லது நட்டம் ஊடாக நியாயப் பெறுமதி (குறிப்பு 5.5.3)

5.5.1. பதிவுப்பிடிச் செலவில் மதிப்பிடப்பட்ட நிதிக் கருவிகள்

கடன் கருவிகள் கடன் கருவிகளில் உள்ள முதலீடுகள் பின்வரும் சந்தர்ப்பங்களில் பதிவுப்பிடிச் செலவில் மதிப்பிடப்படும்:

- ❖ குறிப்பிட்ட திகதிகளில் காசுப் பாய்ச்சல்களை தோற்றுவிக்கின்ற ஒப்பந்த நியதிகள், நிலுவையிலுள்ள பிரதான தொகையின் மீது மாத்திரம் செலுத்தப்பட்ட கொடுப்பனவையும் வட்டியையும் பிரதிபலக்கும். மற்றும்,
- ❖ வியாபார மாதிரியில் வைத்திருக்கப்படுவதோடு, அதன் நோக்கம் ஒப்பந்தம்சார் நிதிப்பாய்ச்சல்களை வைத்திருப்பதன் மூலம் அடையப்படுகிறது.

இந்தக் கடன் கருவிகள் ஆரம்பத்தில் நியாயப் பெறுமதியுடன் நேரடியான செலவுகளுடன் அங்கீகரிக்கப்படுவதோடு, பின்னர் பதிவுப்பிடிச் செலவில் அளவிடப்படும். கடன் சேதத்தில் மதிப்பீடு மூன்று கட்ட எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பு மாதிரியைப் பயன்படுத்தி அளவிடப்படும். இந்த மாதிரி கீழே தரப்பட்டுள்ள நிதிச் சொத்துக்களின் சேதம் தொடர்பான குறிப்பு 5.7 இல் விபரிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கான கடன்கள் மற்றும் பெறுவனவுகள், ஏனைய வாடிக்கையாளர்கள் பெறவேண்டிய கடன்கள் மற்றும் பெறுவனவுகள்

2018 ஜனவரி 01 ஆம் திகதியில் இருந்து குழுமமானது கீழே தரப்பட்டுள்ள இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்படுவதால் குத்தகைகள் மற்றும் வாடகைக் கொள்வனவு ஒப்பந்தங்கள் உள்ளடங்கலாக வங்கிகளுக்கான கடன்கள் மற்றும் பெறுவனவுகள், ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் பெறுவனவுகள் பதிவுப்பிடி விலையில் மதிப்பிடப்படும்.

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

- ◇ ஒப்பந்தம்சார் நிதிப்பாய்ச்சல்களைச் சேகரிப்பதற்காக நிதிச் சொத்துக்களை வைத்திருக்கும் நோக்கத்திற்காக நிதிச் சொத்தானது, வியாபார மாதிரி ஒன்றுக்குள் வைத்திருக்கப்படும்.
- ◇ குறிப்பிட்ட திகதிகளில் காசுப் பாய்ச்சல்களை தோற்றுவிக்கின்ற ஒப்பந்த நியதிகள், நிலுவையிலுள்ள பிரதான தொகையின் மீது மாத்திரம் செலுத்தப்பட்ட கொடுப்பனவையும் வட்டியையும் பிரதிபலக்கும்.

5.5.2. பூரணமான வருமானத்தின் ஊடாக நியாயப் பெறுமதி ஒன்றில் மதிப்பிடப்பட்ட நிதிச் சொத்துக்கள்

கடன்கருவிகள்

கடன் கருவிகளில் உள்ள முதலீடுகள் பின்வரும் சந்தர்ப்பங்களில் ஏனைய பூரணமான வருமானம் ஊடாக நியாய விலையில் மதிப்பிடப்படும்.

- ◇ குறிப்பிட்ட திகதிகளில் நிதிப் பாய்ச்சல்களை தோற்றுவிக்கின்ற ஒப்பந்த நியதிகள், நிலுவையிலுள்ள பிரதான தொகையின் மீது மாத்திரம் செலுத்தப்பட்ட கொடுப்பனவையும் வட்டியையும் பிரதிபலக்கும். மற்றும்,
- ◇ வியாபார மாதிரியில் வைத்திருக்கப்படுவதோடு, அதன் நோக்கம் ஒப்பந்தம்சார் நிதிப்பாய்ச்சல்களை வைத்திருப்பதன் மூலம் அடையப்படுகிறது.

இந்தக் கடன் கருவிகள் ஆரம்பத்தில் நியாயப் பெறுமதியுடன் நடவடிக்கைக்காக ஏற்படுகின்ற நேரடியான செலவுகளுடன் அங்கீகரிக்கப்படுவதோடு, அதன் பின்னர் நியாயப் பெறுமதியில் அளவிடப்படும். நியாயப் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றங்களில் இருந்து எழுகின்ற இலாபங்கள் மற்றும் நட்டங்கள் உரிமைமுதலின் பிரத்தியேகமான பகுதிக்குள் ஏனைய பூரணமான வருமானம் என்பதற்குள் உள்ளடக்கப்படும். சேத நட்டங்கள் அல்லது மறுதலையாக்கங்களை, வட்டி வருமானம், அந்நியச் செலாவணி இலாபங்கள் மற்றும் நட்டங்கள் என்பன இலாபம் மற்றும் நட்டமாகக் காட்டப்படும். அகற்றப்பட்டவுடன் ஏற்கனவே ஏனைய பூரணமான வருமானத்தில் அங்கீகரிக்கப்பட்ட திரண்ட இலாபம் அல்லது நட்டம் உரிமை முதலில் இருந்து வருமானக் கூற்றுக்கு மறுவகுப்பாக்கம் செய்யப்படுகின்றது.

கடன் சேதத்தின் மதிப்பீடு மூன்று கட்ட எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பு மாதிரியைப் பயன்படுத்தி அளவிடப்படும். இந்த மாதிரி கீழே தரப்பட்டுள்ள நிதிச் சொத்துக்களின் சேதம் தொடர்பான குறிப்பு 5.7 இல் விபரிக்கப்பட்டுள்ளது.

ஒப்பரவுக் கருவிகள்

ஒப்பரவுக் கருவிகளில் வைத்திருக்கப்படும் முதலீடுகள் வங்கியினால் SLFRS 3 “வியாபாரக் கலவையைப்” பிரயோகிக்குமாறு வணிகத்திற்காகவோ அல்லது எதிர்பாராத பிரதிபயனுக்காகவோ வங்கியின் வியாபாரக் கலவையில் வைத்திருக்கப்பட்ட மாட்டாது. இவை, ஏனைய விரிவான வருமானம் ஊடாக நியாயப் பெறுமதியில் மதிப்பிடப்படும். அத்துடன், அங்கு மீள்பெற முடியாத தெரிவு ஒன்றை முகாமைத்துவம் மேற்கொள்ளும். அத்தகைய முதலீடுகள் தவறுகையால் இலாபம் அல்லது நட்டம் ஊடாக நியாயப்பெறுமதியில் மதிப்பிடப்படும்.

ஏனைய விரிவான வருமானத்தில் தரப்பட்டுள்ள தொகைகள் அதனையடுத்து இலாபம் அல்லது நட்டத்திற்கு மாற்றப்படவில்லை. அத்தகைய முதலீடுகளின் பங்கிலாபங்கள் இலாபம் அல்லது நட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

5.5.3. இலாபம் அல்லது நட்டம் ஊடாக நியாயப் பெறுமதியில் உள்ள நிதிச் சொத்துக்கள்

இலாபம் அல்லது நட்டம் ஊடாக நியாய விலையில் வைத்திருக்கப்படும் பொருட்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:

- வாத்தகத்திற்காக வைத்திருக்கப்படும் பொருட்கள்;
- ஆரம்ப அங்கீகாரத்தின் மீது இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக நியாயப் பெறுமதியில் குறிப்பாக குறித்துரைக்கப்பட்ட பொருட்கள்; மற்றும்
- பிரதான தொகை மற்றும் வட்டிக் கொடுப்பனவுகளை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தாத ஒப்பந்த நியதிகளுடனான கடன்கருவிகள்.

இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக நியாய விலையில் வைத்திருக்கப்படுகின்ற நிதிக் கருவிகள் ஆரம்பத்தில் வருமானக் கூற்றில் அங்கீகரிக்கப்பட்ட உற்பட்ட பரிவர்த்தனைச் செலவுகளுடன் நியாய விலையில் அங்கீகரிக்கப்படும். அதன் பின்னர், அவை நியாயப் பெறுமதியில் மதிப்பிடப்பட்டு ஏதேனும் இலாபம் அல்லது நட்டங்கள் எழுகின்ற போது அவை வருமானக் கூற்றில் அங்கீகரிக்கப்படும்.

நிதிச் சொத்து ஒன்று நியாயப் பெறுமதியில் மதிப்பிடப்படுகின்ற போது, கடன் இடருடன் தொடர்புடைய மாற்றங்களின் நியாயமான பெறுமதியின் நகர்வை பிரதிநிதித்துவப்படுத்தும்

வகையில் ஒரு கடன் மதிப்பீட்டு சரி செய்தல் எதிர்முனைவோரின் கடன் பெறுமதியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக உள்ளடக்கப்படும்.

(a) வாத்தகத்திற்காக வைத்திருக்கப்படும் நிதிக் கருவிகள்

நிதிக்கருவியொன்று முதன்மையாக விற்பனை செய்யும் அல்லது அண்மைய தவணையில் மீளக் கொள்வனவு செய்யும் நோக்கத்தை உடையதாக இருக்கின்ற போது அல்லது கையேற்கின்ற போது அல்லது ஒன்றாக நிருவகிக்கப்படும் நிதிக்கருவி இலாகாவில் ஒரு பகுதியாக அமையும் போது அது வாத்தகத்திற்கு வைத்திருக்கப்படும் பொருள் என வகைப்படுத்தப்படும். அத்துடன், அவற்றுக்கு குறுகியகால இலாபம் ஏற்படுவதற்கான சான்று இருக்கும், அல்லது தகுதிவாய்ந்த பாதுகாப்பு உறவில் இருந்து வரும் வழித்தோன்றலாக இருக்காது. வாத்தக வழித்தோன்றல்கள் மற்றும் வாத்தகப் பிணையங்கள் என்பன வணிகத்திற்காக வைத்திருக்கப்படும் பொருட்கள் என வகைப்படுத்தப்படுவதோடு, அவை நியாயப் பெறுமதியில் மதிப்பிடப்படும்.

(b) இலாபம் அல்லது நட்டம் ஊடாக நியாயப் பெறுமதியில் மதிப்பிடப்பட்டதாக குறித்துரைக்கப்பட்ட நிதிக் கருவிகள்

நிதிக்கருவிகள் இலாபம் அல்லது நட்டம் ஊடாக நியாய விலையில் மதிப்பிடப்பட்டதாகக் குறித்துரைக்கப்படலாம். நிதிச்சொத்து ஒன்று பின்வரும் நிபந்தனை பூர்த்தி செய்யப்பட்டால் மாத்திரமே இலாபம் அல்லது நட்டம் ஊடாக நியாயவிலையில் குறித்துரைக்கப்படும். அதுவது, நிதிச் சொத்துக்கள் அல்லது பொறுப்புக்களை வேறு அடிப்படையில் அளவிடப்படுவதால் எழுகின்ற அங்கீகார ஒள்வாமகளை அல்லது அளவீடுகளை அகற்றவோ அல்லது கணிசமான அளவு குறைக்கவோ முடியுமான சந்தர்ப்பங்களில் ஆகும்.

நிதிச்சொத்து ஒன்று பின்வரும் சந்தர்ப்பங்களில் இலாபம் அல்லது நட்டம் ஊடாக நியாயப் பெறுமதியில் குறித்துரைக்கப்படலாம்:

- ◇ அது, ஒரு கணக்கியல் பொருந்தாமையை அகற்றவோ அல்லது கணிசமான அளவு குறைக்கக்கூடிய போது; அல்லது,
- ◇ ஏற்பு ஒப்பந்தம் ஒன்றோ அல்லது அதற்குமேற்பட்ட உட்பொதிக்கப்பட்ட வழித்தோன்றல்களை உள்ளடக்குகின்ற போது அல்லது மூலதன உபாயம் அல்லது உவமைப்படுத்தப்பட்ட இடர் முகாமைத்துவம் என்பவற்றின் அடிப்படையில் நியாயப் பெறுமதியின் மீது நிதிச்சொத்துக்கள் மற்றும் நிதிப்பொறுப்புக்கள் ஆகிய இரண்டும் நிருவகிக்கப்பட்டு, அத்துடன், அவற்றின் செயற்பாடு மதிப்பிடப்படுகின்ற போது.

ஒரு நிதிப் பொறுப்பு இலாபம் அல்லது நட்டம் மூலம் நியாயப் பெறுமதியில் குறித்துரைக்கப்பட்டால், வங்கியின் சொந்த கடன் தரப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கான நியாயப் பெறுமதியின் நகர்வு அவதானிக்கத்தக்க சந்தை வட்டி விகிதங்களையிட உயர்வாக இருக்கின்ற கடன் பரப்புகளின் மாற்றங்களைத் தீர்மானிப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. அத்துடன், இது, ஏனைய விரிவான வருமானத்தில் பிரத்தியேகமாக சமர்ப்பிக்கப்படும்.

5.5.4. வழித்தோன்றல் நிதிக் கருவிகள் மற்றும் பாதுகாப்புக் கணக்கியல்

வழித்தோன்றல் நிதிக் கருவிகள் என்பது, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படையில் விலை குறியீட்டு அல்லது வேறு மாறியிலிருந்து அதன் பெறுமதியை பெறுகின்ற ஒப்பந்தங்களாகும். மேலும், இவை, இடைமற்றுக்கள், முன்னோக்கு வீத ஒப்பந்தங்கள், முன்தேற வாத்தகங்கள் தெரிவுகள் போன்ற கருவிகளை உள்ளடக்கும்.

அனைத்து வழித்தோன்றல்களும், வினைத்திறனான பாதுகாப்பு உறவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான வழித்தோன்றல்கள் என வகைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களைத் தவிர, ஏனைய சந்தர்ப்பங்களில் நிதிநிலைமைக் கூற்றில் நியாயப் பெறுமதியில் அங்கீகரிக்கப்படுவதோடு, “வணிகம்” என வகைப்படுத்தப்படும். வழித்தோன்றல் ஒன்றினுடைய கொண்டு செல்லும் பெறுமதி அந்த ஒப்பந்தத்தின் காலத்தின் ஊடாக நியாயப் பெறுமதியில் மறுமதிப்பீடு செய்யப்படும். வழித்தோன்றல்களின் நியாயப் பெறுமதி சாதகமாக இருக்கும் போது, சொத்துக்களாகவும் பாதுகாப்புக் கருவிகளாகவும் இருக்கும் போது பொறுப்புக்களாகவும் எடுத்துச் செல்லப்படும்.

5.5.5. நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை மறுவகுப்பாக்கம் செய்தல்

2018 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதியில் இருந்து SLFRS 9 ஐ ஏற்றுக்கொண்டதன் மூலம் வங்கி அதன் நிதிச்சொத்துக்களை அத்தகைய நிதிச்சொத்துக்களை நிர்வகிக்கின்ற வியாபார மாதிரி மாற்றமடைகின்ற போது மாத்திரம் வங்கி அதன் நிதிச் சொத்துக்களை ஆரம்ப அங்கீகாரத்திற்கு பின்னர் மறுவகுப்பாக்கம் செய்கிறது. அத்தகைய வகுப்பாக்கம் மீள் வகுப்பாக்கம் செய்யப்பட்ட திகதியில் இருந்து முன்னோக்கிப் பிரயோகமாகும். நிதிப்பொறுப்புகள் மறுவகுப்பாக்கம் செய்யப்படுவதில்லை.

5.6. நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் மதிப்பீடு வகைகள் (2018 ஜனவரி 01 ஆம் திகதியில் இருந்து பிரயோகமாகும் கொள்கை)

2018 ஜனவரி 01 ஆம் திகதிக்கு முன்னர் நிதிக் கருவிகளின் வகுப்பாக்கம் அவற்றின் நோக்கம், பண்புகள் மற்றும் அவற்றைக் கையேற்றும் முகாமைத்துவத்தின் எண்ணம் ஆகியவற்றின் மீது தங்கியிருந்தது. இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக நியாயப் பெறுமதியில் நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பதிவு செய்யப்படும் சந்தர்ப்பங்கள் தவிர ஏனைய சந்தர்ப்பங்கள் தவிர அனைத்து நிதிக்கருவிகளும் ஆரம்பத்தில் அவற்றின் நியாய விலையில் அவற்றுக்கு ஏற்படும் கணிசமான பரிவர்த்தனை செலவுகளை சேர்த்து மதிப்பிடப்படும்.

ஆரம்பத்தில் நிதிச் சொத்து ஒன்று பின்வரும் வகைகளுள் ஏதேனும் ஒன்றாக வகுப்பாக்கம் செய்யப்படுவதோடு, அதனை அடுத்து வருகின்ற நிதிச் சொத்துக்களின் மதிப்பீடு அவற்றின் வகுப்பாக்கத்தைப் பொறுத்து அமையும்.

- ❖ நியாயப் பெறுமதியில் இலாபம் அல்லது நட்டம் மூலம் விற்பனைக்காக வைத்திருக்கப்படுவது, அல்லது இலாபம் அல்லது நட்டம் மூலம் சந்தைப் பெறுமதியில் குறித்தொதுக்கப்படுவது [குறிப்பு 5.6.1]
- ❖ விற்பனைக்காக வைத்திருக்கப்படுவது [குறிப்பு 5.6.2]
- ❖ கடன்களும் வரவேண்டியவைகளும் [குறிப்பு 5.6.3]
- ❖ முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படுவது [குறிப்பு 5.6.4]

நிதிப் பொறுப்புக்கள்

சகல நிதிப் பொறுப்புக்களையும் அவை உருவாக்கப்பட்ட திகதியிலே குழுமம் ஆரம்பத்தில் பதிவு செய்து பின்பு அதன் நிதிப் பொறுப்புக்களை இலாபம் அல்லது நட்டம் மூலமாக இலாக்கப்பட்ட செலவு அல்லது நியாயப் பெறுமதியில் அளக்கப்பட்டதாக வகைப்படுத்துகின்றது.

இதனைத் தொடர்ந்தான நிதிப் பொறுப்புக்களின் அளவீடானது அவற்றின் வகைப்படுத்தலில் தங்கியுள்ளது.

5.6.1. வர்த்தகத்திற்காக வைத்திருக்கப்படும் நிதிச் சொத்துக்கள் அல்லது நிதிப் பொறுப்புகள்

வர்த்தகத்திற்காக வைத்திருக்கப்படும் நிதிச் சொத்துக்கள் அல்லது நிதிப்பொறுப்புக்கள் என்பன, நியாயப் பெறுமதியில் நிதிநிலைமைக் கூற்றில் பதிவு செய்யப்படும்.

நியாயப் பெறுமதியில் ஏற்படும் மாற்றங்கள் "நிகர வர்த்தக வருமானம்" என்பதற்குள் அங்கீகரிக்கப்படும். வட்டி மற்றும் பங்கிலாப வருமானம் அல்லது செலவு ஒப்பந்தத்தின் நியதிகளுக்கு அமைய அல்லது கொடுப்பனவுக்கான உரிமை எதாபிக்கப்படும் போது "நிகர வர்த்தக வருமானத்திற்குள்" பதிவு செய்யப்படும்.

குறுகியகால வர்த்தக நோக்கத்திற்காக கையேற்கப்பட்ட கடன் பிணையங்கள் மற்றும் ஒப்பரவுகள் இந்த வகுப்பாக்கத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. வங்கி முன்னோக்கிய வெளிநாட்டு நானையமாற்று ஒப்பந்தங்கள் போன்ற வழித்தோன்றல்களைப் பயன்படுத்தும், வழித்தோன்றல்கள் நியாயப் பெறுமதியில் பதிவு செய்யப்படுவதோடு, அவற்றின் நியாயப் பெறுமதி சாதகமாக இருக்கும் போது சொத்துக்களாகவும், பாதகமாக இருக்கும் போது பொறுப்புக்களாகவும் கொண்டு செல்லப்படும். வழித்தோன்றல்களின் நியாயப்பெறுமதிகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் "நிகர வர்த்தக வருமானத்திற்குள்" உள்ளடக்கப்படும்.

5.6.2. விற்பனைக்கான நிதி முதலீடுகள்

விற்பனைக்கான நிதிச் சொத்துக்கள் விற்பனைக்கானவையாகக் குறித்தொதுக்கப்பட்ட, வேறு எந்த வகைகளிலும் வகைப்படுத்தப்படாத நிதிசாராக் கருவிகளாகும். உரிமை முதல் பிணையங்கள் மற்றும் சில குறிப்பிட்ட கடன் பிணையங்கள் ஆகியவற்றில் குழுமம் மேற்கொள்கின்ற முதலீடுகள் விற்பனைக்கான நிதிச் சொத்துக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. ஆரம்பப் பதிவினைத் தொடர்ந்து அவை சந்தைப் பெறுமதியில் மாற்றங்களுடன் அளவீடப்படுகின்றன.

பணமாக மாற்றப்படாத இலாபங்களும் நட்டங்களும் ஏனைய பூரணமான வருமானத்தில் பதியப்படுகின்றன. அவ்வாறான முதலீட்டினை விற்பனைத் தீர்க்கும் சந்தர்ப்பத்தில் உரிமை முதலில் முன்பு பதியப்பட்ட தீரட்டிய இலாபம் அல்லது நட்டம் வருமானக் கூற்றில் "ஏனைய இயக்க வருமானங்கள்" என்பதாகப் பதியப்படுகின்றது. விற்பனைக்காக நிதிச் சாதனங்களை வைத்திருக்கையில் ஈட்டப்படுகின்ற பங்கிலாபங்கள் வருமானக் கூற்றில் ஏனைய இயக்க வருமானமாக எந்தக் கம்பனியில் முதலீடு மேற்கொள்ளப்பட்டதோ அந்தக் கம்பனி பிரகடனப்படுத்தும் திகதியில் வருமானக் கூற்றில் பதியப்படுகின்றன. அவ்வாறான முதலீடுகளின் கொள்வனவுச் செலவின் வீழ்ச்சியினால் ஏற்படுகின்ற நட்டமானது வருமானக் கூற்றிலே நிதி முதலீடுகளில் இருந்து தேறிய இலாபம் (நட்டம்) என்பதில் பதியப்பட்டு நிதி

நிலைக்கூற்றில் சம்பந்தப்பட்ட சொத்து / முதலீட்டுக் கணக்கிலிருந்து அகற்றப்படுகின்றது.

5.6.3. கடன்களாகவும் வருமதிகளாகவும் வகைப்படுத்தப்படும் நிதிச் சொத்துக்கள்

- ❖ கடன்களாகவும் வரவேண்டியவைகளாகவும் வகைப்படுத்தப்படும் நிதிச் சொத்துக்கள் செயற்படும் சந்தையில் விலை குறிக்கப்பட்டாத நிலையான அல்லது தீர்மானிக்கப்படக்கூடிய கொடுப்பனவுகளுடன் கூடிய பெறுமதியல்லாத நிதிச் சொத்துக்களைப் பின்வருவன நீங்கலாக உள்ளடக்கும்:
- ❖ உடனடியாக அல்லது அண்மித்த தவணையில் வங்கி விற்பதற்கு எண்ணியுள்ள மேலும் ஆரம்பப் பதிவின் போது வங்கி இலாபம் அல்லது நட்டம் மூலம் விற்பனை பெறுமதியில் குறித்தொதுக்கியவை
- ❖ ஆரம்பப் பதிவின் போது விற்பனைக்கானவை என வங்கி குறித்தொதுக்குபவை
- ❖ கடன் தேய்வு காரணமானவை தவிர்த்த அதன் அனைத்து ஆரம்ப முதலீட்டினையும் வங்கி பூரணமாக அறவிட முடியாதவை

ஆரம்ப மதிப்பீட்டின் பின்னர் "வங்கிகளில் இருந்து வரவேண்டிய நிலைவை மற்றும் "வாடிக்கையாளர்களுக்கான கடன்கள்" மற்றும் முற்பணங்கள் என்பன பயனுள்ள வட்டி வீதத்தைப் (EIR) பயன்படுத்தி பதிவுபெறும் செலவில் மதிப்பிடப்படும். இதிலிருந்து சேதத்திற்கான கொடுப்பனவு கழிக்கப்படும். பதிவுபெறும் செலவு கையேற்று மீதான ஏதேனும் கழிவு அல்லது கட்டுப்பணம் மற்றும் பயனுள்ள வட்டி வீதம் (EIR) உடைய முக்கிய பாகமாக அமைகின்ற கட்டணங்கள் மற்றும் செலவுகள் என்பவற்றைக் கருத்திற் கொண்டு கணக்கிடப்படும். பதிவுபெறும் வருமானக் கூற்றில் "வட்டி வருமானம்" என்பதற்குள் உள்ளடக்கப்படும். சேதத்தின் மூலம் எழுகின்ற நட்டங்கள் வருமானக் கூற்றில் "சேதச் செலவுகள்" என்பதற்குள் உள்ளடக்கப்படும்.

5.6.4. முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படும் நிதி முதலீடுகள்

முதிர்ச்சிக்காக வைத்திருப்பதற்கான நோக்கத்தினையும் ஆற்றலினையும் வங்கி கொண்டுள்ள, நிலையான அல்லது தீர்மானிக்கக்கூடிய கொடுப்பனவுகள் மற்றும் நிலையான முதிர்ச்சிகளுடன் கூடிய விற்பனைக்கான நிதிச் சொத்துக்களை (பெறுமதியல்லாத) முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படும் நிதி முதலீடுகள் ஆகும். பிரதானமாக திறைசேரி உண்டியல்களை இவ்வாறான முதலீடுகளாகும். ஆரம்ப அளவீட்டினைத் தொடர்ந்து முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படும் நிதி முதலீடுகள் பின்னர் சந்தை விலை குறைவடைதல் நீங்கலாக செயற்புறன் நானையமாற்று விகிதத்தைப் பயன்படுத்தி இலாக்கல் செலவில் அளக்கப்படுகின்றன. இலாக்கல் செலவானது செயற்புறன் நானையமாற்று வீதத்தின் இன்றியமையாத அங்கமாகிய கொள்வனவு மற்றும் கட்டணங்கள் மீதான ஏதாவது விலைக்கழிவுகள் அல்லது பரிசோதியங்களை கருத்திற்கொண்டே கணக்கிடப்படுகின்றது. இலாக்கல் ஆனது வருமானக் கூற்றிலே வட்டி வருமானத்தில் உள்ளடக்கப்படுகின்றது. இவ்வாறான சொத்துக்களின் சந்தை விலை குறைவடைவதனால் ஏற்படும் நட்டமானது நிதி முதலீடுகளினால் ஏற்படும் தேறிய இலாபம்/ (நட்டம்) வருமானக்கூற்றில் பதியப்படுகின்றது. முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படும் முதலீட்டில் கணிசமான தொகையினை முதிர்ச்சிக்கு முன்னர் (குறிப்பிட்ட விசேட சூழ்நிலைகள் தவிர்த்த) விற்பதற்கு அல்லது மீள்வகைப்படுத்துவதற்கு வங்கி விரும்பினால் முழு வகையும் பாதிக்கப்படும் என்பதுடன் அவை அனைத்தமே விற்பனைக்கு ஆணை என மீள்வகைப்படுத்தப்படல் வேண்டும். மேலும் இவ்வாறு நடைபெற்றால், இது நடைபெற்றதிலிருந்து தொடர்ந்து வரும் இரண்டு வருடங்களுக்கு எவ்விதமான நிதிச் சொத்துக்களையும் முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படுவதை என வங்கி வகைப்படுத்துவதிலிருந்தும் தடை செய்யப்படும்.

5.6.5. நிதிச் சொத்துக்களின் மறுவகுப்பாக்கம்

மறுவகுப்பாக்கம் மறுவகுப்பாக்கத் திகதியில் நியாயப் பெறுமதியில் பதிவு செய்யப்படும். இது, புதிய பதிவுபெறும் செலவாக வரும்.

"விற்பனைக்கான வைத்திருக்கப்படும் வகைகளில்" இருந்து மறுவகுப்பாக்கம் செய்யப்படும் நிதிச் சொத்து ஒன்றுக்காக அந்தச் சொத்தின் மீது ஏற்பட்ட ஏதேனும் முன்னய இலாபம் அல்லது நட்டம் ஒப்பரவில் அங்கீகரிக்கப் பட்டிருக்கின்ற போது பயனுள்ள வட்டி வீதத்தைப் (EIR) பயன்படுத்தி மூலதனத்தின் எஞ்சிய காலப்பகுதிக்கு மேலாக வருமானக் கூற்றில் பதிவுபெறும் செய்யப்படும். புதிய பதிவுபெறும் செலவுக்கும், எதிர்மார்க்கப்பட்ட நிதிப்பாய்ச்சலுக்கும் இடையே ஏதேனும் வேறுபாடு காணப்படும் போது அதாவும் பயனுள்ள வட்டி வீதத்தைப் (EIR) பயன்படுத்தி, சொத்தின் எஞ்சிய காலப்பகுதிக்கு மேலாக பதிவுபெறும் செய்யப்படும். அதன் பின்னர் சொத்து சேதமடையும் எனத் தீர்மானிக்கின்ற போது ஒப்பரவில் பதிவு செய்யப்பட்ட தொகை வருமானக் கூற்றுக்கு மறுகழற்சி செய்யப்படும்.

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

வங்கி கடன்கள் மற்றும் பெறுவனவுகள் என்ற வரைவிலக்கணத்தைப் பூர்த்தி செய்யும் போதும் மற்றும் வங்கி நிதிச் சொத்துக்களை எதிர்காலத்திற்காக அல்லது முதிர்ச்சியடையும் வரை வைத்திருக்கக்கூடிய எண்ணத்தையும், தகைமையையும் கொண்டுள்ள போதும், வங்கியானது, வர்த்தகத்திற்காக “வைத்திருக்கப்படுகின்ற வகைக்குள் இருந்து வழித்தோன்றல் அல்லாத சொத்தை” கடன்கள் மற்றும் பெறுவனவுகள் என்ற வகைக்குள் மறுவகுப்பாக்கம் செய்யலாம். நிதிச்சொத்து ஒன்று மீள்வகுப்பாக்கம் செய்யப்பட்டால் மற்றும் அதன்பின்னர் வங்கி பணப் பெறுவனவுகளின் அதிகரித்த மீள்பெறுகைக்கான தகைமை காரணமாக அதன் எதிர்கால பணப் பெறுவனவுகளுக்கான மதிப்பீடுகளை அதிகரித்தால் அத்தகைய அதிகரிப்பின் விளைவுப் பயன் மதிப்பீட்டில் மாற்றம் ஏற்பட்ட திகதியில் இருந்து EIR இற்கான சீராக்கம் ஒன்றாக அங்கீகரிக்கப்படும்.

மறுவகுப்பாக்கம் முகாமைத்துவத்தின் தற்முனைவின் அடிப்படையில் அமைவதோடு, பொதுவாக அல்லாமல் ஒவ்வொரு கருவியின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்படும். ஆரம்ப அங்கீகரிப்பின் பின்னர் இலாபம் அல்லது நட்ட வகை ஊடான நியாயப் பெறுமதிக்குள் எந்த நிதிக்கருவியையும் வங்கி மறுவகுப்பாக்கம் செய்யாது.

5.6.6. ஏனைய நிதிப்பொறுப்புக்கள்

இலாபம் அல்லது நட்டம் ஊடாக நியாயப் பெறுமதியில் குறித்துரைக்கப்படாத வங்கியினால் வழங்கப்பட்ட நிதிக்கருவிகள் ஏனைய நிதிப் பொறுப்புக்கள் என வகைப்படுத்தப்படும். அங்கு ஒப்பந்தம்சார் ஏற்பாட்டின் சாரமானது, வைத்திருப்பவருக்கு இன்னுமொரு நிதிச்சொத்தை அல்லது பணத்தை வழங்க வேண்டிய கட்டப்பாடு ஒன்றை வங்கிக்குத் தோற்றுவிக்கும் அல்லது ஒரு நிலையான பணத் தொகை மூலமான பரிமாற்றம் செய்வது அல்லாமல் இன்னுமொரு வகையில் கட்டப்பாட்டைத் திருப்பிப்படுத்த அல்லது வங்கியின் சொந்த ஒப்பரவுப் பங்குகளில் ஒரு நிலையான எண்ணிக்கைக்காக இன்னுமொரு நிதிச் சொத்தை வழங்கும் கட்டப்பாட்டைத் தோற்றுவிக்கும்.

ஏனைய நிதிப்பொறுப்புகள், வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கள், வங்கிகளில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகைகள், வங்கி மற்றும் ஏனையவர்களிடம் இருந்து வரவேண்டிய கடன்கள் மற்றும் தொகுதிக்கடன்கள் என்பனவற்றை உள்ளடக்கும்.

ஆரம்ப அளவிட்டின் பின்னர் ஏனைய நிதிப்பொறுப்புகள் EIR ஐ பயன்படுத்தி பதிவுப்பிடிச் செலவில் அளவிடப்படும். EIR உடைய ஒரு முக்கிய பங்காக இருக்கும் செலவுகள் விநியோகத்தின் மீதான ஏதேனும் அல்லது கட்டுப்பாணம் என்பன கருத்திற் கொள்ளப்பட்டு பதிவுப்பிடிச் செலவு கணக்கிடப்படும்.

5.7. நிதிச்சொத்துக்களின் சேதங்கள் (2018 ஜனவரி 01 ஆம் திகதியில் இருந்து பிரயோகிக்கப்படும் கொள்கை)

2018 ஜனவரி 01 ஆம் திகதியில் இருந்து இலாபம் அல்லது நட்டம் ஊடாக நியாயப் பெறுமதியில் மதிப்பிடப்படாத கீழே தரப்பட்டுள்ள நிதிச் சொத்துக்களின் வகைகளுக்காக குமும் எதிர்மார்க்கப்பட்ட கடன் இழப்புக்களை (ECLs) அளவிடுவதற்கு மூன்று கட்ட அணுகுமுறையைப் பிரயோகிக்கிறது:

- ❖ பதிவுப்பிடிச் செலவில் மதிப்பிடப்பட்ட கடன் கருவிகள் மற்றும் ஏனைய விரிவான வருமானத்தின் ஊடாக நியாயப் பெறுமதி;
- ❖ கடன் பொறுப்புகள்; மற்றும்
- ❖ நிதி உத்தரவாத ஒப்பந்தங்கள்

ஒப்பரவு சாதனங்கள் மீது ECL அங்கீகரிக்கப்பட மாட்டாது.

கீழே தரப்பட்டுள்ள மூன்று கட்டங்கள் ஊடாக இடம்பெயரும் நிதிச்சொத்துக்கள் ஆரம்ப அங்கீகரித்தலில் இருந்து கடன் இடரில் ஏற்படும் மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது:

1வது கட்டம்: 12 - மாதங்கள் ECL

ஆரம்ப அங்கீகரிப்பில் இருந்து கடன் இடரில் ஒரு கணிசமான அளவு அதிகரிப்பு இல்லாத மற்றும் அது தோற்றுவாய்குரிய வலுக்குன்றிய கடனாக இல்லாத வெளிப்பாடுகளுக்காக அடுத்து வரும் 12 மாதங்களுக்குள் நிகழும் தவறுகையின் நிகழ்தகவுடன் தொடர்புபட்ட ஆயுள் காலம் முடிவதுமான எதிர்மார்க்கப்பட்ட கடன் நட்டங்களின் பகுதி அங்கீகரிக்கப்படும்.

வங்கியானது, குறிப்பிடத்தக்களவு கடன் குறைப்பை மேற்கொள்ளாத வாடிக்கையாளர்களிடம் இருந்து 12 மாதங்களுக்குரிய ECL ஐ தீர்மானிக்கிறது. (அதாவது, 30 நாட்களுக்கு குறைவாக)

2வது கட்டம்: ஆயுள் காலத்திற்கான ECL - கடன் இழப்பு அற்ற ஆரம்ப அங்கீகரிப்பில் இருந்து கடன் இடரில் ஒரு கணிசமான அதிகரிப்பு உள்ள ஆனால், கடன் இழப்பு அற்ற வெளிப்படுத்தல்களுக்காக ஒரு ஆயுள் காலத்திற்கான ECL (அதாவது, நிதிச் சொத்துக்குரிய எஞ்சிய ஆயுள் காலத்தைப் பிரதிபலிக்கின்ற) அங்கீகரிக்கப்படும்.

வங்கியின் கொள்கைகளுக்கு இசைவாக தரநிலைத் தேவைப்பாடுகளுக்கு ஏற்ப கட்டம் 3 இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள கடன் வசதிகளைத் தவிர கணிசமான அளவு சரிவு 30 நாட்கள் கட்டந்த நிலுவை என்ற மறுதலிக்கக்கூடிய அனுமானத்தின் அடிப்படையில் அளவிடப்படும்.

மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி கட்டம் 2 இல் உள்ள கூடிய மட்டத்தில் இருந்து குறைந்த மட்டத்திற்கு உயர்த்தப்பட்ட கடன் வசதிகள்/ வெளிப்படுத்தல்கள் என்பவற்றைத் தவிர இரண்டு முறை மறுசீரமைக்கப்பட்ட அனைத்து மறுசீரமைக்கப்பட்ட கடன்களையும் வங்கி கருத்திற் கொண்டுள்ளது.

3வது கட்டம்: ஆயுள்கால ECL - கடன் குறைபாடு

அந்தச் சொத்தின் மதிப்பிடப்பட்ட எதிர்கால நிதிப்பாய்ச்சல்கள் மீது ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகள் பாதகமான விளைவு ஒன்றை ஏற்படுத்தும் போது, வெளிப்படுத்தல்கள் கடன் குறைபாடுடைய சொத்துக்களாக மதிப்பிடப்படும். கடன் குறைபாடுள்ள வெளிப்படுத்தல்களுக்காக ஒரு ஆயுள் காலத்திற்கான எதிர்மார்க்கப்பட்ட கடன் இழப்புகள் அங்கீகரிக்கப்படும். அத்துடன், வட்டி வருமானமானது, மொத்த எடுத்துச் செல்லும் தொகையைக் கருத்திற்கொள்ளாமல் பதிலளிப்பு செலவுக்கு (ஏற்பாட்டின் நிகர்) உரிய பயனுள்ள வட்டி வீதத்தை பயன்படுத்திக் கணக்கிடப்படும்.

வாடிக்கையாளர் ஒருவரின் ஒப்பந்தம்சார் கொடுப்பனவுகள் 30 நாட்கள் கடந்தும் நிலுவையாகவுள்ள SLFRS 9 இன் கீழ் குறித்துரைக்கப்பட்ட மறுதலிக்கப்பட முடியாத ஊகத்திற்கு உட்பட்டதாக இருந்தலையும், மத்திய வங்கியின் வகைப்பாட்டிற்கு அமைய இருக்கின்ற அனைத்து செயலாக்கமற்ற கடன் (NPL) வகைப்பாடுகளையும் கருத்திற் கொள்ளும் போதும், இரண்டு முறைகளுக்கு மேல் அனைத்து மறுசீரமைக்கப்பட்ட கடன்கள் மற்றும் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டத்திற்கு உயர்த்தப்பட்ட கடன் வசதிகள் / வெளிப்பாடுகள் தவிர்ந்த அனைத்து மறுசீரமைக்கப்பட்ட கடன்கள் மற்றும் மூன்றாவது கட்டத்தின் கீழ் இலவகை மத்திய வங்கியின் வழிகாட்டலுக்கு அமைய செயற்பாடுகள் அற்றது என வகைப்படுத்தப்பட்ட அனைத்து கடன் வசதிகள் / வாடிக்கையாளர்கள் போன்ற சந்தர்ப்பங்களில் வங்கி கடன் வசதிகளைத் தீர்மானிக்கும்.

5.7.1. நட்ட அச்ச கட்டத்தைத் தீர்மானித்தல்

அறிக்கையிடப்படும் திகதி மற்றும் ஆரம்ப அங்கீகாரத் திகதி என்பவற்றுக்கு இடையில் உள்ள எதிர்மார்க்கப்பட்ட காலத்திற்குள் ஏற்படக்கூடிய தவறுகை இடரை ஒப்பிடுவதன் மூலம் ஆரம்ப அங்கீகரிப்பில் இருந்து வெளிப்படுத்தல்களுக்காக கடன் இடர் மீது ஒரு கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை வங்கி ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியிலும் மதிப்பிடுகிறது. இந்த நோக்கத்திற்காக தேவையற்ற செலவு அல்லது முயற்சி இன்றி பொருத்தமான, நியாயமான மற்றும் ஆதரவளிக்கக்கூடிய தகவல்கள் இருக்கின்றனவா என்பதை வங்கி கவனத்திற் கொள்ளும். இது, அளவியல் மற்றும் தரம் வாய்ந்த தகவல்களையும் முன்னோக்கிப் பார்க்கும் பகுப்பாய்வையும் உள்ளடக்குகிறது.

ECL ஊடாக இடம்பெயரும் வெளிப்பாடு ஒன்று சொத்தினுடைய தரம் மோசமடைவதாகக் கட்டமிடப்படும். அதனை அடுத்து வருகின்ற ஒரு காலப்பகுதியில் சொத்தின் தரம் மேம்படுகின்ற போது மற்றும் ஏற்கனவே மதிப்பிடப்பட்ட கடன் இடரின் கணிசமான அதிகரிப்பு நேர்மறையாகின்ற போது, ஐயப்பாட்டுக் கடன்களுக்கான ஏற்பாடுகள் ஆயுள் காலத்திற்கான ECL இல் இருந்து 12 மாதங்களுக்கான ECL ஆக மாறும். தோற்றுப்பாட்டில் இருந்து கணிசமான அளவு மோசமடையாத வெளிப்பாடுகள் அல்லது மோசமடைவதானது, வங்கியினுடைய மூலதன தர தகுதிகாணுக்குள் இருக்கின்ற போது அல்லது அவை 30 நாட்களுக்குக் குறைந்த நிலுவையாகவுள்ள போது அவை குறைந்த கடன் இடர் உள்ளவையாகக் கருதப்படும். இத்தகைய சொத்துக்களுக்கான ஐயப்பாடான கடன்களுக்கான ஏற்பாடு 12 மாதங்களுக்கான ECL ஐ அடிப்படையாகக் கொண்டது. சொத்து ஒன்று தொகுக்கப்பட முடியாததாக உள்ள போது அது சம்பந்தப்பட்ட ஏற்பாட்டுக்கு எதிராக நீக்கப்படும். அனைத்து தேவையான நடப்பு முறைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்பு மற்றும் நட்டத் தொகை தீர்மானிக்கப்பட்ட பின்பு அத்தகைய சொத்துக்கள் நீக்கப்படும். ஏற்கனவே நீக்கப்பட்டவைக்கான தொகைகள் வசூலிக்கப்படுவதை அடுத்து அத்தொகை வருமானக் கூற்றில் உள்ள செலவின் தொகையில் இருந்து கழிக்கப்படும்.

வெளிப்பாடு ஒன்றின் மீதான கடன் இடர் தனிப்பட்ட அல்லது கூட்டான அடிப்படையிலான குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது என்பதை வங்கி மதிப்பிடும். சேதத்தினாலும் ஒரு கூட்டான மதிப்பீட்டு நோக்கத்திற்காக நிதி கருவிகள் பங்கிடப்பட்ட கடன் இடர் பண்புகள் என்ற அடிப்படையில் கருவியின் வகை, கடன் இடர் மதிப்பீடுகள், ஆரம்ப அங்கீகாரத் திகதி, முதிர்வடைவதற்கு ஏஞ்சியுள்ள காலம், கைத்தொழில் மற்றும் ஏனைய பொருத்தமான காரணிகளைக் கருத்திற் கொண்டு குழுமப்படுத்தப்படும்.

5.7.2. எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்புகளின் மதிப்பீடு

எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்புகள் பரபட்சமற்ற மற்றும் எதிர்பார்க்கப்பட்ட நடத்தின் நிகழ்தகவு அளவீட்டு அடிப்படையிலான மதிப்பீடுகள் என்பவற்றில் இருந்து தோன்றுகின்றது. அத்துடன் அவை பின்வருமாறு மதிப்பிடப்படும்:

- ❖ அறிக்கையிடும் திகதியில் கடனால் பாதிக்கப்படாத நிதிச் சொத்துக்கள்: பயனுள்ள வட்டி வீதத்தினால் தன்ரூபடி செய்யப்படும் நிதிச் சொத்துக்களின் எதிர்பார்க்கப்படும் அடிக்காலம் மீது உள்ள அனைத்து பணக் குறையாடுகளின் தற்போதைய பெறுமதி. பணக் குறையாடு என்பது, ஒப்பந்தத்திற்கு அமைவாக வங்கிக்கு வரவேண்டிய நிதிப் பாய்ச்சல்கள் மற்றும் வங்கி பெற எதிர்பார்க்கின்ற நிதிப் பாய்ச்சல்களுக்கும் இடையிலான வேறுபாடு.
- ❖ அறிக்கையிடும் திகதியில் கடனால் பாதிக்கப்பட்ட நிதிச் சொத்துக்கள் : பயனுள்ள வட்டி வீதத்தினால் தன்ரூபடி செய்யப்பட்ட மதிப்பிடப்பட்ட எதிர்கால நிதிப் பாய்ச்சலின் தற்போதைய பெறுமதிக்கும் மொத்த கொண்டு செல்லும் தொகைக்கும் இடையிலான வேறுபாடு.
- ❖ எடுக்கப்படாத கடன் கடப்பாடுகள் : கடன் கடப்பாடு ஒன்று எடுத்துக்கொள்ளப்பட்டால் வங்கிக்கு நிலுவையாகவுள்ள ஒப்பந்தம்சார் நிதிப்பாய்ச்சல்கள் மற்றும் வங்கி பெறுவதற்கு எதிர்பார்க்கின்ற நிதிப்பாய்ச்சல்க்கும் இடையிலான வேறுபாட்டின் தற்போதைய பெறுமதி.
- ❖ நிதி உத்தரவாத ஒப்பந்தங்கள் : வைத்திருப்பவர் செலவீடு செய்வதற்கு எதிர்பார்க்கின்ற தொகைகளில் இருந்து வங்கி வசூலிக்க எதிர்பார்க்கின்ற கட்டணம் தொகையைக் கழித்து வருகின்ற தொகையாகும்.

முன்னோக்கிப் பார்க்கும் தகவல்களைப் பயன்படுத்துதல் உள்ளடங்கலாக எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்புக்களை வங்கி எவ்வாறு கணக்கிடும் என்பது பற்றி மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள நிதிச் சொத்துக்களின் கடன் தராதரம் என்ற பகுதியைப் பார்க்க. எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பு அளவீடு மீதான கடன்களுக்கு மேற்கொள்ளப்படும் திருத்தங்களின் விளைவு சம்பந்தமான விபரங்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பு ஏற்பாட்டின் மீதான குறிப்பை பார்க்க.

இலாபம் அல்லது நட்டக் கணக்கில் ஐயத்திற்கிடமான கடன்களுக்கான ஒரு ஏற்பாட்டைப் பயன்படுத்தி, எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்புகள் அங்கீகரிக்கப்படும். ஏனைய விரிவான வருமானம் ஊடாக நியாயப் பெறுமதியில் கடன் கருவிகள் மதிப்பிடப்படுகின்ற போது, எதிர்பார்க்கப்படும் இழப்புகளுக்கான மதிப்பீடு பதிவுரிக்கும் செலவில் நிதிச் சொத்துக்களுக்கு பிரயோகிக்கப்படுகின்ற முன்று கட்ட அணுகுமுறையின் மீது அமைந்துள்ளது. வங்கியானது, ஏனைய விரிவான கணக்கில் அங்கீகரிக்கப்பட்ட தொட்டியை தொகையுடன், நிதிநிலைமைக் கூற்றில் சொத்துக்களின் எடுத்துச் செல்லுகின்ற தொகையில் குறைப்பை ஏற்படுத்தாது வங்கி இலாபம் அல்லது நட்டத்தில் ஒதுக்கீடுக் கட்டளனத்தை அங்கீகரிக்கும்.

5.8. நிதிச் சொத்துக்களின் பெறுமதி குறைப்பு (2018 ஜனவரி 01 க்கு முன்னர் பொருத்தும் கொள்கைகள்)

ஒவ்வொரு அறிக்கையில் திகதியின் போதும் வங்கியானது நிதிச் சொத்து ஒன்றின் அல்லது நிதிச் சொத்துக்களின் குழு ஒன்றின் சந்தை விலை குறைவடைந்தமைக்கான ஏதாவது நடுநிலையான சான்றுகள் உள்ளனவா என்பதை மதிப்பிடுகின்றது. சொத்துக்களின் ஆரம்பப் பதிவின் பின்னர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகள் (இழப்பு ஏற்பட்ட நிகழ்வு) (நடந்தால்), நடந்தால் மாத்திரமே மேலும் அந்த இழப்பினை ஏற்படுத்திய நிகழ்வானது நம்பத் தகுந்த முறையில் மதிப்பிடக்கூடிய நிதிச்சொத்து அல்லது நிதிச் சொத்துக்களின் குழுவின் மதிப்பிடப்பட்ட எதிர்காலக் காசுப் பாய்ச்சல்களின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தினால் மாத்திரமே, நிதிச்சொத்தின் அல்லது நிதிச்சொத்துக்களின் குழுவின் சந்தை விலை குறைவடைந்துள்ளது எனக் கருதப்படும்.

சொத்துக்களின் சந்தை விலை குறைவடைவதற்கான சான்றுகளில் உள்ளடங்குபவை: கடன் பெறுநர் அல்லது கடன் பெறுநர்களின் குழு ஒன்று பாரிய நிதி நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் அழிகுறிகள், அவர்கள் வங்கிகளோடு நிலையை அடைவதற்கான அல்லது ஏனைய நிதி ஒழுங்கீனத்தினை அடைவதற்கான நிகழ்தகவு அல்லது வட்டி

அல்லது முதன்மைக் கொடுப்பனைவைச் செலுத்துவதற்கு தவறுதல் அல்லது செலுத்துவதில் காணப்படும் ஒழுங்கீனம் மேலும் கொடுப்பனைவுகளைச் செலுத்தத் தவறுகின்ற நிலையுடன் பொருத்துகின்ற நிலுவைகள் அல்லது பொருளாதார நிலைமைகளில் காணப்படுகின்ற மாற்றங்கள் போன்ற மதிப்பிடப்பட்ட எதிர்காலக் காசுப்பாய்ச்சல்களில் ஏற்படுகின்ற அளக்கக்கூடிய குறைவு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகின்ற அவதானிக்கத்தக்க தரவுகள் காணப்படுதல்.

5.8.1. இலதாக்கப்பட்ட செலவில் பதியப்படும் நிதிச் சொத்துக்கள்

இலதாக்கப்பட்ட செலவில் கொண்டு வரப்பட்ட தனிப்பட்ட ரீதியில் முக்கியமான நிதிச் சொத்துக்களின் (வங்கியிலிருந்து வர வேண்டிய தொகைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முற்கொடுப்பனைவுகள் போன்றன) சந்தை விலை குறைவடைந்தமைக்கான நடுநிலையான சான்றுகள் உள்ளனவா என்பதை வங்கி முதலில் தனிப்பட்ட ரீதியில் மதிப்பிடுகின்றது அல்லது தனிப்பட்ட ரீதியில் முக்கியமற்ற ஆனால் கூட்டாக முக்கியமான நிதிச் சொத்துக்களுக்கு அல்லாறான விலை குறைவடைந்துள்ளதா என்பதை வங்கி மதிப்பிடுகின்றது. தனிப்பட்ட ரீதியில் மதிப்பிடப்பட்ட நிதிச் சொத்துக்களின் சந்தை விலை குறைவடைந்தமைக்கான நடுநிலையான சான்றுகள் இல்லையென வங்கி தீர்மானிக்கையில் அது ஒரே வகையான கடன் இடர்நேர்வுப் பண்புகளைக் கொண்ட நிதிச் சொத்துக்களின் குழுவில் உள்ள சொத்தினையும் உள்ளடக்குவதுடன் அவற்றின் சந்தை விலை குறைவடைந்தமைக்காக கூட்டாக மதிப்பீடு செய்யப்படுகின்றது. சொத்துக்களின் சந்தை விலை குறைவடைந்துள்ளதா என்பதை தீர்மானிப்பதற்காக தனிப்பட்ட ரீதியில் மதிப்பிடப்படும் சொத்துக்களின் சந்தை விலை குறைவடைந்துள்ள போது அல்லது தொடர்ந்து அல்லாற குறைவடைந்து வருகின்ற போது அவை சந்தை விலை குறைவடைந்தமைக்கான கூட்டு மதிப்பீட்டில் உள்ளடக்கப்படாமல் பதியப்படுகின்றன.

சொத்து ஒன்றின் சந்தை விலை குறைவடைந்துள்ளமைக்கான நடுநிலையான சான்று காணப்படுகையில் சொத்தின் கொள்வனவுச் செலவிற்கும் மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப் பாய்ச்சலின் தற்போதைய பெறுமதிக்கும் இடையிலான வித்தியாசம் நட்டத்தொகை அளவீடப்படுகின்றது (இது வரையில் ஏற்படாத, எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புக்கள் நிக்லாக). சொத்து ஒன்றின் திரட்டிய பெறுமானத் தேய்வு நிக்லான கொள்வனவுத் தொகையானது கொடுப்பனைவு கணக்கு ஒன்றினைப் பயன்படுத்துவதன் மூலம் குறைக்கப்படுகின்றது. மேலும், இழப்புத் தொகையானது வருமானக் கூற்றில் பதியப்படுகின்றது. வட்டி வருமானமானது தொடர்ந்தும் குறைக்கப்பட்ட கொள்வனவுத் தொகையில் அடங்குவாக்கப்படுவதுடன் அது சொத்தின் விலைக் குறைப்பினால் ஏற்படும் இழப்பினை அளக்கும் நோக்கத்திற்கான எதிர்காலக் காசுப் பாய்ச்சல்களுக்கக் கழிவு வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் வட்டி வீதத்தினைப் பயன்படுத்தி அட்டுறுவாக்கப்படுகின்றது.

சகல கடன்களையும் அவற்றுடன் இணைந்த கொடுப்பனைவுகளையும் எதிர்காலத்தில் அறுவிடுவதற்கான யதார்த்தபூர்வமான வாய்ப்புக்கள் இல்லாதபோதும் அவற்றின் சகல பிணையுறுதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள போதும் அல்லது அவை வங்கிக்கு மாற்றப்பட்டுள்ள போதும் அவை பதிவுரிக்கப்படுகின்றன. தொடர்ந்து வரும் வருடத்தில், சொத்தின் மதிப்பிடப்பட்ட சந்தை விலை குறைவடைகின்றமையினால் ஏற்படும் நட்டத் தொகையானது நட்டம் பதிவு செய்யப்பட்ட பின்னர் நிகழ்கின்ற நிகழ்வொன்றினால் குறைவடைந்தால் அல்லது அதிகரித்தால் முன்னர் பதியப்பட்ட சந்தை விலை குறைவடைவதனால் ஏற்படும் நட்டமானது கொடுப்பனைவு கணக்கினைச் சீராக்குவதன் மூலம் அதிகரிக்கப்படுகின்றது அல்லது குறைக்கப்படுகின்றது. எதிர்காலப் பதிவுரித்தல் பின்னர் அறுவிடப்பட்டால் அறுவிடலானது வருமானமாகப் பின்னர் பற்றுவைக்கப்படுகின்றது.

மதிப்பிடப்பட்ட எதிர்காலக் காசுப்பாய்ச்சல்களின் தற்போதைய பெறுமதிக்கு நிதிச்சொத்தின் அசலான EIR இல் விலைக்கழிவு வழங்கப்படுகின்றது. கடனானது மாற்றமடைகின்ற வட்டி வீதத்தினைக் கொண்டிருந்தால், சந்தை விலை குறைவடைவதால் ஏற்படும் எந்தவொரு நட்டத்தினையும் அளப்பதற்கான கழிவு வீதமே நடப்பு EIR ஆகும். பிணையுறுதியாக்கப்பட்ட நிதிச்சொத்து ஒன்றின் மதிப்பிடப்பட்ட எதிர்காலக் காசுப்பாய்ச்சலின் நடப்புப் பெறுமதியின் கணக்கீடானது பிணையுறுதி ஒன்றினை மீட்பது முடிவுறுத்தப்படுவதற்கான சாத்தியம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிணையுறுதியினைப் பெற்று விற்பனை செய்வதற்கு ஏற்படும் செலவுகள் நிக்லாக பிணையுறுதி மீட்பு முடிவுறுத்தல் காரணமாக ஏற்படும் காசுப் பாய்ச்சல்களைப் பிரதிபலிக்கின்றது.

சொத்தின் சந்தை விலை குறைவடைகின்றமையினால் ஏற்படும் நட்டத்தினைக் கூட்டு மதிப்பீடு செய்யும் நோக்கத்திற்காக நிதிச்சொத்துக்கள் அவற்றின் சொத்து வகை, தொழிற்துறை, உரித்தானமை வகை, கடந்த கால நிலுவை நிலை மற்றும் ஏனைய பொருத்தமான காரணிகள் போன்ற கடன் இடர் நேர்வுப் பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

சந்தை விலை குறைவடைவதால் ஏற்படும் நட்டத்திற்காகக் கூட்டாக மதிப்பிடப்படுகின்ற நிதிச்சொத்துக்களின் குழுவொன்றின் எதிர்காலக் காசுப்பாய்ச்சல்கள் குழுமத்தில் உள்ள ஒரே விதமான கடன் இடது நேர்வுப் பண்புகளை கொண்டுள்ள சொத்துக்களுக்கான வரலாற்று ரீதியான நட்ட அனுபவ அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. வரலாற்று ரீதியான நட்ட அனுபவமானது வரலாற்று நட்ட அனுபவம் எதை அடிப்படையாகக் கொண்டுள்ளதோ அந்த நட்டப் நிலைமைகளின் விளைவுகளைப் பிரதிபலிக்கும் வகையிலும் தற்போது நிலவாத வரலாற்றுக் காலப்பகுதியில் உள்ள நிலைமைகளின் விளைவுகளை அகற்றவும் நட்டப் அவதானிக்கத்தக்க தரவுகளின் அடிப்படையில் சீராக்கப்படுகின்றது.

எதிர்காலக் காசுப்பாய்ச்சல்களை மதிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் முறையிலும் ஊகங்களும் நட்ட மதிப்பீடுகள் மற்றும் உண்மையான நட்ட அனுபவங்களுக்கிடையிலான ஏதாவது வித்தியாசங்களைக் குறைப்பதற்காக கிரமமாக மீளாய்வு செய்யப்படுகின்றன.

5.8.2. மீள் பேரம் பேசப்பட்ட கடன்கள்

சாத்தியமான சந்தர்ப்பங்களில் பிணையுறுதிகளை உடமையாக்குவதை விட கடன்களை மீள்திட்டமிடுவதற்கே வாங்கி விரும்புகின்றது. இது கொடுப்பனவு ஏற்பாடுகளை நிடிப்பதையும் புதிய கடன் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதையும் உள்ளடக்குகின்றது. நிபந்தனைகள் மீள் விவாதித்து இணங்கப்பட்டதும் விதிகள் திருத்தப்பட முன்னர் கணக்கிடப்பட்டதைப் போல ஏதாவது சந்தை விலைக்குறைப்பினால் ஏற்பட்ட நட்டங்கள் அசலான EIR ஐப் பயன்படுத்தி அளக்கப்படும். எனவே கடனானது இனிமேலும் நிலுவையானதாகக் கருதப்பட மாட்டாது. மீள் விவாதித்து இணங்கப்பட்ட கடன்கள் சகல நேர்வு அடிப்படைகளையும் பூர்த்தி செய்கின்றன மேலும் எதிர்காலக் கொடுப்பனவுகள் நிகழ்வதற்கான சாத்தியம் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்துவதற்காக முகாமைத்துவமானது தொடர்ச்சியாக மீள் விவாதித்து இணங்கிய கடன்களை மீளாய்வு செய்கின்றது. கடன்கள் தொடர்ந்தும் கடனின் அசலான EIR ஐப் பயன்படுத்திக் கணக்கிடப்படும் தனிப்பட்ட அல்லது கூட்டுச் சந்தை விலைக்குறைப்பினால் ஏற்படும் நட்ட மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படும்.

5.8.3. பிணையுறுதி பெறுமதி கணிப்பு

நிதிச்சொத்துக்களின் இடர் நேர்வுகளைத் தணிப்பதற்கு வாங்கியானது சாத்தியமான இடங்களில் எல்லாம் பிணையுறுதிகளைப் பயன்படுத்துவதற்கு விரும்புகின்றது. பிணை உறுதிகள் வெள்ளேயு வடிவங்களில் அதுவது காசாக, பிணையங்களாக, நாயகக் கடிதங்களாக/உத்தரவாதங்களாக, அசையாச் சொத்துக்களாக, வரவேண்டிய கொடுப்பனவுகளாக, இருப்புக்களாக ஏனைய நிதிசாராச் சொத்துக்களாக மற்றும் ஏனைய கடன் அதிகரிப்புக்களாகக் காணப்படலாம்.

5.8.4. மீள் உடமையாக்கப்பட்ட பிணையத் தொகை அல்லது சொத்துக்கள் வாங்கிக்கு மீள ஒப்படைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள்

செலுத்தத் தவறிய வாடிக்கையாளர்களிடம் இருந்து பிணையத் தொகையை முன்கூட்டியே முடிவுறுத்துவதன் மூலம் கவிகரிக்கப்படும் அசைவற்ற சொத்துக்கள் அல்லது கடனைச் செலுத்தித் தீர்ப்பதற்கு ஒரு பகுதியாக வாங்கிக்கு கையளிக்கப்பட்ட சொத்து முதலீட்டு ஆதனம் ஒன்றாக கணக்கில் வைக்கப்பாது அல்லது இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட வழிகாட்டிகளுக்கு அமைய வாங்கியின் சொத்துக்களின் ஒரு பகுதியாக கணக்கில் வைக்காத சொத்துக்களாகும்.

5.8.5. நியாயப் பெறுமதியைத் தீர்மானித்தல்

நிதிக் கருவிகளின் ஒரு கணிசமான பகுதி நியாயப் பெறுமதியில் நிதிநிலைமைக் கூற்றில் கொண்டுவரப்பட்டவை.

நியாயவிலை என்பது, சொத்து ஒன்றை விற்பதன் மூலம் பெறப்படுகின்ற விலை அல்லது மதிப்பீட்டுத் திகதியில் சந்தைப் பங்குற்றுநருக்கு இடையில் ஒழுங்கான பரிவர்த்தனையில் பொறுப்பு ஒன்றை மாற்றுவதற்காக செலுத்தப்படும் விலையாகும்.

நிதிச்சொத்து அல்லது நிதிப்பொறுப்பு ஒன்றின் வகுப்பாக்கம் நியாயப் பெறுமதியில் மதிப்பிடுகையில் சாத்தியமான இடங்களில் நியாயப் பெறுமதியில் வாங்கி உடனடியாக அணுகக்கூடிய மிகச்சாதகமான செயற்குறிப்பிக்க சந்தையில் மேற்கோள் காட்டப்படும் ஏல் விலை அல்லது விற்பனை விலையைக் கருத்திட்டு கொண்டு தீர்மானிக்கப்படும். பெருத்தமான சந்தர்ப்பங்களில் கடன் இடருக்கான சீராக்கம் ஒன்றும் நியாயப் பெறுமதிக்குள் கூட்டணிக்கப்படும்.

ஒரு செயற்குறிப்பிக்க சந்தையில் மேற்கோள் காட்டப்பட்ட நிதிப்பொறுப்பிற்கு நிகர திறந்த நிலைக்கான நியாயப் பெறுமதி தற்போதைய விற்பனை விலையாகும். மற்றும் நிதிச் சொத்து ஒன்றுக்கான ஏல் விலை வைத்திருக்கப்படும் அல்லது வழங்கப்பட்ட கருவியின் எண்ணிக்கையைப் பெருக்குவதன் மூலம் பெறப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட சொத்து அல்லது பொறுப்புக்கு செயற்குறிப்பிக்க சந்தை ஒன்று இல்லாத போது, வாங்கி அண்மைய கதந்திரமான பரிவர்த்தனைகளில் பெறப்பட்ட பரிவர்த்தனை விலைகளைப் பயன்படுத்தி, தள்ளுபடி செய்யப்பட்ட நிதிப்பாய்ச்சல் பகுப்பாய்வு, நேர்வு விலையில் மாதிரிகள் மற்றும் ஏனைய மதிப்பீட்டில் நுட்பங்கள், அறிக்கையிடுமித் திகதியில் உள்ள சந்தை நிலைமைகள் மற்றும் இடர்கள் என்பவற்றையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு மதிப்பீட்டில் நுட்பத்தைப் பயன்படுத்தி நியாயப் பெறுமதியைக் கணிக்கும். அவ்வாறு செய்வதன் மூலம் நிறுவனம் சார்ந்த குறிப்பான உள்ளீடுகளை குறைந்தபட்சம் கருத்திற் கொண்டு அவதானிக்கப்பட்ட சந்தை உள்ளீடுகளின் அதிகபட்ச பயன்பாட்டைத் தரக்கூடிய ஒரு மதிப்பீட்டு நுட்பத்தைப் பயன்படுத்தி நியாயப் பெறுமதி மதிப்பிடப்படும்.

அதேகருவியின் நியாயப் பெறுமதி ஏனைய அவதானிக்கப்பட்ட நட்டப் சந்தைப் பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடுவதன் மூலம், நியாயப் பெறுமதி நிறுமமானால் தவிர (வழங்கப்பட்ட அல்லது பெறப்பட்ட கருத்தின் நியாயப் பெறுமதி), ஆரம்பகால அங்கீகாரத்தில் ஒரு நிதிக்கருவியினுடைய நியாயப் பெறுமதிக்கான சிறந்த சான்று அதன் பரிவர்த்தனை விலையாகும். அல்லது, அவதானிக்கப்பட்ட சந்தைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளை மாத்திரம் உள்ளடக்கிய மாறிகளை கொண்ட ஒரு மதிப்பீட்டு நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகின்ற (மாற்றம் அல்லது மீள் பொதியாக்கம்) நியாயப் பெறுமதியாகும். அத்தகைய சான்றுகள் இருக்கின்ற போது வாங்கியானது, பரிவர்த்தனை விலை மற்றும் ஆரம்ப அங்கீகாரத்தின் (அதுவது முதல் நாளில்) மீதான இலாபம் அல்லது நட்டத்தில் உள்ள நியாயப் பெறுமதிக்கு இடையிலான வேறுபாட்டை அங்கீகரிக்கும்.

5.9. நிதிச் சொத்து மற்றும் நிதிப்பொறுப்புக்களை அகற்றல்கள்

5.9.1. நிதிச் சொத்துக்கள்

நிதிச்சொத்து ஒன்றில் இருந்து பெறப்படும் ஒப்பந்தம்சார் நிதிப்பாய்ச்சல்கள் காலாவதியாகும் போது வாங்கி ஒரு நிதிச் சொத்தினை நீக்கிவிடும். அல்லது வாங்கி உரிமத்தினுடைய அனைத்து இடர்களும், வெகுமதிகளும் கணிசமான அளவு கைமாற்றப்படுகின்ற பரிவர்த்தனை ஒன்றின் நிதிச் சொத்தின் மீதான ஒப்பந்தம்சார் நிதிப்பாய்ச்சலை பெறுகின்ற அதன் உரிமையை மாற்றும். வாங்கியால் உருவாக்கப்பட்ட அல்லது தக்கவைக்கப்பட்ட கைமாற்றப்பட்ட நிதிச் சொத்தின் ஏதேனும் வட்டி பிரத்தியேகமான சொத்து அல்லது பொறுப்பாக அங்கீகரிக்கப்படும்.

5.9.2. நிதிப் பொறுப்புகள்

நிதிப் பொறுப்பு ஒன்றின் மீதான கடப்பாட்டை வாங்கி நிறைவேற்றுகின்ற போது அல்லது ஒப்பந்தம் இறுத்தச் செய்யப்படும் போது அல்லது காலாவதியாகும் போது அந்த நிதிப்பொறுப்பு நிதிநிலைமைக் கூற்றில் இருந்து நீக்கப்படும்.

5.9.3. நிதிக்கருவிகளை எதிர்ப்பதிவு செய்து ஈடு செய்தல்

வங்கி தொகைகளை ஈடுகட்ட ஒரு சட்டபூர்வமான உரிமையை வைத்திருக்கும் போது மற்றும் நிகர அடிப்படையின் மீது செலுத்தித் தீர்ப்பதற்கு எண்ணுகின்ற போது அல்லது ஒரே நேரத்தில் சொத்துக்களை உணர்ந்து கடனைத் தீர்க்க விரும்புகின்ற போது நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் என்பன ஈடுகட்டப்படுவதுடன், நிகர தொகை நிதிநிலைமைக் கூற்றில் பதிவு செய்யப்படும். நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை ஈடுகட்டுதல் தொடர்பான நிதி இடர் முகாமைத்துவம் மீதான குறிப்பைப் பார்க்க.

5.10. குத்தகைகள்

5.10.1. நிதிக் குத்தகை வருமானம்

சொத்துக்களை வாடிக்கையாளர்களுக்கு குத்தகைக்கு விடும் போது அந்தச் சொத்துக்களின் உரித்தானமையுடன் தொடர்புடைய சகல அபாயநேர்வுகளையும் வெகுமதிகளையும் குழுமானது புரணமாக வாடிக்கையாளருக்கு மாற்றுவதுடன் அந்தச் சொத்தின் சட்ட ரீதியான உரிமையினை மாற்றாமல் இருப்பது நிதிக் குத்தகைகள் என வைக்கப்படுகின்றன. நிதிக் குத்தகைகளின் கீழ் வரவேண்டிய தொகைகள் குத்தகை வாடகையினால் வரவேண்டிய வருமானம் என்பதன் கீழ் உள்ளடக்கப்படுகின்றன. குத்தகை மீதிகள் பெற்றுக்கொண்ட ஆரம்ப வாடகைகளைக் கழித்த பின்னர் நிதிநிலைக்கூற்றில் குறிப்பிடப்படுகின்றன.

குத்தகைக்கு விடப்பட்ட செலவு மீதான வரவேண்டிய மொத்த வாடகைகளின் மிகை மொத்த ஈட்டப்படாத வருமானத்தினைக் கொண்டுள்ளது. ஈட்டப்படாத வருமானமானது குத்தகைக் காலப்பகுதியின் போது வருமானத்தினால் உள்ளவாங்கப்படுகின்றது. இந்தக் காலப்பகுதியானது குத்தகையின் வரவேண்டிய எஞ்சிய மீதிக்கு விகிதாசாரமாக குத்தகை நிறைவேற்றப்படுகின்ற மாதத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது.

5.10.2. குத்தகைக் கொடுப்பனவுகள்

இயக்கக் குத்தகைகளின் கீழ் செலுத்தப்படுகின்ற கொடுப்பனவுகள் குத்தகைக் காலப்பகுதியின் போது ஒரு நேர்கோட்டு அடிப்படையில் இலாபம் அல்லது நட்டத்தில் பதியப்படுகின்றது. பெற்றுக்கொண்ட குத்தகைக் கொடுப்பனவுகள் குத்தகைக் காலப் பகுதியின் போது மொத்தக் குத்தகைச் செலவின் இன்றியமையாத அங்கமாக பதியப்படுகின்றன. நிதிக் குத்தகைகளின் கீழ் செலுத்தப்பட்ட ஆகக் குறைவான குத்தகைக் கொடுப்பனவுகள் நிதிச் செலவுக்கும் நிலுவையாக உள்ள பொறுப்புக்களின் குறைப்புக்கும் இடையில் பிரிக்கப்படுகின்றது. பொறுப்பின் எஞ்சி உள்ள மீதியின் மீது தொடர்ச்சியான பருவகால வட்டி வித்தினை உருவாக்குவதற்காக குத்தகைக் காலப் பகுதியின் போது நிதிச் செலவானது ஒவ்வொரு காலப்பகுதிக்கும் ஒதுக்கப்படுகின்றது. குத்தகைச் சீராக்கல்கள் உறுதிப்படுத்தப்படும் போது எஞ்சியுள்ள குத்தகைக் காலப் பகுதிக்கான ஆகக் குறைந்த குத்தகைக் கொடுப்பனவுகளைத் திருத்துவதன் மூலமாக வருநிகழ்வு குத்தகைக் கொடுப்பனவுகள் கணக்கு வைக்கப்படுகின்றன.

5.11. காச மற்றும் காசுக்குச் சமமானவைகள்

காச மற்றும் குறுகிய கால நிதி ஆகியவை கையில் உள்ள காச, வங்கியில் உள்ள மீதிகள், வங்கிகளுடனான ஆட்சேர்ப்புக்கள் மற்றும் குறுகியகாலக் கடன் தவணையில் பெறப்படும் கடன் ஆகியவற்றை உள்ளடக்குகின்றன. காச மற்றும் குறுகிய கால நிதிகள் பற்றிய விபரங்கள் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகளின் 18வது குறிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

5.12. இடர் முகாமைத்துவ நோக்கங்களுக்காக வைத்திருக்கப்படும் வழித்தோன்றல்கள்

இடர் முகாமைத்துவ நோக்கங்களுக்காக வைத்திருக்கப்படும் வழித்தோன்றல்கள் வணிக சொத்துக்கள் அல்லது பொறுப்புக்களாக வகைப்படுத்தப்படாத அனைத்து வழித்தோன்றல் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை உள்ளடக்கும். இடர் முகாமைத்துவ நோக்கங்களுக்காக வைத்திருக்கப்படும் வழித்தோன்றல்கள் நிதிநிலைமைக் கூற்றில் நியாயப் பெறுமதியில் மதிப்பிடப்படும்.

5.13. முதலீட்டுச் சொத்துக்கள்

முதலீட்டுச் சொத்துக்கள் என்பவை வாடகை வருமானத்தினை ஈட்டுவதற்காக அல்லது மூலதனத்தினைப் பெருக்குவதற்காக அல்லது இரண்டிற்குமே வைத்திருக்கப்படும் சொத்துக்களாகும். ஆனால் சாதாரண விபாயப் நடவடிக்கைகளிலோ அல்லது உற்பத்தியிலோ அல்லது பண்டங்கள் அல்லது சேவைகளின் விநியோகத்திலோ அல்லது நிர்வாக நோக்கங்களுக்காகவோ முதலீட்டுச் சொத்துக்கள் பயன்படுத்தப்படாட்டாது.

5.13.1. அங்கீகரிக்கப்படும் நடைமுறை

எதிர்காலப் பொருளாதார நன்மைகளுக்காக சொத்துக்களுக்கான முதலீடு அங்கீகரிக்கப்பட்டு அது முதலீட்டுச் சொத்துக்களுடன் ஒன்றிணைந்து ஓர் அணியாக சேரும் போது முதலீட்டுச் சொத்தின் பெறுமதியை சரியான முறையில் எடை போடலாம்.

5.13.2. அளவை செய்தல்

முதலீட்டு ஆதனம் ஒன்று ஆரம்பத்தில் அதற்கான செலவுத் தொகையின் மூலம் எடைபோடப்படுகின்றது. முதலீட்டு ஆதனத்தைக் கொள்வனவு செய்வதற்கான செலவு அதனை வாங்குவதற்கான விலையுடன் நேரடியாக செலவை எடுத்துக் கூறுகிறது. தானாகவே நிர்மாணிக்கப்பட்ட முதலீட்டு ஆதனத்தின் செலவுத் தொகை அது நிர்மாணிக்கப்படும் திகதியிலிருந்து அல்லது அபிவிருத்தி பூர்த்தி செய்யப்பட்ட திகதியுடன் கணிக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வுத் தரம் 40 (LKAS 40) “முதலீட்டு ஆதனத்தின்” மாதிரி முதலீட்டுச் செலவினம் குழுமத்தில் சேர்க்கப்படுகின்றது. இதனடிப்படையில், முதலீட்டுக் காணிகள் இதனால் ஏற்படக் கூடிய சேதார நட்டங்கள் மற்றும் கட்டடத்தைத் தரம் பிரிக்கும் போது ஏற்படக் கூடிய செலவு முழுமையான சேதாரத்துடன் சேர்க்கப்படாமையினால் அது முழுமையான சேர்க்கப்பட்ட நட்டமாகச் சேர்க்கப்பட மாட்டாது.

5.14. அருவச் சொத்துக்கள் மற்றும் நல்லெண்ணம்

5.14.1. நல்லெண்ணம்

குழுமத்தின் பங்குகள் அடையாளம் காணப்படக் கூடிய சொத்துக்களாக இருக்கின்றன. இவற்றின் நியாயமான பெறுமதியுடன் நல்லெண்ணம் உணர்வுடன் உரிய விலைக்குக் கூடுதலாக கவனிக்கப்படும் போது அதனால் ஏற்படும் நல்லெண்ணத்தின் தாக்கம் வருடாந்தம் எடைபோட்டுப் பார்க்கப்படுகிறது. அதன் வளர்ச்சி சூழ்நிலைக்கமைய

மாற்றமடைந்து வரும் போது அதனால் ஏற்படும் நட்டங்கள் கணக்கிலெடுக்கப்படாதவையாக மாற்றமடைகின்றன. இத்தகைய நட்டங்கள் நல்லெண்ண அடிப்படையில் பிற்போடப்படுவதில்லை.

5.14.2. மென்பொருள்

குழுமத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மென்பொருள், திரண்ட பதிலளிப்பு மற்றும் ஏனைய திரண்ட சேத நட்டங்கள் என்பவற்றைக் கழித்த விலையில் அளவிடப்படும்.

எதிர்கால பொருளாதார நன்மைகளை உருவாக்கும் விதத்தில் அபிவிருத்தியைப் பூர்த்தி செய்வதற்கும் மென்பொருளைப் பயன்படுத்துவதற்கும் குழுமம் தன்னுடைய எண்ணத்தையும், தகைமையையும் நிரூபிக்க முடிந்தால் நிறுவனத்திற்குள் உருவாக்கப்பட்ட மென்பொருள் மீதான செலவினம் ஒரு சொத்து என அங்கீகரிக்கப்படுகிறது. அத்துடன், அவை, அபிவிருத்தியைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்பட்ட செலவுகளை உண்மையான அளவிடக்கூடியதாக இருக்கும். நிறுவனத்திற்குள் தயாரிக்கப்பட்ட மென்பொருளின் மூலதனச் செலவுகள் மென்பொருளை தயாரிப்பதற்கு நேரடியாக ஏற்பட்ட அனைத்து செலவுகளையும் மூலதன கடன் செலவுகளையும் உள்ளடக்குவதுடன், அவை, அதன் பயன் காலத்தின் மீது பதிவழிப்பு செய்யப்படும். நிறுவனத்திற்குள் உருவாக்கப்பட்ட மென்பொருள் திரண்ட பதிலளிப்பு மற்றும் ஏனைய சேதங்கள் இருப்பின் அதனைக் கழித்து மூலதனச் செலவாகக் குறிப்பிடப்படும்.

எதிர்கால பொருளாதார நன்மைகளை அதிகரிக்க இது சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட சொத்தில் உள்ளடங்கியிருக்கும் போது மாதிரிமே மென்பொருளுக்கு ஏற்படுகின்ற அடுத்தறு செலவுகள் மூலதனமாகக் கருதப்படும். ஏனைய அனைத்து செலவுகளும் உற்பட்ட செலவுகளாகக் கருதப்படும்.

5.14.3. பதிலளிப்பு

மென்பொருள் சொத்து ஒன்று எந்தத் திகதியில் இருந்து பாவனைக்கு வருகின்றதோ அத்திகதியில் இருந்து அதன் மதிப்பிடப்பட்ட பயன் காலத்தின் மீது நேர்கோட்டு அடிப்படையில் வருமானக் கூற்றில் பதிலளிப்பு செய்யப்படும். மென்பொருள் ஒன்றுக்கான நடப்பு மற்றும் ஒப்பீட்டுக் காலப்பகுதிகளுக்கான மதிப்பிடப்பட்ட பயன்காலம் ஐந்து வருடங்களாகும்.

பதிலளிப்பு முறைமைகள், பயன்பாட்டுக் காலங்கள், எஞ்சிய பெறுமதிகள், ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியிலும் மீளாய்வு செய்யப்பட்டு பொருத்தமான வகையில் சீராக்கப்படும்.

5.15. நிதி அல்லாத சொத்துக்களின் சேதம்

5.15.1. அங்கீகாரத்திற்கான அடிப்படை

சொத்து ஒன்று சேதமடைவதற்கான அறிகுறி உள்ளதா என்பதை வங்கி ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியிலும் மதிப்பீடு செய்யும். அத்தகைய அறிகுறி நிலவுகின்ற போது அல்லது ஒரு சொத்திற்கு வருடாந்த சேதப் பரிட்சை தேவைப்படுகின்ற போது வங்கி சொத்தின் வசூலிக்கக்கூடிய தொகையை மதிப்பீடு செய்யும். ஒரு சொத்தின் வசூலிக்கக்கூடிய தொகை ஒரு சொத்தின் அல்லது பணம் ஈட்டும் அலகின் (CGU) நியாயப் பெறுமதியில் இருந்து விற்பனை செய்வதற்கான செலவுகள் மற்றும் அதன் பயன்பாட்டிலுள்ள பெறுமதி என்பவற்றைவிடக் கூடியதாகும். சொத்து ஒன்றின் கொண்டு செல்லும் தொகை அல்லது CGU அந்த சொத்தின் வசூலிக்கக்கூடிய தொகையை விஞ்சுகின்றவிடத்து, அந்தச் சொத்து சேதமடைந்ததாகக் கருதப்படுவதோடு, அந்தச் சொத்திற்கான வசூலிக்கக்கூடிய தொகையில் இருந்து நீக்கப்படும். பயன்பாட்டிலுள்ள மதிப்பை அளவிடும் போது மதிப்பிடப்பட்ட எதிர்கால நிதிப் பாப்ச்சல்கள் அவற்றினுடைய நடப்புப் பெறுமதியில் இருந்து பணத்தினுடைய காலப் பெறுமதியின் நடப்புச் சந்தை மதிப்பீடுகளையும் சொத்திற்கு குறிப்பாக சம்பந்தப்பட்ட இடர்களையும் பிரதிபலிக்கின்ற வரிக்கு முன்னரான கழிவு விகிதத்தைப் பயன்படுத்தி தள்ளுபடி செய்யப்படும். நியாயப் பெறுமதியைத் தீர்மானிப்பதில் விற்பனைக்கான செலவுகளைக் குறைப்பதற்கு ஒரு பொருத்தமான மதிப்பீட்டு மாதிரி பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கணப்புகள் மதிப்பீட்டு மடங்குகள் பரிசீலனாக வாத்தகம் செய்யும் துணைக் கம்பனிகள் மேற்கோள் காட்டிய பங்குநிலைகள் அல்லது ஏனைய இருக்கக்கூடிய நியாயப் பெறுமதி குறிகாட்டிகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றன.

5.15.2. மதிப்பீடு

நன்மதிப்பு தவிர்ந்த ஏனைய சொத்துக்களுக்காக ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியிலும் ஏற்கனவே சேத நட்டங்களாக இருக்கக்கூடிய நட்டங்கள் இன்னும் தொடரவில்லை அல்லது குறைந்துள்ளது என்பதற்கான ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா என்பதைத்

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

தீர்மானிப்பதற்கு ஒரு மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது. அத்தகைய அறிகுறி ஒன்று நிலவுகின்ற போது, வாங்கி சொத்தினுடைய அல்லது CGU வினாடைய வகுவிக்கக்கூடிய தொகையை மதிப்பீடும். கடைசி சேதமடைந்த இழப்பு அங்கீகரிக்கப்பட்டதில் இருந்து சொத்தை மீட்டெடுக்கக்கூடிய அளவைத் தீர்மானிக்க பயன்படுத்தப்பட்ட ஊகங்களில் மாற்றம் ஏற்படுகின்ற போது மாதிரிமே முன்னர் அங்கீகரிக்கப்பட்ட சேத நடட்டம் மாற்றியமைக்கப்படும். இந்த மாற்றியமைத்தல் வரையறைக்கு உட்பட்டது. எனவே, சொத்தினுடைய கொண்டு செல்லும் தொகை வகுவிக்கக்கூடிய தொகையைவிட விஞ்சாது அல்லது கொண்டு செல்லக்கூடிய தொகை தீர்மானிக்கப்பட்டிருந்தால் அதனுடைய தேய்மானத்தின் நிகர மதிப்பையும் விஞ்சாது, முன்னைய ஆண்டுகளில் சொத்துக்காக சேத நடட்டம் அங்கீகரிக்கப்படவில்லை. அத்தகைய மாற்றம் வருமானக் கூற்றில் அங்கீகரிக்கப்படும்.

பெறுமதி குறைப்பினால் ஏற்படும் நடட்டம் எதிர்கால செயற்பாடுகளின் போது நல்லெண்ண அடிப்படையில் பின்தள்ளப்படுவதில்லை.

வருடாந்த சேதத்திற்காக நன்மதிப்பு மீளாய்வு செய்யப்படும். அல்லது அடிக்கடி சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் கொண்டு செல்லப்படும் தொகை சேதமடையலாம் எனக்காட்டும். சேதமடைதல் சோதனையை மேற்கொள்ளும் நோக்கத்திற்காக வியாபார இணைப்பில் பெறப்பட்ட நன்மதிப்பு கையேற்று திகழியில் இருந்து வாங்கியின் CGU க்கள் அல்லது CGU க்களின் குழுவிற்கு ஒதுக்கப்பட்டதாகும். அவை, கையேற்கப்பட்ட ஏனைய சொத்துக்கள் அல்லது பொறுப்புகள் அத்தகைய அலகுகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் இணைப்பின் பரிமாற்றத்தில் இருந்து பயனுடையதாக எதிர்்பார்க்கப்படுகின்றது. நன்மதிப்பு ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு அலகும் வாங்கிக்குள் குறைந்த மட்டத்தில் பிரதிபலக்கும். அதேசமயம், இந்த நன்மதிப்பு உள்ளக முகாமைத்துவ நோக்கங்களுக்காக கண்காணிக்கப்படும். அத்துடன், SLFRS 8 “செயற்பாட்டுப் பகுதிகளுக்கு” அமைவாக செயற்பாட்டுப் பகுதியைவிடப் பெரிதாக இருக்காது.

நன்மதிப்பு CGU வின் ஒரு பகுதியாக அமைகின்ற போது (அல்லது CGU க்களின் குழு) மற்றும் அகற்றப்பட்ட அலகுகள் இருந்து செயற்பாட்டின் ஒரு பகுதியாக அமைகின்ற போது, செயற்பாட்டை அகற்றுவதன் மீது பெறப்பட்ட இலாபம் அல்லது நடட்டத்தைத் தீர்மானிக்கையில் அகற்றப்பட்ட செயற்பாட்டுடன் இணைந்து நன்மதிப்பு கொண்டு செல்கின்ற செயற்பாட்டுத் தொகைக்குள் உள்ளடக்கப்படும். இந்த சூழ்நிலையில் அகற்றப்பட்ட நன்மதிப்பு அகற்றப்பட்ட செயற்பாட்டின் ஒப்பீட்டுப் பெறுமதிகள் மற்றும் தக்கவைத்துள்ள CGU வின் பகுதி என்பவற்றின் அடிப்படையில் அளவிடப்படும்.

இணை நிறுவனங்கள் விற்கப்படும் போது விற்கப்படும் விலைக்கும் நிகர சொத்துக்களின் பெறுமதி மற்றும் நல்லெண்ணம் வருமான அறிக்கையில் அங்கீகரிக்கப்படுகிறது.

5.16. நிதிநிலை உத்தரவாதங்கள்

5.16.1. அடிப்படை அங்கீகரிப்பு

சாதாரணமாக வணிகம் செய்யும் போது வாங்கி நிதி உத்தரவாதம் மற்றும் கடன் பத்திரங்கள் ஆகியவற்றுடன் உத்தரவாதங்கள் மற்றும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் கடிதங்களை வழங்கும். ஆரம்பத்தில் (ஏனைய பொறுப்புகளுடன்) நியாயப் பெறுமதிக்கு ஏற்ப நிதி உத்தரவாதங்கள் அங்கீகரிக்கப்படும். இதன் படி வாங்கி ஒவ்வொரு உத்தரவாதத்தை அளிக்கும் போது பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறது. இந்த உத்தரவாதத்தின் தாக்கத்தினால் வாங்கிகள் தன்னுடைய பொறுப்புணர்வை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டினைக் கொண்டுள்ளது.

5.16.2. அளவிடு செய்தல்

நிதி உத்தரவாதங்களை வழங்கும் போது அதிகரிக்கும் பொறுப்புகள் வருமான அறிக்கையில் “கடன் இழப்பு செலவு” ஆக மதிப்பீடு செய்யப்படுகிறது. இது வருமான அறிக்கையில் “நிகரக் கட்டணம் மற்றும் தரகு வருமானம்” என்று கணிக்கப்பட்டு உத்தரவாதமளிக்கப்பட்ட கால எல்லைக்குள் செயற்படுத்தப்படுகிறது.

GRI 201-3

5.17. ஓய்வூதிய நன்மைகள்

5.17.1. விளக்கமளிக்கப்பட்ட ஓய்வூதிய நன்மைத் திட்டம்

5.17.1.1 1996 ஆம் ஆண்டிற்கு முன்னரான ஓய்வூதிய நிதியம்

வாங்கி விளக்கமளிக்கப்பட்ட ஓய்வூதிய நன்மைத் திட்டத்தை செயற்படுத்துகிறது. இது வாங்கியின் முழு நேர ஊழியர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படுகிறது. 1996 ஜனவரி

01ஆம் திகதிக்கு முன்னர் சேவையில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கப்படுகிறது. தனியான நிர்வாக நிதியமொன்றுக்கு வழங்கப்படும் கொடுப்பனவின் மூலம் இரு செயற்படுத்தப்படுகிறது. இந்த விளக்கமளிக்கப்படும் நன்மை தரும் ஓய்வூதியத் திட்டம் இத் தரையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டது.

வரையறுக்கப்பட்ட நலன் சொத்து அல்லது பொறுப்பு வரையறுக்கப்பட்ட நலன் கடப்பாட்டின் நடப்புப் பெறுமதியில் இருந்து இன்னும் அங்கீகரிக்கப்படாத கடந்த கால சேவைக்கான செலவுகளை கழித்தும் மற்றும் நேரடியாக செலுத்தித் தீர்க்கின்ற கடப்பாடுகளில் இருந்து திட்டமிடப்பட்ட சொத்துக்களின் நியாயப் பெறுமதியைக் கழித்து, இன்னும் அங்கீகரிக்கப்படாத காப்பீட்டுக் கணிப்பு நடட்டங்களையும் கழித்து வருகின்ற தொகையாகும். ஏதேனும் சொத்து ஒன்றின் பெறுமதி ஏதேனும் காப்பீட்டு நடட்டத் தொகைக்கு வரையறுக்கப்பட்டு மற்றும் கடந்தகால சேவைக்கான செலவுகள் இன்னும் அங்கீகரிக்கப்படாத மற்றும் திட்டம் அல்லது திட்டத்திற்கான எதிர்கால பங்களிப்புகளில் குறைப்புகள் மீள்ச் செலுத்தும் வடிவத்தின் உள்ள ஏதேனும் பொருளாதார நலன்களின் நடப்பு பெறுமதி ஆகும்.

2018 டிசம்பர் 31ஆம் திகதியன்று இதற்கான முழுப் பெறுமதி நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதனை திரு. பியல் எஸ். குணதிலக F.S.A. (USA), அமெரிக்க எகடமி ஒப் எக்சவரிஸ் அன்ட் கன்சல்டிங் எக்சவரிஸ்.

வாங்கி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பின்வரும் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்குகிறது. ஊழியர்கள் 10 ஆண்டு கால சேவைக்குப் பின்னர் ஓய்வூதியம் பெறத் தகுதி பெறுகிறார்கள். 55 வயது ஓய்வூதியம் பெறும் காலத்தை அடைந்தவுடன் இவர்கள் ஓய்வூதியத்தைப் பெறலாம். ஓய்வூதியம் பெறும் தொகை அவர்களின் நீண்டகால சேவையைப் பெறுத்து பின்வருமாறு நிர்ணயிக்கப்படும்:

சேவைக் காலம்		ஓய்வூதியத்தின் அளவு
i.	10 முதல் 20 வருடங்கள்	கடைசி சம்பளத்தின் வீதம் 80%
ii.	21 முதல் 29 வருடங்கள்	80% அதற்கு மேலதிகமாக 20 வருட சேவைக்குப் பின்னர் இறுதியாக வாங்கிய சம்பளத்தின் 1% ஒவ்வொரு மேலதிக ஆண்டுக்கும் அதிகரிக்கப்படும்.
iii.	30 வருடங்களும் அதற்கு அதிகமாகவும்	கடைசி சம்பளத்தில் 90%

ஓய்வூதிய நிதியத்தின் கணக்கு விபரம் தனியாக நிர்ணயிக்கப்படுகின்றது. இவை சுயாதீனமாக வெளியகக் கணக்காய்வாளர்களினால் வருடாந்தம் கணக்காய்வு செய்யப்படுகின்றது. கணக்காளர் அறிக்கையுடன் கணக்காய்வாளர்களின் அங்கீகாரப் பத்திரத்துடன் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை மீளாய்வு செய்யும். வாங்கியின் கவனத்திற்கு கணக்கு மற்றும் கணக்காய்வாளர் அறிக்கை மீளாய்வுக்கு வாங்கிக்கு வழங்கப்படும். தேவையான அளவு நிதியை இந்த ஓய்வூதிய நிதிக்கு வழங்கப்படும் நிதியை வாங்கி ஏற்றுக்கொண்டிருப்பதனால் நாம் இவ்வீதம் செயற்படுகிறோம். ஓய்வூதியம் பெறுவோர் உயிர்வாழும் காலம் வரை அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

5.17.1.2 1996ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஓய்வூதிய நிதியம்

நிதியமைச்சின் அங்கீகாரத்துடன் வாங்கி 1996ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி அன்று நிரந்தர சேவையிலுள்ள ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை தயாரித்து இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. வாங்கி விளக்கமளிக்கப்பட்ட நன்மை பெறும் இத்திட்டத்தின் கீழ் மிகை/பற்றாக்குறை LKAS – 19 அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2018 டிசம்பர் 31 ஆம் திகதியன்று திரு. பியல் எஸ். குணதிலக F.S.A. (USA), அமெரிக்க எகடமி ஒப் எக்சவரிஸ் அன்ட் கன்சல்டிங் எக்சவரிஸ், அவர்களின் தலைமையில் நிபுண குழுவினால் இம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

5.17.1.3 பணிக்கொடை

1996ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதியன்று அல்லது அதற்குப் பின்னர் வாங்கியில் நிரந்தர ஊழியர்களாக சேர்ந்துகொண்டவர்களுக்கு 1983ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் பணிக்கொடை பெறும் தகுதி பெறுவர். அல்லது

1996ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து கொள்ள விரும்புவர்கள் சேர்ந்துகொள்ளலாம். மற்றும் அவ்வாறாயின் அத்தகைய ஊழியர்கள் பணிக்கொடை பெறும் உரிமையை இழப்பர்.

ஓய்வூதியப் பெறுவதைத் தவிர்க்க தங்கள் சேவையைத் துண்டித்துக் கொள்ளும் ஏனைய ஊழியர்கள் குறிப்பிடத்தக்களவு பணிக்கொடையை 1983ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் அந்த வாப்பைப் பெறலாம். ஊழியர் சேவையைத் துண்டித்துக் கொள்ளும் நிதியாண்டின் கடைசி மாதத்தில் பெற்ற மொத்தச் சம்பளத்தில் அரைப் பகுதியை ஒவ்வொரு சேவை ஆண்டுக்கும் அந்தச் சேவை ஐந்தாண்டுக்கு கூடுதலாக இருந்தால் பணிக் கொடை வழங்கப்படும்.

ஐந்து வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த பங்குபற்றும் ஒருவர் முழுமையாக மற்றும் நிரந்தரமாக அங்கவிராகும் போது அவர் ஊனமுற்ற பணிக்கொடைக்குத் தகுதியுடையவர். மேலும், ஐந்து வருடகால குறைந்தபட்ச சேவையைப் பூர்த்தி செய்த செயற்திறன்மீக்க பங்குபற்றும் ஒருவர் சேவையில் இருக்கும் காலப்பகுதியில் இறக்குமிடத்து பணிக்கொடை நலன் அவருடைய வாரிசுகளுக்கு செலுத்தப்படும்.

வங்கி மாதமொரு தடவை இந்தப் பணிக்கொடைக் கொடுப்பனவுப் பொறுப்புக்களுக்கு ஒரு தடவை வழங்கும். அது வங்கியின் நிதிநிலை அறிக்கையில் காண்பிக்கப்படும். நடுபணர் குழுவின் மதிப்பீட்டின் அடைப்படையிலேயே இந்தத் தொகையை வங்கி வழங்கும். இலங்கை கணக்காய்வு தரத்திற்கமைய நிர்ணய குழுவின் மதிப்பீட்டிற்கு ஏற்புடைய வகையில் பணிக்கொடை பொறுப்புக்கள் நிறைவேற்றப்படும்.

வங்கியின் இணை மற்றும் ஒன்றிணைந்த நிறுவனங்கள் 1983ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் பணிக்கொடையை வழங்குகின்றது. ஓராண்டு காலம் சேவையைப் பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு இந்தப் பணிக்கொடை வெளியிலிருந்து பெறப்படாத நிதியின் மூலம் கொடுக்கப்படும்.

5.17.2. விளக்கமளிக்கப்பட்ட கொடுப்பனவுத் திட்டங்கள்

வங்கி விளக்கமளிக்கப்பட்ட கொடுப்பனவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது. ஊழியர் ஒருவர் வங்கிக்கு செய்த சேவையை மதிப்பீடு செய்து அதனை "தனிப்பட்ட சேவலிமொக" கருதுகின்றது. செலுத்தப்படாத கொடுப்பனவுகள் பொறுப்புக்களாகப் பதிவு செய்யப்படுகிறது.

வங்கி பின்வரும் திட்டங்களுக்கும் பங்களிப்பை வழங்குகிறது.

5.17.2.1 ஊழியர் சேமலாப நிதியம்

வங்கி ஊழியர்கள் இந்த நிதியத்திற்கு தங்கள் சம்பளத்தில் 12 சதவீதத்தை ஊ.சே.நி. இற்கு வழங்குகின்றது. மற்றும் 8 சதவீதம் ஒவ்வொரு ஊழியரினதும் மொத்த சம்பளத்தில் (இதில் மேலதிக நேர ஊதியம் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது) இந்தத் தொகையை வங்கி வழங்கும். ஊழியர் சேமலாப சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் இந்த வசதி வங்கியினால் உள்ளகமாக மேற்பார்வை செய்யப்படுகின்றது.

5.17.2.2 ஊழியர் நம்பிக்கை நிதியம்

ஊழியர்களின் மாதாந்த மொத்தச் சம்பளத்தில் (மேலதிக நேரக் கொடுப்பனவைத் தவிர்த்து) வங்கி 3 சதவீதத்தை ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு வழங்கும்.

5.17.3. விதவைகள்/தபுதாரர் மற்றும் அனாதைகளுக்கான ஓய்வூதியத் திட்டம் (இது 1996 இற்கு முன்னரும் 1996 இற்குப் பின்னரும்)

இத்திட்டத்தின் கீழ் எதிர்காலக் கொடுப்பனவுகளை பூர்த்தி செய்வதற்காக தகுதி பெற்ற நிபுணர்களின் யோசனையின் படி அது நிறைவேற்றப்படுகின்றது.

5.18 ஏனைய கொடுப்பனவுகள்

இது வங்கியின் (சட்ட பூர்வமான அல்லது பயன் தரக்கூடிய) கடந்த கால நிகழ்வுகளைப் பிரதிபலிப்பதாக அமைவதோடு, பொருளாதாரப் பயன்களைக் கொண்டிருக்கும் வளங்களின் வெளிப்பாடு கடமைப்பாட்டைத் தீர்ப்பதற்குத் தேவைப்படும். மேலும், நம்பகமான மதிப்பீடானது, கடன்களைத் திருப்பிச் செலுத்தக் கூடியதாக இருக்கும். இந்தக் கொடுப்பனவுகளுக்கான செலவினம் நிகர வருமான அறிக்கையில் சேர்க்கப்பட்டு அந்தத் தொகை மீள்பெறப்படும்.

5.19. பொறுப்புக்கள் மற்றும் அவசரத் தேவைகள்

அவதானங்களின் அடிப்படையில் செலவாகும் தொகை பொறுப்புக்களாகக் கணிக்கப்படுகின்றது. ஏதாவது அவசரத் தேவைக்காக வங்கியின் பங்களிப்பு பகுதி மற்றும் இணை நிறுவனங்கள் அல்லது வங்கியின் சம அந்தஸ்துடைய நிறுவனங்கள் ஆகியவற்றில் மூலதனக் கொடுப்பனவு பொறுப்புக்களாக பொருத்தமான இடத்தில் வெளியிடப்படுகின்றது.

எதிர்காலத்தில் எதிர்பாரா நிகழ்வுகள் அல்லது பொறுப்புக்களுக்காக பொருளாதார நன்மைகளை மாற்றும் செய்யும் போது அதற்கான செலவினத்தை நியாயபூர்வமாக மதிப்பிட முடியாதிருக்கும். எனவே, இந்த அவசரகாலத் தேவைகளுக்கான பொறுப்புக்கள் நிதிநிலை அறிக்கையில் அங்கீகரிக்கப்படுவதில்லை.

5.20. வரிகள்

5.20.1. தற்போதைய வரி விதிப்பு

தற்போதைய ஆண்டிற்கும் அதற்கு முன்னைய ஆண்டுகளுக்கும் தற்போதைய வரிச் சொத்துக்கள் மற்றும் கொடுப்பனவுகள் உள்ளநாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திடமிருந்து பெறப்பட அல்லது செலுத்தப்பட வேண்டும். இந்தத் தொகையைக் கணிப்பதற்கு பயன்படுத்தும் வரி சட்டங்கள் மற்றும் வரி விதங்கள் என்பன நிதிநிலைமை கூற்றுத் திகதியன்றோ அல்லது அதன் பின்னரோ ஆக்கப்படும் சட்டங்களாகும். அதன்படி 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் ஆம் இலக்க உள்ளநாட்டு இறைவரி சட்டம் மற்றும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதியில் இருந்து 2018 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான திருத்தங்கள் என்பவற்றின் ஏற்பாடுகளுக்கு அமையவும் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்ளநாட்டு இறைவரி சட்டத்தின் 2018 ஏப்ரல் 01 ஆம் திகதியில் இருந்து 2018 டிசம்பர் 31 ஆம் திகதி வரை உள்ள நிதிக்கூற்றுக்களின் குறிப்பு 15 இல் குறித்துரைக்கப்பட்ட விதிக்களையும் அடிப்படையாகக் கொண்டு வரிவிதிப்புக்கான ஏற்பாடுகள் வரி விதிப்பு நோக்கத்திற்காக சீர்க்கப்பட்ட வருடத்திற்கான இலாபத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

5.20.2. ஒத்திவைக்கப்பட்ட வரி விதிப்பு

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் அடிப்படையின் மற்றும் நிதி அறிக்கையிடும் நோக்கத்திற்காக கொண்டுசெல்லும் அவற்றின் தொகைகள் என்பவற்றுக்கு இடையில் நிதிநிலைமைக் கூற்றுத் திகதியில் உள்ள தற்காலிக வேறுபாடுகளின் மீது பொறுப்பு முறைமையைப் பயன்படுத்தி ஒத்தி வைக்கப்பட்ட வரி வழங்கப்படுகிறது.

5.20.2.1 பிற்போடப்பட்ட வரி பொறுப்புக்கள்

சகல தற்காலிக மாற்றங்கள் பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புக்களில் பின்வருமாறு காண்பிக்கப்படுகின்றது. அவையாவன:

- ❖ பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புக்கள் முதலில் நல்லெண்ணத்தை அங்கீகரிக்கும் போது அல்லது சொத்துக்கள் அல்லது பொறுப்புக்களை அவதானிக்கும் போது மேற்கொள்ளப்படுகின்றது. இது கணக்குப் பார்க்குமிடத்து இலாபம் அல்லது வரி விதிப்பதனால் ஏற்படும் இலாபம் அல்லது நடடத்தை காண்பிப்பதில்லை. மற்றும்
- ❖ துணைக் கம்பனிகளில் உள்ள மூலதனங்களுடன் தொடர்புடைய வரி விதிக்கத்தக்க தற்காலிக வேறுபாடுகள் சம்பந்தமாக அங்கு தற்காலிக வேறுபாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நேரம் கட்டுப்படக்கூடியதாக இருப்பதோடு, தற்காலிக வேறுபாடுகள் எதிர்வரும் காலங்களில் தலைகீழாக மாறாது என்பது சாத்தியமாகும்.

5.20.2.2 பிற்போட்ட வரிச் சொத்துக்கள்

சகல கழிவுகளினால் ஏற்படும் வித்தியாசம் பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்களில் காண்பிக்கப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படாத வரிக் கொடுப்பனவுகள் மற்றும் பயன்படுத்தப்படாத வரி நடடங்கள் ஆகியன வரி அறவிட வேண்டிய இலாபங்களாக கணிக்கப்படுகின்றது. பின்வரும் காரணிகளைத் தவிர்த்து பயன்படுத்தப்படாத வரிக் கொடுப்பனவுகள் மற்றும் பயன்படுத்தப்படாத வரி நடடங்கள் அடுத்த ஆண்டுக்கு பிற்போடப்படலாம்:

- ❖ பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் கழிவுக்கான இடைக்கால வித்தியாசத்தை ஏற்படுத்துவதாயின் ஒரு கொடுக்கல் வங்கியின் போது ஏற்படும் வித்தியாசங்களை இலாபம் மற்றும் வரி விதிக்கக் கூடிய இலாபம் அல்லது நடடங்களில் எவ்வித நடடங்களையும் ஏற்படுத்தாது; மற்றும்,
- ❖ இணை நிறுவனங்களின் முதலீடுகள் கழிவுக்குரிய தற்காலிக வித்தியாசத்துடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் இவ்விதம் நடக்கலாம் என்ற எதிர்்பாப்புடன் அவதானத்திற்கெடுத்துக் கொள்ளப்பட வேண்டும். தற்காலிகமான வித்தியாசத்தை பயன்படுத்துவதற்கு எதிராக எதிர்காலத்தில் எதிர்நோக்கக் கூடிய வரிவிதிப்பு இலாபத்தைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

ஒத்திவைக்கப்பட்ட வரிச் சொத்து ஒன்றின் கொண்டு செல்லும் தொகை ஒவ்வொரு நிதிநிலைமைக் கூற்றைத் திகழியிலும் மீளாய்வு செய்யப்படுவதோடு, பயன்படுத்தப்படக்கூடிய ஒத்திவைக்கப்பட்ட வரிச் சொத்தின் அனைத்து அல்லது பகுதி ஒன்றுக்கு போதுமான அளவு வரிவிதிப்பு இலாபம் இருக்கும் என்பதற்கான சாத்தியப்பாடு இல்லாத அளவு எனக் கருதப்படுகின்ற அளவுக்கு குறைக்கப்படலாம். அங்கீகரிக்கப்படாத ஒத்திவைக்கப்பட்ட வரிச் சொத்து ஒவ்வொரு நிதிநிலைமைக் கூற்றைத் திகழியிலும் மறுமதிப்பீடு செய்யப்படுவதோடு, எதிர்கால வரிவிதிக்கத்தகு இலாபம் ஒத்திவைக்கப்பட்ட வரிச் சொத்தை மீள் பெறுவதை அனுமதிப்பதற்கு எந்தளவு சாத்தியம் இருக்கின்றதோ அந்தளவுக்கு அங்கீகரிக்கப்படும்.

நிதிநிலைமைக் கூற்றைத் திகழியில் அல்லது அதனை அடுத்து ஆக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் வரிவிகிதங்களை அடிப்படையாகக் கொண்டு சொத்துக்கள் கைவரப்பெற்று பின்பு அல்லது பொறுப்புகள் தீர்க்கப்பட்ட பின்னர் வருடத்தில் பிரயோகிக்க எதிர்பார்க்கப்படும் வரி விகிதத்தில் ஒத்திவைக்கப்பட்ட வரிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் என்பன மதிப்பிடப்படும்.

5.20.3. நிதிச் சேவைகளுக்கான பெறுமதி சேர் வரி (FSVAT)

வங்கியின் மொத்தப் பெறுமதிக்கான 15 சதவீத பெறுமதி சேர் வரி 25 ஏ பிரிவின் கீழ் 2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க பெறுமதி சேர் வரி மற்றும் அதற்கான திருத்தங்களின் அடிப்படையில் அறிவிக்கப்படுகிறது.

5.20.4. பெறுமதி சேர் வரி (VAT)

2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் அதற்கான திருத்தங்களின் அடிப்படையில் இந்த வரி 15 சதவீதம் அறிவிக்கப்படுகின்றது.

5.20.5. பொருளாதார சேவைகளுக்கான கட்டணம் (ESC)

2006ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க பொருளாதார சேவைகளுக்கான கட்டணச் சட்டம் விற்பனையிலிருந்தான வருவாயிலிருந்து கழிக்கப்படுகிறது. இந்த கட்டணம் வருமான வரிப் பொறுப்புக்களிலிருந்து கழிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பொறுப்புகள் அடுத்த ஆண்டுக்கு பிற்போடப்படும் போது அதற்கடுத்த அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கான வருமான வரிக் கொடுப்பனவுகளுக்காக சேர்க்கப்படும்.

5.20.6. பங்கிலாபத்தின் மீதான தடுத்து வைக்கப்படும் வரி (WHT)

உள்ளூர் துணை நிறுவனங்களின் வரி விதிக்கத்தகு இலாபத்தில் பங்கிடப்பட்ட பங்கிலாபம் 2018 மார்ச் 31 ஆம் திகதி வரை 10% நிறுத்தி வைக்கப்பட்ட வரியை ஈத்துக் கொள்வதுடன் 2018 ஏப்ரல் 01 ஆம் திகதியில் இருந்து 2018 டிசம்பர் 31 ஆம் திகதி வரை 14% மூலாதாரத்தில் கழிக்கப்பட்டு வருவது வங்கியின் இறுதியாக்கப்பட்ட வரிப் பொறுப்பாகும்.

5.20.7. பயிர்களுக்கான காப்புறுதித் கட்டணம் (CIL)

2013ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14வது பிரிவுக்கமைய பயிர்கள் காப்புறுதித் கட்டணச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. வங்கி வரி விதிப்பு ஆண்டு முடிவடையும் போது தனது இலாபத்தின் 1 சதவீதத்தை தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்திற்கு வழங்கும்.

5.20.8. தேச நிர்மாண வரி (NBT)

2009ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க தேச நிர்மாணச் சட்டத்திற்கும் அதற்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட திருத்தங்களுக்கும் அமைய 2011 ஜனவரி 01ஆம் திகதி முதல் இதற்கென 2 சதவீத தேச நிர்மாண வரிச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் விற்பனையிலிருந்தான வருவாயிலிருந்து இந்தத் தொகை வழங்கப்படுகின்றது.

5.20.9. நிதிச் சேவைகளுக்கான தேச நிர்மாண வரி (FSNBT)

2009 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நிதிச் சேவைகளுக்கான தேச நிர்மாண வரிச் சட்டம் அதன் திருத்தங்களுடன் 2014 ஜனவரி 01ஆம் திகதி முதல் 2% வரி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இது நிதிச் சேவைகளுக்கான வரி விதிப்பாகும்.

5.20.10. கடன் மீள் கொடுப்பனவு தீர்வை (DRL)

2018 ஓக்டோபர் 01 ஆம் திகதியில் இருந்து 2021 டிசம்பர் 31 ஆம் திகதி வரையான வரையறுக்கப்பட்ட காலப்பகுதி ஒன்றுக்கு 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பிரிவு 36 இன் மூலம் கடன் மீள் கொடுப்பனவு தீர்வை (DRL) சுமத்தப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்பட்ட சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வழங்கப்படுகின்ற நிதிச் சேவைகளுடன் சம்பந்தப்பட்ட பெறுமதி சேர்ப்பு மீது 7% தீர்வை அறிவிக்கப்படுகின்றது.

5.21. வருமானம் மற்றும் செலவினத்தை அங்கீகரித்தல்

வங்கிக்கு பொருளாதார நன்மைகள் வரும் என்ற எதிர்பார்க்கையில் வருமானம் அங்கீகரிக்கப்படுகிறது. இதன்மூலம் வருமானம் சரியான முறையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருமான வகைக்கும் குறிப்பு 7 முதல் 11 வரை குறிப்பிட அங்கீகார அளவுகோல் வழங்கப்பட்டுள்ளது.

5.21.1. அரசாங்க பிணையங்கள் மற்றும் மீள் விற்பனை ஒப்பந்தங்களில் பெறப்படும் பிணையங்கள் மீதான வருமானம்

கழிவு/திறைசேரி உண்டியல் மீதான காப்புறுதி, திறைசேரி முறி ஆகியன மெதுவாக நிலைமாறக் கூடியதாகவிருப்பதனால் தொடர் காலப்பகுதியில் கட்டணம் மதிப்பீடு செய்யப்படுகிறது. திறைசேரி முறிகள் துணையீடு மாற்றமடையும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. பிணையங்களை பயனுள்ள வட்டி வீத (EIR) அடிப்படையில் வாங்கும் போது அது வருமான அறிக்கையில் ஒப்பந்தக் காலப்பகுதியில் பிரதிபலிக்கின்றது.

5.21.2. வாடகை வருமானம்

வருமானம் தொடர்ச்சியாக நீடிக்கப்படும் போது வருமான அறிக்கையாக கணக்கீடு செய்யப்படுகிறது. அலகுகளாக அறிவித்தல்களை விடுத்தல், பின்வரும் செயற்பாட்டின் அடிப்படையில் அலகுகளை அறிவிக்கும் நடைமுறை பின்நிறுக்கிறார்கள.

5.22. அலகுகள் அடிப்படையில் அறிவித்தல்

வங்கியானது அலகுகள் அடிப்படையிலான அறிவித்தல்களை பின்வரும் நடவடிக்கை அலகுகளினூடாக வழங்குகின்றது. அவையாவன வங்கி நடவடிக்கைகள், குத்தகை மற்றும் பிரயாண சேவைகள் மற்றும் சில நடவடிக்கைகள், மேற்படி விடயம் தொடர்பான தகவல்கள் குறிப்பு 51இல் அறிவிக்கப்பட்டுள்ளது.

5.23. வைப்புக் காப்புறுதித் திட்டம்

2010 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க வங்கிச் சட்ட வழிகாட்டியில் உள்ள 2010 செப்டம்பர் 27 ஆம் திகதி வழங்கப்பட்ட “வைப்புப் பொறுப்புகள் மீதான காப்புறுதி” மற்றும் அதன் பின்னர் அதற்கு செய்யப்பட்ட திருத்தங்கள் ஆகியவற்றின் விதிகளுக்கு அமைய உரிமம் அளிக்கப்பட்ட அனைத்து வர்த்தக வங்கிகளும் 2010 ஓக்டோபர் 01 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் நிதிச் சட்டத்தின் பிரிவு 32(அ) தொடக்கம் 32(உ) வரையான ஏற்பாடுகளின் கீழ் 2010 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இலங்கை வைப்பு காப்பு காப்புறுதித் திட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைய அவற்றினூடைய வைப்புப் பொறுப்புகளை நானிய சபையினால் செயற்படுத்தப்படும் வைப்புக் காப்புறுதி திட்டத்தின் கீழ் காப்புறுதி செய்யுமாறு தேவைப்படுத்துகிறது. காப்புறுதி செய்யப்பட வேண்டிய வைப்புகள் கேள்விப்பத்திரம், காலம் மற்றும் சேமிப்புகள், வைப்புப் பொறுப்புகள் என்பனவற்றை உள்ளடக்குவதோடு, பின்வருவனவற்றைத் தவிர்க்கின்றது.

- ◆ உறுப்பான்மை நிறுவனங்களுக்கான வைப்புப் பொறுப்புகள்
- ◆ இலங்கை அரசாங்கத்திற்கான வைப்புப் பொறுப்புகள்
- ◆ உரிமம் அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளின் மீதான கூட்டாண்மை ஆளுகை தொடர்பான 2007 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க வங்கிச் சட்ட வழிகாட்டியில் வரையறை செய்யப்பட்டவாறு பணிப்பாளர்கள், முக்கிய முகாமத்துவத்தினர் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட திறத்தவர்களுக்கான வைப்புப் பொறுப்புகள்.
- ◆ வழங்கப்பட்ட ஏதேனும் வசதிக்கு எதிராக பிணையத் தொகையாக வைத்திருக்கப்படும் வைப்புப் பொறுப்புகள்
- ◆ வங்கிச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய கைவிடப்பட்ட ஆதனம் என்ற அர்த்தத்திற்குள் வரும் செயலற்ற வைப்புப் பொறுப்புகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிக்கு மாற்றம் செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள் சட்டத்தின் கீழான வைப்புகள்.

உடனடித்து முடிவடைந்த நிதி வருட இறுதியில் வங்கி ஒரு மூலதனப் போதுமான வீகித்ததை (CAR) 15% ஆக அல்லது அதற்கு மேலதிகமாக பேணி வந்திருப்பின் உரிமம் அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகள் தகுதி பெற்ற வைப்புப் பொறுப்புகள் மீது 0.10% கட்டுப்பணத்தைச் செலுத்துமாறு தேவைப்படுத்தப்படுவதோடு, அனைத்து ஏனைய உரிமம் அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளுக்கான (14% க்கு குறைவான CAR ஐ கொண்ட நிறுவனங்களுக்கு) தகுதி பெற்ற வைப்புப் பொறுப்புகள் மீது 0.125% கட்டுப்பணம் காலாண்டின் இறுதிக்குள் தகுதியுள்ள காலாண்டின் முடிவில் இருந்து 15 நாட்களுக்குள் ஜெனரேஷன் செய்யும் வகையில் தகுதியுள்ள வைப்புகளின் மொத்த தொகையில் கணிப்பிடப்படும்.

5.24. அடுத்த வரும் நிகழ்வுகள்

அறிவிக்கப்படவேண்டிய திகதிக்குப் பின்னர் இடம் பெறும் நிகழ்வுகள் ஆதரவாக மற்றும் ஆதரவற்றதாக இருப்பின் அவை இக் காலப்பகுதியில் இடம் பெறும் நிதி அறிக்கைகள் அங்கீகரிக்கப்படவையாகக் கருதப்படும்.

சகல அம்சங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் அறிவிக்கப்பட வேண்டிய தினத்திற்கு பின்னர் இடம்பெற்றால் அவை குறிப்பு 48 நிதி அறிக்கைகளின் கீழ் மாற்றம் செய்யப்படக் கூடிய நிதி அம்சங்களாகும்.

5.25. கொள்கைகள் மற்றும் குறிப்பிடத்தக்க காப்புறுதிப் பிரிவு

5.25.1. குறிப்பிடத்தக்க கணக்கீட்டு மதிப்பீடுகளும் ஊகங்களும்

ஆயுட்பு காப்புறுதியற்ற ஒப்பந்தப் பொறுப்புகள்

ஆயுள் காப்புறுதி அற்ற ஒப்பந்தங்களுக்கான மதிப்பீடுகள் அறிக்கையிடும் திகதியன்று அறிக்கையிடப்பட்ட கோரிக்கைகளின் எதிர்பார்க்கப்பட்ட இறுதிச் செலவு மற்றும் அறிக்கையிடும் திகதியன்று உறப்பட்ட ஆயுள், இன்னும் அறிக்கையிடப்படாத கோரிக்கைகளின் எதிர்பார்க்கப்பட்ட இறுதிச் செலவு ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படும். நிச்சயமற்ற தன்மையோடு இறுதிச் கோரிக்கை செலவுகளை ஸ்தாபிப்பதற்கு முன்னர் ஒரு கணிசமான காலப்பகுதி தேவைப்படுவதோடு, சில வகையான கொள்கைகளுக்கு IBNR கோரிக்கைகள் நிதிநிலைமைக் கூற்றில் உள்ள பொறுப்பில் பெரும் பகுதியை உள்ளடக்கும்.

நிலுவையாகவுள்ள கோரிக்கைகளின் இறுதிச் செலவு செயின் லெட் மற்றும் போர்ன்ஹாட்டர் பேர்குசன் முறைமைகள் மற்றும் அதிர்வெண் / தீவிர முறைகள் போன்ற ஒரு தொடரான திட்டவட்டமான காப்பீட்டுக் கோரிக்கை வெளிப்பாட்டு நடவடிக்கைகள் பயன்படுத்தி மதிப்பிடப்படுகிறது.

இந்த நடவடிக்களின் அடிப்படையாக அமைகின்ற பிரதான அனுமானம் யாதெனில், ஒரு கம்பனிபின் கடந்தகால கோரிக்கைகள், அபிவிருத்தி, அனுபவம், எதிர்காலக் கோரிக்கைகள் அபிவிருத்தி மற்றும் இறுதிச் கோரிக்கை செலவுகள் என்பவற்றைக் கண்டறிவதற்கு பயன்படுத்தப்படலாம் என்பதாகும். இது இவ்வாற்றிற்கு இந்த முறைமைகள் செலுத்தப்பட்ட மற்றும் உறப்பட்ட இழப்புகளின் அபிவிருத்தி, கோரிக்கை ஒன்றுக்கான சராசரி செலவுகள் மற்றும் கடந்த வருடங்களுக்கான அவதானிக்கப்பட்ட அபிவிருத்தி மீது அடிப்படையாகவுள்ள கோரிக்கைகளின் எண்ணிக்கை மற்றும் எதிர்பார்க்கப்பட்ட இழப்பு விகிதங்கள் என்பவற்றைத் தீர்மானிக்கின்றது. வரலாற்று ரீதியான கோரிக்கைகள் அபிவிருத்தி எதிர்பாராத வருடங்களில் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. ஆயினும், இதனை புலியியல் பிரதேசம் குறிப்பிடத்தக்க வியாபார இணைப்புகள் மற்றும் கோரிக்கை வகைகள் என்பவற்றின் மூலமும் மேலதிகமாக பகுப்பாய்வு செய்யலாம். பெரிய கோரிக்கைகள் வழமையாக பின்வருவனவற்றின் மூலம் பிரத்தியேகமாக கருத்திற் கொள்ளப்படும். இழப்பு சரி சரிசெய்தல், மதிப்பீடுகளின் முகத்தோற்றப் பெறுமதியில் ஒதுக்கப்பட்ட அல்லது அவற்றின் எதிர்கால அபிவிருத்தியைப் பிரத்தியேகமாக வெளிப்படுத்தப்படல் போன்ற அடிப்படைகளில் ஆகும். பெரும்பாலான சூழ்நிலைகளில் வெளிப்படையான அனுமானங்கள் கோரிக்கைப் பணவீக்கம் தொடர்பான எதிர்கால விகிதங்கள் அல்லது இழப்பு விகிதங்கள் என்பவற்றின் அடிப்படையில் அனுமானங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது. இதற்குப் பதிலாக, பயன்படுத்தப்பட்ட அனுமானங்களாவன, வெளிப்பாடுகள் அடிப்படையாக அமைந்த உட்கிடையாக வரலாற்று ரீதியான அபிவிருத்தியில் இருக்கின்றவையாகும்.

தலையீட்டுள்ள அனைத்து சாத்தியமான விளைவுகளையும் கருத்திற் கொண்டு நடைபெறக்கூடிய சாத்தியமான பெறுபெறுகளை எடுத்துக் காட்டுகின்ற மதிப்பிடப்பட்ட கோரிக்கைகளின் இறுதிச் செலவைக் கண்டறிவதற்கு (உதாரணமாக, ஒரு முறை நடைபெறும் நிகழ்வுகளைப் பிரதிபலிக்க, கோரிக்கை தொடர்பான பொது மக்களின் உட்பாங்கு, பொருளாதார நிலைமைகள், கோரிக்கைகளின் பணவீக்க மட்டங்கள், நீதித் தீர்ப்புகள் மற்றும் சட்டங்கள், இலாகாக்களின் கலவை, கொள்கை அம்சங்கள் மற்றும் கோரிக்கைகளைக் கையாளும் நடைமுறைகள் போன்ற உள்ளகக் காரணிகள்) கடந்த காலப் போக்குகள் எதிர்காலத்தில் எந்தளவிற்கு பிரயோகிக்கப்பட மாட்டாது என்பதை மதிப்பீடுவதற்கு மேலதிக தர அடிப்படையிலான முடிவு பயன்படுத்தப்படுகிறது.

சம்பாதிக்கப்படாத கட்டுப்பணத்திற்காக போதுமான அளவு ஏற்பாடுகள் உள்ளனவா என்பதை மதிப்பீடுவதற்கு இதைப்போல முடிவுகள், அளவீடுகள் மற்றும் அனுமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நேர பங்கீட்டை அடிப்படையாகக் கொண்டு மாத்திரமல்லாமல், ஒப்பந்தம் ஒன்றின் மூலம் சம்பாதிக்கப்படாத கட்டுப்பணத்தின் தேவைப்படுகின்ற பதிலளிப்பை வழங்குவதற்கு ஒரு வகையான காப்புறுதிச் சேவை தேவையா என்பதைத் தீர்மானிப்பதிலும் முடிவு அவசியப்படுகிறது.

5.25.2. வருமானத்தை அங்கீகரித்தல்

முழுமையாக எழுதப்பட்ட தவணைக் கட்டணம்

ஆயுட்காலமற்ற மொத்த எழுதப்பட்ட காப்பீட்டில் பெறப்படவுள்ள மொத்தக் காப்பீடு, காப்பீட்டில் முழுமையான காலப்பகுதியில் இடம்பெறக் கூடிய மொத்தக் காலப்பகுதிக்கு எழுதப்பட்டுள்ளது. கணக்கெடுக்கப்படும் காலப்பகுதியில் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டால் காப்புறுதி ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து ஆரம்பமாகும்.

காப்பீட்டை மீள் காப்பீடு செய்தல்

எழுதப்பட்ட ஆயுள் தன்மையற்ற மொத்த மீள் காப்பீடு ஒப்பந்தத்திலுள்ள தற்கமைய அதன் முழுத் தொகையும் செலுத்தப்பட வேண்டும். இவ்விதம் செலுத்தப்படும் காப்பீட்டின் ஊடாக அதைக் கணக்கெடுக்கும் காலப்பகுதியில் சிறு மாற்றங்கள் செய்வதற்கு கணக்காய்வு நடாத்தும் காலப்பகுதியில் இடமளிக்கப்படுகிறது.

வருமானமற்ற மீள் காப்பீடு ஓராண்டுக்கு எழுதப்பட்ட காப்பீட்டின் ஒரு பகுதியாகும். குறிப்பிட்ட திகதிக்குப் பின்னர் அதனால் ஏற்படும் அவதானம் கவனத்திற்கெடுக்கப்படும். வருமானமற்ற மீள் காப்புறுதி நேரடி மீள் காப்பீட்டுத் திட்டங்களின் அடிப்படையில் செயற்படுகின்றது.

5.26. வழங்கப்பட்ட புதிய கணக்கியல் நியமங்கள் ஆயுள் வலுவூக்கு வராதவை

5.26.1. SLFRS 16 - “குத்தகைகள்”

ஒப்பந்தம் ஒன்றின் இரு திறத்தவர்களுக்கான, அதாவது, வாடிக்கையாளர் (“குத்தகைக்காரர்”) மற்றும் விநியோகத்தர் குத்தகை (“வழங்குபவர்”) அங்கீகாரத்தின் கொள்கைகள் அளவீடுகள், சமப்பணங்கள், குத்தகைகளின் வெளிப்பாடுகள் என்பவை SLFRS 16 இல் குறித்துரைக்கப்பட்டுள்ளது. SLFRS 16 இலங்கை கணக்கியல் நியமங்களின் LKAS 17 குத்தகைகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட பொருள் விளக்கங்களை பதிலீடு செய்கிறது. SLFRS 16 தற்போதைய LKAS 17 இல் உள்ள செயற்பாட்டுக் குத்தகைகள் அல்லது நிதிக் குத்தகைகள் என்ற வகுப்பாக்கத்தை அகற்றி, குத்தகைக்கான ஒரு தனித்த கணக்கியல் மாதிரியை அறிமுகப்படுத்துகிறது.

இந்தப் புதிய நியமம் பின்வருவனவற்றைப் பூர்த்தி செய்யுமாறு குத்தகைக்காரரை தேவைப்படுத்துகிறது.

- ❖ சொத்து ஒன்று குறைந்த பெறுமதியைக் கொண்டிருக்காத சந்தர்ப்பத்தைத் தவிர, ஏனைய பொறுப்புகள் மற்றும் சொத்துக்களுக்கான அனைத்துக் குத்தகைகளும் 12 மாதங்களை விஞ்சியதாக இருத்தல் வேண்டும் என்பதை அங்கீகரித்தல்.
- ❖ வருமானக்கூற்றில் வட்டி அல்லது குத்தகைக் கட்டப்பாடுகள் என்பவற்றில் இருந்து பிரத்தியேகமாக குத்தகை சொத்துக்களின் தற்போதைய தேய்மானம் காட்டப்பட வேண்டும்.

SLFRS 16 பொருள் அளவில் LKAS 17 இல் உள்ள குத்தகையாளர் கணக்கியல் தேவைப்பாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது. இதற்கமைய, குத்தகையாளர் அவருடைய குத்தகைகளை செயற்பாட்டுக் குத்தகை அல்லது நிதிக் குத்தகை என தொடர்ந்து வகைப்படுத்துவதோடு, அந்த இரண்டு குத்தகைகளுக்கும் கணக்குகள் வெவ்வேறாக காட்டப்பட வேண்டும்.

SLFRS 16 2019 ஜனவரி 01 ஆம் திகதியில் இருந்து வலுவூக்கு வரும். மேலே தரப்பட்ட நியமங்கள் அமரல் செய்யப்படுவதன் மூலம் ஏற்படும் தாக்கங்களை குமும் தற்போது மதிப்பீடு செய்து வருகிறது.

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

6. நிலைமாற்றமடைந்த வெளிப்படுத்தல்கள்

2018 ஜனவரி 01 ஆம் திகதி வங்கி / குழுமம் SLFRS 9 இன் கீழ் உள்ள “நிதிக் கருவிகளின்” தேவைப்பாடுகளை ஏற்றுக்கொண்டது. கீழே தரப்பட்ட அட்டவணைகள் SLFRS 9 இன் எதிர்பார்த்த கடன் இழப்புக் கணிப்புகளுடன் எழுந்த கடன் இழப்புக் கணிப்புகள் பற்றிய LKAS 39 இணைப் பதிலீடு செய்தலின் விளைவு உட்பட தக்கவைத்துக் கொள்ளப்பட்ட சம்பாத்தியங்கள் மற்றும் SLFRS 9 ஐ ஏற்றுக்கொள்வதன் மூலம் நிதிநிலைமைக் கூற்றில் ஏற்படும் தாக்கங்கள் என்பனவற்றைக் குறித்துக் காட்டுகிறது. நிலைமாற்றமடைந்த வெளிப்படுத்தல்கள் LKAS 39 “நிதிக்கருவிகள்” : “அங்கீகாரம் மற்றும் அளவீடு” மற்றும் SLFRS 9 “நிதிக் கருவிகளின் விளைவுகள்” என்பவற்றுக்கு இடையில் ஒரு இணைப்பைத் தருகிறது.

6.1 நிதிநிலைமைக் கூற்று - வங்கி

கீழே தரப்பட்ட அட்டவணை LKAS 39 இல் அறிக்கையிடப்பட்ட சம்பந்தப்பட்ட வகைகளுக்கான கொண்டு செல்லும் தொகைக்கும் 2018 ஜனவரி 01 ஆம் திகதியில் உள்ளவாறு SLFRS 9 இன் கீழ் அறிக்கையிடப்பட்ட சம்பந்தப்பட்ட வகைகளின் மீதிகளுக்கும் இடையில் உள்ள ஒத்திசைவு ஒன்றைத் தருகிறது.

குறிப்புகள்	LKAS 39 அளவீடு		மீள்	மீள் அளவீடு		SLFRS 9 அளவீடு		
	வகை	தொகை ரூ.'000	வகைப்பாடு ரூ.'000	ECL ரூ.'000	ஏனைய ரூ.'000	தொகை ரூ.'000	வகை	
சொத்துக்கள்								
நிதிச் சொத்துக்கள்								
காகம் காகக்கு சமமானவைகளும்	A	L&R ¹	68,958,012	-	(7,508)	-	68,950,504	AC ⁶
இலங்கை மத்திய வங்கியிலுள்ள நிலுவை		L&R ¹	65,689,278	-	-	-	65,689,278	AC ⁶
வங்கிகளுடனான வைப்புக்கள்	B	L&R ¹	13,458,639	-	(6,170)	-	13,452,469	AC ⁶
பெறுதி நிதிச் சாதனங்கள்		FVTPL ²	334,230	-	-	-	334,230	FVTPL ²
வர்த்தகத்திற்காக கையிருப்பிலுள்ள ஏனைய நிதிச் சொத்துக்கள்	C	FVTPL ²	53,042,557	(53,042,557)	-	-	-	
நிதிச் சொத்துக்கள் - நியாயப் பெறுமதி மூலமான								
இலாபம் அல்லது நட்டம்	C			53,042,557	-	-	53,042,557	FVTPL ²
வங்கிகளுக்கான கடன் மற்றும் கொடுப்பனவுகள்	D	L&R ¹	86,097,515	-	(217,071)	-	85,880,444	AC ⁶
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்களும் கொடுப்பனவுகளும்	E	L&R ¹	1,012,642,714	-	1,716,522	-	1,014,359,236	AC ⁶
நிதி முதலீடுகள் - விற்பனை மூலம் கிடைக்கக்கூடியவை		AFS ³	3,415,344	(3,415,344)	-	-	-	
OCI ஊடான நியாயப் பெறுமதி மூலமான உரிமைப்பங்கு	F			1,162,361	-	-	1,162,361	FVOCI ⁷
விற்பனை மூலம் கிடைக்கக்கூடிய நிதி முதலீடுகள்								
OCI ஊடான நியாயப் பெறுமதியில் கடன் கருவிகள்	G			2,252,983	-	-	2,252,983	FVOCI ⁷
விற்பனை மூலம் கிடைக்கக்கூடிய நிதி முதலீடுகள்								
முதிர்ச்சியடைந்த - நிதி முதலீடுகள்	H	HTM ⁴	112,351,039	(112,351,039)	-	-	-	AC ⁶
கடன் கருவிகள் அளவீட்டு பதிவழிப்புச் செலவில்	H			112,351,039	-	-	112,351,039	AC ⁶
நிதி அல்லாத சொத்துக்கள்								
துணை நிறுவனங்களில் முதலீடுகள்		N/A ⁵	1,325,766	-	-	-	1,325,766	N/A ⁵
நன்மதிப்பு மற்றும் கட்டில்லாகாச் சொத்துக்கள்		N/A ⁵	225,058	-	-	-	225,058	N/A ⁵
ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்		N/A ⁵	25,047,501	-	-	-	25,047,501	N/A ⁵
முதலீட்டு ஆதனங்கள்		N/A ⁵	1,222,299	-	-	-	1,222,299	N/A ⁵
குத்தகை முற்பணம்		N/A ⁵	483,886	-	-	-	483,886	N/A ⁵
ஏனைய சொத்துக்கள்		N/A ⁵	22,805,270	-	-	-	22,805,270	N/A ⁵
மொத்த சொத்துக்கள்								
			1,467,099,108	-	1,485,772	-	1,468,584,880	

குறிப்புகள்	LKAS 39 அளவிடு		மீள் -		மீள் - அளவிடு		SLFRS 9 அளவிடு	
	வகை	தொகை ரூ.'000	வகைப்பாடு	ரூ.'000	ECL ரூ.'000	ஏனைய ரூ.'000	தொகை ரூ.'000	வகை
பொறுப்புகள்								
நிதி பொறுப்புகள்								
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	AC ⁶	80,676,350	-	-	-	-	80,676,350	AC ⁶
பெறுதி நிதிக்கருவிகள்	FVTPL ²	273,975	-	-	-	-	273,975	FVTPL ²
ஏனைய வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவை	AC ⁶	1,244,002,768	-	-	-	-	1,244,002,768	AC ⁶
ஏனைய கடன்கள்	AC ⁶	24,380,962	-	-	-	-	24,380,962	AC ⁶
துணைநிலைக் கடன்கள்	AC ⁶	12,531,728	-	-	-	-	12,531,728	AC ⁶
நிதிசாரா பொறுப்புகள்								
நடைமுறை வரி பொறுப்புகள்	N/A ⁵	4,064,907	-	-	-	-	4,064,907	N/A ⁵
நிகர பிற்போடப்பட்ட வரி பொறுப்புகள்	N/A ⁵	4,455,617	-	-	-	-	4,455,617	N/A ⁵
ஏனைய பொறுப்புகள்	I	N/A ⁵	19,256,075	-	1,942,666	-	21,198,741	N/A ⁵
மொத்த பொறுப்புகள்		1,389,642,382	-	1,942,666	-	-	1,391,585,048	
உரிமை முதல்								
குறிப்பிடப்பட்ட மூலதனம் / நியமிக்கப்பட்ட மூலதனம்		12,201,998					12,201,998	
நியதிச் சட்ட ஒதுக்க நிதியம்		5,814,744					5,814,744	
ஏனைய ஒதுக்கீடு		25,117,785		1,893			25,119,678	
தக்கவைக்கப்பட்ட வருவாய்		34,322,199		(458,787)			33,863,412	
மொத்த உரிமை முதல்		77,456,726	-	(456,894)	-	-	76,999,832	
மொத்த உரிமை முதல் மற்றும் பொறுப்புகள்		1,467,099,108	-	1,485,772	-	-	1,468,584,880	

¹ கடன்கள் மற்றும் பெறுவனவுகள் ³ விற்பனைக்கு கிடைக்கும் ⁵ பொருந்தாது ⁷ ஏனைய பூரண வருவாய் மூலமான நியாய பெறுமதி
² இலாபம்/இழப்பு மூலமான நியாய பெறுமதி ⁴ முதிர்வுடையது ⁶ இலதாக்கல் செலவு

குறிப்புகள்

- A** 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியில், அழைப்பு மற்றும் குறுகிய அறிவிப்பில் கிடைக்கக்கூடிய பணம் மற்றும் வங்கிகளிலுள்ள பணம் என்பன காசுக்கு சமனானவைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களை பொறுத்தவரையில், வங்கி SLFRS 9 உடன் ஒத்தவகையில் கடன் இழப்புக்கான 7.5 மில்லியனை கொடுப்பனவாக பரிந்துரைத்துள்ளது. 18.4 இல் இது விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
- B** 2018ஆம் ஆண்டு 1ஆம் திகதியின் படி, பண சந்தை வாப்புகளை வங்கி வகுலித்துள்ளது. SLFRS 9 இன் விதிமுறைகளின் படி இது தொடர்பில் 6.1 மில்லியன் ரூபாய் எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு குறிப்பு 20.2 பார்க்கவும்.
- C** 2018ஆம் ஆண்டு 1ஆம் திகதியின் படி, வங்கியின் வர்த்தக முதலீட்டிற்காக நடைபெறும் முழுப்பங்குகளும் இலாபம் அல்லது இழப்பு மூலம் நியாயமான விலையில் நிதி சொத்துக்களாக வகைப்படுத்தப்பட வேண்டும் என குழுவின் பகுப்பாய்வு வலியுறுத்தியுள்ளது. வர்த்தக நோக்கத்திற்காக வைத்திருக்கப்படும் கூறப்பட்ட பங்குகள் மற்றும் நம்பிக்கை அலகுகள் இலாபம்/நட்டம் ஊடாக நியாயப் பெறுமதியில் வகைப்படுத்தப்படும். அரசு பிணைப் பத்திரங்கள் மற்றும் தொகுதி கடன்கள் SPPI பரிசோதனையினை பூர்த்தி செய்தாலும்கூட இலாபம்/நட்டம் மூலமான நியாயப் பெறுமதியில், வியாபார அலகின் தேவைப்பாட்டிற்காக வங்கி இவ்வகையான முதலீடுகளை கொண்டுள்ளது.
- D** வங்கிகளுக்கான கடன்கள் மற்றும் பெறுவனவுகள் என வகைப்படுத்தப்படும் கருவிகளின் சிறப்பியல்புகள் ஒப்பந்த காசுப் பாய்ச்சல் சோதனைக்கு (SPPI சோதனை) தகுதி பெறும். SPPI சோதனை முடிந்த பிறகு, இலங்கை அபிவிருத்தி பத்திரங்கள், மறுகட்டமைப்பு பிணைப்புகள் மற்றும் மறுவிற்பனை உடன்படிக்கைகளின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பத்திரங்கள் ஆகியவற்றின் வர்த்தக மாதிரி ஒப்பந்த காசுப்பாய்ச்சல்களை சேகரிப்பதன் மூலம் அடையப்படுகின்றது. ஆகையால் குழுவானது இலதாக்கப்பட்ட செலவில் மீதியை அளவிடும். இந்த முதலீட்டிற்காக 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி 217 மில்லியன் ரூபாய் அங்கீகரிக்கப்பட்டது. இது குறிப்பு 24.2 இல் விபரிக்கப்பட்டுள்ளது.
- E** வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் பெறுவனவுகளின் கீழ் உள்ள பொருட்களின் சிறப்பியல்புகள் ஒப்பந்த காசுப் பாய்ச்சல் சோதனை (SPPI சோதனை) மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து குழுவின் நோக்கத்தை கடந்து செல்லும் வணிக மாதிரியின் தேவைகளை பூர்த்தி செய்யும். மேலும், கடன் இழப்பு மாதிரியிலிருந்து எதிர்பார்த்த கடன் இழப்பு மாதிரிக்கான நகர்வு காரணமாக 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி வரை கடன் இழப்பு ஏற்பாடு 1.7 பில்லியன் குறைவாக உள்ளது. இது தொடர்பாக விரிவாக விபரங்கள் 25.2 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
- F** FVOCI இல் உரிமை முதல் கருவிகளாக அதன் முந்தைய AFS உரிமை முதல் கருவிகள் சிலவற்றையும் பொருட்படுத்தாமல் இந்த குழுக்கள் வர்த்தக கூட்டணிகளின் குழுவால் அங்கீகரிக்கப்படும் வர்த்தகம் அல்லது பங்களித்தனமாக கருத்தில் கொள்ளப்படவில்லை.

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

- G 2018ஆம் ஆண்டின் ஜனவரி 1ம் திகதியின் படி இந்த கடன் கருவிகள் முன்பு AFS என வகைப்படுத்தப்பட்டுள்ள கடன் கருவிகளாகும். ஒப்பந்த பண வரவுகளை சேகரித்தல் மற்றும் நிதி சொத்துக்களை விற்பதன் ஒரு வணிக மாதிரிக்குள் நிர்வகிக்கப்படுகின்றது. இதற்கிடையே FVOCI இல் கணக்கிடப்பட்ட கடனீட்டு கருவிகளாக இக்குழுக்கள் இந்த முதலீடுகளை வகைப்படுத்தியுள்ளன
- H 2018ஆம் ஆண்டின் ஜனவரி 1ம் திகதியின் படி SPPI அளவுக்கோலை சந்திக்காத எந்தவொரு கடன் கருவிகளும் (நடப்பு பண பாய்ச்சல் மதிப்பீடு-பிரதான மற்றும் வட்டிக்கு மட்டும் பணம் செலுத்துதல்) அதன் முதிர்ச்சிக்கானவைகளில் வங்கிக்கு கிடையாது. ஆகையால் இந்த கருவிகளில் எல்லாவற்றையும் இலதாக்கல் செலவில் அளவிடப்பட்ட கடனீட்டு கருவிகளாக வகைப்படுத்த இது தேர்வு செய்யப்பட்டது,
- I SLFRS 9 இன் பின்பற்றுகையுடன் வருவிகழ்வு பொறுப்புகள் மற்றும் கடமைகளுக்கான எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பு கொடுப்பனவை வங்கியுடன் கணக்கிட்டுள்ளது. எனவே 2018 ஜனவரி 1ம் திகதியின் அன்று குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கான ஏற்பாடு 1.9 பில்லியன் ஏனைய பொறுப்புக்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

6.2 உரிமை முதல் சமரசம் - வங்கி

பின்வரும் அட்டவணை LKAS 39 இன் கீழ் அறிக்கையிடப்பட்ட இருப்பு மற்றும் தக்க வருவாய் பற்றிய "நிதியியல் உபகரணங்களுக்கான" SLFRS 9 இன் மாற்றத் தாக்கத்தை வழங்குகின்றது.

	கிடைக்கும் ரூ.'000	நிதி இருப்பு ரூ.'000	தக்கவைப்பு ரூ.'000
31.12.2017 திகதியில் இறுதி மீதி இருப்பு (LKAS 39)இன் கீழ்	113,137	-	34,322,199
மீள் - வகைப்படுத்தல்			
OCI ஊடாக விற்பனைக்காக கிடைக்கக்கூடிய உரிமை முதல் பிணையங்களை உரிமை முதல் கருவிகளுக்கு நியாயப்பெறுமதியில் மீள்வகைப்படுத்தல்.	(100,616)	100,616	-
கடனுதவி கருவிகளுக்கு விற்பனைக்கு கிடைக்கக்கூடிய பத்திரங்களை மீள்வகைப்படுத்தல்	(12,521)	12,521	-
	(113,137)	113,137	-
மீள் - அளவீடு			
SLFRS 9 இன் எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்புக்களை அங்கீகரிப்பதால் நிதிச் சொத்துக்களில் ஏற்படும் விளைவு	-	-	(7,508)
பணம் மற்றும் பணத்திற்கு நிகரானவை	-	-	(6,170)
வங்கிகளுடனான வைப்புக்கள்	-	-	(217,071)
வங்கிகளுக்கான கடன் மற்றும் கொடுப்பனவுகள்	-	-	1,716,522
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் கொடுப்பனவுகள்	-	-	1,893
OCI மூலமான நியாயமான மதிப்பில் கடன் கருவிகள்	-	-	(1,942,666)
வருநிலை நிகழ்வு பொறுப்புக்கள் மற்றும் கடமைகள்	-	1,893	(458,787)
	-	1,893	(458,787)
01.01.2018 திகதியில் ஆரம்ப இறுதி மீதி (LKAS 39 இன் கீழ்)	-	115,030	33,863,412

6.3 நிதிச்சொத்துக்கள் மீதான சேத இழப்பு - வங்கி

பின்வரும் அட்டவணை LKAS 39 நிதி கருவியின் கீழ் மொத்த ஆரம்ப கொடுப்பனவை சமரசம் செய்கின்றது. அங்கீகாரம் மற்றும் அளவீடு, SLFRS 9 "நிதியியல் கருவிகள்" கீழ் எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பீட்டு கொடுப்பனவு. மேலதிக விபரங்களை பின்வரும் குறிப்புகளில் பெற்றுக்கொள்ளலாம் 18.4, 20.2, 24.2, 25.2, 29.2.

நிதியியல் சாதனத்தின் வகை

LKAS 39
கீழ்
சேத உதவித்தொகை
31.12.2017 திகதியில்
ரூ.'000

SLFRS 9
கீழ் எதிர்பார்க்கப்பட்ட
கடன் இழப்பு (ECL)
01.01.2018 திகதியில்
ரூ.'000

ஐந்தொகை மீதான சொத்துக்கள்			
காக மற்றும் காகக்கு நிகரானவை	-	7,508	7,508
வங்கிகளுடனான வைப்புக்கள்	-	6,170	6,170
வங்கிகளுக்கான கடன் மற்றும் பெறுவனவுகள்	-	217,071	217,071
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் பெறுவனவுகள்	61,604,938	(1,716,522)	59,888,416
OCI மூலமான நியாயமான மதிப்பில் கடன கருவிகள்	-	1,893	1,893
	61,604,938	(1,483,879)	60,121,059
வருநிலை நிகழ்வு பொறுப்புக்கள் மற்றும் கடமைகள்			
வங்கி உத்தரவாதம்	-	281,528	281,528
கடன் பத்திரங்கள்	-	1,124,720	1,124,720
தவணைக் கட்டணங்கள்	-	536,418	536,418
	-	1,942,666	1,942,666
மொத்தம்	61,604,938	458,787	62,063,725

6.4 நிதிநிலை அறிக்கை - குழுமம்

பின்வரும் அட்டவணை 2018 ஐளவரி 1ம் திகதியில் LKAS 39 நிதி கருவியின் கீழ் குறித்த பிரிவுகளில் அறிக்கையிடப்பட்ட தொகைக்கும் SLFRS 9 இன் கீழ் குறித்த பிரிவுகளில் அறிக்கையிடப்பட்ட நிலுவைத் தொகைக்கும் இடையிலான வேறுபாட்டை சமரசம் செய்கின்றது:

குறிப்புகள்	LKAS 39 அளவீடு		மீள் -		மீள் - அளவீடு		SLFRS 9 அளவீடு	
	வகை	தொகை ரூ.'000	வகைப்பாடு ரூ.'000	ECL ரூ.'000	ஏனைய ரூ.'000	தொகை ரூ.'000	வகை	
சொத்துக்கள்								
நிதியியல் சொத்துக்கள்								
காக மற்றும் காகக்கு நிகரானவை	A	L&R ¹	69,675,003	-	(7,508)	-	69,667,495	AC ⁶
இலங்கை மத்திய வங்கியிலுள்ள நிலுவை		L&R ¹	65,689,278	-	-	-	65,689,278	AC ⁶
வங்கிகளுடனான வைப்புக்கள்	B	L&R ¹	18,944,087	-	(6,170)	-	18,937,917	AC ⁶
பெறுதி நிதி சாதனங்கள்		FVTPL ²	334,230	-	-	-	334,230	FVTPL ²
வர்த்தகத்திற்காக கையிருப்புள்ள ஏனைய நிதிசொத்துக்கள்	C	FVTPL ²	53,354,989	(53,354,989)	-	-	-	
நிதிசொத்துக்கள் - நியாய பெறுமதியில் இலாபம் அல்லது நட்டம்	C			53,562,503	-	-	53,562,503	FVTPL ²
வர்த்தகத்திற்கு தேவையான நிதி முதலீடுகளில் இருந்து				53,354,989				
விற்பனைக்கு தேவையான நிதி முதலீடுகளில் இருந்து	C			207,514				
வங்கிகளுக்கான கடன் மற்றும் பெறுவனவுகள்	D	L&R ¹	86,436,113	-	(217,071)	-	86,219,042	AC ⁶
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் பெறுவனவுகள்	E	L&R ¹	1,143,766,774	-	1,134,140	(212,961)	1,144,687,953	AC ⁶
நிதி முதலீடுகள் - விற்பனைக்குள்ள		AFS ³		4,483,905	(4,483,905)	-		
விற்பனைக்கு தேவையான நிதி முதலீடுகள் மூலம்				(207,514)				
இலதாக்கல் செலவில் அளவிடப்பட்ட கடன் கருவிகளிலிருந்து				(10)				
OCI மூலமான நியாயமான மதிப்பில் கடன் கருவிகள்	F			1,162,384			1,162,384	FVOCI ⁷
விற்பனைக்கு தேவையான நிதி முதலீடுகள் மூலம்								
OCI மூலமான நியாயமான மதிப்பில் கடன் கருவிகள்	G			3,113,997			3,113,997	FVOCI ⁷
விற்பனைக்கு தேவையான நிதி முதலீடுகள் மூலம்								
முதிர்ச்சிக்குள்ள நிதி முதலீடுகள்	H	HTM ⁴	117,137,814	(117,137,814)			-	AC ⁶
இலதாக்கல் செலவில் அளவிடப்பட்ட கடன் கருவிகள்	H			117,137,824	-	-	117,137,824	AC ⁶
விற்பனைக்கு தேவையான நிதி முதலீடுகள் மூலம்				117,137,814				
விற்பனைக்கு தேவையான நிதி முதலீடுகள் மூலம்				10				

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

குறிப்புகள்	LKAS 39 அளவீடு		மீள் - அளவீடு		SLFRS 9 அளவீடு		
	வகை	தொகை ரூ.'000	வகைப்பாடு	ECL ரூ.'000	ஏனைய ரூ.'000	தொகை ரூ.'000	வகை
நிதி சாரா சொத்துக்கள்							
நன்மதிப்பு மற்றும் கற்புலனாகா சொத்துக்கள்	N/A ⁵	679,663	-	-	-	679,663	N/A ⁵
சொத்து, பொறித்தொகுதி மற்றும் உபகரணங்கள்	N/A ⁵	33,757,975	-	-	-	33,757,975	N/A ⁵
முதலீட்டு சொத்துக்கள்	N/A ⁵	177,501	-	-	-	177,501	N/A ⁵
முற்கொடுப்பளவு குத்தகை	N/A ⁵	483,886	-	-	-	483,886	N/A ⁵
ஏனைய சொத்துக்கள்	N/A ⁵	24,157,374	-	-	-	24,157,374	N/A ⁵
மொத்த சொத்துக்கள்			1,619,078,592	-	903,390	(212,961)	1,619,769,021
பொறுப்புக்கள்							
நிதி பொறுப்புக்கள்							
வங்கிகள் காரணமாக	AC ⁶	100,628,552	-	-	-	100,628,552	AC ⁶
பெறுதி நிதி உபகரணங்கள்	FVTPL ²	273,975	-	-	-	273,975	FVTPL ²
ஏனைய வாடிக்கையாளர்கள் காரணமாக	AC ⁶	1,305,625,750	-	-	-	1,305,625,750	AC ⁶
ஏனைய கடன்கள்	AC ⁶	33,634,482	-	-	-	33,634,482	AC ⁶
துணைக் கால கடன்கள்	AC ⁶	32,447,923	-	-	-	32,447,923	AC ⁶
நிதி சாரா கடன்கள்							
தற்போதைய வரி பொறுப்புக்கள்	N/A ⁵	4,367,318	-	-	-	4,367,318	N/A ⁵
பிற்போடப்பட்ட தவறிய வரி பொறுப்புக்கள்	N/A ⁵	7,277,032	-	-	-	7,277,032	N/A ⁵
பிற பொறுப்புக்கள்	I	N/A ⁵	28,380,411	-	1,942,666	-	30,323,077
மொத்த பொறுப்புக்கள்		1,512,635,443	-	1,942,666	-	1,514,578,109	
உரிமை மூலதனம்							
மூலதனம் / ஒதுக்கப்பட்ட மூலதனம்		12,201,998				12,201,998	
பிரேரிக்கப்பட்ட சட்ப்பூர்வமாக இருப்பு நிதி		5,814,744				5,814,744	
ஏனைய இருப்புக்கள்		26,913,806		1,893	(23,321)	26,892,378	
கிடைத்த வருவாய்		52,191,314		(842,333)	(189,640)	51,159,341	
மொத்த பங்குதாரர்களின் பங்கு		97,121,862				96,068,461	
கட்டுப்பாடற்ற நலன்கள்		9,321,287		(198,836)		9,122,451	
மொத்த உரிமை மூலதனம்		106,443,149		(1,039,276)	(212,961)	105,190,912	
மொத்த உரிமை மூலதனம் மற்றும் பொறுப்புக்கள்		1,619,078,592		903,390	(212,961)	1,619,769,021	

¹ கடன்கள் மற்றும் வரவுகள் ³ விற்பனைக்கு கிடைக்கும் ⁵ பொருந்தாது ⁷ பிற விரிவான வருவாய் மூலமான நியாய பெறுமதி
² இலாபம்/இழப்பு மூலமான நியாய பெறுமதி ⁴ முதிர்வுடையது ⁶ நிலைமறைக்கூடிய செலவு

குறிப்புகள்

- A 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியில் காசு மற்றும் காசுக்கு சமமான வங்கியிலுள்ள காசு மற்றும் குறுகிய அறிவிப்பில் வங்கிகள் மற்றும் பணத்தின் ரொக்கம் சமமான பணமாக சேர்க்கப்பட்டன. இந்த விடயங்களை பொறுத்தவரையில், குழு SLFRS 9 உடன் எதிர்க்கப்படும் கடன் இழப்புக்கான 7.5 மில்லியன் கொடுப்பளவு, 18.4 இல் இது விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
- B 2018ஆம் ஆண்டு 1ஆம் திகதியின் படி, பண சந்தை வாப்புகள் மற்றும் நிலையான வைப்புத்தொகை கொண்ட வங்கிகள் வசூலிக்கப்படும். SLFRS 9 இன் விதிமுறைகளின் படி இது தொடர்பில் 6.1 மில்லியன் ரூபாய் எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- C 2018ஆம் ஆண்டு 1ஆம் திகதியின் படி, வங்கியின் வர்த்தக முதலீட்டிற்காக நடைபெறும் முழுப்பங்குகளும் இலாபம் அல்லது இழப்பு மூலம் நியாயமான விலையில் நிதி சொத்துக்களாக வகைப்படுத்தப்பட வேண்டும் என குழுவின் பகுப்பாய்வு வலியுறுத்தியுள்ளது. மேலும் குழுவானது முன்னர் AFS பகுப்பாய்வின் பகுதியை இலாபமான மதிப்பில் இலாபம் அல்லது இழப்பு மூலம் நிதியியல் சொத்துக்கள் என்று வகைப்படுத்தியுள்ளது. இது ரூ. 207,514 (ரூ. 000) இந்த கருவிகள் SPPI அளவுக்கோலை சந்திக்கவில்லை என்பதுடன் தீவிரமாக வர்த்தகம் செய்ய செயற்பட்டன மற்றும் விற்பனை செய்ய எண்ணியிருந்தன.
- D வங்கிகளுக்கான கடன்கள் மற்றும் வருவாய்கள் என வகைப்படுத்தப்படும் உபகரணங்களின் சிறப்பியல்புகள் ஒப்பந்த காசுப் பாய்ச்சல் சோதனைக்கு (SPPI சோதனை) தகுதி பெறும். SPPI சோதனை முடிந்த பிறகு, இலங்கை அபிவிருத்தி பத்திரங்கள், மறுகட்டமைப்பு பிணைகள் மற்றும் மறுவிற்பனை உடன்படிக்கைகளின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பத்திரங்கள் ஆகியவற்றின் வர்த்தக மாதிரி ஒப்பந்த காசுப்பாய்ச்சல்களை சேகரிப்பதன் மூலம் அடையப்படுகின்றது. ஆகையால் குழுவானது சமநிலைப்படுத்தப்பட்ட செலவின் சமநிலையை அளவீடும். இந்த முதலீட்டிற்காக 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி 217 மில்லியன் ரூபாய் அங்கீகரிக்கப்பட்டது. இது குறிப்பு 24.2 இல் விபரிக்கப்பட்டுள்ளது.

- E வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் வருவாய்களின் கீழ் உள்ள பொருட்களின் சிறப்பியல்புகள் ஒப்பந்த காசுப் பாய்ச்சல் சோதனை (எஃஐ சோதனை) மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து குழுவின் நோக்கத்தை கடந்து செல்லும் வணிக மாதிரியின் தேவைகளை பூர்த்தி செய்யும். மேலும், கடன் இழப்பு மாதிரியிலிருந்து எதிர்பார்த்த கடன் இழப்பு மாதிரிக்கான குடியேற்றம் காரணமாக 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி வரை கடன் இழப்பு 1.1 பில்லியன் டாலர் குறைவாக உள்ளது. இது தொடர்பாக விரிவாக விபரங்கள் 25.2 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
- F FVOCI இல் ஈக்விட்டி கருவிகளாக அதன் முந்தைய AFS உரிமை மூலதன கருவிகள் சிலவற்றையும் பொருட்படுத்தாமல் இந்த குழுக்கள் வர்த்தக கூட்டணிகளின் குழுவால் அங்கீகரிக்கப்படும் வர்த்தகம் அல்லது பங்காளித்தனமாக கருத்தில் கொள்ளப்படவில்லை.
- G 2018ஆம் ஆண்டின் ஜனவரி 1ம் திகதியின் படி இந்த கருவி முன்பு AFS என வகைப்படுத்தப்பட்டுள்ள கடனீட்டு கருவி, ஒப்பந்த பண வரவுகளை சேகரித்தல் மற்றும் நிதி சொத்துக்களை விற்பதன் ஒரு வணிக மாதிரிக்குள் நிர்வகிக்கப்படுகின்றது. இதற்கிடையே FVOCI இல் கணக்கிடப்பட்ட கடனீட்டு கருவிகளாக இக்குழுக்கள் இந்த முதலீடுகளை வகைப்படுத்தியுள்ளன.
- H 2018ஆம் ஆண்டின் ஜனவரி 1ம் திகதியின் படி SPPI அளவுக்கோலை சந்திக்காத எந்தவொரு கடன் கருவிகளும் வங்கிக்கு கிடையாது ஒப்பந்த பண பாய்ச்சல் மதிப்பீடு-பிரதான மற்றும் வட்டிக்கு மட்டும் பணம் செலுத்துதல்) அதன் முதிர்வு கால வரிசையின் படி. ஆகையால் இந்த கருவிகளில் எல்லாவற்றையும் ஒழுங்கமைக்கப்பட்ட செலவில் அளவிடப்பட்ட கடனீட்டு கருவிகளாக வகைப்படுத்த இது தேர்வு செய்யப்பட்டது. இந்த கருவிகள் AFS அளவுக்கோலை சந்தித்தன. அவை தீவிரமாக வர்த்தகம் செய்யப்படவில்லை மற்றும் பணப்புழக்கங்களை சேகரிக்கவும் விறக விரும்பாத நோக்கத்துடன் நடத்தப்பட்டன.
- I SLFRS 9 இன் தத்தெடுப்புடன், கடனீட்ட கடன்கள் மற்றும் கடனீட்டு பொருட்களுக்கான எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பு கொடுப்பனவை வங்கியுடன் கணக்கிட்டுள்ளது. எனவே 2018 ஜனவரி 1ம் திகதியின் படி இத்திட்டத்தின் பெறுமதியானது 1.9 பில்லியனாகும்.

6.5 சமநிலை நல்லிணக்கம் - குழுமம்

பின்வரும் அட்டவணையில் கையிருப்பு மீது SLFRS 9 நிதி மாற்றம் தாக்கம் வழங்குகிறது. மற்றும் இது குறித்த விபரங்கள் 39 இல் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

	கிடைக்கக்கூடிய விற்பனை ரூ.'000	FVOCIs இருப்பு ரூ.'000	தக்கவைப்பு வருவாய் ரூ.'000
இறுப்பு முடிவு திகதி 31.12.2017 [LKAS 39 இன் கீழ்]	136,458	-	52,191,314
மீள் வகைப்படுத்துதல்			
விற்பனையில் கிடைக்கவிருந்த சமயங்கு பாதுகாப்பு மறுவகைப்பாடு OCI மூலம் நியாயமான மதிப்பில் சமயங்கு	(100,616)	100,616	
FVTPL இல் உள்ள நிதி சொத்துக்களுக்கு விற்பனைக்கு கிடைக்கும் முதலீட்டு பத்திரங்கள் (கடன் மற்றும் சமயங்கு) மீள் வகைப்படுத்தல்	(23,321)		23,321
OCI மூலம் நியாயமான மதிப்பில் கடன் பத்திரங்களுக்கு விற்கப்பட்ட விலையில் கடன் பத்திரங்களை மீள்வகைப்படுத்தல்	(12,521)	12,521	-
	(136,458)	113,137	23,321
மறு மதிப்பீடுகள்			
SLFRS 9 இன் நிதி கடன்களின் மீதான நிதி கடன்களை அங்கீகரிப்பதன் தாக்கம்			
பணம் மற்றும் பணத்திற்கு சமனானவை	-	-	(7,508)
வங்கி இருப்புகள்	-	-	(6,170)
வங்கிக்கான கடன்கள் மற்றும் வருவாய்கள்	-	-	(217,071)
பிற வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் வருவாய்கள்	-	-	921,179
OCI மூலம் நியாயமான மதிப்பில் கடன் கருவிகள்	-	1,893	(1,893)
நிகழ்த்தக பொறுப்புகள் மற்றும் கடமைகள்	-	-	(1,942,666)
	-	1,893	(1,254,130)
பரிவர்த்தனை பங்கு மற்றும் உரிமைப்பங்கு மீதான மொத்த தாக்கம்	(136,458)	115,030	(1,230,809)
கட்டுப்பாட்டு வட்டிக்கு பாதிப்பு ஏற்படக்கூடியது			(198,836)
01.01.2018 இல் உள்ள ஆரம்ப இருப்பு [SLFRS 9 இன் கீழ்]	-	115,030	51,159,341

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

6.6 நிதி சொத்துக்கள் மீது நட்ட இழப்பு - குழுமம்

SLFRS 9 நிதியியல் உபகரணங்களின் கீழ் எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பீட்டுத் தொகையை (ECL) LKAS 39 நிதி கருவிகள் : அங்கீகாரம் மற்றும் எளிமையாக்குதல் என்பதன் கீழ் உள்ள மொத்த தாழ்வான கொடுப்பனவை பின்வரும் அட்டவணை சரிசெய்கின்றது. இவை தொடர்பான மேலதிக விபரங்கள் 18.4, 20.2, 24.2, 25.2, 29.2 இல் குறிப்பிடப்பட்டுள்ளது

நிதியியல் சாதனத்தின் வகை	LKAS 39		SLFRS 9	
	கீழ் சேத உதவித்தொகை 31.12.2017 திகதியில் ரூ.'000	மறுமதிப்பீடு ரூ.'000	கீழ் எதிர்பார்க்கப்பட்ட இழப்பு (ECL) 01.01.2018 திகதியில் ரூ.'000	
சொத்துக்கள் மீதான இருப்பு நிலை				
பணம் மற்றும் பணத்திற்கு சமனானவை	-	7,508		7,508
வங்கி இருப்புகள்	-	6,170		6,170
வங்கிக்கான கடன்கள் மற்றும் வருவாய்கள்	-	217,071		217,071
பிற வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் வருவாய்கள்	65,349,493	(1,134,140)		64,215,353
OCI மூலம் நியாயமான மதிப்பில் கடன் வாசித்தல்	-	1,893		1,893
	65,349,493	(901,497)		64,447,996
வங்கி உத்தரவாதங்கள் உறுதியான கடன்கள் மற்றும் கடமைகள்				
வங்கி உத்தரவாதம்		281,528		281,528
நாணயக் கடிதங்கள்		1,124,720		1,124,720
தவணை உண்டியல்கள்		536,418		536,418
		1,942,666		1,942,666
மொத்தம்	65,349,493	1,041,169		66,390,662

7 மொத்த வருமானம்

கணக்கியல் கொள்கை

பொருளாதார நலன்கள் வங்கியின் குழுவிற்கும் வருவாய்க்கும் நம்பகமான அளவிற்கும் இடமளிக்கும் சாத்தியம் இருப்பதாக வருவாய் அங்கீகரிக்கப்படுகின்றது. ஏவ்வொரு வகை வருமானத்திற்கும் குறிப்பிட்ட அங்கீகார அளவுக்கோல் அந்தந்த வருமான குறிப்புகளின் கீழ் கொடுக்கப்படுகின்றது.

டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டில்	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
வட்டி வருமானம்	171,134,700	149,184,471	200,310,780	173,820,509
கட்டணம் மற்றும் தரகு வருமானம்	6,956,292	5,132,907	7,813,893	5,769,244
நிகரம்/(இழப்பு) வர்த்தகத்திலிருந்து	4,555,089	2,782,102	4,467,581	2,815,322
ஏனைய இயக்க வருமானம் (நிகர)	3,331,289	3,735,911	6,765,203	6,448,712
	185,977,370	160,835,391	219,357,457	188,853,787

8. நிகர வட்டி வருமானம்

கணக்கியல் கொள்கை

வங்கி / குழு வட்டி வருமானம் செலவீனமானது கடன் வட்டி சொத்துக்களை விட வேறுபட்ட நிதி சொத்துக்களின் மொத்த கடன்களை பொறுத்து பயனுள்ள வட்டி விகிதத்தை (EIR) பயன்படுத்தவதன் மூலம் கணக்கிடுகின்றது.

பயனுள்ள வட்டி விகிதம் முறை

SLFRS 9 மற்றும் LKAS 39 இரண்டிற்கும் கீழ் வட்டி வருவாய் விலையில் நிர்ணயிக்கப்பட்ட நிதி சாதனங்களுக்கான அனைத்து நிதி உபகரணங்களுக்கும் பயனுள்ள வட்டி விகிதம் (EIR) முறையை பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. SLFRS 9 இன் கீழ் FVOCI இல் கணக்கிடப்பட்ட வட்டி வருமானத்தின் மீதான வட்டி வருமானம் அதேபோல் LKAS 39 இன் கீழ் விற்பனைக்கு கிடைக்கும் அல்லது முதிர்ச்சியடைந்ததாக கருதப்பட்ட வட்டிக்கு உட்பட்ட நிதி சொத்துக்கள் (EIR) முறையை பயன்படுத்தி பதிவு செய்யப்படுகின்றன. பிற வாடிக்கையாளர்கள் மற்றும் பிற கடன்கள் காரணமாக வங்கிகளால் பதிவு செய்யப்பட்ட கடன்களுக்கான பயனுள்ள வட்டி விகிதம் (EIR) முறையை பயன்படுத்தி வட்டி செலவீனம் பதிவு செய்யப்படுகின்றது.

EIR ஆனது எதிர்கால ரொக்க பணம் அல்லது பெறுவனவுகள் நிதியியல் கருவி அல்லது நிதி பொறுப்புக்களின் நிகர வட்டி அளவுக்க பொருத்தமான நிதி கருவி அல்லது ஒரு குறுகிய காலம் ஆகியவற்றின் எதிர்மார்க்கப்பட்ட வாழ்க்கை மூலம் கணக்கிடப்படுகின்றது. கணக்கீடு நிதி கருவியின் அனைத்து ஒப்பந்த விதிமுறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்வதுடன் எந்தவொரு கூடுதல் செலவீனங்களையும் கருத்திற் கொண்டு நேரடியாக உத்தரவாதத்திற்கு உட்படும் மற்றும் EIR இன் ஒருங்கிணைந்த பகுதி அகும். ஆனால் எதிர்கால கடன் இழப்பு அல்ல

ஒரு நிதியியல் சொத்து அல்லது குழு ஒன்றின் நிதி சொத்துக்களின் பதிவு செய்யப்பட்ட மதிப்பின் மதிப்பு ஒரு இழப்பு காரணமாக குறைக்கப்பட்டுவிட்டால் வட்டி வருவாய் தொடர்ந்து வருவாய் இழப்பு அளிக்கும் நோக்கத்திற்காக எதிர்கால பணப் பாப்ச்சல்களை தள்ளுபடி செய்வதற்காக பயன்படுத்தப்படும் வட்டி விகிதத்தை தொடர்ந்து அழியும்

டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டில்	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
8.1 வட்டி வருமானம்				
பணம் மற்றும் பணத்திற்கு சமனானவை	197,171	238,338	197,171	627,723
வங்கி இருப்புகள்	381,625	195,443	360,206	195,509
கடன்கள் மற்றும் பெறவேண்டிய- வங்கியிலிருந்து	6,349,216	6,955,577	6,349,216	6,955,577
வர்த்தகத்திற்காக நடாத்தப்பட்ட பிற நிதி சொத்துக்கள்	-	9,223,684	-	9,223,684
நிதி சொத்து - இலாபம் அல்லது இழப்பு மூலம் நியாயமான விலையில்	6,615,094	-	6,615,094	-
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் வரவுகள்	141,298,766	118,727,914	170,496,265	142,974,501
நிதி முதலீடுகள் - முதிர்வு	-	12,343,729	-	12,343,729
கடனளிப்பு கருவிகளால் திசை திருப்பப்பட்ட செலவில் கணக்கிடப்படுகின்றது	14,830,606	-	14,830,606	-
நிதி முதலீடுகள் - விற்பனைக்கு	-	517,741	-	517,741
OCI மூலம் நியாயமான மதிப்பில் கடன் கருவிகள்	434,226	-	434,226	-
ஊழியர் கடனுக்கான நாள் வேறுபாடு	1,027,996	982,045	1,027,996	982,045
மொத்த வட்டி வருமானம்	171,134,700	149,184,471	200,310,780	173,820,509
8.2 வட்டி செலவு				
வங்கிகள் காரணமாக	4,768,560	4,195,944	7,697,022	6,750,915
ஏனைய வாடிக்கையாளர்கள் காரணமாக	103,129,413	90,447,630	110,179,879	95,895,830
ஏனைய கடன்கள்	1,524,357	2,462,562	2,619,474	4,219,105
கடன் பத்திரங்கள் வழங்கப்பட்டது	1,612,592	1,612,500	3,960,814	4,209,131
மொத்த வட்டி செலவுகள்	111,034,922	98,718,636	124,457,189	111,074,981
நிகர வட்டி வருமானம்	60,099,778	50,465,835	75,853,591	62,745,528

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

9. நிகர கட்டணம் மற்றும் தரகு வருமானம்

கணக்கீட்டு கொள்கை

வங்கி/குழுமம் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பலவிதமான சேவைகளிலிருந்து கட்டணம் மற்றும் தரகு வருமானத்தை சம்பாதிக்கின்றன. சேவை செய்யப்படும் போது கட்டணம் மற்றும் தரகு வருமானம் ஆகியவை அடையாளம் காணப்படுகின்றன. ஒரு காலப்பகுதியில் சேவைகளை வழங்குவதற்காக சம்பாதித்த கட்டணம் அந்த காலப்பகுதியில் அட்டுறுவாக காணப்படும்.

டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டில்	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
9.1 நிகர கட்டணம் மற்றும் தரகு வருமானம்				
கடன்கள்	246,606	193,300	246,606	193,300
அட்டைகள்	564,663	443,999	564,663	443,999
வர்த்தகம் மற்றும் பணம் அனுப்புதல்கள்	1,757,689	1,328,049	1,757,689	1,328,049
முதலீட்டு வங்கி	35,488	9,517	35,488	9,517
வைப்புகள்	3,525,376	2,369,131	3,524,724	2,369,131
உத்தரவாதங்கள்	674,486	656,400	674,486	656,400
ஏனையவை	151,984	132,511	1,010,237	768,848
	6,956,292	5,132,907	7,813,893	5,769,244
9.2 கட்டணம் மற்றும் தரகு செலவுகள்				
அட்டைகள்	204,118	115,511	204,118	115,511
வர்த்தகம் மற்றும் பணம் அனுப்புதல்கள்	1,784	2,168	1,784	2,168
முதலீட்டு வங்கி	3,936	4,559	3,936	4,559
உத்தரவாதங்கள்	3,811	3,131	3,811	3,131
ஏனையவை	149,793	135,404	149,793	135,404
	363,442	260,773	363,442	260,773
நிகர கட்டணம் மற்றும் தரகு வருமானம்	6,592,850	4,872,134	7,450,451	5,508,471

10. வியாபாரத்திலிருந்தான தேறிய இலாபம்/(நட்டம்)

கணக்கீட்டு கொள்கை

வியாபாரத்துக்கான தேறிய இலாபம்/(நட்டம்) எனப்படுவது வர்த்தக நடவடிக்கைகளினால் ஏற்படும் அந்நியச் செலாவணி இலாபம்/(நட்டம்) உரிமை முதல் மற்றும் நிலையான வருமான பத்திரங்களின் முதலீட்டினால் ஏற்படும் ஈட்டிய இலாபம்/நட்டங்கள் போன்றன "நிதியியல் சொத்து - நியாயப் பெறுமதி ஊடான இலாபம்/நட்டம்" (முந்திய வருடத்திற்கான வர்த்தகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது) என வகைப்படுத்தப்படுவதுடன், நியாயப் பெறுமதி கருவிகளினுடைய மாற்றங்களினால் ஏற்படும் விளைவானது ஈட்டப்படாத வருமானம் மற்றும் நட்டமாகக் கருதப்படும்.

குறிப்பிட்ட நிதிக்கருவிகளுக்கான நியாயப் பெறுமதி மாற்றத்தினால் எழுந்த இலாபம் அல்லது நட்டமானது அவை எழுப்பப்பட்ட காலப்பகுதியில் வருமானக் கூற்றில் பரிந்துரைக்கப்படுவதுடன் பெறுதி நிதி கருவிகள் அறிக்கையிடும் திகதிக்கு நியாயப் பெறுமதியிடப்படுகின்றது.

டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டில்	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
10. வர்த்தகத்திலிருந்து நிகர ஆதாயம்/(இழப்பு)				
வர்த்தகத்திலிருந்து ஆதாயம்/(இழப்பு)	10.1	6,105,805	2,249,834	6,018,297
நிகர நியாய பெறுமான ஆதாயம்/(இழப்பு)	10.2	(1,550,716)	532,268	(1,550,716)
		4,555,089	2,782,102	4,467,581

டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டில்	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
10.1 வர்த்தகத்தில்ருந்து ஆதாயம்/(இழப்பு)				
வெளிநாட்டு செலாவணி	6,016,099	2,119,499	6,016,099	2,119,499
அரசு பிணையங்கள் (திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள்)	162,923	125,763	162,923	125,763
பங்குகள்	(73,217)	4,572	(160,725)	34,945
	6,105,805	2,249,834	6,018,297	2,280,207
10.2 நிகர நியாய பெறுமான ஆதாயம்/(இழப்பு)				
பெறுதிகள்	(1,409,076)	117,381	(1,409,076)	117,381
அரசு பிணையங்கள்				
உண்டியல்கள்	(140,361)	84,799	(140,361)	84,799
முறிகள்	(1,279)	330,088	(1,279)	332,935
	(1,550,716)	532,268	(1,550,716)	535,115

11. ஏனைய செயற்பாட்டு வருமானங்கள்

கணக்கீட்டு கொள்கை

காணி, தொழிற்சாலை, இயந்திர விற்பனையின் மூலமான இலாம்/நட்டம்

கட்டுப்பாடு எதிர்தரப்படும் மாற்றப்படும்போது காணி, தொழிற்சாலை, இயந்திர விற்பனையின் மூலமான இலாம்/ நட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

பங்குடமை முதலீட்டு இலாபம்

பணத்தை பெறுவதற்கு வங்கி/குழுமம் உரிமையினை நிறுவியபோது, பங்குடமை முதலீட்டு இலாபம் அங்கீகரிக்கப்பட்டது.

அறவிடமுடியா கடன் மீட்டெடுப்பு

பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர், அறவிடமுடியா கடன்களுக்காக பதிவுசெய்த தொகை மீட்டெடுப்பு அங்கீகரிக்கப்பட்டது.

நிகர ஈட்டிய தவணை கட்டணம்

ஈட்டிய தவணைக் கட்டணம் வருமானம் என்பது மொத்த எழுப்பப்பட்ட தவணைக் கட்டணம் குறைந்த மறுமுதலீடு மறுவரையறை மற்றும் மாற்றமில்லாத தவணைக் கட்டணம் மாற்றமாகும். இது நிதி அறிக்கை குறிப்பு 5.25 இல் விவரிக்கப்பட்டுள்ளது.

வாடகை வருமானம்

இயங்கும் குத்தகைகளில் ஏற்படும் வாடகை வருமானம், குத்தகைக்கு வரும் குத்தகைகளின் அடிப்படையில் ஓர் இந்ரகோட்டு அடிப்படையில் கணக்கிடப்படும்.

டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டில்	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
காணி, தொழிற்சாலை, இயந்திர விற்பனையின் மூலமான இலாம்/நட்டம்	56,569	27,306	78,220	46,041
முதலீட்டின் மூலமான பங்கு இலாபம்				
- விலைக்கூறல்	48,697	54,538	88,252	198,921
- விலைக்கூறாதவை	121,860	106,215	121,860	106,215
- துணைநிறுவனங்கள்	1,482,606	1,482,358	-	-
அறவிடமுடியா கடன் மீட்டெடுப்பு	61,266	49,823	199,909	224,932
ஈட்டிய நிகர தவணைக் கட்டணம்	-	-	4,304,732	3,777,037
ஏனையவை	1,560,291	2,015,671	1,972,230	2,095,566
மொத்தம்	3,331,289	3,735,911	6,765,203	6,448,712

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

12. சேத இழப்புக் கட்டணம்

கணக்கீட்டு கொள்கை

01 ஜனவரி 2018 வங்கி/குழுமம் இழப்பீட்டு நட்டத்தை இனங்காண்பதற்கு நிதி சொத்துக்களை மூன்று கட்டங்களாக இலங்கை கணக்கீட்டு நியமம் SLFRS9 நிதி கருவிகள் 5.7 குறிப்புகளில் குறிப்பிட்டவாறு இழப்பீட்டு நட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. (01 ஜனவரி 2018 இலிருந்து இக்கொள்கை பொருந்தக்கூடியதாகவுள்ளது).

01 ஜனவரி 2018க்கு முன் வங்கி/குழுமத்தில் இழப்பீட்டு நட்டங்களாக கடன் மற்றும் பெறவேண்டியவை LKAS39 இன்படி நிதிக்கருவிகள் அறிதலும் அளவிடுதலும் அடிப்படையில் குறிப்பு 5.8 குறிப்பிட்டவாறு பரிந்துரைக்கப்படுகின்றது. (கொள்கை 01 ஜனவரி 2018 க்கு முன் ஏற்படையது).

மேலும் வங்கி/குழுமம் இழப்பீட்டு நட்டத்தை அடையாளப்படுத்தக்கூடியவாறு நிதியியல் சாதனம் அல்லாத கீழ் கொண்டுவரும் பெறுமதி LKAS36 பின்வருமாறு இழப்பீட்டு சொத்துக்களை குறிப்பிடுகின்றது.

12.1 வங்கி

டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டிற்கானது

குறிப்புகள்	2018 ரூ. '000				
	1ம் கட்டம்	2ம் கட்டம்	3ம் கட்டம்	மொத்தம்	
காசம் காசுக்கு சமனானவை	18.4	(5,493)	2,543	-	(2,950)
வங்கிகளுடனான வைப்புக்கள்	20.2	(5,598)	-	-	(5,598)
வங்கிகளுக்கான கடன்கள் மற்றும் வருவாய்கள்	24.2	(167,355)	-	-	(167,355)
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் வருவாய்கள்	25.3	2,266,110	650,967	5,543,976	8,461,053
OCI மூலமான நியாய பெறுமதியில் கடன் பத்திரங்கள்	29.2	(1,097)	6,564	-	5,467
எதிர்பாரா பொறுப்புக்கள் மற்றும் கடமைகள்	47.3	7,828	49,111	(1,328,318)	(1,271,379)
நிதிசொத்துக்கள் மீதான மொத்த சேத இழப்புகள்		2,094,395	709,185	4,215,658	7,019,238
ஏனையவை					
துணை நிறுவன முதலீடுகள்	31.3				298,223
மொத்த சேத இழப்பு கட்டணம்					7,317,461

டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டிற்கானது

	2017 ரூ. '000			
	தனி சேத இழப்பு	கூட்டு சேத இழப்பு	ஏனைய	மொத்தம்
மொத்த சேத இழப்பு நட்டங்கள்	1,324,326	24,134	-	1,348,460

12.2 குழுமம்

டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டிற்கானது

குறிப்புகள்	2018 ரூ. '000				
	1ம் கட்டம்	2ம் கட்டம்	3ம் கட்டம்	மொத்தம்	
காசம் காசுக்கு சமனானவை	18.4	(5,493)	2,543	-	(2,950)
வங்கிகளுடனான வைப்புக்கள்	20.2	(5,598)	-	-	(5,598)
வங்கிகளுக்கான கடன்கள் மற்றும் வருவாய்கள்	24.2	(167,355)	-	-	(167,355)
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் வருவாய்கள்	25.3	2,123,605	742,346	6,507,989	9,373,940
OCI மூலமான நியாய பெறுமதியில் கடன் பத்திரங்கள்	29.2	(1,097)	6,564	-	5,467
எதிர்பாரா பொறுப்புக்கள் மற்றும் கடமைகள்	47.3	7,828	49,111	(1,328,318)	(1,271,379)
நிதிசொத்துக்கள் மீதான மொத்த சேத இழப்புகள்		1,951,890	800,564	5,179,671	7,932,125
ஏனையவை					
தள்ளுபடிகள் உட்பட பிணையங்கள் அகற்றுவதில் இழப்பு		-	-	-	888,902
மொத்த சேத இழப்பு கட்டணம்					8,821,027

டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டிற்கானது

	2017			
	தனி சேத இழப்பு	கூட்டு சேத இழப்பு	ஏனைய	மொத்தம்
மொத்த சேத இழப்பு நட்டங்கள்	1,547,969	1,314,032	187,860	3,049,861

13. தனிப்பட்ட செலவீனம்

கணக்கீட்டு கொள்கை

தனிப்பட்ட செலவீனம் என்பது ஊழியர் சம்பளம், மிகையூதியம், பங்களிப்பு உள்ளிட்ட நன்மைகள் திட்டம் மற்றும் ஏனைய ஊழியர் செலவீனம், குறுகிய கால ஊழியர் தொடர்பான செலவீனங்கள், குறுகிய கால ஊழியர் நன்மையின் கட்டப்பாடுகள் அளவிடக்கூடியதான கழிவிடப்படாத தொகை சேவை வழங்கிய அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றது. பொறுப்பு மதிப்பிடானது குறுகிய கால காசு மிகையூதியம் குழுவும் சட்டத்தன்மையிலான கட்டப்பாடு காரணமாக கடந்த கால சேவைக்கு நிகழ்காலத்தில் வழங்கப்படுகின்றது. கட்டப்பாடு உண்மைத்தன்மை அடிப்படையில் வழங்கப்படுகின்றது.

டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டில்	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
சம்பளம், போனஸ் மற்றும் தொடர்புடைய செலவுகள்	15,072,459	11,930,626	18,927,085	12,935,207
வரையறுக்கப்பட்ட பயன் திட்டத்திற்கான பங்களிப்பு - ஓய்வூதிய நிதி (குறிப்பு 13.1)	1,566,985	1,095,455	1,566,985	1,095,455
வரையறுக்கப்பட்ட பயன் திட்டத்திற்கான பங்களிப்பு - பணிக்கொடை (குறிப்பு 13.2)	62,178	74,449	184,213	159,293
முன்பண பணியாளர் செலவுகளின் பதிவளிப்பு	1,027,996	982,045	1,029,367	982,653
ஏனையவை	2,175,217	1,144,883	2,175,217	3,268,220
மொத்தம்	19,904,835	15,227,458	23,882,867	18,440,828

13.1 நன்மை திட்டத்தில் குறிப்பிடப்பட்ட பங்களிப்பு

வங்கியானது இரண்டு நன்மை ஓய்வூதிய திட்டங்களை நிரந்தர ஊழியர்களான (1 ஜனவரி 1996)இற்கு முன் வேலைக்கமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கும் மற்றும் 1 ஜனவரி 1996 இற்குப் பின் வேலைக்கமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கும் கொண்டுள்ளது. இதற்காக ஊழியர் பங்களிப்பு செய்த வேறுபடுத்தப்பட்டதற்காக நிதிகள் உருவாக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட வங்கி உண்மையான இலாபங்கள் மற்றும் நட்டங்கள் ஓய்வூதிய நிதியின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது. ஓய்வூதியத்தில் இருந்தான வருமானம் மற்றும் செலவீனங்கள் மற்றும் முற்றிலுமடங்கிய வருமானங்கள் மற்றும் செலவீனங்கள் தனிப்பட்ட செலவீனங்களாக வருமானக் கூற்றில் காட்டப்படுகின்றது. இது ஊழியர் ஓய்வூதிய நலத்திட்டம் என குறிப்பிடப்படுகின்றது. (குறிப்பு 41.1இக்குறிப்பு 41.3)

டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டில்	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
வரையறுக்கப்பட்ட பயன் திட்டத்திற்கான பங்களிப்பு - 1996 முன்னரான ஓய்வூதிய அறக்கட்டளை நிதி (குறிப்பு 41.1.3)	1,406,779	1,095,455	1,406,779	1,095,455
வரையறுக்கப்பட்ட பயன் திட்டத்திற்கான பங்களிப்பு - 1996 ஆம் ஆண்டின் பின்னரான ஓய்வூதிய நிதியில் (குறிப்பு 41.3.3)	160,206	-	160,206	-
	1,566,985	1,095,455	1,566,985	1,095,455

13.2 வரையறுக்கப்பட்ட நன்மைகள் திட்டம் பணிக்கொடை - பங்களிப்பு (குறிப்பு 41.2)

டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டில்	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
தற்போதைய சேவை செலவு	29,372	34,796	90,390	117,315
வட்டி செலவீனம்	32,805	39,653	93,822	41,978
நிகர செலவு	62,178	74,449	184,213	159,293

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

14. ஏனைய செலவுகள்

கணக்கீட்டுக் கொள்கை

ஏனைய செலவுகள் வருமான அறிக்கையில் அவை அடங்கிய காலப்பகுதியில் அவை தொடர்புடையதாக கருதப்பட்டன. வியாபாரத்தை இயங்குவதற்கும், சொத்து, ஆலை மற்றும் உபகரணத்தினை பராமரிப்பதற்கும் செலவழிக்கப்படும் அனைத்து செலவினங்களும் ஆண்டு வருமான அறிக்கையில் பதியப்படும்.

தேய்மானம்/பதிவளிப்பு முறைகள் மற்றும் விகிதங்கள் குறிப்பு 33 இல் குறிப்பிடப்பட்டுள்ளன. (சொத்து ஆலை மற்றும் உபகரணங்கள்)

டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டில்	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
பணிப்பாளர் ஊதியங்கள்	6,308	7,331	22,869	18,820
கணக்காய்வாளர் ஊதியங்கள்	14,734	5,869	26,876	19,359
கணக்காய்வாளருக்கான கணக்காய்வற்ற கட்டணம்	5,061	4,428	11,292	9,188
நிபுணத்துவ மற்றும் சட்ட செலவுகள்	180,511	136,172	242,735	156,162
சொத்து, ஆலை மற்றும் உபகரண தேய்மானம்	1,505,250	1,081,440	1,795,209	1,352,823
குத்தகை சொத்து பதிவளிப்பு செலவு	128,629	94,989	128,629	94,989
முதலீட்டு சொத்து தேய்மானம்	1,707	1,707	1,707	1,707
புலப்படா சொத்துக்களின் பதிவளிப்பு செலவு	107,329	43,536	154,414	58,937
முற்பண குத்தகையின் பதிவளிப்பு செலவு	22,909	30,856	25,975	30,856
அலுவலக நிர்வாகம் மற்றும் நிறுவன செலவுகள்	9,115,367	7,707,881	11,348,248	10,348,197
அனுகூலங்கள், உரிமை கோரல்கள், எழுத்துறுதி வழங்கல்கள் செலவு	-	-	3,110,684	2,713,961
வைப்புத் தொகை காப்புறுதி	1,600,527	1,395,878	1,600,527	1,395,878
ஏனையவை	2,716,616	2,584,307	2,761,323	2,567,751
மொத்தம்	15,404,948	13,094,394	21,230,488	18,768,628

15. வரி செலவீனங்கள்

கணக்கீட்டுக் கொள்கை

நடைமுறைவரி

இலங்கை கணக்கீட்டு நியமம் LKAS 12 “வருமான வரி” இற்கமைய குறிப்பிட்ட காலப்பகுதிக்குரிய இலாபம் அல்லது நட்டத்திற்கான நடைமுறை மற்றும் பிற்போடப்பட்ட வரி ஆகியவற்றின் மொத்த பெறுமதி வரி செலவினமாகும். வரி செலவினமானது வருமானக் கூற்றில் பரிந்துரைக்கப்படுவதுடன் ஏனைய பூரண வருமானத்திற்கான (OCI) வரி செலவினங்கள் ஏனைய பூரண வருமானக் கூற்றிலேயே (OCI) பரிந்துரைக்கப்படும்.

அதற்கமைய 2006 ஆம் ஆண்டு 10 ஆம் இலக்க வருமானவரி சட்டத்திற்கும் அதன் திருத்தங்களுக்கும் இணங்கும் வகையில் வரி செலுத்தும் நோக்கத்திற்காக சீராக்கப்பட்ட வருட இலாபத்தினை அடிப்படையாகக் கொண்டு வரிக்கான எற்பாடுகள் செய்யப்படுகின்றது. இதற்கான விரிவான கொள்கைகள் இந்நிதி அறிக்கையில் குறிப்பு இல 5.20 இல் காட்டப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட வரி

நிதியியல் அறிக்கையிலும் நோக்கத்திற்காக அறிக்கையிலும் திகதியில் வரி அடிப்படையிலான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் மற்றும் அவற்றின் கொண்டு செல்லும் தொகைக்கும் இடையிலான தற்காலிக மாற்றத்தின் மீதான பொறுப்பு முறையினை பயன்படுத்தி பிற்போடப்பட்ட வரி வழங்கப்படுகின்றது. இந்நிதி அறிக்கையின் குறிப்பு 5.20.2 இல் கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் பிற்போடப்பட்ட வரியின் அண்ணளவாக்கம் தொடர்பாக விரிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டில்	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
தற்போதைய ஆண்டு வரிச்செலவினம்				
வருமான வரி செலவு (குறிப்பு 15.1)	8,014,334	7,724,267	9,996,906	9,225,208
கணிக்கப்பட்ட ஈவுத்தொகை வரி	-	77,520	-	-
முன்யை ஆண்டு (மேலதிக)/குறைந்த ஏற்பாடுகள்	27	(1,123,124)	27	(1,123,123)
ஒத்திவைக்கப்பட்ட வரி செலவினம் (குறிப்பு 15.2)	(702,794)	984,666	(327,478)	1,255,425
மொத்த வரி செலவினம்	7,311,567	7,663,329	9,669,455	9,357,510
நடைமுறை வரி விகிதம்	30.0%	29.9%	31.0%	31.3%

15.1 வரிச்செலவினங்களை சரிசெய்தல்

டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டில்	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
ஆண்டு வரிக்கு முன்னரான இலாபம்	24,406,490	25,913,105	31,161,598	29,868,431
காலத்திற்கான வருமான வரிச் செலவு (பயன்பாட்டு வரி விகிதத்தில் கணக்கு இலாபம்)	6,833,817	7,255,670	8,725,247	8,363,161
கூட்டு:				
வரிநோக்கங்களுக்காக விலக்கற்ற வரிச் செலவு விளைவு (குறைவு)	5,455,940	2,854,684	13,307,255	27,078,826
வரி நோக்கங்களுக்காக விலக்குவதற்குரிய செலவினங்களின் வரி விளைவு	(4,275,423)	(2,386,087)	(12,035,596)	(26,216,779)
காலத்திற்கான வருமான வரிச் செலவு	8,014,334	7,724,267	9,996,906	9,225,208

15.2 இலாபத்தில் /(இழப்பு) உள்ள பிற்போடப்பட்ட வரி /(கடன்) வசூல் விபரம் பின்வருமாறு. காலத்திற்கான வருமான வரிச் செலவு

டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டில்	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
பிற்போடப்பட்ட வரி சொத்துகள்	(1,345,035)	847,909	348,669	912,080
பிற்போடப்பட்ட வரி பொறுப்புகள்	642,241	136,757	(676,147)	343,345
இலாபம் அல்லது இழப்புக்கு விலக்களிக்கப்பட்ட பிற்போடப்பட்ட வரி (கடன்)/ கட்டணம்	(702,794)	984,666	(327,478)	1,255,425

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

15.3 இலாபத்தில் / (இழப்பு) உள்ள தவணை வரி (கடன்) வசூல் விபரம் பின்வருமாறு. காலத்திற்கான வருமான வரிச் செலவு.

டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டில்	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
ஒய்வுதிய நன்மை	202,010	41,067	195,647	35,060
ஏனைய தற்காலிக வேறுபாடு - சொத்துக்களின் மறு மதிப்பீடு	-	3,366,405	203,114	3,732,371
இலாபம் அல்லது இழப்புக்கு பிற்பாடப்பட்ட வரி (கடன்)/ கட்டணம்	202,010	3,407,472	398,761	3,767,431
ஆண்டிற்கான நிகர வருமான வரி	(500,784)	4,392,138	71,283	5,022,856

15.3 வருமான வரிக்கு வழங்கப்படும் பொருத்தமான விகிதங்கள் விலக்குகள், சலுகைகள் அல்லது விடுமுறை நாட்கள்

	2018	2017
வங்கியின் உள்நாட்டு நடவடிக்கை	28%	28%
வெளியக வங்கியில் உள்ள வங்கிச் செயற்பாடுகள்	28%	28%
வெளியக வங்கியில் வெளி வங்கிச் செயற்பாடுகள்	28%	28%
பீப்ள்ஸ் லீசிங் என்ட் பினான்ஸ் பிஎல்சி	28%	28%
பீப்ள்ஸ் டிராவல்ஸ் பிரைவேட் லிமிட்.	14%	12%
பீப்ள்ஸ் மேர்சண்ட் பினான்ஸ் பிஎல்சி.	28%	28%
பீப்ள்ஸ் மைக்ரோ பினான்ஸ் லிமிட்.	28%	28%
பீப்ள்ஸ் பிலீட் மெனேஜ்மென்ட் லிமிட்.	28%	28%

குழுமத்தின் வரி பொறுப்புகள், விலக்குகள் மற்றும் சலுகைகளை அனுபவிக்கும் பின்வரும் நிறுவனங்கள் தவிர, மேலே உள்ள விகிதங்களில் கணக்கிடப்படுகின்றன.

பீப்ள்ஸ் குத்தகை சொத்து அபிவிருத்தி லிமிடெட் நிறுவனம்

பீப்ள்ஸ் குத்தகை சொத்து அபிவிருத்தி லிமிடெட்டில் 3/12/2018 ஒப்பந்தமானது பீப்ள்ஸ் குத்தகை சொத்து அபிவிருத்தி லிமிடெட்டிற்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் இடம்பெறுகின்றது. முதலீட்டு சபை சட்டம் பிரிவு 17 இன்படி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. கலவை செய்யப்பட்ட திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முதல் 5 வருடங்களுக்கு வரி விடுமுறை வழங்கியும் 5 வருடங்களுக்கு பின் வரி செலுத்தும் முதல் ஆண்டில் 10% வரிச் சலுகையும் இரண்டாம் ஆண்டில் 10% சலுகையும் பெற்றுக்கொள்ள கம்பனிக்கு வாய்ப்பு வழங்குகிறது. மூன்றாம் ஆண்டில் 20% வரிச் சலுகை பெற்றுக்கொள்கின்றது.

பீப்ள்ஸ் குத்தகை ஹெவ்லொக் ப்ரொபர்டீஸ் நிறுவனம்

பீப்ள்ஸ் குத்தகை சொத்து அபிவிருத்தி லிமிடெட் ஒப்பந்தமானது 16/12/2010 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்டது. பீப்ள்ஸ் குத்தகை ஹெவ்லொக் சொத்து லிமிடெட்டிற்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலீட்டு சபை சட்டம் பிரிவு 17 இன்படி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. கலவை செய்யப்பட்ட திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முதல் 5 வருடங்களுக்கு வரி விடுமுறை வழங்கியும் 5 வருடங்களுக்கு பின் வரி செலுத்தும் முதல் ஆண்டில் 10% வரிச் சலுகையும் இரண்டாம் ஆண்டில் 10% சலுகையும் பெற்றுக்கொள்ள கம்பனிக்கு வாய்ப்பு வழங்குகிறது. மூன்றாம் ஆண்டில் 20% வரிச் சலுகை பெற்றுக்கொள்கின்றது.

16 பங்கு ஆதாயங்கள்

16.1 அடிப்படை பங்கு ஆதாயம்

இலங்கை கணக்கியல் தரவின்படி - LKAS 33 “பங்களிப்பு வருமானம்” என்ற அடிப்படையில், பங்கு ஒன்றின் அடிப்படை வருவாயை கணக்கிடுவது பின்வரும் வருமானம் சாதாரண பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு மற்றும் ஆண்டின் போது சாதாரண பங்குகளின் சராசரி எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு.

	வங்கி		குழுமம்	
	2018	2017	2018	2017
சாதாரண உரிமை பங்கு வைத்திருப்பவர்களுக்கு நிகர இலாபம் (ரூ 2000')	17,094,923	18,249,776	19,977,862	19,295,734
சராசரி பங்குகளின் எண்ணிக்கை (000')	1,000	1,000	1,000	1,000
அடிப்படை பங்கு ஆதாயம் (ரூ.)	17,095	18,250	19,978	19,296

16.2 பங்குக்கு நீர்த்த வருவாய்

இலங்கை கணக்கியல் தரவின்படி - LKAS 33 பங்கு “பங்களிப்பு வருவாய்”, பங்கிற்கு வலுவூட்டப்பட்ட வருவாய் கணக்கீடு, சாதாரண பங்குதாரர்களாகக் கூறப்பட்ட பின்வரும் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டது. மற்றும் அண்டின் பொது சராசரி பங்குகளின் சராசரி எண்ணிக்கை அனைத்து தற்செயலான சாத்தியமான சாதாரண பங்குகளின் விளைவுகள்.

	வங்கி		குழுமம்	
	2018	2017	2018	2017
சாதாரண உரிமைப் பங்கு வைத்திருப்பவர்களுக்கு நிகர இலாபம் (ரூ 2000)	17,094,923	18,249,776	19,977,862	19,295,734
வழங்கப்பட்ட சாதாரண பங்குகளின் சராசரி (000')	1,000	1,000	1,000	1,000
மூலதன நிலுவையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட சாதாரண பங்குகளின் எண்ணிக்கை (000')	243,040	243,040	243,040	243,040
வழங்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை மற்றும் நிலுவையில் ஒதுக்கீடு (000')	244,040	244,040	244,040	244,040
பங்கொன்றிற்கான வலுக்குறைக்கப்பட்ட ஈட்டல்கள் (ரூ.)	70	75	82	79

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

17. நிதி நிறுவனங்களின் அளவீடு

இலங்கை நிதியியல் தரநிலை படி - LKAS 39 (நிதிக் கருவிகள் - அங்கீகாரம் மற்றும் அளவீடுகள்) 2017) கீழ் SLFRS 9 (நிதிக் கருவிகள்) - இலங்கை நிதியியல் தரநிலை வரையறுக்கப்பட்டுள்ளது போன்று பின்வரும் அட்டவணையில் வகை மூலம் நிதியியல் கருவிகள் தாங்கும் அளவு ஆய்வு நிதி நிலையின் அறிக்கை வகைகள் வழங்கப்பட்டுள்ளன.

17.1 வங்கி - 2018

சொத்துக்கள்	FVTPL ²	FVOCI ⁷	AC ⁶	மொத்தம்
பண மற்றும் பணத்திற்கு சமனானவை	-	-	57,879,933	57,879,933
மத்திய வங்கி இருப்பு	-	-	51,615,796	51,615,796
வங்கிகளுடனான வைப்புக்கள்	-	-	4,350,726	4,350,726
நிதி கருவிகள்	1,163,384	-	-	1,163,384
நியாயமான மதிப்பு இலாப அல்லது இழப்பு மூலம் - நிதி சொத்துக்கள்	54,052,435	-	-	54,052,435
கடன் தீர்வு செலவு - நிதி சொத்துக்கள்				
வங்கிகளுக்கான கடன்கள் மற்றும் வருவாய்கள்	-	-	32,167,421	32,167,421
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் வருவாய்கள்	-	-	1,265,667,467	1,265,667,467
கடனளிப்புக் கருவிகளால் கடன் தீர்வு செலவில் கணக்கிடப்படுகிறது			201,650,435	201,650,435
நிதி சொத்துக்கள் - பிற விரிவான வருவாய் (OCI) மூலம் நியாயமான மதிப்பில்				
OCI மூலம் நியாயமான மதிப்பில் உரிமை பங்கு கருவி	-	1,179,922	-	1,179,922
OCI மூலம் நியாயமான மதிப்பில் கடன் கருவி	-	4,731,261	-	4,731,261
மொத்த நிதி சொத்துக்கள்	55,215,819	5,911,183	1,613,331,778	1,674,458,780
பொறுப்புகள்	FVTPL²		AC⁶	மொத்தம்
வங்கிக்கு செலுத்தவேண்டியவை	-		138,031,420	138,031,420
நிதி உபகரணங்கள்	2,512,205		-	2,512,205
ஏனைய வாடிக்கையாளர்களுக்கு செலுத்தவேண்டியவை	-		1,422,961,240	1,422,961,240
ஏனைய கடன்கள்	-		35,575,554	35,575,554
துணைக் கால கடன்கள்	-		12,533,904	12,533,904
மொத்த நிதி பொறுப்புகள்	2,512,205		1,609,102,118	1,611,614,323

வங்கி - 2017

சொத்து	HFT	FVTPL ²	HTM ⁴	L&R ¹	AFS ³	மொத்தம்
பணமும் பணத்திற்கு சமனானவை	-	-	-	68,958,012	-	68,958,012
மத்திய வங்கி இருப்பு	-	-	-	65,689,278	-	65,689,278
வங்கிகளுடனான வைப்புக்கள்	-	-	-	13,458,639	-	13,458,639
நிதி உபகரணங்கள்	-	334,230	-	-	-	334,230
வர்த்தகத்திற்கான நிதி சொத்துக்கள்	53,042,557	-	-	-	-	53,042,557
வங்கிகளுக்கான கடன்கள் மற்றும் வருவாய்கள்	-	-	-	86,097,515	-	86,097,515
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் வருவாய்கள்	-	-	-	1,012,642,714	-	1,012,642,714
நிதி முதலீடுகள்	-	-	112,351,039	-	3,415,344	115,766,383
மொத்த நிதி முதலீடுகள்	53,042,557	334,230	112,351,039	1,246,846,158	3,415,344	1,415,989,328
பொறுப்புகள்		FVTPL²		AC⁶		மொத்தம்
வங்கிக்கு செலுத்தவேண்டியவை	-	-	-	80,676,350	-	80,676,350
நிதி உபகரணங்கள்	-	273,975	-	-	-	273,975
ஏனைய வாடிக்கையாளர்களுக்கு செலுத்தவேண்டியவை	-	-	-	1,244,002,768	-	1,244,002,768
ஏனைய கடன்கள்	-	-	-	24,380,962	-	24,380,962
துணைக் கால கடன்கள்	-	-	-	12,531,728	-	12,531,728
மொத்த நிதி பொறுப்புகள்		273,975		1,361,591,808		1,361,865,783

¹ கடன்கள் மற்றும் வரவுகள்

³ விற்பனைக்கு கிடைக்கும்

⁵ பொருந்தாது

⁷ பிற விரிவான வருவாய் மூலமான நியாய பெறுமதி

² இலாபம்/இழப்பு மூலமான நியாய பெறுமதி

⁴ முதிர்வுடையது

⁶ நிலைமாறக்கூடிய செலவு

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

17.2 குழுவும் - 2018

சொத்துக்கள்	FVTPL ²	FVOCI ⁷	AC ⁶	மொத்தம்
பணமும் பணத்திற்கு சமனானவை	-	-	58,835,090	58,835,090
மத்திய வங்கி இருப்பு	-	-	51,615,796	51,615,796
வங்கிகளுடனான வைப்புக்கள்	-	-	9,096,252	9,096,252
நிதி உபகரணங்கள்	1,163,384	-	-	1,163,384
நியாயமான மதிப்பு இலாப அல்லது இழப்பு மூலம் - நிதி சொத்துக்கள்	54,300,238	-	-	54,300,238
கடன் தீர்வு செலவில் - நிதி சொத்துக்கள்	-	-	-	-
வங்கிகளுக்கான கடன்கள் மற்றும் வருவாய்கள்	-	-	32,551,657	32,551,657
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் வருவாய்கள்	-	-	1,415,927,536	1,415,927,536
கடனளிப்புக் கருவிகளால் திசை திருப்பப்பட்ட கடன்தீர்வு செலவு	-	-	209,696,173	209,696,173
நிதி சொத்துக்கள் - பிற விரிவான வருவாய் (OCI) மூலம் நியாயமான மதிப்பில்	-	-	-	-
OCI மூலம் நியாயமான மதிப்பில் உரிமை முதல் கருவி	-	1,179,956	-	1,179,956
OCI மூலம் நியாயமான மதிப்பில் கடன் கருவி	-	4,756,298	-	4,756,298
மொத்த நிதி சொத்துக்கள்	55,463,622	5,936,254	1,777,722,504	1,839,122,380
பொறுப்புகள்	FVTPL²		AC⁶	மொத்தம்
வங்கிக்கு செலுத்தவேண்டியவை	-	-	172,247,861	172,247,861
நிதி உபகரணங்கள்	2,512,205	-	-	2,512,205
ஏனைய வாடிக்கையாளர்களுக்கு செலுத்தவேண்டியவை	-	-	1,495,326,489	1,495,326,489
ஏனைய கடன்கள்	-	-	35,082,488	35,082,488
துணைக் கால கடன்கள்	-	-	33,084,526	33,084,526
மொத்த நிதி பொறுப்புகள்	2,512,205		1,735,741,364	1,738,253,569

குழும் - 2017

சொத்துக்கள்	HFT	FVTPL ²	HTM ⁴	L&R ¹	AFS ³	மொத்தம்
பணமும் பணத்திற்கு சமனானவை	-	-	-	69,675,003	-	69,675,003
மத்திய வங்கி இருப்பு	-	-	-	65,689,278	-	65,689,278
வங்கிகளுடனான வைப்புக்கள்	-	-	-	18,944,087	-	18,944,087
நிதி உபகரணங்கள்	-	334,230	-	-	-	334,230
வர்த்தகத்திற்கான நிதி சொத்துக்கள்	53,354,989	-	-	-	-	53,354,989
வங்கிகளுக்கான கடன்கள் மற்றும் வருவாய்கள்	-	-	-	86,436,113	-	86,436,113
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் வருவாய்கள்	-	-	-	1,143,766,774	-	1,143,766,774
நிதி முதலீடுகள்	-	-	117,137,814	-	4,483,905	121,621,719
மொத்த நிதி சொத்துக்கள்	53,354,989	334,230	117,137,814	1,384,511,255	4,483,905	1,559,822,193
பொறுப்புகள்		FVTPL²		AC⁶		மொத்தம்
வங்கிக்கு செலுத்தவேண்டியவை		-		100,628,552		100,628,552
நிதி உபகரணங்கள்		273,975		-		273,975
ஏனைய வாடிக்கையாளர்களுக்கு செலுத்தவேண்டியவை		-		1,305,625,750		1,305,625,750
ஏனைய கடன்கள்		-		33,634,482		33,634,482
துணைக் கால கடன்கள்		-		32,447,923		32,447,923
மொத்த நிதி பொறுப்புகள்		273,975		1,472,336,707		1,472,610,682

¹ கடன்கள் மற்றும் வரவுகள் ³ விற்பனைக்கு கிடைக்கும் ⁵ பொருந்தாது ⁷ பிற விரிவான வருவாய் மூலமான நியாய பெறுமதி
² இலாபம்/இழப்பு மூலமான நியாய பெறுமதி ⁴ முதிர்வுடையது ⁶ நிலைமாறக்கூடிய செலவு

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

18. பணமும் பணத்திற்கு சமனானவை

கணக்கியல் கொள்கை

பணம் மற்றும் காசுக்கு நிகரானவைகளில் கையிருப்பு பணம், வங்கி கையகப்படுத்துதல், அழைப்பில் மற்றும் குறுகிய அறிவிப்பு பணம் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நிர்வாக கடன் வசதி ஆகியவை அடங்கும். நிதி நிலை அறிக்கையில் பணம் மற்றும் காசுக்கு நிகரான செலவினங்களைச் செலுத்துகின்றன

31 டிசம்பர் அன்று	குறிப்பு	வங்கி		குழுமம்	
		2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
18.1 பணம்					
பண கையிருப்பு		50,383,325	37,378,183	51,167,849	38,007,696
		50,383,325	37,378,183	51,167,849	38,007,696
18.2 பணத்திற்கு நிகரானவை					
வங்கியிலுள்ள பணம்		2,200,001	4,568,707	2,370,634	4,656,185
அழைப்பு மற்றும் குறுகிய அறிவிப்பில் பணம்		-	6,323,768	-	6,323,768
இலங்கை மத்திய வங்கி CBSL நிலைக்குழு கடன் வசதி		5,301,165	20,687,354	5,301,165	20,687,354
		7,501,166	31,579,829	7,671,799	31,667,307
குறைவு : எதிர்பார்த்த கடன் இழப்புகளுக்கான மேலதிக கொடுப்பனவு	18.4	(4,558)	-	(4,558)	-
		7,496,608	31,579,829	7,667,241	31,667,307
மொத்த பணமும் பணத்திற்கு சமனானவையும்		57,879,933	68,958,012	58,835,090	69,675,003

18.3 கடன் அபாயத்திற்கு வெளிப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட பணச் சமன்பாடுகளின் பகுப்பாய்வு

வங்கி

31 டிசம்பர் அன்று	2018 ரூ.000				2017 ரூ.000	
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்	மொத்தம்	
வங்கியிலுள்ள பணம்	2,025,271	174,731	-	2,200,001	4,568,707	
அழைப்பு மற்றும் குறுகிய அறிவிப்பில் பணம்	-	-	-	-	6,323,768	
CBSL நிலைக்குழு கடன் வசதி	5,301,165	-	-	5,301,165	20,687,354	
மொத்தம்	7,326,436	174,731	-	7,501,166	31,579,829	

குழுமம்

31 டிசம்பர் அன்று	2018 ரூ.000				2017 ரூ.000	
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்	மொத்தம்	
வங்கியிலுள்ள பணம்	2,195,904	174,731	-	2,370,634	4,656,185	
அழைப்பு மற்றும் குறுகிய அறிவிப்பில் பணம்	-	-	-	-	6,323,768	
CBSL நிலைக்குழு கடன் வசதி	5,301,165	-	-	5,301,165	20,687,354	
மொத்தம்	7,497,069	174,731	-	7,671,799	31,667,307	

18.4 எதிர்பார்த்த கடன் இழப்புகளுக்கு (ECL) - பணச் சமன்பாடுகள்

வங்கி	2018 ரூ.000			
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்
2018 ஆம் ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதியன்று ECL மேலதிக கொடுப்பனவு	5,804	1,705	-	7,508
ஆண்டு மொத்த பொறுப்பு / (மறுபக்கம்)	(5,493)	2,543	-	(2,950)
2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முதல் ECL மேலதிக கொடுப்பனவு	311	4,248	-	4,558

குழுமம்	2018 ரூ.000			
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்
2018 ஆம் ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதியன்று ECL மேலதிக கொடுப்பனவு	5,804	1,705	-	7,508
ஆண்டு மொத்த பொறுப்பு / (மறு பதிவு)	(5,493)	2,543	-	(2,950)
2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முதல் ECL கொடுப்பனவு	311	4,248	-	4,558

19. இலங்கை மத்திய வங்கியிலுள்ள இருப்பு மிதி

கணக்கியல் கொள்கை

ரூபாய் வைப்பு கடனளிப்பில் 6% (2017 ல் 7.5%) சட்டபூர்வமான ரொக்க இருப்புகளில் இலங்கை மத்திய வங்கியுடன் சமநிலை உள்ளது. இது ஒரு வட்டி அல்லாத சமநிலை ஆகும். உள்நாட்டு வங்கியியல் பிரிவினரிடமிருக்கும் வெளிநாட்டு நாணய வைப்பு நிதிகள் மற்றும் வெளிவங்கிகளில் உள்ள கடன் வைப்புகளுக்கு இருப்பு அவசியமில்லை.

31 டிசம்பர் அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
இலங்கை மத்திய வங்கியுடன் சட்டரீதியான நிலுவைகள்	51,615,796	65,689,278	51,615,796	65,689,278
	51,615,796	65,689,278	51,615,796	65,689,278

20 வங்கிகளுடனான வைப்புக்கள்

கணக்கியல் கொள்கை

வங்கி வசூலிப்புகள், பணச் சந்தை மாற்றங்கள் மற்றும் நியாயமான மதிப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கான அபாயத்திற்கு உட்பட்டுள்ள பணப்புழக்கம் மற்றும் நிலையான வைப்புத்தொகை ஆகியவை, குறுகிய கால கடமைகளை நிர்வகிப்பதில் குழுவால் பயன்படுத்தப்படுகின்றன. நிதிநிலை அறிக்கையில் இந்த சமநிலையை மாற்றியமைக்கப்பட்ட செலவில் மேற்கொள்ளப்படுகிறது.

31 டிசம்பர் அன்று	குறிப்பு	வங்கி		குழுமம்	
		2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
வைப்புக்கள்		4,351,299	13,458,639	4,351,299	13,458,639
நிலையான வைப்பு		-	-	4,745,526	5,485,448
		4,351,299	13,458,639	9,096,825	18,944,087
குறைவானது: எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகளுக்கான மேலதிக கொடுப்பனவு	20.2	(573)	-	(573)	-
மொத்தம்		4,350,726	13,458,639	9,096,252	18,944,087

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

20.1 கடன் அபாயத்திற்கு உட்பட்ட வங்கியடிப்படையிலான அடைவுமட்ட ஆய்வு

வங்கி

31 டிசம்பர் அன்று

	2018 ரூ.000				2017
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்	மொத்தம்
வைப்புக்கள்	4,351,299	-	-	4,351,299	13,458,639
நிலையான வைப்பு	-	-	-	-	-
மொத்தம்	4,351,299	-	-	4,351,299	13,458,639

குழுமம்

31 டிசம்பர் அன்று

	2018 ரூ.000				2017
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்	மொத்தம்
வைப்புக்கள்	4,351,299	-	-	4,351,299	13,458,639
நிலையான வைப்பு	4,745,526	-	-	4,745,526	5,485,448
மொத்தம்	9,096,825	-	-	9,096,825	18,944,087

20.2 எதிர்பார்க்கப்பட்ட கடன் நட்டக் கொடுப்பனவு (ECL) - வங்கியடிப்படையிலான அடைவு

வங்கி

	2018 ரூ.000			
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்
2018 ஆம் ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதியன்று ECL மேலதிக கொடுப்பனவு	6,170	-	-	6,170
ஆண்டு மொத்த பொறுப்பு/(மறுப்பதிவு)	(5,598)	-	-	(5,598)
2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முதல் ECL மேலதிக கொடுப்பனவு	573	-	-	573

குழுமம்

	2018 ரூ.000			
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்
2018 ஆம் ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதியன்று ECL மேலதிக கொடுப்பனவு	6,170	-	-	6,170
ஆண்டு மொத்த பொறுப்பு/(மறுப்பதிவு)	(5,598)	-	-	(5,598)
2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முதல் ECL மேலதிக கொடுப்பனவு	573	-	-	573

21. நிதி உபகரணங்கள்

கணக்கியல் கொள்கை

விலையுயர்வு நிதிக் கருவிகள் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படை விலை, குறியீட்டு அல்லது வேறு மாறியிலிருந்து பெறப்பட்ட ஒப்பந்தங்கள் ஆகும், மேலும் பொதுவாக பரிமாற்றங்கள், முன்னோக்கு வீத ஒப்பந்தங்கள், எதிர்கால மற்றும் விருப்பங்கள் போன்ற கருவிகளைக் கொண்டிருக்கின்றன.

அனைத்து வழித்தடங்களும் நியாயமான மதிப்பில் இருப்புநிலைக் குறிப்புகளில் அடையாளம் காட்டுகின்றன, அவை இலாபம் அல்லது இழப்பு மூலம் நியாயமான மதிப்பு என வகைப்படுத்தப்படுகின்றன, அவை ஒரு பயனுள்ள ஹெட்ஜ் உறவுகளின் ஒரு பகுதியாக நியமிக்கப்படுகின்றன மற்றும் ஹெட்ஜ் டெரிவேடிவ்களாக வகைப்படுத்தப்படுகின்றன. ஒப்பந்தத்தின் வாழ்நாள் முழுவதிலும் நியாயமான மதிப்பை அளவிடுவதால், ஒரு வகைப்பட்டியலின் மதிப்பை மட்டும் மதிப்பீடு செய்தல்.

நியாயமான மதிப்பு நேர்மறையானது மற்றும் நியாயமான மதிப்பு எதிர்மறையாக இருக்கும்போது பொறுப்புகள் ஆகியவற்றின்போது பெறுமதிகள் சொத்துகளாகக் கொள்ளப்படுகின்றன..

கீழே உள்ள அட்டவணையை, வங்கி/குழு வின் மாறிடும் நிதி கருவிகளின் நியாயமான மதிப்புகள், அவற்றின் அசல் அளவுகளுடன் சொத்துகள் அல்லது பொறுப்புகள் என பதிவு செய்யப்படுகின்றன.

21.1 வெளிநாட்டு நாணய வழிமுறைகள் - சொத்துகள்

	வங்கி				குழுமம்			
	2018		2017		2018		2017	
	சொத்து ரூ.000	உத்தேச தொகை ரூ.000	சொத்து ரூ.000	உத்தேச தொகை ரூ.000	சொத்து ரூ.000	உத்தேச தொகை ரூ.000	சொத்து ரூ.000	உத்தேச தொகை ரூ.000
நாணய மாற்றங்கள்								
விற்பனை	707	1,603,430	325,846	18,224,912	707	1,603,430	325,846	18,224,912
கொள்வனவுகள்	967,052	12,721,646	4,231	2,422,890	967,052	12,721,646	4,231	2,422,890
முன்னோக்கி அந்நிய செலாவணி ஒப்பந்தங்கள்								
விற்பனை	203	620,719	1,723	1,588,867	203	620,719	1,723	1,588,867
கொள்வனவுகள்	195,422	3,609,301	2,430	1,419,081	195,422	3,609,301	2,430	1,419,081
மொத்தம்	1,163,384	18,555,097	334,230	23,655,751	1,163,384	18,555,097	334,230	23,655,751

21.2 வெளிநாட்டு நாணய வழிமுறைகள் - பொறுப்புகள்

	வங்கி				குழுமம்			
	2018		2017		2018		2017	
	பொறுப்புக்கள் ரூ.000	உத்தேச தொகை ரூ.000	பொறுப்புக்கள் ரூ.000	உத்தேச தொகை ரூ.000	பொறுப்புக்கள் ரூ.000	உத்தேச தொகை ரூ.000	பொறுப்புக்கள் ரூ.000	உத்தேச தொகை ரூ.000
நாணய மாற்றங்கள்								
விற்பனை	2,226,068	60,174,004	2,610	693,857	2,226,068	60,174,004	2,610	693,857
கொள்வனவுகள்	2,377	4,236,269	243,113	12,395,844	2,377	4,236,269	243,113	12,395,844
முன்னோக்கி அந்நிய செலாவணி ஒப்பந்தங்கள்								
விற்பனை	283,564	11,566,672	925	486,306	283,564	11,566,672	925	486,306
கொள்வனவுகள்	197	372,216	27,328	2,133,085	197	372,216	27,328	2,133,085
மொத்தம்	2,512,205	76,349,162	273,975	15,709,093	2,512,205	76,349,162	273,975	15,709,093

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

22. ஏனைய வர்த்தகத்திற்கான நிதி சொத்துக்கள்

கணக்கியல் கொள்கை

வர்த்தகத்திற்காக வைக்கப்பட்ட நிதியியல் சொத்துக்களில் குறுகிய காலத்தில் வர்த்தக நோக்கத்திற்காக முக்கியமாக வாங்கப்பட்ட கடன் பத்திரங்கள் மற்றும் பங்கு ஆகியவை அடங்கும். இந்த நிதி அறிக்கைகளுக்கு 5.6.1 குறிப்பின் கீழ் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. (இலங்கை கணக்கியல் தரநிலை - LKAS 39 - "நிதி உபகரணங்கள்: அங்கீகாரம் மற்றும் அளவீடு")

31 டிசம்பர் அன்று	குறிப்பு	வங்கி		குழுமம்	
		2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
இலங்கை அரசாங்க பத்திரங்கள்	22.1	-	50,133,681	-	50,133,681
உரிமைபங்கு பாதுகாப்பு	22.2	-	311,655	-	624,087
யூனிட் டிரஸ்ட்ஸ்	22.3	-	2,519,075	-	2,519,075
கடன் பத்திரங்கள்		-	78,146	-	78,146
		-	53,042,557	-	53,354,989
22.1 இலங்கை அரசாங்க பத்திரங்கள்					
திறைசேரி உண்டியல்		-	45,991,016	-	45,991,016
திறைசேரி பிணைகள்		-	4,142,665	-	4,142,665
		-	50,133,681	-	50,133,681

22.2 சம்பங்கு பாதுகாப்பு

22.2.1 உரிமைபங்கு பிணையங்கள் - வங்கி

	அலகுகளின் /எண்ணிக்கை	பெறுமானம் 2017 ரூ. '000	சந்தை பெறுமதி 31.12.2017 ரூ. '000
வீடு மற்றும் சொத்து			
CT நில மேம்பாட்டு PLC	333	17	16
மூலதன பொருட்கள்			
அக்சஸ் இன்ஜினியரிங் பிஎல்சி	2,000,000	54,545	47,000
தொலைத்தொடர்பு சேவைகள்			
டயலொக் ஆசியாட்டா பிஎல்சி	800,000	8,400	10,400
பல்வகைப்பட்ட ஹோல்டிங்ஸ்			
எக்ஸ்போ லங்கா பிஎல்சி	6,000,000	49,777	31,800
ஹேய்லீஸ் பிஎல்சி	40,679	11,800	9,804
ஜோன் கீள்ஸ் பிஎல்சி	162,149	24,633	24,079
வங்கி, நிதி மற்றும் காப்புறுதி			
ஜனசக்தி இன்சூரன்ஸ் பி.எல்.சி	1,375,257	21,438	21,592
எரிபொருள் மற்றும் எரிசக்தி			
லங்கா ஜூசி பிஎல்சி	640,250	22,873	17,927
LVL எனர்ஜி பண்ட் லிமிட்டட்	1,561,600	15,616	15,616

	அலகுகளின் /எண்ணிக்கை	பெறுமானம் 2017 ரூ. '000	சந்தை பெறுமதி 31.12.2017 ரூ. '000
தயாரிப்பு			
பெல்வத்த சுகர் பிளஸி	58,100	1,829	-
பிரமால் கிளாஸ் பிளஸி	5,900,066	38,240	34,220
டிஜே லங்கா பிளஸி	100,000	3,510	3,400
அலுமெக்ஸ் பிளஸி	1,498,732	29,969	27,727
செவ்ரோன் லுப்ரிகன்ஸ் லங்கா பிளஸி	399,998	59,655	47,600
உணவு, பானங்கள் மற்றும் புகையிலை			
ரேணுகா அக்ரி புட்ஸ் பிளஸி	4,557,361	20,508	11,849
மெல்ஸ்ட்ரா கோர்ப்	140,000	8,299	8,330
மோட்டர்ஸ்			
யுனைட்டட் மோட்டர்ஸ் லங்கா	3,426	305	296
பிரசுரிக்கப்பட்ட உரிமைப்பங்கு பிணையங்களின் மொத்த மதிப்பு		371,412	311,655

22.2.2 பங்கு பத்திரங்கள் - குழுமம்

	அலகுகளின் /எண்ணிக்கை	பெறுமானம் 2017 ரூ. '000	சந்தை பெறுமதி 31.12.2017 ரூ. '000
வீடு மற்றும் சொத்து			
ஓவர்சீஸ் ரியாலிட்டி (சிலோன்) பிளஸி	101,594	2,257	1,788
சிட் லேண்ட் மெவொலொபடமெண்ட் பிளஸி	333	17	16
மூலதன பொருட்கள்			
அக்சஸ் இன்ஜினியரிங் பிளஸி	2,137,620	58,077	50,234
தயாரிப்பு			
அலுமெக்ஸ் பிளஸி	1,498,732	29,969	27,727
ஏசில் கேபள் பிளஸி	9,400	451	398
செவ்ரோன் லுப்ரிகன்ஸ் லங்கா பிளஸி	399,998	59,655	47,600
கௌணி கேபள்ஸ் பிளஸி	20,000	2,522	1,808
பெல்வத்த சுகர் பிளஸி	58,100	1,829	-
பிராமல் கிளாஸ் பிளஸி	5,900,066	38,240	34,220
ரோயல் செரமிக்ஸ் லங்கா பிளஸி	30,000	3,750	3,435
டோக்கியோ பிளஸி - வாக்களிக்கும்	50,000	3,605	3,300
டோக்கியோ பிளஸி - வாக்களிக்காதது	132,000	5,926	7,788
டிஜே லங்கா பிளஸி	100,000	3,510	3,400
டெக்சர்ட் ஜேர்சி பிளஸி	174,983	7,201	5,949
தொலைத்தொடர்பு சேவைகள்			
டயலொக் ஆசியாட்டா பிளஸி	800,000	8,400	10,400
கெமிக்கல்ஸ் மற்றும் மருந்துகள்			
சிஜிசி ஹொல்டிங்ஸ் பிளஸி	87,000	6,740	4,124

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

	அலகுகளின் /எண்ணிக்கை	பெறுமானம் 2017 ரூ. '000	சந்தை பெறுமதி 31.12.2017 ரூ. '000
பல்வகைப்பட்ட ஹோல்டிங்ஸ்			
எயிட்கன் ஸ்பென்ஸ் பிஎல்சி	82,800	16,287	4,521
எக்ஸ்போ லங்கா பிஎல்சி	6,000,000	49,777	31,800
ஹேய்லீஸ் பிஎல்சி	44,479	13,049	10,720
ஜோன் கீள்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி	863,231	142,531	128,189
சன்சைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி	50,500	2,800	2,879
வங்கி, நிதி மற்றும் காப்புறுதி			
கொமர்ஸ் வங்கி பிஎல்சி - வாக்களிக்கும்	452,570	22,100	61,459
கொமர்ஸ் வங்கி பிஎல்சி - வாக்களிக்காதது	189,294	9,276	19,876
ஐனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி	1,375,257	21,438	21,592
நேன்ஸ் டெவரொலாப்மண்ட் பிஎல்சி	63,176	9,006	8,617
நேன்ஸ் டிரஸ்ட் வங்கி பிஎல்சி	395,871	26,091	30,878
செலான் வங்கி பிஎல்சி - வாக்களிக்கும்	76,572	5,918	6,683
செலான் வங்கி - வாக்களிக்காதது	113,674	3,746	6,366
பீபிஎஸ் லீசிங் எண்ட் பிளான்ஸ் பிஎல்சி	69,000	1,242	1,173
வனிக் இன்ஃசூரன்ஸ் பிஎல்சி	61	3	-
வெலிபல் வன் பிஎல்சி	350,000	8,769	6,195
உணவு, பானங்கள் மற்றும் புகையிலை			
மெல்ஸ்ட்ரா கோர்ப் லிமிட்	440,000	17,751	26,180
ரேனுகா அக்ரி புட்ஸ் பிஎல்சி	4,557,361	20,508	11,849
ஹோட்டல் மற்றும் டிராவல்ஸ்			
ஜோன் கீள்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி	107,085	2,151	942
ஹோட்டல் சேவிர்ஸ் லங்கா பிஎல்சி	43,500	1,320	587
எரிபொருள் மற்றும் எரிசக்தி			
லங்கா ஐஐசி பிஎல்சி	640,250	22,873	17,927
மெக்வுட் என்றஜி விமிட் பிஎல்சி	100,000	1,400	220
LVL என்றஜி பண்ட் லிமிட்டட்	1,905,200	19,052	19,052
மோட்டர்ஸ்			
புனைட்டட் மோட்டர்ஸ் லங்கா பிஎல்சி	53,426	5,305	4,196
பங்கு பத்திரங்களின் மொத்த மதிப்பு		654,540	624,087

22.3 யூனிட் டிரஸ்ட்ஸ் முதலீடு - வங்கி மற்றும் குழு

	அலகுகளின் எண்ணிக்கை	பெறுமானம் 2017 ரூ. '000	சந்தை பெறுமதி 31.12.2017 ரூ. '000
சிலோன் கிளட் எடஞ் பண்ட்	48,776,681	500,000	503,692
சிலோன் கிளட் எடஞ் பண்ட்	38,329,449	500,000	503,779
கெல் கிளட் டிரேடிங் பண்ட்	46,855,526	500,000	503,964
ஆர்பிகோ ஆப்டர்ச்சியா ஹீலங்கா பொண்ட் பண்ட்	45,833,715	500,000	503,763
என்டிபி வெல்த் கிளட் எடஞ் பண்ட்	39,519,444	500,000	503,877
யூனிட் டிரஸ்ட்ஸின் மொத்த மதிப்பு		2,500,000	2,519,075

23 நியாயமான மதிப்பு இலாப அல்லது இழப்பு மூலம் - நிதி சொத்துகள்

கணக்கியல் கொள்கை

நிதியியல் சொத்துக்கள் - இலாப அல்லது இழப்பு மூலம் நேர்மறை மதிப்பு என்பது வர்த்தக நோக்கத்திற்காக முக்கியமாக வாங்கப்பட்ட கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகளை உள்ளடக்கியது மற்றும் நியாயமான மதிப்பில் அளவிடப்படுகிறது. இந்த நிதி அறிக்கைகள் விவரக் குறிப்பு 5.5.3 இல் கொடுக்கப்பட்டுள்ளன.

31 டிசம்பர் வரை	குறிப்பு	வங்கி		குழுமம்	
		2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
இலங்கை அரசு பிணையங்கள்	23.1	53,875,479	-	53,875,479	-
உரிமைபங்கு பாதுகாப்பு	23.2	118,312	-	366,115	-
கடன் பத்திரங்கள்		58,644	-	58,644	-
		54,052,435	-	54,300,238	-
23.1 இலங்கை அரசு பத்திரங்கள்					
திறைசேரி உண்டியல்		48,380,897	-	48,380,897	-
திறைசேரி பிணைகள்		5,494,582	-	5,494,582	-
		53,875,479	-	53,875,479	-

23.2 சம்பங்கு பாதுகாப்பு

23.2.1 உரிமைபங்கு பிணையங்கள் - வங்கி

	எண்.	பெறுமானம் 2018 ரூ. '000	சந்தை பெறுமதி at 31.12.2018 ரூ. '000
நிலம் மற்றும் சொத்து			
CT நில மேம்பாட்டு PLC	555	24	16
மூலதன பொருட்கள்			
எக்சஸ் இன்ஜினியரிங் பிஎல்சி	549,740	13,104	7,751
தொலைத்தொடர்பு சேவைகள்			
டயலொக் ஆசியாட்டா பிஎல்சி	1,000,000	11,185	10,100
பல்வகைப்பட்ட ஹோல்டிங்ஸ்			
ஹேய்லீஸ் பிஎல்சி	80,879	21,240	15,087
ஜோன் கீள்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி	75,000	10,473	11,978
ஹேமாஸ் ஹோல்டிங்ஸ்	200,000	19,703	17,760
எரிபொருள் மற்றும் எரிசக்தி			
லங்கா ஐஓசி பிஎல்சி	640,250	22,873	15,750
டுஏடு எனர்ஜி பண்ட் லிமிட்டட்	2,305,979	22,608	19,370
தயாரிப்பு			
பெல்வத்த சுகர் பிஎல்சி	58,100	1,829	-
அலுமெக்சு பிஎல்சி	1,498,732	29,969	20,233
மோட்டர்ஸ்			
யுனைட்டட் லங்கா பிஎல்சி	3,426	305	267
பங்கு பத்திரங்களின் மொத்த மதிப்பு		153,311	118,312

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

23.2.2 உரிமைபங்கு பிணையங்கள் - குழுமம்

	எண்.	பெறுமானம் 2018 ரூ. '000	சந்தை பெறுமதி at 31.12.2018 ரூ. '000
வீடு மற்றும் சொத்து			
சிட் லேண்ட் மெவொலொபடமெண்ட் பிஎஸ்சி	555	24	16
மூலதன பொருட்கள்			
எக்சஸ் இன்ஜினியரிங் லிமிட்	549,740	13,104	7,751
தயாரிப்பு			
அலுமெகல் பிஎஸ்சி	1,498,732	29,969	20,233
ஏசில் கேபள் பிஎஸ்சி	9,400	451	348
கௌணி கேபள்ஸ் பிஎஸ்சி	20,000	2,522	1,516
பெலவத்த சுகர் பிஎஸ்சி	58,100	1,829	-
ரோயல் செரமிக்கல் லங்கா பிஎஸ்சி	19,422	2,428	1,449
டோக்கியோ பிஎஸ்சி - வாக்களிக்காதது	50,000	3,605	1,260
கேட்டாவி டெக்ஸ்டைல் லிமிட்	10,063	220	556
எஸ்கே டிரிம்ஸ் என்ட் இன்டர்ஸ்ரீஸ் லிமிட்	5,042	110	510
விஎப்எஸ் திரெட் டையிங் லிமிட்	7,038	154	890
எம்எல் டையிங் லிமிட்	6,040	132	392
தொலைத்தொடர்பு சேவைகள்			
டயலொக் ஆசியாட்டா பிஎஸ்சி	1,000,000	11,185	10,100
கொமிக்கல்ஸ் மற்றும் மருந்துகள்			
சிஐசி ஹோல்டிங்ஸ் பிஎஸ்சி	22,622	1,753	679
சில்வா பாமசி லிமிட்டட்	9,194	201	605
இண்டோ பங்களா பாமசி லிமிட்டட்	2,945	64	200
பல்வகைப்படுத்தும் உடமை கம்பனி			
மெல்ஸ்ட்ராகோர்ப் லிமிட்டட்	50,000	1,693	2,515
ஹேயலீஸ் பிஎஸ்சி	80,879	21,240	15,087
ஜோன் கீள்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎஸ்சி	325,000	49,803	51,902
ஹேமாஸ் ஹோல்டிங்ஸ்	200,000	19,703	17,760
சன்சைன் ஹோல்டிங் பிஎஸ்சி	50,921	2,825	2,740
வங்கி, நிதி மற்றும் காப்புறுதி			
சனச டெவலொப்மெண்ட் - பிஎஸ்சி	2,094,012	203,382	157,051
கொமர்ஷல் வங்கி பிஎஸ்சி - வாக்களிக்காதது	192,507	16,430	18,288
நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி பிஎஸ்சி	3,077	214	274
சம்பத் வங்கி பிஎஸ்சி	24	6	6
செலான் வங்கி பிஎஸ்சி - வாக்களிக்கும்	78,742	6,101	6,120
செலான் வங்கி - வாக்களிக்காதது	100,000	3,382	4,450
பீபிஎஸ் லீசிங் என்ட் பிணான்ஸ் பிஎஸ்சி	69,000	1,242	1,125
வனிக் இன்ஃபோரேசன் பிஎஸ்சி	61	3	-
வெலிபல் வன் பிஎஸ்சி	350,000	8,769	5,950

	எண்.	பெறுமானம் 2018 ரூ. '000	சந்தை பெறுமதி 31.12.2018
உணவு, பானங்கள் மற்றும் புகையிலை			
டிஸ்வரி கொம்பனி ஒப் ஸ்ரீலங்கா பிஎல்சி	14,814	110	239
வேறாட்டல் மற்றும் டிராவல்ஸ்			
ஜோன் கீள்ஸ் வேறாட்டிங்ஜ் பிஎல்சி	7,085	150	55
வேறாட்டல் சேவீர்ஸ் லங்கா பிஎல்சி	43,500	1,320	661
எரிபொருள் மற்றும் எரிசக்தி			
லங்கா ஐஓசி பிஎல்சி	640,250	22,873	15,750
LVL எனர்ஜி பண்ட் லிமிட்டட்	2,305,979	22,608	19,370
மோட்டர்ஸ்			
யுனைட்டட் லங்கா பிஎல்சி	3,426	305	267
பிரசுரிக்கப்பட்ட உரிமை பங்கு பிணையங்களின் மொத்த மதிப்பு	449,908	366,115	

24. வங்கிகளுக்கான கடன்கள் மற்றும் வருவாய்கள்

கணக்கியல் கொள்கை

வங்கி அபிவிருத்தி பத்திரங்கள், மறுசீரமைப்பு பத்திரங்கள் மற்றும் பத்திரங்களை மறுவிற்பனை ஒப்பந்தங்கள் மூலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல், குழு ஆனது கடனளிப்பவர்களிடமிருந்தும் கடனீட்டாளர்களிடமிருந்தும் கடனளித்த செலவினங்களை அளிக்கும் போது, இந்த கருவிகளின் ஒப்பந்தம் 5.5.1 இல் குறிப்பிட்டுள்ளபடி குறிப்பிடப்பட்ட ஒப்பந்தப் பணப் பற்றாக்குறை மற்றும் வர்த்தக மாதிரியை ஏற்றுக்கொள்ளும்.

2018 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்னர் குழு, கடனளிப்பவர்களிடமிருந்தான கடன்கள் மற்றும் வரவுகளை அளவிடுவதுடன், விரிவான கொள்கைகளை இந்த நிதியியல் அறிக்கைகளுக்கு குறிப்பு மே.5.6.3 காட்டுகின்றது

31 டிசம்பர் வரை	குறிப்பு	வங்கி		குழுமம்	
		2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
இலங்கை அபிவிருத்தி பிணைகள்		6,462,722	40,200,667	6,462,722	40,200,667
மறுசீரமைப்பு பிணைகள்	24.3	7,689,150	7,689,150	7,689,150	7,689,150
மறுவிற்பனை ஒப்பந்தங்களின் கீழ் வாங்கப்பட்ட பிணைகள்		18,065,265	38,207,698	18,449,501	38,546,296
மொத்தம்		32,217,137	86,097,515	32,601,373	86,436,113
குறைவானது: எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகளுக்கான கொடுப்பனவு	24.2	(49,716)	-	(49,716)	-
		32,167,421	86,097,515	32,551,657	86,436,113

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

24.1 கடன் அபாயங்களுக்கு வெளிப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வங்கிக்கான கடன்கள் மற்றும் வரவுகளை பகுப்பாய்வு செய்தல்

31 டிசம்பர் வரை வங்கி	2018 ரூ.000				2017 ரூ.000
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்	மொத்தம்
இலங்கை அபிவிருத்தி பிணைகள்	6,462,722	-	-	6,462,722	40,200,667
மறுசீரமைப்பு பிணைகள்	7,689,150	-	-	7,689,150	7,689,150
மறுவிற்பனை ஒப்பந்தங்களின் கீழ் வாங்கப்பட்ட பிணைகள்	18,065,265	-	-	18,065,265	38,207,698
மொத்தம்	32,217,137	-	-	32,217,137	86,097,515

31 டிசம்பர் வரை குழுமம்	2018 ரூ.000				2017 ரூ.000
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்	மொத்தம்
இலங்கை அபிவிருத்தி பிணைகள்	6,462,722	-	-	6,462,722	40,200,667
மறுசீரமைப்பு பிணைகள்	7,689,150	-	-	7,689,150	7,689,150
மறுவிற்பனை ஒப்பந்தங்களின் கீழ் வாங்கப்பட்ட பிணைகள்	18,449,501	-	-	18,449,501	38,546,296
மொத்தம்	32,601,373	-	-	32,601,373	86,436,113

24.2 கடன் அபாயங்களுக்கு வெளிப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வங்கிக்கான கடன்கள் மற்றும் வரவுகளை பகுப்பாய்வு செய்தல்

வங்கி	2018 ரூ.000			
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்
2018 ஆம் ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதியன்று ECL கொடுப்பனவு	217,071	-	-	217,071
ஆண்டு மொத்த பொறுப்பு/(மறுபதிவு)	(167,355)	-	-	(167,355)
2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முதல் ECL கொடுப்பனவு	49,716	-	-	49,716

குழுமம்	2018 ரூ.000			
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்
2018 ஆம் ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதியன்று ECL கொடுப்பனவு	217,071	-	-	217,071
ஆண்டு மொத்த பொறுப்பு/(மறுபதிவு)	(167,355)	-	-	(167,355)
2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முதல் ECL கொடுப்பனவு	49,716	-	-	49,716

24.3 இலங்கை அரசாங்கம் மறுசீரமைத்தல் பத்திரங்கள்

24.3.a. 1993 ஏப்ரல் மாதத்தில், வங்கி மறுசீரமைப்பு பத்திரங்கள் ரூ.10,541 மில்லியனை, இலங்கை அரசாங்கத்திலிருந்து (GOSL) பின்வரும் நோக்கங்களுக்காக பெற்றுக்கொண்டது.

ரூ. மில்லியன்		
(i)	1,152.00	இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க மூலதன போதுமை தேவைப்பாட்டை அடைதல்
(ii)	1,700.50	இலங்கை பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திற்கும், நெல் சந்தைப்படுத்தல் சபைக்கும் ரூ. 1,467 மில்லியன் மற்றும் ரூ. 233.5 மில்லியன் முறையே வழங்கப்பட்ட கடனை பதிவளிக்க.
(iii)	4,355.00	ஓய்வூதிய பொறுப்புக்களை நிதியிடுவதற்கு
(iv)	3,231.00	கடன் இழப்பு ஏற்பாடு வழங்குதல்
(v)	102.50	சிறப்பு மீட்புப் பிரிவுக்கு (RACA) மாற்றப்பட வேண்டிய கடன்களுக்காக.
	10,541.00	

24.3.b. GOSL வழங்கிய கடன்பத்திரங்களின் மேலே குறிப்பிடப்பட்ட பெறுமதியானது கணக்குப்பதிவியல் உள்ளீடுகளுடன் தொடர்புடையது. அந்த நடைமுறைகளை நிறைவேற்றுவதற்காக பதிவு செய்யப்பட்ட அரசு பரிந்துரையின் கீழ் வழங்கப்பட்ட முன்னேற்றங்கள், அவை மீட்க முடியாததாக கருதப்படும்.

24.3.c. இந்த பத்திரங்களை வழங்குவதற்கான அத்தாட்சி உடன்படிக்கை பின்வருமாறு கட்டளையிடுகிறது

- 30 வருட காலத்தில், அப்பத்திரங்கள் வழங்கப்பட்ட குறிப்பிட்ட கடன் இழப்புகளில் ஏதாவது மீட்பு மூலம் பிணைகளை மீட்டெடுக்க முடியும். நிதி நிலை திகதி பற்றிய கூற்றுப்படி, அந்த குறிப்பிட்ட கடன் இழப்புகளில் எந்த மீட்சியும் செய்யப்பட மாட்டாது.
- ஆரம்ப உடன்படிக்கையின் படி ஆண்டுக்கு 12% அரை வருடாந்தர வட்டி செலுத்த வேண்டும்.
- மேலே (b) இருந்து பெறப்பட்ட வருமானத்தின் 25% வருடாந்தம் GOSL இற்கு திருப்பிச் செலுத்தப்படும்.

24.3.d. 24.3.a இல் குறிப்பிட்டுள்ளபடி ரூ. 4,355 மில்லியன் கடன் பத்திரங்கள் ஓய்வூதிய நிதி (3,218 மில்லியன் ரூபா) மற்றும் விதவை மற்றும் அனாதைகள் நிதி (1,137 மில்லியன்) ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிதிநிலை அறிக்கையில் பிரதிபலிக்கும் பத்திரங்களின் பெறுமதியில், சுயாதீன நம்பிக்கை நிதியமாக நிர்வகிக்கப்படுகின்ற ஓய்வூதிய நிதியத்திற்கு வழங்கப்பட்ட பெறுமதி சேர்க்கப்படவில்லை.

24.3.e. 2018 ஆம் ஆண்டில் இந்த பத்திரங்களின் நிதி தாக்கங்கள் பின்வருமாறு

- ரூ. 7,689 மில். வங்கிக்கான கடன்கள் மற்றும் வரவுகளை நிதிநிலை அறிக்கை பிரதிபலிக்கின்றது.
- “வருமானமாக பெறப்பட்ட ஆண்டுக்கு 879 மில்லியன் ரூபா பெறுமதி வட்டி வருமானத்தின் கீழ் பிரதிபலிக்கின்றது

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

25 கடன் மற்றும் பெற வேண்டியவை ஏனைய வாடிக்கையாளர்களுக்கு

கணக்கீட்டு கொள்கை

ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன் மற்றும் பெறவேண்டியவைகள் நடைமுறை சந்தையில் கூறப்படாத நிலையான மற்றும் குறிப்பிடத்தக்க கொடுப்பனவுகளுடன் கூடிய பெறுதி அல்லா நிதிச் சொத்துக்களை உள்ளடக்கின்றது.

- ◆ உடனடி விற்பனைக்காக காணப்படுகின்ற சாதனங்கள்
- ◆ மீள் விற்பனைக்காக கொள்வனவு செய்த சாதனங்கள்
- ◆ வங்கியினால் வசூலிக்காமல் வைத்திருக்கின்ற இடர்பாட்டு கடன்கள்.

01/01/2018 குழுமம் கடன்கள் மற்றும் பெறவேண்டியவைகள் மெதுவாக நிலைமாறக்கூடிய கிரயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை பின்வரும் இரண்டு நிபந்தனைகளில் காணப்படும்.

- ◆ வியாபாரத்தில் காணப்படுகின்ற நிதியியல் சாதனங்கள் காக பாய்ச்சலை உறுதி செய்வதற்காக வைத்திருப்பவை.
- ◆ நியாயமான பெறுமதியில் உரிமையான்மை சாதனங்கள் முற்றிலுமடங்கிய வருமானத்தில் காட்டுதல் வேண்டும்.

2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியின் பின்னர் நிலைமாறக்கூடிய கிரயத்தின் அடிப்படையில் ஏனைய வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டிய கடன்கள் மற்றும் பெறுவனவுகள் பற்றி அளவீடு செய்யப்படுவதுடன், இது 5.6.3 நிதிக் கூற்றுக்களின் குறிப்புகள் மூலம் விபரிக்கப்பட்டுள்ளது.

31 டிசம்பர் அன்று	குறிப்பு	வங்கி		குழுமம்	
		2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
மொத்த கடன்கள் மற்றும் வரவுகள்	25.1	1,334,420,260	1,074,247,652	1,489,920,155	1,209,116,267
நிலை 1		1,161,047,596	-	1,263,103,798	-
நிலை 2		41,531,752	-	85,809,125	-
நிலை 3		131,840,912	-	141,007,232	-
கழிக்க:					
எதிர்பார்த்த கடன் இழப்புகள் / சேத இழப்புகளுக்கான ஏற்பாடு	25.3	(68,752,793)	-	(73,992,619)	-
தனிப்பட்ட சேதம்	25.4	(47,680,508)	(44,913,498)	(48,341,773)	(45,672,491)
கூட்டு சேதம்	25.5	(21,072,285)	(16,691,440)	(25,650,846)	(19,677,002)
நிகர கடன்கள் மற்றும் வரவுகள்		1,265,667,467	1,012,642,714	1,415,927,536	1,143,766,774
25.1 பகுப்பாய்வு					
தயாரிப்பு மூலம்					
மாற்றுண்டியல்கள்		2,579,297	1,674,810	2,579,297	1,674,810
மிகைப்பற்றுகள்		129,201,088	117,634,482	125,695,631	116,161,035
வர்த்தக நிதி		280,775,319	141,032,176	280,775,319	141,032,176
கடன் அட்டைகள்		2,883,268	2,212,132	2,883,268	2,212,132
அடகு		149,825,847	136,475,059	149,935,284	136,532,611
ஊழியர் கடன்கள்	25.1.1	16,964,229	16,284,225	17,692,469	16,840,916
குறுகிய கால கடன்கள்		154,013,828	110,772,777	154,013,828	110,772,777
நீண்ட கால கடன்கள்		597,838,146	546,746,227	654,198,261	588,771,843
மறுவிற்பனை ஒப்பந்தத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பத்திரங்கள்		-	80,059	-	80,059
பெறத்தக்க குத்தகை வாடகை		-	-	95,132,968	89,423,716
ஏனையவை		339,238	1,335,705	7,013,830	5,614,191
சராசரி மொத்தம்		1,334,420,260	1,074,247,652	1,489,920,155	1,209,116,267

25.1.1 ஊழியர் கடன்கள் (நிகர)

31 டிசம்பர் அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
ஊழியர் கடன்கள்	26,570,230	25,872,113	27,298,470	26,428,804
(குறைவானது): உதவித்தொகை ஒரு நாள் வித்தியாசம்	(9,606,001)	(9,587,888)	(9,606,001)	(9,587,888)
நிகர ஊழியர் கடன்கள்	16,964,229	16,284,225	17,692,469	16,840,916
நாணயத்தின் மூலம்				
இலங்கை ரூபாய்	1,035,990,955	911,926,634	1,191,490,850	1,046,795,249
ஐக்கிய அமெரிக்க டொலர்	292,607,715	157,625,273	292,607,715	157,625,273
கிரேட் பிரிட்டன் பவுன்	27,114	-	27,114	-
ஏனையவை	5,794,476	4,695,746	5,794,476	4,695,746
முழு மொத்தம்	1,334,420,260	1,074,247,652	1,489,920,155	1,209,116,267
தொழிற்துறை மூலம்				
விவசாயம் மற்றும் மீன்பிடித்தல்	116,305,697	119,026,169	139,051,089	124,684,524
தயாரிப்பு	33,709,368	29,332,963	38,778,792	30,889,241
கற்றுலா	18,871,319	13,986,681	21,952,474	14,853,616
போக்குவரத்து	52,102,323	44,296,601	78,472,488	57,946,324
கட்டுமானம்	364,887,130	325,405,039	375,260,816	330,731,092
வர்த்தகர்கள்	131,213,514	94,668,761	152,499,042	108,258,326
புதிய பொருளாதாரம்	10,229,477	10,017,453	10,229,477	10,017,453
ஏனையவை	607,101,432	437,513,985	673,675,977	531,735,691
முழு மொத்தம்	1,334,420,260	1,074,247,652	1,489,920,155	1,209,116,267

25.2 கடன் மற்றும் வரவுளுக்கான மொத்த சேதத்தில் உதவித்தொகை

31 டிசம்பர் அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
ஜனவரி 01 அன்று ஆரம்ப மீதி	61,604,938	60,295,848	65,349,493	62,526,860
2018 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதியன்று SLFRS 9 ஐ ஏற்றுக்கொண்டதன் தாக்கம்	(1,716,522)	-	(1,134,140)	-
நிகர கட்டணம் / (மறுதலை) ஆண்டுக்கான	8,461,053	1,348,460	9,373,940	2,862,003
வருடத்தின் போதான பதிவளிப்பு	(160,306)	(104,512)	(160,306)	(104,512)
வெளிநாட்டு நாணய ஏற்பாடுகள் மீது செலாவணி பெறுமதி வேறுபாடு	563,631	65,142	563,631	65,142
31 டிசம்பர் இறுதி மீதி	68,752,793	61,604,938	73,992,619	65,349,493

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

25.3 கடன் ஆபத்து வெளிப்பாடு அடிப்படையிலான எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பிற்கான (ECL) மொத்த இழப்பீட்டுத் தொகையில் மாற்றம்

வங்கி	2018 ரூ.000			
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்
ஜனவரி 01 அன்று ஆரம்ப மீதி	2,844,135	1,101,605	55,942,676	59,888,416
ஆண்டுக்கான நிகர கட்டணம்/(மறுதலை)	2,266,110	650,967	5,543,976	8,461,053
பதிவளிக்கப்பட்ட தொகை	-	-	(160,306)	(160,306)
வெளிநாட்டு நாணய ஏற்பாடுகள் மீது செலாவணி மதிப்பு வேறுபாடு	-	-	563,631	563,631
31 டிசம்பர் இறுதி மீதி	5,110,245	1,752,572	61,889,977	68,752,793

குழுமம்	2018 ரூ.000			
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்
ஜனவரி 01 அன்று ஆரம்ப மீதி	3,525,728	1,743,846	58,945,780	64,215,354
ஆண்டுக்கான நிகர கட்டணம்/(மறுமலை)	2,123,605	742,346	6,507,989	9,373,940
பதிவளிக்கப்பட்ட தொகை	-	-	(160,306)	(160,306)
வெளிநாட்டு நாணய ஏற்பாடுகள் மீது செலாவணி மதிப்பு வேறுபாடு	-	-	563,631	563,631
31 டிசம்பர் இறுதி மீதி	5,649,333	2,486,192	65,851,094	73,992,619

25.4 ஆண்டின் போது தனிப்பட்ட சேத மாற்றங்கள்

	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
ஜனவரி 01 அன்று ஆரம்ப மீதி	44,913,498	43,589,172	45,672,491	44,124,522
ஆண்டுக்கான நிகர கட்டணம்/(மறுதலை)	2,767,010	1,324,326	2,669,282	1,547,969
31 டிசம்பர் இறுதி மீதி	47,680,508	44,913,498	48,341,773	45,672,491

25.5 ஆண்டு காலத்தில் கூட்டு சேத மாற்றங்கள்

	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
ஜனவரி 01 அன்று ஆரம்ப மீதி	16,691,440	16,706,676	19,677,002	18,402,338
2018 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதியன்று SLFRS 9 ஐ ஏற்றுக்கொண்டதன் தாக்கம்	(1,716,522)	-	(1,134,140)	-
ஆண்டுக்கான நிகர கட்டணம்/(மறுதலை)	5,694,043	24,134	6,704,658	1,314,034
வருடத்தின் போது பதிவளிக்கப்பட்டவை	(160,306)	(104,512)	(160,306)	(104,512)
வெளிநாட்டு நாணய ஏற்பாடுகள் மீது செலாவணி மதிப்பு மாற்றம்	563,631	65,142	563,631	65,142
31 டிசம்பர் இறுதி மீதி	21,072,285	16,691,440	25,650,846	19,677,002

26. கடனளிப்புக் கருவிகள் அளவீடு இலதாக்கப்பட்ட செலவில்

கணக்கீட்டுக் கொள்கை

கடன் கருவிகளில் உள்ள முதலீடுகள், அவை இலதாக்கப்பட்ட விலையில் அளவிடப்படுகின்றன:

- ◆ குறிப்பிட்ட நிலுவைத் தொகையில் பிரதான மற்றும் வட்டிக்கு பணம் செலுத்தும்போது குறிப்பிட்ட திகதியில் பணப்புழக்கங்கள் அதிகரிக்கும் ஒப்பந்த விதிமுறைகள்; மற்றும்
- ◆ ஒரு வணிக மாதிரிக்குள் வைத்திருப்பதன் நோக்கம் ஒப்பந்த காசு பாய்ச்சல்களைச் சேகரித்தல்.

31 டிசம்பர் அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
இலங்கை அரசாங்க பிணையங்கள்				
திறைசேரி உண்டியல்கள்	67,807,059	-	75,827,603	-
திறைசேரி முறிகள்	133,843,376	-	133,868,570	-
மொத்தம்	201,650,435	-	209,696,173	-
குறைவானது: எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகளுக்கான கொடுப்பனவு	-	-	-	-
	201,650,435	-	209,696,173	-

26.1 கடன் அபாயத்திற்கு வெளிப்பாடு அடிப்படையிலான இலதாக்கப்பட்ட செலவில் கணக்கிடப்பட்ட கடன் பத்திரங்களின் பகுப்பாய்வு

வங்கி	2018 ரூ.000			
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்
இலங்கை அரசு பத்திரங்கள்				
திறைசேரி உண்டியல்கள்	67,807,059	-	-	67,807,059
திறைசேரி முறிகள்	133,843,376	-	-	133,843,376
மொத்தம்	201,650,435	-	-	201,650,435

குழுமம்	2018 ரூ.000			
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்
இலங்கை அரசு பத்திரங்கள்				
திறைசேரி உண்டியல்கள்	75,827,603	-	-	75,827,603
திறைசேரி முறிகள்	133,868,570	-	-	133,868,570
மொத்தம்	209,696,173	-	-	209,696,173

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

27. நிதி முதலீடுகள் - முதிர்வுக்காக வைக்கப்பட்டவை

கணக்கியல் கொள்கை

முதிர்ச்சி நிதி முதலீடுகளாவன நிலையான அல்லது நிர்ணயிக்கத்தக்க கட்டணம் மற்றும் நிலையான முதிர்வுடன் கூடிய பெறுதியல்லா நிதி சொத்துக்கள் ஆகும். இவை வங்கியால் முதிர்ச்சியடைவதற்கு விருப்பம் மற்றும் திறனை கொண்டுள்ளவை. விரிவான கொள்கைகள் இந்த நிதி அறிக்கையில் குறிப்பு 5.6.4 இல் குறிப்பிடப்பட்டுள்ளன. (இலங்கை கணக்கியல் தரநிலை - LKAS 39 - “நிதி உபகரணங்கள்: அங்கீகாரம் மற்றும் அளவீடு”)

31 டிசம்பர் அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
இலங்கை அரசு பத்திரங்கள்				
திறைசேரி உண்டியல்கள்	-	-	-	4,762,027
திறைசேரி முறிகள்	-	112,351,039	-	112,375,787
முழுமையான முதிர்ச்சிக்கு வைத்திருக்கப்படும் முதலீடுகள்	-	112,351,039	-	117,137,814

28. கடன் கருவிகள் OCI ஊடாக நியாயமான பெறுமதியில்

கணக்கீட்டு கொள்கை

கடன் கருவிகளில் முதலீடானது நிலைமாறு பெறுமதியில் பின்வருமாறு அறவிடப்படுகின்றது. காசுப்பாய்ச்சலை உயர்த்தக்கூடிய நிலையில் காணப்படுதல். விற்பனை நோக்கத்தில் வைத்திருக்கப்படுகின்ற கடன் கருவிகள் விரிவான கொள்கை குறிப்பு 5.5.2ல் நிதிக்கூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதிச் சொத்து ஒன்றின் நிபந்தனைகளுக்கு அமைய குறிப்பிட்ட திகதிகளில் காசுப் பாய்ச்சல் ஊடாக கடன் மற்றும் வட்டித் தொகை செலுத்தப்படுகின்றது.

31 டிசம்பர் அன்று	குறிப்பு	வங்கி		குழுமம்	
		2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
பங்கு பத்திரங்கள் - விலை கூறப்பட்டவை	28.1	671,881	-	671,915	-
பங்கு பத்திரங்கள் - விலை கூறப்பட்டவை	28.2	508,041	-	508,041	-
		1,179,922	-	1,179,956	-

28.1 பங்கு பத்திரங்கள் - விலை கூறப்படாதவை

28.1.1 வங்கி

பெயர்	பங்குகளின் எண்ணிக்கை 31.12.2018	நியாயமான மதிப்பு 31.12.2018 ரூ.000	செலவு 31.12.2018 ரூ.000
இலங்கை கடன் தகவல் மையம்		47,400	50,715
உலகளாவிய உள்ளக வங்கி நிதி பரிமாற்றத்திற்கான சங்கம்		14	1,168
பிராந்திய அபிவிருத்தி வங்கி		16,448,448	162,300
லங்கா நிதி சேவைகள் பணியகம்		225,000	2,250
ஃபிட்ச் மதிப்பீடு லங்கா லிமிடெட்		62,500	625
லங்கா கிளியர் (பிரைவேட்) லிமிடெட்		2,100,000	21,000
மெக்பெக் லிமிடெட்		125,000	-
தேசிய பங்கு நிதியம்		5,112,735	175,469
		671,881	413,527

28.1.2 குழுமம்

பெயர்	பங்குகளின் எண்ணிக்கை 31.12.2018	நியாயமான மதிப்பு 31.12.2018 ரூ.000	செலவு 31.12.2018 ரூ.000
இலங்கை கடன் தகவல் மையம்	47,400	8,052	50,715
உலகளாவிய உள்ளக வங்கி நிதி பரிமாற்றத்திற்கான சங்கம்	14	1,168	1,168
பிராந்திய அபிவிருத்தி வங்கி	16,448,448	498,566	162,300
லங்கா நிதி சேவைகள் பணியகம்	225,000	369	2,250
ஃபிட்ச் மதிப்பீடு லங்கா லிமிடெட்	62,500	625	625
லங்கா கிளியர் (பிரைவேட்) லிமிடெட்	2,100,000	21,000	21,000
மெக்ஸெக் லிமிடெட்	125,000	-	-
தேசிய பங்கு நிதியம்	5,112,735	142,134	176,384
		671,915	414,442

28.2 பங்கு பத்திரங்கள் - விலை கூறப்பட்டவை

28.2.1 வங்கி

பெயர்	பங்குகளின் எண்ணிக்கை 31.12.2018	நியாயமான மதிப்பு 31.12.2018 ரூ.000	செலவு 31.12.2018 ரூ.000
ஓவர்சீஸ் ரியாலிட்டி (சிலோன்) பிஎல்சி	30,538,203	503,880	518,963
த பிளான்ஸ் பிஎல்சி	2,080,400	4,161	83,400
		508,041	602,363

28.2.2 குழுமம்

பெயர்	பங்குகளின் எண்ணிக்கை 31.12.2018	நியாயமான மதிப்பு 31.12.2018 ரூ.000	செலவு 31.12.2018 ரூ.000
ஓவர்சீஸ் ரியாலிட்டி (சிலோன்) பிஎல்சி	30,538,203	503,880	518,963
த பிளான்ஸ் பிஎல்சி	2,080,400	4,161	83,400
		508,041	602,363

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

29. OCI மூலம் நியாயமான பெறுமதியில் கடன் கருவிகள்

கணக்கீட்டுக் கொள்கை

கடன் கருவிகளில் முதலீடுகள் நிலைமாறக்கூடிய கிரயத்தின் அடிப்படையில் அளவீடு செய்யப்படுகின்றது.

◆ நிதிச் சொத்து ஒன்றின் நிபந்தனைகளுக்கு அமைய குறிப்பிட்ட திகதிகளில் காசுப் பாய்ச்சல் ஊடாக கடன் மற்றும் வட்டித் தொகை செலுத்தப்படுகின்றது.

◆ ஒப்பந்த அடிப்படையிலான காசுப் பாய்ச்சலை வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட வியாபாரங்கள் 5.5.2. நிதிக் கூற்றில் குறிப்புகளின் கீழ் இந்த விடயம் பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது

31 டிசம்பர் அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
இலங்கை அரசு பத்திரங்கள்	1,680,310	-	1,705,347	-
கடன் பத்திரங்கள்	3,050,951	-	3,050,951	-
மொத்தம்	4,731,261	-	4,756,298	-

29.1 கடன் ஆபத்து வெளிப்பாடு அடிப்படையிலான OCI மூலம் நியாயமான மதிப்பில் கடன் பத்திரங்களின் பகுப்பாய்வு

31 டிசம்பர் அன்று வங்கி	2018 ரூ.000			
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்
இலங்கை அரசு பத்திரங்கள்	1,680,310	-	-	1,680,310
கடன் பத்திரங்கள்	2,784,879	266,072	-	3,050,951
மொத்தம்	4,465,189	266,072	-	4,731,261

31 டிசம்பர் அன்று குழுமம்	2018 ரூ.000			
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்
இலங்கை அரசு பத்திரங்கள்	1,705,347	-	-	1,705,347
கடன் பத்திரங்கள்	2,784,879	266,072	-	3,050,951
மொத்தம்	4,490,226	266,072	-	4,756,298

29.2 எதிர்பார்த்த கடன் இழப்புகளுக்கான கொடுப்பனவு (ECL) அனுமதி - OCI மூலம் நியாயமான மதிப்பில் கடன் கருவிகள்

31 டிசம்பர் அன்று வங்கி	2018 ரூ.000			
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்
2018 ஆம் ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதியன்று ECL கொடுப்பனவு	1,893	-	-	1,893
ஆண்டு மொத்த பொறுப்பு/(மறுதலை)	(1,097)	6,564	-	5,467
2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி அன்று ECL கொடுப்பனவு	795	6,564	-	7,360

குழுமம்	2018 ரூ.000			
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்
2018 ஆம் ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதியன்று ECL கொடுப்பனவு	1,893	-	-	1,893
ஆண்டு மொத்த பொறுப்பு/(மறுபக்கம்)	(1,097)	6,564	-	5,467
2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முதல் ECL கொடுப்பனவு	795	6,564	-	7,360

30. நிதி முதலீடுகள்-விற்பனைக்கு உரித்தானவை

கணக்கியல் கொள்கை

விற்பனைக்கு கிடைக்கக்கூடிய நிதி சொத்துகள், பெறுதி அல்லாத நிதி நிதி சொத்துகளாக இருக்கின்றன, இவை விற்பனைக்கு கிடைக்கக்கூடியவை எனவும் அவை வேறு எந்த வகையிலும் வகைப்படுத்தப்படவில்லை. இந்நிதி அறிக்கையில் இது பற்றிய விரிவான கொள்கைகள் குறிப்பு 5.6.2 இல் உள்ளன. (இலங்கை கணக்கியல் தரநிலை - LKAS 39 - "நிதி உபகரணங்கள்: அங்கீகாரம் மற்றும் அளவீடு")

31 டிசம்பர் அன்று	குறிப்பு	வங்கி		குழுமம்	
		2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
பங்கு பத்திரங்கள் - விலை கூறப்படாதவை	30.1	-	614,071	-	614,104
பங்கு பத்திரங்கள் - விலை கூறப்பட்டது	30.2	-	548,290	-	755,804
இலங்கை அரசு பத்திரங்கள்		-	318	-	861,332
கடன் பத்திரங்கள்		-	2,252,665	-	2,252,665
மொத்த விற்பனைக்கான முதலீடுகள்		-	3,415,344	-	4,483,905

30.1 பங்கு பத்திரங்கள் - விலை கூறப்படாதது

30.1.1 வங்கி

பெயர்	பங்குகளின் எண்ணிக்கை 31.12.2017	நியாயமான மதிப்பு 31.12.2017 ரூ.000	செலவு 31.12.2017 ரூ.000
இலங்கை கடன் தகவல் மையம்		47,400	50,715
உலகளாவிய உள்ளக வங்கி நிதி பரிமாற்றத்திற்கான சங்கம்		14	1,168
பிராந்திய அபிவிருத்தி வங்கி		16,448,448	162,300
லங்கா நிதி சேவைகள் பணியகம்		225,000	2,250
ஃபிட்ச் மதிப்பீடு லங்கா லிமிடெட்		62,500	625
லங்கா கிளியர் (பிரைவேட்) லிமிடெட்		2,100,000	21,000
மெக்பெக் லிமிடெட்		125,000	-
தேசிய பங்கு நிதியம்		5,112,735	177,156
		614,071	415,214

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

30.1.2 குழுமம்

பெயர்	பங்குகளின் நியாயமான மதிப்பு எண்ணிக்கை		செலவு 31.12.2017
	31.12.2017	ரூ.000	
இலங்கை கடன் தகவல் மையம்	47,500	8,051	50,748
உலகளாவிய உள்ளக வங்கி நிதி பரிமாற்றத்திற்கான சங்கம்	14	1,168	1,168
பிராந்திய அபிவிருத்தி வங்கி	16,448,448	403,005	162,300
லங்கா நிதி சேவைகள் பணியகம்	225,000	2,178	2,250
ஃபிட்ச் மதிப்பீடு லங்கா லிமிடெட்	62,500	625	625
லங்கா கிளியர் (பிரைவேட்) லிமிடெட்	2,100,000	21,000	21,000
மெக்ஸெக் லிமிடெட்	125,000	-	-
தேசிய பங்கு நிதியம்	5,112,735	178,077	177,156
		614,104	415,247

30.2 பங்கு பத்திரங்கள் - விலை கூறப்பட்டது

30.2.1 வங்கி

பெயர்	பங்குகளின் நியாயமான மதிப்பு எண்ணிக்கை		செலவு 31.12.2017
	31.12.2017	ரூ.000	
ஓவர்சீஸ் ரியாலிட்டி (சிலோன்) பிஎல்சி	30,538,203	537,472	518,963
த பினான்ஸ் பிஎல்சி	2,080,400	10,818	83,400
		548,290	602,363

30.2.2 குழுமம்

பெயர்	பங்குகளின் நியாயமான மதிப்பு எண்ணிக்கை		செலவு 31.12.2017
	31.12.2017	ரூ.000	
ஓவர்சீஸ் ரியாலிட்டி (சிலோன்) பிஎல்சி	30,538,203	537,472	518,963
த பினான்ஸ் பிஎல்சி	2,080,400	10,818	83,400
சனச அபிவிருத்தி வங்கி பிஎல்சி	2,036,446	207,514	197,253
		755,804	799,616

31. துணை கம்பனிகளுக்கான முதலீடுகள்

கணக்கீட்டு கொள்கை

துணை கம்பனி என்பது குழுமத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் ஏனைய நிறுவனங்கள் ஆகும். முதலீட்டாளர்களை கட்டுத்தக்கூடிய ஆளுகை குழும நிறுவனங்களுக்கு காணப்படுகின்றது. முதலீட்டாளர்களுடன் இணைந்து செயற்படவும் நலன்களைப் பெற்றுக்கொள்ளவும் குழுமத்திற்கு பூரண அதிகாரம் உண்டு.

- ◆ முதலீட்டாளர்கள் தொடர்பிலான அதிகாரம்
- ◆ முதலீட்டாளர்களுடன் இணைந்து மாறுபட்ட வெகுமதிகளை பெற்றுக்கொள்ளல் அல்லது வெளிக் கொண்டு வருதல்
- ◆ நலன்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் முதலீட்டாளர்களின் மீது அதிகாரத்தைப் பயன்படுத்த முடிதல்

துணை நிறுவனங்களின் நிதி அறிக்கைகள், அதாவது கட்டுப்பாடு ஆரம்பாகும் தினம் முதல் இறுதியாகும் வரையிலான ஓட்டுமொத்த நிதிக் கூற்றுக்களாகும். துணை நிறுவனங்கள் நிதியாண்டு காலப் பகுதியில் கொள்வனவு செய்யப்பட்டாலோ அல்லது விற்பனை செய்யப்பட்டாலோ அதன் சொத்துக்கள், பொறுப்புக்கள், வருமானம் மற்றும் செலவுகள் என்பனவும் திரட்டிய நிதி கூற்றுக்களில் உள்ளடக்கப்படுவது குழுமம் துணை நிறுவனத்தின் கட்டுப்பாட்டை பெற்றுக் கொண்டதிலிருந்து விலகுவது வரையிலான காலப்பகுதியில்.

தேவை ஏற்பட்டால் குழும நிறுவனத்தின் நிதி கொள்கைகளுக்கு ஏற்ற வகையில் துணை நிறுவனங்களின் நிதி கொள்கைகளை மாற்றி அமைத்து நிதிக்கூற்றுக்களை அறிக்கையிட முடியும். குழும உறுப்பினர்களுக்கு இடையிலான அனைத்து உள் குழு சொத்துக்கள், பொறுப்புக்கள், நிகர பங்குப் பெறுமதி, வருமானம், செலவுகள் மற்றும் காசுப் பாச்சல் தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் என்பன திரட்டிய நிதிக்கூற்றில் நீக்கப்படும்.

வங்கிக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சொந்தமில்லாத துணை நிறுவனத்தின் இலாபம், நட்டம் மற்றும் தேறிய சொத்துக்களின் பங்கினை கட்டுப்பாடற்ற உரிமைகள் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. வங்கியின் நிகரப் பங்குப் பெறுமதியுடன் வங்கிக் சொந்தமில்லாத துணை நிறுவனத்தின் நிகரப் பங்குப் பெறுமதி பற்றியும் திரட்டிய நிதி கூற்றில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். குழுமத்தின் கட்டுப்பாடற்ற உரிமைகளின் இலாப நட்ட விபரங்கள் தனியாக லாப நட்ட திரட்டிய கூற்று ஒன்றின் மூலம் குறிப்பிடப்படும்.

துணை நிறுவனத்தின் கட்டுப்பாட்டை இழக்காத நிகரப் பங்கு பரிமாற்றத்தின் மூலம் உரிமையை மாற்றிக் கொள்ள முடியும். குழுமம் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை இழந்தால் நன்மதிப்பு உள்ளிட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் என்பன மீள அங்கீகரிக்கப்படும். கட்டுப்பாட்டை இழப்பதனால் ஏற்படக் கூடிய இலாபம் அல்லது நட்டம் பங்கு பரிமாற்ற கூற்றில் சுட்டிக்காட்டப்படும். முன்னாள் துணை நிறுவனமொன்றுடன் குழுமம் ஏதாவது தொடர்புகளை பேணினால் அந்த தொடர்பு நியாய பெறுமதி அடிப்படையில், கட்டுப்பாட்டை இழந்த திகதியின் அடிப்படையில் கணக்கிடப்படும். குழுமத்தின் கணக்கீட்டுக் கொள்கைகளின் அடிப்படையிலோ அல்லது முதலீட்டாளர்களின் பங்கு கணக்கீட்டின் அடிப்படையிலோ கணக்கீடு செய்யப்படும்.

வங்கியினால் துணை நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள முதலீட்டுக்கள் கிரயங்களில் தனியான நிதிக் கூற்றுக்களின் மூலம் பேணப்படும்.

31 டிசம்பர் அன்று	குறிப்பு	வங்கி		குழுமம்	
		2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
விலைகூறப்பட்ட பங்கு மூலதனம்	31.1	1,320,816	1,320,816	-	-
விலைகூறப்படாத பங்கு மூலதனம்	31.2	4,950	4,950	-	-
(குறைவாக): சேதம்	31.3	(298,224)	-	-	-
நிகர மொத்தம்		1,027,542	1,325,766	-	-

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

	வைத்திருக்கும் % பங்குகளின் எண்ணிக்கை	31.12.2018 திகதியில்	2018 கிரயம் ரூ. 000	வைத்திருக்கும் % பங்குகளின் எண்ணிக்கை	31.12.17 திகதியில்	2017 கிரயம் ரூ. 000
31.1 உரிமை பங்குகள்						
பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி.						
- சாதாரண பங்குகள்	1,184,896,862	75	690,958	1,184,896,862	75	690,958
- முன்னுரிமை பங்குகள்	-	-	-	-	-	-
பீப்பிள்ஸ் மேர்சண்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி.						
- சாதாரண பங்குகள்	33,856,246	50.16	619,858	33,856,246	50.16	619,858
- முன்னுரிமை பங்குகள்	1,000,000		10,000	1,000,000		10,000
			1,320,816			1,320,816
31.2 உரிமை பங்குகள்						
பீப்பிள்ஸ் டிராவல்ஸ் (பிரைவேட்) லிமிடெட்						
- மொத்தம்	495,000	99	4,950	495,000	99	4,950
			4,950			4,950

31.3 பீப்ல்ஸ் மேர்சண்ட் நிதி நிறுவனத்தின் சேத நட்டம்

பீப்ல்ஸ் மேர்சண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த காரணத்தினால் கடந்த 2018ம் ஆண்டில் வங்கி ரூ. 298,223,627 சேத நட்டத்தை பதிவு செய்துள்ளது. மீளப் பெற்றுக்கொள்ளக் கூடிய தொகை தொடர்பில் கூடுதலாக மதிப்பீடு செய்த காரணத்தினால் இவ்வாறு நட்டம் ஏற்பட்டது. மீளப் பெற்றுக்கொள்ளக் கூடிய தொகையானது மெய்யான பெறுமதியை விடவும் அதிகமாகும். இந்த நிலையில், முதலீட்டின் நியாயமான பெறுமதியானது, முதலீட்டாளர்களின் பார்வையிலான பங்குப் பெறுமதியிலிருந்து கணிக்கப்படுகின்றது.

பீப்ல்ஸ் மேர்சண்ட் நிதி நிறுவனம் வெற்றிகரமான முறையில் மறுசீரமைக்கப்பட்டதுடன், புதிய முதலீட்டாளர் ஒருவரும் கிடைக்கப் பெற்றுள்ளார். மீள் மூலதன நோக்கில் இந்த முதலீட்டாளர் கிடைக்கப் பெற்றுள்ளார். புதிய முதலீட்டாளரின் வருகையினால் வங்கியின் கட்டுப்பாடு 50.16 வீதத்திலிருந்து 20.0 வீதத்திலும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கல்கள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், சில உத்தியோகபூர்வ தேவைகள் முழுமையாக பூர்த்தியாகாத காரணத்தினால் இன்னும் இறுதியாக்கப்படவில்லை.

31.4 துணை நிறுவனங்களில் முதலீடு (தொடர்ந்து)

கட்டுப்பாடற்ற உரிமைகள்

பின்வரும் துணை நிறுவனங்களுக்கு பொருள் NCI உள்ளது.

பெயர்	வணிகத்தின் முதன்மை இடம்/கூட்டு நிறுவன நாடு	இயங்குதளம்	NCI ஆல் வைத்திருக்கும் உரிமை வட்டி	
			2018	2017
பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் /பினான்ஸ் பி.எல்.சி.	இல. 1161, மருதாணை வீதி, கொழும்பு 08, இலங்கை	குத்தகை மற்றும் நிதி	25.0%	25.0%
பீப்பிள்ஸ் மேர்சண்ட் /பினான்ஸ் பி.எல்.சி.	இல. 21, நவம் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை	குத்தகை மற்றும் நிதி	22.1%	22.1%

பின்வருவன, SLFRS /LKAS இற்கு இணங்க தயார் செய்யப்பட்ட பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி.க்கான நிதியியல் தகவலை குழுவின் கணக்குக் கொள்கையில் கையகப்படுத்துதல் மற்றும் வேறுபாடுகளை நியாயப்படுத்துவதற்காக நியாயமான மதிப்பீடுகளுக்கு மாற்றியமைக்கப்பட்டது. தகவல் குழுவில் உள்ள ஏனைய நிறுவனங்களுடனான இடைநிறுவன நீக்குதல்களுக்கு முன்னானது.

பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பிளான்ஸ் பிஎல்சி
2018 2017

வருவாய்	36,937,773	32,238,929
இலாபம்	5,427,812	4,367,959
NCI க்கு ஈட்டிய இலாபம்	1,356,953	1,091,990
ஏனைய விரிவான வருமானம்	308,393	268,709
மொத்த விரிவான வருமானம்	5,736,205	4,636,668
NCI க்கு மொத்தத் பூரண வருமானம்	1,434,051	1,159,167
மொத்த சொத்துக்கள்	187,927,096	167,467,152
மொத்த பொறுப்புக்கள்	(154,651,677)	(137,057,769)
நிகர சொத்துகள்	33,275,419	30,409,383
NCI க்கு நிகரான சொத்துக்கள்	8,318,855	7,602,346
செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து காசுப் பாய்ச்சல்	(3,101,208)	16,489,767
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து காசுப் பாய்ச்சல்	(127,720)	(1,479,604)
நிதி நடவடிக்கைகளில் இருந்து காசுப் பாய்ச்சல்	1,730,872	(18,972,497)
காசு மற்றும் காசுக்கு சமனானவைகளில் அதிகரிப்பு	(1,498,056)	(3,962,334)
வருடத்தினுள் NCI க்கு வழங்கப்படும் பங்கிலாபம்	593,707	581,207

32 நன்மதிப்பு மற்றும் அருவச்சொத்து

கணக்கீட்டுக் கொள்கை

அருவச் சொத்தானது கணனி மென்பொருள் கிரயம், குழுமம் மென்பொருள் அனுமதிப் பத்திரக் கிரயம், இழப்பீட்டு நடவடிக்கைகள் என்பனவாகும். குழுமத்தினால் கையப்படுத்தப்பட்ட மென்பொருளானது திரண்ட இலதாக்கப்பட்ட செலவு மற்றும் ஏதாவது திரண்ட சேத இழப்புகள் கழிக்கப்பட்டு கிரயத்தில் அளவிடப்படும். மென்பொருள் கிரயமானது அதன் பாவனை திகதியில் இருந்து வருடாந்தம் வருமானக்கூற்றில் அதன் ஆயுள் காலத்திற்கு பகுதி பகுதியாக நேர்கோட்டு முறையில் பதிவுப்படுத்தப்படுகின்றது.

நன்மதிப்பானது குழுவினால் கையப்படுத்தப்பட்ட துணை கம்பனியின் அடையாளம் காணப்பட்ட தேறிய சொத்துக்களின் கையப்படுத்தப்பட்ட தினத்திலான நியாயப் பெறுமதிக்கும் கையப்படுத்தத்தல் கிரயத்துக்கும் இடையிலான மிகையை பிரதிபலிக்கின்றது.

நன்மதிப்பு மற்றும் அருவச் சொத்து தொடர்பிலான விரிவான கொள்கைகள் 5.14 நிதிக் கூற்றில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

32.1 புலப்படாத சொத்துகள்

31 டிசம்பர் அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
செலவு				
வருட தொடக்கத்தில் மீதி	1,230,504	1,072,424	1,443,928	1,252,205
வருடத்தின் கையகப்படுத்திய துணை நிறுவனம்	-	-	-	-
வருடத்தின் சேர்த்தவைகள்	321,788	158,080	344,424	191,723
ஆண்டு இறுதியில்	1,552,292	1,230,504	1,788,352	1,443,928
சேகரிக்கப்பட்ட நாணயமாக்கல்				
வருட தொடக்கத்தில் மீதி	1,005,446	961,910	1,181,364	1,122,427
வருடத்தின் கையகப்படுத்திய துணை நிறுவனம்	-	-	-	-
ஆண்டு காலத்தில் சேர்த்தவைகள்	107,329	43,536	124,614	58,937
ஆண்டு இறுதியில்	1,112,775	1,005,446	1,305,978	1,181,364
நிகர புத்தக பெறுமதி	439,517	225,058	482,374	262,564
32.2 நன்மதிப்பு				
கிரயம்				
வருடத்தின் தொடக்கத்தில் இருந்து			417,099	308,545
கையகப்படுத்தல் மீதான நன்மதிப்பு			-	108,554
ஆண்டு இறுதியில்			417,099	417,099
ஒன்றுதிரட்டிய சேதம்				
வருடத்தின் தொடக்கத்தில் இருந்து				
ஆண்டிற்கான சேத பெறுமதி			(30,000)	-
ஆண்டு இறுதியில்			(30,000)	-
நிகர புத்தக பெறுமதி			387,099	417,099
மொத்த நிகர புத்தக பெறுமதி			869,473	679,663

33 ஆதனம் பொறி சொத்து

கணக்கீட்டு கொள்கை

ஆதனம் பொறி இயந்திரம் கிரய பெறுமதியில் குறிப்பிடப்படுகின்றது. இதில் பராமரிப்பு செலவுகள் உள்ளடக்கப்படுவது இல்லை. ஆனால் கிரயத்தில் இருந்து பெறுமான தேய்வு ஏற்பாடு நீக்கப்படுகின்றது. பெறுமான தேய்வு வீதம், ஆயுட்கால மாற்றங்கள் மதிப்பீட்டு மாற்றமாக இனங்காணப்படுகின்றது.

கிரய மாதிரி

இயந்திர சாதனங்கள் கிரயப் பெறுமதியில் குறிப்பிடப்படுகின்றது. இங்கு பராமரிப்பு செலவு கருத்தில் கொள்வதில்லை. ஆனால் பெறுமான தேய்வு மற்றும் உதிரிப்பாகங்கள் மீள் இணைத்தல் பெறுமதி கிரயத்தில் பகுதியாக கருத்தில் கொள்ளப்படும்.

மீள் மதிப்பீடு மாதிரி

வங்கியானது குத்தகை ஆதனம் மற்றும் காணி கட்டடம் என்பவற்றின் மீள் மதிப்பீட்டு மாதிரி ஒன்றை பிரயோகம் செய்கின்றது. மீள் மதிப்பீடு செய்கின்றபோது பெறுமானத் தேய்வு ஏற்பாடு கருத்தில் கொள்ளப்படும்.

மீள் மதிப்பீடு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை உறுதி செய்யப்படும். மீள் மதிப்பீட்டு மிகை மீள் மதிப்பீட்டு ஒதுக்கமாக கருத்தில் கொள்ளப்படும். இவை மூலதன ஒதுக்கமாக காட்டப்படும். மீள் மதிப்பீட்டு குறை முதன்முதலில் இடம்பெறும் போது நட்டமாக ஏனைய செலவில் காட்டப்படும்.

தொடர் கிரயம்

தொடர் கிரயமானது இயந்திர சாதனங்களின் கிரயத்தின் ஒரு பகுதியாக காட்டப்படுகிறது. எதிர்கால பொருளாதார நலன்களை ஏற்படுத்தக் கூடிய சொத்து ஒன்றின் பகுதி, இயந்திரங்கள், சாதனங்கள் என்பன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. குழுமத்திற்குள் சேர்க்கப்படும் இவ்வாறான சொத்துக்களின் கிரயத்தை நம்பகமான முறையில் கணக்கிட முடியும்.

மீளமைத்தல் கிரயம்

பழுது பார்த்தல் கிரயம் இயந்திர சாதனங்களின் கிரயத்தின் பகுதியாக கருத்தில் கொள்ளப்படுகின்றது. ஆனால் பழுது பார்த்தல் கிரயம் ஆயுட்காலத்தில் அல்லது பொருளாதார நன்மைகளில் மாற்றம் இல்லையெனில் வருமான செலவாக வருமானத்தில் காட்டப்படுகின்றது.

மூலதன குறை வேலை

இவை நேரடியாக மூலதனமாக இனம் காணப்படும். இவை மூலதனம் புளரமைத்தல் என்ற தலைப்பில் மூலதனமாக்கல் தேவைக்காக வைத்திருக்கப்படும். நிதி நிலைமைக் கூற்றில் இந்த விடயம் காணப்படும்.

குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்கள்

குத்தகை அடிப்படையில் குழுமமானது கணிசமான அளவு அனைத்து அபாயங்களையும், உரிமையாளர்களின் வெகுமதிகளையும் கருத்தில் கொள்வதுடன் அவற்றை நிதி குத்தகை வகைக்குள் உள்ளடக்குகின்றது. மேலும் தொடக்க அங்கீகாரத்தினால் குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்கள் அதன் நியாய பெறுமதிக்கு குறைந்த தொகைக்கும் சமமான தொகையாகவும் குறைந்த குத்தகைக் கொடுப்பனவுகளின் தற்போதைய பெறுமதிக்குச் சமமாகவும் கணிப்பிடப்படுகின்றது. ஆரம்ப அங்கீகாரத்தின் பின்னர் இலங்கை கணக்கீட்டு நியமம் LKS 17 “குத்தகைகள்” இற்கு அமைவாக சொத்துக்கள் கணக்கிடப்படுகின்றது.

பெறுமானத் தேய்வு

நேர்கோட்டு முறை அல்லது குறைந்து செல்லும் முறைகளில் பின்பற்றப்படுகின்றது. குத்தகை ஆதாயமானது நிதிக்குத்தகையில் பெற்றுக்கொள்ளப்படும் போது குத்தகை காலம் ஆயுட்காலம் இரண்டில் எது குறைவோ அதனையே பெறுமானத் தேய்வு காலமாக கருத்தில் கொள்ளப்படும். மேலும் உயர்ந்த பட்சமாக 50 வருடங்கள் நிர்ணயிக்கப்படும்.

சொத்து வகை	தேய்மானத்தின் காலம்
உரித்துரிமை கட்டிடங்கள்	பயனுள்ள வாழ்க்கை மதிப்பிடப்பட்டது
குத்தகை கட்டிடம்	குத்தகை காலம் அல்லது அதன் பயனுள்ள வாழ்க்கை, 50 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளது
தளபாடங்கள், கருவிகள் மற்றும் இயந்திர சாதனங்கள்	20% வருடாந்தம்
உரித்துரிமை மற்றும் குத்தகை மோட்டார் வாகனங்கள்	25% வருடாந்தம்
முன்செலுத்திய குத்தகைகள்	குத்தகை காலத்தில்
சுய வங்கி சேவை (SBU)	3 வருட காலப்பகுதியில்

*இந்த தேய்வு விகிதங்கள் காலப்போக்கில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன

அங்கீகாரம் மறுக்கப்படல்

சொத்து, ஆலை மற்றும் உபகரணங்கள் அகற்றப்படும் போது அல்லது எதிர்கால பொருளாதார நலன்கள் அதன் பயன்பாட்டிலிருந்து எதிர்பார்க்கப்படுவதில்லை. சொத்தை அடையாளம் காணப்பட்ட எந்த வருமானம் அல்லது இழப்பு, நிகர இழப்பீட்டுத் தொகை மற்றும் சொத்துக்களின் கமை அளவு ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு கணக்கிடப்படுகிறது வருடாந்த அறிக்கையில் வருமான அறிக்கையில் “பிற செயற்பாட்டு வருமானம்” அடையாளம் காணப்பட்டுள்ளது.

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

33.1 சொத்து, ஆலை மற்றும் உபகரணங்கள் - வங்கி

	உரித்தரிமை நிலம் ரூ. 000	உரித்தரிமை கட்டிடம் ரூ. 000	குத்தகை கட்டிடம் ரூ. 000	மோட்டார் வாகனங்கள் ரூ. 000	தளபாடங்கள் ரூ. 000	இயந்திரங்கள் உபகரணங்கள் மற்றும் சுய வங்கி அலகுகள்			மொத்தம் 31.12.2018 ரூ. 000	மொத்தம் 31.12.2017 ரூ. 000
						சுய வங்கி அலகுகள் ரூ. 000	கணினி ரூ. 000	கணினி ரூ. 000		
கிரயம்/நியாயமான மதிப்பு										
01.01.2018 அன்று ஆரம்ப மீதி	13,107,259	5,222,488	2,284,720	1,520,926	296,675	2,602,587	3,670,088	28,704,742	20,699,604	
சேர்க்கப்பட்டவை	-	440,316	288,702	84,410	54,033	630,997	1,347,067	2,845,526	2,532,618	
நீக்கல்கள்	(281)	-	-	(41,690)	-	-	-	(41,971)	-	
இடமாற்றங்கள்/சரிசெய்தல்	-	-	-	-	-	-	-	-	-	(1,555)
திரட்டப்பட்ட மதிப்பீடு சரிசெய்தல்										
தேய்மானம்	-	-	-	-	-	-	-	-	-	(720,756)
மறு மதிப்பீடு மிகை	-	-	-	-	-	-	-	-	-	6,194,832
31.12.2018 இல் மீதி	13,106,978	5,662,804	2,573,422	1,563,646	350,708	3,233,584	5,017,155	31,508,297	28,704,742	
திரட்டப்பட்ட தேய்மானம்										
01.01.2018 அன்று ஆரம்ப மீதி	-	139,137	60,485	1,155,172	185,364	1,619,475	2,113,420	5,273,057	4,817,384	
ஆண்டுக்கான கட்டணம்	-	272,938	128,629	175,755	40,076	377,079	639,402	1,633,879	1,176,429	
நீக்கல்கள்	-	-	-	(24,333)	-	-	-	(24,333)	-	
இடமாற்றங்கள்/சரிசெய்தல்	-	-	-	-	-	-	-	-	-	
திரட்டப்பட்ட மதிப்பீடு சரிசெய்தல்										
தேய்மானம்	-	-	-	-	-	-	-	-	-	(720,756)
31.12.2018 இல் இறுதி மீதி	-	412,075	189,114	1,306,593	225,440	1,996,554	2,752,821	6,882,602	5,273,057	
(குறைக்க) : சேத கட்டணம்										
நிகர புத்தக பெறுமதி 31.12.2018	13,106,978	5,250,729	2,384,308	257,054	125,268	1,237,031	2,264,335	24,625,695	23,431,685	
முடிவுறா மூலதன வேலைகள் கிரயத்தில்								1,422,217	1,333,657	
களஞ்சியசாலையில் உள்ள தளபாடங்கள் உபகரணங்கள் மற்றும் இயந்திர சாதனங்கள்					2,960	4,504	204,369	211,833	282,159	
								26,259,745	25,047,501	

33.1.1

1/7/2017 இவ்வங்கியானது தனது காணி மற்றும் கட்டிடங்கள் தொடர்பாக சுயாதீன அளவீட்டினை மேற்கொண்டது. இவ்வளவீடானது KPMG (பட்டயக் கணக்காய்வாளர்கள்) மற்றும் திரு. சுனில் வன்னியாராச்சி MRICS, AIV, BSc (தோட்ட முகாமைத்துவ மதிப்பீட்டாளர்) ஆகியோரின் பரிந்துரையின் கீழ் சந்தை முறைமையின் கீழ் சுயாதீன அளவீடு மேற்கொள்ளப்பட்டது. இச்சொத்துக்களின் புத்தகப் பெறுமதியானது சீராக்கப்பட்ட மீள்மதிப்பீட்டு பெறுமதி மற்றும் மீள்மதிப்பீட்டு மிமையானது மீள்மதிப்பீட்டு ஒதுக்கத்துக்கு இணங்க வரவிடப்படுகின்றது.

பிற பூரண வருமானத்தில் அடையாளம் காணப்பட்ட தொகை	6,568,522
வருமான அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட தொகை	(373,691)
	6,194,831

33.1.2

நிகர புத்தக மதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள, நிதியியல் அறிக்கையில் மறுமதிப்பீடு செய்யப்பட்ட சொத்துக்களை சுமத்துதல் அளவு பின்வருமாறு உள்ளது

சொத்துக்களின் வகுப்பு	திரட்டப்பட்ட 31.12.2018 அன்று செலவு தேய்மானம் நிகர புத்தக பெறுமதி		
	செலவு	தேய்மானம்	நிகர புத்தக பெறுமதி
உரித்தரிமை நிலம் மற்றும் கட்டிடம்	9,024,309	1,707,889	7,316,420
குத்தகை நிலம் மற்றும் கட்டிடம்	2,516,070	1,078,372	1,437,698
	11,540,379	2,786,262	8,754,118

33.1.3 சொத்துடைமை மற்றும் உபகரண பொறுப்புக்களுக்கான பாதுகாப்பு உறுதி

அறிக்கையிடல் திகதியில் கடப்பாடுகளின் பத்திரங்கள் என உறுதிசெய்யப்பட்ட சொத்து ஆலை மற்றும் உபகரணங்கள் எதுவும் இல்லை.

33.1.4 நியாயமான மதிப்பை அளவிடுவதில் கவனிக்கப்பட முடியாத உள்ளீடுகள் கருதப்படுகின்றன

ஜூலை 1, 2017 அன்று - வங்கி அதன் நிலத்தையும், நிலப்பிரபுக்களும் ஒரு கதந்திரமான மதிப்பீட்டை நடத்தியது. நியாயமான மதிப்பு வரிசைமுறைகளின் நிலை 3 கீழ் வகைப்படுத்தப்படும் சொத்துகளின் நியாயமான மதிப்பை அளவிடுவதில் குறிப்பிடத்தக்க கவனிக்கப்படாத உள்ளீடுகளைப் பற்றிய தகவலை பின்வரும் அட்டவணை விவரிக்கிறது.

33.1.4.1 வங்கி

சொத்து வகை	31.12.2017 திகதியில் நியாயமான மதிப்பு ரூபா "000	மதிப்பீட்டு நுட்பம்	2017		
			குறிப்பிடத்தக்க கவனிக்கப்படாத உள்ளீடுகள்	கவனிக்கப்படாத உள்ளீடுகளுக்கான மதிப்பீடுகளின் எண்ணிக்கை	கவனிக்கப்படாத உள்ளீடுகளுக்கு நியாயமான மதிப்பின் உணர்திறன்
உரித்துரிமை நிலம்	13,107,259	நில ஒப்பீடு	பர்சு ஒன்றுக்கு மதிப்பிடப்பட்ட செலவு	LKR 50,000- LKR 18,000,000	நேர்மறையான தொடர்பு உணர்திறன்
உரித்துரிமை கட்டடம்	5,083,350	1. கட்டட தேய்மான மாற்று செலவு அல்லது எஞ்சிய மதிப்பு 2. காண்டோமினியம் வருமானம்/ வாடகை அணுகுமுறை	சதுர அடிக்கு மதிப்பிடப்பட்ட செலவு	LKR 100- LKR 34,900	நேர்மறையான தொடர்பு உணர்திறன்
குத்தகை நிலங்கள் மீதான கட்டிடங்கள்	2,224,236	கட்டட தேய்மான மாற்று செலவு அல்லது எஞ்சிய மதிப்பு	சதுர அடிக்கு மதிப்பிடப்பட்ட செலவு	LKR 100- LKR 9,000	நேர்மறையான தொடர்பு உணர்திறன்

33.1.4.2 குழுமம்

சொத்து வகை	31.12.2017 திகதியில் நியாயமான மதிப்பு ரூபா "000	மதிப்பீட்டு நுட்பம்	2017		
			குறிப்பிடத்தக்க கவனிக்கப்படாத உள்ளீடுகள்	கவனிக்கப்படாத உள்ளீடுகளுக்கான மதிப்பீடுகளின் எண்ணிக்கை	கவனிக்கப்படாத உள்ளீடுகளுக்கு நியாயமான மதிப்பின் உணர்திறன்
உரித்துரிமை நிலம்	16,963,272	நில ஒப்பீடு	பர்சு ஒன்றுக்கு மதிப்பிடப்பட்ட செலவு	LKR 50,000- LKR 18,000,000	நேர்மறையான தொடர்பு உணர்திறன்
உரித்துரிமை கட்டடம்	8,919,672	1. கட்டட தேய்மான மாற்று செலவு அல்லது எஞ்சிய மதிப்பு 2. காண்டோமினியம் வருமானம்/ வாடகை அணுகுமுறை	சதுர அடிக்கு மதிப்பிடப்பட்ட செலவு	LKR 100- LKR 34,900	நேர்மறையான தொடர்பு உணர்திறன்
குத்தகை நிலங்கள் மீதான கட்டிடங்கள்	2,241,607	கட்டட தேய்மான மாற்று செலவு அல்லது எஞ்சிய மதிப்பு	சதுர அடிக்கு மதிப்பிடப்பட்ட செலவு	LKR 100- LKR 9,000	நேர்மறையான தொடர்பு உணர்திறன்

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

33 சொத்து, ஆலை மற்றும் உபகரணங்கள்

33.2 சொத்து, ஆலை மற்றும் உபகரணங்கள் - குழு

	உரித்தரிமை நிலம் ரூ. 000	உரித்தரிமை கட்டிடம் ரூ. 000	குத்தகை கட்டிடம் ரூ. 000	மோட்டார் வாகனங்கள் ரூ. 000	தளபடங்கள் ரூ. 000	எந்திரங்கள், உபகரணங்கள் ரூ. 000	கணினி ரூ. 000	மொத்தம் 31.12.2018 ரூ. 000	மொத்தம் 31.12.2017 ரூ. 000
கிரயம்/நியாயமான மதிப்பு									
01.01.2018 அன்று ஆரம்ப மீதி	16,963,272	9,058,603	2,370,483	2,147,168	807,268	3,505,021	4,339,078	39,190,894	27,293,111
சேர்க்கப்பட்டவை		490,316	288,702	145,407	91,520	688,103	1,502,113	3,206,162	2,882,103
நீக்கல்கள்	(281)	(116,479)		(73,508)	(1,899)	(3,768)	(1,655)	(197,590)	(112,611)
இடமாற்றங்கள் / சரிசெய்தல்		484,714			4,343			489,057	800,118
முதலீட்டு சொத்து இடமாற்றங்கள்		44,268						44,268	1,673,565
திரட்டப்பட்ட தேய்மானங்களில் மறுமதிப்பீட்டு சீராக்கம்								-	(720,756)
மறு மதிப்பீட்டு மிகை								-	7,375,364
1.12.2018 அன்று இறுதி மீதி	16,962,991	9,961,423	2,659,185	2,219,067	901,232	4,189,356	5,839,536	42,732,791	39,190,894
திரட்டப்பட்ட தேய்மானம்									
01.01.2018 அன்று ஆரம்ப மீதி	-	138,931	128,876	1,342,883	560,976	2,200,604	2,676,708	7,048,978	6,364,463
வருடாந்த ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட துணை நிறுவனம்									
ஆண்டுக்கான கட்டணம்		272,938	128,629	272,673	86,757	452,732	710,109	1,923,838	1,443,723
நீக்கல்கள்				(33,888)	(1,761)	(3,767)	(1,655)	(41,071)	(49,427)
இடமாற்றங்கள் / சரிசெய்தல்					1,021			1,021	-
முதலீட்டு சொத்துக்களில் இடமாற்றங்கள்								-	10,974
திரட்டப்பட்ட தேய்மானங்களில் மறுமதிப்பீட்டு சீராக்கம்								-	(720,756)
விற்பனைக்கு வைத்த சொத்துக்கான மறுசீமைப்பு								-	-
31.12.2018 திகதியில் இறுதி மீதி	-	411,869	257,505	1,581,667	646,993	2,649,569	3,385,161	8,932,765	7,048,978
31.12.2018 அன்று நிகர புத்தக பெறுமதி	16,962,991	9,549,553	2,401,680	637,400	254,239	1,539,787	2,454,375	33,800,026	32,141,916
முடிவுறா மூலதன வேலைகள் கிரயத்தில்								1,422,217	1,333,657
களஞ்சியசாலையில் உள்ள தளபடங்கள் உபகரணங்கள் மற்றும் இயந்திர சாதனங்கள்							212,075	282,402	
								35,434,318	33,757,975

33.2.1 2017 ஆம் ஆண்டில், இந்த சொத்துக்களின் புத்தக மதிப்பீடுகள் மறு மதிப்பீடு செய்யப்பட்டு சரிசெய்யப்பட்டு மற்றும் மீள் மதிப்பீடு மிகை ஒதுக்கத்திற்கு ஏற்றவாறு வரவு வைக்கப்பட்டது.

பிற விரிவான வருமானத்தில் அடையாளம் காணப்பட்ட தொகை	7,749,055
வருமான அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட தொகை	(373,691)
	7,375,364

33.2.2 நிகர புத்தக மதிப்பீன்படி, நிதியியல் அறிக்கையில் மறுமதிப்பீடு செய்யப்பட்ட சொத்துக்களை கொண்டு செல்லும் அளவு பின்வருமாறு உள்ளது

சொத்துக்களின் வகுப்பு	செலவு	திரட்டப்பட்ட தேய்மானம்	31.12.2018 அன்று நிகர புத்தக பெறுமதி
உரித்தரிமை நிலம் மற்றும் கட்டிடம்	10,720,425	1,707,889	9,012,536
குத்தகை நிலம் மற்றும் கட்டிடம்	3,659,382	1,078,372	2,581,010
	14,379,807	2,786,261	11,593,546

34. முதலீட்டு சொத்துக்கள்

கணக்கீட்டு கொள்கை

முதலீட்டுச் சொத்தானது எதிர்கால பொருளாதார நன்மை அடிப்படையில் கணிப்பிடப்பட்டு கிரய மாதிரியில் கணக்கில் கொண்டுவரப்படுகின்றது. இலங்கை கணக்கீட்டு நியமம் (LKS 40) ன் படி இவை மதிப்பிடப்படுகின்றது. இதனை பற்றிய விரிவான விளக்கம் குறிப்பு 50.13 இன்கீழ் இந்நிதி அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது.

31 டிசம்பர் அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
செலவு				
ஆரம்ப மீதி	1,257,186	217,186	201,415	217,186
சேர்க்கப்பட்டவை	-	1,040,000	108	1,040,000
நீக்கங்கள்	-	-	-	-
வருடத்தில் பரிமாற்றம்	-	-	-	617,793
PPE க்கு மாற்றம்	-	-	(44,268)	(1,673,565)
ஏனையவை	44,160	-	44,160	-
இறுதி மீதி	1,301,346	1,257,186	201,415	201,415
திரட்டப்பட்ட தேய்மானம்				
ஆரம்ப மீதி	34,887	33,180	23,913	33,180
ஆண்டுக்கான கட்டணம்	1,707	1,707	1,707	1,707
அகற்றல்	-	-	-	-
PPE க்கு மாற்றம்	-	-	-	(10,974)
இறுதி மீதி	36,594	34,887	25,620	23,913
நிகர புத்தக மதிப்பு	1,264,752	1,222,299	175,795	177,501

35. முன்கட்டண குத்தகைகள்

கணக்கீட்டு கொள்கை

முற்பண குத்தகைக்கு சொந்தமான நிலப்பகுதிகளில் குத்தகைக்குரிய வட்டிக்கு பிரதிநிதித்துவம். குத்தகை நிலத்தில் அமைந்துள்ள கட்டடங்களின் மதிப்பானது சொத்து, ஆலை மற்றும் கருவிகளின் கீழ் தனித்தனியாக காட்டப்பட்டுள்ளது. குத்தகை நிலத்தின் மீதான வட்டி செலவினம் திரண்ட இலதாக்கல் செலவு கழிக்கப்பட்ட கிரயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

31 டிசம்பர் அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
செலவு				
ஆரம்ப மீதி	1,013,142	1,010,584	1,013,142	1,010,584
சேர்க்கப்பட்டவை	66	2,558	87,963	2,558
அகற்றப்பட்டவை	-	-	-	-
இறுதி மீதி	1,013,208	1,013,142	1,101,105	1,013,142
திரட்டப்பட்ட தேய்மானம்				
ஆரம்ப மீதி	529,256	498,400	529,256	498,400
ஆண்டுக்கான கட்டணம்	22,909	30,856	25,975	30,856
அகற்றப்பட்டவை	-	-	-	-
இறுதி மீதி	552,165	529,256	555,231	529,256
நிகர புத்தக மதிப்பு	461,043	483,886	545,874	483,886

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

36. ஏனைய சொத்துக்கள்

31 டிசம்பர் அன்று	குறிப்பு	வங்கி		குழுமம்	
		2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
வைப்பு மற்றும் முற்கொடுப்பனவுகள்		2,206,543	2,821,686	2,631,166	3,136,631
நிலைமாறக்கூடிய தினத்தில் வித்தியாசம் பணியாளர்கள் கடன்கள்		9,606,001	9,587,888	9,606,001	9,587,888
பிற அட்டுறு வருமானம்		7,156,945	3,476,868	7,156,945	3,476,868
காப்பீடு மற்றும் காப்பீட்டு வரவுகள்		-	-	424,623	281,316
நிகர ஊழியர் நலன் சொத்து - 1996-க்கு பிந்திய ஓய்வூதிய நிதி	41.3	1,953,069	1,409,071	1,953,069	1,409,071
ஏனையவை		9,869,052	5,509,757	10,620,589	6,265,600
மொத்தம்		30,791,610	22,805,270	32,392,393	24,157,374

37. வங்கிக்கு செலுத்த வேண்டியவை

கணக்கீட்டு கொள்கை

வங்கிக்கான கொடுப்பனவுகள் பணச்சந்தை மற்றும் ஏனைய வங்கிகளிடமிருந்தான கடன்பற்றுக்களை உள்ளடக்குகின்றது. இவை ஆரம்பத்தில் நியாயப்பெறுமதியில் அளவிடப்படும். ஆரம்ப பரிந்துரைப்பினை தொடர்ந்து இவை நடைமுறை வட்டி வீத முறையை பயன்படுத்தி நிலைமாரும் செலவில் அளவிடப்படும். நிலைமாரும் செலவானது பிறப்பிக்கப்பட்ட மற்றும் கிரயம் மீதான ஏதாவது கழிவு அல்லது வெகுமதிகளை உள்ளடக்கி கணக்கிடப்படுகின்றது. இவை நடைமுறை வட்டி வீதத்தின் (EIR) இன்றியமையாத பாகமாகும்.

31 டிசம்பர் அன்று		வங்கி		குழுமம்	
		2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
பணச் சந்தை கடன்		137,002,271	79,289,197	137,002,271	79,289,197
ஏனைய கடன்கள்		1,029,149	1,387,153	35,245,590	21,339,355
மொத்தம்		138,031,420	80,676,350	172,247,861	100,628,552

38. ஏனைய வாடிக்கையாளர்களுக்கு செலுத்தவேண்டியவை

கணக்கீட்டு கொள்கை

கேள்வி வைப்புக்கள் (நடைமுறைக் கணக்குகள்), சேமிப்பு வைப்புக்கள், அழைப்பு வைப்புக்கள் உள்ளடங்கலாக தவணை வைப்புக்கள், வைப்புச் சான்றிதழ்கள் மற்றும் எல்லை வைப்புக்கள் போன்றன வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவை.

இவ்வைப்புக்களானவை ஆரம்பத்தில் நியாயப் பெறுமதிகளாக அங்கீகரிக்கப்படும். இதன் பின்னான இவ்வைப்புக்களுக்கான அங்கீகாரமானது நடைமுறை வட்டி விகித முறையைப் பயன்படுத்தி இலதாக்கல் செலவில் கணிப்பிடப்படுகின்றது. இலதாக்கல் செலவானது வெளியீடு மற்றும் கிரயத்தின் மீதான கழிவு அல்லது வெகுமதிகளின் மூலம் கணக்கிடப்படுகின்றது. இவை நடைமுறை வட்டி வீதத்தின் (EIR) இன்றியமையாத பாகம் ஆகும்.

31 டிசம்பர் அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
ஏனைய வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவைகளின் மொத்தம்	1,422,961,240	1,244,002,768	1,495,326,489	1,305,625,750
மொத்தம்	1,422,961,240	1,244,002,768	1,495,326,489	1,305,625,750
பகுப்பாய்வு <i>தயாரிப்பு ரீதியாக</i>				
கேள்வி வைப்பு (நடைமுறை கணக்குகள்)	63,670,286	60,948,774	61,762,609	58,912,691
சேமிப்பு வைப்பு	475,551,072	462,656,628	480,790,869	466,537,083
நிலையான வைப்பு	879,269,257	716,510,807	942,695,773	771,044,347
பிற தயாரிப்புகள்	4,470,625	3,886,559	10,077,238	9,131,629
மொத்தம்	1,422,961,240	1,244,002,768	1,495,326,489	1,305,625,750
<i>நாணயத்தின் அடிப்படையில்</i>				
இலங்கை ரூபாய்	1,324,587,413	1,120,762,321	1,396,952,663	1,182,385,304
ஐக்கிய அமெரிக்க டொலர்	85,849,419	111,316,394	85,849,419	111,316,394
கிரேட் பிரிட்டன் பவுன்	3,027,793	2,963,155	3,027,793	2,963,155
ஏனையவை	9,496,615	8,960,898	9,496,615	8,960,897
மொத்தம்	1,422,961,240	1,244,002,768	1,495,326,489	1,305,625,750

கணக்கீட்டு கொள்கை

ஏனைய கடன்பெறுவனவுகள், மத்திய வங்கி மற்றும் ஏனைய நிதி நிறுவனங்கள் மற்றும் மீள்கொள்வனவு அடிப்படையிலான ஏனைய கடன்களை உள்ளடக்குகின்றது.

ஆரம்ப அங்கீகாரத்துக்கு பின்னர் இக்கடன்கள் நடைமுறை வட்டி விகிதத்தைப் பயன்படுத்தி இலதாக்கல் செலவில் அளவிடப்பட்டுள்ளது. இலதாக்கல் செலவானது வெளியீட்டு அல்லது கிரயம் மீதான கழிவுகளை அல்லது வெகுமதிகளை கணக்கீட்டில் கொண்டு வருவதன் மூலம் கணிப்பிடப்படுகின்றது.

31 டிசம்பர் அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
இலங்கை மத்திய வங்கி	2,464,696	1,810,218	2,464,696	1,810,218
பிற நிதி நிறுவனங்கள்	995,438	1,279,709	1,009,875	11,414,031
கடன் மீள்கொள்வனவு ஒப்பந்தத்தின் கீழ்	32,115,420	21,291,035	31,607,917	20,410,233
	35,575,554	24,380,962	35,082,488	33,634,482

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

40. விலக்கு வரி (சொத்துக்கள்)/பொறுப்புகள்

31 டிசம்பர் அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
பிற்போடப்பட்ட வரி பொறுப்புகள்	5,411,009	4,543,769	8,833,448	7,395,359
பிற்போடப்பட்ட வரி சொத்துக்கள்	(1,456,175)	(88,152)	(1,485,964)	(118,327)
	3,954,834	4,455,617	7,347,484	7,277,032

	வங்கி 2018				வங்கி 2017			
	பிற்போடப்பட்ட சொத்து	பிற்போடப்பட்ட பொறுப்பு	இலாபம் அல்லது நட்ட அறிக்கை	பூரண வருமான அறிக்கை	பிற்போடப்பட்ட சொத்து	பிற்போடப்பட்ட பொறுப்பு	இலாபம் அல்லது நட்ட அறிக்கை	பூரண வருமான அறிக்கை
ஓய்வூதிய நன்மை	1,371,304	789,166	695,997	(202,010)	88,152		(28,285)	41,067
கடன் பெறத்தக்கவர்களுக்கான சேத கொடுப்பனவு	84,871	-	84,871	-	-		876,194	
வரி நோக்கத்திற்காக விரைவுபடுத்தப்பட்ட தேய்மான கொடுப்பனவு - PPE		1,329,044	(78,073)	-		1,250,970	136,757	73,606
உரித்தரிமை நிலத்தையும் கட்டிடத்தையும் மறுமதிப்பீடு		3,292,799		-		3,292,799		3,292,799
	1,456,175	5,411,009	702,795	(202,010)	88,152	4,543,769	984,665	3,407,472

	குழுமம் 2018				குழுமம் 2017			
	பிற்போடப்பட்ட சொத்து	பிற்போடப்பட்ட பொறுப்பு	இலாபம் அல்லது நட்ட அறிக்கை	பூரண வருமான அறிக்கை	பிற்போடப்பட்ட சொத்து	பிற்போடப்பட்ட பொறுப்பு	இலாபம் அல்லது நட்ட அறிக்கை	பூரண வருமான அறிக்கை
ஓய்வூதிய நன்மை	1,399,467	679,662	739,816	(195,647)	91,168	(83,503)	(44,081)	35,060
முன்னெடுக்கப்பட்ட வரி இழப்புகளை	-	(15,086)	(9,601)		6,855	(1,045)	(6,281)	
கடன் பெறத்தக்கவர்களுக்கான குறைபாடு கொடுப்பனவு	84,871	(1,012,685)	635,811		21,583	(383,699)	478,161	
வரி நோக்கத்திற்காக விரைவுபடுத்தப்பட்ட தேய்மானம் கொடுப்பனவு - (குத்தகை)	-	3,488,004	(1,046,199)			2,630,428	410,606	73,606
வரி நோக்கத்திற்கான விரைவுபடுத்தப்பட்ட தேய்மானம் கொடுப்பனவு - (PPE)	1,626	1,442,683	(26,362)	(10,000)	(1,279)	1,574,412	417,020	
மேர்வேல் ஜெயின்/(இழப்பு) - முதலீட்டு சொத்து		630,253	66,698			3,658,766		3,658,766
நிலக்கீழ் நிலத்தையும் கட்டிடத்தையும் மறுமதிப்பீடு		3,620,617	(32,685)	(193,114)				
	1,485,964	8,833,448	327,478	(398,761)	118,327	7,395,359	1,255,424	3,767,432

41. பிற பொறுப்புகள்

31 டிசம்பர் அன்று	குறிப்பு	வங்கி		குழுமம்	
		2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
	ஐந்தொகைக்கு அப்பாற்பட்ட உருப்புகளை பொறுத்து மாறுபடும் வருமானம்	567,775	562,326	567,775	562,326
	வருநிகழ்வு மற்றும் கடப்பாடுகள் பொறுத்து எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகள்	671,288	-	671,288	-
	நானாவித கடன்	3,656,820	3,479,178	3,661,567	3,486,929
	நிகர வரையறுக்கப்பட்ட பயன் பொறுப்புகள் - 1996 இற்கு முந்திய ஓய்வூதிய திட்டம் 41.1	3,661,989	5,124,862	3,661,989	5,124,862
	பணிக்கொடை ஒதுக்கீடு 41.2	370,146	314,829	876,509	684,982
	பிற செலவினங்களில் பணம் செலுத்தப்பட வேண்டியவை	4,365,432	3,669,475	6,140,859	4,990,797
	காப்புறுதி பொறுப்புகள் மற்றும் செலுத்தத்தக்க மறுகாப்பீடு	-	-	4,339,238	3,889,906
	ஏனைய பொறுப்புகள்	10,626,239	6,105,405	14,431,404	9,640,609
	மொத்தம்	23,919,689	19,256,075	34,350,629	28,380,411

41.1 தேரிய நன்மை கடப்பாடு- 1996 முன் ஓய்வூதிய நம்பிக்கை நிதியம்

வங்கி ஓய்வூதிய நிதியை நிரந்தர ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்துகின்றது. இது 1/1/1996 முன் வேலைக்கமர்த்தப்பட்டவர்களுக்கு உரித்தானது. இவ் ஓய்வூதியமானது "செய்நிதிட்ட கடன் முறை" இலங்கையின் கணக்கியல் கொள்கை 19 - "ஊழியர் நன்மை" என்ற அடிப்படையில் பெறுமதியிடப்படுகின்றது. 1996 ஆம் ஆண்டிற்கு முந்திய ஓய்வூதிய திட்டத்தின் பெறுமதிகளின் பெறுபேறுகள் பின்வருமாறு:

31 டிசம்பர் அன்று	குறிப்பு	வங்கி		குழுமம்	
		2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
	திட்ட சொத்துக்களின் நியாயமான மதிப்பு 41.1.1	(45,365,631)	(45,433,858)	(45,365,631)	(45,433,858)
	கடமைகளின் நடைமுறை பெறுமதி 41.1.2	49,027,620	50,558,720	49,027,620	50,558,720
	நிகர வரையறுக்கப்பட்ட நன்மைகள்	3,661,989	5,124,862	3,661,989	5,124,862

41.1.1 திட்ட சொத்துக்களின் நியாயமான மதிப்பு

31 டிசம்பர் அன்று	வங்கி		குழுமம்		
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000	
	திட்டம் சொத்துக்களை உள்ளடக்கியவை:				
	நிலையான வைப்பு	13,802,750	7,881,875	13,802,750	7,881,875
	அரசு பத்திரங்கள்	18,264,488	23,945,498	18,264,488	23,945,498
	கடன்பத்திரங்கள்	12,500,000	12,500,000	12,500,000	12,500,000
	நிகர தற்போதைய சொத்துகள்	798,394	1,106,485	798,394	1,106,485
		45,365,631	45,433,858	45,365,631	45,433,858
	திட்ட சொத்துகளில் உண்மையான வருமானம்	4,081,754	4,597,537	4,081,754	4,597,537

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

திட்ட சொத்துக்களின் நியாயப் பெறுமதியில் மாற்றம்

31 டிசம்பர் அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
ஜனவரி 1 அன்று திட்ட சொத்துக்களின் நியாயமான மதிப்பு	45,433,858	45,125,860	45,433,858	45,125,860
திட்ட சொத்துக்களில் எதிர்பார்க்கப்படும் வருவாய்	4,499,848	4,643,578	4,499,848	4,643,578
திட்டம் மூலம் வழங்கப்படும் நன்மைகள்	(5,873,663)	(5,374,781)	(5,873,663)	(5,374,781)
உண்மையான தொழில்துறை பங்களிப்பு	2,066,089	1,361,536	2,066,089	1,361,536
உண்மையான ஆதாயம்/(இழப்புகள்)	(760,501)	(322,335)	(760,501)	(322,335)
டிசம்பர் 31 ஆம் திகதி அன்று திட்ட சொத்துக்களின் நியாயமான மதிப்பு	45,365,631	45,433,858	45,365,631	45,433,858

41.1.2 வரையறுக்கப்பட்ட நன்மை கடமைகளின் நியாயப் பெறுமதியின் அமைவுகள்

31 டிசம்பர் அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
1 ஜனவரி மாதம் அன்று வரையறுக்கப்பட்ட நன்மை கடமைகள்	50,558,720	47,262,533	50,558,720	47,262,533
திட்டம் மூலம் வழங்கப்படும் நன்மைகள்	(5,873,663)	(5,374,781)	(5,873,663)	(5,374,781)
தற்போதைய சேவை செலவினம்	522,123	540,154	522,123	540,154
வட்டி செலவினம்	5,384,504	5,198,879	5,384,504	5,198,879
உண்மையான ஆதாயம்/(இழப்புகள்)	(1,564,065)	2,931,935	(1,564,065)	2,931,935
டிசம்பர் 31 ஆம் திகதி அன்று திட்ட சொத்துக்களின் நியாயமான மதிப்பு	49,027,620	50,558,720	49,027,620	50,558,720

41.1.3 வருமானக் கூற்றில் அங்கீகரிக்கப்பட்ட நிகர செலவுகள்

31 டிசம்பர் அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
தற்போதைய சேவைக்கான செலவு	522,123	540,154	522,123	540,154
வட்டி செலவு	5,384,504	5,198,879	5,384,504	5,198,879
எதிர்பார்க்கப்பட்ட வருமானம்	(4,499,848)	(4,643,578)	(4,499,848)	(4,643,578)
நிகர செலவுகள்	1,406,779	1,095,455	1,406,779	1,095,455

41.1.4 பிற பூண வரவாயில் அங்கீகாரம் பெற்ற (சட்டிய) / இழப்புகள்

31 டிசம்பர் அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
ஜனவரி 1ம் திகதி அன்று நீடித்த வரவாயுடன் திரட்டப்பட்ட தொகை	(5,970,101)	(2,715,833)	(5,970,101)	(2,715,833)
ஆண்டினுள் அங்கீகாரம் பெற்றவை	803,564	(3,254,268)	803,564	(3,254,268)
டிசம்பர் 31ம் திகதி அன்று நீடித்த வரவாயுடன் திரட்டப்பட்ட தொகை	(5,166,537)	(5,970,101)	(5,166,537)	(5,970,101)

41.1.5 நிபுணத்துவ அனுமானங்கள்

அறிக்கையிடல் திகதி வரையான பிரதான செயல்பாட்டு அனுமானங்கள் பின்வருமாறு:

	வங்கி		குழுமம்	
	2018	2017	2018	2017
நிதியியல் அனுமானங்கள்				
தள்ளுபடி விலை	12.14%	10.65%	12.14%	10.65%
வாழ்க்கை செலவுகளின் செலவு அதிகரிப்பு	5.00%	5.00%	5.00%	5.00%
எதிர்காலத்தின் மொத்த சம்பள அதிகரிப்பு	9.00%	7.00%	9.00%	7.00%
மக்கள் தொகைசார் மதிப்பீடுகள்				
இறப்பு விகித அட்டவணை	RP - 2000	RP - 2000	RP - 2000	RP - 2000

41.1.6 நடைமுறை மதிப்பீட்டில் பணிபுரியும் ஊகங்களின் உணர்திறன்

பின்வரும் அட்டவணையானது, வேலைவாய்ப்பின்மை பொறுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து நடைபெறும் ஏனைய அனைத்து மாநிலங்களிலும் பயன்படுத்தப்படும் முக்கிய அனுமானங்களின் ஒரு சாத்தியமிக்க மாற்றங்களுக்கான உணர்திறனை நிரூபிக்கிறது. விரிவான வருமான அறிக்கையின் உணர்திறன் மற்றும் நிதிநிலை அறிக்கை ஆகியவை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி விலையில் மற்றும் சம்பள உயர்வு விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகும்.

	வங்கி				குழுமம்				
	2018		2017		2018		2017		
	விரிவான வருமான அறிக்கை	ஊழியர் நன்மை கடமை	விரிவான வருமான அறிக்கை	ஊழியர் நன்மை கடமை	விரிவான வருமான அறிக்கை	ஊழியர் நன்மை கடமை	விரிவான வருமான அறிக்கை	ஊழியர் நன்மை கடமை	
மீதான விளைவு அதிகரிப்பு/ (குறைப்பு)	மீதான விளைவு அதிகரிப்பு/ (குறைப்பு)	மீதான விளைவு அதிகரிப்பு/ (குறைப்பு)	மீதான விளைவு அதிகரிப்பு/ (குறைப்பு)	மீதான விளைவு அதிகரிப்பு/ (குறைப்பு)	மீதான விளைவு அதிகரிப்பு/ (குறைப்பு)	மீதான விளைவு அதிகரிப்பு/ (குறைப்பு)	மீதான விளைவு அதிகரிப்பு/ (குறைப்பு)	மீதான விளைவு அதிகரிப்பு/ (குறைப்பு)	மீதான விளைவு அதிகரிப்பு/ (குறைப்பு)
ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000
தள்ளுபடி விகிதத்தின் அதிகரித்தல்/(குறைத்தல்)	1%	2,926,845 (2,926,845)	2,976,920 (2,976,920)	2,976,920 (2,976,920)	2,926,845 (2,926,845)	2,926,845 (2,926,845)	2,976,920 (2,976,920)	2,976,920 (2,976,920)	2,976,920 (2,976,920)
	-1%	(3,301,351) 3,301,351	(3,380,680) 3,380,680	(3,380,680) 3,380,680	(3,301,351) 3,301,351	(3,301,351) 3,301,351	3,380,680 (3,380,680)	3,380,680 (3,380,680)	3,380,680 (3,380,680)
ஊதிய உயர்வில் உள்ள அதிகரித்தல்/(குறைத்தல்)	1%	(563,124) 563,124	(645,915) 645,915	(645,915) 645,915	(563,124) 563,124	(563,124) 563,124	645,915 (645,915)	645,915 (645,915)	645,915 (645,915)
	-1%	529,097 (529,097)	604,109 (604,109)	604,109 (604,109)	529,097 (529,097)	529,097 (529,097)	(604,109) 604,109	(604,109) 604,109	(604,109) 604,109

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

41.2 பங்களிக்கப்படும் வரையறுக்கப்பட்ட நன்மைத் திட்டம் - பணிக்கொடை

1/1/1996 க்கு பின் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை உரித்துடையதாகும். இது 1983 ம் ஆண்டு 12 ம் பிரிவு பணிக் கொடை சட்டத்தின் கீழ் இயக்கப்படுகின்றது. அல்லது விருப்பமுடைய ஊழியர்கள் 1996 ஆம் ஆண்டின் பரிந்துரைக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும். அவ்வாறான பணிக்கொடையானது “செயற்திட்ட கடன் முறை” இலங்கையின் கணக்கியல் கொள்கை 19 - “ஊழியர் நன்மை” என்ற அடிப்படையில் வரவிடப்படுகின்றது.

31 டிசம்பர் அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
ஐனவரி 1ம் திகதி அன்று மீதி	314,829	360,480	684,982	646,932
தற்போதைய சேவைக்கான செலவு	29,372	34,796	90,390	117,315
வட்டி செலவு	32,805	39,653	93,822	41,978
வருடாந்தம் வழங்கப்படும் நன்மைகள்	(27,143)	(20,870)	(39,355)	(47,244)
பொறுப்புகள் மீதான (இலாபங்கள்)/ இழப்புகள்	20,283	(99,231)	46,670	(74,000)
டிசம்பர் 31ம் திகதி அன்று மீதி	370,146	314,829	876,509	684,982

41.2.1 மதிப்பீடுகளில் பயன்படுத்தப்படும் முதன்மை நிதி அனுமானங்கள் பின்வருமாறு:

	வங்கி	
	2018	2017
தள்ளுபடி விகிதம்	12.12% p.a	10.42% p.a
அனைத்து தரங்களுக்குமான மொத்த ஊதிய உயர்வு	8.6% p.a	7.0% p.a

41.2.2 நடைமுறை மதிப்பீட்டில் பணிபுரியும் ஊகங்களின் உணர்திறன்

பின்வரும் அட்டவணையானது, வேலைவாய்ப்பின்மை பொறுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து நடைபெறும் மற்ற அனைத்து மாநிலங்களிலும் பயன்படுத்தப்படும் முக்கிய அனுமானங்களின் ஒரு சாதாரணமான மாற்றங்களுக்கான உணர்திறனை நிரூபிக்கிறது. நிதிநிலை அறிக்கையின் உணர்திறன் தள்ளுபடி விகிதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மற்றும் பின்பற்றுவதற்கு சம்பள உயர்வு விகிதம் ஆகும்

		வங்கி			
		2018		2017	
		இலாபம்	ஊழியர்	இலாபம்	ஊழியர்
		அல்லது	நன்மை	அல்லது	நன்மை
		நட்ட அறிக்கை	கடமை	நட்ட அறிக்கை	கடமை
		மீதான விளைவு	மீதான விளைவு	மீதான விளைவு	மீதான விளைவு
		அதிகரிப்பு/ (குறைப்பு)	பொறுப்பில் உள்ள அதிகரிப்பு/குறைப்பு	அதிகரிப்பு/ (குறைப்பு)	பொறுப்பில் உள்ள அதிகரிப்பு/குறைப்பு
		ரூ.'000	ரூ.'000	ரூ.'000	ரூ.'000
தள்ளுபடி விகிதத்தில் அதிகரித்தல்/(குறைத்தல்)	1%	23,559	(23,559)	21,634	(21,634)
	-1%	(26,753)	26,753	(24,846)	24,846
ஊதிய உயர்வில் உள்ள அதிகரித்தல்/(குறைத்தல்)	1%	(27,410)	27,410	(25,889)	25,889
	-1%	24,485	(24,485)	22,802	(22,802)

41.3 நிகர பணியாளர் நலன் சொத்து - 1996 ஓய்வூதிய நிதியை பதிவு செய்யவும்

வங்கியின் பணிப்பாளர் சபையினால், 1996 ஜனவரி 01 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் வங்கிக்கு பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்காக இந்த ஓய்வூதியப் பயன்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு கையொப்பமிட்டது. இலங்கையின் கணக்கியல் தரநிலைக்கு இணங்க “திட்டமிடப்பட்ட யூனிட் கிரெடிட் முறை” ஐ பயன்படுத்தி “ஊழியர் நன்மைகள்” பற்றிய ஒரு மதிப்பீடு செய்யப்பட்டது. 1996 ஆம் ஆண்டின் பிந்தைய வேலைவாய்ப்பு பெனிஃபிட் திட்டத்தின் மதிப்பீட்டின் மதிப்பானது கீழே வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31 அன்று	குறிப்பு	வங்கி		குழுமம்	
		2018 ரூ.000	2017 ரூ.000	2018 ரூ.000	2017 ரூ.000
திட்ட சொத்துக்களின் நியாய மதிப்பு	41.3.1	5,646,441	4,395,515	5,646,441	4,395,515
கடமைகளின் தற்போதைய மதிப்பு	41.3.2	(3,693,372)	(2,986,444)	(3,693,372)	(2,986,444)
வரையறுக்கப்பட்ட நிகர பலன் சொத்துக்கள்		1,953,069	1,409,071	1,953,069	1,409,071

41.3.1 திட்ட சொத்துக்களின் நியாய மதிப்பு

டிசம்பர் 31 அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.000	2017 ரூ.000	2018 ரூ.000	2017 ரூ.000
திட்டமிடப்பட்ட சொத்துக்கள் உள்ளடங்கிய:				
நிலையான வைப்பு	5,489,310	4,241,236	5,489,310	4,241,236
நிகர நடைமுறை சொத்துக்கள்	157,131	154,279	157,131	154,279
	5,646,441	4,395,515	5,646,441	4,395,515
திட்டமிடப்பட்ட சொத்துக்களின் அசல் வருமானம்	561,232	451,606	561,232	451,606

திட்டமிடப்பட்ட சொத்துக்களின் நியாய மதிப்பு இயக்கம்

டிசம்பர் 31 அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.000	2017 ரூ.000	2018 ரூ.000	2017 ரூ.000
ஜனவரி 1ம் திகதி அன்று திட்டமிடப்பட்ட சொத்துக்களின் நியாய மதிப்பு	4,395,515	3,404,309	4,395,515	3,404,309
திட்ட சொத்துக்களின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானம்	470,006	374,378	470,006	374,378
திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட நன்மைகள்	(5,411)	(1,614)	(5,411)	(1,614)
தொழில் தருனர்களின் உண்மையான பங்களிப்பு	766,020	577,342	766,020	577,342
உண்மை மதிப்பு/(இழப்புகள்)	20,311	41,099	20,311	41,099
டிசம்பர் 31 அன்று திட்டமிடப்பட்ட சொத்துக்களின் நியாய மதிப்பு	5,646,441	4,395,515	5,646,441	4,395,515

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

41.3.2 வரையறுக்கப்பட்ட நன்மை கடமைகளின் தற்போதைய மதிப்பு இயக்கம்

டிசம்பர் 31 அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.000	2017 ரூ.000	2018 ரூ.000	2017 ரூ.000
ஜனவரி 1ம் திகதி அன்று வரையறுக்கப்பட்ட நன்மை கடமைகள்	2,986,444	2,317,259	2,986,444	2,317,259
திட்டம் மூலம் வழங்கப்படும் நன்மைகள்	(5,411)	(1,614)	(5,411)	(1,614)
தற்போதைய சேவை செலவினம்	310,663	248,313	310,663	248,313
வட்டி செலவினம்	319,549	254,898	319,549	254,898
சம்பளம் (வருவாய்) / இழப்புகள்	82,127	167,587	82,127	167,587
டிசம்பர் 31 ஆம் திகதி அன்று வரையறுக்கப்பட்ட பயன் மற்றும் கடமையின் தற்போதைய மதிப்பு	3,693,372	2,986,444	3,693,372	2,986,444

41.3.3 வருமான அறிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட நிகர செலவுகள்

டிசம்பர் 31 அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.000	2017 ரூ.000	2018 ரூ.000	2017 ரூ.000
தற்போதைய சேவை செலவினம்	310,663	248,313	310,663	248,313
வட்டி செலவினம்	319,549	254,898	319,549	254,898
எதிர்பார்த்த வருமானம்	(470,006)	(374,378)	(470,006)	(374,378)
நிகர செலவுகள்	160,206	128,834	160,206	128,834

41.3.4 பிற உழைப்பு வருவாயில் அங்கீகாரம் பெற்ற (உழைப்புகள்) ஃ இழப்புகள்

டிசம்பர் 31 அன்று	வங்கி		குழுமம்	
	2018 ரூ.000	2017 ரூ.000	2018 ரூ.000	2017 ரூ.000
ஜனவரி 1 ஆம் திகதி அன்று நீடித்த வருவாய் ஈட்டப்பட்ட தொகை	67,589	(58,899)	67,589	(58,899)
ஆண்டினுள் அங்கீகாரம் பெற்றவை	(61,817)	126,488	(61,817)	126,488
டிசம்பர் 31 ஆம் திகதி அன்று நீடித்த வருவாயில் ஈட்டப்பட்ட தொகை	5,772	67,589	5,772	67,589

41.3.5 உண்மையான ஊகங்கள்

அறிக்கையில் திகதி வரையான பிரதான செயற்பாட்டு அனுமானங்கள் பின்வருமாறு

நிதி அனுமானங்கள்	2018	2017	2018	2017
தள்ளுபடி விகிதம்	12.16%	10.70%	12.16%	10.70%
வாழ்கை செலவில் கொடுப்பனவு அதிகரிப்பு	5.00%	5.00%	5.00%	5.00%
எதிர்கால மொத்த சம்பள அதிகரிப்பு	8.10%	7.00%	8.10%	7.00%
மக்கள்தொகைசார் மதிப்பீடுகள்	RP - 2000	RP - 2000	RP - 2000	RP - 2000
இறப்பு விகித அட்டவணை	RP - 2000	RP - 2000	RP - 2000	RP - 2000

42. துணை துவணைக்கடன்

கணக்கு கொள்கை

துணைக் கடன் கால கடன்கள் என்பது, நீண்ட கால நிதியளிப்பு நோக்கங்களுக்காக கடன் பெறப்பட்டவை என்பதைக் குறிக்கின்றன, இவை மற்ற கோரிக்கைகளுக்கு கீழ்ப்படிக்கின்றன. ஆரம்ப அங்கீகாரத்திற்குப் பிறகு, கீழ்நிலைக் கால கடன்கள், பயனுள்ள வட்டி விகித (EIR) முறையைப் பயன்படுத்தி அவற்றின் திசைதிருப்பப்பட்ட விலையில் அளவிடப்படுகின்றன. EIR இன் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் சிக்கல் மற்றும் செலவினங்களில் தள்ளுபடி அல்லது பிரிமியத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம் திசை திருப்பப்படும் செலவு கணக்கிடப்படுகிறது.

டிசம்பர் 31 அன்று	வட்டி விகிதம் மற்றும் மீள் செலுத்துகை விதிமுறைகள்	வழங்கப்பட்ட திகதி	முதிர்பு திகதி	வங்கி		குழுமம்	
				2018 ரூ. 000	2017 ரூ. 000	2018 ரூ. 000	2017 ரூ. 000
வங்கியினால் வெளியிடப்பட்டது							
(i) பகுதி 2	13.5% - ஆண்டுக்கு இருமுறை	30-டிச-2009	29- டிச-2022	2,501,849	2,500,894	2,501,849	2,500,894
(ii) பகுதி 3	13.0% - ஆண்டுக்கு இருமுறை	30-டிச-2011	29- டிச-2022	5,003,562	5,002,486	5,003,562	5,002,486
(iii) பகுதி 4	13.0% - ஆண்டுக்கு இருமுறை	15-ஜூன்-2013	29- டிச-2022	5,028,493	5,028,348	5,028,493	5,028,348
துணை நிறுவனத்தால் வெளியிடப்பட்டது							
பட்டியலிடப்பட்ட தொகுதிக் கடன்கள்							
(i) தெரிவு 2	16.75% - ஆண்டுக்கு இருமுறை	27-மார்ச்-2013	26-மார்ச்-2018	-	-	-	2,117,594
(ii) தெரிவு 3	17.0% - வருடாந்தம்	27-மார்ச்-2013	26-மார்ச்-2018	-	-	-	2,338,162
(iii) வகை B	9.63% - வருடாந்தம்	15-செப்-2014	14-செப்-2018	-	-	-	1,315,027
(iv) வகை A	9.60% - அரையாண்டுதோறும்	13-நவ-2015	12-நவ-2019	-	-	2,199,696	2,196,987
(v) வகை B	9.95% - வருடாந்தம்	13-நவ-2015	12-நவ-2020	-	-	3,869,618	3,859,168
பட்டியலிடப்படாத தொகுதிக் கடன்கள்							
(i) வகை A	11.9% - அரையாண்டுதோறும்	16-நவ-2016	16-நவ-2019	-	-	548,642	548,067
(ii) வகை B	12.25% - அரையாண்டுதோறும்	16-நவ-2016	16-நவ-2020	-	-	667,474	666,635
(iii) வகை C	12.6% - அரையாண்டுதோறும்	16-நவ-2016	16-நவ-2021	-	-	6,886,866	6,874,554
(iv) வகை A	12.4% - வருடாந்தம்	18-ஏப்-2018	18-ஏப்-2022	-	-	707,689	-
(v) வகை B	12.8% - வருடாந்தம்	18-ஏப்-2018	18-ஏப்-2023	-	-	5,670,637	-
மொத்தம்				12,533,904	12,531,728	33,084,526	32,447,923
ஒரு வருடத்திற்குள்				-	-	2,748,338	5,770,783
ஒரு வருடத்தின் பின்னர்				12,533,904	12,531,728	30,336,188	26,677,140
மொத்தம்				12,533,904	12,531,728	33,084,526	32,447,923

42.1 துணை நிலை கடன்களின் இயக்கம்

	வங்கி		குழுமம்	
	2018 ரூ.000	2017 ரூ.000	2018 ரூ.000	2017 ரூ.000
ஜனவரி 1 அன்று மீதி	12,531,728	12,531,728	32,447,923	36,525,797
துணைநிலை கடனிலிருந்து பெறப்பட்டது	-	-	6,000,000	-
துணை கடனிலிருந்து மீள்செலுத்தப்பட்டது	-	-	(5,213,713)	(3,785,560)
துணை கடன் மீதான வட்டி செலவீனம்	1,612,592	1,612,500	3,960,814	4,209,131
துணைக்கடன் மீது செலுத்தப்படும் வட்டி	(1,610,416)	(1,612,500)	(4,110,498)	(4,501,445)
டிசம்பர் 31 அன்று மீதி	12,533,904	12,531,728	33,084,526	32,447,923

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

43. கூறப்பட்ட / ஒதுக்கப்பட்ட மூலதனம்

	வங்கி		குழுமம்	
	2018 ரூ. 000	2017 ரூ. 000	2018 ரூ. 000	2017 ரூ. 000
குறிக்கப்பட்ட மூலதனம் (குறிப்பு 43.1)	49,998	49,998	49,998	49,998
ஒதுக்கப்பட்ட மூலதனம் (குறிப்பு 43.2)	12,152,000	12,152,000	12,152,000	12,152,000
	12,201,998	12,201,998	12,201,998	12,201,998
43.1 குறிக்கப்பட்ட மூலதனம்				
43.1.1 குறிக்கப்பட்ட மூலதனத்தின் இயக்கம்				
அங்கீகாரம் பெற்ற				
20,000,000 சாதாரண பங்குகள் தலா 50/-	1,000,000	1,000,000	1,000,000	1,000,000
முழுமையாக செலுத்தப்பட்டது				
999,960 சாதாரண பங்குகள் தலா 50/-	49,998	49,998	49,998	49,998

அழைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட, எனினும் செலுத்தப்படாத 40 பங்குகளைத் தவிர்த்த 1 மில்லியன் பங்குகளும் முழுமையாக செலுத்தப்பட்டன

43.1.2 வங்கியின் முதன்மை பங்குதாரர்கள் பின்வருமாறு

	2018 %	2017 %
இலங்கை அரசாங்கம்	92.27	92.27
கூட்டுறவு சங்கங்கள்	7.73	7.73
	100.00	100.00

43.2 ஒதுக்கப்பட்ட மூலதனம் (மூலதன நிலுவையில் ஒதுக்கப்பட்ட தொகை)

43.2.1 இலங்கை அரசாங்கம் வங்கிக்கு ரூ. 12,152 மில்லியன் மூலதனமாக வழங்கியுள்ளது இந்த தொகை தற்போது மூலதன ஊதியம் ஒதுக்கீட்டு கணக்கில் உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தின் உயர்வை தொடர்ந்து, வங்கி 243.039.960 பங்குகளை தலா ரூ.50 இற்கு வெளியிட திட்டமிட்டுள்ளது

43.2.2 பணம் செலுத்திய மூலதனத்தின் அதிகரிப்பு தொடர்பாக மக்கள் வங்கியின் சட்டத்தில் ஒரு திருத்தம் தேவை எனினும் அது இன்னும் முடிவுக்கு வரவில்லை.

43.2.3 2005 முதல் 2008 வரையான ஆண்டுகளில் முறையே ரூ.1 பில்லியன், ரூ. 2 பில்லியன், ரூ. 1.5 பில்லியன் மற்றும் ரூ.1.5 பில்லியன் தொகையையும் மேலும் இலங்கையின் மத்திய வங்கியால் வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச மூலதன தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 2017 ஆம் ஆண்டில் 5 பில்லியன் தொகையும் இலங்கை அரசாங்கத்தின் நிதி அமைச்சரவை நான்கு பகுதிகளாக செலுத்தியது.

44. சட்டப்படியான ஒதுக்கப்பட்ட நிதி

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தடையுத்தரவு சட்டத்தின் கீழ் தேவைப்படும் நியதிச்சட்ட ஒதுக்க நிதி பராமரிக்கப்படுகிறது. அதன்படி, வரிக்கு பின்னரான இலாபம் எதையும், ஆனால் எந்தப் பிரிவினையும் அறிவிக்கப்படுவதற்கு முன்னர், சட்டப்பூர்வ நிதிக்கு சமமான தொகைக்கு நிரந்தர ஒதுக்க பணம் செலுத்தும் மூலதனத்தின் 50% க்கு சமமாக இருக்கும் வரை, பணம் செலுத்தும் மூலதனத்தின் 5% க்கும் குறைவானது, நிரந்தர ஒதுக்க ஊதியம் மூலதனத்திற்கு சமமான வரை 2% க்கும் குறைவாக அல்ல.

அதன்படி, வங்கி ரூ. நடப்பு ஆண்டில் 855 மில்லியன் மாற்றியுள்ளது.

45. ஏனைய ஒதுக்கங்கள்

45.1 மறு ஒதுக்கீடுகள்

இலங்கையின் கணக்கியல் தரநிலை 16 - சொத்து, ஆலை மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றிற்கு இணங்க இந்த இருப்பு உருவாக்கப்பட்டது

45.2 மூலதன ஒதுக்கீடு

இந்த இருப்பு 1987 ல் உருவாக்கப்பட்டதுடன் 1998 இல் அதிகரித்துள்ளது, தேதி மாற்றப்படவில்லை.

45.3 விசேட இடர் ஒதுக்கீடு

மத்திய வங்கி உத்தரவின் அடிப்படையில், முதன்மை முகவர் பிரிவின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பதற்காக மற்றும் முதன்மை முகவர் மூலதனத் தளத்தை கட்டமைப்பதற்காக, முதன்மை முகவர் பிரிவின் (PDU) இலாபத்தின் 25% சிறப்பு இடர் ஒதுக்கத்திற்கு மாற்றப்பட்டது

14.02.2013 திகதியிட்ட மத்திய வங்கி 08/11/011/0019/001 வலியுறுத்தலின்படி, ஒதுக்கீடு பராமரிப்பின் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கையின் மத்திய வங்கியின் வழிகாட்டலின்படி இந்த வருடம் இருப்பு எதுவும் வழங்கப்படவில்லை.

45.4 பொது ஒதுக்கீடு

1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வங்கி சட்டத்தின் 22 (2) பிரிவின் கீழ் இந்த இருப்பு உருவாக்கப்பட்டது. பொது ஒதுக்கீடானது விநியோகம் செய்யப்பட்ட கடன்பத்திரங்களை செலுத்துவதற்கும் அதனை விநியோகிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்ற திரண்ட ஒதுக்கப்படாத தக்கவைக்கப்பட்ட இலாபங்களையும் நட்டங்களையும் உள்ளடக்குகின்றது.

45.5 விற்பனைக்குள்ள வணிக ஒதுக்கீடு

AFS ஒதுக்கீடுகள், அத்தகைய முதலீடுகள் அங்கீகரிக்கப்படும் அல்லது குறைக்கப்படும் வரை விற்பனைக்கு கிடைக்கக்கூடிய நிதி முதலீடுகளின் நியாயமான மதிப்பில் மொத்த நிகர மாற்றத்தை உள்ளடக்கியது.

45.6 FVOCI ஒதுக்கீட்டில் நிதி சொத்துக்கள்

இந்த FVOCI ஒதுக்கீடு FVOCI இல் உரிமை முதல் கருவிகள் மற்றும் FVOCI இல் கடன் கருவிகள் ஆகியவற்றில் உள்ள மொத்த நிகர மாற்றங்களை உள்ளடக்கியது, அத்தகைய முதலீடுகள் அங்கீகரிக்கப்படாமல் அல்லது குறைக்கப்படும் வரை

45.7 திறைசேரி / ஈவுத்தொகைக்கான சிறப்பு சலுகை

இலங்கை அரசாங்கத்திற்கும் மக்கள் வங்கிக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ. 419 மில்லியன் செலுத்தப்பட்டது, மேலும் மறுசீரமைப்பு பிணையிலிருந்து திறைசேரி மற்றும் ஈவுத் தொகைக்காக வங்கி 25% மீள் செலுத்த வேண்டும். இந்த செலவு தொடர்பான மேலதிக விபரங்கள் குறிப்பு 24.3C இல்.

இலங்கை நிதி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நிதிக்கான திறைசேரி மற்றும் ஈவுத்தொகைக்கு ரூ. 3000 மில்லியன் வழங்கப்படும்

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

46. மீட்டெடுக்கப்பட்ட வருவாய் மற்றும் இதர இருப்பு இயக்கங்கள்

46.1 வங்கி

	நியதிச்சட்ட ஒதுக்கம் ரூ.'000	மறுமதிப்பீட்டு ஒதுக்கம் ரூ.'000	மூலதன ஒதுக்கம் ரூ.'000	சீர்ப்பு இடர் ஒதுக்கம் ரூ.'000
01.01.2017 திகதியில் மீதி	4,902,255	10,843,204	5,663	1,633,710
வருடாந்த இலாபம்	-	-	-	-
AFS முதலீடுகளில் நியாயமான பெறுமதி மாற்றங்கள்	-	-	-	-
AFS முதலீடுகளை அகற்றல் மீதான நியாயப்பெறுமதி இலாபம் மறுதலையாக்கம்	-	-	-	-
நிகர வரையறுக்கப்பட்ட நன்மைகள்	-	-	-	-
வரையறுக்கப்பட்ட பயன்திட்டங்களில் பிற்போடப்பட்ட வரி விளைவு	-	-	-	-
நில் மற்றும் கட்டிட மிகை மறுமதிப்பீடு	-	6,568,522	-	-
மறுமதிப்பீட்டு மிகை மீதான பிற்போடப்பட்ட வரி விளைவு	-	(3,366,405)	-	-
வருடத்தின்போதான இருப்பு மாற்றம்	912,489	-	-	-
வருடத்தின்போதான தக்கவைக்கப்பட்ட வருவாய் மாற்றம்	-	6,590	-	-
திறைசேரிக்கான விசேட தீர்வை/பங்கிலாபம்	-	-	-	-
31.12.2017 திகதியில் மீதி	5,814,744	14,051,911	5,663	1,633,710
2018 ஜனவரி 1ம் திகதியில் SLFRS 9 ஏற்புத் தாக்கம் (குறிப்பு 6.2)				
2018.01.01 திகதியில் SLFRS 9 இன் கீழ் ஆரம்ப மீதி மீள் ஆரம்பம்	5,814,744	14,051,911	5,663	1,633,710
வருடாந்த இலாபம்	-	-	-	-
OCI ஊடான உரிமை முதல் கருவிகளின் நியாயப் பெறுமதியில் தேறிய இலாபம்/(நட்டம்)	-	-	-	-
OCI ஊடான கடன் கருவிகளின் நியாயப்பெறுமதியில் தேறிய இலாபம்/(நட்டம்)	-	-	-	-
வரையறுக்கப்பட்ட பயன்திட்டங்களில் நிகர வருமான ஆதாய மற்றும் இழப்புக்கள்	-	-	-	-
வரையறுக்கப்பட்ட பயன்திட்டங்களில் நிகர வருமான ஆதாய மற்றும் இழப்புக்களின் பிற்போடப்பட்ட வரி விளைவு	-	-	-	-
வருடத்தின்போதான இருப்பு மாற்றம் (குறிப்பு 44) மற்றும் (குறிப்பு 45.4)	854,746	-	-	-
திறைசேரிக்கான விசேட தீர்வை/இலாபம் (குறிப்பு 45.7)	-	-	-	-
1.12.2018 திகதியில் மீதி	6,669,490	14,051,911	5,663	1,633,710

பொது ஒதுக்கம் ரூ.'000	விற்பனைக்கு உள்ள ஒதுக்கம் ரூ. '000	FVOCI இலுள்ள நிதிச்சொத்து ஒதுக்கம்	தக்கவைத்த வருவாய் ரூ.'000	மொத்தம் ரூ.'000
8,439,500	273,778		26,348,749	52,446,857
-	-		18,249,776	18,249,776
-	(177,930)		-	(177,930)
-	17,289		-	17,289
-	-		(3,222,626)	(3,222,626)
-	-		(41,067)	(41,067)
-	-		-	6,568,522
-	-		-	(3,366,405)
873,864	-		(1,786,353)	-
-	-		(6,590)	-
-	-		(5,219,690)	(5,219,690)
9,313,364	113,137	-	34,322,199	65,254,728
	(113,137)	115,030	(458,787)	(456,894)
9,313,364	-	115,030	33,863,412	64,767,834
-	-		17,094,923	17,094,923
-	-	17,560	-	17,560
-	-	(2,154)	-	(2,154)
-	-		721,465	721,465
			(202,010)	(202,010)
873,864	-		(1,728,611)	-
-	-		(3,419,690)	(3,419,690)
10,187,228	-	130,436	46,329,489	79,007,928

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

46. தேக்கி வைக்கப்பட்ட வருவாய்கள் மற்றும் ஏனைய ஒதுக்கங்கங்களின் அசைவுகள்

46.2 குழுமம்

	நியதிச்சட்ட ஒதுக்கம் ரூ.'000	மறுமதிப்பீட்டு ஒதுக்கம் ரூ.'000	மூலதன ஒதுக்கம் ரூ.'000	சிறப்பு இடர் ஒதுக்கம் ரூ.'000
01.01.2017 திகதியில் மீதி	4,902,255	11,883,155	5,663	1,633,710
காலவரைக்கான இலாபம்	-	-	-	-
AFS முதலீடுகளில் நியாய பெறுமதி மாற்றங்கள்	-	-	-	-
AFS முதலீடுகளை அகற்றுதல் மீதான நியாயப்பெறுமதி இலாபம் மறுதலையாக்கம்	-	-	-	-
நிகர வரையறுக்கப்பட்ட நன்மைகள்	-	-	-	-
நில மற்றும் கட்டிட மிகை மறுமதிப்பீடு	-	7,582,372	-	-
வருடத்தின்போது இருப்பிற்காக மாற்றப்பட்டவை	912,489	-	-	-
வருடத்தின்போதான தக்கவைக்கப்பட்ட வருவாய் மாற்றம்	-	6,590	-	-
திறைசேரிக்கான விசேட தீர்வை/பங்கிலாபம்	-	-	-	-
உரிமை மாற்றத்திலான அசைவுகள்	-	-	-	-
வரையறுக்கப்பட்ட பயன்திட்டங்களில் பிற்போடப்பட்ட வரி விளைவு	-	-	-	-
மறுமதிப்பீட்டு மிகை மீது பிற்போடப்பட்ட வரி விளைவு	-	(3,640,880)	-	-
பெறுமதி நிதி சொத்துக்கள் மீதான இலாபம் அல்லது நட்டம்	-	-	-	-
பங்கிலாப கொடுப்பனவு	-	-	-	-
31.12.2017 திகதியில் மீதி	5,814,744	15,831,237	5,663	1,633,710
2018 ஜனவரி 1ம் திகதியில் SLFRS 9 ஏற்புத் தாக்கம் (குறிப்பு 6.5)				
2018.01.01 திகதியில் SLFRS 9 இன் கீழ் ஆரம்ப மீதி மீள் ஆரம்பம்	5,814,744	15,831,237	5,663	1,633,710
வருடாந்த இலாபம்	-	-	-	-
OCI ஊடாக உரிமை முதல் கருவிகளின் நியாயப்பெறுமதியில் தேறிய இலாபம்/(நட்டம்)	-	-	-	-
OCI ஊடாக கடன் கருவிகளின் நியாயப் பெறுமதியில் தேறிய இலாபம்/(நட்டம்)	-	-	-	-
வெளிநாட்டு நடவடிக்கைகளின் நிதி அறிக்கைகளை மாற்றம் செய்வதற்கான இலாபம்/(நட்டம்)	-	-	-	-
வரையறுக்கப்பட்ட பயன்திட்டங்களில் நிகர வருமான ஆதாய மற்றும் இழப்புக்கள்	-	-	-	-
வரை. திட்டங்களில் நிகர வருமான ஆதாய மற்றும் இழப்புக்களின் ஒத்திவைக்கப்பட்ட வரி விளைவு	-	-	-	-
நில மற்றும் கட்டிட மிகை மறுமதிப்பீடு	-	37,500	-	-
மறுமதிப்பீட்டு மிகை மீது பிற்போடப்பட்ட வரி விளைவு	-	(7,500)	-	-
கடந்த வருடங்களுக்கான மீள்மதிப்பீட்டு மிகை மீதான பிற்போடப்பட்ட வரி விளைவு	-	(63,422)	-	-
வருடத்தின்போது இருப்பிற்காக மாற்றப்பட்டவை	854,746	-	-	-
திறைசேரிக்கான விசேட தீர்வை/பங்கிலாபம்	-	-	-	-
பங்கிலாபம் கொடுப்பனவு	-	-	-	-
31.12.2018 திகதியில் மீதி	6,669,490	15,797,815	5,663	1,633,710

பொது ஒதுக்கம் ரூ. '000	காகப்பாய்ச்சல் காப்பு ஒதுக்கம் ரூ. '000	விற்பனைக்கு உள்ள ஒதுக்கம் ரூ. '000	FVOCI		தக்கவைத்த வருவாய் ரூ. '000	மொத்தம் ரூ. '000	கட்டுப்படுத்தப் படாத உரிமை		மொத்தம் ரூ. '000
			இலுள்ள நிதிச்சொத்து ஒதுக்கம்	பரிமாற்ற சமநிலையாக்கல் நிதி ரூ. '000			படாத	உரிமை	
8,439,500	11,787	296,180		-	43,185,534	70,357,784	7,631,326	77,989,110	
-	-	-		-	19,295,734	19,295,734	1,215,187	20,510,921	
-	-	(177,011)		-	-	(177,011)	1,680	(175,331)	
-	-	17,289		-	-	17,289	-	17,289	
-	-	-		-	(3,240,752)	(3,240,752)	(6,082)	(3,246,834)	
-	-	-		-	-	7,582,372	166,683	7,749,055	
873,864	-	-		-	(1,786,353)	-	-	-	
-	-	-		-	(6,590)	-	-	-	
-	-	-		-	(5,219,690)	(5,219,690)	-	(5,219,690)	
-	-	-		(6,626)	-	(6,626)	987,624	980,998	
-	-	-		-	(36,570)	(36,570)	1,510	(35,060)	
-	-	-		-	-	(3,640,880)	(91,492)	(3,732,372)	
-	(11,787)	-		-	-	(11,787)	(3,928)	(15,715)	
-	-	-		-	-	-	(581,222)	(581,222)	
9,313,364	-	136,458		(6,626)	52,191,314	84,919,861	9,321,287	94,241,148	
		(136,458)	115,030		(1,031,973)	(1,053,401)	(198,836)	(1,252,237)	
9,313,364	-	-	115,030	(6,626)	51,159,341	83,866,460	9,122,451	92,988,911	
-	-	-			19,977,862	19,977,862	1,514,281	21,492,143	
-	-	-	17,560	-	-	17,560	-	17,560	
-	-	-	(2,154)			(2,154)		(2,154)	
-	-	-		279,004	-	279,004	93,001	372,005	
-	-	-		-	702,840	702,840	(6,238)	696,602	
-	-	-		-	(197,243)	(197,243)	1,597	(195,646)	
-	-	-		-	-	37,500	12,500	50,000	
-	-	-		-	-	(7,500)	(2,500)	(10,000)	
-	-	-		-	-	(63,422)	(21,141)	(84,563)	
873,864	-	-		-	(1,728,611)	-	-	-	
-	-	-		-	(3,419,690)	(3,419,690)	-	(3,419,690)	
-	-	-		-	-	-	(593,719)	(593,719)	
10,187,228	-	-	130,436	272,378	66,494,499	101,191,216	10,120,232	111,311,449	

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

47. உறுதியான பொறுப்புக்கள் மற்றும் கடமைகள்

சாதாரண வணிக அடிப்படையில், வங்கியானது தனக்குரிய பல கடமைகளை மேற்கொள்வதுடன் சங்க சட்ட உதவிகளுக்கான கட்டுப்பாட்டு பொறுப்புகளையும் செலுத்துகிறது, இந்த பரிவர்த்தனைகளின்போது எதிர்பார்க்கப்படாத இழப்புகளும் நிகழ்கின்றது.

டிசம்பர் 31 வரை	குறிப்பு	வங்கி		குழுமம்	
		2018 ரூ. 000	2017 ரூ. 000	2018 ரூ.000	2017 ரூ. 000
உறுதியான பொறுப்புகள்	47.1	346,641,288	245,675,334	347,387,712	246,433,060
கடமைகள்	47.2	56,791,963	57,668,816	62,858,973	57,668,816
குறைந்த :		403,433,251	303,344,150	410,246,685	304,101,876
எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்புகளுக்கான உதவித் தொகை	47.3	(671,288)	-	(671,288)	-
		402,761,963	303,344,150	409,575,397	304,101,876
47.1 உறுதியான பொறுப்புகள்					
ஏற்புகள்		90,195,344	60,018,935	90,195,344	60,018,935
கடன் ஆவணங்கள்		84,103,230	74,128,107	84,103,230	74,128,107
உத்தரவாதங்கள்		73,255,113	73,466,998	74,001,537	74,224,724
முன்னோக்கிய பரிமாற்ற ஒப்பந்தங்கள்		99,087,601	38,061,294	99,087,601	38,061,294
		346,641,288	245,675,334	347,387,712	246,433,060
47.2 கடமைகள்					
வழங்கப்படாத மிகைப்பற்றுகள் மற்றும் கடன்கள்		56,791,963	57,668,816	62,858,973	57,668,816
		56,791,963	57,668,816	62,858,973	57,668,816

47.3 கடன் அபாய வெளிப்பாட்டின் அடிப்படையிலான எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்புகளுக்கான உதவித் தொகை இயக்கம்

வங்கி மற்றும் குழுமம்	2018 RS. 000			
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்
ஜனவரி 1ம் திகதி வரையான ஆரம்ப நிலுவை	95,614	219,783	1,627,270	1,942,666
ஆண்டுக்கான (மறுதலை) நிகர கட்டணம்	7,828	49,111	(1,328,318)	(1,271,379)
டிசம்பர் 31ம் திகதி வரையான முடிவு நிலுவை	103,442	268,894	298,952	671,288

47.4 பிற மூலதன கடமைகள்

இந்த நிதியியல் அறிக்கையில் விதிமுறையில் அமைக்கப்படாத அனைத்து மூலதன செலவீனங்களும் பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் பெற்றுள்ளது.

	வங்கி		குழுமம்	
	2018 ரூ. 000	2017 ரூ. 000	2018 ரூ. 000	2017 Rs. 000
அங்கீகரிக்கப்பட்டது மற்றும் ஒப்பந்தமிடப்பட்டது	1,468,662	871,783	1,503,652	3,668,014
அங்கீகரிக்கப்பட்டது ஆனால் ஒப்பந்தமிடப்படாதது	62,610	330,614	928,301	140,610
	1,531,272	1,202,397	2,431,953	3,808,624

47.5 வங்கியால் பெறப்பட்ட மதிப்பீடு

உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தில் இருந்து வங்கியினால் மதிப்பீடுகளைப் பெற்றுக் கொண்டது

வருமான வரி

2010/2011, 2011/2012, 2012/2013, 2013/2014, 2014/2015 மற்றும் 2015/2016 ஆண்டுகளுக்கு வருமான வரி முறையே & 2,422.29 மில்லியன் (ITA 13291100319V1), ரூ. 1,383.83 மில்லியன் (ITA 14271100064,1), ரூ. 6,054.77 மில்லியன் (ITA 15271100004,1), ரூ. 7,452.63 மில்லியன் (ITA 16300500108,1), ரூ. 5,564.82 மில்லியன் (ITA 170106000084,1) மற்றும் ரூ. 3,891.59 மில்லியன் (201516002)

மதிப்பு கூட்டு வரிகள்

2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளான நிதி சேவைகள் மீதான மதிப்பு சேர்க்கப்பட்ட வரி முறையே 732.27 மில்லியன் ரூபா (VATFS/BFSU/2015/661), ரூ. 404.98 மில்லியன் (VATFS/BFSU/2017/816) மற்றும் ரூ. 802.82 மில்லியன் (VATFS/BFSU/2018/894)

தேசிய கட்டிட வரி

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான நிதி சேவைகள் மீதான தேசிய கட்டிட நிர்மாண வரி முறையே 60.26 மில்லியன் ரூபாவாகும் (NBTFS/BFSU/2017/086) மற்றும் ரூ. 130.32 மில்லியன் (NBTFS/BFSU/2018/239)

47.6 குழு இன் வங்கிக்கும் நிறுவனங்களுக்கும் எதிரான வழக்கு

சாதாரண வணிகத்தில், வங்கி பல்வேறு வகையான வழக்குகளில் ஈடுபட்டுள்ளது, இதில் கடனாளிகள் தங்கள் கடன் உடன்படிக்கைகளின் அடிப்படையில் இயல்பாக உள்ளனர். சில சூழ்நிலைகளில், கடனாளிகள் எதிர்ப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அல்லது அச்சுறுத்தினர். சில தொழிற்துறை நீதிமன்ற தீர்ப்பை வங்கியும் போட்டியிடுகிறது. வங்கியின் மற்றும் குழுக்களுக்கு எதிராக தற்போது நிலுவையிலுள்ள நிலுவைத் தொகையை மதிப்பீடு மற்றும் ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டு நிர்வாகத்தின் கருத்துப்படி, வங்கியின் மற்றும் குழு இன் எதிர்கால நடவடிக்கைகள் அல்லது ஒட்டுமொத்த எதிர்கால நடவடிக்கைகளில் ஒரு பொருள் பாதிப்பு இருக்காது. வங்கிக்கு எதிராக வழக்கு தொடுக்க மொத்த சேதம் சுமார் ரூ. 7.35 பில்லியன். இதன் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

வலயம்	பிராந்தியம்	மொத்தம்
சட்டபூர்வமான	சட்ட துறை	581,775,813
மேற்கத்தியம் I	மேற்கு வலயம் I	-
	கம்பஹா	975,000
மத்திய	கண்டி	108,131,900
	மாத்தளை	14,637,000
	நுவரெலியா	689,300
கிழக்கு	மட்டக்களப்பு	454,000
வட மத்திய	அனுராதபுரம்	1,050,000
	பொலன்னறுவை	-
வடக்கு	யாழ்ப்பாணம்	-
	வன்னி	-
தெற்கு	காலி	250,000,000
	ஹம்பாந்தோட்டை	1,200,000
	மாத்தறை	52,543,700
ஊவா	பதுளை	4,000,000
சப்பிரகமுவ	கேகாலை	-
	இரத்தினபுரி	1,500,000
மேற்கு II	மேற்கு II	1,000,000
	களுத்தறை	31,103,167
விசேட சொத்து பிரிவு / கூட்டுறவு வங்கியியல் பிரிவு		6,301,341,567
		7,350,401,447

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

48. அடுத்தடுத்த நிகழ்வுகள்

அறிக்கையிடல் தேதியிலிருந்து நிதிநிலை அறிக்கையில் மாற்றங்கள் அல்லது வெளிப்படுத்தல் தேவைப்படும் எந்த சூழ்நிலைகளும் எழுந்திருக்கவில்லை.

49. தொடர்புடைய உடந்தையாளர் வெளிப்பாடுகள்

வங்கிக் கடன்களின் நீளம் அடிப்படையில் வர்த்தக நடவடிக்கைகளில் வங்கி நாத்தப்பட்ட கடன்களின் பரிமாற்றங்களைத் தவிர, சம்பந்தப்பட்ட கட்சிகளால் வரையறுக்கப்பட்டுள்ள கட்சிகளுடன் வணிக ரீதியிலான செயற்பாடுகள் நாத்தப்பட்டுள்ளது. இலங்கை கணக்கியல் தரநிலை - எல்.கே.எஸ்.எஸ். 24 மேலதிக கொடுப்பனவுகளிலுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான திட்டங்களின் கீழ் மேலாண்மை பணியாளர்களால் (KMPS) பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த பரிவர்த்தனைகளில் கடனளிப்பு நடவடிக்கைகள், வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல், இருப்புநிலை பரிமாற்றங்கள் மற்றும் இதர வங்கிச்சேவை மற்றும் நிதி சேவைகள் வழங்கல் ஆகியவை அடங்கும்.

49.1 பெற்றோர் மற்றும் இறுதி கட்டுப்பாட்டு கட்சி

மக்கள் வங்கியானது இலங்கை அரசின் சொந்த வங்கியாகும்

49.2 முக்கிய நிர்வாகப் பணியாளர்கள் (KMPS) மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் (CFMS)

வங்கியின் செயற்பாட்டாளர்களுக்கு திட்டமிடுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிற்கான அதிகாரம் மற்றும் பொறுப்பை கொண்டுள்ள நபர்கள் என முக்கிய நிர்வாக அலுவலர்கள் வரையறுக்கப்படுகின்றனர். அத்தகைய முக்கிய முகாமைத்துவ நபர்கள், தலைவர், நிர்வாக மற்றும் அல்லாத நிர்வாக இயக்குநர்கள் மற்றும் வங்கி நிர்வாகத்தின் பொது நிர்வாகி / பொது முகாமையாளர் ஆகியோர் அடங்குவர். ஒரு தனிநபரின் உறுப்பினர்கள் செல்வாக்கை எதிர்பார்க்கும் குடும்ப உறுப்பினர்களாக உள்ளனர், அல்லது அந்த நபருடனான தங்கள் உறவுகளில் அந்த நபரால் பாதிக்கப்படுவர். அவர்கள் தனிநபரின் உள்நாட்டு பங்குதாரர் மற்றும் குழந்தைகள், குழந்தைகள் சார் தனிநபரின் உள்நாட்டு பங்குதாரர் மற்றும் தங்கி வாழ்வோரின் தனிநபர் அல்லது தனிநபரின் உள்நாட்டு பங்குதாரர் சார்ந்தவர்கள் ஆகியோரை உள்ளடக்கி இருக்கலாம்.

49.2.1. முக்கிய நிர்வாகப் பணியாளர்களின் இழப்பீடு (KMPS)

டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டிற்கானது

	2018 ரூ.'000	2017 ரூ.'000
ஊழியருக்கான குறுகிய கால நன்மைகள்	37,172	29,500
பிந்திய தொழிலுக்கான ஓய்வூதியம்	2,735	-
இறுதிநிலை நன்மைகள்	-	-
பங்கு அடிப்படையிலான கட்டணங்கள்	-	-
ஏனைய நீண்டகால நன்மைகள்	-	-

49.2.2. முக்கிய நிர்வாக பணியாளர்களின் பரிமாற்றங்கள் (KMPS)

டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டிற்கானது

	2018 ரூ.'000	2017 ரூ.'000
a. வருமான அறிக்கையின் உள்ளடக்கம்		
வட்டி வருமானம்	-	-
வட்டி செலவினம்	6,131	-

டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டிற்கானது

	2018 ரூ.'000	2017 ரூ.'000
b. நிதி நிலை அறிக்கையில் உள்ளடங்குபவை		
குடியிருப்பு அடமானங்கள்	-	-
தவணை கடன்கள்	2,474	-
கடனட்டைகள்	503	-
பண வரையறை கொண்ட கடன்கள்	-	-
வைப்புகள்	14,623	-
உத்தரவாதங்கள்	-	-
மறு கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் விற்கப்படும் பத்திரங்கள்	987	-

49.2.3. முக்கிய நிர்வாகப் பணியாளர்களின் நெருங்கி குடும்ப உறுப்பினர்களுடனான பரிவர்த்தனைகள் (CFMs)

டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டிற்கானது

2018
ரூ.'000

a. வருமான அறிக்கையில் உள்ளடங்குபவை	
வட்டி வருமானம்	41
வட்டி செலவீனங்கள்	108
டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டிற்கானது	2018 ரூ.'000
b. நிதி நிலை அறிக்கையில் உள்ளடங்குபவை	
குடியிருப்பு அடமானங்கள்	-
தவணை கடன்கள்	1,444
மிகைப்பற்றுகள்	2,491
பண வரையரை கொண்ட கடன்கள்	-
வைப்புகள்	3,019
உத்தரவாதங்கள்	-

49.3 குழு உரிமைகளுடனான பரிமாற்றங்கள்

குழு உரிமை கொண்ட துணை நிறுவனங்கள் மற்றும் வங்கிக் கூட்டணிகள்

49.3.1 துணை நிறுவனங்கள், உப துணை நிறுவனங்கள் மற்றும் வங்கியின் இணை நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகள்

உரிய நேரத்தில் தொடர்புடைய தரப்பினரிமிருந்து மற்றும் ஒப்பந்தாதிகளின் மொத்த தொகையை குறிக்கும் வெளியீட்டிலிருந்தும் வருடத்தின் மொத்த பரிவர்த்தனைகளின் மூலம் பெறப்படும் வருமானங்கள் மற்றும் செலவுகள் தொடர்பாக கீழே சுருக்கமாக காட்டப்பட்டுள்ளது.

டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டிற்கானது

வங்கியின் துணை நிறுவனங்கள்		வங்கியின் உப துணை நிறுவனங்கள்	
2018	2017	2018	2017
ரூ.'000	ரூ.'000	ரூ.'000	ரூ.'000

a. வருமான அறிக்கையின் உள்ளடக்கம்				
வட்டி வருமானம்	1,092,912	1,101,385	117	-
வட்டி செலவீனம்	783,948	561,503	32,094	9,455
ஈவுத்தொகை வருமானம்	1,482,606	1,482,359	-	-
ஏனைய வருமானங்கள்	39,987	22,454	96,487	76,817
ஏனைய செலவுகள்	-	-	380,659	287,989

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

டிசம்பர் 31ம் திகதி வரை

	வங்கியின் துணை நிறுவனங்கள்		வங்கியின் உப துணை நிறுவனங்கள்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
b. நிதி நிலை அறிக்கையின் உள்ளடக்கம்				
சொத்துக்கள்				
முதலீடுகள்	1,325,766	1,325,766	-	-
கடன்கள்	10,096,474	7,587,761	-	-
மிகைப்பற்றுகள்	3,414,532	2,131,835	25,392	-
பாதுகாப்பு மிக்க சொத்துக்கள்	2,598,034	885,676	-	-
பிற வரவுகள்	3,181	2,958	213,211	224,086
	17,437,986	11,933,996	238,603	224,086
பொறுப்புகள்				
வைப்புகள்	2,896,100	5,077,467	652,985	210,103
மறு கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் விற்கப்படும் பத்திரங்கள்	7,517,323	3,583,085	203,375	473,506
பிற வருவாய்கள்	6,868	1,364	17,151	4,226
	10,420,291	8,661,915	873,511	687,834
c. இருப்பு நிலை பொருட்கள்				
உத்தரவாதங்கள்	33,300	32,800	-	-

49.4 இலங்கை அரசாங்கத்துடனான (GOSL) மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுடனான (SOEs) பரிவர்த்தனைகள்

இலங்கை அரசாங்கம் மற்றும் அரசிற்கு சொந்தமான நிறுவனங்களுடனான வங்கியின் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பான விவரங்கள் பின்வருமாறு

டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டிற்கானது

	2018 ரூ.'000	2017 ரூ.'000
a. வருமான அறிக்கையின் உள்ளடக்கம்		
வட்டி வருமானம்	51,117,090	50,840,496
ஏனைய வருமானம்	706,693	773,823
வட்டி செலவினங்கள்	22,113,059	15,967,815

டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டிற்கானது

	2018 ரூ.'000	2017 ரூ.'000
b. நிதி நிலை அறிக்கையின் உள்ளடக்கம்		
சொத்துக்கள்		
CBSL உடனான இருப்புகள்	51,615,796	65,689,278
அரசாங்க ஆவணங்களின் முதலீடுகள்	276,659,261	231,062,209
கடன்கள் மற்றும் வரவுகள் - தவணைக் கடன்கள்	452,869,874	269,354,147
- மிகைப்பற்றுகள்	83,676,700	78,217,200
- கட்டணங்கள்	3,543,103	558,684
	868,364,733	644,881,519

டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டிற்கானது

2018
ரூ.'000

2017
ரூ.'000

	2018 ரூ.'000	2017 ரூ.'000
பொறுப்புகள்		
CBSL கடன் பெறல்கள்	2,464,696	1,810,218
வைப்புகள் - கோள்வி	28,092,186	25,968,504
- சேமிப்புகள்	17,980,852	12,291,431
- காலம்	222,547,482	142,489,029
	271,085,216	182,559,181
C. பங்கு மாற்றங்களின் அறிக்கையிலுள்ள உள்ளடக்கம்		
செலுத்தப்பட்ட பங்கிலாபம்	219,690	219,690
விசேட வசூல்	3,200,000	5,000,000

டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டிற்கானது

2018
ரூ.'000

2017
ரூ.'000

	2018 ரூ.'000	2017 ரூ.'000
d. இருப்பு நிலை பொருட்கள்		
ஏற்புகள்	86,078,859	54,311,258
கடன் ஆவணங்கள்	63,343,548	56,922,893
உத்தரவாதிகள்	1,066,005	9,563,369
	150,488,413	120,797,521

49.5 இறுதிநிலை தொழிலுடனான பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கான நன்மை திட்டங்கள்

வங்கி ஊழியர்களுக்கான இறுதிநிலை தொழில் திட்டங்களின் மூலம் வழங்கப்படும் பரிவர்த்தனைகள் மற்றும் ஏற்பாடுகள் பின்வருமாறு:

டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டிற்கானது

2018
ரூ.'000

2017
ரூ.'000

	2018 ரூ.'000	2017 ரூ.'000
a. வருமான அறிக்கையின் உள்ளடக்கம்		
வட்டி செலவீனம்	4,351,888	4,258,920
பங்களிப்பு செய்யப்பட்டவை	1,406,779	1,095,455

டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டிற்கானது

2018
ரூ.'000

2017
ரூ.'000

	2018 ரூ.'000	2017 ரூ.'000
b. நிதி நிலை அறிக்கையின் உள்ளடக்கம்		
பொறுப்புகள்		
வைப்புகள்	14,462,202	8,405,671
மறு கொள்முதல் ஒப்பந்தங்களின் கீழ் விற்கப்படும் பத்திரங்கள்	15,833,494	21,239,015
இரண்டாம்வர்க தவணைக் கடன்கள்	12,533,904	12,531,728

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

50. நிதிப் பங்குகளின் நேர்மையான மதிப்பை

50.1 நியாய மதிப்பு

நியாயமான மதிப்பு என்பது ஒரு சொத்து விற்க அல்லது ஒரு கடனை செலுத்துவதற்கு செலுத்த வேண்டிய விலை, சந்தையில் பங்குதாரர்களுக்கு இடையேயான ஒழுங்குமுறை பரிமாற்றத்தில் அல்லது அதன் இல்லாத நிலையில், அத்திகதியில் குழு அணுகக்கூடிய மிகச் சாதகமான சந்தை.

நியாயமான மதிப்பு மற்றும் நியாயமான மதிப்பு வரிசைமுறை தீர்மானித்தல்

மதிப்பீட்டு நுட்பத்தினால் நிதியியல் சாதனங்களின் நியாயமான மதிப்பைத் தீர்மானிப்பதற்கும் வெளிப்படுத்துவதற்கும் குழு பின்வரும் படிநிலைகளை பயன்படுத்துகிறது:

நிலை 1: ஒத்த சொத்துகள் அல்லது பொறுப்புகள் செயலில் சந்தைகளில் மேற்கோள் (unadjusted) விலைகள்

நிலை 2: முறையான அல்லது மறைமுகமாக பதிவுசெய்யப்பட்ட நியாயமான மதிப்பில் குறிப்பிடத்தக்க விளைவைக் கொண்டிருக்கும் அனைத்து உள்ளீடுகளையும் காணலாம்.

நிலை 3: கண்காணிக்கக்கூடிய சந்தைத் தரவு அடிப்படையற்றதாக இல்லாத பதிவு நியாயமான மதிப்பில் குறிப்பிடத்தக்க விளைவைக் கொண்ட உள்ளீடுகளைப் பயன்படுத்தும் நுட்பங்கள்

50.2 நியாயமான மதிப்பில் பதிவு செய்யப்பட்ட நிதி சாதனங்கள்

மதிப்பீட்டு நுட்பங்களைப் பயன்படுத்தி நியாயமான மதிப்பில் பதிவு செய்யப்படும் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றிற்கு எவ்வாறு நியாயமான மதிப்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை பின்வருமாறு விவரிக்கின்றன. இது கருவிகளை மதிப்பீடும் போது சந்தையில் பங்கு பெறுபவர் என்ற மதிப்பீட்டை வங்கியின் மதிப்பீட்டை உள்ளடக்கியது.

பங்குகள்

சந்தை மதிப்புடைய உள்ளீடுகளுடன் மதிப்பீட்டு நுட்பத்தை பயன்படுத்தி பெறுமதியுடைய பொருட்கள் முக்கியமாக நாணய மாற்றங்கள் மற்றும் முன்னைய அந்நிய செலாவணி ஒப்பந்தங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. தற்போதைய மதிப்பு கணிப்புகளை அறிய முன்னோக்கிய விலை மற்றும் இடமாற்று மாதிரிகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. எதிர்தரப்பினரின் கடன் தரம், அந்நிய செலாவணி புள்ளி மற்றும் முன்னரிமை விகிதங்கள் போன்ற பல்வேறு மாதிரிகளை இது உள்ளடக்கியுள்ளது.

நிதி சொத்துக்கள் - OCI மூலம் நியாயமான மதிப்பு/விற்பனைக்கு கிடைப்பவை

நிதி சொத்துக்கள் - OCI மூலமான நியாயமான மதிப்புமதிப்பீட்டு நுட்பங்களைப் பயன்படுத்தி மதிப்புள்ள சொத்துக்கள் விற்பனைக்கு கிடைக்கும் அல்லது விலை மாதிரிகள் முதன்மையாக கொண்டிருக்கும் பங்கு வழிகாட்டிகளாகின்றன. இந்த சொத்துக்கள் மதிப்பீட்டைத் தரவைப் பயன்படுத்தும் மாதிரிகள் மூலம் மதிப்பீட்டப்படுகின்றன. முதலீட்டாளர்களின் வருங்கால நிதிச் செயல்திறன், அதன் ஆபத்து விவரங்கள் மற்றும் பொருளாதார ஊகங்களைப் பற்றிய அனுமானங்கள் ஆகியவை மாதிரிகள் மீது காணக்கூடிய உள்ளீடுகளாகும்.

நிதி சொத்துக்கள் - லாபம் அல்லது இழப்பு மூலமான நியாயமான மதிப்பு/வணிகத்திற்கானது

மேற்கோள் மூலம் மதிப்பீட்டப்பட்ட மற்ற வர்த்தக சொத்துக்கள் (மாற்றம் செய்யப்படாத) ஒத்த சொத்துக்கள் செயற்பாட்டு சந்தையில் கிடைக்கப்படுகின்றன.

50.3 நியாயமான மதிப்பில் அளவிடப்பட்ட சொத்துக்கள் - நியாயமான மதிப்பு படிமுறைகளின் அளவு.

நியாயமான மதிப்பு படிமுறை அளவின் அடிப்படையில் நியாயமான மதிப்பில் பதிவு செய்யப்பட்ட நிதி கருவிகளின் பகுப்பாய்வு பின்வரும் அட்டவணையை காட்டுகிறது:

2018 டிசம்பர் 31	வங்கி				குழுமம்			
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்	நிலை 1	நிலை 2	நிலை3	மொத்தம்
நிதி சொத்துக்கள்								
மாற்றக்கூடிய நிதியியல் கருவிகள்								
முன்னோக்கிய அந்நிய செலாவணி ஒப்பந்த பரிமாற்றங்கள்		1,163,384		1,163,384		1,163,384		1,163,384
நிதி சொத்துக்கள் - லாபம் அல்லது இழப்பு மூலமான நியாய மதிப்பு								
திரைசேறி கட்டணங்கள் மற்றும் பத்திரங்கள்	53,875,479			53,875,479	53,875,479			53,875,479
மேற்கோள் - பங்கு பத்திரங்கள்	118,312			118,312	366,115			366,115
- கடன் பத்திரங்கள்	58,644			58,644	58,644			58,644
OCI %லம் நியாயமான மதிப்பின் சமயங்கு வாசித்தல்								
தகுதியற்ற பங்கு பத்திரங்கள்			671,881	671,881			671,915	671,915
மேற்கோள் பங்கு பத்திரங்கள்	508,041			508,041	508,041			508,041
OCI %லம் நியாயமான மதிப்பின் சமயங்கு வாசித்தல்								
திரைசேறி கட்டணங்கள் மற்றும் பத்திரங்கள்	1,680,310			1,680,310	1,705,347			1,705,347
கடன் பத்திரங்கள்	3,050,951			3,050,951	3,050,951			3,050,951
கடன்கள் மற்றும் பெறத்தக்கவை		1,265,087,981	1,265,087,981			1,415,348,050	1,415,348,050	
நியாயமான மதிப்பில் கணக்கிடப்படாத நிதி சொத்துக்கள்								
நிலம் மற்றும் கட்டிடம்		20,742,015	20,742,015			28,914,224	28,914,224	
	59,291,737	1,163,384	1,286,501,877	1,346,956,998	59,564,577	1,163,384	1,444,934,189	1,505,662,150
நிதிசார் பொறுப்புகள்								
மாற்றக்கூடிய நிதியியல் கருவிகள்								
முன்னோக்கிய அந்நிய செலாவணி ஒப்பந்த பரிமாற்றங்கள்		2,512,205		2,512,205		2,512,205		2,512,205

2017 டிசம்பர் 31	வங்கி				குழுமம்			
	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்
நிதியியல் சொத்துக்கள்								
மாற்றக்கூடிய நிதியியல் கருவிகள்								
முன்னோக்கிய அந்நிய சொலாவணி ஒப்பந்த பரிமாற்றங்கள்	-	334,230	-	334,230		334,230		334,230
				-				-
வர்த்தகம் செய்யப்பட வேண்டிய பிற நிதி சொத்துக்கள்				-				-
திரைசேறி கட்டணங்கள் மற்றும் பத்திரங்கள்	50,133,681	-	-	50,133,681	50,133,681			50,133,681
மேற்கோள் - பங்கு பத்திரங்கள்	311,655	-	-	311,655	624,087			624,087
- கடன் பத்திரங்கள்	-	78,146		78,146	-	78,146		78,146
யுனிட் டிரஸ்டிகள் முதலீடு		2,519,075		2,519,075		2,519,075		2,519,075
				-				-
விற்பனைக்குள்ள நிதி முதலீடுகள்								
திரைசேறி கட்டணங்கள் மற்றும் பத்திரங்கள்	318			318	861,332			861,332
தகுதியற்ற பங்கு பத்திரங்கள்			614,071	614,071		614,104		614,104
மேற்கோள் சம்பங்கு பத்திரங்கள்	548,290	-		548,290	755,804			755,804
கடன் பத்திரங்கள்	2,252,665			2,252,665	2,252,665			2,252,665
				-				-
கடன்கள் மற்றும் பெறத்தக்கவை		1,013,675,079	1,013,675,079			1,144,846,273	1,144,846,273	
நியாயமான மதிப்பில் கணக்கிடப்படாத நிதி சொத்துக்கள்				-				-
நிலம் மற்றும் கட்டிடம்		20,414,844	20,414,844			28,124,551	28,124,551	
	53,246,609	2,931,451	1,034,703,994	1,090,882,054	54,627,569	2,931,451	1,173,584,928	1,231,143,948
				-				-
நிதிசார் பொறுப்புகள்								
மாற்றக்கூடிய நிதியியல் கருவிகள்								
முன்னோக்கிய அந்நிய சொலாவணி ஒப்பந்த பரிமாற்றங்கள்		273,975		273,975		273,975		273,975

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

50.4 நியாய மதிப்பு அளவிடப்படும் இயக்க நிலை 3இன் சொத்துக்கள்

நியாய மதிப்பில் பதிவுசெய்யப்பட்டவுள்ள நிலை 3 இன் நிதி சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆரம்ப மற்றும் முடிவு அளவுகளின் சமரசம் பின்வரும் அட்டவணையில் காட்டப்படுகின்றது.

ரூ. '000	வங்கி				குழுமம்					
	மொத்த ஆதாயங்கள்/ (இழப்புகள்) பதிவு	மொத்தம் கொள்முதல்கள்/ ஆதாயங்கள்/ (இழப்புகள்) இலாபத்தில் பதிவிடப்பட்ட OCI இல்	மொத்தம் கொள்முதல்கள்/ (விற்பனைகள்) இலாபத்தில் அல்லது இழப்பில்		மொத்தம் ஆதாயங்கள்/ (இழப்புகள்) பதிவிடப்பட்ட	மொத்தம் ஆதாயங்கள்/ (இழப்புகள்)கொள்முதல்கள்/ பதிவிடப்பட்ட (விற்பனைகள்)				
1 ஜனவரி -18	அல்லது இழப்பில்	OCI இல்	இழப்பில்	31 டிசம்பர்-18	1 ஜனவரி-18	பதிவிடப்பட்ட	பதிவிடப்பட்ட (விற்பனைகள்)	31 டிசம்பர்-18		
நிதி சொத்துக்கள்										
OCI %லமன நியாய மதிப்பு - நிதி சொத்துக்கள்										
தகுதியற்ற பங்கு பத்திரங்கள்	614,071	-	57,810	-	671,881	614,104	-	57,810	-	671,915
மொத்த நிலை 3 இன் நிதி சொத்துக்கள்	614,071	-	57,810	-	671,881	614,104	-	57,810	-	671,915
நிதியியல் பொறுப்புகள்										
மொத்த நிலை 3 இன் நிதியியல் பொறுப்புகள்	-	-	-	-	-	-	-	-	-	-
மொத்த நிகர நிலை 3 நிதி சொத்துக்கள் / (பொறுப்புகள்)	614,071	-	57,810	-	671,881	614,104	-	57,810	-	671,915

ரூ. '000	வங்கி				குழுமம்					
	மொத்த ஆதாயங்கள்/ (இழப்புகள்) பதிவு	மொத்தம் கொள்முதல்கள்/ ஆதாயங்கள்/ (இழப்புகள்) இலாபத்தில் பதிவிடப்பட்ட OCI இல்	மொத்தம் கொள்முதல்கள்/ (விற்பனைகள்) இலாபத்தில் அல்லது இழப்பில்		மொத்தம் ஆதாயங்கள்/ (இழப்புகள்) பதிவிடப்பட்ட	மொத்தம் ஆதாயங்கள்/ (இழப்புகள்)கொள்முதல்கள்/ பதிவிடப்பட்ட (விற்பனைகள்)				
1 ஜனவரி -17	அல்லது இழப்பில்	OCI இல்	இழப்பில்	31 டிசம்பர்-18	1 ஜனவரி-18	பதிவிடப்பட்ட	பதிவிடப்பட்ட (விற்பனைகள்)	31 டிசம்பர்-18		
நிதி சொத்துக்கள்										
விற்பனைக்குள்ள நிதி முதலீடுகள்										
தகுதியற்ற பங்கு பத்திரங்கள்	529,125	-	(93,131)	178,077	614,071	731,484	-	(93,131)	(24,249)	614,104
மொத்த நிலை 3 இன் நிதி சொத்துக்கள்	529,125	-	(93,131)	178,077	614,071	731,484	-	(93,131)	(24,249)	614,104
நிதிசார் பொறுப்புகள்										
மொத்த நிலை 3 இன் நிதியியல் பொறுப்புகள்	-	-	-	-	-	-	-	-	-	-
மொத்த நிகர நிலை 3 நிதி சொத்துக்கள்/(பொறுப்புகள்)	529,125	-	(93,131)	178,077	614,071	731,484	-	(93,131)	(24,249)	614,104

50.5 சொத்துக்களின் நியாயமான மதிப்பு மற்றும் நியாயமான மதிப்பில் அளவிடப்படாத பொறுப்புகள்

நிதி அறிக்கைகளில் ஏற்கனவே நியாயமான மதிப்பில் பதிவு செய்யப்படாத நிதியியல் கருவிகளுக்கான நியாய மதிப்புகளை நிர்ணயிக்கும் வழிமுறைகள் மற்றும் அனுமானங்களின் விபரங்கள் பின்வருமாறு.

நியாயமான மதிப்பு ஏறும் மதிப்பைக் கொண்ட சொத்துகள்

நிதியியல் சொத்துக்கள் மற்றும் நிதியியல் பொறுப்புகள் குறுகிய கால முதிர்வை கொண்டவையாகும் (அசல் முதிர்ச்சி ஒரு வருடத்திற்கு உட்பட்டது) அது கொள்ளும் அளவு அதன் நியாய மதிப்பாக கருதப்படுகின்றது. இந்த அனுமானமானது குறிப்பிட்ட முதிர்வு இல்லாமல் கோரிக்கை வைப்பு, அழைப்பு வைப்பு மற்றும் சேமிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது.

நிலையான விகிதம் நிதி வாசித்தல்

கடன்கள் மற்றும் நிலையான வட்டி விகிதத்துடனான முற்பணங்கள் அறிக்கை கால முடிவில் சந்தை விகிதங்களை பயன்படுத்தி நியாய மதிப்பு கணிக்கப்படுவதுடன், இதர மாறும் வட்டி கடன்கள் நியாய மதிப்பிற்கு சமமான மதிப்பு கொண்டவையாக கருதப்படுகின்றன. மாறாக, ஒரு வருடத்திற்கு மேலாக அசல் தொகையுடன் நிலையான வைப்புத்தொகை மற்றும் தற்போதைய சந்தை வீதங்களைப் பயன்படுத்தி தள்ளுபடி செய்யப்பட்ட முதிர்வுக்கு செலுத்தப்பட்ட வட்டி அறிக்கை காலம் முடிவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

நிதி அறிக்கைகளில் நியாயமான மதிப்பில் எடுத்துக் கொள்ளப்படாத வங்கிகள் நிக் கருவிகளின் நடைமுறை மற்றும் நியாயமான மதிப்புகளின் வரக்கூடும், ஒப்பிடலை கீழே காணலாம். இந்த அட்டவணையில் நிதி சாராத சொத்துகள் மற்றும் நிதி சார்ந்த கடன்களின் நியாயமான மதிப்புகள் உள்ளடக்கப்படவில்லை.

ரூ. '000	வங்கி		குழுமம்					
	2018	2017	2018	2017				
	சமத்தப்பட்ட தொகை	நியாய மதிப்பு	சமத்தப்பட்ட தொகை	நியாய மதிப்பு	சமத்தப்பட்ட தொகை	நியாய மதிப்பு	சமத்தப்பட்ட தொகை	நியாய மதிப்பு
நிதி சொத்துக்கள்								
பணம் மற்றும் பணத்திற்கு இணையானவை	57,879,933	57,879,933	68,958,012	68,958,012	58,835,090	58,709,191	69,675,003	69,675,003
மத்திய வங்கியின் இருப்புகள்	51,615,796	51,615,796	65,689,278	65,689,278	51,615,796	51,615,796	65,689,278	65,689,278
வங்கியுடனான அமைவிடங்கள்	4,350,726	4,350,726	13,458,639	13,458,639	9,096,252	9,096,252	18,944,087	18,944,087
வங்கிக்கான கடன்கள் மற்றும் வரவுகள்	32,167,421	32,167,482	86,097,515	86,097,515	32,551,657	32,551,657	86,436,113	86,436,113
பீற வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் வரவுகள்	1,265,667,467	1,265,087,981	1,012,642,714	1,013,675,079	1,415,927,536	1,415,348,050	1,143,776,774	1,144,846,273
நிதியியல் முதலீடுகள் - காலத்திற்கான முதிர்ச்சி	-	-	112,351,039	109,096,270	-	-	117,137,814	113,883,045
மாற்றியமைக்கப்பட்ட செலவுகளில் கடன் பத்திரங்களின் அளவிடு	201,650,435	190,241,803			209,696,173	197,261,067		
நிதியியல் பொறுப்புகள்								
வங்கிக்கான	138,031,420	138,031,420	80,676,350	80,676,350	172,247,861	172,247,861	100,628,552	100,628,552
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான	1,422,961,240	1,417,209,305	1,244,002,768	1,244,002,768	1,495,326,489	1,489,574,554	1,305,625,750	1,305,625,750
ஏனைய பெறல்கள்	35,575,554	35,575,554	24,380,962	24,380,962	35,082,488	35,082,488	33,634,482	33,634,482
இரண்டாம்வர்க் தவணைக் கடன்	12,533,904	12,533,904	12,531,728	12,531,728	33,084,526	33,084,526	32,447,923	32,447,923

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

51. பிரிவுகள் மூலமான நிதியறிக்கை

ஒரு செயல்திறன் பிரிவானது வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் குழுவின் ஒரு கூறு ஆகும். இது வருவாய் மற்றும் வருவாய்க்கான செலவினங்களை (குழுவின் மற்ற பாகங்கள் மற்றும் பரிவரித்தனைகளுடன் தொடர்புடைய வருவாய் மற்றும் செலவுகள் உட்பட) சம்பாதிப்பதுடன் அதன் செயல்திறன் முடிவுகளை ஒவ்வொரு பிரிவினரும் ஒதுக்கப்பட்ட வளங்கள் பற்றிய முடிவுகளை எடுப்பதற்கு முக்கிய இயக்க முடிவு சீரேஷ்ட செயற்பாட்டாளரால் தொடர்ச்சியாக மதிப்பாய்வு செய்யப்படுவதுடன் இதில் எவ்வித தனிப்பட்ட நிதித்தகவலும் காண்பிக்கப்படும்.

- ◆ குழுவின் பிரிவு அறிக்கையானது பின்வரும் இயக்க பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டது
- ◆ சில்லறை வங்கி
- ◆ பெருநிறுவன வங்கி
- ◆ திறைசேரி மற்றும் முதன்மை விநியோக பிரிவு (PDU)
- ◆ குத்தகை
- ◆ காப்பீடு
- ◆ நிதி
- ◆ பயணம்

பின்வரும் அட்டவணையில் குழுவின் செயற்பாட்டு பிரிவுகளின் வருமானம், இலாபம், மொத்த சொத்துக்கள், மொத்த பொறுப்புக்கள் ஆகியவை காட்டப்பட்டுள்ளன.

	சில்லறை வங்கி		பெருநிறுவன வங்கி		திறைசேரி மற்றும் PDU		மொத்த வங்கி	
	2018	2017	2018	2017	2018	2017	2018	2017
வெளிப்புற வாடிக்கையாளரிடமிருந்து வருமானம்								
நிகர வட்டி வருமானம்	42,832,477	34,834,056	7,522,921	3,532,719	9,065,802	11,610,441	59,421,200	49,977,216
நிகர கட்டணம் மற்றும் தரகு வருமானம்	4,926,221	3,779,783	1,631,985	1,308,552	33,991	(216,201)	6,592,198	4,872,134
வர்த்தகத்திலிருந்து நிகர ஆதாயம்(இழப்பு)	723,261	1,080,150	1,712,881	955,580	2,118,947	746,372	4,555,089	2,782,102
ஏனையவை	708,087	1,491,755	791,653	305,393	197,946	348,570	1,697,687	2,145,718
வெளிப்புற வாடிக்கையாளரிடமிருந்து மொத்த இயக்க வருமானம்	49,190,046	41,185,744	11,659,440	6,102,244	11,416,687	12,489,182	72,266,173	59,777,170
பிரிவுகளுக்கிடையிலான வருவாய்								
நிகர வட்டி வருமானம்			678,578	488,619			678,578	488,619
நிகர கட்டணம் மற்றும் தரகு வருமானம்			652				652	-
வர்த்தகத்திலிருந்து நிகர ஆதாயம்(இழப்பு)							-	-
ஏனையவை	1,633,602	1,590,193					1,633,602	1,590,193
மொத்த பிரிவுகளுக்கிடையிலான வருமானம்	1,633,602	1,590,193	679,231	488,619	-	-	2,312,833	2,078,812
மொத்த செயற்பாட்டு வருமானம்	50,823,648	42,775,937	12,338,671	6,590,863	11,416,687	12,489,182	74,579,006	61,855,982
மொத்த செலவுகள்							(50,172,516)	(35,942,877)
வருமான வரி செலவுகள்							(7,311,567)	(7,663,329)
வருடாந்த இலாபம்							17,094,923	18,249,776
கட்டுப்பாட்டு உரிமையாளர்கள்								
வங்கியின் பங்குதாரர்களின் இலாபம்								
ஏனைய பூண வருமானம் நிகர வட்டி நீக்கலாக								
மொத்த பூண வருமானம்								
கட்டுப்பாட்டு உரிமை								
வங்கியின் பங்குதாரர்களின் இலாபம்								
பிரிவு சொத்துக்கள்	884,280,708	774,855,715	338,391,369	246,024,388	512,030,912	446,219,005	1,734,702,989	1,467,099,108
மொத்த சொத்துக்கள்	884,280,708	774,855,715	338,391,369	246,024,388	512,030,912	446,219,005	1,734,702,989	1,467,099,108
பிரிவு பொறுப்புக்கள்	871,780,487	762,524,948	312,688,808	227,421,355	459,023,769	399,696,079	1,643,493,064	1,389,642,382
மொத்த பொறுப்புக்கள்	871,780,487	762,524,948	312,688,808	227,421,355	459,023,769	399,696,079	1,643,493,064	1,389,642,382
மொத்த உரிமைமுதல் மற்றும் பொறுப்புக்கள்	884,556,297	774,855,715	338,391,369	246,024,388	512,030,912	446,219,005	1,734,702,989	1,467,099,108

குத்தகை		காப்பீடு		நிதி		பயணம்		நீக்கப்பட்டவை		குழுமம்	
2018	2017	2018	2017	2018	2017	2018	2017	2018	2017	2018	2017
15,677,776	12,088,239	528,491	605,797	216,143	75,485	9,981	(1,209)			75,853,591	62,745,528
849,780	633,512			8,473	2,825	-				7,450,451	5,508,471
(264,812)	30,373			-	2,847	-		177,304		4,467,581	2,815,322
1,534,965	1,162,262	3,410,134	3,889,805	66,647	22,973	55,771	47,403	-	(819,449)	6,765,204	6,448,712
17,797,709	13,914,386	3,938,625	4,495,602	291,263	104,130	65,752	46,194	177,304	(819,449)	94,536,826	77,518,033
(633,702)	(472,512)			(39,721)	(21,199)	(5,155)	5,092			-	-
								(652)		-	-
										-	-
187,514		257,469	207,377					(2,078,586)	(1,797,570)	-	-
(446,188)	(472,512)	257,469	207,377	(39,721)	(21,199)	(5,155)	5,092	(2,079,238)	(1,797,570)	-	-
17,351,521	13,441,874	4,196,094	4,702,979	251,542	82,931	60,597	51,286	(1,901,934)	(2,617,019)	94,536,826	77,518,033
(10,209,045)	(7,903,062)	(3,538,238)		(304,800)		(45,732)		895,103		(63,375,229)	(47,649,602)
(2,262,610)	(1,690,090)	(93,014)		213		(2,477)				(9,669,455)	(9,357,510)
4,879,866	4,454,519	564,842	4,702,979	(53,045)	82,931	12,388	51,286	(1,006,830)	(2,617,019)	21,492,143	20,510,921
										1,514,281	1,215,187
										19,977,862	19,295,734
										843,804	561,032
										22,335,947	21,071,953
										1,591,501	1,283,557
										20,744,446	19,788,396
179,657,076	159,847,017	8,413,357	7,745,115	3,373,126	2,959,294	132,521	130,445	(17,738,836)	(18,702,387)	1,908,540,233	1,619,078,592
179,657,076	159,847,017	8,413,357	7,745,115	3,373,126	2,959,294	132,521	130,445	(17,738,836)	(18,702,387)	1,908,540,233	1,619,078,592
149,601,905	133,970,895	5,021,604	3,057,240	3,181,406	2,715,082	40,976	50,038	(16,312,171)	(16,800,194)	1,785,026,784	1,512,635,443
149,601,905	133,970,895	5,021,604	3,057,240	3,181,406	2,715,082	40,976	50,038	(16,312,171)	(16,800,194)	1,785,026,784	1,512,635,443
179,657,067	159,847,017	8,413,357	7,745,115	3,373,126	2,959,294	132,521	130,445	(17,738,836)	(18,702,387)	1,908,540,233	1,619,078,592

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

52. வரிக்கு முந்திய இலாபத்தில் உள்ளடக்கப்பட்ட காசுசாரா விடயங்கள்

	வங்கி		குழுமம்	
	2018 ரூ.'000	2017 ரூ.'000	2018 ரூ.'000	2017 ரூ.'000
சொத்து ஆலையின் தேய்மான மதிப்பீடு மற்றும் சாதனங்கள்	1,505,250	1,081,440	1,795,209	1,352,823
குத்தகை உரிமையாளர்களின் கடன்தீர் நிதி திரட்டு	128,629	94,989	128,629	94,989
முன்செலுத்தல் குத்தகைக்கான கடன்தீர் நிதி திரட்டு	22,909	30,856	25,975	30,856
தொட்டுணர இயலா சொத்துக்களின் கடன்தீர் நிதி திரட்டு	107,329	43,536	154,414	58,937
முதலீட்டு சொத்தின் தேய்மான மதிப்பீடு	1,707	1,707	1,707	1,707
நிதியியல் சொத்துக்கள் மீதான சேத இழப்பு	7,019,238	2,678,366	7,932,127	4,191,905
பிற சேதங்கள்	298,223	-	888,900	187,862
நிலையான சொத்து விற்பனை இலாபங்கள்	(56,569)	(27,306)	(78,220)	(46,041)
மாற்றக்கூடிய நிதியியல் கருவிகளின் மாற்றம்	1,409,076	(117,381)	1,409,076	(126,956)
வர்த்தக பத்திரங்களின் நியாய மதிப்புகளின் மாற்றம்	223,396	(411,391)	223,396	(411,391)
முதிர்வு முதலீடுகள் மீதான பிரீமியம் கடன்தீர் நிதி திரட்டு	373,922	296,012	373,922	296,012
சொத்து ஆலை மற்றும் சாதனங்கள் மீதான மறு மதிப்பீடு இழப்பு	-	373,691	-	373,691
மொத்தம்	11,033,110	4,044,519	12,855,135	6,004,394

53. இயக்கச் சொத்துக்களின் மாற்றங்கள்

இலாபம் மற்றும் இழப்பின் ஊடாக நடாத்தப்பட்ட நியாய மதிப்பீடு	(1,233,274)	(5,715,855)	(1,168,645)	(5,487,754)
மத்திய வங்கியின் இருப்புடனான நிகர அதிகரிப்பு	14,073,482	(2,639,762)	14,073,482	(2,639,762)
வங்கியின் வேலைவாய்ப்புடனான நிகர அதிகரிப்பு	9,107,913	19,314,339	9,847,835	17,127,913
கடன் மற்றும் வங்கி வரவுகளின் நிகர அதிகரிப்பு	53,930,094	(14,569,484)	53,884,456	(14,230,735)
கடன் மற்றும் வாடிக்கையாளர்களின் வரவுகளின் நிகர அதிகரிப்பு	(258,558,219)	(124,792,979)	(279,402,460)	(134,037,386)
FVOCI நிதியியல் முதலீடுகளின் நிகர அதிகரிப்பு ஃ (குறைப்பு)	(2,480,433)	(2,050,146)	(1,436,943)	(1,383,639)
ஏனைய சொத்துக்களின் மாற்றங்கள்	(7,986,406)	(6,631,083)	(9,256,150)	(6,996,006)
மொத்தம்	(193,146,843)	(137,084,970)	(213,458,425)	(147,647,369)

54. இயக்கப் பொறுப்புக்களின் மாற்றங்கள்

வங்கியின் காரணமான மாற்றங்கள்	57,355,070	(26,247,926)	71,619,309	(29,493,694)
கடன் பத்திரங்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி மீதான வைப்பு மாற்றங்கள்	178,958,472	166,190,641	189,700,739	185,872,568
பிற கடன்களின் மாற்றங்கள்	11,194,592	(2,803,572)	1,448,006	(8,661,891)
பிற பொறுப்புக்களின் மாற்றங்கள்	1,813,250	(515,453)	3,260,396	(1,369,610)
மொத்தம்	249,321,384	136,623,690	266,028,450	146,347,373

55. நிதி இடர் மேலாண்மை

அறிமுகம்

ஒரு நிதி இடைத்தரகராக, வங்கி அதன் அன்றாட நடவடிக்கைகளால் இடர்களை சந்திக்கும். வங்கியின் முக்கிய இடர்பாடுகளில் கடன், சந்தை, பணவீக்கம் மற்றும் செயற்பாட்டு அபாயம் ஆகியவை அடங்கும். இருப்பினும், விரைவான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்/தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகள் வங்கி அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் தகவல் தொழில்நுட்ப இடர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். வங்கியின் நிலைத்தன்மை மற்றும் இலாபத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்கு இத்தகைய இடர்களை வெளிப்படையாக அடையாளம் காண்பது மிக முக்கியமாகும். துரிதமாக மாறும் மற்றும் போட்டிமிக்க செயற்கையான நிலப்பரப்பு, பெருகும் இடர்கள் மற்றும் கணிசமான கட்டுப்பாட்டு முன்னேற்றங்கள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக, வங்கி முழுவதும் தொடர்ச்சியான இடர் மேலாண்மைகளை மேம்படுத்துவது கட்டாயமாகும். ஒரு வலுவான இடர் மேலாண்மை கட்டமைப்பு மற்றும் திறமையான மேலாண்மை இடர் வெளிப்பாடுகளை குறைப்பதற்கு ஒத்துழைக்கின்றது.

இடர் மேலாண்மை கட்டமைப்பு

ஒரு குழு- பரந்த இடர் மேலாண்மை கட்டமைப்பின் பகுதியால் ஆய்ந்து அடையாளம் காணப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. ஆய்ந்துகொள்ளும் மேற்பார்வை செய்தல், ஆய்ந்து அளவை தீர்மானித்தல், இடர் கொள்கைகளை வடிவமைத்தல் மற்றும் இடர் மேலாண்மை செயல்முறைகள் மற்றும் நடைமுறைகளின் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துதல் என்பன குழுவின் இயக்குனர்களின் வாரியத்தின் பொறுப்பாகும். BIRMC (Board Integrated Risk Management Committee) அதன் ஆய்ந்து தொடர்பான கடமைகளை வெளியேற்றுவதில் வாரியத்திற்கு உதவுகிறது. இடர் மேலாண்மை அமைப்புகள், கொள்கை கட்டமைப்புகள், தரநிலைகள் மற்றும் செயல்முறைகள் செயற்படுத்த போதுமான மற்றும் திறன் உறுதி மூலம் அனைத்து ஆய்ந்து தொடர்பான அம்சங்களை சுயாதீன மேற்பார்வை வழங்குகிறது. மேலும், BECC (Board Executive Credit Committee), BAC (வாரியம் தணிக்கை குழு) மற்றும் BIBC (வாரியம் முதலீட்டு வங்கியியல் குழு) ஆகியவை இடர் தொடர்பான கடமைகளை வெளியேற்றுவதற்கு வாரியத்திற்கு ஆதரவளிக்கின்றன. வங்கியின் அபாய மேலாண்மை செயல்முறைகளை செயல்படுத்துவதிலும் உறுதிப்படுத்துவதிலும் ALCO (சொத்துக்கள் மற்றும் பொறுப்பு நிர்வாகக் குழு) மற்றும் ORMC (செயல்பாட்டு இடர் முகாமைத்துவக் குழு) ஆகியவற்றுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

மக்கள் வங்கியின் குழு இடர் முகாமைத்துவ கட்டமைப்பானது இடரை நிர்வகிப்பதற்கான அடித்தளமாக அமைகிறது, மேலும் குழு இன் ஆய்ந்துள்ள பிரபஞ்சம், ஆய்ந்து அளவுருக்கள் மற்றும் மேலாண்மை மேற்பார்வை மற்றும் பொறுப்பை மேற்பார்வையிடுதல், வளர்ச்சி மற்றும் இடர் பரிசீலனைகளை சரியான முறையில் சமநிலைப்படுத்துப்படுவதை உறுதிப்படுத்துகிறது. இடர் முகாமைத்துவ கட்டமைப்புடன் தொடர்புடைய கொள்கைகள் மற்றும் அமைப்புகள் சந்தையின் நிலைமைகள் மற்றும் குழு நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றிற்கு காரணமான ஒரு வழக்கமான அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

கட்டமைப்பின் மூன்று வகை பாதுகாப்பு மாதிரிகள் குறிப்பாக வர்த்தக வணிகம், இடர் மேலாண்மை மற்றும் உள் தணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

இடர் ஆவல்

“இடர் ஆவல்” என்ற சொல் மக்கள் வங்கியின் குழு அதன் வர்த்தக மூலோபாயத்தை செயற்படுத்துவதில் ஈடுபடத் தயாராக உள்ளது என்பதை குறிக்கிறது. இது சகிப்புத்தன்மை வரம்புகளின் வடிவத்தில் மற்றும் வரம்பில் ஆய்ந்து துண்டித்தல் ஆகிய புள்ளிகளில் வெளிப்படுகிறது. குழுவின் அபாய அமைப்பிற்கும் அதன் ஒப்புதல் அளவீடுகளின் வெளிப்பாடுகள் மற்றும் அபாயங்கள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்யவும் இயக்குநர்கள் குழு பொறுப்பாக உள்ளது.

இடர் மட்டுப்படுத்தல்

ஒட்டுமொத்த அபாய மேலாண்மையின் ஒரு பகுதியாக, வங்கியானது பல்வேறு இணை வகைகளை பெறுவதுடன் அதிகபட்ச விவேக வரம்புகளையும் நிறுவுகிறது.

இடர் மேலாண்மை மற்றும் கடன் கட்டுப்பாடு துறை

இடர் மேலாண்மை மற்றும் கடன் கட்டுப்பாடு துறையானது (RM & CC) வங்கியின் இடர் மேலாண்மை செயற்பாடுகளின் ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்பை கொண்டுள்ளது. BIRMC க்கு நேரடியாக அறிக்கையிடும் மற்றும் வணிக அலகுகள், லாபம் மற்றும் தொகுதி இலக்குகளை சுயாதீனமாக செயற்படுத்துவது தலைமை இடர் அதிகாரி (DGM-Risk Management) தலைமையில் உள்ளது. கடன், சந்தைப்படுத்தல், செயல்திட்டம் மற்றும் தகவல் பிரிவு இடர்களைக் கையாளுவதற்கு குறிப்பிட்ட பொறுப்புகளுடன் RM & CC இன் கீழ் நான்கு தனி அலகுகள் நிறுவப்பட்டுள்ளன.

கடன் ஆய்ந்து

ஒரு கடனாளி அல்லது எதிர்தரப்பு நிதி கருவிக்கு தங்களின் நிதியியல் அல்லது ஒப்புதல் கடமைகளை பூர்த்தி செய்ய தவறிவிட்டால் வாடிக்கையாளர்கள் அல்லது பிற வங்கி மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வங்கியின் கடன்கள் ஆகியவற்றிலிருந்து கடன் ஆய்ந்து வங்கியின் சாத்தியமான இழப்பு அபாயமாக எழுகிறது. நேரடி நிதி வெளிப்பாடுகளுக்கு அப்பால் வங்கி கடன், உத்தரவாதங்கள் கடன் கடிதங்கள் போன்ற மறைமுகமாக வெளிப்படும் இடர்கள் கூடுதலாக இருக்கும். இது கடன் ஆய்ந்து கொண்டு செல்லும். கடன் ஆய்ந்து இயல்புநிலை ஆய்ந்து/தீர்வு இடர், செறிவு ஆய்ந்து மற்றும் எதிர்த்தரப்பு ஆய்ந்து கொண்டதாகும்.

வங்கி நிர்வாகக் கடன் குழு (BECC) வங்கியின் கடன் இடர் மேலாண்மை கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான முழு பொறுப்புகளையும் வழிகாட்டல் குழு செயற்படுத்தி வருகிறது. கடன் கட்டுப்பாட்டு பிரிவானது வணிக வரிகளிலிருந்து சுயாதீனமாக இயங்குவதுடன் அனைத்து கடன் இடர் மேலாண்மை முயற்சிகளையும் முன்னெடுக்கிறது. கடன் கட்டுப்பாட்டு பிரிவிற்கு சுயாதீனமான ஆய்வு மூலம் முழுமையான வணிகப் பிரிவுகளுடன் கடன் ஆய்ந்துகளை நிர்வகிப்பதற்கான முதன்மை பொறுப்பு உள்ளது.

குழுவின் கடன் கொள்கைகளின் முக்கிய அம்சங்கள் பல்வேறு மட்டங்களில் கையொப்பமிடப்பட்ட ஒப்புதல் அதிகாரத்தை உள்ளடக்கியது, ஏனையவற்றுடன் வரையறுக்கப்பட்ட இடர் ஆவலுக்கு ஏற்ப நன்கு வரையறுக்கப்பட்ட கடன் அளவுகோல் மற்றும் புத்திசாலித்தனமான வரம்புகளை உள்ளடக்கிய ஒரு விரிவான கடன் மதிப்பீட்டு அமைப்பு ஆகும். ஆய்ந்து மதிப்பீட்டு மதிப்பெண் அட்டைகள் மற்றும் கடன் மதிப்பு மரியாதைக்கு 9 புள்ளி மதிப்பீடு அளவை பயன்படுத்தி கடன் வாங்கியவர்கள் முதன்மையாக திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பீடு செய்கின்றனர். நிறுவனங்களிடமிருந்தும், SME கடனாளிகளின் நிதி நிறுவனங்களிடமிருந்தும், சில்லறை விற்பனையாளர்களிடமிருந்தும் மதிப்பீடு செய்வதற்காக மதிப்பீட்டு அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உள்ளக கடன் மதிப்பீடு மாதிரிகள் மாறுபட்ட இடர் காரணிகளைக் குறிக்கின்றன மேலும் அதைக்கொண்டு இயல்புநிலை மற்றும் இழப்பு நிகழ்தகவு முன்னுரிமையை முன்னறிவிக்க முடியும்.

சேத அளவீடு

தவறுகை மற்றும் சரிசெய்தல்களுக்கான வரைவிலக்கணம்

கடன் பெறுநர் 90 நாட்களுக்கு கடன் செலுத்தத் தவறுகையில் அல்லது மத்திய வங்கியின் வழிகாட்டல்களின்படி செயற்பாடற்ற கடன்களாக (NPL) கருதப்படுகையில் வங்கியானது அந்நிதி கருவிகளின் தவறுகை எனக் கருதி தரம் 3 (கடன் - சேதம்) ECL கணிப்பீட்டினை மேற்கொள்ளும். வியாபார முடிவின்போது நாளுக்கான கொடுப்பனவுகள் தீர்க்கப்படாவிடின் வங்கியானது அது திறைசேரி மற்றும் வங்கிகளுக்கிடையான மீதி தவறுகை எனக் கருதி உடனடி செயற்பாடுகளை மேற்கொள்ளும்.

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்ட உதவித்தொகை

சாத்தியமான இழப்புக்கு எந்தவொரு புறநிலை ஆதாரமும் இருந்தால், ஒவ்வொன்றும் தனித்தனியாக குறிப்பிடத்தக்க கடனாக்காகவோ அல்லது தனிப்பட்ட நபருக்கு முன்னுரிமை அளிக்கும் பணிகளையோ வங்கி நிர்ணயிக்கிறது. வங்கி தற்போது ரூபாய் 25 மில்லியன் தனித்தனியாக குறிப்பிடத்தக்க துவக்கத்தை ஏற்படுத்த உள்ளது. அந்த வரம்புக்கு மேலே உள்ள மொத்த வெளிப்பாடு கொண்ட ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனித்தனியாக இழப்புக்கான புறநிலை சான்றுகளின் மதிப்பீட்டுக்கு உட்படுவர். கொடுப்பனவு அளவுகளை நிர்ணயிக்கும் போது எதிர்த்தரப்பின் வணிகத் திட்டத்தின் நிலைத்தன்மை, நிதி சிக்கலில் இருந்தால் செயற்திறனை மேம்படுத்த அதன் திறனை, திட்டமிடப்பட்ட ரசீதுகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் செலவினம் வங்கி முறிவு, மற்றும் கிடைக்கப்படும் நிதியுதவிகள். இணைத்துக் கொள்ளத்தக்க மதிப்பீடு மற்றும் எதிர்பார்த்த பணப்புழக்கங்களின் நேரம் என்பன கருத்தில் கொள்ளப்படுகின்றன.

கூட்டு-மதிப்பீட்டுக் கொடுப்பனவுகள்

தனித்தனியாக மதிப்பீடு செய்யப்படாத மற்றும் தனித்தனியாக மதிப்பிடப்படாத தனித்தனியான குறிப்பிடத்தக்க கடன்கள் மற்றும் பெறத்தக்கவைகளுக்கு கடன்கள் மற்றும் வரவுசெலவுத் திட்டங்களின் மீதான இழப்பிற்காக கூட்டாக மதிப்பீடு செய்யப்படுகிறது. இதேபோன்ற ஆபத்து குணாதிசயங்கள் கொண்ட சொத்துக்களை மதிப்பீடு செய்ததன் ஆதாரமும் இல்லை. மேலும் ஏற்படும் எவ்வித இழப்பு நிகழ்வுகளை தீர்மானிக்கும் பொருட்டு, இதுவரை தனிப்பட்ட கடன் மதிப்பீடுகளில் தெளிவாக இல்லை.

கூட்டு மதிப்பீடு கடன் தரவரிசை (கடன் வகைகள், தொழிற்துறை குறியீடுகள் மற்றும் நிலுவைத் தொகையைப் போன்ற) தரவை கணக்கில் எடுத்துக் கொள்ளும். எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புக்களை அளவிடுவதற்கு வங்கி மூன்று கட்ட அணுகுமுறையை பயன்படுத்துகிறது.

ஆரம்பகால அங்கீகாரத்திலிருந்து கடன் ஆபத்தில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் பின்வரும் மூன்று நிலைகளில் நிதி சொத்துகள் இடம்பெறலாம்:

நிலை 1: 12-மாதங்கள் ECL

ஆரம்ப அங்கீகாரம் மற்றும் கிரெடிட் கார்டுகள் இல்லாததால் கடன் அபாயத்தில் கணிசமான அதிகரிப்பு இல்லாததால், 12 ஆண்டுகளுக்குள் நிகழும் இயல்புநிலை நிகழ்வுகளின் நிகழ்தகவு தொடர்புடைய எல்.சி.

வங்கி கணிசமாக மோசமடைந்ததால் கடன் இல்லை வாடிக்கையாளர்களிடமிருந்து (அதாவது கடந்த காரணமாக 30 நாட்களுக்கும் குறைவாக) இருந்து 12 மாத ECL தீர்மானிக்கிறது.

கட்டம் 2: வாழ்நாள் ECL - கடனளிப்பதாக இல்லை

தொடக்க அங்கீகாரத்திலிருந்து கடன் அபாயத்தில் கணிசமான அதிகரிப்பு இருந்த போதிலும், கடன் வரம்புக்குட்பட்டவர்களிடமிருந்தால், ஆயுள் ECL (அதாவது நிதிச் சொத்துக்களின் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் பிரதிபலிக்கும்) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வங்கி கணிசமான சரிவு நிலைக்கு இணங்க, தரநிலை தேவைகளுக்கு ஏற்ப, கட்டம் 3 இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள கடன் வசதிகளை தவிர வேறு 30 நாட்களுக்கு முன்பு மறுக்க முடியாத ஊகத்தின் மூலம் அளவிடப்படுகிறது.

மத்திய வங்கியால் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின் படி, மேலதிகமான கட்டத்தில் இருந்து உயர்ந்த கட்டத்தில் இருந்து குறைந்த கட்டத்திற்கு வரையிலான கடன் வசதிகளை மேம்படுத்துதல், கடன் வசதிகளை மேம்படுத்துதல் / வெளிப்பாடுகள் ஆகியவற்றைக் காட்டிலும் இரண்டு முறை மறுசீரமைக்கப்பட்ட அனைத்து மறுசீரமைக்கப்பட்ட கடன்களையும் வங்கியும் கொண்டுள்ளது.

நிலை 3: வாழ்நாள் ECL - கடனளிப்பது

அந்த சொத்தின் மதிப்பீடு எதிர்கால ரொக்கப் பாய்ச்சல்களில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகள் ஏற்படும் போது வெளிப்பாடுகள் மதிப்பிடப்படுகின்றன என மதிப்பிடப்படுகிறது.

கடனுதவி அடைந்துவிட்டதாக அம்பலப்படுத்தப்படுவதற்கு, வாழ்நாள் ECL அங்கீகரிக்கப்பட்டு, வட்டி வருவாய் கணக்கிடப்படுகிறது, மொத்த வட்டித் தொகையை விட உயிருக்கும் வட்டி விகிதத்தை (வழங்கல் நிகர) பயனுள்ள வட்டி விகிதத்தை கணக்கிடப்படுகிறது.

வங்கி வாடிக்கையாளரின் ஒப்பந்தத் தொகையை 90 நாட்களுக்கு மேலாக கடனாகக் கொண்டிருக்கும் கடன் வசதிகளை வங்கி நிர்ணயிக்கிறது. இது SLFRS 9 இல் கூறப்பட்டுள்ளபடி, அனைத்து NPL வகுப்புகளுடன் மத்திய வங்கி வகைப்பாட்டியுடன், மறு ஒழுங்கமைக்கப்பட்ட கடன்கள், கடன் வசதிகள் / வெளிப்பாடுகள் ஆகியவற்றைத் தவிர அனைத்து திசைதிருப்பும் கடன்கள் உயர்ந்த கட்டத்தில் இருந்து குறைந்த நிலைக்கு கடன் வசதிகளை மேம்படுத்துவதுடன் அனைத்து கடன் வசதிகளும் / வாடிக்கையாளர்களுக்கு CBSL திசைகள் படி 3 இன் கீழ் இயங்காத வகையில்

	2018 ரூ. '000	2017 ரூ. '000
தனித்தனியான குறிப்பிடத்தக்க குறுகிய கால கடன்கள்		
நிலையாறும் செலவுகள்	72,377,462	70,631,078
சேதங்களுக்கான உதவித்தொகை	(47,680,508)	(44,913,498)
டிசம்பர் 1ம் திகதி வரையான தொகை	24,696,954	25,717,580
மொத்த கடன் மதிப்புகள்		
நிலையாறும் செலவுகள்	1,262,042,798	1,003,616,574
சேதங்களுக்கான உதவித்தொகை	(21,072,285)	(16,691,440)
டிசம்பர் 1ம் திகதி வரையான தொகை	1,240,970,513	986,925,134

PD மதிப்பீட்டு செயல்முறை

தவறியதற்கான நிகழ்தகவு கொடுக்கப்பட்ட கால எல்லை மீது இயல்புநிலை சாத்தியக்கூறுகள் நிகழும் மதிப்பீடாக இருக்கிறது. SLFRS 9 இன் கீழ் பிற வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் மற்றும் முன்னேற்றங்களுக்கு PD மதிப்பீடு பெரும்பாலும் நாட்டில் தற்போதுள்ள பெரும்பாலான வங்கிகளுக்கு பொதுவான வாடிக்கையாளர்களின் நாட்கள் கடந்த Due (DPD) அடிப்படையில் அமைந்துள்ளது. அதன்படி, DPD அடிப்படையிலான 5 குழுக்களில் வெளிப்பாடுகள் வகைப்படுத்தப்படுகின்றன.

- ◆ பூஜ்ய நாட்கள் கடந்த பாக்கி
- ◆ 1 முதல் 30 நாட்கள் கடந்த பாக்கி
- ◆ 31-60 நாட்கள் கடந்த பாக்கி
- ◆ 61-90 நாட்கள் கடந்த பாக்கி
- ◆ 90 நாட்களுக்கு மேல் கடந்த பாக்கி

இயல்புநிலை வெளிப்பாடு ((EAD)

இயல்புநிலை வெளிப்பாடு (EAD) மிக இயல்பாக மற்றும் சாத்தியமான முந்தைய திரும்பச் செலுத்தல்களை நெருங்கி போது அதன் வெளிப்பாடு அதிகரிக்க வாடிக்கையாளர் திறனையும் முகவரி, நிதிக்கருவிகள் சேதம் கணக்கீடு உட்பட்டு மொத்த சுமந்து அளவை பிரதிபலிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் வெளிப்பாடு அதிகரிக்கும் திறன் கொண்ட சுழற்சிக்கான வசதிகளை EAD கணக்கிடுவதற்கு இயல்புநிலை நேரத்தில் இயல்புநிலை வசதிகளின் வரலாற்று பயன்பாட்டை விவரிக்கும் கடன் மாற்றுதல் காரணிகளை (CCF) பயன்படுத்துகிறது. சுழற்சிக்கான அல்லாத வசதிகள், ஏற்கனவே பயன்படுத்தப்படும் அளவு மற்றும் அதனுடன் தொடர்புடைய எந்தவொரு வட்டியும் EAD எனக் கருதப்படுகிறது.

கொடுக்கப்பட்ட முன்னிருப்பு இழப்பு (LGD)

இழப்பு கொடுக்கப்பட்ட இயல்புநிலை (எல்.டி.டி.) என்பது வெளிப்பாட்டின் மீது ஏற்படும் இழப்பு அளவு, இது வெளிப்பாட்டின் சதவீதமாக வெளிப்படுகிறது. இந்த எல்ஜிடி விகிதங்கள், எதிர்பார்க்கப்படும் ஈ.ஏ.ஈவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட அளவுடன் ஒப்பிடுகையில் அல்லது எந்தவொரு இணைப்பிணைப் பெறும் வகையிலும் கணக்கில் எடுத்துக்கொள்ளும்.

எதிர்கால பண வரவுகளை மதிப்பிடுவதற்கான முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட, அதன் சில்லறை கடனளிப்பு தயாரிப்புகள், சிறிய ஓரே மாதிரியான பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. பயன்பாட்டு தரவு வரலாற்று ரீதியாக சேகரிக்கப்பட்ட இழப்புத் தரவை அடிப்படையாகக் கொண்டது மேலும் பரந்த பரிவர்த்தனை பண்புகள் (தயாரிப்பு வகை, இணை வகைகளின் பரந்த வரம்புகள்) மற்றும் கடன் பெறுபவரின் பண்புகளை உள்ளடக்கியது.

ஒவ்வொரு வருடமும், மூடிய ஒப்பந்தங்கள், 90 நாட்களுக்கு மேல், தங்கள் வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒரு முறையேனும் அமைந்திருத்தல் வேண்டும். எல்.டி.டி, முழுமையான கடன் பாய்ச்சலுக்கு முன்னால், முழுமையான கடன் வரவு வைக்கும் வரையில் செயல்படும். இந்த தரவுத் தொகுப்பில் கிட்டத்தட்ட மூடிய ஒப்பந்தங்களும் சேர்க்கப்படுகின்றன. கிட்டத்தட்ட மூடிய ஒப்பந்தங்கள் செயல்திறமிக்க கடன்கள் ஆகும், அவை நீண்ட காலமாக உள்ளன. பணப் பாய்ச்சல் வறண்டு விட்டது என்று வங்கியில் தீர்மானிப்பதில் ஒரு ஒப்பந்தம் கிட்டத்தட்ட முடிவடையும் என்று உறுதியாக உள்ளது.

எதிர்பார்த்த கடன் இழப்புகளுக்கான மொத்த சேத பகுப்பாய்வு

2018 டிசம்பர் 31 வரை	குறிப்பு	நிலை 1 ரூ. 000	நிலை 2 ரூ. 000	நிலை 3 ரூ. 000	மொத்தம் ரூ. 000
பணம் மற்றும் பணத்திற்கு இணையானவை	18.4	311	4,248	-	4,559
வங்கியுடனான அமைவிடங்கள்	20.2	573	-	-	573
வங்கிக்கான கடன்கள் மற்றும் வரவுகள்	24.2	49,716	-	-	49,716
பிற வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் வரவுகள்	25.3	5,110,245	1,752,572	61,889,977	68,752,793
OCI ஊடான நியாய மதிப்புடைய கடன் கருவிகள்	29.2	795	6,564	-	7,359
எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்புகளுக்கான மொத்த சேதம்		5,161,640	1,763,384	61,889,977	68,815,000

பலவேறு பொருளாதார சூழல்களில் ECL மாதிரிக்குட்பட்ட பகுப்பாய்வு

நிதியியல் சொத்துக்களுக்கான உதவித் தொகையில் பல பொருளாதார சூழ்நிலைகளில் ஏற்பட்ட தாக்கங்களை பின்வரும் அட்டவணை கோடிட்டுக் காட்டுகிறது.

எதிர்பார்த்த கடன் கடன்மீதான இழப்பு மற்றும் முன்னேற்றங்கள் ரூ. 000	
2017 டிசம்பர் 31 வரை	
சூழ்நிலை A நிலமை	14,974,918
அடிப்படை தன்மை-30%, மேற்தளம்-30%, கீழ்த்தளம்-40%	
சூழ்நிலை B	
அடிப்படை தன்மை-25%, மேற்தளம்-25%, கீழ்த்தளம்-50%	15,016,322
சேத இழப்பீடு மாற்றம் - அதிகரிப்பு/(குறைப்பு) - (B - A)	41,404
2017 டிசம்பர் 31 வரை	
சூழ்நிலை A நிலமை	
அடிப்படை தன்மை-30%, மேற்தளம்-30%, கீழ்த்தளம் -40%	14,974,918
சூழ்நிலை B	
அடிப்படை தன்மை-35%, மேற்தளம்-35%, கீழ்த்தளம்-30%	14,932,233
சேத இழப்பீடு மாற்றம் - அதிகரிப்பு/(குறைப்பு) - (B - A)	(42,685)

எதிர்பார்த்த கடன் கடன்மீதான இழப்பு மற்றும் முன்னேற்றங்கள் ரூ. 000	
2018 டிசம்பர் 31 வரை	
சூழ்நிலை A - உண்மை நிலமை	21,072,284
அடிப்படை தன்மை-30%, மேற்தளம்-30%, கீழ்த்தளம் - 40%	
சூழ்நிலை B	
அடிப்படை தன்மை-25%, மேற்தளம்-25%, கீழ்த்தளம் - 50%	21,164,182
சேத இழப்பீடு மாற்றம் - அதிகரிப்பு/(குறைப்பு) - (B - A)	91,897
2018 டிசம்பர் 31 வரை	
சூழ்நிலை A - உண்மை நிலமை	
அடிப்படை தன்மை-30%, மேற்தளம்-30%, கீழ்த்தளம் - 40%	21,072,284
சூழ்நிலை B	
அடிப்படை தன்மை - 35%, மேற்தளம் - 35%, கீழ்த்தளம் -30%	20,979,752
சேத இழப்பீடு மாற்றம் - அதிகரிப்பு/(குறைப்பு) - (B - A)	(92,533)

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

பல பொருளாதார சூழல்களில் ECL மாதிரிக்கு உள்ளீடுகளின் பகுப்பாய்வு

வங்கியானது CBSL, சர்வதேச நாணய நிதியம் மற்றும்/அல்லது உலக வங்கி போன்ற மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட தரவு ஆகிய தரவரிசைகளிலிருந்தும் தரவுகளைப் பெறுகிறது. பின்வரும் அட்டவணைகள் எதிர்பார்க்கப்படும் இழப்பின் முக்கிய இயக்கிகள் வங்கியின் அடிப்படை வழக்கு மதிப்பீட்டிற்காக பயன்படுத்தப்படும் யூகங்கள், அடிப்படை வழக்கு அடிப்படையிலான ECL மற்றும் 2017 மற்றும் 2018 டிசம்பர் 31 ஆம் திகதிகளில் பல பொருளாதார சூழல்களின் பயன்பாட்டின் விளைவு போன்றவற்றைக் கொண்டமைந்தன. ECL கணக்கீடுகளுக்கான பொருளாதார காட்சிகள் ஒவ்வொன்றிலும் பயன்படுத்தப்படும் முக்கிய முன்னோக்கு காணப்படும் பொருளாதார மாறிகள்/அனுமானங்களின் மதிப்புகள்.

2018 டிசம்பர் 31 வரை

முதன்மை இயக்கிகள்	ECL சூழ்நிலை	நியமிக்கப்பட்ட சாத்தியக் கூறு	2019	2020	2021	2022	2023	2024	2025
GDP வளர்ச்சி	சிறந்த நிலையில்	30%	3.92%	4.03%	4.15%	4.27%	4.32%	4.32%	4.32%
	சிறந்த நிலையில்	30%	3.80%	3.80%	3.80%	3.80%	3.80%	3.80%	3.80%
	மோசமான நிலையில்	40%	3.62%	3.58%	3.54%	3.50%	3.40%	3.40%	3.40%
பணவீக்கம் (YoY சராசரி)	சிறந்த நிலையில்	30%	4.09%	4.04%	4.00%	3.95%	3.83%	3.83%	3.83%
	சிறந்த நிலையில்	30%	4.30%	4.30%	4.30%	4.30%	4.30%	4.30%	4.30%
	மோசமான நிலையில்	40%	4.44%	4.57%	4.71%	4.84%	4.90%	4.90%	4.90%
வட்டி விகிதம் (PLR)	சிறந்த நிலையில்	30%	11.18%	11.00%	10.81%	10.63%	10.23%	10.23%	10.23%
	சிறந்த நிலையில்	30%	11.94%	11.94%	11.94%	11.94%	11.94%	11.94%	11.94%
	மோசமான நிலையில்	40%	12.48%	12.98%	13.49%	14.02%	14.25%	14.25%	14.25%
மாற்று விகிதம்- (US\$:LKR)	சிறந்த நிலையில்	30%	183.3	183.7	184.1	184.5	185.0	185.4	185.8
	சிறந்த நிலையில்	30%	194.6	207.2	220.5	234.7	249.8	250.0	250.0
	மோசமான நிலையில்	40%	218.7	250.0	250.0	250.0	250.0	250.0	250.0
வேலையின்மை (% தொழிலாளர் படையின்)	சிறந்த நிலையில்	30%	4.08%	4.07%	4.07%	4.06%	4.05%	4.05%	4.05%
	சிறந்த நிலையில்	30%	4.10%	4.10%	4.10%	4.10%	4.10%	4.10%	4.10%
	மோசமான நிலையில்	40%	4.12%	4.13%	4.14%	4.16%	4.16%	4.16%	4.16%

2017 டிசம்பர் 31 வரை

முதன்மை இயக்கிகள்	ECL சூழ்நிலை	நியமிக்கப்பட்ட சாத்தியக் கூறு	2018	2019	2020	2021	2022	2023	2024
GDP வளர்ச்சி	சிறந்த நிலையில்	30%	3.43%	3.54%	3.66%	3.78%	3.83%	3.83%	3.83%
	சிறந்த நிலையில்	30%	3.30%	3.30%	3.30%	3.30%	3.30%	3.30%	3.30%
	மோசமான நிலையில்	40%	3.12%	3.08%	3.04%	2.99%	2.90%	2.90%	2.90%
பணவீக்கம் (YoY சராசரி)	சிறந்த நிலையில்	30%	6.22%	6.13%	6.04%	5.95%	5.75%	5.75%	5.75%
	சிறந்த நிலையில்	30%	6.60%	6.60%	6.60%	6.60%	6.60%	6.60%	6.60%
	மோசமான நிலையில்	40%	6.87%	7.11%	7.36%	7.61%	7.73%	7.73%	7.73%
வட்டி விகிதம் (PLR)	சிறந்த நிலையில்	30%	10.63%	10.46%	10.29%	10.12%	9.75%	9.75%	9.75%
	சிறந்த நிலையில்	30%	11.33%	11.33%	11.33%	11.33%	11.33%	11.33%	11.33%
	மோசமான நிலையில்	40%	11.83%	12.28%	12.75%	13.24%	13.46%	13.46%	13.46%
மாற்று விகிதம்- (US\$:LKR)	சிறந்த நிலையில்	30%	153.2	153.6	153.9	154.3	154.6	155.0	155.3
	சிறந்த நிலையில்	30%	160.7	168.9	177.5	186.5	196.1	206.1	216.6
	மோசமான நிலையில்	40%	170.6	190.5	212.7	237.5	265.1	296.0	300.0
வேலையின்மை (% தொழிலாளர் படையின்)	சிறந்த நிலையில்	30%	4.18%	4.17%	4.17%	4.16%	4.15%	4.15%	4.15%
	சிறந்த நிலையில்	30%	4.20%	4.20%	4.20%	4.20%	4.20%	4.20%	4.20%
	மோசமான நிலையில்	40%	4.21%	4.23%	4.24%	4.25%	4.26%	4.26%	4.26%

பிணையம் மற்றும் ஏனைய கடன் வளர்ச்சிகள்

கடன் அபாயம் குறித்த தேரிய வெளிப்படுத்துகை,

எதிர்வினை கடன் அபாயம் மதிப்பீட்டின் அடிப்படையிலேயே தேவையான பிணையங்களின் வகைகள் மற்றும் அதன் தொகை நிர்ணயம் செய்யப்படுகின்றது.

ஒவ்வொரு பிணையங்களினதும் ஏற்றுக்கொள்ளும் தன்மை மற்றும் பெறுமதி என்பன குறித்து வழிகாட்டல்கள் காணப்படுகின்றன. பிணைய பெறுமதி மதிப்பீட்டு செயல்முறையானது மிகவும் கடுமையான அணுகுமுறைகளைக் கொண்டது என்பதுடன், சந்தையின் நிலைமைகளை பிரதிபலிக்கும் வகையில் அடிக்கடி இந்த

வழிகாட்டல்கள் மீளாய்வு செய்து மேம்படுத்தப்படுகின்றது. ஒப்பீட்டளவில் வங்கியின், பல்வகையையுடைய பிணைய பட்டியல்கள், குறித்த சொத்து வகையின் விலை வீழ்ச்சி மாற்றச் சாத்தியத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது.

பெற்றுக்கொள்ளப்படும் பிரதான பிணையங்கள் பின்வருமாறு

- ◆ காணி ஆதன சொத்துக்களுக்கான வர்த்தக ரீதியான குத்தகைக் கட்டணங்கள், வர்த்தக வரவுகள், சரக்கிருப்பு அட்டை, கார்பிரேட் மற்றும் தனிப்பட்ட பிணை.
- ◆ குடியிருப்பு சொத்துக்களுக்கான நுகர்வு அடிப்படையிலான குத்தகைக் கட்டணங்கள், தனிப்பட்ட பிணை.

நிதிச் சொத்து ஒன்றின் வகைக்கு அமைய கடன் அபாயம் தொடர்பில், அதி உச்ச வெளிக்காட்டுகை மற்றும் தேறிய வெளிக்காட்டுகையை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் அட்டவணை தெளிவுபடுத்துகின்றது.

2018 டிசம்பர் 31 வரை

	கடன் அபாய அதிகப்பட்ச வெளிப்பாடு	
	ரூ. '000	நிகர வெளிப்பாடு ரூ. '000
பணம் மற்றும் பண சமநிலை	57,879,933	7,501,166
வங்கிகளுக்கிடையிலான வாய்ப்புகள்	4,350,726	4,350,726
மாற்றமடையக்கூடிய நிதியியல் கருவிகள்		1,163,384
இலாபம் மற்றும் இழப்பின் ஊடாக நடாத்தப்பட்ட நியாய மதிப்பீடு		54,052,435
வங்கிக்கான கடன்கள் மற்றும் பண வரவுகள்	32,167,421	14,151,872
பிற வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் பண வரவுகள்	1,265,667,467	400,818,710
OCI மூலமான சமயங்கு கருவிகளின் நியாய மதிப்புகள்	1,179,922	1,179,922
OCI மூலமான கடன் பத்திரங்களின் நியாய மதிப்பு	4,731,261	4,731,261
திருத்தியமைக்கப்பட்ட தொகையில் மதிப்பிடப்படும் கடன் பத்திரங்கள்	201,650,435	201,650,435
மொத்தம்	1,622,842,984	689,599,911

2017 டிசம்பர் 31ஆம் திகதியில்

நிதியியல் சொத்துக்கள்	கடன் அபாய அதிகப்பட்ச வெளிப்பாடு	
	ரூ. '000	நிகர வெளிப்பாடு ரூ. '000
பணம் மற்றும் பண சமநிலை	68,958,012	31,579,829
வங்கியுடனான வாய்ப்புகள்	13,458,639	13,458,639
மாற்றமடையக்கூடிய நிதியியல் கருவிகள்		334,230
வர்த்தகத்திற்கான நிதி சொத்துக்கள்	53,042,557	53,042,557
வங்கிக்கான கடன்கள் மற்றும் பண வரவுகள்	86,097,515	47,889,817
பிற வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் பண வரவுகள்	1,074,247,652	330,659,135
விற்பனைக்கு உள்ள - நிதி முதலீடுகள்	3,415,344	3,415,344
முதிர்வடையக்கூடிய - நிதி முதலீடுகள்	112,351,039	112,351,039
மொத்தம்	1,411,904,988	592,730,590

கடன் அபாயத்தின் செறிவு

குறிப்பிட்ட ஓர் துறை, உற்பத்தி, பிராந்தியம் அல்லது நுகர்வோர், குழுவிற்கு அதிகளவில் கடன் வழங்குவதனை தவிர்ப்பதன் மூலம் கடன் ஆபத்து செறிவினை தவிர்த்துக்கொள்ள முடியும். குறிப்பிட்ட துறைகள் மற்றும் உற்பத்திகளுக்கு வழங்கப்படும் கடன் வரம்பு மீளாய்வு செய்யப்பட்டு, திருத்தி அமைக்கப்படுவதன் மூலம் வங்கியொன்றினால் வழங்கப்படும் கடன் அபாயத்தை மதிப்பீடு செய்து கொள்ள முடியும். குறிப்பாக செயற்பாட்டு தளத்தில் ஆபத்து சந்தர்ப்பங்களை ஆராய்ந்து இந்த வரம்பு நிர்ணயம் செய்யப்படுகின்றது. மேலும், தனிப்பட்ட கடன் பெறுனர் ஒருவருக்கு வழங்கப்படும் கடன் தொகை உச்ச வரம்பு நிர்ணயத்திற்கு மேலதிகமாக Herfindahl-Hirschman Index (HHI) முறையை பின்பற்றி கடன் செறிவு அபாயத்தை தடுப்பதற்கு வங்கி கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை எடுக்கின்றது. ஆபத்து முகாமைத்துவ பிரிவு, BIRMC மற்றும் பணிப்பாளர் சபை ஆகிய தரப்புகள் கடன் செறிவு தொடர்பில் காலத்திற்கு காலம் அவதானிப்புக்களை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இணங்கியுள்ள கடன் செறிவு அபாய வரம்புகள்

	Q4 - 2018	ரீர்ஜ வரம்புநிலை
தனிப்பட்ட வாடிக்கையாளர் (GOSL உடன்)	0.10	
தனிப்பட்ட வாடிக்கையாளர் (GOSL அற்ற)	0.02	0.15
தொழில்துறை பிரிவு (GOSL உடன்)	0.18	
தொழில்துறை பிரிவு (GOSL அற்ற)	0.12	0.20

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

நிதி சொத்துக்களுக்கான தொழிற்துறை ஆபத்துச் செறிவின் பகுப்பாய்வு கீழே தரப்பட்டுள்ளது.

2018 டிசம்பர் 31ம் திகதியில்

	அரசாங்கம்	வணிகம்	நிதி	விவசாயம்
நிதி சொத்துக்கள்				
பணம் மற்றும் பணத்திற்கு நிகரானவை			57,884,491	
இலங்கை மத்திய வங்கியிலுள்ள நிலுவை	51,615,796			
வங்கிகளுடனான வைப்புகள்			4,351,299	
நிதி சாதனங்கள்			1,163,384	
வர்த்தகத்திற்காக கையிருப்புள்ள ஏனைய நிதிசொத்துக்கள்				
நிதிச் சொத்துக்கள் - நியாய பெறுமதியில் இலாபம் அல்லது நட்டம்	53,875,479	65,057		58,644
நிதிச் சொத்துக்கள் - மாறும் விலையில்				
வங்கிகளுக்கான கடன் மற்றும் கொடுப்பனவுகள்	14,151,872		18,065,265	
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் கொடுப்பனவுகள்	553,469,625	144,907,135	10,048,375	11,117,541
மாறும்விலையில் கடன் வாசிப்பு	201,650,435			
நிதி முதலீடுகள் - முதிர்ச்சிக்கான இருப்பு				
நிதி சொத்துக்கள் - OCI மூலமான நியாயமான மதிப்பில்				
OCI மூலமான நியாயமான மதிப்பில் சம்பங்கு கருவிகள்	671,881	503,880	4,161	
OCI மூலமான நியாயமான மதிப்பில் கடன் கருவிகள்	1,680,310	1,554,202	1,130,165	
நிதி முதலீடுகள் - விற்பனைக்குள்ளது				
மொத்தம்	877,115,398	147,030,274	92,647,140	11,176,185

2017 டிசம்பர் 31ம் திகதியில்



	அரசாங்கம்	வணிகம்	நிதி	விவசாயம்
நிதி சொத்துக்கள்				
பணம் மற்றும் பணத்திற்கு நிகரானவை			68,958,012	
இலங்கை மத்திய வங்கியிலுள்ள நிலுவை	65,689,278			
வங்கிகளுடனான வைப்புகள்			13,458,639	
நிதி சாதனங்கள்			334,230	
வர்த்தகத்திற்காக கையிருப்புள்ள ஏனைய நிதிசொத்துக்கள்				
நிதிச் சொத்துக்கள் - நியாய பெறுமதியில் இலாபம் அல்லது நட்டம்	50,133,681	198,809	2,524,441	72,780
நிதிச் சொத்துக்கள் - மாறும் விலையில்				
வங்கிகளுக்கான கடன் மற்றும் கொடுப்பனவுகள்	47,889,817		38,207,698	
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் கொடுப்பனவுகள்	356,805,349	116,595,228	15,041,076	11,374,533
மாறும்விலையில் கடன் வாசிப்பு				
நிதி முதலீடுகள் - முதிர்ச்சிக்கான இருப்பு	112,351,039			
நிதி சொத்துக்கள் - OCI மூலமான நியாயமான மதிப்பில்				
OCI மூலமான நியாயமான மதிப்பில் சம்பங்கு கருவிகள்				
OCI மூலமான நியாயமான மதிப்பில் கடன் கருவிகள்				
நிதி முதலீடுகள் - விற்பனைக்குள்ளது	614,389	1,042,872	1,143,931	
மொத்தம்	633,483,553	117,836,908	139,668,027	11,447,313

தொழிற்சாலை	சுற்றுலா	வீடமைப்பு மற்றும் சொத்து வளர்ச்சி	நுகர்வு	சேவைகள்	ஏனையவை	ECL	மொத்தம்
						(4,558)	57,879,933
							51,615,796
						(573)	4,350,726
							1,163,384
							-
35,388		7,767		10,100			54,052,435
							-
						(49,716)	32,167,421
32,976,127	17,003,520	282,103,889	236,241,350	15,315,688	31,237,010	(68,752,793)	1,265,667,467
							201,650,435
							-
							-
							1,179,922
		366,585					4,731,261
							-
33,011,515	17,003,520	282,478,240	236,241,350	15,325,788	31,237,010	(68,807,640)	1,674,458,780

தொழிற்சாலை	சுற்றுலா	வீடமைப்பு மற்றும் சொத்து வளர்ச்சி	நுகர்வு	சேவைகள்	ஏனையவை	ECL	மொத்தம்
							68,958,012
							65,689,278
							13,458,639
							334,230
33,839		47,016		31,992			53,042,557
							-
							-
							86,097,515
30,277,308	13,130,666	272,043,503	222,798,291	7,521,039	28,660,659	(61,604,938)	1,012,642,714
							-
							112,351,039
							-
							-
		614,152					3,415,345
30,311,147	13,130,666	272,704,671	222,798,291	7,553,030	28,660,659	(61,604,938)	1,415,989,328

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

அழுத்த பரிசோதனை





ii. NPL இன் அதிகரிப்பு

	குறைந்தபட்ச தேவை. 2018	உண்மையான வரை 31/12/2018	சிறிய	நடுத்தர	பாரிய
எண்ணவிலான அதிர்ச்சி			5%	10%	20%
திருத்தப்பட்ட CAR %					
RWA % ஆன அடுக்கு 1 இன் மூலதனம்	8.875%	11.02%	10.94%	10.87%	10.72%
RWA % ஆன மொத்த மூலதனம்	12.875%	14.47%	14.39%	14.32%	14.17%

ii. NPL பிரிவுகளின் எதிர்மறை மாற்றங்கள்

	குறைந்தபட்ச தேவை. 2018	உண்மையான வரை 31/12/2018	சிறிய	நடுத்தர	பாரிய
எண்ணவிலான அதிர்ச்சி			50%	80%	100%
திருத்தப்பட்ட CAR %					
RWA % ஆன அடுக்கு 1 இன் மூலதனம்	8.875%	11.02%	10.81%	10.68%	10.60%
RWA % ஆன மொத்த மூலதனம்	12.875%	14.47%	14.26%	14.13%	14.05%



iii. அடமான இணைப்பிலுள்ள கட்டாய விற்பனை மதிப்பு வீழ்ச்சி

	குறைந்தபட்ச தேவை. 2018	உண்மையான வரை 31/12/2018	சிறிய	நடுத்தர	பாரிய
எண்ணவிலான அதிர்ச்சி			5%	10%	15%
திருத்தப்பட்ட CAR %					
RWA % ஆன அடுக்கு 1 இன் மூலதனம்	8.875%	11.02%	10.96%	10.91%	10.86%
RWA % ஆன மொத்த மூலதனம்	12.875%	14.47%	14.41%	14.36%	14.31%

கடன் தர பகுப்பாய்வு

கடன் காட்டி	2016	2017	2018
செயற்பாடற்ற விகிதம்	1.95%	1.91%	2.5%
மீதமுள்ள விகிதம்	9.78%	11.09%	11.88%
ஒதுக்கீட்டு உள்ளடக்கம்	110.4%	97.5%	72.3%
தொழில்துறை சராசரி NPL's	2.6%	2.5%	3.4%

திரவ இடர்

வங்கியினால் உறுதியளிக்கப்பட்ட நிதிக் கடப்பாடுகளை உரிய நேரத்தில் பூர்த்தி செய்ய முடியாத நிலைமை திரவ இடர் நிலைமையாக கருதப்படுகின்றது. அதாவது வருமான இழப்புச் சாத்தியங்கள் அல்லது மூலதன வீழ்ச்சி நிலைமையை குறிப்பிடலாம். சொத்து மற்றும் பொறுப்புகளுக்கு இடையிலான முரண்பட்ட நிலைமையினால் வங்கிகள் நிதி திரவ நிலையை அடையக்கூடிய ஆபத்துக்கள் காணப்படுகின்றன. இவ்வாறான ஆபத்து நிலைமையை சரியான முறையில் முகாமைத்துவம் செய்வது வங்கி செயற்பாடுகளின் முக்கிய மூலக்கூறாகும்.

வங்கியினால் உறுதியளிக்கப்பட்ட நிதிக் கடப்பாடுகளை உரிய நேரத்தில் பூர்த்தி செய்ய போதியளவு நிதி உண்டா என்பதனை மதிப்பீடு அல்லது அளவீடு செய்வதற்கு வங்கியின் திரவ இடர் ஆபத்து முகாமைத்துவ சட்டகம் வழியமைக்கின்றது. அழுத்தமான மற்றும் சாதாரண நிலைமைகளில் இது உறுதி செய்யப்படுகின்றது. திரவ இடர் மற்றும் ஆபத்து முகாமைத்துவ திணைக்களம் என்பனவற்றை முகாமைத்துவம் செய்யும் பொறுப்பு வங்கியின் திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளது. வரம்புகள் அல்லது ஒழுங்குமைக்கப்பட்ட விகிதங்கள் உள்ளிட்டன பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து கண்காணிக்கப்படும். மறுபுறத்தில், உள்ளக இலக்குகள் மற்றும் ஒழுங்கமைப்பு நியமங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதனை தொடர்ச்சியாக கண்காணித்து வங்கியின் திரவ நிலைமையை நிர்வாகம் செய்யும் பொறுப்பு ALCO விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாய்ச்சல் மற்றும் இருப்பு ஆகிய இரட்டை வழிமுறைகளின் ஊடாக வங்கியின் திரவத்தன்மை அளவீடுசெய்யப்படுகின்றது. பாய்ச்சல் முறைமை திரவத்தமை அளவீட்டு முறையானது உட்பாய்ச்சல் மற்றும் வெளிப்பாய்ச்சலுக்கு இடையிலான இடைவெளியின் அடிப்படையில் பல்வேறு காலப் பகுதிகளில் சொத்துக்கள் பொறுப்புக்களின் முதிர்ச்சி நிலையை கருத்திற் கொண்டமைந்ததாகும். இருப்பு அளவீட்டு முறையானது கடன் முதல் சேமிப்பு வீதம், பொறுப்புக்கள் வீதம்(பயன்படுத்தப்படாத வங்கி மேலதிகப்பற்று அல்லது வங்கிக்களுக்கு இடையில் பயன்படுத்தப்பட்ட தொகை), சட்ட திரவ வீதம் மற்றும் ஒட்டுமொத்த இடைவெளி வீதம் போன்ற முக்கியமான வீதங்களின் அடிப்படையில் அளவீடு செய்யப்படுகின்றது.

நிதிசொத்து மற்றும் பொறுப்புகள் பகுப்பாய்வு

2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் முதிர்ச்சி விவரங்கள்

						மொத்தம்	
	3 மாதங்கள் வரை	3-12 மாதங்கள்	1-3 வருடங்கள்	3-5 வருடங்கள்	5 வருடங்களுக்கு மேல்	2018	2017
சொத்துக்கள்							
பணம் மற்றும் பணத்திற்கு இணையானவை	57,879,933	-	-	-	-	57,879,933	68,958,012
மத்திய வங்கி உடனான இணைப்பு	15,034,997	20,927,837	5,169,634	5,038,206	5,445,122	51,615,796	65,689,278
வங்கியுடனான வாப்புகள்	4,350,726	-	-	-	-	4,350,726	13,458,639
வங்கியுடனான மாற்றங்கள்	149,610	1,013,774	-	-	-	1,163,384	334,230
விற்பனைக்குள்ள ஏனைய நிதியியல் சொத்துக்கள்	-	-	-	-	-	-	53,042,557
இலாபம் மற்றும் இழப்பு மூலமான நிதியியல் நியாய மதிப்பு	54,052,435	-	-	-	-	54,052,435	-
வங்கிக்கான கடன்கள் மற்றும் பண வரவுகள்	6,429,198	7,791,380	3,005,889	4,215,966	10,724,988	32,167,421	86,097,515
பிற வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் பண வரவுகள்	252,964,856	306,561,578	118,270,477	165,882,455	421,988,101	1,265,667,467	1,012,642,714
வட்டி விகிதத்தின்படி கடன் பத்திரங்கள் கண்க்கிடப்படுகின்றது	36,921,303	51,261,349	54,314,718	59,153,065	-	201,650,435	-
முதிர்வடையக்கூடிய - நிதி முதலீடுகள்	-	-	-	-	-	-	112,351,039
OCI %லமான நிதியியல் சொத்து மதிப்பு	5,911,183	-	-	-	-	5,911,183	-
விற்பனைக்கு உள்ள - நிதி முதலீடுகள்	-	-	-	-	-	-	3,415,344
துணை நிறுவனங்களின் முதலீடுகள்	-	-	-	-	1,027,542	1,027,542	1,325,766
நல்லெண்ண மற்றும் புலப்படாத சொத்துக்கள்	-	-	-	-	439,517	439,517	225,058
சொத்து ஆலை மற்றும் உபகரணங்கள்	-	-	-	-	26,259,745	26,259,745	25,047,501
முதலீட்டு பண்டங்கள்	-	-	-	-	1,264,752	1,264,752	1,222,299
முற்கொடுப்பளவு ஒப்பந்தங்கள்	-	-	-	-	461,043	461,043	483,886
பிற சொத்துக்கள்	28,490,912	1,632,123	200,855	467,720	-	30,791,610	22,805,270
மொத்த சொத்துக்கள் 2018	462,185,153	389,188,041	180,961,573	234,757,412	467,610,810	1,734,702,989	-
மொத்த சொத்துக்கள் 2017	303,722,491	341,169,056	150,670,623	207,705,140	463,831,797	-	1,467,099,108

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

	மொத்தம்					2018	2017
	3 மாதங்கள் வரை	3-12 மாதங்கள்	1-3 வருடங்கள்	3-5 வருடங்கள்	5 வருடங்களுக்கு மேல்		
பொறுப்புகள்							
வங்கிக்கானது	99,459,036	38,572,384	-	-	-	138,031,420	80,676,350
வங்கிபுடனான மாற்றங்கள்	1,502,204	1,010,001	-	-	-	2,512,205	273,975
ஏனைய வாடிக்கையாளர்களுக்கானது	396,413,675	521,780,261	131,584,517	118,743,875	254,438,912	1,422,961,240	1,244,002,768
ஏனைய பெறல்கள்	25,634,093	9,941,461	-	-	-	35,575,554	24,380,962
தற்போதைய வரி பொறுப்புகள்	4,004,218	-	-	-	-	4,004,218	4,064,907
ஒத்திவைக்கப்பட்ட வரி பொறுப்புகள்	-	-	-	-	3,954,834	3,954,834	4,455,617
ஏனைய பொறுப்புகள்	13,730,230	8,642,258	1,168,086	379,115	-	23,919,689	19,256,075
தவணை நிறுவனங்களுக்கான	-	-	-	-	-	-	-
தவணை கடன்களுக்கான கடன் தீர் நிதி திரட்டு	-	-	-	12,533,904	-	12,533,904	12,531,728
குறிப்பிட்ட மூலதனம்	-	-	-	-	12,201,998	12,201,998	12,201,998
சட்டரீதியான நிதி ஒதுக்கு	-	-	-	-	6,669,490	6,669,490	5,814,744
ஏனைய ஒதுக்கீடு	-	-	-	-	26,008,948	26,008,948	25,117,785
பெறப்பட்ட வருவாய்	-	-	-	-	46,329,489	46,329,489	34,322,199
மொத்த பொறுப்புகள் 2018	540,743,456	579,946,365	132,752,603	131,656,894	349,603,671	1,734,702,989	-
மொத்த பொறுப்புகள் 2017	471,531,976	437,386,525	119,772,683	111,007,864	327,400,059	-	1,467,099,108
நிகர இடைவெளி 2018	(78,558,303)	(190,758,324)	48,208,970	103,100,518	118,007,139	-	-
நிகர இடைவெளி 2017	(167,809,485)	(96,217,469)	30,897,940	96,697,276	136,431,738	-	-

2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான நிதி பொறுப்புகளின் வரையறுக்கப்பட்ட பணப் பாக்களின் முதிர்வு விவரங்கள்

நிதியியல் பொறுப்புகள்	கோரிக்கை	3 மாதங்களுக்கு	3-12	1-5	மொத்தம்
		உட்பட்டது	மாதங்கள்	வருடங்கள்	
வங்கிக்கானது	1,029,149	74,580,135	46,312,808	18,954,035	140,876,127
மாற்றமடைய கூடிய நிதியியல் கருவிகள்	-	65,252,442	11,096,720	-	76,349,162
ஏனைய வாடிக்கையாளர்களுக்கானது	551,825,065	525,328,329	538,550,217	20,955,789	1,636,659,400
ஏனைய பெறல்கள்	-	31,516,322	666,956	3,460,134	35,643,411
தவணை கடன்களுக்கான கடன் தீர் நிதி திரட்டு	-	-	1,591,604	17,306,541	18,898,145
மொத்த கழிவற்ற நிதியியல் பொறுப்புகள்	552,854,214	696,677,227	598,218,305	60,676,499	1,908,426,245

2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான நிதி கடன்களின் வரவு செலவுத் திட்டப் பணத்தின் முதிர்வு விவரங்கள்

நிதியியல் பொறுப்புகள்	கோரிக்கை	3 மாதங்களுக்கு	3-12	1-5	மொத்தம்
		உட்பட்டது	மாதங்கள்	வருடங்கள்	
வங்கிக்கானது	1,387,153	33,988,344	26,756,210	21,046,693	83,178,401
மாற்றமடைய கூடிய நிதியியல் கருவிகள்	-	10,658,583	5,050,510	-	15,709,093
ஏனைய வாடிக்கையாளர்களுக்கானது	537,262,885	362,729,720	423,992,840	20,019,103	1,344,004,548
ஏனைய பெறல்கள்	-	20,371,516	1,010,462	3,089,927	24,471,905
தவணை கடன்களுக்கான கடன் தீர் நிதி திரட்டு	-	-	1,591,604	18,898,145	20,489,749
மொத்த கழிவற்ற நிதியியல் பொறுப்புகள்	538,650,038	427,748,163	458,401,627	63,053,868	1,487,853,696

பணப்புழக்கம் - திரவ பொறுப்புகள் (இலங்கை ரூபாய்)


DBU	31.12.2018			
	க்கான மிகுதி	சூழ்நிலை 1	சூழ்நிலை 2	சூழ்நிலை 3
எண்ணளவிலான அதிர்ச்சி		5%	10%	15%
திரவ சொத்துக்கள் (ரூ. Mn)	333,377	333,377	333,377	333,377
மொத்த பொறுப்புகள் (ரூ. Mn)	1,456,076	1,456,076	1,456,076	1,456,076
பொறுப்புகளின் வீழ்ச்சி (ரூ. Mn)		72,804	145,608	218,411
திருத்தப்பட்ட திரவ பொறுப்புகள் (ரூ. Mn)		1,383,272	1,310,468	1,237,665
திருத்தப்பட்ட திரவ சொத்துக்கள் (ரூ. Mn)		260,573	187,769	114,966
தாக்கத்திற்கு பின்னரான திரவ சொத்து விகிதம்	22.90%	18.84%	14.33%	9.29%

பணப்புழக்கம் - திரவ பொறுப்புகள் (அமெரிக்க டொலர்)

OSBU	31.12.2018			
	க்கான மிகுதி	சூழ்நிலை 1	சூழ்நிலை 2	சூழ்நிலை 3
எண்ணளவிலான அதிர்ச்சி		5%	10%	15%
திரவ சொத்துக்கள் (USD '000)	304,504	304,504	304,504	304,504
மொத்த பொறுப்புகள் (USD '000)	1,124,949	1,124,949	1,124,949	1,124,949
பொறுப்புகளின் வீழ்ச்சி (USD '000)		56,247	112,495	168,742
திருத்தப்பட்ட திரவ பொறுப்புகள் (USD '000)		1,068,702	1,012,454	956,207
திருத்தப்பட்ட திரவ சொத்துக்கள் (USD '000)		248,257	192,009	135,762
தாக்கத்திற்கு பின்னரான திரவ சொத்து விகிதம்	27.07%	23.23%	18.96%	14.20%

அழுத்த சோதனை பணம் மற்றும் சில்லறைப் பண மீள்பெறல்கள்

	1 மாதம்	1 - 3	3 - 6	6 - 9	9 - 12	1 - 3	3 - 5	Over 5
	வரையில்	மாதங்கள்	மாதங்கள்	மாதங்கள்	மாதங்கள்	ஆண்டுகள்	ஆண்டுகள்	ஆண்டுகள்
அளவு	-20%	-40%	-50%	-50%	-25%	-20%	-10%	-5%
வலியுறுத்தப்படாத	-4%	0%	-8%	-19%	-21%	-16%	-10%	0%
சூழ்நிலை I	-36%	-26%	-24%	-22%	-23%	-18%	-12%	0%
சூழ்நிலை II	-39%	-27%	-25%	-22%	-23%	-18%	-12%	0%
சூழ்நிலை III	-43%	-31%	-27%	-24%	-24%	-18%	-12%	0%



நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

சந்தை அபாயம்

சந்தை அபாயம் என்பது வருமானங்கள் மற்றும் சந்தை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய நட்டங்களை குறிக்கின்றது, வட்டி வீதம், பங்குப் பெறுமதி, அந்நிய செலாவணி வீதம் மற்றும் பிணை, பொருட்களின் விலைகள் போன்ற சந்தை மாறிகளினால் ஏற்படக்கூடிய பாதக நிலைமைகள், நிதிக் கருவிகள் எதிர்கால காசுப் பாய்ச்சல் வீழ்ச்சி சந்தை அபாயமாக கருதப்படுகின்றது. அநேகமான வங்கியின் செயற்பாடுகள் குறைந்தபட்சம் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சந்தை அபாய மூலங்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றன. வர்த்தக மற்றும் வர்த்தகமல்லாத புத்தகங்களின் வட்டி வீத அபாயமே சந்தை அபாயத்தை பிரதானமாக கட்டுப்படுத்துகின்றது, மேலும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களினால் அடகுக் கடன் சேவையில் ஆபத்து நிலைமை காணப்படுகின்றது.

சபை ரீதியில், சந்தை அபாயத்திற்கான சாத்தியங்களை BIRMC கண்காணிப்பு செய்கின்றது, வங்கியின் சந்தை அபாய முகாமைத்துவ சட்டகம், கொள்கைகள், அபாய எல்லை வரம்பு என்பன குறித்தும் இந்த அமைப்பு முன்மொழிவுகளை வழங்கி வருகின்றது. நிறைவேற்று அதிகார மட்டத்தில் சந்தை அபாய முகாமைத்துவ சட்டகத்தை அமுல்படுத்தும் பொறுப்பு ALCO வினைச் சாரும், வங்கியின் சந்தை அபாய ஆளுகையானது, சொத்து மற்றும் இயலாமை முகாமைத்துவ கொள்கை, திறைசேரி முகாமைத்துவ கொள்கை, அந்நிய செலாவணி ஆபத்து கொள்கை, அழுத்த பரிசோதனை கொள்கை என்பனவற்றை உள்ளடக்கியதாகும். சந்தையுடன் தொடர்புடைய அனைத்து அபாயங்கள் குறித்தும் இந்த சட்டங்கள் கூட்டாக ஆலோசனை வழிகாட்டல்களை வழங்குகின்றன. முறைமைகள், செயல்முறைகள், கருவிகள், கண்டு பிடிப்பதற்கான தொழில்நுட்பங்கள், மதிப்பீடுகள், வரையறுத்தல், கண்காணித்தல் மற்றும் அறிக்கையில் போன்ற விடயங்கள் தொடர்பில் இவ்வாறு ஆலோசனை வழங்கப்படுகின்றது. எழக்கூடிய சந்தை அபாய சாத்தியப்பாடுகள் தொடர்பிலான கொள்கைகள் அடிக்கடி மீளாய்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்படுகின்றது. வங்கியின் திறைசேரி மற்றும் ஆபத்து முகாமைத்துவம் ஆகியனவற்றுக்கு கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளின் மூலம் சந்தை அபாயங்களை நிர்வாகம் செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

வங்கியின் வர்த்தக பட்டியல்களின் போது சந்தை அபாய சாத்தியங்களை அளவிட்டு செய்தல் மற்றும் கட்டுப்படுத்தலுக்கு ஆபத்தில் பெறுமதியே (VaR) பிரதான கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. வர்த்தக பட்டியலின் ஆபத்தில் பெறுமதியானது, பாதகமான சந்தை நிலைமைகளினால் குறிப்பிட்ட காலத்தில் ஏற்படக்கூடிய நட்டங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றது. வங்கியின் 99 வீத நம்பிக்கையின் அடிப்படையில் ஆபத்தில் பெறுமதி மாதிரி பயன்படுத்தப்படுவதுடன், ஒருநாள் தக்க வைத்தல் என்ற எடுகோளின் அடிப்படையிலானது. மாறுபாடு மற்றும் இணை மாறுபாட்டு முறையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆபத்தில் பெறுமதி முறைமை மாதிரி அமைந்துள்ளது.

வங்கிகள் சந்தை அபாயம் தொடர்பில் ஆபத்தில் பெறுமதி வரையறைகளை பயன்படுத்திக்கொள்கின்றன. குறிப்பாக அந்நிய செலாவணி, வட்டி வீதம் மற்றும் ஏனைய விலை ஆபத்துக்கள் தொடர்பில் இந்த முறை பின்பற்றப்படுகின்றது. ஆபத்தில் பெறுமதி வரையறைகள் மீளாய்வுக்கு உட்படுத்தப்படுவதுடன், BIRMC இன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. வர்த்தக பட்டியல்களுக்கு ஆபத்தில் பெறுமதி வரையறைகள் ஒதுக்கப்படுகின்றன. VaR இன் உச்ச வரம்பின் அடிப்படையில் நாள் தோறும் VaR அளவிட்டு செய்யப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றது. நாள் தோறும் திறைசேரி மத்திய அலுவலகத்தினால் இவ்வாறு கண்காணிக்கப்படுகின்றது. ஆபத்து முகாமைத்துவ பிரிவின் பணிப்புரைக்கு அமைய இந்த விடயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

வட்டி வீத அபாயம்


முக்கிய சொத்துக்கள் தொடர்பில் வங்கியின் வட்டி வீத அறிமுகமானது வருமானங்களையும், மூலதனத்தையும் இழக்கச் செய்யக் கூடிய வட்டி வீத அபாயங்களைக் கொண்டதாகும். இவ்வாறான சொத்துக்களின் சந்தைப் பெறுமதியானது வட்டி வீதங்கள் மற்றும் கடன் பரவுகை ஆகியனவற்றின் அடிப்படையில் ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கும். கடன் கொடுப்பதற்கான இயலாமை, பிணை வர்த்தகம் மற்றும் வைப்பு பொறுப்புக்கள் என்பனவற்றின் அடிப்படையிலேயே வங்கியின் வட்டிவீத அபாயம் உருவாகின்றது.

கால இடைவெளி ஆய்வு, வீ.ஏ.ஆர். மற்றும் ஆபத்தில் வருமானம் ஆகியனவற்றை உள்ளடக்கியே வட்டி வீத அபாயம் தொடர்பிலான அளவிட்டு

தொழில்நுட்பம் அமைந்துள்ளது. முக்கியமான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் என்பன அவற்றின் முதிர்ச்சிக் காலத்தின் அடிப்படையில் சிறு கால அளவிட்டு அலகுக்காக பிரிக்கப்படுகின்றது. வட்டி வீத அபாயம் மற்றும் கால இடைவெளி என்பனவற்றின் அடிப்படையில் இந்த விடயங்கள் கணக்கிடப்படுகின்றது.

வட்டிவீத அபாயத்துக்கான அழுத்த பரிசோதனை


திருத்தப்பட்ட CAR	Q1	Q2	Q3	Q4
அடுக்கு 1 CAR	8.73%	9.58%	9.08%	9.83%
மொத்த CAR	12.49%	13.26%	12.70%	13.28%



அந்நிய செலாவணி அபாயம்

அந்நிய செலாவணி ஆபத்து (அந்நிய செலாவணி) என்பது நானையமாற்று விகிதங்களில் எதிர்மறையான ஏற்றத்தாழ்வுகளிலிருந்து வருகின்ற வருமானம் மற்றும்/அல்லது மூலதனத்தின் சாத்தியமான தாக்கமாகும். வங்கியின் இவ்வாறான வெளிக்கொணர்வுகள் பிரத்தியேக வர்த்தகத்தையும், ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வெளிநாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்படும் பணம் என்பனவற்றையும் தடுக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.



ஆபத்தில் பெறுமதி அல்லது வீ.ஏ.ஆர் கணக்கீட்டை வங்கி மேற்கொள்வதுடன், அந்நிய செலாவணி அபாயம் குறித்த விடயம் சார் முதலீடுகளை அழுத்தி நிற்கும். வங்கியின் திறைசேரி முகாமைத்துவ முறைமை மற்றும் புளும்பேர்க் முறைமை ஆகியனவற்றில் சமந்திரமான அடிப்படையில் ஆபத்தில் பெறுமதி கணிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. வங்கியின் லாப சாத்தியத் தொகை மற்றும் மூலதன பொருத்த அளவு ஆகியனவற்றில் வட்டி வீதங்களை பிரயோகித்து அழுத்த பரிசோதனை செய்யப்படுகின்றது



2018 இன் அபாயங்களின் தொடர்ச்சியான அளவு

— 2018 இன் VaR

அதிரசமிக்க அழுத்த மாற்று பரிசோதனை



குறைந்தபட்ச தேவை. 2018	உண்மையான வரை 31/12/2018	சிறிய	நடுத்தர	பாரிய	
எண்ணவிலான அதிர்ச்சி		5%	10%	15%	
திருத்தப்பட்ட CAR %					
RWA % ஆன அடுக்கு 1 இன் மூலதனம்	8.875%	11.02%	11.00%	10.98%	10.96%
RWA % ஆன மொத்த மூலதனம்	12.875%	14.47%	14.45%	14.43%	14.41%

சமபங்கு அபாயம்

வங்கி கொண்டுள்ள சமபங்கு முதலீடுகளின் பெறுமதியில் ஏற்ற இறக்கங்கள் வெளிக்கொணரப்படும் போது ஏற்படும் மாற்றங்களினால் சமபங்கு அபாயம் ஏற்படுகின்றது. வங்கியில் தற்பொழுது காணப்படும் விற்பனை முதலீட்டு நிதி மற்றும் வங்கியினால் துணை நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் தந்திரோபாய முதலீடுகள் தவிர்ந்த ஏனைய முதலீடுகளினால் சமபங்கு அபாயம் முதன்மையாக உருவாகின்றது.

முதலீடுகள் குறித்த சகல கொள்கைகளையும் வகுத்தல் மற்றும் வங்கியின் முதலீட்டு அபாயத்தை முகாமைத்துவம் செய்யும் பொறுப்பு பி.ஐ.பி.சி (Board Investment Banking Committee) நிறுவனத்தைச் சாரும், ஆபத்தின் தன்மையைக்கு அமைய இந்த முகாமைத்துவப் பணிகள் மேற்கொள்ளப்படும். சபையினால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு வங்கி கொள்கை வழிகாட்டியில் செயன்முறைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதுடன், சமபங்கு அபாயம் மற்றும் நடடத்தை குறைப்பதற்கான கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

குறைந்தபட்ச தேவை. 2018	உண்மையான வரை 31/12/2018	சிறிய	நடுத்தர	பாரிய	
எண்ணவிலான அதிர்ச்சி		5%	10%	20%	
திருத்தப்பட்ட CAR %					
1ம் அடுக்கு மூலதன விகிதம்	8.875%	11.02%	11.01%	11.00%	10.99%
மொத்த மூலதன விகிதம்	12.875%	14.47%	14.46%	14.45%	14.44%

செயற்பாட்டு அபாயம்

தோல்வியடைந்த உள்ளக செயன்முறைகள், முறைமையில் தோல்வி, மனித தவறுகள், ஊழல் மோசடி அல்லது புற நிகழ்வுகளினால் ஏற்படக் கூடிய நடடம் செயற்பாட்டு அபாயம் எனப்படும். செயல்திறன் தோல்வியடையும் போது செயற்பாட்டு அபாய நன்மதிப்பினை பாதிக்க கூடும் என்பதுடன், சட்ட மற்றும் ஒழுங்குபடுத்தல் பாதிப்புக்களையும் எதிர்நோக்க இந்நிலைமம், மேலும் நிதி நடடங்களையும் எதிர்நோக்கக்கூடிய சாத்தியங்கள் உண்டு. வர்த்தக நடவடிக்கைகள், உற்பத்திகள் மற்றும் செயன்முறைகளின் போது செயற்பாட்டு அபாயம் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

மாறுபட்ட வகையிலான செயற்பாட்டு அபாய சாத்தியப்பாடுகளை கொள்கைகள், கட்டமைப்புக்கள் மற்றும் செயன்முறைகளின் ஊடாக நிர்வாகம் செய்யும் இடமாக வங்கியின் செயற்பாட்டு அபாய சட்டகம் காணப்படுகின்றது என்பதே தெளிவாக விதந்துரைக்கப்படுகின்றது. செயற்பாட்டு முகாமைத்துவ சட்டகத்தை உருவாக்குதல், கொள்கை வகுத்தல் போன்றப் பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு பணிப்பாளர் சபை உறுப்பினர்களைச் சாரும். அபாய முகாமைத்துவ பிரிவு நடட நிகழ்வுகளை பதிவு செய்து அதனை காலக்கிரம அடிப்படையில் செயற்பாட்டு முகாமைத்துவ குழுவிடம் தெரியப்படுத்தும். புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள செயற்பாட்டு ஆபத்து முகாமைத்துவ முறைமை (தற்பொழுது இந்த முறைமை பகுதியளவில் வியாபித்து வருகின்றது) டேட்டா வெயர் ஹவுஸ் திட்டத்தின் ஓர் அங்கமாக காணப்படுகின்றது. செயற்பாட்டு ஆபத்துக்கள் குறித்து விவேகமான முறையில் வங்கிக்கு பரிந்துரைகள் வழங்கப்படுகின்றது. இதேவேளை, செயற்பாட்டு ஆபத்து முகாமைத்துவ செயன்முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதனை நிறுவனத்தின் உள்ளக கணக்காய்வு முறைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மூலதன முகாமைத்துவம்

வங்கியின் மூலதன முகாமைத்துவ சட்டகத்தின் வடிவமைப்பானது முதலதனம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி அபிவிருத்திகள், வங்கிக்கான நிதியீட்ட வழிகள் என்பனவற்றை ஒழுங்குபடுத்தும் தேவைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மூலதன தாராள விகிதம் (CAR) இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களுக்கு அமைவான சட்டகமொன்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது. 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல், பேசல் III வழிகாட்டல்களின் அடிப்படையை வங்கி பின்பற்ற வேண்டும். பேசல் III சட்டகத்தின் அடிப்படையில் வங்கி மூலதன தாராள விகிதம் குறைந்தபட்சம் 8.875 வீதமாக பேணப்பட வேண்டும் என்பதுடன் 31.12.2018ல், இணை மூலதனம் (முதல் நிலை) மற்றும் ஓட்டுமொத்த மூலதன தாராள விகிதம் 12.875 வீதமாக பேணப்பட வேண்டும்.

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

2017 டிசம்பர் 31, மற்றும் 2018 டிசம்பர் 31 ஆம் திகதிகளில் மூலதனத்தின் கணிப்பு மற்றும் விகிதங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

ஐந்தொகையின் வெளிப்பாடுகள்

டிசம்பர் 31 வரை	இருப்பு		வங்கி	இடர் எடையிடப்பட்ட இருப்பு	
	2018 ரூ. '000	2017 ரூ. '000	கடன் மாற்றம் %	2018 ரூ. '000	2017 ரூ. '000
சொத்துக்கள்					
இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் மீதான கோரிக்கை	347,561,916	242,199,833	0-20	17,168,164	-
வெளிநாட்டு இறையாண்மை மற்றும் அவர்களின் வங்கியின் உரிமைகோரல்கள்	-	-	0-150	-	-
பொதுத் துறை நிறுவனங்களின் கூற்றுக்கள் (PSEs)	100,309,295	16,175,771	20-150	42,988,197	11,311,791
அதிகாரபூர்வ நிறுவனங்களின் உரிமை கோரிக்கை மற்றும் பன்முக அபிவிருத்தி வங்கிகள் (MDBs)	-	-	0-150	-	-
வங்கிகள் மீதான உரிமை கோரல்கள்	6,542,453	25,390,923	20-150	1,665,193	7,418,602
நிதி நிறுவன கூற்றுக்கள்	20,350,843	13,354,043	20-150	7,170,309	4,138,975
பெருநிறுவன கூற்றுக்கள்	162,601,331	138,136,979	20-150	148,099,702	123,760,332
சில்லறை கோரிக்கைகள்	349,093,288	320,848,656	75-100	275,611,320	248,552,666
தங்கத்திற்கான பாதுகாப்பு கோரல்கள்	149,826,584	136,485,146	20-100	1,030	365,762
குடியிருப்பு வசதிகளின் பாதுகாப்பு கோரல்கள்	65,491,678	81,190,702	50-100	32,745,839	40,595,351
வர்த்தக ரீதியிலான நிலுலன்களின் பாதுகாப்பு கோரிக்கை	-	-	100	-	-
செயற்பாடுகளுக்கான சொத்துக்கள் (NPAs)	15,502,259	7,364,951	50-150	21,262,647	9,673,122
உயர் இடர் பிரிவுகள்	750,573	631,345	150-250	1,876,434	1,578,363
பணப் பொருட்கள்	50,952,722	39,045,329	0-20	113,880	333,429
சொத்துக்கள் தாவர மற்றும் உபகரணங்கள்	27,985,546	26,753,689	100	27,985,546	26,753,689
ஏனைய சொத்துக்கள்	18,682,343	20,874,876	100	18,682,343	20,874,876
மொத்தம்	1,315,650,834	1,068,452,243		595,370,603	495,356,958

ஐந்தொகைக்கு புறம்பான வெளிப்பாடுகள்

டிசம்பர் 31 வரை	இருப்பு		வங்கி	இடர் எடையிடப்பட்ட இருப்பு	
	2018 ரூ. '000	2017 ரூ. '000	கடன் மாற்றம் காரணி (%)	2018 ரூ. '000	2017 ரூ. '000
முறிச்சட்டங்கள்					
நேரடி கடன் மாற்றங்கள்	17,320,444	14,765,115	100	17,320,444	14,765,115
பரிவர்த்தனை தொடர்பான சிக்கல்கள்	50,034,132	44,276,080	50	25,017,066	22,138,040
குறுகிய கால சுய முடிவை எட்டும் வர்த்தக தொடர்பான முரண்பாடுகள்	127,592,317	44,929,701	20	25,518,463	8,985,940
விற்பனை மற்றும் மறுசீமைப்பு மற்றும் சொத்து விற்பனை ஒப்பந்தங்கள் வங்கியுடனான கடன் ஆபத்துக்கள்	-	-	100	-	-
ஒரு நடப்பு முன்மொழிவு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடப்பாடுகள்	-	-	50	-	-
ஒரு ஆண்டுக்கால வரையான அசல் முதிர்ச்சியுடைய மற்ற கடமைகள் அல்லது எந்த நேரத்திலும் நிபந்தனையற்ற முறையில் ரத்து செய்யப்படலாம்	39,154,403	30,100,985	0-20	7,830,881	6,020,197
ஒரு வருடம் வரையிலான அசல் முதிர்ச்சி கொண்ட பொறுப்புகள்	-	-	20	-	-
ஒரு வருடத்திற்கும் அதிகமான அசல் முதிர்ச்சி கொண்ட ஏனைய பொறுப்புகள்	-	-	50	-	-
அந்நிய செலாவணி ஒப்பந்தங்கள்	93,970,452	39,915,527	0-5	1,879,409	798,311
வட்டி விகித ஒப்பந்தங்கள்	-	-	0-3	-	-
மொத்தம்	328,071,748	173,987,408		77,566,263	52,707,603

	வங்கி	
	2018 ரூ. '000	2017 ரூ. '000
மூலதன கணக்கீடு		
பொதுவான சமயங்கு அடுக்கு I (CET 1) மூலதனம்	74,623,023	62,084,793
மொத்த அடுக்கு I இன் மூலதனம்	74,623,023	62,084,793
மொத்த மூலதனம்	97,987,548	77,554,147
விகிதங்களின் கணக்கீடு		
கடன் ஆபத்திற்கான மொத்த அபாய சொத்துக்கள்	595,370,603	495,356,958
சந்தை ஆபத்திற்கான மொத்த அபாய சொத்துக்கள்	7,552,947	5,252,085
செயற்பாட்டு ஆபத்திற்கான மொத்த அபாய சொத்துக்கள்	74,300,869	73,396,393
மொத்த அபாய சொத்துக்கள்	677,224,419	574,005,436
பொதுவான சமயங்கு I (CET1) அடுக்கு மூலதன விகிதம் (குறைந்தபட்ச தேவை): 7.375%-2018, 6.25%-2017)	11.02	10.82
மொத்த மூலதனத்தின் I அடுக்கு (அடுக்கு 1) (குறைந்தபட்ச தேவை: 8.875%-2018, 7.75%-2017)	11.02	10.82
மொத்த மூலதன விகிதம் (குறைந்தபட்ச தேவை: 12.875%-2018, 11.75%-2017)	14.47	13.51

ஐந்தொகையின் வெளிப்பாடுகள்

டிசம்பர் 31 வரை	குழுமம்				
	2018 ரூ. '000	2017 ரூ. '000	இருப்பு கடன் மாற்றம் %	இடர் எடையிடப்பட்ட 2018 ரூ. '000	2017 ரூ. '000
சொத்துக்கள்					
இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் மீதான கோரிக்கைகள்	355,632,691	247,847,622	0-20	17,168,164	-
வெளிநாட்டு இறையாண்மை மற்றும் அவர்களின் வங்கியின் உரிமைகோரல்கள்	-	-	0-150	-	-
பொதுத் துறை நிறுவனங்களின் கூற்றுக்கள் (PSEs)	100,309,295	16,175,771	20-150	42,988,197	11,311,791
அதிகாரபூர்வ நிறுவனங்களின் உரிமை கோரிக்கை மற்றும் பன்முக அபிவிருத்தி வங்கிகள் (MDBs)	-	-	0-150	-	-
வங்கிகள் மீதான உரிமை கோரல்கள்	11,458,612	31,130,358	20-150	3,775,409	9,102,400
நிதி நிறுவன கூற்றுக்கள்	9,559,550	5,529,958	20-150	5,012,050	2,862,347
பெருநிறுவன கூற்றுக்கள்	164,561,157	138,201,793	20-150	150,059,528	123,825,146
சில்லறை கோரிக்கைகள்	509,434,965	460,308,151	75-100	435,952,997	388,012,161
தங்கத்திற்கான பாதுகாப்பு கோரல்கள்	149,826,584	136,485,146	20-100	1,030	365,762
குடியிருப்பு வசதிகளின் பாதுகாப்பு கோரல்கள்	66,201,363	81,190,702	50-100	33,100,682	40,595,351
வர்த்தக ரீதியிலான நிலமூலங்களால் பாதுகாப்பு கோரிக்கை	-	-	100	-	-
செயற்பாடுகளற்ற சொத்துக்கள் (NPAs)	15,502,259	7,364,951	50-150	21,262,647	9,673,122
உயர் இடர் பிரிவுகள்	-	-	150-250	-	0
பணப் பொருட்கள்	51,737,246	39,678,140	0-20	113,880	333,429
சொத்துக்கள் தாவர மற்றும் உட்கரணங்கள்	36,155,991	34,419,363	100	36,155,991	34,419,361
ஏனைய சொத்துக்கள்	20,283,149	22,226,973	100	20,283,149	22,226,973
மொத்தம்	1,490,662,862	1,220,558,928		765,873,724	642,727,843

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

ஐந்தொகைக்குப் புறம்பான வெளிப்பாடுகள்

டிசம்பர் 31 வரை	இருப்பு		குழுமம்		
	2018 ரூ. '000	2017 ரூ. '000	கடன் மாற்றம் காரணி (%)	இடர் எடையிடப்பட்ட இருப்பு 2018 ரூ. '000	2017 ரூ. '000
முறிச்சட்டங்கள்					
நேரடி கடன் மாற்றங்கள்	18,066,868	14,765,115	100	18,066,868	14,765,115
பரிவர்த்தனை தொடர்பான சிக்கல்கள்	50,034,132	44,276,080	50	25,017,066	22,138,040
குறுகிய கால சுய முடிவை எட்டும் வர்த்தக தொடர்பான முரண்பாடுகள்	127,592,317	44,929,701	20	25,518,463	8,985,940
விற்பனை மற்றும் மறுசீரமைப்பு மற்றும் சொத்து விற்பனை ஒப்பந்தங்கள் வங்கியுடனான கடன் ஆபத்துக்கள்	-	-	100	-	-
ஒரு நடப்பு முன்மொழிவு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடப்பாடுகள்	-	-	50	-	-
ஒரு ஆண்டுக்கால வரையான அசல் முதிர்ச்சியுடைய மற்ற கடமைகள் அல்லது எந்த நேரத்திலும் நிபந்தனையற்ற முறையில் ரத்து செய்யப்படலாம்	-	-	0-20	-	-
ஒரு வருடம் வரையிலான அசல் முதிர்ச்சி கொண்ட பொறுப்புகள்	45,221,413	30,100,985	20	9,044,283	-
ஒரு வருடத்திற்கான அசல் முதிர்ச்சி கொண்ட பிற கடமைகள்	-	-	50	-	-
அந்நிய செலாவணி ஒப்பந்தங்கள்	93,970,452	39,915,527	0-5	1,879,409	798,311
வட்டி விகித ஒப்பந்தங்கள்			0-3		
மொத்தம்	334,885,182	173,987,408		79,526,089	52,707,603

	குழுமம்	
	2018 ரூ. '000	2017 ரூ. '000
மூலதன கணக்கீடு		
பொதுவான சமயங்கு அடுக்கு 1 (CET 1) மூலதனம்	101,088,945	85,077,314
மொத்த அடுக்கு 1 இன் மூலதனம்	101,088,945	85,077,314
மொத்த மூலதனம்	125,548,973	101,485,801
விகிதங்களின் கணக்கீடு		
கடன் ஆபத்திற்கான மொத்த அபாய சொத்துக்கள்	765,873,724	642,727,843
சந்தை ஆபத்திற்கான மொத்த அபாய சொத்துக்கள்	8,030,076	6,208,014
செயற்பாட்டு ஆபத்திற்கான மொத்த அபாய சொத்துக்கள்	93,317,446	91,223,325
மொத்த அபாய சொத்துக்கள்	867,221,246	740,159,182
பொதுவான சமயங்கு I (CET1) அடுக்கு மூலதன விகிதம் (குறைந்தபட்ச தேவை) : 7.375%-2018, 6.25%-2017)	11.66	11.49
மொத்த 1 அடுக்கு மூலதனத்தின் (அடுக்கு 1) (குறைந்தபட்ச தேவை : 8.875%-2018, 7.75%-2017)	11.66	11.49
மொத்த மூலதன விகிதம் (குறைந்தபட்ச தேவை: 12.875%-2018, 11.75%-2017)	14.48	13.71

ஏனைய தகவல்கள்

வருமானக் கூற்று ஐ.அ.டொலர்

டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கானது	வங்கி		மாற்றம் %	குழுமம்		மாற்றம் %
	2018 ஐ.அ.டொலர் '000	2017 ஐ.அ.டொலர் '000		2018 ஐ.அ.டொலர் '000	2017 ஐ.அ.டொலர் '000	
மொத்த வருமானம்	1,014,883	1,047,446	-3.1	1,197,039	1,229,917	-2.7
வட்டி வருமானம்	933,886	971,569	-3.9	1,093,101	1,132,012	-3.4
வட்டி செலவு	(605,920)	(642,909)	-5.8	(679,166)	(723,380)	-6.1
நிகர வட்டி வருமானம்	327,966	328,661	-0.2	413,935	408,633	1.3
கட்டணம் மற்றும் தரகு வருமானம்	37,961	33,428	13.6	42,641	37,572	13.5
கட்டணம் மற்றும் தரகு செலவினம்	(1,983)	(1,698)	16.8	(1,983)	(1,698)	16.8
நிகர கட்டணம் மற்றும் தரகு வருமானம்	35,977	31,730	13.4	40,657	35,874	13.3
வர்த்தகத்தில் இருந்து நிகர ஆதாயம்/(இழப்பு)	24,857	18,119	37.2	24,380	18,335	33.0
ஏனைய செயற்பாட்டு வருமானம் (நிகர)	18,179	24,330	-25.3	36,918	41,997	-12.1
மொத்த செயற்பாட்டு வருமானம்	406,980	402,839	1.0	515,890	504,839	2.2
சேதக்கட்டணம்	(39,932)	(8,782)	354.7	(48,137)	(19,862)	142.4
நிகர செயற்பாட்டு வருமானம்	367,048	394,057	-6.9	467,753	484,977	-3.6
ஆளணிச் செலவுகள்	(108,621)	(99,169)	9.5	(130,329)	(120,097)	8.5
ஏனைய செலவுகள்	(84,065)	(85,278)	-1.4	(115,855)	(122,231)	-5.2
பெறுமதி சேர் வரி (VAT) முன்னரான இலாபம், தேசத்தை கட்டியெழுப்பும் வரி (NBT) மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் அறவீடு (DRL)	174,362	209,610	-16.8	221,569	242,649	-8.7
பெறுமதி சேர் வரி (VAT), தேசத்தை கட்டியெழுப்பும் வரி (NBT) மற்றும் நிதி சேவைகள் மீதான கடன் திருப்பிச் செலுத்தும் தீவைக் கட்டணம் (DRL)	(41,175)	(40,850)	0.8	(51,519)	(48,130)	7.0
வரிக்கு முன்னரான இலாபம்	133,187	168,760	-21.1	170,050	194,519	-12.6
வருமான வரி செலவுகள்	(39,899)	(49,908)	-20.1	(52,766)	(60,941)	-13.4
ஆண்டிற்கான இலாபம்	93,287	118,852	-21.5	117,283	133,578	-12.2
இலாபத்திற்கான காரணங்கள்:						
வங்கியின் பங்குரிமையாளர்கள்	93,287	118,852	-21.5	109,020	125,664	-13.2
கட்டுப்பாட்டிற்கு அக்கறை	-	-		8,263	7,914	4.4
	93,287	118,852	-21.5	117,283	133,578	-12.2

நாணயமாற்று விகிதம்: 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி 1 அமெரிக்க டொலர் ரூ. 183.25 (2017 டிசம்பர் 31 ஆம் திகதியன்று 153.55).

266 மற்றும் 267 பக்கங்களில் கொடுக்கப்பட்ட வருமான கூற்று மற்றும் நிதி நிலை அறிக்கை ஆகியவை பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் நிதிக் கூற்றுக்களைப் பயன்படுத்துகின்ற ஏனையவர்களின் வசதிக்காக மட்டுமே.

நிதி நிலைக் கூற்று ஐ.அ.டொலர்

31 டிசம்பர் இல் உள்ளவாறான	வங்கி			குழுமம்		
	2018 ஐ.அ.டொலர்'000	2017 ஐ.அ.டொலர்'000	மாற்றம் %	2018 ஐ.அ.டொலர்'000	2017 ஐ.அ.டொலர்'000	மாற்றம் %
சொத்துக்கள்						
காக மற்றும் காகக்கு சமனானவை	315,852	449,092	-29.7	321,065	453,761	-29.2
இலங்கை மத்திய வங்கியுடன் இருப்பு	281,669	427,804	-34.2	281,669	427,804	-34.2
வங்கிகளுடனான வைப்புக்கள்	23,742	87,650	-72.9	49,638	123,374	-59.8
பெறுமதி நிதியியல் கருவிகள்	6,349	2,177	191.7	6,349	2,177	191.7
வர்த்தகத்திற்காக உள்ள பிற நிதி சொத்துக்கள்	-	345,442	-	-	347,476	-
நிதி சொத்துக்கள் - இலாபம் அல்லது இழப்பு மூலம் நியாயமான விலையில்	294,966	-	-	296,318	-	-
வங்கிகளுக்கான கடன்கள் மற்றும் பெறுவனவுகள்	175,538	560,713	-68.7	177,635	562,918	-68.4
பிற வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் வருவாய்கள்	6,906,780	6,594,873	4.7	7,726,753	7,448,823	3.7
நிலைமறுக்கடியவை செலவில் பெறுவனவுகள் கடன் பத்திரங்கள்	1,100,412	-	-	1,144,317	-	-
நிதியியல் முதலீடுகள் - முதலீடுவடைந்த நிலையிலுள்ள	-	731,690	-	-	762,864	-
OCI மூலம் நியாயமான மதிப்பில் உள்ள உரிமையான்மை	6,439	-	-	6,439	-	-
OCI மூலம் நியாயமான மதிப்பில் உள்ள கடன் பத்திரங்கள்	25,819	-	-	25,955	-	-
நிதி முதலீடுகள் - விற்றபணைக்கு தயாராகவுள்ள	-	22,243	-	-	29,202	-
துணை நிறுவனங்களில் முதலீடுகள்	5,607	8,634	-35.1	-	-	-
நன்மதிப்பு மற்றும் புலப்படாத சொத்துக்கள்	2,398	1,466	63.6	4,745	4,426	7.2
சொத்து, இயந்திரம் மற்றும் உபகரணங்கள்	143,300	163,123	-12.2	193,366	219,850	-12.0
முதலீட்டு சொத்துக்கள்	6,902	7,960	-13.3	959	1,156	-17.0
முன் செலுத்திய குத்தகைகள்	2,516	3,151	-20.2	2,979	3,151	-5.5
ஏனைய சொத்துக்கள்	168,031	148,520	13.1	176,766	157,326	12.4
மொத்த சொத்துக்கள்	9,466,319	9,554,537	-0.9	10,414,954	10,544,309	-1.2
பொறுப்புகள்						
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	753,241	525,408	43.4	939,961	655,347	43.4
நிதி கருவிகள்	13,709	1,784	668.3	13,709	1,784	668.3
ஏனைய வாடிக்கையாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டியவை	7,765,136	8,101,614	-4.2	8,160,035	8,502,936	-4.0
ஏனைய கடன்கள்	194,137	158,782	22.3	191,446	219,046	-12.6
தற்போதைய வரி பொறுப்புகள்	21,851	26,473	-17.5	27,695	28,442	-2.6
நிகர தவறிய வரி பொறுப்புகள்	21,582	29,017	-25.6	40,095	47,392	-15.4
ஏனைய பொறுப்புகள்	130,530	125,406	4.1	187,452	184,828	1.4
சார்புநிலை கால கடன்கள்	68,398	81,613	-16.2	180,543	211,318	-14.6
மொத்த பொறுப்புகள்	8,968,584	9,050,097	-0.9	9,740,937	9,851,094	-1.1
உரிமையான்மை						
குறிப்பிடப்படாத மூலதனம் / நியமிக்கப்பட்ட மூலதனம்	66,587	79,466	-16.2	66,587	79,466	-16.2
சட்டப்பூர்வ ஒதுக்கு நிதி	36,396	37,869	-3.9	36,396	37,869	-3.9
ஏனைய ஒதுக்குகள்	141,932	163,580	-13.2	152,945	175,277	-12.7
வருவாய் கிடைத்தது	252,821	223,525	13.1	362,862	339,898	6.8
மொத்த பங்குதாரர்களின் உரிமை	497,735	504,440	-1.3	618,790	632,510	-2.2
கட்டுப்பாடற்ற அக்கறை	-	-	-	55,226	60,705	-9.0
மொத்த உரிமையான்மை	497,735	504,440	-1.3	674,016	693,215	-2.8
மொத்த உரிமையான்மை மற்றும் பொறுப்புகள்	9,466,319	9,554,537	-0.9	10,414,954	10,544,309	-1.2
உறுதியான கடப்பாடுகள் மற்றும் பொறுப்புகள்	2,197,882	1,975,540	11.3	2,235,064	1,980,475	12.9

நானையமாற்று விகிதம்: 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி 1 அமெரிக்க டொலர் ரூ. 183.25 (2017 டிசம்பர் 31 ஆம் திகதியன்று 153.55).

266 மற்றும் 267 பக்கங்களில் கொடுக்கப்பட்ட வருமான கூற்று மற்றும் நிதி நிலை அறிக்கை ஆகியவை பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் நிதிக் கூற்றுக்களைப் பயன்படுத்துகின்ற ஏனையவர்களின் வசதிக்காக மட்டுமே.

பத்து ஆண்டு கால சுருக்கம் - குழுமம்

(இலங்கை ரூ.மில்லியன்)	புதிய இலங்கை கணக்காளர் சேவை புதிய நியமங்களின் அடிப்படையில்									
	2009	2010	2011	2012	2013	2014	2015	2016	2017	2018
சொத்துக்கள்										
பணம் மற்றும் குறுகிய கால நிதி	74,105	46,257	54,583	69,515	61,174	83,003	76,840	129,458	135,364	110,451
முதலீடுகள்	94,257	126,105	130,333	176,138	229,280	300,366	311,141	258,049	280,357	311,581
கடன்கள் மற்றும் வரவுகள் (நிகர)	307,193	407,050	534,875	690,197	710,074	722,099	869,781	1,013,921	1,143,767	1,415,928
சொத்து, ஆலை மற்றும் உபகரணங்கள்	8,170	8,227	9,933	10,923	18,184	19,364	22,696	23,441	33,758	35,434
ஏனைய சொத்துகள்	17,345	15,825	14,665	14,087	12,760	14,425	14,279	19,528	25,833	35,147
மொத்த சொத்துக்கள்	501,070	603,465	744,389	960,860	1,031,473	1,139,258	1,294,737	1,444,398	1,619,079	1,908,540
பொறுப்புகள்										
வாடிக்கையாளர் வைப்புகள்	396,228	481,094	572,722	708,897	789,225	829,019	932,906	1,119,753	1,305,626	1,495,326
வங்கிகள் மற்றும் ஏனையவர்களிடமிருந்தான கடன்கள்	52,893	69,716	101,028	174,728	140,865	193,825	225,795	172,419	134,263	207,330
ஏனைய பொறுப்புகள்	24,483	21,518	21,906	21,486	23,153	27,469	32,328	30,509	40,299	49,285
சார்புநிலை தவணைக் கடன்கள்	5,246	5,000	10,000	10,000	23,141	24,883	30,907	36,526	32,448	33,085
மொத்த பொறுப்புகள்	478,849	577,327	705,656	915,111	976,384	1,075,196	1,221,937	1,359,207	1,512,635	1,785,027
மொத்த உரிமையாண்மை	22,221	26,138	38,734	45,749	55,088	64,062	72,801	85,191	106,443	123,513
மொத்த உரிமையாண்மை மற்றும் பொறுப்புகள்	501,070	603,465	744,389	960,860	1,031,473	1,139,258	1,294,737	1,444,398	1,619,079	1,908,540
உறுதியான கடப்பாடுகள் மற்றும் பொறுப்புகள்	100,867	131,398	191,045	208,570	197,376	182,597	181,545	226,442	304,102	409,575
செயற்பாட்டு பெறுபேறுகள்										
மொத்த வருமானம்	75,560	70,928	79,900	109,974	139,957	118,641	123,831	144,750	188,854	219,357
மொத்த செயற்பாட்டு வருமானம்	34,069	36,998	42,163	49,618	55,576	54,308	67,635	68,429	77,518	94,537
மொத்த செலவுகள்	21,380	23,386	22,669	27,304	27,264	32,779	38,346	41,633	44,600	54,554
வரிக்கு முன்னராக இலாபம்	7,891	11,370	18,843	17,671	13,412	21,628	24,121	25,433	29,868	31,162
வருமான வரி	3,717	4,788	6,319	5,775	4,248	4,674	9,053	7,477	9,358	9,669
வரிக்குப் பின்னரான இலாபம்	4,174	6,583	12,524	11,897	9,164	16,953	15,068	17,956	20,511	21,492
செயல்திறன் குறிகாட்டிகள்										
ஊழியர்கள் எண்ணிக்கை (நிரந்தரம்)	9,327	9,435	9,723	8,905	9,384	10,331	10,682	10,471	11,396	11,368
ஒரு ஊழியருக்கு (இலங்கை ரூ."000)										
வைப்புகள்	42,482	50,990	58,904	79,607	84,103	80,246	87,334	106,939	114,569	131,538
கடன்கள் மற்றும் வரவுகள்	32,936	43,143	55,011	77,507	75,669	69,896	81,425	96,831	100,366	124,554
மொத்த வருவாய்	8,101	7,517	8,218	12,350	14,914	11,484	11,592	13,824	16,572	19,296
வரிக்குப் பின்னரான இலாபம்	447	698	1,288	1,336	977	1,641	1,411	1,715	1,800	1,891
சொத்துக்கள் மீதான திரும்பல் % (வரிக்கு முன்னர்)	1.7	2.1	2.8	2.1	1.3	2.0	2.0	1.9	1.9	1.8
உரிமையாண்மை மீதான திரும்பல் %	20.0	27.2	38.6	28.2	18.2	28.5	22.0	22.7	21.4	18.7
செலவு / வருவாய் விகிதம் %	62.8	63.2	53.8	55.0	49.1	60.4	56.7	60.8	57.5	57.7
மூலதன போதுமை விகிதம் (CAR)%	13.9	12.8	15.7	15.7	15.9	14.9	13.8	13.0	13.7	14.5
செயற்பாடாத கடன் (NPL) விகிதம் (மொத்த)%	6.4	4.6	2.9	2.6	4.9	3.2	2.4	1.9	2.0	2.7

பாசல் III - தூண் III சந்தை ஒழுக்க வெளிப்படுத்தல் தேவைப்பாடு

மூலதன ஏற்றதாழ்வு

மூலதன போதாமான தன்மை சமன்பாடு ஒரு வங்கியின் வலுவான மற்றும் உறுதியான தன்மையைக் காட்டும் முக்கிய நிதியியல் குறிகாட்டிகளில் ஒன்றாகும். வங்கியின் பல்வேறு நடவடிக்கைகளின்போது எதிர்பாராத இழப்பு சூழ்நிலைகளில் வங்கிகளின் திறனை அதிகரிக்கிறது.

வங்கி மேற்பார்வை மீதான பாசல் குழு (BCBS) மூலதன, திரவ மற்றும் நிதி சீர்திருத்தங்களின் கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி 2010 டிசம்பரில் பாசல் III ஒப்பந்தம் வெளியிடப்பட்டது. 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் 2016 ஆம் ஆண்டு 1 ஆம் பிரிவின் சட்டப் பணிப்புரையின் அடிப்படையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு பாசல் III கீழ் மூலதன தேவையின் அடிப்படையில் இலங்கையில் அது அமலுக்கு வந்துள்ளது. இது ஜனவரி 1, 2008 முதல் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள பாசல் II சீர்திருத்தங்களைப் பதிலாகப் பெற்றுள்ளது.

2017 ஆம் ஆண்டின் ஜூலை 01 ஆம் திகதி முதல் ஒவ்வொரு உரிமை பெற்ற வர்த்தக வங்கிகள் (LCB) மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் (LSB) மூலதன விகிதங்களின் மூன்று அடுக்குகளுக்கு இணங்க வேண்டும் என்றும் கீழே காட்டப்பட்டவாறு கோடிட்டுக் காட்டிய பின்வரும் அடிப்படையில் இந்த தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

	01.07.2017	01.01.2018	01.01.2019
பொதுப் பங்குரிமை அடுக்கு I மூலதன விகிதம் (CET I)	6.25%	7.375%	8.5%
மொத்த அடுக்கு I மூலதன விகிதம் (CET I + AT)	7.75%	8.875%	10.0%
மொத்த மூலதன விகிதம்	11.75%	12.875%	14.0%

பொதுப் பங்குரிமை அடுக்கு I (CET I) முக்கியமாக பங்கு மூலதனம், பிற மூலதனம் மற்றும் தக்கவைத்துள்ள வருவாய் ஆகியவை ஆகும். இழப்புக்களை ஈடுசெய்வதில் மிக உயர்ந்த தரம் வாய்ந்த மற்றும் திறமையான மூலதனமாக CET உள்ளது

மேலதிக அடுக்கு I மூலதனம் பொதுப் பங்குரிமை அடுக்கு I இல் (CET I) மூலதனத்தில் சேர்க்கப்பட்ட கருவிகளைத் தவிர வேறு மூலதனக் கருவிகளையும் கொண்டுள்ளது.

அடுக்கு I மற்றும் பிற தகுதி மூலதன கருவிகளின் மொத்த மூலதனம் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தை தவிர்த்தல், கட்டுப்பாட்டுக் குறைப்புக்கு உட்பட்ட கீழ்க்கண்ட கடன் பத்திரங்கள், சொத்து ஆலை மற்றும் உபகரணங்கள் மீது 50% தொகையை மற்றும் பொதுவான கடன் இழப்பு ஏற்பாடு ஆகியவற்றில் மறு மதிப்பீடு செய்வது.

BASLE III புதிய மூலதன இடையூறுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் அனைத்து CATET I, Tier I மற்றும் Total Capital Adequacy அளவுகளுக்கும் மேலதிகமாக, கூடுதல் மூலதனத்தை வைத்திருக்க வேண்டும். மூலதனத்தின் மேலே உள்ள குறைந்தபட்ச தேவைகள் கீழ்க்காணும் கூடுதல் தாங்கல் தேவைகளையும் கொண்டுள்ளது.

- ❖ மூலதனப் பாதுகாப்பு தாங்கீடுப்பு
- ❖ உள்நாட்டில் குறிப்பிடத்தக்க வங்கிகளின் தொகை (D-SIBs) - ரூபா 500 பில்லியன் மற்றும் அதற்கு மேல் உள்ள சொத்துக்கள்
- ❖ எதிர்ச்சுழல் தாங்கீடுப்பு

ASLE II இன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூன்று தூண்களை தொடர்ந்து BASLE III கட்டமைப்பில் பயன்படுத்தப்படுகிறது.

- ❖ தூண் I - குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாடு
- ❖ தூண் II - மேற்பார்வை மீளாய்வு செயல்முறை
- ❖ தூண் III - சந்தை ஒழுக்கம்

தூண் I - குறைந்தபட்ச மூலதன தேவைப்பாடு

குறைந்தபட்ச மூலதன தேவை ஆபத்து நிறைந்த சொத்துக்களின் சதவீதமாக (சுறுயுள்) பராமரிக்கப்பட வேண்டும், வங்கி அதன் சுறுயு களை பின்வரும் அணுகுமுறைகளின் அடிப்படையில் கணக்கிட வேண்டும்.

- ❖ கடன் ஆபத்துக்கான தரநிலைப்படுத்தப்பட்ட அணுகுமுறை
- ❖ சந்தை அபாயத்திற்கான தரப்படுத்தப்பட்ட அளவீட்டு முறை
- ❖ செயற்பாட்டு ஆபத்துக்கான அடிப்படை காட்டி அணுகுமுறை

தூண் II - மேற்பார்வை மறுஆய்வு செயல்முறை (SRP)

வங்கியின் மூலதன போதுமானதன்மை SRP கட்டமைப்பை மதிப்பீடு செய்து வங்கி அதன் அபாயங்களை ஈடுசெய்வதற்கு கூடுதல் மூலதனத்தை பராமரிக்கிறதா என்பதை நிர்ணயிக்கிறது. வங்கியின் தற்போதைய மற்றும் திட்டமிடப்பட்ட தேவை எதிர்பாராத மற்றும் வலியுறுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் வங்கியின் தற்போதைய மற்றும் திட்டமிடப்பட்ட கோரிக்கைக்கு ஆதாரமாக இருக்கும் அபாயங்கள் மற்றும் மூலதன மதிப்பீட்டு செயல்முறைகளை நெருக்கமாகக் குறிக்கும் ICAAP (உள்ளார்ந்த மூலதன போதுமை மதிப்பீட்டு முறைமை) கட்டமைப்பை வங்கி உருவாக்கியுள்ளது.

தூண் III - சந்தை ஒழுக்கம்

பாசல் III வங்கிகளுக்கு இடையே உள்ள ஒப்பீடுகளை மேம்படுத்துகின்ற நிலையான மற்றும் விரிவான வெளிப்படுத்தல் கட்டமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வெளிநாட்டு பங்குதாரர்களிடம் மூலதன ஏற்றத்தாழ்வை நன்கு புரிந்து கொள்ள, வெளியுறவுக் கணிப்பீட்டு நடைமுறைகளை வங்கியால் தொடர்ந்து அறிமுகப்படுத்துவதன் மூலம் இது வெளிப்படையானது.

2016 ஆம் ஆண்டின் இலங்கை மத்திய வங்கியின் பணிப்புரைகளின் பிரகாரம் பிரசுரிக்கப்பட வேண்டிய அவசியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாசல் III வெளிப்படுத்தல் கட்ட தேவை

அட்டவணை 1: முதன்மை ஒழுக்காற்று விகிதம் - மூலதன மற்றும் திரவத்தன்மை

	வங்கி		குழுமம்	
	2018 டிசம்பர் 31ம் திகதி வரை	2017 டிசம்பர் 31ம் திகதி வரை	2018 டிசம்பர் 31ம் திகதி வரை	2017 டிசம்பர் 31ம் திகதி வரை
ஒழுங்குமுறை மூலதனம் (ரூ. 000)				
பொதுவான சமப்பங்கு அடுக்கு I மூலதனம்	74,623,023	62,084,793	101,088,945	85,077,314
மொத்த அடுக்கு I மூலதனம்	74,623,023	62,084,793	101,088,945	85,077,314
மொத்த மூலதனம்	97,987,548	77,554,148	125,548,973	101,485,804
ஒழுங்குமுறை மூலதன விகிதம் (%)				
பொதுவான சமப்பங்கு அடுக்கு I மூலதன விகிதம் (குறைந்தபட்ச தேவை 2018 -7.375%, 2017-6.25%)	11.02	10.82	11.66	11.49
மொத்த மூலதனம் (குறைந்தபட்ச தேவை 2018-12.875%, 2017-11.75%)	11.02	10.82	11.66	11.49
மொத்த மூலதனம் (குறைந்தபட்ச தேவை 2018-12.875%, 2017-11.75%)	14.47	13.51	14.48	13.71
ஒழுங்குமுறை திரவத்தன்மை				
சட்டப்பூர்வ திரவ சொத்துகள் - வங்கி				
உள்நாட்டு வங்கி பிரிவு (ரூபா 000)	337,865,692	298,497,361	NA	NA
கரைகடந்த வங்கிப் பிரிவு (USD 000)	303,616	242,692	NA	NA
சட்டப்பூர்வ திரவ சொத்துகள் - (குறைந்தபட்சம் 20%)				
உள்நாட்டு வங்கிப் பிரிவு (%)	23.01	24.07	NA	NA
கரைகடந்த வங்கிப் பிரிவு (%)	30.36	32.35	NA	NA
பணப்புழக்க பாதுகாப்பு விகிதம் (%) ரூபாய் (குறைந்தபட்ச தேவை - 2018 - 90%, 2017-80%)	144.90	104.00	NA	NA
திரவத்தன்மை உள்ளடக்க விகிதம் (%) அனைத்து நாணயமும்	100.42	95.08	NA	NA

பாசல் III - தூண் III சந்தை ஒழுக்க வெளிப்படுத்தல் தேவைப்பாடு

பாசல் III - வெளிப்படுத்துகைத் தேவைப்பாடு

அட்டவணை 2: பாசல் III - மூலதன விகிதம் கணிப்பீடு

	வங்கி		குழுமம்	
	2018 டிசம்பர் 31ம் திகதி வரை	2017 டிசம்பர் 31ம் திகதி வரை	2018 டிசம்பர் 31ம் திகதி வரை	2017 டிசம்பர் 31ம் திகதி வரை
பொதுப் பங்குரிமை அடுக்கு 1 (CET I) சீராக்கங்களுக்குப் பின்னான மூலதனம்	74,623,023	62,084,793	101,088,945	85,077,315
பொதுப் பங்குரிமை அடுக்கு 1 (CET I) மூலதனம்	77,449,928	63,359,558	103,911,483	85,756,976
உரிமையாண்மை / ஈடுபடுத்திய மூலதனம்	12,201,998	12,201,998	12,201,998	12,201,998
ஒதுக்கீட்டு நிதி	6,669,488	5,814,742	6,669,488	5,814,742
பொதுமக்கள் தக்கவைத்து வருவாய் / (திரட்டப்பட்டு சேர்ந்த இழப்புகள்)	46,673,579	34,322,199	67,268,479	52,236,152
திரட்டப்பட்ட பிற விரிவான வருமானம் (OCI)	78,262	67,882	78,262	81,875
பொது மற்றும் பிற வெளிப்படுத்தியுள்ள இருப்புக்கள்	11,826,601	10,952,737	12,098,979	10,946,111
வெளியிடப்படாத நடப்பு ஆண்டின் இலாபம் / இழப்பு மற்றும் ஆதாயம் OCI இல் பிரதிபலித்தது	-	-	-	-
வங்கியினுடைய ஒருங்கிணைந்த மற்றும் துணை நிறுவனங்களால் நிதி வழங்கப்பட்டு மூன்றாம் தரப்பினரிடமுள்ள சாதாரண பங்குகள்	-	-	5,594,277	4,476,098
CET I மூலதனத்திற்கு மொத்த சீராக்கம்	2,826,905	1,274,765	2,822,538	679,661
நன்மதிப்பு (நிகர)	-	-	-	-
புலப்படா சொத்துக்கள் (நிகர)	439,517	225,058	869,469	679,661
ஏனைய (முதலீட்டு மூலதனம் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் முதலீடு)	2,387,388	1,049,707	1,953,069	-
மேலதிக அடுக்கு I (AT i) மாற்றங்கள் பிறகு மூலதனம்	-	-	-	-
மேலதிக அடுக்கு I (AT i) மூலதனம்	-	-	-	-
மேலதிக அடுக்கு I மூலதன கருவிகளின் தகுதி	-	-	-	-
வங்கியின் ஒருங்கிணைந்த மற்றும் துணை நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்டு மூன்றாம் தரப்பினரிடமுள்ள நிதிகள்	-	-	-	-
AT I மூலதனத்தின் மொத்த சீராக்கம்	-	-	-	-
சொந்த பங்குகளில் முதலீடு	-	-	-	-
மற்றவை (குறிப்பிட்ட)	-	-	-	-
அடுக்கு II மாற்றங்கள் பிறகு மூலதனம் - சீராக்கங்களின் பின்	23,364,525	15,469,355	24,460,028	16,408,487
அடுக்கு II மூலதனம்	23,364,525	15,469,355	24,460,028	16,408,487
தகுதியான அடுக்கு II மூலதன கருவிகள்	7,125,000	480,000	7,125,000	480,000
மறு மதிப்பீட்டு இலாபங்கள்	8,797,393	8,797,393	8,797,393	8,797,393
கடன் இழப்பு ஏற்பாடுகள்	7,442,133	6,191,962	8,537,635	7,131,094
வங்கியின் ஒருங்கிணைந்த மற்றும் துணை நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்டு மூன்றாம் தரப்பினரிடமுள்ள நிதிகள்	-	-	-	-
அடுக்கு II இற்கான மொத்த சீராக்கம்	-	-	-	-
சொந்த பங்குகளில் முதலீடு	-	-	-	-
மற்றவை (குறிப்பிட்டு)	-	-	-	-
CET மூலதனம்	74,623,023	62,084,793	101,088,945	85,077,315
மொத்த அடுக்கு I மூலதனம்	74,623,023	62,084,793	101,088,945	85,077,315
மொத்த மூலதனம்	97,987,548	77,554,148	125,548,973	101,485,802

	வங்கி		குழுமம்	
	2018 டிசம்பர் 31ம் திகதி வரை	2017 டிசம்பர் 31ம் திகதி வரை	2018 டிசம்பர் 31ம் திகதி வரை	2017 டிசம்பர் 31ம் திகதி வரை
மொத்த இடநேர்வு நிறைவேற்றப்பட்ட சொத்துக்கள் (RWA)	677,224,419	574,005,436	867,221,246	740,159,181
கடன் இடநேர்வுக்கான இடநேர்வு நிறைவேற்றப்பட்ட சொத்து (அட்டவணை எண் 3 ஐப் பார்க்கவும்)	595,370,603	495,356,958	765,873,723	642,727,842
செயல்பாட்டு இடநேர்வுக்கான இடநேர்வு நிறைவேற்றப்பட்ட சொத்து (அட்டவணை எண் 5 ஐப் பார்க்கவும்)	74,300,869	73,396,393	93,317,447	91,223,325
சந்தை இடநேர்வுக்கான இடநேர்வு நிறைவேற்றப்பட்ட சொத்து (அட்டவணை எண் 6 ஐப் பார்க்கவும்)	7,552,947	5,252,085	8,030,076	6,208,014
CET I மூலதன விகிதம் (முதலீட்டு பாதுகாப்பு இடையக உட்பட எதிர் சுழற்சி - மூலதன இணை சுழற்சி தாங்கிருப்பு மற்றும் D-SIB (%) மீது கூடுதல் கட்டணம் செலுத்துதல்) (%)	11.02	10.82	11.66	11.49
இதில்: மூலதன பாதுகாப்பு தாங்கிருப்பு (%)	1.875	1.25	1.875	1.25
இதில்: இணைசுழற்சி மூலதன தாங்கிருப்பு (%)	-	-	-	-
இதில்: இணை சுழற்சி தாங்கிருப்பு (%) மூலதன கூடுதல் கட்டணம்	1.00	0.50	1.00	0.50
மொத்த அடுக்கு I மூலதன விகிதம் (%)	11.02	10.82	11.66	11.49
மொத்த மூலதன விகிதம் (மூலதனப் பாதுகாப்பு தாங்கிருப்பு உட்பட இணைச்சுற்று மூலதன தாங்கல் மற்றும் D-SIB களின் கூடுதல் கட்டணம்) (%)	14.47	13.51	14.48	13.71
இதில்: மூலதன பாதுகாப்பு தாங்கிருப்பு (%)	1.875	1.25	1.875	1.25
இதில்: இணைச் சுற்று மூலதன தாங்கிருப்பு (%)	-	-	-	-
இதில்: D-SIB யின் மீது மேலதிக மூலதன கட்டணங்கள் (%)	1.00	0.50	1.00	0.50

குறிப்பு:

வங்கி மற்றும் குழுவுக்கு SLFRS 9 I அமுல்படுத்தல் முதல் நாள் விளைவு 456,894 மில்லியன் ரூபா மற்றும் 1,053,401 மில்லியன் ரூபா பெறுமதியானது. இலங்கை மத்திய வங்கியால் வழங்கப்பட்ட SLFRS 9 இன் பிரேரணையின் பிரகாரம் உரிமம் பெற்ற வங்கிகளுக்கான வழிகாட்டல்களின் படி, முதல் நாள் தாக்கம் நான்கு ஆண்டு கால இடைவெளியில் அங்கீகரிக்கப்படலாம். இதன் விளைவாக 2018 ஆம் ஆண்டின் தாக்கத்தின் 25% அங்கீகரிக்கப்படும். நடப்பாண்டின் முதல் நாள் விளைவு வங்கியின் மூலதன ஆதாயம் விகிதம் முறையே 14.42% மற்றும் 14.39% ஆக இருக்கும்.

அட்டவணை 3: இணைப்பு விகிதக் கணிப்பீடு

	வங்கி		குழுமம்	
	2018 டிசம்பர் 31ம் திகதி வரை	2017 டிசம்பர் 31ம் திகதி வரை	2018 டிசம்பர் 31ம் திகதி வரை	2017 டிசம்பர் 31ம் திகதி வரை
அடுக்கு I மூலதனம்	74,623,023	62,084,793	101,088,945	85,077,315
மொத்த வெளிப்பாடு	1,808,606,489	1,512,405,947	1,985,824,469	1,664,980,535
ஐந்தொகையில் காணப்படுகின்ற (பெறுதிகள் மற்றும் நிதி பரிவர்த்தனை புத்திரங்கள் தவிர்ந்த, ஆனால் பிணைகள் உட்பட)	1,709,800,708	1,406,635,113	1,886,628,389	1,558,871,099
பெறுதிகளின் வெளிப்பாடு	3,135,654	1,026,739	3,135,654	1,026,739
செக்யூரிட்டீஸ் நிதி பரிவர்த்தனை அம்பலப்படுத்துகிறது	18,000,000	58,855,000	18,390,299	59,193,602
பிற இருப்புநிலை தாள் வெளிப்படுத்துகிறது	77,670,127	45,889,095	77,670,127	45,889,095
பாசல் III இணைப்பு விகிதம் (%) (அடுக்கு I மூலதனம் / மொத்த வெளிப்பாடு)	4.13%	4.11%	5.08%	5.11%

மத்திய வங்கியின் டிசம்பர் 2018 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பணிப்புரையின் அடிப்படையில் இணைப்பு விகிதம் தயாரிக்கப்பட்ட இணைப்பு விகிதம் 3% ஆகும்.

பாசல் III - தூண் III சந்தை ஒழுக்க வெளிப்படுத்தல் தேவைப்பாடு

பாசல் III வெளிப்படுத்தல் தேவைப்பாடு

அட்டவணை 4: திரவத்தன்மை உள்ளடக்க விகிதக் கணிப்பீடு

	2018 டிசம்பர் 31 ஆம் திகதி வரை		2017 டிசம்பர் 31 ஆம் திகதி வரை	
	மொத்த நிறையிடப்படாத பெறுமதி	மொத்த நிறையிடப்பட்ட பெறுமதி	மொத்த நிறையிடப்படாத பெறுமதி	மொத்த நிறையிடப்பட்ட பெறுமதி
உயர் தர திரவ சொத்துக்களின் மொத்த பங்கு (HQLA)	303,195,792	303,919,749	209,576,585	210,556,463
மொத்த சரிசெய்யப்பட்ட நிலை 1A சொத்துகள்	300,973,640	300,973,640	205,608,413	205,608,414
நிலை 1 சொத்துகள்	302,283,687	302,283,687	207,515,715	207,515,715
மொத்த சீர்செய்யப்பட்ட நிலை 2A சொத்துகள்	1,499,960	1,274,966	3,019,035	2,566,180
நிலை 2A சொத்துகள்	1,499,960	1,274,966	3,019,035	2,566,180
மொத்த சரிசெய்யப்பட்ட நிலை 2B சொத்துகள்	722,192	361,096	949,137	474,568
நிலை 2B சொத்துக்கள்	722,192	361,096	949,137	474,568
மொத்த பண வெளிப்பாய்ச்சல் வைப்பு	1,808,148,158	419,217,632	1,542,394,880	336,276,533
பாதுகாப்பற்ற மொத்த நிதி	501,902,159	252,564,530	388,276,563	204,161,629
பாதுகாக்கப்பட்ட நிதி பரிமாற்றங்கள்	8,221,306	-	17,998,855	-
ஒத்திவைக்கப்பட்ட (மறுக்கமுடியாதது) வசதிகள் மற்றும் ஏனையவற்றின் வரையறுக்கப்பட்ட பகுதி கட்டுப்பாட்டு நிதியளிப்பு கடமைகள்	286,321,471	22,782,625	247,268,129	24,294,647
மேலதிக தேவைப்பாடுகள்	47,444,616	47,444,616	21,039,026	21,039,026
காசு உட்பாய்ச்சல்				
பிணையத்தால் வழங்கப்பட்ட பாதுகாப்பான கடன் பரிவர்த்தனைகள் முதிர்ச்சி	186,469,947	116,564,250	186,923,677	114,816,052
	31,225,082	13,102,046	47,175,521	8,833,348
உறுதிப்படுத்தப்பட்ட வசதிகள்	-	-	-	-
30 நாட்களுக்குள் முதிர்ச்சியடைய உள்ள எதிர்ப் பகுதியின் பிற உட்பாய்ச்சல்கள்	-	-	-	-
	108,719,198	59,789,955	120,686,939	92,323,766
செயல்பாட்டு வைப்புக்கள்	2,853,418	-	4,568,707	-
பிற பண அபாயங்கள்	43,672,249	43,672,249	14,492,510	13,658,938
திரவத்தன்மை உள்ளடக்க விகிதம் (%) (உயர் திரவத்தன்மை சொத்துகளின் இருப்பு / அடுத்துவரும் 30 கலண்டர் நாட்களில் தேறிய காசு வெளிப்பாய்ச்சல்களின் மொத்தம் *100)	100.42		95.08	

பாசல் III வெளிப்படுத்துகை தேவைப்பாடு

அட்டவணை 5: மூலங்குபடுத்தல் மூலதன உபகரணங்களின் முக்கிய அம்சங்கள்

	இல 2 2009 இல் வழங்கப்பட்ட தொகுதிக்கடன்	இல 3 2011 இல் வழங்கப்பட்ட தொகுதிக்கடன்	இல 4 2013 இல் வழங்கப்பட்ட தொகுதிக்கடன்
ஒவ்வொரு வகை மூலதன கருவியும் தனித்தனியாக வழங்கப்பட வேண்டும்			
மூலதன கருவியின் விபரங்கள்			
வழங்குபவர்	மக்கள் வங்கி	மக்கள் வங்கி	மக்கள் வங்கி
தனித்த அடையாளங்காட்டி (உ.ம்., ஐஎஸ்ஐஎன் அல்லது ப்ளாம்பெர்க் அடையாளங்காட்டி தனியார் பணிகளுக்கு)	2	3	4
அசல் வழங்கலின் சரியான திகதி	30 டிசம்பர் 2009	30 டிசம்பர் 2011	15 டிசம்பர் 2013
கருவியின் உண்மைப் பெறுமதி	N/A	N/A	N/A
பொருத்தத்தக்க, அசல் முதிர்வு தேதி	29 டிசம்பர் 2022	29 டிசம்பர் 2022	29 டிசம்பர் 2022
ஒழுங்குமுறை மூலதனத்தில் தொகை அங்கீகரிக்கப்பட்டது (இலங்கை ரூ 000 இல் அறிக்கையில் திகதியிலிருந்து)	2,500,000,000	5,000,000,000	5,000,000,000
கணக்கியல் வகைப்படுத்தல் (பங்கு / பொறுப்பு)	பொறுப்பு	பொறுப்பு	பொறுப்பு
முன் மேற்பார்வை அனுமதிக்கு முன்னரான வழங்குனர் அழைப்பு			
விருப்ப அழைப்பு தேதி, இடைநிலை அழைப்பு தேதிகள் மற்றும் மீட்பு தொகை (LKR 000)	N/A	N/A	N/A
அடுத்தடுத்த அழைப்பு திகதிகள், (பொருத்தமாயின்)	N/A	N/A	N/A
கூப்பன்கள் / பங்குலாபங்கள்			
நிலையான அல்லது மீதக்கும் பங்குலாபங்கள் / கூப்பன்	நிலையான விகிதம்	நிலையான விகிதம்	நிலையான விகிதம்
கூப்பன் வீதம் மற்றும் தொடர்புடைய தொடர்புடைய அட்டவணை	13.50%	13%	13%
ஒட்டுமொத்த அல்லாத அல்லது ஒட்டுமொத்த	N/A	N/A	N/A
மாற்றத்தக்க அல்லது மாற்ற முடியாத			
மாற்றக்கூடிய, மாற்று தாண்டுதல் (கள்)	மாற்ற முடியாத	மாற்ற முடியாத	மாற்ற முடியாத
முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ மாற்றத்தக்கவை	N/A	N/A	N/A
மாற்றத்தக்க, கட்டாய அல்லது விருப்பமானால்	N/A	N/A	N/A
மாற்றத்தக்க, மாற்ற விகிதம்	N/A	N/A	N/A

பாசல் III - தூண் III சந்தை ஒழுக்க வெளிப்படுத்தல் தேவைப்பாடு

அட்டவணை 6: தற்போதைய மற்றும் எதிர்கால மூலதன போதுமான தன்மை தேவைப்பாடு தொடர்பான சுருக்கமான விளக்கம்

கண்ணோட்டம்

◆ இலங்கை மத்திய வங்கியின் நிபந்தனைகளுக்கு இணங்க, வங்கி ஒரு வருடாந்த மூலதன போதுமான மதிப்பீட்டை ஆண்டுதோறும் செய்து வருகிறது. மதிப்பீடு ஐந்து (5) ஆண்டு காலப்பகுதியை உள்ளடக்கியது. இறுதியாக 2018-2023 மேற்கொள்ளப்பட்டது.

பொருள் தன்மை வெளிப்படுத்தல்

- ◆ வங்கியின் மொத்த கடன் புத்தகத்தின் 40 சதவிகிதம் அரசு மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையான அரசு வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்பட்டவர்கள் ஒரு உத்தரவாதத்தை / இழப்பீடு அல்லது அரசாங்க உத்தரவாதத்தின் வேறு வடிவத்தின் மூலம் ஒரு மாற்றமுடியாத இறையாண்மை நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர்.
- ◆ இத்தகைய இறையாண்மை ஆதரவு அம்பலப்படுத்தல்களை ஒதுக்கி விட்டு, வங்கியின் ஒற்றை மிகப்பெரிய அளவிலான இறையாண்மை வெளிப்பாடு அதன் மொத்த கடன் புத்தகத்தின் 2% ஆக உள்ளது.
- ◆ வங்கியின் தொழில் துறை அம்பலப்படுத்தல்கள் ஒப்பீட்டளவில் வேறுபட்டவை.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கட்டுப்பாட்டு மூலதனத்தை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்

2017 - 2018 இரண்டிலும் - அதன் ஒழுங்குமுறை மூலதனத்தை உயர்த்துவதற்காக வங்கி பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இவை மற்றவர்களுடனும் சேர்க்கப்பட்டுள்ளன

2017

- a. 2017 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி பொது திறைசேரி, நிதி அமைச்சகத்திலிருந்து 5.0 பில்லியன் ரூபாவை உயர்த்தியது.. இது கடந்த எட்டு (8) ஆண்டுகளில் முதல் பெறப்பட்டது.
- b. 2016 ஆம் ஆண்டில் ரூபா 8.2 பில்லியனாக இருந்த ஈவுத்தொகையை 2016 ஆம் ஆண்டில் ரூபா 5.2 பில்லியனாக அதாவது ரூபா 3.0 பில்லியன் ஈவுத்தொகை செலுத்துதலை குறைத்துள்ளது.
- c. ஜூலை 1, 2017 அன்று அதன் அனைத்து நிலங்களையும் கட்டிடங்களையும் மறுமதிப்பீடு செய்தது. இது வங்கி கட்டுப்பாட்டு ஒப்புதலுடன் அடுக்கு II மூலதனத்தில் ரூபா 3.6 பில்லியனை அங்கீகரிக்க உதவியது. அடுத்த மறு மதிப்பீடு ஜூலை 1, 2020 இல் நடத்தப்பட உள்ளது.
- d. அரசாங்கத்தின் சொந்தமான நிறுவனங்களின் இறையாண்மை ஆதரவு மற்றும் ஏனைய அரசாங்க உத்தரவாதங்களின் காரணமாக, அவர்கள் முன்னர் ஒப்புதலுக்காக இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் கூடுதல் வசதிகளை வழங்கப்பட்டுள்ளது.

2018

- a. 2018 ஆம் ஆண்டில் 3.4 பில்லியன் இலங்கை ரூபாவாக இருந்த ஈவுத்தொகை செலுத்துதலை 2017 ல் 5.2 பில்லியன் இலங்கை ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது
- b. 2018 ஆம் ஆண்டில் கடன் பத்திரத்தில் அதிகமான அபத்து / கட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சி அளவிடப்படுகிறது

◆ அதன் விளைவாக, 2017 & 2018 ஆம் ஆண்டுகளில் பாசல் III அபாய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்தது. எந்த மூலதனமும் இல்லாமல், மூலதன போதுமான விகிதம், திரவத்தன்மை உள்ளடக்க விகிதம், தேசிய தேறிய உறுதிப்பாட்டு நிதியிடல் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுடன் பொருந்தும்.

எதிர்கால திட்டம் மற்றும் முன்னுரிமை

- ◆ தற்போதைய நிலைகளிலிருந்து அதன் கட்டுப்பாட்டு மூலதனத்தை உயர்த்தும் பொருள்களுடன் பல முயற்சிகளை மேற்கொள்வதன் பேரில் தொடர்ந்து வங்கி செயல்படுகிறது.
- ◆ 1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க 29 ஆம் பிரிவின் பொதுச் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், முதன்மையாக கடன் பத்திரங்கள் வழங்குவதன் தொடர்பில், அவர்களது தனித்தன்மை மிக முக்கியமாகும். தற்போது அது இருக்கும் நிலையில், சட்டம் ஒவ்வொரு தடவையிலும் வங்கி ஒரு கடன் பத்திரத்தை வெளியிடுவதன் மூலம் ஒரு திறைசேரி உத்தரவாதத்தை பெற வேண்டும் - அதன் ஒழுங்குமுறை மூலதன நோக்கங்களுக்காகவும். கடன் பத்திரங்களை எளிதில் விநியோகிப்பதற்கு வங்கியின் திறனை இது இயல்பாகவே வரையறுத்துள்ளது. வங்கியின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான திறனைப் பொறுத்தவரையில் இது மிகக் குறைவான காரணியாகும். 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7, 2019 மற்றும் ஏப்ரல் 2, 2019 - அமைச்சரவையில் முன்மொழியப்பட்ட திருத்தம் மற்றும் முன்மொழியப்பட்ட திருத்தத்துடன் தொடர்புடைய வரைவு மொழிக்கு முறையாக ஒப்புதல் அளித்தது. பாராளுமன்றத்தின் ஆணைப் பத்திரத்தில் அடுத்த படியாக விவாதம் மற்றும் இறுதி ஒப்புதலுக்காக வைக்கப்பட வேண்டும். இது சட்டபூர்வமாக இயற்றப்படும்.

அட்டவணை 07: தரநிலைப்படுத்தப்பட்ட அணுகுமுறையின் கீழ் கடன் அபாயம்

கடன் அபாய வெளிப்பாடுகள் மற்றும் கடன் அபாயக் குறைப்பு (CRM) விளைவுகள் - வங்கி

குறியீடு	பொருள்	CCF மற்றும் CRM க்கு முன் வெளிப்படுத்தல்			CCF மற்றும் CRM க்கு பின் வெளிப்படுத்தல்			இடர் எடைப்பிட்ட சொத்துக்களை	RWA அளவு (%)
		ஐந்தொகையின் மீதான வெளிப்பாடு	ஐந்தொகைக்கு புறம்பான வெளிப்பாடு	மொத்தம்	ஐந்தொகையின் மீதான வெளிப்பாடு	ஐந்தொகைக்கு புறம்பான வெளிப்பாடு	மொத்தம்		
		20.3.1.0.0.0	கடன் அபாயத்தைக் காண மொத்த அபாய அளவு	1,679,190,747	393,714,019	2,072,904,767	1,238,084,373		
20.3.1.1.0.0	மத்திய அரசு மற்றும் இலங்கை மத்திய வங்கியிலுள்ள உரிமை கோரல்கள்	751,995,445	13,035,477	765,030,922	347,561,916	-	347,561,916	17,168,164	5%
20.3.1.2.0.0	வெளியூறு அரசு கடன்கள் மற்றும் அதன் மத்திய வங்கிகளிலுள்ள உரிமை கோரல்கள்	-	-	-	-	-	-	-	-
20.3.1.3.0.0	பொதுத்துறை நிறுவனங்கள் மீதான உரிமை கோரல்கள் (PSEs)	76,929,669	171,671,322	248,600,991	76,929,669	23,379,626	100,309,295	42,988,197	43%
20.3.1.4.0.0	BIS, சர்வதேச நாணய நிதியம் மற்றும் பன்முக அபிவிருத்தி வங்கிகள் (MDB)	-	-	-	-	-	-	-	-
20.3.1.5.0.0	வங்கிகள் வெளிப்பாடு பற்றிய உரிமை கோரல்கள்	6,542,453	-	6,542,453	6,542,453	-	6,542,453	1,665,193	25%
20.3.1.6.0.0	நிதி நிறுவனங்கள் மீதான உரிமை கோரல்கள்	20,350,843	-	20,350,843	20,350,843	-	20,350,843	7,170,309	35%
20.3.1.7.0.0	நிறுவனங்கள் மீதான உரிமை கோரல்கள்	113,629,811	183,678,624	297,308,434	113,480,413	49,120,918	162,601,331	148,099,702	91%
20.3.1.8.0.0	சில்லறை உரிமை கோரல்கள்	366,704,896	25,328,597	392,033,493	344,027,569	5,065,719	349,093,288	275,611,320	79%
20.3.1.8.3.0	தங்கத்தால் பாதுகாக்கப்பட்ட உரிமை கோரல்கள்	149,826,584	-	149,826,584	149,826,584	-	149,826,584	1,030	0%
20.3.1.9.0.0	வீட்டு சொத்து உரிமை கோரல்கள்	65,491,678	-	65,491,678	65,491,678	-	65,491,678	32,745,839	50%
20.3.1.10.0.0	வர்த்தகநிதியான நிலுவல்களின் உரிமை கோரல்கள்	-	-	-	-	-	-	-	-
20.3.1.11.0.0	செயல்படாத சொத்துக்கள் (NPA)	15,502,259	-	15,502,259	15,502,259	-	15,502,259	21,262,648	137%
20.3.1.13.0.0	உயர் அழுத்து வகைகள்	750,573	-	750,573	750,377	-	750,573	1,876,434	250%
20.3.1.14.0.0	பணப் பொருட்கள், மற்ற சொத்துக்கள்	50,952,722	-	50,952,722	50,952,722	-	50,952,722	113,880	0%
20.3.1.14.2.0	பிற சொத்துக்கள்	60,513,813	-	60,513,813	46,667,889	-	46,667,889	46,667,889	100%

அட்டவணை 07: தரநிலைப்படுத்தப்பட்ட அணுகுமுறையின் கீழ் கடன் அபாயம்

கடன் அபாய வெளிப்பாடுகள் மற்றும் கடன் அபாயக் குறைப்பு (CRM) விளைவுகள் - குழு

குறியீடு	பொருள்	CCF மற்றும் CRM க்கு முன் வெளிப்படுத்தல்			CCF மற்றும் CRM க்கு பின் வெளிப்படுத்தல்			இடர் எடைப்பிட்ட சொத்துக்களை	RWA அளவு (%)
		ஐந்தொகையின் மீதான வெளிப்பாடு	ஐந்தொகைக்கு புறம்பான வெளிப்பாடு	மொத்தம்	ஐந்தொகையின் மீதான வெளிப்பாடு	ஐந்தொகைக்கு புறம்பான வெளிப்பாடு	மொத்தம்		
		20.3.1.0.0.0	கடன் அபாயத்தைக் காண மொத்த அபாய அளவு	1,852,627,187	400,527,453	2,253,154,640	1,411,136,774		
20.3.1.1.0.0	மத்திய அரசு மற்றும் இலங்கை மத்திய வங்கியிலுள்ள உரிமை கோரல்கள்	760,450,456	22,372,817	782,823,273	355,632,691	-	355,632,691	17,168,164	5%
20.3.1.2.0.0	வெளியூறு அரசு கடன்கள் மற்றும் அதன் மத்திய வங்கிகளிலுள்ள உரிமை கோரல்கள்	-	-	-	-	-	-	-	-
20.3.1.3.0.0	பொதுத்துறை நிறுவனங்களின் கூற்றுக்கள் (PSEs)	76,929,669	162,333,982	239,263,651	76,929,669	23,379,626	100,309,295	42,988,197	43%
20.3.1.4.0.0	BIS, சர்வதேச நாணய நிதியம் மற்றும் பன்முக அபிவிருத்தி வங்கிகள் (MDB)	-	-	-	-	-	-	-	-
20.3.1.5.0.0	வங்கிகள் வெளிப்பாடு பற்றிய உரிமை கோரல்கள்	11,458,612	-	11,458,612	11,458,612	-	11,458,612	3,775,409	33%
20.3.1.6.0.0	நிதி நிறுவனங்கள் மீதான உரிமை கோரல்	9,559,550	-	9,559,550	9,559,550	-	9,559,550	5,012,050	52%
20.3.1.7.0.0	நிறுவனங்கள் மீதான உரிமை கோரல்	113,629,811	190,492,058	304,121,868	113,480,413	51,080,744	164,561,157	150,059,528	91%
20.3.1.8.0.0	சில்லறை உரிமை கோரல்	527,046,573	25,328,597	552,375,169	504,369,246	5,065,719	509,434,965	435,952,997	86%
20.3.1.8.3.0	தங்கத்தால் பாதுகாக்கப்பட்ட உரிமை கோரல்	149,826,584	-	149,826,584	149,826,584	-	149,826,584	1,030	-
20.3.1.9.0.0	குடியிருப்பு சொத்து உரிமை கோரல்	66,201,363	-	66,201,363	66,201,363	-	66,201,363	33,100,682	50%
20.3.1.10.0.0	வர்த்தகநிதியான நிலுவல்களின் உரிமை கோரல்	-	-	-	-	-	-	-	-
20.3.1.11.0.0	செயல்படாத சொத்துக்கள் (NPA)	15,502,259	-	15,502,259	15,502,259	-	15,502,259	21,262,648	137%
20.3.1.13.0.0	உயர் அழுத்து வகைகள்	-	-	-	-	-	-	-	-
20.3.1.14.0.0	பணப் பொருட்கள், மற்ற சொத்துக்கள்	51,737,246	-	51,737,246	51,737,246	-	51,737,246	113,880	-
20.3.1.14.2.0	பிற சொத்துக்கள்	70,285,064	-	70,285,064	56,439,140	-	56,439,140	56,439,140	100%

பாசல் III - தூண் III சந்தை ஒழுக்க வெளிப்படுத்தல் தேவைப்பாடு

பாசல் III வெளிப்படுத்தல் தேவைப்பாடு

அட்டவணை 8: தரநிலைப்படுத்தப்பட்ட அணுகுமுறையின் கீழ் கடன் அபாயங்கள்: சொத்து வகுப்புகள் மற்றும் இடர் எடைகளால் வெளிப்படுத்தல் - வங்கி

விளக்கம்	தொகை (ரூ'000) 31.12.2017 திகதி (Post CCF & CRM)							மொத்த கடன் வெளிப்படுத்தலுக்கான தொகை
	இடர் எடை	0%	20%	50%	75%	100%	150%	
சொத்து வகைகள்								
மத்திய அரசு மற்றும் இலங்கை மத்திய வங்கியிலுள்ள உரிமை கோரல்கள்		261,721,097	85,840,819	-	-	-	-	347,561,916
வெளிநாட்டு அரசு கடன்கள் மற்றும் அதன் மத்திய வங்கிகளிலுள்ள உரிமை கோரல்கள்		-	-	-	-	-	-	-
பொதுத்துறை நிறுவனங்களின் உரிமை கோரல்கள்		-	71,651,373	-	-	28,657,922	-	100,309,295
BIS, சர்வதேச நாணய நிதியம் மற்றும் பன்முக அபிவிருத்தி வங்கிகளின் (MDB கள்) உரிமை கோரல்கள்		-	-	-	-	-	-	-
வங்கிகளின் வெளிப்பாடு பற்றிய உரிமை கோரல்கள்		-	6,035,548	97,645	-	409,261	-	6,542,453
நிதி நிறுவனங்கள் மீதான உரிமை கோரல்		-	10,791,293	9,095,000	-	-	464,550	20,350,843
நிறுவனங்கள் மீதான உரிமை கோரல்		-	13,795,857	7,430,980	-	140,873,401	501,093	162,601,331
சில்லறை உரிமை கோரல்		149,821,433	5,150	-	293,927,872	55,165,416	-	498,919,872
குடியிருப்பு நிலபுலன்களின் உரிமை கோரல்		-	-	65,491,678	-	-	-	65,491,678
வர்த்தகரீதியான நிலபுலன்களின் உரிமை கோரல்		-	-	-	-	-	-	-
செயல்பாடாத சொத்துக்கள் (NPA கள்)		-	-	70,854	-	3,839,774	11,591,631	15,502,259
உயர் ஆயத்து வகைகள்		-	-	-	-	-	750,573	750,573
பணப் பொருட்கள், ஏனைய சொத்துக்கள்		50,383,325	569,398	-	-	46,667,889	-	97,620,611
மொத்தம்		461,925,855	188,689,439	82,186,157	293,927,872	276,078,212	12,092,724	1,315,650,834

அட்டவணை 8: தரநிலை அணுகுமுறையின் கீழ் கடன் அபாயங்கள்: சொத்து வகுப்புகள் மற்றும் இடர் எடைகளால் வெளிப்படுத்தல் - குழு

விளக்கம்	தொகை (ரூ'000) 31.12.2017 திகதி (Post CCF & CRM)							மொத்த கடன் வெளிப்படுத்தலுக்கான தொகை
	இடர் எடை	0%	20%	50%	75%	100%	150%	
சொத்து வகைகள்								
மத்திய அரசு மற்றும் இலங்கை மத்திய வங்கியிலுள்ள உரிமை கோரல்கள்		269,791,872	85,840,819	-	-	-	-	355,632,691
வெளிநாட்டு அரசு கடன்கள் மற்றும் அதன் மத்திய வங்கிகளிலுள்ள உரிமை கோரல்கள்		-	-	-	-	-	-	-
பொதுத்துறை நிறுவனங்களின் உரிமை கோரல்கள்		-	71,651,373	-	-	28,657,922	-	100,309,295
BIS, சர்வதேச நாணய நிதியம் மற்றும் பன்முக அபிவிருத்தி வங்கிகளின் (MDB கள்) உரிமை கோரல்கள்		-	-	-	-	-	-	-
வங்கிகளின் வெளிப்பாடு பற்றிய உரிமை கோரல்கள்		-	9,542,937	97,708	-	1,817,968	-	11,458,612
நிதி நிறுவனங்கள் மீதான உரிமை கோரல்		-	-	9,095,000	-	-	464,550	9,559,550
நிறுவனங்கள் மீதான உரிமை கோரல்		-	13,795,857	7,430,980	-	142,833,227	501,093	164,561,157
சில்லறை உரிமை கோரல்		149,821,433	5,150	-	293,927,872	215,507,092	-	659,261,548
குடியிருப்பு நிலபுலன்களின் உரிமை கோரல்		-	-	66,201,363	-	-	-	66,201,363
வர்த்தகரீதியான நிலபுலன்களின் உரிமை கோரல்		-	-	-	-	-	-	-
செயல்பாடாத சொத்துக்கள் (NPA கள்)		-	-	70,854	-	3,839,774	11,591,631	15,502,259
உயர் ஆயத்து வகைகள்		-	-	-	-	-	-	-
பணப் பொருட்கள், ஏனைய சொத்துக்கள்		51,167,849	569,398	-	-	56,439,140	-	108,176,386
மொத்தம்		470,781,154	181,405,534	82,895,905	293,927,872	449,559,673	12,092,724	1,490,662,863

அட்டவணை 9: தரநிலை அளவீட்டு முறைகளின் கீழ் சந்தை அபாயம்

	வங்கி		குழுமம்	
	2018 டிசம்பர் 31ம் திகதியில்	2017 டிசம்பர் 31ம் திகதியில்	2018 டிசம்பர் 31ம் திகதியில்	2017 டிசம்பர் 31ம் திகதியில்
(a) வட்டி விகித இடருக்கான RWA	534,185	248,106	534,185	248,106
பொது வட்டி விகித இடர்	371,277	248,106	371,277	248,106
(i) நிகர நீண்ட அல்லது குறுகிய நிலை	371,277	248,106	371,277	248,106
(ii) கிடைமட்ட சீர்குலைவு	-	-	-	-
(iii) நிலைக்குத்து சீர்குலைவு	-	-	-	-
(iv) விருப்புகள்	-	-	-	-
விசேட வட்டி விகிதம் அடித்து	162,908	-	162,908	-
(b) உரிமை முதலுக்கான RWA	275,707	238,341	337,137	350,662
(i) பொது உரிமையாண்மை இடர்	138,805	121,975	170,710	183,072
(ii) விசேட உரிமையாண்மை இடர்	136,902	116,366	166,427	167,590
© வெளிநாட்டு நாணயமாற்று தங்கத்திற்கான இடர்நேர்வு செய்யப்பட்ட சொத்து	162,551	130,673	162,551	130,673
(d) சந்தை அடித்துக்கான மூலதன கட்டணம் (a)+(b)+©	972,443	617,120	1,033,873	729,441
RWA சந்தை அடித்து (d) *100/12.875 (2018) , *100 /11.75 (2017)	7,552,947	5,252,085	8,030,076	6,208,009

அட்டவணை 10: அடிப்படை காட்டி அணுகுமுறையின் கீழ் செயல்பாட்டு அடித்து

	வங்கி				குழுமம்			
	மொத்த வருமானம்				மொத்த வருமானம்			
	1ம் வருடம்	2ம் வருடம்	3ம் வருடம்	சராசரி	1ம் வருடம்	2ம் வருடம்	3ம் வருடம்	சராசரி
அடிப்படை குறிகாட்டி அணுகுமுறை	54,638,097	61,963,686	74,722,956	63,774,913	68,007,563	77,625,737	94,659,125	80,097,475
செயல்பாட்டு அடித்துக்கான மூலதன கட்டணம் (LKR'000)								
அடிப்படை குறிகாட்டி அணுகுமுறை	15%	8,195,715	9,294,553	11,208,443	9,566,237	10,201,134	11,643,861	14,198,869
செயல்பாட்டு இடருக்கான இடர்நேர்வு நிறைவேற்றப்பட்ட தொகை (LKR'000)								
அடிப்படை காட்டி அணுகுமுறை	7.8	63,656,035	72,190,702	87,055,871	74,300,869	79,232,112	90,437,752	110,282,476

பாசல் III - தூண் III சந்தை ஒழுக்க வெளிப்படுத்தல் தேவைப்பாடு

பாசல் III வெளிப்படுத்தல் தேவைப்பாடு

அட்டவணை 11: ஒழுங்குமுறை மற்றும் ஒழுங்குமுறை நோக்கங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகள் மற்றும் ஒழுங்குமுறை இடர் பிரிவுகள் கொண்ட நிதி அறிக்கை

வகைகள் - வங்கி மட்டும்

	நிதி அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பெறுமதி மதிப்பைச்	ஒழுங்குமுறை அறிக்கையின் நோக்கத்தின் கீழ் செலுத்துதல்	கடன் இடர் கட்டமைப்பிற்கு உட்பட்டது	சந்தை இடர் கட்டமைப்பிற்கு உட்பட்டது	மூலதன தள்ளுபடிக்கு க உட்பட்டது
சொத்துக்கள்	1,734,702,989	1,731,539,934	1,675,887,151	54,778,368	874,415
காக மற்றும் காகக்கு சமனானவை	57,879,933	57,884,491	57,884,491	-	-
இலங்கை மத்திய வங்கியின் இருப்பு	51,615,796	51,615,796	51,615,796	-	-
வங்கிகளுடனான வைப்புக்கள்	4,350,726	4,351,299	4,351,299	-	-
பெறுதி நிதி கருவிகள்	1,163,384	1,163,384	1,163,384	-	-
நிதி சொத்துக்கள் - இலாபம் அல்லது இழப்பு மூலம் (நியாயமான விலையில்)	54,052,435	54,052,435	-	54,052,435	-
நிதி சொத்துக்கள் - தாராளமயமாக்கல் செலவில்					
வங்கிகளுக்கு கடன்கள் மற்றும் பெறுவனவுகள்	32,167,421	32,217,137	32,217,137	-	-
பிற வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் மற்றும் பெறுவனவுகள்	1,265,667,467	1,274,300,318	1,274,300,318	-	-
நிலைமாறக்கூடிய செலவில் அளவிடப்படுகிற கடன் பத்திரங்கள்	201,650,435	201,650,435	201,650,435	-	-
நிதி சொத்துக்கள் - பிற நியாயமான மதிப்பு மூலம் விரிவான வருமானம் [OCI]					
OCI மூலம் நியாயமான மதிப்பில் உரிமையாண்மை	1,179,922	888,233	-	725,933	162,300
OCI மூலம் நியாயமான மதிப்பில் கடன்	4,731,261	4,731,261	4,731,261	-	-
தூண் நிறுவனங்களில் முதலீடுகள்	1,027,542	1,027,542	754,944	-	272,598
நன்மதிப்பு மற்றும் புலப்படாத சொத்துக்கள்	439,517	439,517	-	-	439,517
சொத்து, பொறித்தொகுதி மற்றும் உபகரணங்கள்	26,259,745	26,259,745	26,259,745	-	-
முதலீடு சொத்துக்கள்	1,264,752	1,264,752	1,264,752	-	-
முன்செலுத்தப்பட்ட குத்தகைகள்	461,043	461,043	461,043	-	-
ஏனைய சொத்துக்கள்	30,791,610	19,232,546	19,232,546	-	-
பொறுப்புகள்	1,643,493,064	1,638,449,782	-	-	-
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவைகள்	138,031,420	138,031,420	-	-	-
பெறுதி நிதி கருவிகள்	2,512,205	2,512,205	-	-	-
மற்ற வாடிக்கையாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவைகள்	1,422,961,240	1,423,244,820	-	-	-
ஏனைய கடன்கள்	35,575,554	35,575,554	-	-	-
தற்போதைய வரி பொறுப்புகள்	4,004,218	4,004,218	-	-	-
நிகர தாமத வரி பொறுப்புகள்	3,954,834	3,647,244	-	-	-
ஏனைய பொறுப்புகள்	23,919,689	18,900,417	-	-	-
சார்புநிலை தவணைக் கடன்கள்	12,533,904	12,533,904	-	-	-
பங்களிப்புகளின் உரிமையாண்மை	91,209,925	93,090,152	-	-	-
குறிப்பிடப்பட்ட மூலதனம் / சடுபடுத்திய மூலதனம்	12,201,998	12,201,998	-	-	-
நியதிச்சட்ட ஒதுக்கு நிதியம்	6,669,490	5,814,744	-	-	-
ஏனைய ஒதுக்கீடு	26,008,948	24,836,036	-	-	-
நிறுத்திவைக்கப்பட்ட இலாபம்	46,329,489	50,237,374	-	-	-
மொத்த உரிமையாண்மை மற்றும் பொறுப்புக்கள்	1,734,702,989	1,731,539,934	-	-	-
ஐந்தொகைக்குப் பிற்பான பொறுப்புகள்	402,761,963		403,433,251	-	-
ஏற்றுக்கொள்ளல்கள்	90,195,344		90,195,344	-	-
உத்தரவாதங்கள்	84,103,230		84,103,230	-	-
நானாயக் கடிதம்	73,255,113		73,255,113	-	-
ஏனைய நிச்சயமற்ற பொருட்கள்	99,087,601		99,087,601	-	-
கணிக்க முடியாத கடன் கடமைகள்	56,791,963		56,791,963	-	-
(-) ECL / சேத இழப்புகளுக்கான கொடுப்பனவு	(671,288)		-	-	-

அட்டவணை 12: கணக்கியல் மற்றும் கட்டுப்பாட்டு வெளிப்பாடு அளவு இடையேயான வேறுபாடுகளின் விளக்கம்

	வித்தியாசத்திற்கான காரணங்கள்									
	கணக்கியல் கமை மதிப்பு மற்றும் ஒழுங்குமுறைக்கு கருதப்படும் அளவு		தனிப்பட்ட மற்றும் கட்டுத இடையே தொகையிலிருந்து நீக்க தாக்கம்		நியாய பெறுமதி சீராக்கம்	நடைமுறை வட்டி விகிதம் (EIR)	பணியாளர்கள் கடனுகளின் வட்டி விகிதம் (நாள் 01)	ஏனைய SLFRS சீராக்கம்	SLFRS சீராக்கம் மீது வரி தாக்கம்	
	வெளியிடப்பட்ட நிதி அறிக்கையில் தெரிவித்த பெறுமதி	கட்டுப்பாட்டு வரம்புக்குட்பட்ட மதிப்பை செலுத்ததல்	இடையே காணப்பட்ட வேறுபாடு	மற்றும் கட்டுத தொகையிலிருந்து நீக்க தாக்கம்						
சொத்துக்கள்	1,734,702,989	1,731,539,934	3,163,055							
காக மற்றும் காக்கு சமனானவை	57,879,933	57,884,491	(4,558)	(4,558)						
இலங்கை மத்திய வங்கியிலுள்ள மீதி	51,615,796	51,615,796	-	-						
வங்கிகளுடனான வைப்புக்கள்	4,350,726	4,351,299	(573)	(573)						
பெறுதி நிதி கருவிகள்	1,163,384	1,163,384	-	-						
நிதி சொத்துக்கள் - இலாபம் / இழப்பு (நியாயமான விலையில்)	54,052,435	54,052,435	-	-						
நிதி சொத்துக்கள் - தராளமயமாக்கல் செலவு										
வங்கிகளுக்குரிய கடன்கள் மற்றும் பெறுவனவுகள்	32,167,421	32,217,137	(49,716)	(49,716)						
ஏனைய வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் மற்றும் பெறுவனவுகள்	1,265,667,467	1,274,300,318	(8,632,851)	973,151	-	-	(9,606,001)	-	-	
நிலையாற்றக்கூடிய செலவில் அளவிடப்படுகிற கடன் பத்திரங்கள்	201,650,435	201,650,435	-	-	-	-	-	-	-	
நிதி சொத்துக்கள் - ஏனைய நியாயமான மதிப்பு மூலம்										
OCI மூலம் நியாயமான மதிப்பில்										
OCI மூலம் நியாயமான மதிப்பில் கடன்	1,179,922	888,233	291,689	-	291,689	-	-	-	-	
OCI மூலம் நியாயமான மதிப்பில் கடன் (உரிமையாண்மை)	4,731,261	4,731,261	-	-	-	-	-	-	-	
துணை நிறுவனங்களில் முதலீடுகள்	1,027,542	1,027,542	-	-	-	-	-	-	-	
நன்மதிப்பு மற்றும் புலப்படாத சொத்துக்கள்	439,517	439,517	-	-	-	-	-	-	-	
சொத்து, பொறித்தொகுதி மற்றும் உபகரணங்கள்	26,259,745	26,259,745	-	-	-	-	-	-	-	
முதலீடு சொத்துக்கள்	1,264,752	1,264,752	-	-	-	-	-	-	-	
முன்செலுத்தப்பட்ட குத்தகைகள்	461,043	461,043	-	-	-	-	-	-	-	
பிற சொத்துக்கள்	30,791,610	19,232,546	11,559,064	-	-	-	9,606,001	1,953,063	-	
பொறுப்புகள்	1,643,493,064	1,638,449,782	5,043,282			(283,580)		5,019,272	307,590	
வங்கிகளுக்கு செலுத்தப்பட வேண்டியவை	138,031,420	138,031,420	-	-	-	-	-	-	-	
பெறுதி நிதி கருவிகள்	2,512,205	2,512,205	-	-	-	-	-	-	-	
ஏனைய வாடிக்கையாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டியவை	1,422,961,240	1,423,244,820	(283,580)	-	-	(283,580)	-	-	-	
ஏனைய கடன்கள்	35,575,554	35,575,554	-	-	-	-	-	-	-	
தற்போதைய வரி பொறுப்புகள்	4,004,218	4,004,218	-	-	-	-	-	-	-	
நிகர தவறிய வரி பொறுப்புகள்	3,954,834	3,647,244	307,590	-	-	-	-	307,590	-	
நிறுத்தி வைக்கப்பட்ட இலாபம்	23,919,689	18,900,417	5,019,272	-	-	-	-	5,019,272	-	
சார்புநிலை கால கடன்கள்	12,533,904	12,533,904	-	-	-	-	-	-	-	
பங்குதாரர்களின் உரிமையாண்மை	91,209,925	93,090,152	(1,880,227)		299,048			(2,179,275)		
குறித்தவைக்கப்பட்ட மூலதனம் / ஈடுபடுத்திய மூலதனம்	12,201,998	12,201,998	-	-	-	-	-	-	-	
சட்டப்பூர்வ ஒதுக்கீடு நிதி	6,669,490	6,669,490	-	-	-	-	-	-	-	
ஏனைய ஒதுக்குகள்	26,008,948	25,709,900	299,048	-	299,048	-	-	-	-	
கிடைத்த வருவாய்	46,329,489	48,508,764	(2,179,275)	-	-	-	-	(2,179,275)	-	
மொத்த பங்குதாரர்களின் உரிமையாண்மை	1,734,702,989	1,731,539,934	3,163,055							

நிலைத்திருத்தல் அறிக்கை மீதான வெளியக உத்தரவாதம்



Ernst & Young
Chartered Accountants
201 De Saram Place
P.O. Box 101
Colombo 10
Sri Lanka
Tel : +94 11 2463500
Fax Gen : +94 11 2697369
Tax : +94 11 5578180
eys@lk.ey.com
ey.com

2018 ஒருங்கிணைந்த வருடாந்த அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலைத்தன்மையின் அளவிட்டு மதிப்பீட்டில் மக்கள் வங்கியின் சுயாதீன உறுதிப்பாட்டு அறிக்கை

ஈடுபாட்டின் அறிமுகம் மற்றும் நோக்கம் (விசாலம்)

மக்கள் வங்கியின் முகாமைத்துவம் ("வங்கி"), 2018 ("அறிக்கை") வருடாந்த அறிக்கையில் வழங்கப்பட்ட நிலைத்தன்மையின் அறிக்கையின் அடிப்படையாக கூறுகளின் மீது ஒரு சுயாதீனமான உத்தரவாதத்தை வழங்குவதற்காக எங்களை ஈடுபடுத்தியது.

- ◆ அறிக்கையின் 131 வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி நிதி செயல்திறன் பற்றிய தகவல் குறித்த நியாயமான உத்தரவாதம்.
- ◆ உலகளாவிய அறிக்கையின் முனைப்பு GRI நியமங்களின் தேவைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட அறிக்கையில் வழங்கப்பட்ட பிற தகவல்களின் மீதான வரையறுக்கப்பட்ட உத்தரவாதம் "இணக்கமாக" - பிரதான வழிகாட்டல்கள் அமைந்துள்ளது.

எங்கள் வேலை மற்றும் அத்தியாவசிய நிலைமை

ஸர்லீங்கா ஸ்டான்டர்ட்ஸ் அண்ட் ரிபர்ட்ஸ் கம்ப்யூனிகேஷன்ஸ் (SLSAE 3000) இன் கீழ் வரையறுக்கப்பட்ட உத்தரவாதத்தை வழங்குவதற்கான எமது நடைமுறைகளை நாங்கள் நிகழ்த்தினோம்: இலங்கையின் பட்டிய கணக்காளர் நிறுவனத்தின் ("ICASL") நிறுவனம் வெளியிட்ட வரலாற்று நிதி தொடர்பான கணக்காய்வுகள் அல்லது மதிப்பாய்வுகளை தவிர வேறு உத்தரவாதங்கள்).

இந்த வரையறுக்கப்பட்ட உத்தரவாத நிச்சயிக்கப்பட்ட பணிக்கான மதிப்பீட்டு அளவுகோல்கள், GRI நியமங்களை "இணக்கமாக" அடைய தேவைகளுக்கேற்ற அறிக்கையில் வழிகாட்டுதல்கள் ("GRI வழிகாட்டுதல்கள்") மற்றும் அதனுடன் தொடர்புடைய தகவல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளன - பிரதான வழிகாட்டு வெளியீடு, "www.globalreporting.org".

எங்கள் ஈடுபாடு மட்டுப்படுத்தப்பட்ட உத்தரவாதத்தையும் நியாயமான உத்தரவாதத்தையும் வழங்குகிறது. SLSAE-3000 க்கு இணங்க நடத்தப்பட்ட ஒரு நியாயமான உத்தரவாத இணைப்பை விட குறைவான உத்தரவாதம் நிச்சயமற்றதாக உள்ளமையானது ஒரு நியாயமான உத்தரவாத நிச்சயமின்மைக்கு அடையாளம் காணக்கூடிய அனைத்து முக்கிய விடயங்களையும் நாம் அறிந்திருப்பதாக உறுதியளிக்கும். அதன்படி, நியாயமான உத்தரவாதத்தை வழங்கும் ஒரு கருத்தை நாம் வெளிப்படுத்தவில்லை.

அறிக்கையின் வங்கியின் பொறுப்புகளின் முகாமைத்துவம்

வங்கியின் மேலாண்மை சுய அறிவிப்பு, அறிக்கையில் உள்ள தகவல்கள் மற்றும் அறிக்கைகள் தயாரித்தல் மற்றும் GRI நிலைத்தன்மையும் அறிக்கை வழிகாட்டுதலின் படி நிலையான நிலைப்படுத்தல் அறிக்கை செயல்முறைக்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்ட போதுமான பதிவுகள் மற்றும் உள்ளக கட்டுப்பாடுகளை பராமரித்தல் ஆகியவற்றிற்கான பொறுப்பு.

ஏனர்ஸ்ட் அன்ட் யங் இன் பொறுப்பு

உலகளாவிய அறிக்கையின் முன்முயற்சியின், ஜி.ஆர்.ஐ. நியமங்களுக்கான கோரிக்கைகளுக்கு இணங்க அறிக்கையை தயாரிக்கவில்லை என்பதை நம்புவதற்கு எந்த காரணத்தையும் நாம் அறிந்திருந்தோம் என்பதை முடிவு செய்வது எமது பொறுப்பே. இந்த அறிக்கை 2019 ஏப்ரல் 12 திகதியிட்ட எமது இணக்க கடிதத்திற்கு அமைய வங்கியினால் அறிக்கையிடப்படுகின்றது. இந்த அறிக்கையின் எந்தவிதமான நம்பிக்கையையும் வங்கி அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் எந்தவொரு பொறுப்பிற்கும் பொறுப்பளிக்கும் எந்தவொரு நோக்கத்திற்காகவும் எந்தவொரு நோக்கத்திற்கும் பொறுப்புக்கூற

வேண்டியதில்லை. எமது செயலில் ஈடுபட்டுள்ள, ICASL ஆல் வழங்கப்பட்ட நிபுணத்துவ கணக்காய்வாளர்களுக்கான நெறிமுறைக்கான கோடீஸின் சுயாதீனத் தேவைகளை நாம் கடைப்பிடிக்கின்றோம்.

முக்கிய உத்தரவாத நடவடிக்கைகள்

எமது வரவு செலவுத் திட்டங்களுக்கான ஆதாரங்களை வழங்குவதற்கு போதுமான ஆதாரங்களை வழங்குவதற்கு அவசியமான தகவல்களையும் விளக்கங்களையும் பெற எமது நடைமுறைகளை நாம் திட்டமிட்டு செயற்படுத்துகின்றோம். முக்கிய உறுதிப்பாட்டு நடைமுறைகள் இதில் அடங்கும்:

- ◆ சேகரித்தல், ஆராய்தல், திரட்டல் மற்றும் தரவுகளை திரட்டி செயல்முறை புரிந்து கொள்ளல்களுடன் தொடர்புடைய வங்கியின் பணியாளர்கள் நேர்காணல் செய்யப்பட்டனர்.
- ◆ அறிக்கையில் உள்ள தகவலின் மதிப்பாய்வு மற்றும் சரிபார்த்தல்.
- ◆ மறு மதிப்பீடு மூலம் ஒரு மாதிரி அடிப்படையில் வங்கியால் செய்யப்பட்ட கணக்கீடுகளை சரிபார்த்தல்.
- ◆ 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான வங்கிக் கணக்காய்வு நிதி அறிக்கையில் இருந்து நிதி செயல்திறன் பற்றிய தரவுகளை மறுசீரமைத்தல் மற்றும் ஒப்புதல் அளித்தல்.
- ◆ உலகளாவிய அறிக்கையில் முன்முயற்சியின், GRI நியமங்களுக்கு எதிரான அறிக்கையின் உள்ளடக்கத்தை ஒப்பீடு செய்தல்: "இணக்கமாக" - பிரதான வழிகாட்டுதல்கள்.
- ◆ தகவலைச் சேகரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மின்னணு முறைமைகளை எமது நடைமுறைகளில் சேர்க்கவில்லை.

வரையறைகள் மற்றும் பரிசீலனைகள்

சுற்றுச்சூழல் மற்றும் சமூக செயல்திறன் தரவுகள் அவற்றின் இயல்பைக் கொண்டிருக்கும் இயல்பான வரம்புகளுக்கு உட்பட்டவை என்பதுடன் அத்தகைய தரவை நிர்ணயிப்பதற்கும், கணக்கீடுவதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் பயன்படுத்தப்படும் முறைகள் ஆகும்.

தீர்மானம் / முடிவுரை

மேலே விவரிக்கப்பட்டுள்ள நடைமுறைகளின் அடிப்படையில், நாம் பின்வரும் தீர்மானங்களை முன்வைக்க முடியும்.

- ◆ 2018 ஆம் ஆண்டின் 31 ஆம் திகதி நிறைவடைந்த ஆண்டின் வங்கியின் தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கையிலிருந்து அறிக்கையின் 131 ஆம் பக்கம் குறிப்பிடப்பட்டுள்ள நிதி செயல்திறன் பற்றிய தகவல்கள்
- ◆ அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்ட பிற தகவல்கள், அனைத்து பொருள்களிலும், வங்கியின் நீடித்து நிலைத்த நடைமுறைகளுக்கு அமைய, கொள்கைகளில் சில நிலைத்தன்மையும் அறிக்கை வழிகாட்டல்களும், GRI தரநிலைகள் - "அதன்படி கோரிக்கைக்கு அமைவானவை.

ஏனர்ஸ்ட் அன்ட் யங் பட்டிய கணக்காளர்கள்

2019 மார்ச் 28
கொழும்பு

உலகலாவிய அறிக்கையிடல் (GRI) உள்ளடக்க சுட்டிகள் - 'இன்றியமையாத அம்சங்களுக்கு' ஏற்ப

தனித்துவமான தராதர வெளிப்படுத்தல்கள்		பக்கம் எண் (கள்)	குறிப்புகள்
1. நிறுவன விவரம்			
102-1	நிறுவனத்தின் பெயர்	292	
102-2	செயல்பாடுகள், பிராண்ட்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகள்	125	
102-3	தலைமையிடத்தின் இடம்	292	
102-4	செயல்பாட்டின் இருப்பிடம்	110	
102-5	உரிமம் மற்றும் சட்ட வடிவம்	155	
102-6	பணியாற்றிய சந்தைகள்	110	
102-7	நிறுவனத்தின் அளவுகோல்	10, 11	
102-8	பிற பணியாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் பற்றிய தகவல்	117	
102-9	விநியோகச் சங்கிலி	128	
102-10	நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மற்றும் அதன் விநியோக சங்கிலி		இந்த காலப்பகுதியில் நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க மாறுபட்ட மாற்றங்கள் மற்றும் விநியோக மாற்றம் எதுவும் இல்லை.
102-11	முன்னுரிமை கொள்கை அல்லது அணுகுமுறை	3	
102-12	புற முயற்சிகள்	3	
102-13	சங்கங்களின் உறுப்பினர்	129	
2. மூலோபாயம்			
102-14	மூத்த முடிவெடுப்பவரின் அறிக்கை	19 - 21	
102-15	முக்கிய தாக்கங்கள் அபாயங்கள் மற்றும் வாய்ப்புகள்	40 - 48	
3. நெறிமுறைகள் மற்றும் நேர்மை			
102-16	மதிப்புகள், கோட்பாடுகள், தரநிலைகள் மற்றும் நடத்தை விழுமியங்கள்	123	
102-17	அறிவுரை மற்றும் நெறிமுறைகள் பற்றிய கவலைக்கான வழிமுறைகள்	123	
4. ஆளுகை			
102-18	ஆளுமை கட்டமைப்பு	50, 55	
102-19	அதிகாரத்தை ஒப்படைத்தல்	55	
102-22	மிக உயர்ந்த ஆளுமை அமைப்பு மற்றும் அதன் குழுவின் கலவை	24 - 27, 50, 51	
102-23	மிக உயர்ந்த ஆளுமைத் தலைவர்	16 - 18, 26, 51, 53	
102-24	மிக உயர்ந்த ஆளுமைப் பிரிவை நியமனம் செய்து தேர்வு செய்தல்	51, 54	
102-25	முரண்பாடுகள் மீதான அக்கறை	68	
102-26	நோக்கம், மதிப்புகள் மற்றும் மூலோபாயத்தை அமைப்பதில் மிக அதிகமான ஆட்சி அதிகாரத்தின் பங்கு	123	
102-30	இடர் முகாமைத்துவ செயல்முறைகளின் விளை நிறைவேற்றம்	40 - 48	
102-31	பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக தலைப்புகள் பற்றிய மீளாய்வு		பணிப்பாளர்கள் மற்றும் உப சபைக் குழுக்களுடன் தொடர்புடைய ஒவ்வொரு கூட்டமும் அத்தகைய கூட்டங்களில் எடுக்கப்பட்ட வணிக முடிவுகளுக்கு பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறித்து கவலை கொண்டுள்ளது.
102-32	நிலைத்தன்மை அறிக்கையில் உயர்ந்த ஆளுமைப் பணிகளின் பங்கு	55	
102-33	முக்கியமான கவலையைத் தெரிவித்தல்	51	
102-34	இயற்கை மற்றும் மொத்த சிக்கல்களின் மொத்த எண்ணிக்கை	70	
102-35	ஊதியக் கொள்கை	65	

உலகலாவிய அறிக்கையிடல் (GRI) உள்ளடக்க சுட்டிகள் - 'இன்றியமையாத அம்சங்களுக்கு' ஏற்ப

தனித்துவமான தராதர வெளிப்படுத்தல்கள்		பக்கம் எண் (கள்)	குறிப்புகள்
102-36	ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான செயல்முறை	65	
5. பங்குதாரர் அணுகுதல்			
102-40	பங்குதாரர் குழுக்களின் பட்டியல்	82 & 83	
102-41	கூட்டு பேரம் பேசும் ஒப்பந்தங்கள்	122	
102-42	பங்குதாரர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்தல்	82 & 83	
102-43	பங்குதாரர் அணுகுமுறை	82 & 83	
102-44	எழுப்பப்பட்ட முக்கிய தலைப்புகள் மற்றும் கருத்துக்கள்	82 & 83	
6. அறிக்கை நடைமுறை			
102-45	ஒருங்கிணைந்த நிதி அறிக்கையிடல் சேர்க்கப்பட்ட நிறுவனங்கள்	3	
102-46	அறிக்கை உள்ளடக்கம் மற்றும் தலைப்பு எல்லைகள்	3 & 85 to 87	
102-47	பொருள் தலைப்புகளின் பட்டியல்	85 to 87	
102-48	தகவல் மீள் அறிக்கை	3	
102-49	அறிக்கையளிப்பதில் மாற்றங்கள்	3	
102-50	அறிக்கையிடல் காலப்பகுதி	3	
102-51	மிக சமீபத்திய அறிக்கையின் திகதி	3	
102-52	சுழற்சி அறிக்கை	3	
102-53	அறிக்கை தொடர்பான கேள்விகளுக்கான ஒப்பந்த புள்ளிகள்	4	
102-54	GRI நெறிமுறைகளுக்கு இணங்க அறிக்கையிடல்	3	
102-55	GRI உள்ளடக்க அட்டவணை	283 - 286	
102-56	வெளிநாட்டு உத்தரவாதம்	4 & 282	

GRI 103 : முகாமைத்துவ அணுகுமுறை

103-1	பொருள் தலைப்புகள் மற்றும் எல்லைகள் விளக்கங்கள்	85 - 87	
103-2	முகாமைத்துவ அணுகுமுறை மற்றும் அதன் கூறுகள்	85 - 87	
103-3	முகாமைத்துவ அணுகுமுறை மதிப்பீடு	85 - 87	

GRI குறிப்பிட்ட வெளிப்பாடுகள்		பக்கம் எண் (கள்)	குறிப்புகள்
பொருளாதார முக்கியத்துவம்			
GRI 201: பொருளாதார செயல்திறன்			
201-1	நேரடி பொருளாதார மதிப்பு உருவாக்க விநியோகம்	131	
201-2	காலநிலை மாற்றம் காரணமாக நிதி தாக்கங்கள் மற்றும் பிற அபாயங்கள் மற்றும் வாய்ப்புகள்		இயக்குநர்கள் மற்றும் குழு சபைக் குழுக்களுடன் தொடர்புடைய ஒவ்வொரு கூட்டமும் அத்தகைய குழுக்களில் எடுக்கப்பட்ட வணிக முடிவுகளுக்கு பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறித்து கவலை கொண்டுள்ளது.
201-3	வரையறுக்கப்பட்ட பயன் திட்டத்தின் கடமைகளும் பிற ஓய்வு திட்டங்களும்	166	
GRI 202: சந்தை பிரசன்னம்			
202-1	உள்ளூர் குறைந்தபட்ச ஊதியத்துடன் ஒப்பிடும்போது பாலினம் மூலம் நிலையான நுழைவு நிலை ஊதிய விகிதங்கள்		வங்கியியல் துறை மீது விதிக்கப்படும் நுழைவு நிலை ஊதிய விகிதம் இல்லை. இருப்பினும் வங்கியின் நுழைவு நிலை ஊதியம் தேசிய குறைந்தபட்ச ஊதிய விகிதத்தைவிட அதிகமாகும்.

GRI குறிப்பிட்ட வெளிப்பாடுகள்		பக்கம் எண் (கள்)	குறிப்புகள்
202-2	உள்ளூர் சமூகத்தில் இருந்து மூத்த நிர்வாகத்தின் பணியமர்த்தல்	119	
GRI 203: மறைமுக பொருளாதார தாக்கங்கள்			
203-1	உள்கட்டமைப்பு முதலீடுகள் மற்றும் சேவைகள் ஆதரவு	133	
203-2	குறிப்பிடத்தக்க மறைமுகமான பொருளாதார தாக்கங்கள்	132	
GRI 204: கொள்முதல் நடைமுறைகள்			
204-1	உள்ளூர் விநியோகஸ்தர் மீதான செலவின விகிதம்	128	
GRI 205: ஊழல் தடுப்பு			
205-1	ஊழல் தொடர்பான அபத்துக்களுக்கான நடவடிக்கைகள் மதிப்பீட்டில்		வங்கி அனைத்து தயாரிப்புகள், செயல்முறைகள் மற்றும் நடவடிக்கைகள் மீது செயல்பாட்டு அபத்து சாத்தியமான தாக்கத்தை மதிப்பீடு அடிப்படையில் நடக்கிறது
205-2	ஊழல் எதிர்ப்புக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் பற்றி தொடர்பு மற்றும் பயிற்சி	123	
205-3	ஊழல் மற்றும் நடவடிக்கைகளால் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள்	123	
சுற்றாடல் தலைப்புகள்			
GRI 302: ஆற்றல்			
302-1	நிறுவனத்திற்குள் ஆற்றல் நுகர்வு	136	
302-3	ஆற்றல் தீவிரம்	136	
30GRI 305: மாசு வெளிப்பாடு			
305-1	நேரடி (நோக்கம் 1) GHG உமிழ்வுகள்	135	
305-2	மறைமுக (நோக்கம் 2) GHG உமிழ்வுகள்	135	
305-3	பிற மறைமுக (நோக்கம் 3) GHG உமிழ்வுகள்	135	
305-4	GHG உமிழ்வு தீவிரம்	135	
305-5	GHG உமிழ்வுகளை குறைத்தல்	135 -136	
305-6	ஓசோன் குறைபாடுள்ள பொருட்களின் வெளியீடு (ODS)		ஓசோன் சிதைப்பு பொருட்களை (உடன் ODS) இன் உமிழ்வுகள் வணிக இயல்பு அளவுக்கு போதியதாக இல்லை.
சமூக முக்கியத்துவம்			
GRI 401: வேலைவாய்ப்பு			
401-1	புதிய ஊழியர் பணியமர்த்தல் மற்றும் ஊழியர் வருமானம்	119 - 120	
401-2	தற்காலிக அல்லது பகுதி நேர ஊழியர்களுக்கு வழங்கப்படாத முழுநேர பணியாளருக்கு வழங்கப்படும் நன்மைகள்	121	
401-3	மகப்பேற்று விடுமுறை	121	
GRI 402 : தொழிலாளர் / மேலாண்மை உறவுகள்			
402-1	செயற்பாட்டு மாற்றங்களுக்கான குறைந்தபட்ச அறிவிப்பு காலம்	122	
GRI 403: தொழில் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு			
403-1	முறையான கூட்டு நிர்வாக-தொழிலாளி சுகாதார மற்றும் பாதுகாப்புக் குழுக்களில் தொழிலாளர்கள் பிரதிநிதித்துவம்	122	
403-2	காய வகைகள் மற்றும் காய விகிதங்கள், தொழில்சார்ந்த நோய்கள், இழந்த நாட்கள் மற்றும் காணாமற் போதல் மற்றும் வேலை தொடர்பான வசதிகளின் எண்ணிக்கை		புகாரளிக்கும் காலங்களில் குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் எதுவும் இல்லை.

உலகலாவிய அறிக்கையிடல் (GRI) உள்ளடக்க சுட்டிகள் - 'இன்றியமையாத அம்சங்களுக்கு' ஏற்ப

GRI குறிப்பிட்ட வெளிப்பாடுகள்		பக்கம் எண் (கள்)	குறிப்புகள்
403-3	அதிக சம்பவங்கள் அல்லது அவர்களது தொழில் தொடர்பான நோய்கள் அதிக அபத்து கொண்ட தொழிலாளர்கள்		புகாரளிக்கும் காலங்களில் குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் எதுவும் இல்லை.
GRI 404: பயிற்சி மற்றும் கல்வி			
404-1	ஊழியர் ஒருவருக்கு ஆண்டுதோறும் பயிற்சி மணிநேரம்	122	
404-2	பணியாளர் திறன்கள் மற்றும் மாற்றம் உதவி திட்டங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்	121	
404-3	வழக்கமான செயல்திறன் மற்றும் தொழில் வளர்ச்சி மதிப்பீட்டைப் பெறும் ஊழியர்களின் சதவீதம்	121	
GRI 405: பன்முகத்தன்மை மற்றும் சம வாழ்வு			
405-1	நிர்வாக அமைப்புகள் மற்றும் ஊழியர்களின் பன்முகத்தன்மை	118	
405-2	ஆண்கள் பெண்களுக்கு அடிப்படை சம்பள விகிதம் மற்றும் ஊதியம்	121	
GRI 413: உள்ளூர் சமூகங்கள்			
413-1	உள்ளூர் சமூக ஈடுபாடு, தாக்க மதிப்பீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் செயற்பாடுகள்	132	
413-2	குறிப்பிடத்தக்க உண்மையான மற்றும் சாத்தியமான எதிர்மறை கொண்ட செயற்பாடுகள்		அறிவிப்பு காலத்தின்போது எந்தவொரு சம்பவமும் அறிக்கையிடப்படவில்லை.
GRI 416: வாடிக்கையாளர் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு			
416-1	தயாரிப்பு மற்றும் சேவை பிரிவுகள் சுகாதார மற்றும் பாதுகாப்பு தாக்கங்கள் மதிப்பீடு	127	
416-2	பொருட்கள் மற்றும் சேவைகளின் சுகாதார மற்றும் பாதுகாப்பு தாக்கங்கள் தொடர்பாக இணக்கமின்றி நிகழும் சம்பவங்கள்	127	
GRI 417: பெயரிடல் மற்றும் சந்தைப்படுத்தல்			
417-1	பொருட்கள் மற்றும் சேவைத் தகவல் மற்றும் பெயரிடலுக்கான தேவைகள்	126	
417-2	தயாரிப்பு மற்றும் சேவைத் தகவல் மற்றும் பெயரிடல் பற்றி இணக்கமின்றி நிகழும் சம்பவங்கள்	126	
417-3	சந்தைப்படுத்தல் தொடர்பான இணக்கமின்மை சம்பவங்கள்	126	
GRI 418: வாடிக்கையாளர் தனியுரிமை			
418-1	வாடிக்கையாளர் தனியுரிமை மற்றும் வாடிக்கையாளர் தரவு இழப்புக்கள் ஆகியவற்றைப் பற்றிய புகார்கள்		02 புகார்கள் பெறப்பட்டு அனைத்தும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

நிதி / வங்கி விதிமுறைகளின் சொற்பொருளகராதி

கணக்கியல் கொள்கைகள்

நிதி அறிக்கைகள் தயாரித்தல் மற்றும் அறிக்கையிடுவதில் ஒரு நிறுவனத்தின் நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து பின்பற்றப்படும் கோட்பாடுகள், விதிகள் மற்றும் நடைமுறைகள்.

அட்டுறு அடிப்படை

பற்றுச்சீட்டு அல்லது பணம் அல்லது அதற்குச் சமமான பணம் செலுத்துவதற்காக காத்திருக்காமல் இருக்கும்போது நிகழும் பரிவர்த்தனைகள் மற்றும் பிற நிகழ்வுகளின் விளைவுகள் குறித்த அங்கீகாரம்.

கடன்தீர்ப்பு நிதி திரட்டல்

புலப்படா சொத்தின் ஆயுட்காலம் மீதான முறையான தேய்மானத் தொகை பெறுமானத் தேய்வு மற்றும் இலதாக்கல் என்பன ஒத்த அர்த்தத்தைக் குறிக்கின்றன.

நடைமுறை மதிப்பீடு

அதன் சாதாரண செலவினங்களை கணக்கிடுவதன் மூலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிதி மதிப்பானது, அதன் சொத்துகள் மற்றும் பிற செலவுகள் மற்றும் மதிப்பீடுகளின் உண்மையான மதிப்பு.

இலதாக்கப்பட்ட செலவு

அறம்பத்தொகை மற்றும் முதிர்ச்சித்தொகை ஆகியவற்றுக்கிடையிலான வித்தியாசத்தின் சந்தைப் பெறுமதிக்கு குறைவு நட்டம் அல்லது சேகரிக்கப்பட முடியாமையினால் ஏற்படும் நட்டம் நீங்கலான செயற்திறன் வட்டி முறையிணைப் பயன்படுத்தி முதன்மை மீள்கொடுப்பனவு கழிக்கப்பட்டு திரட்டிய இலதாக்கல் சேர்க்கப்பட்டு அல்லது கழிக்கப்பட்டு நிதிச்சொத்து அல்லது நிதிப்பொறுப்பு அறம்பப் பதிவில் அளக்கப்படும் தொகை.

இணை நிறுவனம்

ஒரு பிடிப்பு கம்பெனி பங்குபெறும் வட்டி மற்றும் அதன் இயக்க மற்றும் நிதிக் கொள்கைகளுக்கு கணிசமான செல்வாக்கை செலுத்தக்கூடிய ஒரு துணை நிறுவனம் அல்லாத ஒரு நிறுவனம்.

விற்பனைக்கான நிதிச் சொத்துக்கள்

(அல்லது) கடன்கள் மற்றும் வரவுகள், (பி) முதிர்வு முதலீடுகளை அல்லது (இ) லாபம் மற்றும் இழப்பு மூலம் நியாயமான மதிப்புள்ள நிதி சொத்துக்கள் என வகைப்படுத்தப்படும் என்று நிதியியல் சொத்துக்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

கழிவு வழங்கப்பட்ட பட்டியல்

முகப்பெறுமதியினை விட குறைவாகக் கொள்வனவு செய்யப்பட்ட வாக்குறுதிச்சீட்டு அல்லது மாற்றுண்டியல் சீட்டின் காலாவதியாகாத தவணை மீதான வட்டியினை வித்தியாசம் குறிக்கிறது. முதிர்ச்சியிலே வைத்திருப்பவர் உண்டியலின் முகப்பெறுமதியினை தனது சொத்துக் கணக்கிற்காக சேகரிக்கின்றார்.

மாற்றுண்டியல்

நபர் ஒருவருக்கு குறிப்பிட்ட தொகையினை வழங்குமாறு இன்னுமொரு மூன்றாம் நபரினைப் பணித்து அவருக்கு எழுதப்பட்ட ஒப்பமிடப்பட்ட, நிபந்தனையற்ற கட்டளை, மாற்றுண்டியலின் விதிகள் மற்றும் வரைபுகள் ஒன்றுக்கொன்று மாற்றிப் பயன்படுத்தப்படுகின்றன.

அழைப்பு வைப்பு அல்லது அழைப்பு பணம்

தேவைக்கேற்ப திருப்பி செலுத்தப்படும் வைப்பு அல்லது வழங்கப்பட்ட நிதி.

மூலதன போதுநிலை

கிடைக்கின்ற நிதியின் அடிப்படையில் வைப்புத்தொகையாளர்கள் மற்றும் பிற கடன் வழங்குநர்கள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு வங்கி திறமை. சர்வதேச தீர்வுகளுக்கான வங்கி (SIBS) மற்றும் இலங்கை மத்திய வங்கியின் தேவையின்படி, உள்ளூர் வங்கிகள் குறைந்தபட்ச மூலதனத்தை நிர்ணயிக்க வேண்டும்.

மூலதன போதிய விகிதம்

சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியின் (BIS) தயாரித்த ஆய்ந்து அடிப்படையிலான மூலதன தரங்களின் கட்டமைப்பின்கீழ் வரையறுக்கப்பட்டபடி, மூலதனத்தால் ஆதரிக்கப்படும் ஆயத்து-சரிசெய்யப்பட்ட சொத்துக்களின் சதவீதம் மற்றும் மத்திய வங்கியின் உள்ளூர் தேவைகளுக்கு பொருந்தக்கூடியது.

கடன் அபாயத்தேர்வு

நிதிச்சாதனத்தினைக் கொண்டுள்ள ஒரு தரப்பு அதன் கடப்பாட்டினை நிறைவேற்றத் தவறுகின்றமையினால் மற்றைய தரப்பிற்கு நிதி நட்டத்தினை ஏற்படுத்தும் அபாயத்தேர்வு.

காசுக்கு சமனானவைகள்

குறுகிய காலத்தில் அதிகமான தீரவு முதலீடுகள், அறியப்பட்ட தொகைகளுக்கு அறியக்கூடிய மாற்றமாக உள்ளன, இவை மதிப்புகளின் மாற்றங்களுக்கான அபாய அபாயத்திற்கு உட்பட்டவை.

வைப்பு சான்றிதழ் (CD)

வட்டி விகிதம் மற்றும் வைப்புத் தொகையுடன் செலுத்தப்படும் திகதி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ள வைப்பு நிதிக்கு எதிராக வங்கியால் வழங்கப்பட்ட சான்றிதழ். வைப்பு சான்றிதழ்கள் பெரும்பாலும் பேச்சுவார்த்தைக்குட்பட்டவை.

வர்த்தக பத்திரம்

வங்கி மற்றும் கடன் வாங்கிய பெருநிறுவன கடனால் வழங்கப்பட்ட பாதுகாப்பற்ற குறுகிய கால வாக்குறுதி சீட்டுக்கள்

கடமைகள்

அங்கீகாரத்தைப் பெற்ற, ஆனால் இன்னும் இருப்பு தான் தேதியில் வாடிக்கையாளர்களின் பயன்படுத்தப்படாத கடன் வசதிகள்

எதிர்பாராச் செலவினங்கள்

ஒரு நிபந்தனையோ அல்லது சூழ்நிலையையோ, அதன் இறுதி விளைவு, ஆதாயம் அல்லது இழப்பு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிச்சயமற்ற எதிர்கால நிகழ்வுகளின் நிகழ்வை அல்லது நிகழ்வில் மட்டுமே உறுதி செய்யப்படும்.

பெருநிறுவன ஆட்சி

பெருநிறுவன நிறுவனங்கள் நிர்வகிக்கப்படும் செயல்முறை. நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மற்றும் திசையமைவு, நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் உரிமையாளர்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பொறுப்பு ஆகியவற்றின் மீது அதிகாரத்தை செலுத்தும் விதத்தில் இது சம்பந்தப்பட்டுள்ளது.

முகவர் வங்கிகள்

ஒரு வங்கி மற்றுமொரு வங்கிக்கு முகவராக செயற்படுகின்றமை, முகவர் வங்கியானது அது அமைந்துள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள ஏனைய வங்கிகளின் சார்பில் பரந்த விரிவான வங்கிச்சேவைகளை வழங்குகின்றது.

செலவு வருமான விகிதம்

நிகர வருவாயின் சதவீதமாக இயக்க செலவுகள்.

நிதி / வங்கி விதிமுறைகளின் சொற்பொருளகராதி

எதிர்த்தரப்பினர்

கொடுக்கல் வாங்கல் ஒன்று மேற்கொள்ளப்படும் அல்லது மூடப்படும் மற்றைய கட்சி (ஒரு வங்கி உட்பட).

நாட்டு ஆபத்து

ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குள் கடனாளர்களுக்கு கடன் வழங்குவதில் கடன் அபாயம் தொடர்புடையது, சிலநேரங்களில் இறையாண்மை அபாயத்தை உள்ளடக்கியது.

குறுக்கு விகிதம்

அதே நாயைத்தை உள்ளடக்கிய இரண்டு தனி மேற்கோள்களிலிருந்து கணக்கிடப்பட்ட அந்நிய செலாவணி விகிதம்.

நாணய கொடுத்து மாறல்

பின்னர் திகதியிட்ட நாணயங்களை மீண்டும் பரிமாறிக்கொள்ளும் உடன்படிக்கையுடன் இரண்டு நாணயங்களின் முதன்மை அளவுகளின் தற்போதைய பரிமாற்றத்தினை இணைத்து மற்றும் நாணயத்தில் மீண்டும் பரிமாற்றம் செய்யும் வரையில், வட்டி செலுத்துதல்கள் செய்யப்பட வேண்டும்.

பிற்போடப்பட்ட வரி

தற்போதைய நிதி ஆண்டைத் தவிர வேறு நிதி ஆண்டில் செலுத்த வேண்டிய வரிவிதிப்புக்கான நிதி அறிக்கைகளில் ஒதுக்கப்பட்ட தொகை.

தேய்மானம்

சொத்துக்களின் பயன்பாட்டின்போது அதன் குறிப்பிட்ட தேய்மான தொகையின் முறையான ஒதுக்கீடு.

பெறுதி

பின்வரும் மூன்று பண்புகள் கொண்ட ஒரு நிதி கருவி:

(அ) ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் மாற்றம், பாதுகாப்பு விலை, பொருட்களின் விலை, அந்நிய செலாவணி விகிதம், விலைகள் அல்லது விகிதங்களின் குறியீடு, கடன் மதிப்பீடு அல்லது கடன் குறியீடு அல்லது பிற மாறிகள் (சில நேரங்களில் “அடிப்படை” என்று அழைக்கப்படுகிறது). (ஆ) இது வேறு எந்த வகைக்கும் தேவைப்படுவதை விட சிறிய நிகர முதலீட்டின் அவசியம் இல்லை. (இ) இது எதிர்கால திகதியில் தீர்க்கப்படுகிறது.

பரிவர்த்தனை பத்திரங்கள்

குறுகிய கால அடிப்படையில் அவற்றை மீட்டெடுப்பதற்கான நோக்கத்துடன் பத்திரங்கள் வாங்கப்பட்டு, வைக்கப்படுகின்றன.

வரையறுக்கப்பட்ட பயன் திட்டம்

ஓய்வூதிய நன்மைத் திட்டங்களின் கீழ் ஓய்வூதிய நலன்கள் என ஊதியம் வழங்கப்படும் தொகை பொதுவாக ஊழியர்களின் ஊதியம் மற்றும் / அல்லது ஆண்டுகள் சேவை அடிப்படையில் ஒரு சூத்திரத்தை குறிப்பதாகும்.

இடைகுறுக்கிடாததன்மை

வங்கி துறைக்கு மாறாக மூலதனச் சந்தைகளில் நேரடியாக நிதி திரட்டுவதை விவரிப்பதற்கு இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. இது வழக்கமாக கடன் வாங்கியவர்களிடமிருந்து வலுவான கடன் மதிப்பீடுகளால் மேற்கொள்ளப்படுகிறது.

ஆவண கடிதம்

மாற்றுண்டியல், விலைப்பட்டியல், விலைப்பட்டியல் மற்றும் காப்பீட்டுக் கொள்கை போன்ற பல்வேறு ஆவணங்கள் மூலம் இணைக்கப்படும் ஒரு கடிதம்.

ஆவண கடன்

பணம் செலுத்தும் பொருட்டு தயாரிக்கப்பட வேண்டிய ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்கான கடன் கடிதம்.

வரைவு

இச்சொல் பொதுவாக மாற்றுண்டியலுக்கு ஒத்ததாக உள்ளது. ஆனால் சிலநேரங்களில் குறிப்பாக வங்கிக் கணக்கில் உள்ள வங்கியின் கடிதங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு வங்கியாளரின் வரைவானது கோரிக்கைக்கு அமைய வங்கியால் வரையப்பட்டது அல்லது ஒரு வங்கியின் சார்பாக செலுத்தப்படுகின்றது.

நடைமுறை வட்டி முறை

ஒரு நிதியியல் சொத்து அல்லது நிதியியல் பொறுப்புக்களின் மாற்றியமைக்கப்பட்ட செலவினத்தை கணக்கிடுவதற்கான முறை மற்றும் அதனுடன் வட்டி வருமானம் அல்லது வட்டி செலவினம் ஆகியவற்றை குறிப்பிட்ட கால அடிப்படையில் இணைப்பது.

சம உரிமை முதல் கருவிகள்

அதன் பொறுப்புகள் அனைத்தையும் கழித்த பிறகு ஒரு நிறுவனத்தின் சொத்துக்களின் மீதமுள்ள வட்டிக்கு ஆதாரமாக இருக்கும் எந்தவொரு ஒப்பந்தம்.

நியாய பெறுமதி

அருகிலிருக்கும் இரு தரப்பினர்களுக்கிடையில் அறிவார்ந்த ரீதியில் நிர்ணயிக்கப்படும் தொகையுடன் ஒரு சொத்தை அல்லது ஒரு கடனை தீர்க்கும் பரிவர்த்தனை.

நிலையான கட்டணம்

வழக்கமாக இறையிலி உரிமையாளர் அல்லது குத்தகை சொத்து அல்லது ஆலை மற்றும் இயந்திரங்கள் போன்ற சட்டரீதியான அடமானத்திற்கு கீழ் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட சொத்து மீதான ஒரு கட்டணம்.

நிதிக்க கருவி

ஒரு நிறுவனத்தின் நிதியியல் சொத்து மற்றும் மற்றொரு நிறுவனத்தின் நிதிப் பொறுப்பு அல்லது உரிமைமுதல் கருவியில் அதிகரிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தம்.

மிதக்கும் கட்டணம்

பங்கு, கடனாளிகள், அல்லது பணம் போன்ற சொத்துக்களை முன்கூட்டியே பாதுகாக்க, ஒரு கடனாளியால் வாங்கப்பட்ட ஒரு கட்டணத்தின் படி. நிறுவனம் அதன் சாதாரண வியாபாரத்துடன் தொடர்புடைய அந்த சொத்துக்களை தொடர்ந்து பயன்படுத்துவதை அனுமதிக்கிறது. கம்பனியின் இயல்புநிலையில் இத்தகைய குற்றச்சாட்டு உறுதி செய்யப்படும்.

அடமான உடைமைகள்

முன்கூட்டிய வாய்ப்பில் மறுவிற்பனை நோக்கத்துடன் வைக்கப்பட்டிருக்கும் முழு அல்லது பகுதி தீர்வுக்கு கையகப்படுத்தப்பட்ட கடன் சொத்துக்கள்.

அந்நிய செலாவணி வருவாய்

வெளிநாட்டு நாணயங்களில் உள்ள சொத்துகள் அல்லது கடன்கள் வெளிநாட்டு நாணயத்தின் மதிப்பில் இலங்கை ரூபாவை பரிமாற்றம் செய்ததன் மூலம் பதிவுசெய்யப்பட்ட ஆதாயங்கள் பதிவுசெய்யப்பட்ட காலப்பகுதியிலிருந்தோ அல்லது முன்னைய ஐந்தொகை திகதிகளிலிருந்தோ வேறுபடுகின்றன. அந்நிய செலாவணி வருமானம் வெளிநாட்டு நாணயங்களின் வர்த்தகத்தில் இருந்து எழுகிறது.

முன்னோக்கிய ஒப்பந்தம்

ஒப்பந்த திகதியில் அமைக்கப்படும் விதிமுறைகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட எதிர்கால திகதியில் பரிமாற்றம் செய்யும்நோக்கில் இரு தரப்பினர் செய்துகொள்ளும் ஒரு ஒப்பந்தம்.

முன்னோக்கிய விகிதம்

குறிப்பிட்ட திகதிக்கு அப்பால் முதிர்ச்சியுடைய நாணய விலை. முன்னுரிமை விகிதங்கள் குறிப்பிட்ட விகிதங்கள் அல்லது வேறுபட்ட விலைகளில் ஒன்றாக இருக்கும். இதன் முதல் நிலையில், முன்னோக்கிய வீதம் மட்டமாக ஆகும். இதில் இரண்டாவது நிலையில், ஒரு சலுகை அடிப்படையில் விலை அதிகமாக இருக்கும், அல்லது தள்ளுபடியில் குறைவாக இருக்கும்.

முன்னோக்கிய விகித ஒப்பந்தம் (FRA)

ஒரு குறிப்பிட்ட வட்டி விகித குறியீடு (உதாரணம் LIBOR) மற்றும் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையான விகிதத்திற்கும் இடையேயான வித்தியாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட எதிர்கால திகதியில் பணம் செலுத்துவதற்கான ஒரு ஒப்பந்தம்.

குழு

ஒரு குழு என்பது ஒரு தலைமையகம் மற்றும் அதன் அனைத்து துணை நிறுவனங்களும் ஆகும்.

உத்தரவாதங்கள்

மூன்றாம் தரப்பினருக்கு அதன் வாடிக்கையாளர் கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், ஒரு வங்கி பணம் செலுத்தும் என்று மறுக்க முடியாத உறுதியளிப்பை முன்வைக்கிறது. சில உத்தரவாதங்கள், விலைமனுக்கள் மற்றும் செயல்திறன் பிணைப்புகள் போன்ற நிதி சாராத பொறுப்புக்களைக் குறிக்கின்றன.

இழப்புக்காப்பு வணிகம்

சாதகமற்ற விலை இயக்கங்கள் (வட்டி விகிதங்கள், விலை, பொருட்கள், முதலியன) ஆகியவற்றின் அபாயத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு முறை

முதிர்ச்சிக்காக வைத்திருக்கும் முதலீடுகள்

நிலையான அல்லது நிர்ணயிக்கத்தக்க பணம் மற்றும் நிலையான முதிர்வுடன் கூடிய ஒரு நிதி சொத்து, ஒரு நிறுவனம் நேர்மறையான நோக்கம் மற்றும் முதிர்ச்சி அடைவதற்கான திறனைக் கொண்டது, ஆரம்ப அங்கீகாரத்தின் மீது உள்ள நிறுவனம், வர்த்தகத்திற்காக அல்லது கிடைக்கக்கூடிய விற்பனைக்கு, அல்லது கடன் மற்றும் வரவுகளை வரையறுக்கப்படும்..

சேதம்

புத்தக தொகையினை விட அறவிடக்கூடிய தொகையின் வீழ்ச்சியினால் ஏற்படுவது.

இழப்பெதிர்காப்பு

ஒரு ஒப்பந்த தரப்பு நபர் அல்லாத நபர் ஒருவர் பாதிக்கப்பட்ட எந்த நடவடிக்கையும் பொறுப்புற்றுகொள்ளும் ஒரு ஒப்பந்தம். இழப்பீட்டுத் தொகை செலுத்துபவர் இரண்டாம் உத்தரவாதத்தை உத்தரவாதம் செய்யும் ஒரு உத்தரவாதத்தை போலல்லாமல்.முதன்மை கடப்பாட்டைக் கொள்ளுகிறார்..

வட்டி விகித ஆபத்து

ஒரு நிதி கருவியின் எதிர்கால காசுப் பாய்ச்சல்களின் நியாயமான மதிப்பு சந்தை வட்டி விகிதத்தில் மாற்றங்கள் காரணமாக மாறுபடும்.

தொங்கலில் உள்ள வட்டி

செயற்படா சொத்துக்கள் மீதான வட்டி.

வட்டி எல்லை

நிகர வட்டி வருவாய் சராசரியாக வட்டி-சம்பாதிக்கும் சொத்துக்களின் சதவீதமாகும்.

முக்கிய நிர்வாக பணியாளர்கள்

நிறுவன நடவடிக்கைகளை திட்டமிடுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகியவற்றின் அதிகாரமும் பொறுப்பும் கொண்ட நபர்கள்.

முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் (KPI கள்)

முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் என்பது அளவிடக்கூடிய அளவீடுகள் ஆகும். இது ஒரு நிறுவனத்தினால் முக்கிய வெற்றிகரமான காரணிகளை பிரதிபலிக்கும் முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்டதாகும்.

ஆவண கடிதம் (LC)

ஒரு வங்கி வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க, ஒரு குறிப்பிட்ட தொகை வரை, மூன்றாம் நபருக்கு பணம் வழங்குவதற்கு மற்றொரு வங்கிக்கு அல்லது வங்கிகளுக்கு வழங்கும் கோரிக்கை ஆவணம்.

பணப்புழக்கம் ஆபத்து

பணம் அல்லது மற்றொரு நிதி சொத்து வழங்குவதன் மூலம் தீர்க்கப்படும் நிதி பொறுப்புகளுடன் தொடர்புடைய கடமைகளை சந்திப்பதில் ஒரு நிறுவனம் சிக்கலை எதிர்கொள்ளும் ஆபத்து.

திரவ சொத்துக்கள் விகிதம்

பங்குதாரர்களின் நிதியைக் காட்டிலும் மொத்த கடன்களின் சதவீதமாக திரவ சொத்துகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

சந்தை குறி

தற்போதைய சந்தை அல்லது நியாயமான மதிப்பிற்கு நேரடியாக மறுபரிசீலனை செய்வதற்கான கொள்கை.

சந்தை ஆபத்து

சந்தை விலைகளில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக ஒரு நிதி கருவியின் நியாயமான மதிப்பு அல்லது எதிர்கால பணப் பாய்ச்சல்கள் மாறுபடும். சந்தை அபாயம் மூன்று வகை அபாயங்களை உள்ளடக்கியது: நாணய ஆபத்து, வட்டி விகித அபாயம் மற்றும் பிற விலை அபாயங்கள்.

சிறுபான்மை வட்டி

பங்குதாரர் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சொந்தமாக இல்லாத பங்கு வட்டிக்கு ஆதாயமளிக்கும் இலாபம் அல்லது இழப்பு மற்றும் நிகர சொத்துக்களின் விகிதம்.

அடமானம்

கடன் வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் உண்மையான சொத்து மீதான உரிமை.

கைமாற்றத்தக்க கருவி

ஒரு பாதுகாப்பு அல்லது மற்ற நதி கருவிகளை ஒரு மூன்றாம் தரப்பினருக்கு விற்க முடியும் (கைமாற்றத்தக்கது). வங்கி குறிப்புகள், சுமப்போர் முறிகள், மாற்றுண்டியல்கள் மற்றும் காசோலை என்பன பொதுவாக கைமாற்றத்தக்க கருவிகள் ஆகும்

நிதி / வங்கி விதிமுறைகளின் சொற்பொருளகராதி

நிகர வட்டி அளவு

சராசரி வட்டி பெறும் சொத்துகளின் சதவீதமாக வட்டி வருமானம்.

செயற்படாத கடன்

குறிப்பிட்ட திகதிகள் அல்லது வட்டி செலுத்தும் காலக்கெடு திகதியின்படி தவணைத் தொகை அல்லது வட்டி எதுவும் செலுத்தப்படாத கடன் அல்லது கடனாளியினால் கடனின் வேறு விதிகள் அல்லது நிபந்தனைகள் பூர்த்தி செய்யாத தவறிய கடன். செயற்படாத கடன் அவ்வப்போது அனுகூலமற்ற சொத்து ஒதுக்கீட்டுக்குமாற்றப்படும்.

நொஸ்ரோ கணக்கு

மற்றொரு வங்கியில் பராமரிக்கப்படும், ஒரு வெளிநாட்டு நாணய நடப்பு கணக்கு ஆனால் பொதுவாக ஒரு வெளிநாட்டு நிருபர் வங்கியாக இருக்கவேண்டுமென அவசியமில்லை. அதேவேளை மற்ற வங்கியில், இதற்கான வைப்பு ஒரு நொஸ்ரோகணக்கு என்று அழைக்கப்படுகிறது.

குறிக்கோள் சான்று

பகுப்பாய்வு, அளவீட்டு, கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி போன்றவற்றின் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட தகவல்.

ஐந்தொகைக்கு அப்பாற்பட்ட கொடுக்கல் வாங்கல்கள்

ஐந்தொகையில் சொத்துக்கள் அல்லது பொறுப்புக் பரிவர்த்தனைகள் என அடையாளம் காணப்படாத ஆனால் அவசரநிலைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை அதிகரிப்பவை.

நிலை

கொடுக்கப்பட்ட நாணயத்தில் அல்லது வட்டி விகிதத்தில் நிகர மொத்த கடமைகள். ஒரு நிலையான அல்லது சதுரமாக இருக்கலாம் (வெளிப்பாடுகள் அற்ற), நீண்ட (வாங்கியதை விட அதிகமாக விற்ற) அல்லது குறுகிய (வாங்கிய விற்கப்பட்டதைவிட அதிக நாணயம் விற்பனை செய்யப்பட்டது).

பிரதான விகிதம்

ஒரு வங்கியானது அதன் மிகுந்த கடன் தகுதி வாய்ந்த பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஒரு வட்டி விகிதமாகும்.

வாக்குறுதிச் சீட்டு

ஒரு நபரால் மற்றொரு நபருக்கு எழுதப்பட்ட நிபந்தனையற்ற வாக்குறுதி, ஒப்புத்தக்காரரால் கையொப்பமிடப்பட்டால், தேவைக்கேற்ப அல்லது ஒரு நிலையான அல்லது நிர்ணயிக்கக்கூடிய எதிர்கால நேரத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அல்லது ஒரு குறிப்பிட்ட நபருக்கு அல்லது தாங்கி நிற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும்.

தொடர்புடைய கட்சிகள்

ஒரு தரப்பு மற்ற கட்சியைக் கட்டுப்படுத்தும் அல்லது நிதி மற்றும் செயற்பாட்டு முடிவுகளை எடுப்பதில் பிற தரப்பின் மீது கணிசமான செல்வாக்கை செலுத்தும் திறனைக் கொண்டிருக்கும் தரப்பினர்கள்.

மீள்வணிகம் (Repo)

விற்பனை மற்றும் மீள் வாங்கலுக்கான ஒப்பந்தம்.

ஒதுக்கப்பட்ட சொத்துகள்

மத்திய வங்கியுடன் அதன் இருப்புத் தேவைகளின் ஒரு பகுதியாக அமையும் நிதி நிறுவனங்களின் சொத்துகள்.

மறுதலை மீள் வணிகம் (Reverse Repo)

மீள் வணிகத்தின் எதிர்மறை, அதாவது கொள்முதல் மற்றும் மறுவிற்பனை ஒப்பந்தம்.

சுழலும் கடன்

கடன் வட்டி விகிதத்தில் தொடர்ச்சியான வரைபடங்கள் மற்றும் பணம் செலுத்துவதற்கான வழிகளைக் கொண்ட வரிக் கடன். கடனாளருக்கு கிடைக்கும் நிதிகள் பிரதானமாக திருப்பிச் செலுத்துவதன் மூலம் நிரப்பப்படுகின்றன.

இடர் நிறையூட்டப்பட்ட சொத்துகள்

ஐந்தொகையில் உள்ளடக்கப்படும் சொத்துக்கள் மற்றும் ஐந்தொகைக்கு அப்பாற்பட்ட சொத்துக்களின் கடன் சமனிலை தொடர்புடைய ஆபத்து நிறைந்த காரணிகளால் பெருக்கப்படுகிறது.

கடனீடுமயமாக்கல்

இது வருவாய் உற்பத்தி செய்யும் சொத்துக்களை ஒரு வாகன நிறுவனத்திற்கு கடனளிப்பதன் மூலம் கடன் வாங்குவதன் மூலம் கடன் வாங்குதல் (வர்த்தக காசித்தின் வழக்கமான குறிப்புகள்) மூலம் மாற்றப்படுகிறது.

பிரிவு பகுப்பாய்வு

குறிப்பாக, செயற்படும் வெவ்வேறு புவியியல் பகுதிகளில் ஒரு நிறுவனத்தின் பிரிவுகளால் மேற்கொள்ளப்படும் நிதியியல் தகவல் பகுப்பாய்வு . பிரிவு செயல்திறன் பிரிவு அறிக்கை, வங்கி செயற்பாடுகள், குத்தகை நடவடிக்கைகள், பங்குச் சந்தை மற்றும் பங்கு பரிவர்த்தனைகள், சொத்து மற்றும் காப்பீடு போன்ற வணிக பிரிவுகளிலிருந்து பெறப்பட்ட வருவாய்க்கு பங்களிப்பைக் குறிக்கிறது.

தீர்வு திகதி

ஆவணங்கள் பரிவர்த்தனை பணத்திற்காக பத்திரங்களின் உண்மையான பரிவர்த்தனை மூலம் நிறைவு செய்யப்படும் திகதி.

குறுகிய நிலை

சொத்துக்களின் மீதான பொறுப்புக்கள் மிகையாகக் காணப்படுதல் (அத்துடன் / அல்லது முன்னோக்கிய விற்பனை ஒப்புத்தங்கன்) சொத்துக்கள் (அத்துடன் / அல்லது முன்னோக்கிய கொள்வனவு ஒப்புத்தங்கன்) கொள்வனவு மற்றும் விற்பனைகளின் தேறியவைகள் ஆனது ஈடுபடுபவரின் நிலையில் தேறிய விற்கப்பட்டதாக அல்லது மிகை விற்கப்பட்ட நிலையாக ஆக்குகின்றது.

துணை நிறுவனம்

ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படல் ஒரு துணை நிறுவனமாகும் (தாய் நிறுவனம் என அறியப்படுகிறது).

தொங்கல் கணக்கு

தற்காலிகமாக பதிவு செய்யப்பட வேண்டிய விடயங்களை பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு கணக்கு, அதற்கான கணக்குக்கு தெளிவுபடுத்துவதற்கும் மாற்றுவதற்கும் உட்பட்டது.

ஒருங்குசேர் அமைப்புக் கடன்

ஒரு கூட்டு முயற்சியின் வடிவத்திலே பல வங்கிகள் ஒன்றுசேர்ந்து அவற்றினால் தனித்தனியாக வழங்க முடியாத அல்லது அவை அவ்வாறு வழங்குவதற்கு ஆர்வம் கொண்டிராத கடனினைச் சேர்ந்து வழங்குகின்றமை. நிதியிடலின் அளவானது எந்தவொரு வங்கிக்கும் தனியே அதன் கடன் பட்டியலினை பாதிக்காமல் வழங்க முடியாத அளவு பெரும் கடன்தொகையினைத் தேவைப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது.

கால வைப்பு

ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குப் பின் மட்டுமே திரும்பப் பெறுவதற்கு உட்பட்டிருக்கும் வட்டியினை உடைய வைப்புத் தொகையை அடுக்கு I மூலதனம் (பொதுவான மூலதனம் அடுக்கு I - CET I) பொதுவான மூலதனம் அடுக்கு I (CET I) என்பது ஒரு அங்கமாகும்.

குறிப்பிடப்பட்ட மூலதனத்தை உள்ளடக்கிய அடுக்கு I மூலதனம்

நிதி நெருக்கடியிலிருந்து பொருளாதாரத்தைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மூலதன நடவடிக்கை ஆகும்.

அடுக்கு I மூலதனம் (கூடுதலான அடுக்கு I மூலதனம் - ATI) கூடுதலான அடுக்கு I மூலதனம்

(AT I) என்பது துணைநிலை கடனுக்கு கீழ்ப்பட்டிருக்கும் கடன்பத்திரங்களை உள்ளடக்கிய அடுக்கு I மூலதனத்தின் ஒரு பகுதியாகும். இவை முதிர்ச்சிக்காலம் அற்றவையாக காணப்படுவதுடன் அவற்றின் பங்கிலாபம் எந்நேரத்திலும் இரத்துச் செய்யப்படலாம்.

அடுக்கு II மூலதனம்

மூலதனம் மறு மதிப்பீடு, பொது விதிகள் மற்றும் பிற மூலதன உட்பகரணங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இது மூலதன வாசிப்பு மற்றும் கீழ்ப்பட்ட கால கடன்கள் போன்ற சில குறிப்பிட்ட தன்மை மற்றும் கடன்களின் தனித்தன்மையை உள்ளடக்கிய கலப்பாகும்.

மொத்த மூலதனம்

அடுக்கு I மூலதனம் மற்றும் அடுக்கு II மூலதனத்தின் கூட்டுத்தொகை.

வர்த்தக நிதி சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்

நிதிசார் சொத்து அல்லது நிதியியல் கடப்பாடு என்பது வணிகத்திற்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடப்பாடுகள் ஆகும்: (அ) குறுகிய காலத்திற்குள் விற்பனையை அல்லது திரும்பப் பெறுவதற்கான நோக்கத்திற்காக முக்கியமாக வாங்குதல் அல்லது பெறுதல் (ஆ) அடையாளம் காணப்பட்ட நிதிக் கருவிகளின் ஒரு பகுதியின் ஒரு பகுதியானது, ஒரு குறுகிய கால மேம்பாட்டுக்கான அண்மைய உண்மையான மாதிரிக்கான சான்றுகள் உள்ளன அல்லது (சி) ஒரு பெறுதி (நியமிக்கப்பட்ட மற்றும் பயனுள்ள ஹெட்ஜிங் கருவியை தவிர்ந்த ஒரு பெறுதி).

பரிவர்த்தனை செலவுகள்

நிதிச் சொத்து அல்லது நிதி பொறுப்புகளை கையகப்படுத்துதல், சிக்கல் அல்லது அகற்றுவதில் நேரடியாகக் கூறக்கூடிய கூடுதல் செலவுகள்.

திறைசேரி முறிகள்

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட நீண்ட கால பாதுகாப்பு, திறைசேரி முடிகள் வட்டி விகிதத்தின் கூப்பன் விகிதத்தைக் கொண்டிருக்கின்றன.

பெறுமதி சேர்

பெறுமதி சேர் என்பது குறைவான கட்டணங்களில் வங்கியியல் சேவைகளை வழங்கி அத்தயாரிப்பிற்கு பெறுமதி சேர்த்தல். வரிச் செலவினங்களின்படி மூலதனத்தை வழங்குபவர்களிடமிருந்தும், அரசாங்கத்திற்கு வரி செலுத்துவதன் மூலம் வெளிப்பாடு மற்றும் வளர்ச்சிக்காக ஊழியர்களிடையே சேர்க்கப்பட்ட பெறுமதி.

இடரின் மதிப்பு (VAR)

சந்தை வட்டி அல்லது பரிமாற்ற விகிதங்களில் வரையறுக்கப்பட்ட வைப்பிருப்பு காலத்தில் எதிர்மறையான இயக்கத்திலிருந்து எழும் சாத்தியமான நட்டத்தை மதிப்பிடும் ஒரு இடர் மேலாண்மை முறை.

Vostro கணக்கு

மற்றொரு வங்கியில் ஒரு வங்கியுடன் பராமரிக்கப்படும் ஒரு உள்ளூர் நாணய நடப்பு கணக்கு (Nostro கணக்குடன் ஒப்பிடுகையில்).

உற்பத்தி வளைவு

முதிர்வு ஒரு செயற்பாடு சந்தை வட்டி விகிதங்கள் காட்டும் ஒரு வரைபடம். வழக்கமாக, உற்பத்தி வளைவு மேல்நோக்கிய வளைவினை கொண்டிருக்கும். வட்டி வீதமானது சாதனத்தின் தவணையுடன் அதிகரிக்கின்றது.

பெரு நிறுவனத் தகவல்

102-1,102-3

வங்கியின் பெயர்
மக்கள் வங்கி

சட்ட அந்தஸ்து

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச்சேவைச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற வர்த்தக வங்கியாகவும் 1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் கீழ் வர்த்தக வங்கியாகவும் கூட்டிணைக்கப்பட்டது.

தலைமைச் செயலகம் (பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்)

இல. 75, சேர் சிற்றம்பலம் ஏ காடினர் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை.
தொலைபேசி : +9411 232 7841 (6 வரிசைகள்),
: +9411 244 6316 (4 வரிசைகள்),
: +9411 248 1481

மின்னஞ்சல் : info@peoplesbank.lk
இணையத்தளம் : www.peoplesbank.lk
VAT பதிவு இலக்கம் : 409000037-7000

கணக்காய்வாளர்கள்

கணக்காய்வாளர் தலைமை அறிபதி
கணக்காய்வாளர் தலைமை அறிபதி திணைக்களம்
இல. 306/72, பொல்துவ வீதி, பத்தரமுல்ல, இலங்கை.

Ernst & Young

(பட்டயக் கணக்காளர்கள்),
201, டி சேரம் பிளேஸ்,
த.பெ இல. 101,
கொழும்பு 10, இலங்கை

பணிப்பாளர் சபை செயலாளர்

திரு. ரொஹான் பதிரகே, LLB,
MMgt. in Banking Attorney-at-Law

பெரு நிறுவன வங்கிச் சேவைப் பிரிவு

மக்கள் வங்கி, 11 வது மாடி, தலைமை அலுவலகக் கட்டிடம்,
இல. 75, சேர் சிற்றம்பலம்
ஏ காடினர் மாவத்தை,
கொழும்பு 02, இலங்கை.
தொலைபேசி
: +9411 232 7841-6, + 9411 244 6316-9,
: +9411 248 1481
தொலைநகல்
: +9411 232 9575, +9411 244 6410
மின்னஞ்சல் : cbdunit1@peoplesbank.lk,
: smcc3@peoplesbank.lk

வெளிநாட்டு வங்கிக் கிளைப் பிரிவு

மக்கள் வங்கி, 11 வது மாடி, தலைமை அலுவலக கட்டிடம்,
இல. 75, சேர் சிற்றம்பலம்,
ஏ காடினர் மாவத்தை,
கொழும்பு 02, இலங்கை.
தொலைபேசி : +9411 220 6745-7,
+9411 220 6725
தொலைநகல் : +9411 247 0303
மின்னஞ்சல் : fcbu@peoplesbank.lk
SWIFT : PSBKLLX

சர்வதேச வங்கிப் பிரிவு

ACHC கட்டிடம்,
இல. 91, சேர் சிற்றம்பலம்,
ஏ. காடினர் மாவத்தை,
கொழும்பு 02, இலங்கை.
தொலைபேசி
: +9411 243 7239-41, + 9411 232 0651-6
தொலைநகல் : +9411 244 8067
மின்னஞ்சல் : cbdadmin@peoplesbank.lk
SWIFT : PSBKLLX

வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவை

இல. 59, டி. ஆர். விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 10, இலங்கை.
தொலைபேசி : +9411 233 2746, +9411 233 4278,
: +9411 244 6409
மின்னஞ்சல் : fastcash@peoplesbank.lk
: nrfc@peoplesbank.lk,
: teletran@peoplesbank.lk
SWIFT : PSBKLLX

பீப்பிள்ஸ் கார்ட் சென்ட்ரல்

2 வது மாடி, இலக்கம் 1161,
மரதாணை வீதி, பிளச்சி கட்டிடம்,
கொழும்பு 08, இலங்கை.
தொலைபேசி : +9411 249 0490
தொலைநகல் : +9411 216 9023
மின்னஞ்சல் : card@peoplesbank.lk

மக்கள் வங்கியின் துணை நிறுவனங்கள்

பீப்பிள்ஸ் டிராவல்ஸ் (பிரைவேட்) லிமிடெட்
இல. 59, டி. ஆர். விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 10, இலங்கை.
தொலைபேசி
: +9411 247 0190, +9411 247 8385,
: +9411 239 6296
தொலைநகல் : +9411 243 4530
மின்னஞ்சல் : ptravel@peoplesbank.lk
இணையம் : www.peoplestravels.com

பீப்பிள்ஸ் லீசிங் என்ட் பிளான்ஸ் பிளச்சி

இல. 1161, மருதாணை வீதி, பொரல்ல,
கொழும்பு 08, இலங்கை.
தொலைபேசி : +9411 263 1631
தொலைநகல் : +9411 263 1000

பீப்பிள்ஸ் மேர்ச்செண்ட் பிளச்சி

21, நவம் மாவத்தை,
கொழும்பு 02, இலங்கை.
தொலைபேசி : +9411 230 0191-4
தொலைநகல் : +9411 230 0190

மக்கள் வங்கியின் துணை நிறுவனங்களின் துணை நிறுவனங்கள் (பீப்பிள்ஸ் லீசிங் என்ட் பிளான்ஸ் பிளச்சி இன் துணை நிறுவனங்கள்)

பீப்பிள்ஸ் இன்சுரன்ஸ் பிளச்சி

இல. 53, தர்மபால மாவத்தை,
கொழும்பு 03, இலங்கை.
தொலைபேசி : +9411 220 6406
தொலைநகல் : +9411 220 6399

பீப்பிள்ஸ் லீசிங் பிராப்படி டிவலப்மன்ட் லிமிடெட்

இல. 1161, மருதாணை வீதி, பொரல்ல,
கொழும்பு 08, இலங்கை.
தொலைபேசி : +9411 263 1631
தொலைநகல் : +9411 263 1000

பீப்பிள்ஸ் லீசிங் பிலீட் மெனேஜ்மன்ட் லிமிடெட்

இல. 1161, மருதாணை வீதி, பொரல்ல,
கொழும்பு 08, இலங்கை.
தொலைபேசி : +9411 263 1631
தொலைநகல் : +9411 263 1000

பீப்பிள்ஸ் கைக்ரோபிளான்ஸ் லிமிடெட்

இல. 1161, மருதாணை வீதி, பொரல்ல,
கொழும்பு 08, இலங்கை.
தொலைபேசி : +9411 263 1631
தொலைநகல் : +9411 263 1000

பீப்பிள்ஸ் லீசிங் ஹெவ்லொக் பிராப்படிஸ் லிமிடெட்

இல. 1161, மருதாணை வீதி, பொரல்ல,
கொழும்பு 08, இலங்கை.
தொலைபேசி : +9411 263 1631
தொலைநகல் : +9411 263 1000

www.peoplesbank.lk